

No.	புத்தக நாமங்கள்	கொடியம்		
		ரூ.	அ.	பை.
1	விடுதலைப் புலிகள்	0	8	0
2	திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி	0	8	0
3	கருணாநிதி மருத்துவக் கல்லூரி	0	8	0
4	திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி	0	8	0
5	அகஸ்தியப் பத்திரிகை	0	0	0
6	மதுரை காமராசர் பல்கலைக்கழகம்	0	2	6
7	அருளுகாசியம்	0	4	0
8	சுதந்திர சேவா சங்கம்	0	1	6
9	திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி	0	4	0
10		0	5	0
11	சைவ நூலகம்	0	2	6
12	விடுதலைப் புலிகள்	0	4	0
13	வடுகுநாதி கல்வியியல்	0	4	0
14	சின்ன விவகாரத்திட்டம்	0	3	0
15	சைவ சமய விவகாரம்	0	2	0
16	பஞ்ச சக்தி	0	2	6
17	திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி	0	2	0
18	திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி	0	2	6
19	திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி	0	0	9
20	விடுதலைப் புலிகள்	0	2	0
21	சுதந்திர சேவா சங்கம்	0	2	0
22	புது சிந்தனை	0	0	3
23	இந்திர சேவா சங்கம்	0	0	3
24	திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி	0	0	6
25	பிளாட் டிவிஷன்	0	0	6
26	விடுதலைப் புலிகள்	0	1	3
27	திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி	0	0	3
28	சுதந்திர சேவா சங்கம்	0	0	3
29	புது சிந்தனை	0	0	6
30	சுதந்திர சேவா சங்கம்	0	0	3
31	திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி	0	2	0
	மொத்தம்	0	2	3

V. B. SUBRAHMANYASA

TAMIL-PANDIT.

திருச்சிற்றம்பலம்.

ஸ்ரீ-ரூநசம்பந்தரூரவேநமீ.

காசிகாண்டம்.

சைவசிரோமணியாகிய

அதிவீரராமபாண்டியமகாராஜன்

அருளிச்செய்தது.

இஃது

சூலை,

சுப்பராயநாயகரால்

பரிசோதிக்கப்பட்டு,


புரசை,

ஏழுமலப்பிள்ளையவர்களது

விவேகவிளக்கஅச்சுக்கூடத்திற்

பதிப்பிக்கப்பட்டது.

1884



V. B. SUBRAHMANYASARMA
TAMIL PANDIT.

திருச்சிற்றம்பலம்.

கா சி கா ண்ட ம்.

பா யி ர ம்.

விநாயகர்காப்பு.

மாற்றியதொல்பிறவிமறிகடலினிடைப்பட்டுப்
போற்றுறுதன்குறையுழந்தாழ்வுபற்றிக்கிடந்தோணர்
சாற்றரியதனிமுத்தித்தடங்கலாயின்மிசையுப்பக்
காற்றெறியுந்தழைசெவியகடாக்களிற்றைவணங்குவாம்.

சிவபெருமான்.

வேறு.

சீர்பூத்தசெழுந்தரங்கத்திம்புனன்மந்தாகினிதண்டேனூர்கொன்றைத்
தார்பூத்தசெஞ்சடையிலணிந்துமதன்மேல்விழைவுதனியானாகிக்
கார்பூத்தவிருவிசும்பிற்கக்கைநடுகுழ்கிடந்தகாசிவாமும்
வார்பூத்ததனிமுதலினிணையடிப்பூங்கமலம்லோத்துவாமே. (க)

உமாதேவியார்.

வேறு

அலகிலாக்கருணையென்னுமந்தளிர்ந்துதொல்லி
யுலகெலாம்பூத்துக்கங்கையுவுட்டெடுத்தொழுக்குஞ்சென்னி
மலையினிற்படர்ந்தபச்சைமசுத்தக்கொழையுளானக்
கலையமுதொழுதிஞ்சொற்கணிதின்க்கருந்துள்வைப்பாம். (உ)

ஸ்தல விநாயகர்.

கனாபொருகங்கையாற்றிற்காளிந்திமடிப்பதென்னச்
சொரிமதக்கலுழிவெள்ளஞ்சுழித்துவார்த்தொழுகக்காசித்
திருநகரினிதுவைகுந்திங்களங்குழவிக்கோட்டு
வரைபுகாகளிநல்யானைமலரடிவணங்குவாமே.

(௩)

குமாரக்கடவுள்.

இலைமுகப்பைம்பூண்டாங்கியேர்குடியிருந்தகொம்மை
முலைமுகிழ்பூத்தவள்ளிமுயங்குதேதாள்வெற்பினுனை
மலைமுகம்புழுங்கவாட்டிமாமுதறடிந்துவெய்ய
கொலைபழுத்தொழுகும்வைவேற்குழகனைவணங்கல்செய்வாம்.

(௪)

திருஞானசம்பந்தமூர்த்தினாயனார்.

கேழ்கிளர்புனிற்றுத்திங்கள்கிடந்தொளிர்சடையோன்பங்கி
றாழிருங்கூந்தற்பேதைதடமுலைத்தீம்பான்மார்தி
யேழ்நிலவரைப்புமுய்யவீர்த்தமிழ்மாரிபெய்த
காழிமாமுகிலின்செய்யமலரடிகருத்துளவைப்பாம்.

(5)

திருநாவுக்கரசநாயனார்.

வேறு.

கருவாழிக்ககாணாச்சாக்கியர்கள்கற்றாணிற்சிக்கயாத்துப்
பெருவாழியிடைவீழ்ப்பவதுபுணையாக்ககாயேறிப்பெட்டினுள்ள
முருகாமெய்யம்மயிர்பொடிப்பவோங்கெயின்மூன்றெரித்தோனை யுவந்து
பாடிந்திருநாவுக்கரசனிருசேவடிப்பூங்கமலமலர்சென்னிசேர்ப்பாம்(௬)

சுந்தரமூர்த்தினாயனார்.

வேறு.

கதழெரிநேமிதூண்டிக்கராங்கவர்சூரவனீன்ற
மதலையையழைத்தசெங்கண்மாலெனவருந்துறாம
லதிர்கீடலமிர்தமன்னவருந்தமிழ்ப்பதிகம்பாடி
முதலையாய்ப்பிள்ளைதந்தமுதல்வனைவழுத்தல்செய்வாம்.

(௭)

மாணிக்கவாசகசுவாமிகள்.

வேறு

கொழுதியினவரியளிகள்கூட்டுண்ணுங்கொன்றையந்தார்க்குழகன்
றாளிற், பழுதறுசொற்பாமலை புனைந்தேத்தியெறிதினாரீர்ப்பாவையா
டை, முழுதுலகுமதிக்கவிதைநிழற்றியொருசெங்கோன்முறைநடாந்
தும், வழுதிமுனம்பரியழைத்தவாதலூரிறைவனடி வழுத்தல்செய்வாம்.

அறுபத்துமூவர்.

முறுவற்றண்கதிர்மதியுமுரிபுருவக்குனிசிலையுமுகிவண்டு
கழிகற்குமலர்க்குழலங்குழைதடவுங்கருந்தடங்கட்கிவலுந்தாங்கு

மறுவற்றமதிமுகத்துமானிடத்தர்மமுலத்தர்மலர்த்தாள்சேர்ந்த
அறுபத்துமூவர்மலரடியிணைகளெமதுசிரத்தணிதல்செய்வாம் (கூ)

பரமாசாரியர்.

திருக்கிளர்வெண்பிறைக்கொழுந்துஞ்செஞ்சடையுமறிமானுந்தின்
டோளெட்டு, முருக்கிளர்வெம்புலியதளுங்கரத்துமானுவடிவினுலகிற்
போந்து, மருட்கிடனெனைப்பிணித்தவல்வினையின்றொடரனைத்துமா
யநாறி, யருட்கடைக்கணளித்தாண்டசுவாயிதேவன்றிருத்தாளகத்துள்
வைப்பாம். (க0)

சிவனடியார்கள்.

அவிராழிச்சுடர்ப்படைகொண் டிலகளிக்குநெடுமாலு மயனுங்கா
ணைத் துவர்வாய்மெல்லியல்பாகன் றிருவருள்பூண்டிரங்குதிரைசுருட்டு
ந்தெண்ணீ, ருவராழிசூழ்கிடந்தவிருநிலத்திற்பாதலத்திலும்பர்நாட்டி
ல், சிவவேடந்தரித்தவர்மற் றெவருளரங்கவர்மலர்த்தாள் சென்னிசேர்ப்
பாம். (கக)

வேறு.

அறந்தவாதொழுதும்வைதிகசைவநெறியினிலகனிமருங்கிற்
பிறந்துளோர்பிறவாநின் றுளோர்பிறப்போர்பெய்கழற்றாமரைப்போதின்
மறந்திடாதன்புபூண்டுளோர்யாவராயினுமுவந்துமற்றவர்தஞ்
சிறந்தபூங்கமலமருட்டிவீடளிக்குஞ்சேவடிசென்னியிற்சேர்ப்பாம். (க1)

வாழ்த்து.

வேறு.

அருமறைமுனிவர்வாழ்கவானினம்வாழ்கதெண்ணீர்
விரிதிசையுலகக்காக்கும்விறல்கெழுவேந்தன்வாழ்க
மருவியதிக்கடோறுமழைவளஞ்சூரக்கவெங்கோன்
பொருவறமொழிந்ததொன்னூல்பொற்பொடும்பொலிகமாதோ. (க2)

சிறப்புப்பாயிரம்.

வேறு.

புவிபுகழங்காசிகண்டம்பொருவிப்பராசரன்புதல்வன்புகன்றவாதே
செவிவழியினமுதுகுத்ததெனமதூம்பொழிதமிழாற்றெரித்தல்செய்தா
னுவவுமதிக்குடைநிழற்றவோராழிதிசையுருட்டியொலிரீர்வேலை
யவனிபுரந்தருள்வழுகியதிவீரராமனிகலரசோதே. (க3)

புராணவரலாறு.

வேறு.

நீற்றொளிபழுத்தநெற்றியன்றென்னுனிகழ்த்தியவறநெறியமிழ்த
மும்நிருந்தொழுகுநாவினெண்டோளொருவனையெண்ணியவுளத்தன்

மாற்றருஞ் சிறப்பிற்கண்டிகைமாலேமருளறவிளங்கியமெய்ய
 னுற்றருந்தவத்துச்சூதமாமுனிவனை மிசாரணியத்தினடைந்தான். (கடு)

சூதமாமுனிவன்வரவெதிரேநாக்கித்துகளறமுக்குறும்பெறிந்து
 மாதவக்கிழமைபூண்டினோர்யாரும்வருகென முகமனன்சியம்பித்
 தீதறயாங்களிழைத்தநற்றவத்தின்செய்தியாற்போந்தனையென்ன
 வாதரம்பெருகியருக்கியமுதலயாவையுமுறையினிலளித்தார். (கசு)

வழிவரல்வருத்தமாற்றியபின்னர்சூதமாமுனிவரமகிழ்வான் [ழிந்த
 மொழிதருபதினென்புராணமுமுன்னர்மொழிந்தனைகார்த்தத் துண்மொ
 பமுதறுகாசிகாண்டரீயின்னும்பகர்ந்திடல்வேண்டிமென்றிரப்பப்
 பொழிதருகருணையாதனைவணங்கிச்சூதமாமுனிவரன்புகலும் (கச)

பாயி-முற்றிற்று.

பூர்வகாண்டம்.

முதலாவது.

நாரதர்விந்தவரையைக்கண்டஅந்நியாயம்.



திருவளர்மகிழ்வீணத்தெய்வமாமுனிவன்றெண்ணீர்
 நருமதையாற்றின்முழ்கிரானிலத்துயிர்கட்கெல்லாங்
 கருகியவனைத்தாநல்குங்குடிசையக்கடவுட்போற்றி
 வருதலும்பொருவில்விந்தமால்வரையினிதுகண்டான். (க)

குழைத்துவின்படருங்கோட்டுக்கோழரையதவம்யாவும்
 பழுத்தனரின்றதோற்றம்பைந்துழாய்ப்படலைத்தினனோ
 ளழற்பொலிதிகிரிமாயனளப்பருமண்டமெல்லாம்
 விழுத்தகுமெய்யிற்றாக்கிவின்றெனவிளங்கிற்றன்றே (உ)

மின்றிகழ்கமஞ்சூற்கொண்டல்படிதலும்வேழமென்ஞ்ச
 சென்றொருவேழமேற்பச்செவிவளிவிசையிற்சிந்திக்
 குன்றிநின்றகன்றமேகக்கொல்சினக்களிரலயானைப்
 பின்றொடர்ந்தேதகவஞ்சிப்பெயர்ந்தமாலியானேபோலும். (ஊ)

தளிமுகிற்படலமந்தண்சாரலிற்றவழுவோங்கி
 வெளிமுகடணவுசென்னிமீக்கிளர்மரக்கொல்லாம்
 நளிர்நிலாமணிக்கம்பாறைநகைமகிதவழமல்குங்
 குளிர் புனற்றிவலைமாந்திக்குழைத்தனவளருமன்றே. (ச)

வண்டொழிவிழி றுந்தேவமலர்ப்பொகியவிழ்த்துவாரந்த
 தல்கிணியவமாரந்துதண்ணுதுஞ்சாரற்றும்ந்த

கொண்டவினைந்தகூந்தற்குறத்தியர்குழாங்கொண்டேகி
விண்வொடுகுமியேறீவிரித்தனர் புலர்த்துவாரே.

(௫)

தடஞ்சினைமரங்களெல்லாஞ்சந்தனம்வேழமெல்லாங்
கடம்பொழிபுழைக்கைநால்வாய்க்கழற்சினக்களிநல்யானை
யடைந்துலாம்விலங்கியாவுமருங்கடிநரந்தநாவி
மிடைந்துறுபறவையாவுங்கின்னரமிதுனமாதே.

(௬)

இனையனவளங்கொள்விந்தமானுடவுருவமெய்திக்
களைகதிர்ச்செல்வனென்னக்கதிர்பரந்தெறிக்கப்போந்த
வினையறுதவத்துமிக்கவினைமாமுனியைக்காண்ப்
புனைகழல்வழுத்தவெண்ணிப்போயெதிர்கொண்டதன்றே.

(௭)

தீந்தொடைமகிவினைத்தெய்வமாமுனிவன்றாளி
லேந்தெழிற்குடிக்குன்றங்குழைவொடுமிறைஞ்சிறற்றென்றூற்
பாந்தளின்பிடரின்தேயபடுகடலுடுத்தபாரின்
வாய்ந்தநற்றவத்தின்யிக்கதுளதெனவகுக்கலாமே.

(௮)

வணங்கலுந்தழீஇக்கொண்டன்பின்வரம்பிலாவாசிகூறும்
பிணங்குநான்மார்பனுள்ளம்பெட்புறவுவகைபொங்க
விணங்கியமுகமேடுமருக்கியமுதலவிந்து
தணிந்துதாள்வருடிப்போந்தவருத்தமுந்தவிர்த்ததன்றே.

(௯)

மாதவவிவணீபோதமனத்திருளகன்றதம்பொற்
பாதறுண்டுகளாலின்றென்பவக்கடறார்ந்ததிற்றைத்
தீதறுநாளுநன்ஞளாயதுசேணியேன்கு
பூதரமென்னும்பேருமெனக்கினிப்பொலிந்ததன்றே.

(௧௦)

என்றலுமுயிர்ப்புவிக்கிராரதனிருப்பநோக்கித்
துன்றிரும்புவிக்கொல்லாஞ்சுமப்பவன்யானைமற்றைக்
குன்றெலாஞ்சுமக்குமென்னல்கூற்றலாற்றரிக்கலாற்ற
பொன்றிணிந்திருக்குரீரான்மேருவும்பொலிந்ததன்றே.

(௧௧)

உயர்தருமத்தமில்லாநிடதமுமவுணரோங்குஞ்
செயிருடையுதயவெற்புஞ்செம்மையினீலக்குன்று
மியல்புநடத்தல்செல்லாரேவதக்கிரியுநாகம்
பயிலியற்பொதியவெற்புமெனக்கிணைபகரலாமே.

(௧௨)

கண்ணில்மந்தரமும்வெய்யகடும்பனிநலியவேங்கு
மண்ணலங்குடிக்குன்றுமகனிவஞ்சுமக்கலாகா
விண்ணுயர்சையமுங்கிரவுஞ்சமும்தேவீலாளுலத்
தெண்ணுறுகிரிளையாவுமெனக்கிணையல்லமாதே.

(௧௩)

என்றிகல்விந்தங்கூறவிருஞ்சடைக்கடவுள்வையுங்
 குன்றமேமுதலாயுள்ளகுலவரையனைத்துநிற்க
 நன்றுகொலிதனுக்குற்றமனச்செருக்கென்றுநக்கு
 மன்றலங்கமலப்புத்தேண்மகனுளத்தெண்ணிச்சொல்வான்.

(௩௪)

உடைதிரைப்பரவைஞாலத்துயர்விசும்பகடுதோயுங்
 கடவுண்மால்வரைகட்கெல்லாமிறையெனக்கழறலென்றே
 வடவரைநின்னையாதுமதிக்கிலாதுரைத்தமாற்றந்
 தடவரைக்கிறைவரின்பாற்சாற்றுவான்புகுந்துளேனல்.

(௩௫)

நின்னுழையடைந்தபோழ்தினெட்டுயிர்ப்பெறிந்தவாறு
 மன்னதுகருதியென்னாவறைந்தூநன்முகமன்கூறி
 யின்னிசைமகதிவீணையிருந்தவர்க்கிறைவன்வானேர்
 பொன்னகரதனேநோக்கிப்போயினன்போயபின்னர்.

(௩௬)

வேறு.

வீழ்புணர்வழிமனம்விடுநர்வாழ்க்கையுஞ்
 சூழ்வினைமுடித்திடார்துய்த்துவாழ்வதுந்
 தாழ்வினன்புடையதன்றமரிகழந்திட
 வாழூநர்வாழ்க்கையும்வாழ்க்கையாகுமோ.

(௩௭)

திருந்தலர்புகழொடுஞ்செல்வந்துய்த்திட
 வருந்தியுங்கருணையோடடிசில்வாய்மடுத்
 தருந்தியுந்துயின்றுநல்லின்பமாற்றியு
 மிருந்துயிர்சுமப்பதிலிறத்தனன்றரோ.

(௩௮)

புந்தியைக்கொடியவெம்பசியைப்பொற்பினை
 யந்தமின்முயற்சியைத்துயிலையாற்றலை
 நந்தலிலுயிரினைநன்னர்நெஞ்சினைச்
 சிந்தையொன்றெய்திழற்சிகைதக்குமென்பவே.

(௩௯)

உருத்தெழுமெவப்புநோய்பழகிணுய்யுமா
 றருத்தியமருந்தினிலமைபுஞ்சிந்தைவெப்
 பெரித்துநாள்பற்பலகழியினீண்டுமால்
 வருத்துவரோவிஃதாற்றவல்லரோ.

(௪௦)

மெய்ம்மைநாற்றுறைபடிவீணைவல்லவன்
 பொய்ம்மொழிபுகல்வென்றெண்ணல்புல்லதே
 யம்மேவாமேருவுமமருக்கெண்ணுமே
 னம்முடையெறுழ்வலநன்றுநன்றரோ.

(௪௧)

பொலனெடுங்கிரிக்குறுபுகழ்ச்சியாதவன்
 வலம்வருகின்றதால்வந்தாமவன்

தேவர்கள் பிரமலோகமடைந்த அத்தியாயம். ௭

செவ்வீனேத்தடுப்பனென்றெண்ணித்தெண்டினா
யுலகளந்தவனெனவிசும்பினோக்கிற்றே. (௨௨)

மழகதிர்களைகடன்முகட்டின்வந்துமே
லெழுவதுசெய்கடனிறுத்தற்கெண்ணுபு
பழமறையந்தணர்பார்க்குந்தன்மைபோ
னிழலுமிழ்மணிவாரோக்கிநின்றதே. (௨௩)

நாரதர்விந்தவரையக்கண்டவத்தியாய முற்றிற்று.

ஆ திருவிருத்தம்-௪0.

இரண்டாவது,

தேவர்கள் பிரமலோகமடைந்த அத்தியாயம்.

அருமறையந்தணர்கடன்களாற்றிட
மருவிரிகமலமேல்வண்டுபாண்செய
விரிகதிர்திசைதொறும்பரப்பும்திண்ணவன்
முரிதிரைக்கருங்கடன்முகட்டிற்றேன்றினன். (௧)

எழுந்தவெய்யவனழற்கிறைவன்றிக்கினைக்
கழிந்துபோய்ச்செந்தமிழ்க்கடவுண்மால்வரை
தழங்கிசையருவியிற்றவழந்தென்றலங்
கொழந்துலாந்தென்றிசைக்குறுகன்மேயினன். (௨)

களைகதிர்ப்பரிதியங்கடவுள்வானவன்
றுனைவயப்புரவிகேண்டச்செல்கில
வெனையரோதடுப்பவொன்னவெண்ணுரு
வனைகழலருணனும்வணங்கிக்கூறுவான். (௩)

என்னுடைப்பணியினுன்றியெல்லொளி
மன்னவபொலங்கிரிவலங்கொளேலென
மின்னகுமணிதிகழ்விந்தமால்வரை
தன்னுடைவலியினற்றடுத்ததாமென்றான். (௪)

என்றலுமிருட்குறும்பெறியும்வெய்யவன்
றுன்றிருவிசும்பெலாமறைத்ததேதாற்றத்தா
னன்றுநன்றிதன்வலியென்றுநன்மணிக்
குன்றினைவியப்பொடுக்குறித்துநோக்கினன். (௫)

வடதிசைக்குணதிசைமருவிவாழநர்
படர்வையில்கனற்றலிற்பையுளெய்தினு.

குடதிசைதென்றிசைக்குழுமிவாமூநர்
மிடையிருட்பிழம்பினுள்ளம்வெம்பினர். (௬)

அருமறைவேள்விகண்முதலவாகிய
கருமமென்றுநாத்வையாவுங்காய்கதி
ரிரவியஞ்செல்வனையின்றியின்மையால்
விரிகடலுலகெலாந்துயரின்வீழ்ந்தவே. (௭)

தோற்றுவித்தளித்தவைதடைத்தல்காலங்கள்
போற்றுதல்வெங்கதிர்ப்புனிதனன்றிமற்
றாற்றுநரின்மையாலுலகம்பாவையு
மாற்றருஞ்சித்திரமென்னவைகுமால் (௮)

* ஓரிடைவெயிலிருளோரிடத்தாய்ச்
சேர்தலினுரகருந்தேவர்யாவரும்
பார்மிசைமுனிவரும்பங்கயாசனன்
வார்கழற்றாமையடைந்துவாழ்த்தினர். (௯)
வேறு.

அருவமாயுருவமாகியாதியாயநாதியாகிப்
பிரமமாயடைதற்கெட்டாப்பேரின்பவீடதாகி
யிரணியகருப்பனாகியாருமாயெவையுமாகித்
தெரிவரும்பொருளாய்தின்றதின்னடிசென்றிசேர்ப்பாம். (௧0)

எழுதருமறைகட்கெய்தாதெக்குமாய்தின்றாய்போற்றி
மொழியுடன்மனைதுக்கெட்டாமுழுப்பரம்பொருளேபோற்றி
தொழுதகுதவத்தோர்நெஞ்சத்தாவெளியதனிற்றேன்றி
யழிவருஞ்சோதியாயவருமறைக்கொழுந்தேபோற்றி. (௧௧)

விச்சையாயவிச்சையாகிவிளங்குமுக்குணத்திற்றேன்றி
முச்செயல்புரியாதின்றமூவராய்க்காலமேவா
திச்சையிற்புருடனாகியிறைஞ்சுநர்பவத்தில்வீழு
மச்சமதகற்றிநின்றவமலனேபோற்றிபோற்றி. (௧௨)

ஐம்பெரும்பூதமாகியவற்றுறுகுணங்களாகி
யைம்பொறியாகியந்தக்கரணமாயறிவுமாகி
யைம்பெருங்கருமமாகியனைத்தினுந்தோய்த்துத்தோயா
வைம்பெருங்கடவுளாகுமாதிரின்னடிகள்போற்றி. (௧௩)

வெருவருங்காமமாதிவெஞ்சறவெறியநீங்கா
விருவினைத்திரைகளெற்றும்பிறவியங்கடலுளெய்தி
மருளுறுமுயிர்களெல்லாம்வருந்துறாதேற்பொரு
வருளுருவெடுத்தவுன்றனடிபிணைக்கண்புசெய்வாம். (௧௪)

உயிர்ப்புறுமறைகள் வேரிவ்வுலகெலாஞ்செய்யபொற்றாள்
 'பயிர்ப்புறுகிலின் சென்னிபரமவாகாயமாகும்
 வியப்புறுசுழிகளுந் திநடுவெளியாகுமெய்யின்
 'மயிர்த்தொகையனைத்துமெண்ணில்வான்றருக்குலங்களாமாள். (1)

கடவுணின்மனத்திற்கேள் றுங்கலைமதிகண்ணிற்கேள் றும்
 படர்வெயிர்க்கற்றைகான் றுபாயிருள்பருகும்வெய்யோன்
 மீடைதருபுவனமெல்லாநின் னுழைமேயவேத்தப்
 படுபுகழ்புகழ்வோன்போற்றப்படுகிலீயேயாமால். (க௯)

என்றடிதொழுதுபோற்றியிமையவர்க்கிப்போவற்குங்
 குன்றிருஞ்சிறைகளீர்ந்தகுருசில்வாண் முகத்தைநோக்கித்
 துன்றிருவிசும்பினின் றும்போந்தமைசிசால்லுகென்ன
 மன்றலங்கமலப்புத்தேண்மனமகிழ்ந்துரைக்கலுற்றாள். (க௯)

வழுத்துமித்துதியாலெண்ணைமுசுந்தனைமழுவலாஹை
 முழுத்தபேரன்புமுற்றிமுறையினிப்பரவினோர்க்கும்
 விழுத்தகுபொருள்களாகிவேண்டுவெறுப்பநல்லிக்
 தொழத்தகுமறைகளேத்துந் துயவீடளித்துமன்றே. (க௯)

வெருவரலொழிந்துநெஞ்சின்வெந்துயர் தவீர்கீவி
 ரருமறைமுதலவாயவிஞ்சைநன்மகங்களாள்
 பொருவறும்வாய்மலீதிபுனிதமாதவங்களையவு
 முருவுகொண்டெம்மைநீங்கா துவப்பொடுமினிதுவைகும். (க௯)

ஓலிமுதற்புலன்களைந்துமொடுக்கியுட்கரணஞ்செற்றோ
 ரலகினுன்மறையுந்தெள்ளியறநெறித்துறையுணின்கேள்
 பலன்விழையாதுநோற்பேர்ப்பத்தினிப்பெண்டிராவிள்
 குலமினிதருந்தப்பைம்புற்கொடுப்பவர்தவத்தின்மிக்கோர். (௨௦)

பிறர்மனைவிழைதல்செய்யார்பெற்றதாய்தந்தைதாளி
 னறுமலர் தூவித்தாழ்வோர்நான்மறைக்கிழவர்பாதத்
 துறுபுணனுக்கர்வேரர்க்கைக்கரையினிலுடலீத்தேதார்
 மறையுகழ்பிரயாகைதன்னின்மகநீர்படிந்ததூயோர். (௨௧)

ஓளிமதியனஞ்சார்ந்தோருபையகோமுதியையீந்தோ
 ரளியுடனிற்றந்தேதார்க்கெல்லாங்கையினிலன்னமீந்தோர்
 தெளிவுடன்புனிதராகித்திங்கொளான்றிடைபிட்டுண்போர்
 களிதருகாமமாதிகழிமலங்கமுவுரீரார். (௨௨)

ஈங்கிவர்பாருமெம்பாலினிதுவீற்றிருந்துபின்னர்
 நீங்கருங்காசிதன்னின்பிறந்துவெண்ணீற்றுமேனிக்கு

கோங்குமழ்முலையாள்மக்கன்குரைகழற்கமலம்போற்றி
யாக்கவளருளான்மீளர்ப்பேரின்பமடைவர்மாதோ. (௨௩)

உறுபுலனடக்கிலேதநெறிவழியொழுக்கின்ற
வறுதொழிலோரும்யானுக்குலமோன்றாமவருளாய்ந்து
மறுவறுமறையோர் தம்பான்மந்திரமனைத்தும்வைத்தேன்
றொறுவிடையவிகள்யாவுந்தோமறத்தொகுத்துவைத்தேன். (௨௪)

ஆன்குளம்படியிற்சேர்ந்தவருந்துகடோயப்பெற்ற
ழன்பயிலியாக்கைகக்கைகோயந்ததாமருப்பினுச்சி
வான்புனற்கடவுட்பேர்யாறிருக்கும்வானிலவுகாழங்
கூன்பிறைமுடித்தசெல்வினொம்பிடைவதியுமாதோ. (௨௫)

கோசலந்தெய்வநன்னீர்நருமதைகோமயந்தா
சாசுறுமுனைதீம்பாலுபுனற்கக்கையாகு
மாசில்வெண்டிங்கட்கண்ணிவரதனுமயனுமாலுந்
தேகடையதனிலென்றுஞ்சேர்ந்தினிதிருப்பரன்றே. (௨௬)

உலகெலாமுறுப்பின்வைகுமானையுவந்துபோற்றி
வலம்வறிற்றேவையெல்லாம்வலம்வருபயனுண்டாகுங்
சூலவும்வானுதியான்மெய்யிற்றைவறிற்கொடுநோய்துன்பங்
கலதிபோய்நறுமென்கூந்தற்கமலைவந்தடையுமன்றே. (௨௭)

குடநிகர்செருத்தனல்லான்கோதறுமுனிவர்வேதங்
கடவுண்மீன்கற்புமாதர்வள்ளியோர்வாய்மைகாப்போ
ரிடைவிடாதுவந்துதானம்வழங்குநொழுவராவார்
புடவிகீழ்விழாதெஞ்ஞான்றுமெளிதினிற்பொறுக்குநீரார். (௨௮)

விளங்குநம்முலகின்மேலாம்வைசூந்தமதன்மேற்கந்தன்
வளங்கெழுமுலகம்வெற்பின்மாதூலகதனின்மேலாங்
களங்கனியனையகண்டனூலகதன்மேலாம்பாங்க
ருளங்கவர்வனப்பின்மேவுக்கோவினதுலகமாமே. (௨௯)

கூறுநான்மறைவல்லோருக்கானினைக்கொடுக்குமேலோ
ரீறில்பேரின்பந்துய்த்துநானாகிமூப்புமின்றி
யாறெலாம்பாலாய்ச்செய்யவளறுபாலடிசிலைய
வீறுயர்கோலோகத்தின்மேவிவீற்றிருப்பர்மாதோ. (௩௦)

ஏதமின்மறைகடேராரிருபிறப்பாளரல்லா
ராதியிற்றேன்றிறின்றவேதமுமங்கமாறு
மோதியபுராணனாழங்கண்களோடுள்ளமாகு
மேதகுமவையிலாதார்விழிநீர்மனமிலாதாகிய 6 ர ன் று (௩௧)

தேவர்கள் அகஸ்தியர் ஆசீர்மத்தில்வந்த அத்தியாயம். ௧௧

விந்தமால்வரைபொற்கோட்டுமேருவோழகலிவெய்யோ
 ணந்தரத்தியங்காவண்ணந்தடுத்ததாலமரீர்வகு
 வந்தநீர்காசிதன்னீல்வான்றவம்புரியாநின்ற
 செந்தமிழ்முனிவனல்லாஸ்யாரதுதீர்க்குநீரார். (௩௨)

காசியினுறையுமுக்கட்கனியருட்கடலின்முழுகி
 யாசறவிளங்குகின்றகுடமுனிக்கரியதுண்டோ
 தேசடைமுனிபானீவிர்சென்மின்களென்னவோதி
 வாசமென்கமலவிட்டுமறையவன்மறைந்துபோனான். (௩௩)

உடைதிரைப்பரவையேழுங்குடங்கையின்வாரியுண்ட
 கடவுண்மாமுனிவன்றன்னைக்காண்பதுநிமித்தமாகப்
 படவரவசைத்தமுக்கட்பரமன்வீற்றிருக்குங்காசி
 யடைதுநாமென்றுநெஞ்சங்களித்தனரமரொல்லாம். (௩௪)

காசியைக்குறித்துச்செல்லுங்கால்களேகால்களாகும்
 காசியைவழுத்துநாவேநாவெனக்கமுறலாமால்
 காசியின்கதைகள்கேட்குஞ்செவிகளேசெவிகளாகும்
 காசியையினிதுகாணுங்கண்களேகண்களாமால் (௩௫)

எனவுளமகிழ்ச்சிபொங்கவிமையவர்முழாங்கொண்டேகிக்
 கனைதிரைக்கங்கைசுமுங்காசியிலடைந்தாரொன்னை
 வினையறுதவத்துச்சூதன்வேட்கையோடிருந்துநொற்ற
 முனிவாரினிதுகேட்பமுகமலர்ந்துரைத்தானன்றே. (௩௬)

இரண்டாவது: தேவர்கள் பிரமலோகமடைந்த
 வத்தியாய முற்றிற்று.

ஆ திருவிருத்தம் - ௪௬.

மூன்றாவது,

தேவர்கள் அகஸ்தியர் ஆசீர்மத்தில்வந்த அத்தியாயம்.

மாசிவத்தின் றுறைபோய்மறைதேர்முனிவர்மகிழ்சூர்ந்து
 காசியடைந்துவிண்ணவர்களிழைத்தவாறுங்கடல்பருகு
 மாசின்முனிவந்சேர்ந்ததுவுமன்றேனென்ற்தமடக்கியதும்
 பேசுகென்னசுருதமுனிபிறழாதினிதின்மொழிந்தனனும். (௧)

ஆயுமலர்க்கற்பகநறுந்தேனருவிகொழிக்குமகல்விசும்பின்
 மேயபுகழ்விண்ணவர்போந்துவிநிரீர்மணிகன்னிகையாடிக்
 காயுங்கதிரோன்ருணக்கெழுந்தகால்கடவகடன்கழித்துத்
 ஶாய்மறையோர்மன்களிப்பத்துகடீர்தானத்தொழின்முடித்தார். (௨)

பொங்கிப்பரத்திரைக்கங்கைப்புனல்சூழ்காசிரகருறையுந்
 திக்கட்கண்ணிமுழுமுதலின்செய்யமலர்த்தாணினைதொழுது
 கொங்கிற்பொலிந்தரறுமலர்தூய்க்கோயில்வலங்கொண்டோரைந்து
 கங்கும்பொழுதுகழித்துமனங்களிகொண்டுருக்கினிந்தனரால். (௬)

எரிநீர்க்கங்கைசூழ்கிடந்தவின்னாகரினெஞ்ஞான்றும்
 பறவையினமும்விவங்குகளும்மிக்குங்காலேப்படர்சடையெம்
 மிறைவன்புகரூரகப்பிரமடிபதேசத்தாலீறில்க்கி
 பெறுபவென்னிளீங்குறைவார்பெறுயேறியாமோபேசுவதே. (௭)

ஐன்னாகரினிடையிறந்தமலத்தின்புழுவுமீறெய்தின்
 மன்னும்பிறவிக்கடற்படிந்துவருந்தாதழியாவிடெய்து
 முன்னரிழைத்தரல்வினைகண்முழுதுமுலப்பின்விசும்பொழிந்து
 பின்னூரிலத்தினிடைவந்துபிறப்பேநமதுபேறினிதால். (௮)

மற்றாகரினீற்றிறுந்துமகிவெண்கவிகைதனிநிழற்றுங்
 கொற்றவேந்தராதலினுங்குளிர்வெண்டரளமணிவரன்றி
 யெற்றுதிரைநீர்க்காசிதனிவ்யாரோயேனுமிறத்தவினி
 தொற்றைறுதற்குப்பெருமாஸூயுறையுந்தன்மைத்தாதலினால். (௯)

முளரிப்பொகுட்டில்வீற்றிறுக்குமுதல்வன்பகறபோதெட்டிலொன்றிற்
 குளிர்வெண்மதிச்செஞ்சுடர்ப்பரிந்துகுடுமிவரையின்சிறகரிந்து
 மிளிர்நுக்குவிசப்படைசுமந்தவேந்தன்முதலோரிநறங்கிடுவ
 ரளவில்பிரமரழிந்திடினுமழியாரிந்தரகருரைவோர். (௧௦)

மறிமாளேக்கியொருபாகன்வாழங்காசிக்கேசுதுமென்
 றறியான்சொல்லுமடிக்கடியோர்புறவிமகப்பெறடைந்திடுவன்
 குறியாநடந்துகூரதிரைநீர்க்கங்கையாடிக்கொன்றைபுனை
 யிறையோன்பாதந்தொழுமவாபேறெம்மாற்கூறுந்தகைமைத்தேதா (௧௧)

கடவுட்கங்கைப்பேரியாறுகாணிலாடிற்கடன்கழிக்கிற்
 ரொடிவ்வானெறிசெவ்றடைந்திடுவர்குழந்துகோயில்லலம்வாந்து
 மிடியாற்காசிமுழுமுதலைவணகிமுதகிமண்டபதேகா
 கொடியாயினுமுளளுறைந்திடுவோர்நுவலறகரியவிடடைவூர். (௧௨)

என்றுகாசிவீறனைத்துமெண்ணியெண்ணிவியப்பெய்தி
 முன்றற்றருவினீழலுறைவைவாப்படையோன்முதலமர
 ரொன்றிநீக்காமுக்குறும்புமெறிந்துபுலன்களோரைந்தும்
 வென்றகலசமுனிபுறையுமிருக்கைநோக்கிவிரைந்தெழந்தார். (௧௩)

அழலுங்கனலுழுவெய்யவனுமழற்றுவாகிமருண்மாலைச்
 சூழலிமகிபேரற்குளிர்நாங்கும்புரிசோட்டிரலயினங்கள்று
 முழையினுறைவெம்புலிப்பறமும்விளையாட்டயருள்வெயிற்றுத்
 தூழல்கட்பாம்பின்கல்வாஸூயுனைவெழ்ந்தெலிகடனித்துயிலும். (௧௪)

தேவர்கள் அகஸ்தியர் ஆசீர்மத்தில்வந்தஅத்தியாயம். ௧௩.

அரிமானேற்றிற்கூன்பிறைக்கோட்டண்ணல்வேழமுதுகுரிஞ்சும்
 வெளுவாச்சரபந்தலையணையாவெங்கணரிமான்விழிதுயிலும்
 புரிக்கோட்டிரலைபுனிற்றுமறிபொங்கியெழுந்தவால்குழைத்துப்
 பரிவாற்கடைவாய்ப்பாலொழுக்கப்பாய்வெம்புலியின்முலைபுண்ணும். (1)

கேழம்பன்றிமருப்பினிலங்கினையாளுமலிமேறலுயிலும்
 பேழ்வாய்க்காடிமயிருளர்ந்தமுதிர்சூன்மந்திபெனெடுக்கு
 மூழிக்கனல்பாய்ந்தொழுகுவிழியுரகங்கீரிமேலுறங்கு
 மாழைச்சிறுமூன் குழக்கன்றைவந்தூரிகடைவருமால். (௧௩)

பொருவின்மறையினுபரிடதப்பொருள் கோடீர்ந்துபூவையொடு
 முருவச்செந்தார்ப்புசங்கிள்ளையுரையாநிற்கும்பலவிலங்கும்
 வெருவல்செய்யாதடுசினத்தவேடர்சிலையின்முதுகுரிஞ்சும்
 குருகுவாவியருகிருந்துமுகருமீனங்குத்தாவால். (௧௪)

கவரியினங்கள்கடைகுழன்றுகருமைவார்த்தவாலதியைக்
 குவிமென்கொங்கைக்குறத்தியர் தநமுழலோடொப்புக்காணுமிக
 நவையென்றெண்ணிக்கூரெயிற்றுக்கொடுவெம்புலியுநயந்துதசை
 கவர் தல்கெய்யாதெஞ்சூன்றும்பசுந்தோட்டறுகுநறித்திடுமால். (௧௫)

புழுவுந்தசையும்வெண்ணிணமும்பொதிந்தகுரம்பைவீக்குதற்குக்
 கழியுணுகுந்தோர்கொடுநகிற்கற்பகாலங்கிடந்தமுந்தி
 விழைவின்முன்னர்தாறுகந்தவிலங்குமவர் தம்மெய்த்தசையை
 யழிவெம்பசியாறபறித்தருந்தலென்னும்பாண்மையறிந்தேயோ. (௧௬)

கொன்றுவிலங்கிற்றசைறுகருங்கொடுமையோரவ்விலங்கினுடம்
 றுன்றுமயிரெத்தனையாமத்துணையகாலமவெந்நரகி
 னென்றிதுகர்வாய்ப்புழுவொழுகவுழப்பென்கையுணர்ந்தேயோ
 கன்றுசினவெங்கொடுவிலங்கும்புலவூன்றின்னக்கருதாவால். (௧௭)

ஒருமீன்புலவூய்யமடுப்பினொழியுந்தசைகளனைத்தினையும்
 பரிவானுகந்தோர்விழுகின்றபாழ்வெந்நகிற்ப்படிவொணு
 மருமாமறையின்பொருடீர்ந்தோவந்தாமரைநாண்மலர்ப்பொதுளும்
 விரிநீர்வாவிபயின்மீன்கள்விழுக்காதுலவும்புள்ளினமே. (௧௮)

நசையானறவுவாய்மடுத்தோர்நரகிலளப்பினுளமுந்தி
 வசையான்மீட்டுங்கள்ளுண்ணுமாந்தராகரிலத்தினித்து
 மிசையாதனவுமிசைவொணும்வேதமொழியின்பொருளுணர்ந்தோ
 யிசைதேர்சுரும்பர்மதுகாமென்றிருந்தூந்தேதலருந்தாவே. (௧௯)

சேவலன்னமணப்பதற்குச்செல்லவிருடியுறைவிடமென்
 றுவிடையெபெடைவிலக்குமந்தண்மாவிளரிளங்குயிலுயு

கூவல்செய்யாப்பவக்கடலைக்குழவிமதிவேணியனன்றி
யாவர்கடத்துவாரொன்பூவைகிளியோடியம்புமால். (௨௦)

இனையதாயவாசீர்மத்தெறிக்கும்வடவைப்பேரொளியுள்
களைவெங்கதிருமொருங்கெழும் துகடீர்விட்டெறிக்கும்பான்மையெனத்
தனிநான்மறையோர்வடிவெடுத்ததன்மையென்னவொளிதழைத்து
வினைதீர்தவத்துக்குறுமுனிவனுறைதனோக்கிவிழிகளித்தார். (௨௧)

மடமென்பிணையினிளம்புனிற்றுமறியுந்தறுகட்கூரொயிற்ற
கொடுவெஞ்சினத்தபுலிப்பறமுங்குலவியாடுமுற்றத்துக்
கடவுட்கற்பினிகரில்லாக்காதற்பன்னீகமலமல
ரடிமென்சுவடுகண்ணுறலுமமரர்யாரும்வணங்கினரால். (௨௨)

குறைகூறுதற்குவந்தடைந்தகுலிசப்படையோன்முதலமரர்
நறலுற்றிருந்தபொதியவிழ்க்குருளிர்மென்மலமலர்ப்பொருட்டி
லுறைவோனென்னவினிதியற்றுமயோகமொழிந்துவிற்றிருக்கு
மறையோன்கமலமுகனோக்கிவாழிவாழியெனவுரைத்தார். (௨௩)

ஏத்துமமரர்தமைநோக்கியெழுந்தமுகமனினிதியம்ப
வாழ்த்தியுவந்தாங்கவர்க்கியன்றளிருக்கையீந்துவானுலக
நீந்தெற்குடலிப்புசூந்தென்னையென்றனெறியிலைம்பொறியுள்
காத் துமறையின்பொருடெரிந்தகடவுட்பெருமாதவத்தோனே. (௨௪)

மூன்றாவது, தேவர்கள் அகஸ்தியர் ஆசீர்மத்திலவந்த

அத்தியாய முற்றிற்று.

ஆ - திருவிருத்தம் - ௧00.

நான்காவது,

கற்பிலக்கணங் கூறிய அத்தியாயம்.

திதெறிந்ததமிழ்முனிசெப்பலும்
யாதுசொற்றனர்விண்ணவொன்றருள்
மாதவத்தினர்க்குட்பமகிழவுடன்
சூதமாமுள் சொல்லலுற்றானரோ. (௧)

அரியநான்மறைதேருமகத்தியன்
பரிவினன்மொழிகேட்டலும்பண்புடைக்
குரலன்வாண்முகனோக்கினர்கோதிலா
விருவிசும்பினிமையவார்யாருமே. (௨)

பனிவிசும்பினிழிந்துபரிவொடும்
புனைகருங்கழல்விண்ணவார்போந்தமை.

முனிவகேட்டிமொழிகுவல்யானென
வினிதினந்தண்கூக்கியம்புவான்.

(௩)

மன்னுகானினுமோங்குவரையினு
முன்னருந்தவமர்ந்துமுனிவரி
லன்னமூர்தியையன்றியருந்தவ
நின்னையொப்பவரீணிலத்தியாவரோ.

(௪)

கங்கைசூடியகண்ணுதற்சாமிதன்
பொங்குபேரருள்பூண்டவருந்தவ
வங்கண்வானத்தமரர்குறையுறி
னெங்குமேவுவாரினிடத்தன்றியே.

(௫)

செயிரில்கற்பின்றிகழ்மணிக்குன்றனை
மயிலன்னணின்மனைக்குரியாளெளி
லுயரருந்தவவுன்றனுளத்திடை
முயல்வேதுமுடித்தற்கரியதே.

(௬)

விளங்கருந்ததிமேனைசுந்தியுட்
டுளங்குசாவித்திரியனசூயையின்
களங்கமற்றதோர்கற்புடையாளொடு

முளம்பொருந்தியிகர்சொலவொண்ணுமே.

(௭)

கொழுநனுண்டபிள்ளுநகர்கொள்கையும்
விழிதுயின்றபிள்ளுஞ்சலுமென்றுயி
லெழுதன்முன்னமெழுதலுமேயன்றோ
பழுதில்கற்புடைப்புளவயர்செய்கையே.

(௮)

எரிமணிப்பொலம்பூண்கமந்தின்னுயிர்க்
குரியகேள்வருவப்பமுன்னெய்துவார்
பிரியுங்காலையின்பெய்கலன்யாவையு
மொருவிமாசுடலுண்டவைசுவார்.

(௯)

இனியகேள்வார்முனியினெதிரின்னு
துனிகொண்டுசொடெதிர்ப்மாழிசொல்கிலா
ரனைபகேள்வரெறியினுமன்பொடுக்
கனிவாரெஞ்சகங்கற்புடைமாதே.

(10)

எய்துயிற்றுறந்தேகலரில்லகல்
தையலார்முக்காணினுஞ்சாம்புவார்

மொழிக் கா தலர் வந்தெனவயாயினுஞ்
செய்திரென்றலுஞ்செய்தனமென்பரால். (கக)

விநீழவுகண்ணுறன்மேதகுநோன்புறல்
பழுதிற்றாநதியாடுதல்பண்ணவர்த்
தொழுதுவாழ்த்துதரேமறுகற்பினோர்
கொழுநரேவலினன் நிக் குறிக்கீகாளார். (கஉ)

வனையுந்தக்கலன் மாற்றவட்கீயினு
முனிவுசெய்கலர் மூப்பினர்சேர்வுறாத்
தனியிற்சேர்கலர் தாம்பிறரிற்புகார்
புனிதநெஞ்சுடைப்புண்ணியமாதரே. (கஃ)

திருந்துமாயுள்சுதையுமென்றெண்ணித்தம்
பொருந்துகாதலர்நாமம்புகன்றிடா
ரிருந்தபோதன் றித்தாமுனிருந்திடா
ரருந்துமிச்சிலமிழ்தினுகர்வரால். (கௌ)

அறந்தவாத்தமதன்பரருளிணற்
றுறந்துளோர்பிறப்போர்தொழில்செய்குநர்
சிறந்ததொல்குலத்தெய்வம்பசுவிருந்
திறந்துளோர்க்கும்பகுத்தினிதுண்பரால். (கஊ)

மேவுகாதலருள்ளம்விழைந்தன
வேவுமுன்னர்சூறிப்பினியற்றுவார்
தாவிலன்பர்தமையலர் தூற்றிடும்
பூவையன்னவர் புன் முகநோக்கிலார். (ககா)

இல்லறத்திற்கியைவனவீட்டுவா
ரல்லசெய்தேவறிதினழித்திடார்
புல்லுகாதலராயுட்பொலிவுற
மல்லலோக்கணிமஞ்சளணிவரால். (ககி)

கொழுநன்சொற்கடவா துறைகொள்கையே
வழுவினல்லறம்வான்றவமாற்று
றொழுதுதெய்வம்பராய்மலர் தூவுதல்
பழுதில் கற்புடைப்பத்தினிக்கென்பவே. (ககா)

அழகின்வீக்கஞ்சிறிதிலராயினு
மொழிவினோய்நிரம்புற்றனராயினுங்
கிழவுத்தன்மையராயினுங்கேள்வரைப்
பழுதுசொல்கலர்பண்பின்முயங்குவார். (ககா)

அன்பர் துஞ்சிடிற் றுஞ்சுதலாங்கவர்
துன்பமெய்திடிற்றாமுமத்துன்புற
லின்பமுற்றிடினீன்புற்றிருத்தலே
மன்பெருந்தவங்கற்புடைமாதர்க்கே. (20)

வாள்விழிக்குலமங்கையரன்பர்பொற்
றாள்விளக்கியதண்புனல்கங்கையக்
கேள்வனோகிளர்தேவர்கண்மூவரி
லாளுமெய்ம்மையடிகளென்றெண்ணுவார். (21)

ஆன்றகற்பினர் பூப்பினகன்றுறை
மூன்றுநாளுமுகமலர்காட்டலர்
தோன்றயாதுஞ்சொல்லார்புனரேயுந்தபின்
சான்றகாதலர்தம்முகநோக்குவார். (22)

புனிதமாநதிப்பூம்புனலாடுநா
ளினியகாதலர்வேற்றிடமெய்திடி
லனையகேள்வனாயன்பின்மனக்கொடு
பனிவிசும்பிற்பரிதியையநோக்குவார். (23)

வசையில்காதலர்தாய்தந்தைவகுறி
லசதியாடிவரன்பரழைத்திடினீ
மிசையுநல்லமுதேனும்விடுத்தள
நசையினோம்பொருக்கெனநண்ணுவார். (24)

தாதைதன்னினுநதன்னையர்தம்மினு
மாதர்மென்மொழிமைந்தர்கடம்மினுங்
கோதில்கற்புடையார்தக்கொழுநர்பாற்
காதல்கூர்ந்துகளிமகிழ்வெய்துவார். (25)

உரலிலம்மியிலோக்குமுலக்கையிற்
பரவும்வாயிற்படியின்முறத்தினிற்
றிருவகன்றிடுமாவெனச்சேர்ந்திரார்
பொருவில்லகற்புடைப்புண்ணியமாதோ. (26)

உரியகேள்வருவந்துபணிந்திடா
தரியநோன்பொடுபூசனையாற்றுவார்
கரியகூற்றுவன் றாதர்கடிந்திட
வெரியுந்தீரகத்திடையெய்துவார். (27)

கடிமணஞ்செயுங்காதலர்தம்பழி
முடையோடுமொழிபவர்மற்றவு.

சீ க ர ணீ ட ம்.

ருடன்வெகுண்டிரையாடுரோரியாய்.
முடுவலாகப்பிறப்பர்முடிவினே. (௨௮)

கொழுநர்சீறிற்குறுகிமுன்வைபவ
ருமுுவையாகப்பிறப்பருருத்துநெஞ்
சமுலமாற்றவட்சீறுமறிவிலேவர்
கழல்கட்கூகைப்பிறப்பிற்கழிவரால் (௨௯)

ஏதிலான்றனெழில்கண்டுவப்பவர்
பேதுசெய்துழல்பேயுருவெய்துவார்
காதலன்பகிக்கக்களித்துண்பவர்
பாதகஞ்செயும்பன்றியிற்றேன்றுவார் (௩௦)

மருவுகாதலராருயிர்மாய்ந்திடி
லெரியின்மூழ்கியிறத்துபடுவதம்
கருநெறித்தலைவைக்குமரிவையர்
புரவிநன்மகப்பேறுபொருந்துவார். (௩௧)

முற்றுசெந்தழன்மூழ்கியகற்பினோர்
புற்றராக்கொடுபுள்ளரசேகல்போ
லெற்றுகாலபடர்கைபறித்தினி
துற்றகேள்வரொடும்பரினேசுவார் (௩௨)

கொழுநன்பாவினெனினுங்கொழுநனே
டமுலின்மூழ்கினள்கற்புடையாளெனின்
விழியிலன்னவட்காணில்வெங்கூற்று
னுமுலவன்பனைக்கைவிடுத்தோடுமே. (௩௩)

வடபுலத்துவயங்குமருந்ததிக்
கடவுட்கற்பினர்காந்திதங்கண்ணுறிற்
படர்சிகைக்கனல்வெங்கதிர்பான்மதி
சுடர்மழுங்கிப்பொலிவினேதான்றுமால். (௩௪)

நீடுகாதலனோடுயிர்நீத்திடும்
நீடிக்கற்பினண்மெய்ப்பம்மயிரொன்றினுக்
காடகப்பசும்பொன்னிலத்தாயிரங்
கோடிகாலங்கொழுநனேனடின்புறும். (௩௫)

கற்புமேயகனங்குழைமாதகாப்
பெற்றுளோர்,தம்மரபும்பெருந்தவக்
கற்பினுற்கொண்டகாதலனாருயிர்ச்
சுற்றம்மயரவுந்துறக்கத்தினெய்றுமால். (௩௬)

பொருவில் கற்பின்வழீஇயபுன்மங்கைய
ருரியமுன் துமரபினுள்ளோராயும்
வெருவந்தேங்கிவிழுங்கியுமிழ்கிலா
வெரியுந்தீரகிற்றொடியேற்றுவார்.

(௩௭)

நண்ணுகற்புடைநங்கையர்சீறடி
மண்ணினெவ்விடந்தோயினுமற்றஃ
நெண்ணுகின்ற தலங்கொவற்றினும்
புண்ணியத்தலமென்றுபுகல்வரால்.

(௩௮)

கவ்வைவெண்டிடைக்கங்கைமுதலவாந்
தெய்வமாநதியாவுஞ்செறிந்ததம்
எவ்வமற்றிடக்கற்றிள் யைந்திடு
நவ்வினோக்கியராடநயக்குமால்.

(௩௯)

மண்ணுநன்மணியேய்ந்துவயங்கிய
வண்ணன்மாடங்களாயினுங்கற்புடைப்
பெண்ணினல்லவரில்லெளிற்பேய்க்கண
நண்ணுகின்றவனமெனநாட்டுவார்.

(௪௦)

காற்றும்வெய்யகளைகதிருங்கடற்
ரோற்றுதண்ணிலவுச்சுடர்ந்துங்களும்
போற்றுக்கற்றிற்புரிசூழற்பூங்கொடி
மேற்றொகும்பொழுதுள்ளம்வெருவுமால்

(௪௧)

மேவுகாதலன்வியப்புனல்பொழி
காளியங்கட்கலன்கழிமாதரை
யாவிரீத்துக்குடந்திடம்யாக்கைபோல்
யாவருந்தொடற்தென்றியம்புவார்.

(௪௨)

மாற்றருங்கலனித்தமகளிரை
யாற்றெதிர்ப்படினைகலராயலாற்
போற்றிவாழ்த்துகல்பூண்கழிமாதரில்
வேற்றுமாதர்சொல்லவ்வவிடமென்பரால்.

(௪௩)

கைம்மையாகியகற்புடைமங்கையர்
தம்மொழுக்கந்திறம்பிடிற்றாமலா
லம்மதங்குலத்தோராயுமாரழல்
வெம்மைசேர்நரகத்திடைவீழ்த்துவார்

(௪௪)

சிழல்செய்பொற்கலனித்தமடந்தையர்
குழல்னைக்குறையாதுமுடித்திடி

லழல்கட்கூற்றுவுன்றுதர்மற்றாங்கவர்
விழையுங்கேள்வனைப்பாசத்திலீக்குவார். (௪௫)

மருவுகாதலன்மாய்ந்திடிண்மங்கைய
ரொருபகற்பொழுதுண்டரும்பாக்கிலை
விரியும்பாயல்வெறுத்துமண்மேற்றுஞ்சி
யரியநோன்புகளாற்றிடவேண்டுமால். (௪௬)

கூடர்செய்பொற்கலனீத்திடுந்தோகையர்
கடவுள்பூசனைகாதலினூற்றியு
முடலமாசணவுள்ளுயிரீத்திடர்
தடகுமலமருந்திடவேண்டுமால். (௪௭)

எரிசெய்பொற்கலனீத்தவரின்னணம்
விரதம்பூண்டுவிழுந்தவமாற்றிடிற்
பரவுகின்றபதியுலகெய்துபு
பொருவிலாவரும்போகநகர்வரால். (௪௮)

இன்னவற்றுளியம்பியகற்பிய
லன்னைநின்னிடத்தெய்தினளாதலி
னுன்னையேத்திவினையொழிந்தோமென
மன்னுமாதவன்பன்னியைவாழ்த்தினான். (௪௯)

பொருவில்சுற்புடையாள்பதம்போற்றிய
தெருளுநெஞ்சடைவிண்ணவர் தேசிகன்
முரிதினாக்கடலுண்டமுனிவனைப்
பரவியின்மொழிபற்பலகூறுவார். (௫௦)

குடிலையிவள்கோதறுமாமறை
வயின்னற்றவநீயிவள்வான்பொறை
யடிகளாதலினின்னுளத்தாயுங்கான்
முடிவுறாதனவில்லைமொழியினே. (௫௧)

ஐயவானத்தமரர்கள்யாவருஞ்
செய்வதொன்றிலராகித்திகைப்புற
மையல்விந்தம்வளர்ந்ததுவானுற
வெய்யவன்மடந்தேதாவிலக்கியே. (௫௨)

பொன்னங்குன்றொடிகலிவிண்போசுப
ரன்னவெற்பின்வலியையடக்குவார்
முன்னமேழ்கடலுண்டமுனிவர
நின்னையன்றிரிகழ்த்திடினயாவரே. (௫௩)

அகவ்ஸ்தியர் விந்தத்தை அடைந்த அத்தியாயம். ௨௧

என்று தேவர் சூரவனிசைத்தலுங்
குன்றின் வீக்கங்குறைப்பலமரர்நீர்
சென்று நும்பதிசேர்கெனவேதினான்
துன்றுவேலைபருகிய தூயவன்.

(௫௪)

நான்காவது-கற்பிலக்கணங்கூறிய-அத்தியாயம்-முற்றிற்று.

ஆ-விருத்தம்-௧௫௪.

ஐந்தாவது.

அகவ்ஸ்தியர் விந்தத்தையடைந்த அத்தியாயம்.



விண்ணவரயாவருமேகியபின்னர் விரிகொன்றைக்
கண்ணிமிலைச்சுஞ்செஞ்சடை முக்கட்கனிதன்னை
யெண்ணிமனத்தாலேம்புலெனன் னுமிகல்செற்றோ
னண்ணுமுலோபா முத்திையோடுநவில்கின் றான்.

(௧)

குன்றமனைத்தின்வார்சிறையீர்ந்தகுலிசத்தோ
னின் றொருவெற்பையடக்கும்வலித்திறமில்லான்போல்
நின்று தவத்தைநிரப்பும்வேதியென் னொம
என்றுகொன்முழைவந்ததுகற்பினலமிக்கோய்.

(௨)

பன்னிருவெய்யவரீறுசெய்கூற்றுப்படர்செந்தி
மன்னியவட்டவசக்கள்மருத்துவர்வானோர்க
ளுன்னினுமண்டமனைத்தாமிடிந்திநொல்லார்போ
லென்னுழையெய்தியிரந்தமையெண்ணுநிலென்னேயோ

(௩)

இருநிலமேத்தியகாசியில்வாழ்துகிடையூறு
வருமெனமாதவரோதியமாற்றம்வழக்காகும்
பொருவறுதேவருநம்மையிரந்துபுகன்றூர்நூங்
கருநெறிசேர்தருமென் குழலீங்கதுகண்டேமால்.

(௪)

தத்துவம்யாவுமுணர்ந்துதனிப்பொருடானகிக்
கைத்தலமேவியெல்லியெனும்படிகண்டோர்கள்
சித்தமுவந்துறைகாசியிலீசன்றிருவுள்ள
மித்திறமாகவிளைந்திடினமாற்றுவதெவ்வாதே.

(௫)

மெல்லியல்பங்கனுவந்துறைகாசியைவிட்டேனைத்
தொல்லெநெடும்பதிதன்னை விரும்புதல்சூழுக்கா
னல்லமீர்தந்தனதங்கையிருப்பவநச்சாமற்
புல்லறிவோடுபுறங்கையைநக்குதல்போலாமால்.

(௬)

அறத்தினிருப்பிடமாகியகாசியடைந்தோர்கள்
வெறுத்தறிவில்லவர்போலதுதன்னைவிடுத்தக்காள்
மறுத்துநீனைத்திடிவெய்துவதெங்கனமாசின்றித்
திறப்படமுத்திவிழைந்தவாவிட்டயல்செல்லாரே. (௭)

மூவரிருப்பிடமாய்முகிலூர்நிழைத்தறேவர்
மேவருதற்கரிதாயருண்முத்தியின்வீடாயிப்
பாவமகற்றுறுகாசியின்வாழ்வுபடைத்தோர்கள்
யாவரவர்க்கரிதாயவிழுப்பொருள்யாதேயோ. (௮)

வையகமேழுமிடிந்திகொலையுமாயாதே
யையனெடுத்தொளிர்சூலறுதிக்குளமைந்தோங்கு
மெய்யுணர்வோருறைகாசியைவிட்டொருநற்றூன
மெய்தமனத்தைவிடுக்குநர்பேதைமையென்னேயோ. (௯)

மாசுறுபேதைமைதம்மைமறைப்பமறைந்தானு
வாசையெனுஞ்சுறவெற்றுபவக்கடலாழ்கின்றோ
ரீசனுவந்துமையோடகலாமலிருந்தோங்கு
காசியெனும்புணையன்றியெவ்வாறுகடப்பாரே. (௧௦)

செய்யவழற்றலேயின்றிதவம்பலசெய்தாலு
மெய்தரும்மையோகமளப்பிலநாளுநிழைத்தாலு
மையறுகாசியைவார்பிறைசென்னிவனைந்தாடு
மையனருட்சிறிதின்றியடைந்திடலாகாதே. (௧௧)

அறம்பொருளின்பயியற்றுதவத்தினடைந்தாலுங்
கறங்குதிரைக்கடனஞ்சுநகர்ந்தருள்காமாரி
யுறைந்தவளங்கெழுகாசியினல்லையொன்றானு
மிறந்துபிறந்துழல்வோர்தனிமுத்தியினெய்தாரே. (௧௨)

அருமறையாகமமாகியநூல்களைத்தேயும்
பொருவறுகாசியையன்றிவழுத்தல்பொருந்தாவா
லிருவினைவிட்டொருமும்மலமாயைகழந்தோர்கள்
திருவமர்காசியைவிட்டயலோர்பதிசெல்லாரே. (௧௩)

இடைகலைபிங்கலைவாலேசிறந்துடனிலைகூடு
முடிவறுவாராணசிறடுவுயர்குழிமுனையென்னை
விடையமறுத்துயர்மெய்த்தவமேவியகாபாலி
யடைவினுரைத்தனனிந்கருக்கிணையாதேயோ. (௧௪)

இத்தலையெய்தியிறக்குநர்யாருமிரைப்பாற
வுத்தரிகங்கொடுமாதுமைவிசிடவுமையோர்பால்

அகவ்தியர் விந்தத்தை அடைந்த அத்தியாயம். ௨௩

வைத்தவரும்பொருண்மேவருதாரகமறையோதி
முத்தியளித்திடுமிப்பதியர்விடமுயல்வாரோ. (௧௫)

ஆசில்வளங்கெழுமூவுலகத்தினுமாயுங்காற்
காசிகர்கர்க்கினையாகியநற்பதிகானேமால்
மாசறுதிங்கண்முடித்துயர்மன்றுண்மகிழ்ந்தாடு
மீசனையொப்பவர்தேவகணத்திடையாரேயோ. (௧௬)

(வேறு.)

என்றுகுறுமுனிவினைந்துகாலராசனையநுள்சூரியக்கர்கோனைத்
தன்மமரர்முற்பிரமன்சமபிரமனேத்துண்டதானையார்க்குந்
துன்றுபவக்கடல்கடத்துந்நுண்டிவிநாயகனைவரிச்சுரும்பர்வீமு
மன்றனறுமலர்துவிச்செய்யபொலந்தாமரைததாள்வணங்கியேத்தி(௧௭)

ஆசாகேசகாசின்தாமணிபோற்றிச்சித்திவிநாயகனன்றய
தேசாரும்விநாயகரோரைவரடிபணித்துவரிசந்திரீண்ட
வேசாநல்லெழிலுண்கட்கொற்றவைதன்றுணைப்பாதமிறைஞ்சிவஞ்சீர்
பேசாரிற்றமியனையிக்காசியைவிட்டகற்றுவதுபெருமைத்தாமே. (௧௮)

தேவருறுபகைதொலைப்பத் தயிசிமுதுகென்பளித்தான்றிருமால்
வேண்டி, வோவறுசொறுழுவல்ததோள்கொடுஞ்சிறையுள்ளரசுமூர்
யானான், மாவலிமூவுலகளித்தான் மதுகையிடவருஞ்சிரமுன்வழங்கின
ரால்,மேவரியகாசியைவிட்டும்பருறுகுறைமுடித்தல்விழுமிதாமால்(௧௯)

என்றினையபலகநிக்குழவிமதிபுனைசடிவந்தெம்மான்காசித், துன்
றுசராசரம்பலவுந்தொழுதுவலம்கொண்டகல்வான்சுருங்கவோங்கு,குன்
றினுறுவல்தணிப்பான்குறுமுனிவனேகுதலுங்குழைந்தாமாழ்கிப்பொ
ன்றினர்தம்முக்கம்போலப்பொலிவழிந்ததுயர்விந்தப்பொருப்புமாதோ.()

ஆற்றலரும்பெருந்தவத்துக்குறுமுனிவன் காசிகரகன்றுநூலம்,
போற்றுபெருங்கற்புடையலோபாமுத்திரையினொடுபோதலோடு, மூற்
றிருந்துறவொழுக்குங்கமலநாயகனியங்காதும்பர்யார்க்கு, மாற்றரியவலி
யுடைத்தாயெழுந்துதிசையளந்தோங்குவரையைக்கண்டான். (௨௧)

கடலேழுமொருகுடங்கைக்கொண்டகுறுமுனிவருதல்காண்டலோ
டு, முடல்வேர்வுவரவுள்ளம்பதைபதைப்பத்தலைபணிப்பவுயிர்ப்பு வீக்கி
ப், படியூழிபுகுவதெனப்பணிந்துமறைக்கிழவரெழிற்படிவந்தாங்கித், த
டமேருவுடனிகலும்விந்தவரைமுனிவனடிதாழ்ந்ததன்றே. (௨௨)

தன்றுணைத்தாடொழுதெழுந்தவிந்தவரை முகநோக்கித்தவத்தின்
யிக்கோ, னின் மீமுதல்பொதியவரைநீங்கியானிவ்வுழிமீட்டெய்துகாறு.

முன்றனதுபேருருவயில்வண்ணமிருக்கவெனவுரைத்துப்போனான், தென்றலிளங்குழவியொடுதீந்தமிழினிதுலவுந்தென்பான்மன்னோ (உ௬)

அருந்தவத்தோ னேகுதலும்விந்தமால் வரையுளத்தினச்சீங்கிப் புரிந்துபுரிந்தவனேகும்வழினோக்கினோக்கியுடல்புளகம்பூப்பப், பெருந்தவத்தோன்சடியாமலேகுதலாலின்றன்றோபிறந்தோமென்னு, வருந்தினனிபணிந்திருப்பப்பரிதிவானவன்மேருவலங்கொண்டானால். (உ௭)

மலர்தலையவுலகமெல்லாம் பண்டுபோற்றருமெந்நிலவளந்தநானாளுங்கலனிழந்தமகளிரினேமுலைபோலவிந்தவரைகவின்கடர்ந்த, துலைவநுற்றவமுனிவனமலனுறைகாசிரகருள்ளத்தேராரா, வலர்கமலப்பொருட்டிழையுந்திருமகள்சேர்சினகரத்தையடைந்தான்மன்னோ. (உ௮)

மூவுலகுமிடரியற்றுமடலவுணருயிரொழியமுனிவுகூர்ந்த, பூவையுறழ்திருமேனியருட்கடவுள்கனமாட்சிற்பொலிந்துதோன்றித், தேவருலகினும்விளங்குபுகழ்க்கொல்லாபுரத்தினிதுசேர்ந்துவையும், பாவையிருதாடொழுதுபழமறைதேர்குறுமுனிவன்பழிச்சுகின்றான். (உ௯)

கொழுதியிசையளிமுரலுந் தாமரைமென்பொருட்டிலுறைகொள்கைபோல, மழையுறமுந்திருமேனிமணிவண்ணனிதயமலர்வைகுமானே முழுதுலகுமினிதீன்றவருட்கொம்பேகரகமலமுகிழ்த்துநானாநுந், கழிபெருங்காதலற்றொழுவுவார்வினைதீரவருள்கொழிக்குங்கமலக்கண்ணாய். ()

கமலேதிருமறுமார்பன்மனைக்கிழத்தி செழுங்கமலக்கையாய்செய்ய, விமலைபசுங்கழைகுழைக்கும்வேனிலான்றனையின்றவிறந்தைய, வழதகும்பமலர்க்கரத்தாய்பாற்கடலுளவதரித்தோயன்பர்நெஞ்சத், துயிரமகன்றிடவொளிருஞ்செழுஞ்சுடரேயெனவணக்கஞ்செய்தான்மன்னோ. ()

மடற்கமலநறும்பொருட்டிலரசிருக்குஞ்செந்துவர்வாய்மயிலேமற்றுன், கடைக்கணருள்படைத்தன்றோமணிவண்ணனுலகமெலர்காவல் பூண்டான், படைத்தனனான்முகக்கிழவன்பசுங்குழவிமதிபுனைந்தபரமன்றானுந், துடைத்தனனின்பெருஞ்சீர்த்தியெம்மனோராலெடுத்திச்சொல்லம்பாற்றோ. (உ௯)

மல்லனெடும்புவியனைத்தும்பொதுநீக்கித்தனிபுரக்குமன்னர் தாமுங், கல்வியினிப்பேரறிவிந்தகட்டழகினிகரில்லாக்காட்சியோரும், வெல்படையிற்பகைதுறந்துவெஞ்சமத்துவாகைபுனைவீரர்தாமு, மல்லிமலர்ப்பொருட்டிழையுமணியிழைநின்னருனோக்கமடைந்துளாரே. (௩௦)

செங்கமலப்பொலந்தாதிற்றிகழந்தொளிருமெழின்மேனித்திருவேவேலை, யங்கணுலகிருமிறக்குமலர்கதிராய்வெண்மதியாயமரர்க்கூட்டும், பொங்கழலாயுலகளிக்கும் பூங்கொடியேரெடுங்கானிற் பொருப்பின்மண்ணி, வெங்குநீர்யவணன்றோமல்லுலவஞ்சிறந்தோங்கியிருப்பதம்மா. ()

என்று தமழ்க்குறுமுனிவன்பன்னியொடுமிருடிலத்திலிற்றைஞ்சலோடு
நன்றுனதுதுதிமகிழ்ந்தேநான்மறையோயித்துதியைநவின்னோர்யாரும்
பொன்றலரும்பெறும்போகறுகர்ந்திடுவரீங்கிதனைப்பொறித்தவேடு
மன்றமனையகத்திருப்பின்வறுமைதருந்தவ்வையவண் மருவல்செய்யாள்.

அந்தணநின்றுயரறிந்தேதங்காசுநகரகன்றெவயோற்றவல்லா
ரிந்துவகிர்முனைசடி லத்திறையவனுங்காசிதணந்தேகியோங்கு
மந்தரவெற்பினையடைந்துகாசிபிரிந்துறைவிரகமம்மர்ளோயால்
வெந்துயரும்றவண்மேவவிந்ஞ்சன்முதல் வானவாவிடுத்தல்செய்தான்.

கஞ்சமலரயன்முதலோர்கண்னுதல்பான்மீளாதுகாசிமேவி
யெஞ்சல்நல்வளநொக்கியிருந்தனர்பைந்துளவணியுமெம்மா ன்குழந்த
வஞ்சனையான்முழுமுதல்சீர்காசுநகர் தனின்விரும்பிமகிழ்ந்தானென்ற
னெஞ்சுதனிற்காசிதனைப்பிரிந்தேகநினைப்பவோநெறியிலாதார். (௩௪)

அருமறையோய்காசிவருமிருபத்தொன்பாணுகத்திலை! திரீயுங்
குருபரயைக்கலைமுழுதுமுனக்குணர்த்துசுடர்வடிவேற்குமரன்றன்னை
மருவுவையீண்டகன்றேகினணித்தாகக்கங்கைநிவளங்கொள்காசிப்
பொருவருஞ்சீர்த்தலமுழுதுமற்றவனேயுணர்ப்புகல்வனென்றாள். ()

உரவுநீர்க்குடலேமுமொருகுடங்கைதனிலேந்தியுண்டமேலோன்
வினாகொள்பூந்நாமரையின்மெல்லியலையடிவணங்கிவிளங்குகற்பின்
பொருவில்சீர்ப்புளையொலீந்திசைமுனையருஞ்சிறையிற்றுக்குத்துறான
முருகவேளினிதுறையுப்பதிதேடியவன்பாதமுன்னிச்சென்றான். (௩௬)

ஐந்தாவது அகஸ்தியர் விர்தவரையையடைந்த

அத்தியாய முற்றிற்று.

ஆ - திருவிருத்தம் - ௧௯௦.

ஆ ரு வ து,

தீர்த்தமகிமையுரைத்த அத்தியாயம்.



அங்கணுலகிருணீக்கியருந்தவத்தேதானேகுமொருநெறியினுப்பண்
டிங்களிளம்பசுங்குழவிக் கோடுரிஞ்சநறியமுனைசிறைந்துதண்ணென்
கொங்குகமழ்நறுங்கொன்றைத்தேனருவியிலைத்தொழுகுக்கோடரத்துக்
கங்கைநதியுவுட்டெடுக்குங்கடவுளுறைநிருச்சைலக்கண்ணுற்றானே. (௧)

வேறு.

பன்னிகேளிப்பருப்பதம்யோசனை
புன்னிலெண்பத்துநாங்ககண்ணோங்கிடு.

மன்னுமியாவுமிலிங்கவடிவின்
துன்னுவார் தம்பவங்கடுடைக்குமால். (உ)

ஆதலாலிவ்வாவலங்கொண்டவர்ப்
போது தூவிப்பணிகெனப்பொற்றொடி
யீதுநண்ணிற் பிறப்பறுமென்றிடிற்
நீதில்காசியைச்சிந்திப்பதென்கொலேர். (ஊ)

என்றுபன்னியியம்பலுமுத்திவி
டொன்றநல்குபதிபலவுண்டென
மன்றநற்றவரோதினர்மாணிழை
நன்றுகேட்டியெனவின்ருளரோர். (ச)

வேறு.

அதிர்புனற்பிரயாகைவிளங்குமோங்காரமவந்திகாலாஞ்சரமயோத்தி
மதுனாகோகன்னம்புட்கரமகராலயந்துவாரகைவளக்காஞ்சி
வெதிரிகாச்சிரமந்திரியம்பகங்கங்கைவேலையிற் புகுமிடஞ்சிந்து
நதிசரச்சொதியோடொன்றிடங்குருக்கேத்திரமொடுநைமிசாரணியம். ()

விரிபுனற்கங்காத்தவாரைநற்றுறக்கம்வீடருணீடிருச்சைலம்
பிருகுகச்சஞ்சிர் பெற்றுயர்பிருகுதங்கமென்றின்னவன்றித்
தரைபுகழ்தாராதீர்த்தம்வெண்டரங்கச்சத்தகோதாவிரித்தடமென்
றுனாபெறுகடவுட்டீர்த்தமாநிலத்திலுண்டெனவேவாதினருயர்ந்தோர். ()

சத்தியந்தானஞ்சம்மதமின்சொற்சாற்றுதலொருவழிப்படுதல்
புத்தியேமுதலகரணமோர்நான் குமடக்குதல்புலன்கள்போம்வழியி
னுய்த்திடாதமைத்தல்பொறைதிடஞானமுயிர்க்கெலாந்தண்ணளிபுரித
லித்திறமனைத்துமானததீர்த்தமெனவெடுத்தியம்பினர்மேலோர். (எ)

அறத்துறையிலுமானததீர்த்தமாடலராகிரீராடிற்
புறத்தமுக்கொழிவதல்லதுபுனிதராகிலர் பூந்திசைசுருட்டுஞ்
சிறைப்புனலதனின்முழையுறம்புருவாய்த்தீவிழிச்செறியெயிற்றிடங்கர்
சுறக்குலமுதலவளப்பருங்காலந்தோய்த்ததாற்றுறக்கமுற்றனவோ. (அ)

வேறு.

முதுக்குறைவிவாதவர்மொழியுந்தெய்வநன்
னதிப்புனலாடினுவைவியின்கலர்
மதுக்குடம்பன்முறைவூம்பிண்மாரதிப்
புதுப்புனலாடினும்புனிதமெய்தமேர். (ஊ)

கற்றதங்கல்வியுங்கடவுட்பூசையு
நற்றவமியற்றலுநவையிரூனமும்
மற்றுளவறங்களுமனத்தின்பாலமூக்
கற்றவர்க்கேபயனளிக்குமென்பரால். (௧௦)

பொறிவழிப்புலன்செலாதடக்கிப்புந்தியை
நிறைபரம்பொருளிடையிறுத்துநின்மல
ருறைவிடமல்லதையுள்ளதாங்கொலோ
வெறிபுனற்றீர்த்தமென்றியம்பப்பட்டதே. (௧௧)

உரைப்பருமானதீர்த்தமோதிடந்
சுருக்கமின் ஓரானீர்த்தோய்தன்மற்றது
விருப்பொடுவெறுப்பெனவிளம்பப்பட்டதோர்
கருப்புக்குத்திடுமலங்கழுவுமென்பவே. (௧௨)

உடலுறுமவயவந்துத்தமாங்கம்போற்
றொடுகடல்வடைப்பினுட்டோயுமாற்றினுட்
கடவுண்மாதியுளவவற்றிற்காதலாற்
படிகுநரழிவிலாப்பதத்திற்சேர்வரால். (௧௩)

புண்ணியதீர்த்தங்கள்பொருந்தியாடினோர்
மண்ணிடைப்பறவைகள்விலங்குமற்றுள
வெண்ணறுமியோனிகளாய்வுமெய்திடார்
விண்ணிடைக்கடவுளராகிமேவுவார். (௧௪)

அறத்திறந்திறம்பினோரருளிலாதவர்
துறக்கமொன்றில்லெனச்சொல்லும்புன்மையோர்
சிறப்புடைப்பயனுறத்தர்க்கஞ்செய்குநர்
பெறற்கருந்தீர்த்தநற்பயன்பெறார்களே. (௧௫)

அருளுடன்நீர்த்தங்களாடவேண்டினோ
ரொருபகலுணவொழிந்தொழுமுமும்மதக்
கரிமுகன்றாளிணைகருதிமற்றைநாட்
பரிவொடுபாரணம்பண்ணியேகுவார். (௧௬)

மன்பெருந்தீர்த்தங்களாடிமாரிலம்
பொன்பசுமுதலிவைவழங்கிப்பூசுரர்க்
கன்பினுலமுதுறழிசிலூட்டிப்பின்
றென்புலத்தவர்கடன்செய்யவேண்டுமால். (௧௭)

ஒருத்தனைத்தன்மனத்துன்னிவான்புனற்
றிருத்தகீர்த்தங்களாடல்செய்திடி

றருப்பையாலவனுடறன்னையொப்பதோ
ருருப்படவியற்றிரல்லுதகமாட்டுவார். (௧௮)

ஆடகமளித்துநீராட்டுவித்தவர்
கூடுவரோரிருநான்குகூறுமற்
றாடுவரொருபதினாலொன்றுதாங்
கேழல்பேறடைசுவர்க்குங்காலையே. (௧௯)

அலைபுனற்றீர்த்தங்களைடைந்தவற்றைநா
ளுலைவரப்பாகிலையுண்டிந்ததுப்பின்
றலைமயிர்குறைத்துநீர்த்தடத்துமுழ்கிடி
னிலைபெறுபாவங்களனைத்துநீங்குமால், (௨௦)

காசிமாயாபுரியவந்திகாஞ்சிமற்
றேசைகொளையோத்திவண்டுவரையொப்பறு
மேசிலாமதுரையென்றிசைக்குமேழ்பதி
மாசறுமுத்தியைவழங்குமென்பவே. (௨௧)

ஒலிபுனற்பிரயாகைகேதாரமோங்குசீர்
மலிநிருச்சைலமென்றுநாக்குமாண்புடை
நிலைபெறுதலங்களுகினைத்தற்கெய்துறா
வலைவறுமுத்தியையினிதனிக்குமால். (௨௨)

நெடுநிலவரைப்பினினிகழ்த்துதானங்கண்
மடிவறுமுத்தியைவழங்குமென்றது
கடவுணீர்க்கங்கைகுழ்காசிமாநக
ரடைவதற்கேதுவாயமைந்தவாற்றினால். (௨௩)

ஏதமில்நானங்கய்யாவுங்காசிபோன்
மேதகுமுத்தியைவினைத்திடாவெனச்
சீதரங்களைத்தினோர்சிவசன்மாவினுக்
கோதியகதையினைமுனிவனோதுவான். (௨௪)

ஆறாவது-தீர்த்தமகிம்மையுரைத்த அத்தியாய முற்றிற்று.

ஆட-நிருவிருத்தம்-௨௧௪.

ஏழாவது

சத்தபுரியின்சிறப்புரைத்த அத்தியாயம்.

* மல்லல்வளஞ்சிறந்தோங்குவடமதுரைப்பதியினிலோர்மறைவலாள
னெல்லையினற்றவமாற்றியினிதீன்றசிவசன்மாவென்போன்மேனாட் [க்
டொல்லைமறைப்பொருடோர்ந்துகளைறுசீர்ப்பலகலையின்றுறைகள்போகி
கல்வியெனும்பெருங்கடலின்கரைகடந்துநிதியிட்டிடுக்களித்தானன்றே. (௧)

இயற்றரியபலவினையம்யாவுமுயன்றருகிதியமெனைத்தமீட்டி யுயிர்
க்குயிராமழலைமொழிக்கிண்கிணிக்காற்சிறுவர்களையுவப்பினீன்றுபயிர்ப்
புறுயிர்கிழத்தியொடுமளகையர்கோனென்ப்போகம்பலவுந்துய்த்து விய
ப்பொடுதன்புதல்வர்பெறவிட்டுநெறியனைத்தினையும்விழைவினீந்தான். ()

மழவிடைபோற்செம்மாந் துமகளிர்வரிவிழிகளிப்பவாழநாள்போ
யெழிவிளமையுருவகலக்கோலுன்றிநனா திவைத்தெய்தநோய்செய்
கிழனுற்றுமறனிபற்றாதித்திணைநாள் கழிந்ததெனக்கேடினெஞ்சந் [ன்
குழைவுறக்கண்பனி தூங்கச் சிவசன்மாவுளத்தினிடைக்குறித்தல்செய்தா

தாளாண்மையுடனியம்பலவிட்டிவிஞ்சையினற்றர்க்கமேற்று
வாளாநற்பகலனைத்தாங்கழித்தனன்செஞ்சடைமொலிவரதனன்பர்க்
காளாகியாங்கவதைதொழுதிலன்வண்டுழாயலங்கலண்ணறளின்
மாளாதலன்பினெடுங்கொழுமலர் தூஉய்வணங்கியுளமகிழ்ந்திலேனல். ()

ஐங்கரனைச்செவ்வேளையலர்கதிர்வானவனைவழிந்த முதல்காலுந்
திங்களிளங்கண்ணிபுனைசெல்விதனைவழிபாடுசெய்திலேனீண்
மந்தறவழ்குடுமிநெடுஞ்சினகரங்கடேவுறையவகுத்திலேன்வான்
பொங்குபுனற்றடங்கூபங்குளத்தொடுநற்றருமமிவைபுரிந்திலேனல் ()

அருநெறியினிழல்பரப்பத்தழைகுழைக்கும்பராமாமரமமைத்திலே
ன்றண்மருவுயிர்க்குநுறுந்துளவமொன்றேனுமினிதுவைத்துவளர்த்திலே
னல், வினாகமமுநுறுந்தண்ணீர்வேனில்வாய்வேட்டவருக்களித்திலேனு
ட்கருதரியவருமகங்கல்பலவாற்றித்தேவர்கட்கழித்திலேனல் ()

அழிபசியால் நெருந்தாமலந்தணருக்கின்னமுத மளித்திலேன்செல்
வழிவருத்தந் திரந்தேகவாங்கவர்க்குக்குடைசெருப்பு வழங்கிலேன்வண்
டழைபசுந்தோட்டறுகுபறித்தநருந்தக் கொடுத்திலன்நண்கழனிபைம்
பொ, னிழைதவழுங்கொம்மைமுலைக்கன்னியமாமறையவர்கட்கீந்திலே
னல். ()

முதல்வனுருத்திரசமகம்பவமான நாடோறுமொழிந்திலேன்வெங்,
கதழெரியிலெட்டுவிக்கழிபெரும்பாவக்கடலைக்கடந்திலேனற், புதையிரு
ளும்வெள்ளியுமொர்பதின்முன்றாந்திபுடனே பொருந்துசெங்கேழ்க், க
திரவன்வாசமுமொழிந்த நாளரசைவலங்கொண்டி களித்திலேனல். ()

தகரமதியாலவட்டம்பாகிலைல்வினாகமமுந் தண்ணீர்ப்பந்தல்
துகடர்ந்தபுனனிறைக்குமணிக்கும்பங்கலையினதிலங்குசோதி
யகலாதகடர்முதலதானமுழுவதுமறையோர்க்களித்திலேன
லிகலோடுங்காலீடர்கொடும்பாசத்திறுக்கிலினியென்செய்கேனே. ()

ஆய்ந்தமுதமறையவர்க்குமதிதியர்க்கும்பூசைபுரிந்தற்கிலேனா
 லேய்ந்தவிருவினை தொடருமல்லாமனமதேயென்றிருந்தவில்லும்
 வாய்ந்தமனைக்கிழத்தியரும்புதல்வருமிவ்வுடலுமுடன்வருவதுண்டோ
 வீய்ந்துகொடுநகமுந்திரல்குரவாய்மறுமைபிலுமெஸ்குவேவேனே. (க0)

என்றினையபலகூறிநிலையிலாயாக்கையினியிருக்குங்காறுங்
 குன்றினும்வார்திரைசருட்டுங்கடலாடைப்புவிடத்தங்கோதிநீர்த்தஞ்
 சென்றுகொடுந்தயரகலவாடுவெண்றுளத்தினிடைச்சிந்தைசெய்தான்
 மன்றவருந்தவமாற்றும்வடமதுடைப்பதிவாமுமறைவல்லோனே. (கக)

தெள்ளமுதமறைக்கிழவன்சந்தபுரியிடத்தினியாஞ்சேறுமென்ன
 வொள்ளியரல்லோரைதனிலைங்கரவ்பொற்றாமரைத்தாளுவந்துபோற்றி
 முள்ளையசெழுங்கமலமுகையுடைந்துவழிதேறன்முருகுநாறு
 மள்ளலஞ்சேற்றகல்வயல்குழியோத்திமாநகரதனிடைந்தானன்றே(கஉ)

சனாயுநதிப்புனல்படிந்துதென்புலத்தோர்கடன்கழித்துத்தழல்செய்
 வேள்வியருமறையோரினிதுவப்பவமுதுறமுமின்னடிசிலமையலுட்டிப்ப்,
 பரிவினொடுமந்நகரிப்பஞ்சராத்திரமுறைந்துபவளஞ்சிந்தி, விரிகதிர்வெ
 ண்மணிகொழிக்கும் வீங்குபுனற்பிரயாகைதனின்மேவினானே. (கஃ)

உடைதினாரீர்ப்பிரளயத்துமாரிக்கண்டன்முதன்முனிவருறைவதாய
 வுடதருவைப்புனிற்றுமதியலைபுரட்டுங்கக்கையொடுவனைந்தவேணர்க்
 கடவுளைவெண்மணிகொழிக்கும்பாலாழிதுறந்துசெழுங்கமலையோடு
 மடியாந்தயரகற்றுலெவன்றினிதடைந்தமாதவனையாங்குக்கண்டான். (கௌ)

பெறலரியதருமத்தின்பேறெல்லாம்விரிதெண்ணீர்ப்பிரயாகையாற்று
 ளறவிலொருநன்மணற்குடிகர் தூங்காகொடும்பாவமனைத்துமன்ன
 துறுபெயர்கேட்டினுரடுங்குமாடுநருமாண்டுவதிந்துயிரிவிட்டோருங்
 குறைவில்பரகதியடைந்துவீற்றிருப்பொனமறைகள் கூறக்கேட்டான். ()

செங்கதிர்ச்செல்வனுமாதிகேசவனுங்கண்களாய்த்தெய்வநன்னீர்ப்
 பொங்குதினாமணிகொழிக்கும்வானையசிகைகளாய்ப்புனலிற்றேய்ந்தேரர்
 வெங்கொடும்பாதகந்தொலைத்துவீடுதருந்திருவேணிவேணியாய
 கங்கைவிரிபுனலாடைக்காசியணங்கினைநோக்கிக்களித்தானன்றே. (கசு)

மதிதவமுமுயர்பொலங்கோட்டிமையெடுவனாமுதலவகையாவுந் [ம்
 த்தைமலர்ப்பைந்தருமுதலதருக்களுமெண்ணறுபுனந்தனிலுள்ளோரு
 விதிமுறையினுக்கடைந்துபுகழ்மகத்திங்கடனில்விளங்கும்வெய்யோன்
 கதிரமணித்திண்டோர்கடவுபுலரியின்வாய்புனலாட்க்கண்ணிற்கண்டான்.

கண்டுகளிகழிநூங்கியாங்கதனின்வளமனைத்துங்கருத்தினோந்து, மண்
 டுபுனற்பிரயாகைதனிவோர்நிங்குறைந்ததற்பின் வளங்கொள்ளல்கைத்,

தண்டிறைசூழ்காசிரகர்புகுமளவின்மலர் தூவித்தாழ்ந்துதாழாத், திண்டிறல்வெங்கரிமுகத்தேநா விலங்குள்பாலந்தாமனாத்தாள் சென்னிசேர்த்தி-
கடவுண்மணிகன்னிகையின்புனல்பழந்துதினாபுரட்டுங்கக்கையாழ-
யடைவிலருமுனிவர்கடன்றென்புலத்தேதார்கடனாற்றியோரைந்தாய
விடயமறுத்திடுமறையோனைமடெருந்தீர்த்தமுழங்கிவிரிந்தகொன்றைத்
தொடைபுனையுமகிலேசன்முள்ளவணங்கியந்ககைத்துதித்தல்செய்தான். ()

தூயசெழுங்கக்கையிலேசுழித்தெறியும்புனல்வொருதுளியுண்டோருந்
தாய்முலைப்பான்மீட்டருந்தாத்தன்மையாலாங்குடலந்தனைவிட்டோர்க்கு
வேயனையதோளிபங்கன்முரகத்தைவலச்செவியில்விளம்பறன்றா
சேயுயர்விண்ணவருலகோகாசிரகர்க்கினையாகச்செப்புமாறே- (௨௦)

முத்தியளித்திடுநகரிந்ககொனவேயறிந்துமுதுக்குறைவிலாரிற்
சத்தபுரியிடத்திணும்போய்வருதுமெனுஞ்சங்கற்பந்தவிருமென்றப்
பித்தரிற்றீவினைகள்பிடர்பிடித்துந்தப்புறம்போகிப்பிறைசேர்வேணி
யத்தனினிதுவந்துறையும்ல்லவளஞ்சிறந்தோங்குமவந்திசேர்தான். ()

ஆதியுகமொழிந்துவருமூன்றுகத்தாமாகாளமவந்திமற்றை
யோதுவளஞ்சிறந்தோங்குமுச்சீனியெனுநகரிவூடல்நுகுந்நறைக்
காதியிடுமாடகேசுர்தாரகேசுர்தாமாளொன்னச்
சோதிவடதருவினிழலினிதுறையும்பரமனடிதொழுதுபோனான். (௨௨

காதலிற்சென்றிறந்தோர்க்குச்சாரூபஞ்சிவனளிக்குங்காஞ்சிக்கேகி (ட்
யாதரத்தினேழ்பகலாண்டிருந்திறந்தோரொன்பனைத்துமலங்கற்றிண்டோ
சீதரன்றன்வளையாழியருவாகுந்துவாரகையிற்சென்றுபின்னர்
மாதவத்தோரொஞ்ஞான்றுமுலந்துறைமாயாபுரியின்வந்துசேர்தான். ()

பொன்னகரினுயர்மாயாத்துவாரமென்றும்பொருளிலரித்துவாரமென்று
துன்னுதடங்ககைக்கங்கைசுழித்திடைபோதலிற்கங்குத்துவாரமென்று
மின்னணமுப்பெயருடைத்தாய்வைகுந்தத்தினிகேறுமேணியாக
மன்னியமாயாபுரியிலினிதிருந்தானருந்தவத்துமறைவல்லோனே. (௨௪)

தேமறுமேகாதசினோன்பினிதாற்றிக்கங்குவிடைத்துயிலுறாமும், பூ
மகள்கேள்வனைவணங்கிமறுநாட்பாரணமினிதுபுரியுமுன்ன, றோமுறுவெ
ப்பொடுகுளிர்வந்தெய்திடுவமிறப்பதனையெண்ணிமாயோன், காமருபொ
ற்செழுங்கமலமலன்பொருவுமிருசரணங்கருத்துட்கொண்டான். (௨௫)

வாளமரின்வெருவாதுமருமம்போழந்தவிவருவமடிந்துளொருந்
தாளினைகள்சிவப்பூரத்தீர்த்தயாத்தினாபோகிச்சாகின்றோருந்
காளமுகிலெனக்கரியகாலபடர்தமைவிழியிற்சொன்னொன்று [ன்
நாருமுறையுனாபீடதண்ணிவெருவொழிந்தானருமறைகணவிவநாவா

வெய்யகொடுநோய்களற்றவேமுநாள் கழிந்ததற்பின்மேனிவாடிக்கையறவாய்ச்சிவசன்மனிதர்திடலுந்தண்டுளவோன்கணங்களாய்பொய்யிறவச்சுசீலனுமெய்ப்புண்ணியசீலனுந்திலைபூத்துகீக்கு [ரால். தொய்யின்முலையரம்பையர் சூழ்விமானமொடு மிருலித்திற்பேன்றின

வளங்கெழுமாயபுரியிற்சிவசன்மனெனு மறையோன்மாய்தறன்னை, களங்கனிபோன்மேனியான்சாரூபமடைந்துவருகணங்களோடு, முளங்கவருமரமகளிரொண்மணிச்சாமமையிரட்டவொளிசூஞ்செம்பொன், விளக்குமணிவிமானத்துவிண்ணவர் பூமழை தூவவிசும்பிற்போனான். (௨௮)

எ-வது, சத்தபுரியின் சிறப்புரைத்த அத்தியாயமுற்றிற்று

ஆ திருவிருத்தம்-௨௪௨.

எட்டாவது.

சிவசன்மாவையியமன் எ திர் கொ ண் ட அ த் தியாயம்.

என்னமா முனியியம்புதலுமேழைபுகல்வாள்
முன்னமேற்பதியுநல்குமுயர்முத்தியெனநீ
சொன்னவாறொழியமாயனதுதொல்லையுருவ
மன்னவேதியனடைந்ததெவனென்னவறைவான். (க)

ஆசிலாதபதியாறினுமடைந்திடுதலக்
காசியெய்தியுயர்முத்திபெறுகாரணமதா
மாசிலாவினையவாறுசிவசன்மன்வினவக்
கேசவன் கணமொழிந்ததுகிளத்துவனரோ. (உ)

மேவுகின்றகணநாததாவியந்துமறையோன்
யாவைநும்பெயர்நலங்களாச்சீலனெனவுந்
தாவருந்தருமசீலனெனவுந்தொழிலினு
லோவிலன்பொடுகினைத்தனனுரைத்திரொனலும். (ஈ)

நறையிதழ்க்கமலைகேள்வனடிநண்ணுமடியர்
ரறிவதற்கரியதாய்பொருள்வேறுமுளதோ
மறையவர்க்கிறைவெம்பெயர்மதிக்கிலவையே
சுறைவினற்கதைகள்கேட்டனசூறித்துமொழிவோம். (ஊ)

என்றுகூறியுடனேகுதலுமோருலகுகண்
டொன்றுமிவ்வுலகமியாதுவிடக்கொளுருவுந்
சூன்றுசெல்வமுமுள்ளாரொவர்கள்கூறுகெனலு
கன்றுகேள்வனமகிழ்ந்துகணநாதர்நவில்வார். (ஐ)

இலகு வெண்பிறையெயிற் றெரிகள் சிந்துபகுவா
யலகைசேருலகமீ துசுசியின்றியரனை
மலர்கவேினருமின் றெனவளித்துமனநொந்
துலவினோடு துயருற்றவருமிக்குறைவரால். (௬)

தாதருந்திவரிவண்டுமுரறண்டுளவினோன்
சீதரன்றனதுதாள்பரவுதெய்வமறையோ
யீதுசூய்யகவுலோகமிவணுமுறைவேர்
கோதில்வெற்றிபெறுசூய்யகொன்புகலுவார். (௭)

தொகுத்தநற்பொருளறத்தினுயர் தூயவர் பெறப்
பகுத்தருந்தியிடலின் நியுயர்பாழிவயினிற்
புகுத்திமன்னுயிர்களுக்கிடர்புரிந்திலர்களாய்
மிகுத்தவன்பினுறைவாருறைவொன்னவியவா. (௮)

ஆங்குசின் றகலுமந்நெறியிலோருலகுநண்
டங்குமேயவுலகெவ்வுலகமென்னவினவத்
தேக்கனிந்தொழுகுதெள்விளியுடைத்திவவியா
ழோங்குசெல்வமுறுகந்திருவர்வாழுலகமே. (௯)

அரியநல்விரதமாற்றுநர்களன்பினுருக
விருவிசம்புறையும்விண்ணவையாழிநவிலீலீவார்
புரிநரம்பிசைமகிழ்ந்தரசர்நல்குபொருள்கொண்
டிரியதானமுனளித்தவர்களிங்குறைவரால். (௧௦)

ஆதிநம்பனுருநாதவுருவாகுமெனமுன்
னோதுகின் றமறையாவையுமுணர்ந்திடுதலாற்
கீதமீசன் முனநாளுநவில்லகைமையுடையோர்
தீதிலீவ்வுலகுசேர்குவொனவுகாசெய்தார். (௧௧)

ஆண்டிநின் றுசெலுமந்நெறியிலோருலகமுன்.
காண்டலோடுமிஃதெவ்வுலகமென்றுகழற
மாண்டநற்றவயியற்றருமறைக்கிழுவகைள்
வேண்டிபோகதுகர்விஞ்சையர்கள்மேவுலகமே. (௧௨)

பயன்விழைந்துசிவபூசைபுரிவோர்பயிலுவோர்க்
கயிலுமின்னடிசிலாடைபொருள்யாவுமுதவி
மயல்செய்கின்றபொருண்ச்சுதலீலாதுமகிழ்கூர்ந்
தியிலிசைப்பனுவனல்குமவரிக்குறைவரால். (௧௩)

என்றியம்புகணநாதருடனே குநெறியின்
மன்றலோதியரமங்கையர்நெருங்கியிருபாள்.

நின் நுசாய்மரையிரட்டவொளிர்நீலவரைபோல்
வென்றிசேர்தருமன்வந்துளம்வியந்துபுகல்வான். (கச)

ஆரியநான்மறைமுதற்பலகலைக்குமறிவா
லொருவனாயினையுவப்பினெடுசத்தபுரியு
மருவிலல்வினை துடைத்தனை மகிழ்ச்சியதனாற்
பொருவினின்னையெதிராகாணியபுகுந்தனனியான். (கரு)

என்னநன் முகமனன்பொடுமியம்பிமறைதேர்
மன்னருந்தவனைவாழ்த்தினிடைகொண்டமகிழ்வாற்
றுன் னுகாலபடர்சூழ்வரவிளங்குதருமன்
றன்னிரும்பதியில்வந்தினி நுசார்ந்தனனரோ. (கக)

தருமனைகலும்வியந்துசிவசன்மன்மொழிவா
ஹுருவும்வாய்மையுமுளத்தினையுருக்கவிழைவான்
மருவியேசுமிவனெமறலி மற்றிவனையோ
வெருவும்வெய்யவுருவத்தினனெனப்புகல்வதே. (கக)

வடிவமீதலதுமற்றுமுளதோவினையன்மாட்
டடைவார்யாரிவனகர்க்கணடையாதகல்வார்யார்
புடைகொள்சையமினிசீதுகொல்புகன்றிடுகவென்
றுடனுறைந்திடுகணங்கொள்காக்கமொழிவார். (கக)

தருமநீதிபொறையன்பொடுதயாவிவைகளோ
ருருவுகொண்டனையன்மற்றிவனையொக்குமவார்யா
ரருமறைக்கிழவரின்னிகரருந்தவர்முனம்
பொருவினல்வடிவின்வந்துமுகமன்புகல்வனால். (கக)

ஆலகிலாவுயிரடங்கலும்விழுங்குபருவா
யிலகுவானெயீறிலங்கவெரிசிந்துமுசல
மலைதிரண்டனபுயங்களில்வயங்கியொளிர்
வுலறுசூஞ்சிவடவைக்கனலையொத்தெரியவே. (உ௦)

ஆழிவெண்டிரையுயிர்த்தகொலையாலமுடனே
ஆழிவெண்கனலொருங்குசுழல்கண்கருமிழப்
பாழிவாயிதழ்துடிப்பவெடிபட்டுநெடுவா
னேழுமுட்டுமுருமுக்குரலிடித்ததிரவே. (உ௧)

வெய்யபாதகர்வெருக்கொருமுருக்கொடுகிணத்
தொய்யில்பூசுகதைசுற்றியெதிர்தோன்றிமறலி
கையில்வாண்மழுவசைத்துலவுகாலபடனாச்
செய்யகட்கடையினோக்கியிவைசெப்பிடுவனால். (உ௨)

சிவசன்மாவையியமன் எதிர்கொண்ட அத்தியாயம். ௩௫

துள்முகாகதைகழற்றிநெறியற்றவிவர்தஞ்
 சென்னிமூளைகடெறிந்திடவடித்திடுதிமற்
 றன்னபாதகரடித்துணைபிடித்துமறுக
 மன்னுபாறையிலடித்துடலமாய்த்திடுதியால். (௨௩)

வெட்டுவாள் கொடுகழுத்தினிள்மிதித்துவிழியைத்
 தொட்டகழ்ந்திடுதுடிக்கவடிபாசமதனாம்
 கட்டியங்கவர் கழுத்தறவிறுக்கறையின்வா
 யிட்டநாத்திடுதிமெய்த்தசையயீர்ந்திடுதியால். (௨௪)

பிறர்மனைக்குரியபேதையரிடத்துவிழைவாய்க்
 குறுகுகால்ணைகுறைத்திடுதி கொம்மைமுலைமே
 லிறுகுறத்தமுவுகையிணையையீர்கியவரீமே
 லுறுசினத்தினொடுமுகுகணிறுத்திடுதியால். (௨௫)

வெம்மையோடுபிறர்தம்பழிவிளம்பியுழவுஞ்
 செம்மையில்லவர்கடியுமிழும்வாயிலயலார்
 தம்மில்வாழ்பவரைநோக்கினர் தடங்கண்மின்றியும்
 அம்மவோவெனவீருப்புமுளைகொண்டறைதியால். (௨௬)

மின்னுக்கததிரவேல்விக்கடபத்திரமிகப்
 புன்மையில்லவர் தமையுழிபுகன்றவிவரைத்
 துன்மூளைதசைசோரிநிறைபாழ்நரகின்வாய்ச்
 சென்னிகீழுறமயித்தனல்செறித்திடுதியால். (௨௭)

போற்றுதம்பொருள்புகைத்துவறியோரின்மெலியா
 நாற்றிசைக்கணுநடந் தடிவருந்திநசையா
 லேற்றருந்துமவர்சையதனி லெண்ணெயொழியா
 தூற்றிருந்தொழுகவாக்கியெரியூட்டிடுதியால். (௨௮)

தருக்குமைம்புலனெறிந்துபொறைசால்சூரவனை
 மருக்கொள்கொன்றைபுனைவானவன்முதற்கடவுளைச்
 செருக்கினோடுபழிசெப்புமவர்வாயினிடைசெம்
 புருக்கிவெந்தழல்கனன்றொழுகழ்ந்திடுதியால். (௨௯)

விருப்பினோடொருவனீவதுவிலக்கியிடுவோ
 ருரைக்குநாவையறுவேதியரொடும்பர்பொருளை
 யருப்பமாயினுதுகர்தவர்வயிற்றையகழா
 விருப்புமுள்ளொடுமெலப்புநிறைத்திடுதியால். (௩௦)

உம்பர்வேதியர்விருந்தினையூட்டிநுகராள்
 தம்பசிக்கறைணிப்பநனிதுய்த்தவிவரை

வெம்புகண்டகருளத்தின் மிகவெம்மைபுரியுங்
 சும்பிபாகரகத்திடைகுளிப்பவெறிவாய். (௩௧)

உடல்சினத்தறுகணுக்கிரமுகத்தவதெளிந்
 தடைகுநர்க்கிடரிழைத்தவரையஞ்சொன்முதிரா
 மடநடைப்புதல்வராருயிரைவவ்வுமிவரைக்
 கொடியமாரவுரவத்திடைகுளிப்பவிடுவாய். (௩௨)

மருள்செய்கின்றநறவுண்டவரைமண்டுகடல்போற்
 குருதிவாய்நரகினுய்த்திடுதிகோநினெறிசே
 ரருமறைக்கிழவராருயிர்செகுத்தவிவரை
 யிருள்செறிந்தநரகத்திடையெடுத்தெறிதியால். (௩௩)

மாலுழந்துகுருபன்னியைமணந்தவிவரைச்
 சாலநற்பொருள்கரந்துகவர்தன்மையவைவெங்
 காலசூத்திரமெனுங்கொடியகாய்நரகின்வா
 யோலிடும்படியிழுத்துநனியுய்த்திடுதியால். (௩௪)

ஆயநான்மறையருந்தவர் தமா விகவருந்
 தீயபாகமுதனஞ்சுநனிசெய்யுமவரோ
 டேயினோரையசிபுத்திரமெனப்பெயரவரங்
 காயும்வெந்நரகினிட்டில்கனற்றிடுதியால். (௩௫)

ஈட்டுபாதகரைவெய்யதழலெண்ணெயிடையே
 மாட்டிமற்றவருடற்றசைகள்போழ்ந்துவளையுந்
 தேட்டியென்னவொளீர் துண்டமதனற்பறவைகள்
 கூட்டுணுங்கொடியகோரநரகத்திடுதியால். (௩௬)

தேடருந்துணைவராறெடுதிருந்திழையினர்
 வாடிநொந்துளம்வருந்தவதைசெய்தவிவரைக்
 கூடசன்மலியெனுங்கொடியவெந்நரகினிட்
 டாடன்மாபுயவெம்மத்திகையெடுத்ததைதியால். (௩௭)

மாதர்தம்மனையிருப்பவயன்மங்கையர்தமைக்
 காதலான்மருவுகையிணைபிடுங்கியெறிவெங்
 கோதமுற்றமனையோறெறிகொளுத்துமிவரை
 யேதமெய்தவெரிகாலுநரகத்திடுதியால். (௩௮)

கோளுரைத்துநிதிகொள்பவர்நடுப்புக் கிலார்
 முாளநஞ்சமிடுவோர்சிறையின்மல்குமளவி
 னுளம்வஞ்சகமிழைத்தவர்நடுக்கமுறவெங்
 காளகூடநரகத்தினிடைகட்டியெறிவாய். (௩௯)

சிவசன்மாவையியமன் எதிர்கொண்ட அத்தியாயம். ௩௭

இச்சையுற்றருளி னோடமினிதாடுபுனல்வாய்ப்
பிச்சரென்னவுமிழ்நீர் மலம்விடுத்தபிழையோ
ரச்சமுற்றமுதரற்றிநனியாவிமறுக
மிச்சில்வெய்யகொடுபாழ்நரகின் வீழ்த்திடுதியால். (௪௦)

கருவழித்தவர்கடங்களுடலைக்கருவியா
லரிபொருத்துபினுமம்மியிடையிட்டனாநெடுங்
கிரிகைவாயிடையிநித்துருவமாக்கியடரா
வெருவருங்கொடியபாழ்நரகில்விட்டிடுதியால். (௪௧)

அறுகவைப்பொருள்பகர்ந்துழலுமந்தணர் தமை
நறியகன்னலிடுமாலையினறுக்கிடுதிதம்
முறைதிறம்பவுலகாளுமுடிமன்னவர்தமை
வறியகூவலிடைதளாருதிமறிந்துவிழவே. (௪௨)

மருள்கொடுக்குநறைவிற்கும்வணிகக்கபடரை
வெருவரத்தசைகனென்புபொடியாகவிரைவி
னூரலிலிட்டியருலக்கையினிடித்தொழிகலா
நரகிடைப்பதைபதைக்கநனிநண்ணலிடுவாய். (௪௩)

நெடியகந்தரமறைக்கிழவரநேயியரசர்
படியில்வாழ்வணிகர்முன்னம்வெருவாதுபழிசூர்ந்
தடிகணீட்டியசுதூர்த்தரையதோமுகமெனுவ
கொடியபாழ்நரகினிட்டில்குறைத்திடுதியால். (௪௪)

மற்றொருத்தன்மனையாடனைமணந்தவிவரை
கற்பிகந்துபிற்போகதுகர்கன்னியர்தமைச்
செற்றுவெங்கனல்கனிந்தொழுசெம்புருவநீர்
பற்றிமேவுதிரொன்பதைபதைக்ககலிடுவாய். (௪௫)

பாசபாணிவிடமெண்ணெயொடுபஞ்சிபொருண்மே
லாசைகூரநலிவிற்றுழலுமந்தணர் தமை
யூசல்போலுயரநாற்றியழல்பொங்கியுமிழு
மாகசேர்கரியசேற்றிடைமடுத்திடுதியால். (௪௬)

அரியநோன்பினிதினற்றியிடைவிட்டயர்வுறுந்
திருவில்பாதகையீயினொடுவண்டுசெறியும்
நிரயமுட்புகலிடுத்திநிரர்விரொனநின்
றுரவுசொல்லினொடுபாவிடமென்றுவிவனால். (௪௭)

அன்னபாவி கணமன்புகறல்கேட்டுளயரா
முன்னர்நாடொறுமிழைத்தபிழைமுற்றுமுணரா

வெண்ணீசெய்துமினியென் றுமதிமாழ்கிவெருவோ
 உன்னருக்கொடியது தர்முனுறப்பதறுவார். (௪௮)

முறைவழா துலகமுற் றுமினிதாழிநடவு
 மறைதருங்கழலலங்கல்வடிவேலரசரைப்
 பொறையிடுளடளவளாயெதிர்புகுந்துமகிழ்வான்
 மறலிபூசனைபுரிந்தடிவழுத்தியிடுமால். (௪௯)

மறைவலோர்கண்முதனாள் குவருணத்தவர்களு
 நெறிவழா துதமொழுக்கநெறி யின்றனர் களேற்
 றெறுசினத்தபகரீநியணிசெம்பொனணைமே
 லுறைதிரொன்றினிதுவந்துமுகமன்புகல்வனால். (௫௦)

வேறு.

தருமசேனன்விடபருமன்றந்தவக்கிரன்சயத்திரதன்
 பருதிவடிவேற்காந்தமனும்பாசன்றிறல்கொள்பராந்தகன்வெங்
 குருதிவடிவாட்டிபதனுவாக்குக்கீரியுமாத்தனன்சிறந்த
 வருவத்தண்டார்ச்சகத்திரசித்துவனாச்சுவன்போருச்சுனனே. (௫௧)

எறிவேற்றூனைபுரிஞ்சயன்சீரிரந்திதேவன்பலகலையின்
 றுறைபோயுயர்ந்தபரமாத்நிசுவனுவாவென்றிவர்முதலாந்
 திறல்வாளரசர்விண்ணுலகிற்சிறந்தசுதர்மைமண்டபத்தி
 னுறைவார்திருகுசினமறலியுறையுநகரிற்செல்லாரோ. (௫௨)

நீலகண்டன்மழுவேந்திநெற்றிக்கண்ணன்பூதேசன்
 காலகாலன்ஓடைபூர்ந்தோன்கங்கைகுடிசுமாரி
 சூலபாணிகரியுரித்தேதான்றோகைபாகன்காபாலி
 யாலமுண்டோன்மதிசூடியந்தகாரியீசானன். (௫௩)

வாகுதேவன்சுறாத்தனன்போர்மதுசூதனன்சுக்தனெடுமா
 லீசனரன்சங்கரன்கிரிசனிறைவன்பிடுபாணீசிவன்
 கேசினாசன்மணிவண்ணன்செருடத்துவசனரசிங்க
 னைசமில்லோன்விடையூர்திரம்பன்மிருத்துஞ்செயன்பாகன். (௫௪)

அரவாபரணனழலேந்தியட்டமூர்த்திசெகதீசன்
 புருடோத்தமன்கேசவன்கண்ணன்புயங்கசாயிபுள்ளுர்தி
 யரமன்சார்தன்கணநாதன்பவன்முக்கண்ணன்சருவேசன்
 நிரிவிக்கிரமன்கமலைபதிதேவன்சவுரிமாதவனே.

புராரிதாமோதரன்சயம்புபூவைவண்ணன்கோபாலன்
 முராரியனந்தன்கோவிந்தன்முருத்தன்சார்ங்கபாணியரி

சிவசன்மாசூரியலோகங்கண்ட அத்தியாயம். ௩௯

கிச்சென்னும்பெயர்முதலாக்கிளக்குநாமநூற்றெட்டும்
பராவுமவர்கள்யமனுலகம்படராசழியாப்பதம்பெறுவார். (௫௬)

என்றுசிவசன்மாவினுடனிவண்டேதமருவியிர்க்கு
மன்றற்றுளவோன்கணநாதர்வகுத்துமொழியுமமையத்துப்
பொன்றழ்தலைப்பொம்மன்முலைப்புரிமென்கூந்தலரமகளி
ரொன்றிமகிழ்வோடினிதுறையமுலகமதனைக்கண்ணுற்றான். (௫௭)

எட்டாவதுசிவசன்மாவையிமனென்கொண்ட அத்தியாயம்-முற்றிற்று.

ஆதிருவிருத்தம் - ௨௯௯.

ஒன்பதாவது.

சிவசன்மாசூரியலோகங்கண்ட அத்தியாயம்.

— — — — —

கண்டுமகிழ்வோடினியகண்கவர்வனப்பிற்
ரெண்டையிதழ்மாதரிவ்யர்கொலெதாதோன்று
மண்டுவளமெய்துலகம்யாதெனவழங்க
விண்டுகணநாதர்கள்வியந்தினிதுரைப்பார். (௧)

ஈங்கிவர்கள்வேள்விபுரிவோனாயிடைமேயானா
நீங்கரியகாதலுறநெஞ்சினையுருக்குந்
திக்குதலைமென்மொழியதெய்வமடமாதர்
வாக்குதிரைவேலையமுதத்தினெயிம்வந்தார். (௨)

பொன்றொழுகிவார்த்தையொற்புடைநாம்பி
னின்னிசையவீணையொடுபாணிநடமுஞ்சொற்
பன்னரியதெய்வநவில்பாடைகலைமாட்சி
மன்னுமதனூல்சுரதவிஞ்சையிவர்வல்லார். (௩)

அலம்புசைமேனுகரையுருப்பசியணிப்பூஞ்
சிலம்புபுனைசிமடியுமாவதிதிருந்து
நலந்திகழுமெனகைகலாவதிநடத்தா
லிலங்குகன மஞ்சைநிகர்காந்திமதியென்பார். (௪)

மனங்கவர்கலாநிதிசுபானைமழைக்க
ணனங்கதிலகங்கிருதுசுற்கையழகாருவ்
கனங்குழையினுண்மதனமோகினிகளிப்பாற்
றினம்புதுநலந்தருதிலேத்தமையரம்பை. (௫)

சந்திரகலைசந்திரவிலேகைதவசுற்கை
யைந்துபரிவேள்விபுரிவோரணையுமங்கை

ய்யந்திடநீர்னைந்துபலவேள்விகளுநற்றும்
வெந்தழலில்லந்தணர்விரும்புமடமாதர். (கூ)

இன்னவர்களாதிமடவாடுனையொன்றி
லன்னவர்களாறுபதினாயிரவராவார்
மன்னினாமையோடுயர்வனப்பொருவிலாதா
ருன்னுவிழைவின்படிபுருப்பலவெடுப்பார். (கூ)

இங்கிவர்களன்றியுயரேழ்கடல்வரைப்பின்
மங்கையர்கண்மாதவுபவாசம்விடுபோதி
னங்கதாதகன்னெஞ்சமறியாதுவறுற்றூற்
கொக்குகமழ்விண்ணிலுறைகூத்தியர்களாவார். (கூ)

திதினமனமன்பொடுபொருந்துதல்செயாம
லேதிலனொருத்தன்வல்நிற்புணரினேங்கிக்
காதலனைநெஞ்சமறினைந்துருகுதற்பின்
மாதர்களுமில்வுலகம்வைகியுவரன்றே. (கூ)

தூயமறையோடுநென்றுமும்புமொருநோகை
யேயகலவிக்கினிதியையந்தவைகொடுத்தோ
ராயபலன்வேட்டுயாருந்தவமுயன்றோர்
மீயுயருமில்வுலகமேவுவர்களன்றே. (கூ)

கன்னியையொருத்தனுறுகாதலொடுசேரி
லன்னவளுமன்றுமுதலாகநனிவாட
மன்னிவிரகத்தொடுமவருந்தியுறைவானோற்
றன்னிகரில்பொற்பினொடுமில்வுலகுசார்வாள். (கூ)

என்றுகணநாதர்களியம்பவவைகேளா
ரீன்றினிதுசென்னெறியினீதிமறைவல்லோன்
மன்றல்கமழ்செங்கமலவாண்முகமலர்ந்துந்
தூன்றுகதிரோன்மருவுதொல்லுலகுகண்டான். (கூ)

மின்பொருவுசெங்கதிர்விரிந்திருள்விழுங்கும்
பொன்பிறமுமோருருளினேழ்புரவிபூண்ட
மன்பெரியதேரிலுறைவானவனைநோக்கி
யன்பொடுவணங்கவருள்செய்தனைகன்றான். (கூ)

ஆதவனகன்றிடலுமந்தணனுரைப்பான்
யாதுதவமாற்றினர்கனிவ்வுலகுசேர்வார்
போதல்புரிதேவினிலையென்புகறினென்னக்
காதலொடுவிண்டுணைநாதர்களுரைப்பார். (கூ)

சிவசன்மாசூரியலோகங்கண்டஅத்தியாயம் - ௪௫

பூதமெனவயுந்தனிபுரந்திடுவென்பாவ
 நேதமறமுத்தொழிலியற்றிடுவென்பாவன்
 வேதவடிவாய்த்தனிவிளங்குமவன்பாவன்
 மாதவவவன்கொலிவென்னமறைகூறும்.

(௧௫)

இன்னகதிர்வானவனையானெனமதித்துப்
 பொன்னடிபணிந்தினிதுபூசனைபுரிந்தோர்
 மன்னுவர்களிப்பதம்வழுத்தல்புரியாதோர்
 தன்னவரிதாசூமிருடுக்குலகுசேர்வார்.

(௧௬)

வேறு.

கதியளித்திடுக்காயத்திரியினை
 யுதயகாலையிலுச்சியின்மாலையில்
 விதியிடுதல்தவிடுத்துறைகின்றவர்
 பதிதராகுவரேழுபகலினே.

(௧௭)

வேறு.

பொருவருங்காயத்திரியினையுதயம்பொருந்திடுமென்வுநின் நுரைத்து
 மருவுரண்பகலிற் பரிதியையநோக்கிநவின் அபுன்மாலையம்பொழுதில்
 விரிகதிருக்கடோன் றியிகாறும்திழைவொடுமெனமாயிருந்து
 திரிதருபுலன்களடக்கினர்செபிக்கிற்செங்கதிருலகிடைச்சேர்வார். (௧௮)

மைந்துடைகாமந்தேகாசுரர்ந்தெறுவான்மாலையுங்காலையும்பகலு
 மந்தணருதவுமருக்கியப்புனலையாதவனினிதுவந்தருள்வான்
 முந்துசீர்க்காயத்திரியினுங்காலேமும்முறையருக்கியம்புரித
 னந்தலில்சிறப்பாருலகமோர்முன்றுந்தானமாய்நல்குதல்பொருவும். (1)

அறிவருங்காயத்திரிதன்க்கிணையாயறைவதொன்றில்லையாங்கதுபோ
 னிறைபுனல்வளங்கூர் காசியம்பதிக்குடிகர்தருபதியுமாங்குறையு
 மிறைவனைநிகர்க்குங்கடவுளுமில்லையாலியம்புகாயத்திரியெழுதா
 மறையொடுக்கமலமலரினன் முகற்குமீன்றதாயெனவகுத்துரைப்பார். (2)

தெரிவருந்தவத்துக்கோசிகன்காயத்திரிதனைச்செபித்ததாலன்றோ தான்
 வருமறைப்பிரமவீருடியாய்ப்படைக்கு மருந்தொழிற்கொருவனாயமர்
 பரவுநான்மறையுமறுவகைதூ லும்பயின் றுளானந்தணனல்லன்
 பொருவில்சீர்க்காயத்திரிதனைவிதியிற் புகன் றுளானந்தணனாவான். (௨௧)

கருதருஞ்சுடருமலரினன் முகலுங்கருங்கடல்வண்ணனுமறையுந்
 தெரிதருகாயத்திரியெனப்புகல்வர்மறைகருமங்ஙனஞ்செப்பும்
 பரிசினுங்காயத்திரிக்குமொள்ளொளியபரிதிவானவற்கு மெஞ்ஞான் றும்
 பொருவில்லாவாச்சியுவாசகபாவுசும்பந்தமுண்டெனப்புகல்வார் (௨௨)

சிறந்தபல்லுயிர்க்குமெண்பெருந்திசைக்கும்வியாபியர்ஞ்செங்கதிர்
ச்செல்வன், பிறந்ததும்பிறவாரிற்பதும்பிறக்கப்படுவதும்பேசிலாங்கவ
னையறிந்துணர்காயத்திரிதனையோதியலர்கதிர்ச்செல்வனையன்பா, னறு
ந்துணர் தூவிக்கைதொழுமவரேரண்ணுமிப்பதியில்வீற்றிருப்பார்.(௨௩)

அருக்கபூசத்திலருக்கமூலத்திலருக்கவத்தத்திலுத்திரத்திற்
றிருக்கிளரருக்கவாரமென்பதனிற்செழுஞ்சுடர்ப்பரிதிவானவனைக்
கருத்தறநினைத்துமெய்மயிர் பொடிப்பக்கைதொழுதிருகணீர்வார
மருக்கிளர்மலர் தூயிறைஞ்சுநர் தமதுமனத்தினில்விழைந்தனபெறுவார்.

பூசமாதத்திலருக்கவாரத்திற்புலரியினீரிடைப்படிந்து
மாசறுதானமோமநற்செபங்கண்மனமகிழ்சிறப்பவாங்கியற்றிப்
பேசருங்காமக்குரோதம்விட்டருளாற்பிறங்குசெங்கதிரவற்றொழுமுவேர்
ரேசலில்வனப்பிலரம்பையர்மருவவிரவிநன்பதத்திலவீற்றிருப்பார். ()

மருவியவயனத்தருமறைசுடறுமந்திரம்புகன்றுதென்புலத்தோர்க்
சூரியநற்கடன்கன்கழித்துளோர்நறுநெய்புடன்நிலவோமங்கள் புரிந்தோ
ர், பரிவொடுகெடவுட்பராயினோர்விளங்குபரிதிபோன்றிலங்குருவெடுத்து
ப்,பெருகுநோய்துன்பமூப்பிவையொழிந்துபிறங்குமிப்பதத்தினிலுறை
வார். (௨௪)

மேயநல்லயனத்தெறிபுனல்படிந்துவேதியர்க்கரும்பொருள்வழங்கார்
வாயில்கடோறுமில்லெனவிரந்துமறுசுவர்வாளெயிற்றரவஞ்
சேயொளிவிரிக்கும்பரிதியைத்தீண்டுகாலையிற்றிலத்தொடும்பொருளைப்
பாய்புனற்குருக்கேத்திரந்தனிற்றானம்பண்ணினரிப்பதம்பெறுவார். ()

இரவியையராத்தீண்டெல்லையிலெறிநீர்யாவையுக்கங்கையநிகர்க்கு
மருமறைக்கிழவரியாருநான்முகனைப்பொருவுவரரும்பொருளெவையு
விரிசுடர்ப்பெம்பொன்போலுமவ்வேலைவீங்குநீராடுதலோமம்
புரிதனற்றானம்வழங்குதவிசவிபதத்தினிற் பொருந்துகாரணமாம். ()

ஆயிரங்கதிரோனெனும்பெயர்முதலாவலர்கதிர்ப்பரிதியீராகத்
தூயநான்மறையுயியம்பியவெழுபாணமமும்விகிமுறைதுதித்து
மேயபேரன்பாற்கொழுமலர் தூவிவினாமலர்ச்சேவடிதொழுவார்
பாயிருன்பருகியுலகெலாம்விளக்கும்பகலவன்பதத்திலவீற்றிருப்பார்.()

செம்பின்வள்ளத்திற்றண்புனனிறைத்துச் செய்யசாந்தறுசுவெள்
ளரிசி, வம்பவிழலரிப்போதுதூய்முழந்தாண்மண்ணிடைபூன்றுமுன்னு
ரைத்த, வைம்பதோடிருபாணமமுமோதியாங்கதுசென்னிமாட்டேந்தி
த், தம்பொறியடக்கியருக்கியங்கொடுப்போர்தயங்குமிப்பதத்தினிற்சா
ர்வார். (௨௫)

சிவசன்மாதெய்வலோகங்கண்ட் அத்தியாயம். சூகீ

மன்னுபேரொளிகட்டுறையுளாம்பரிதிவானவன்பெருமையை யாரே, யின்னதென்மெடுத்தமொழிகுவரெம்மாலியன்றனமொழிந்தனமென்னாத், தன்னமர்கணங்கண்மொழிதல்கேட்டன்னோர் தம்மொடுவிழைவினாக்ககன்று, சென்னெறியதனிற் புரந்தரணுறையுமுலகுகண்டினமகிழ்சிறந்தான். (௩௧)

ஒன்பதாவது சிவசன்மாசூரியலோகங்கண்ட் அத்தியாயம் - முற்றிற்று.

ஆ திருவிருத்தம் ௩௩௦.

ப த த ர வ து.

சிவசன்மாதெய்வலோகங்கண்ட் அத்தியாயம்.

காண்டலோடும்விழிகள்களிப்புற
வீண்டுதோன்றுமுலகமியாதென
மாண்டநற்றவன்கேட்டிடவான்றொட
நீண்டமாயன்கணங்கணிகழ்த்துமால். (௧)

களைத்துவண்டுஞ்சரும்புங்கருவிய
நனைப்பொலந்தருநண்ணிவ்வலகினை
நினைப்பருந்தவப்பேற்றினிலைபெற
மனத்தினுலவகுத்தான்மயனென்பவே. (௨)

மன்பெருந்தருமாணிழைநல்கலாற்
பொன்செய்கொல்லருமில்லைபுகியவா
யன்பிற்றுய்ப்பனவானினநல்கலா
லின்பவுண்டியுடுநருமில்லையால். (௩)

அண்ணல்யானையடலயிராவத
மண்ணுசெய்யமணிகள்சிந்தாமணி
யுண்ணுமுண்டியமிர்தமுயாற்பொழில்
கண்ணகன்சினைக்கற்பகச்சோலையே. (௪)

வாமமேகலையாராமங்கையர்
தாமவீதிகள்யாவுந்தமனியஞ்
சேமநற்குடியாவையுந்தேவர்கள்
காமதேனுக்கறவைகளைன்பவே. (௫)

கருமணித்தொகைநள்ளிருள்காட்டலும்
விரிபசும்பொனினவெயிலுவிசலு.

மருவலன்றிவளங்கெழுமாநகர்க்
கிரவுயில்லைபகலுயிங்கிலையால். (௯)

திருவநீணகர்க்குந்திறலினேன்
மருவுமேழ்திசைப்பாலர்மணிமுடி
பொருதுசேந்துவெயிற்கதிர் பூத்தொளி
ரெரிமணிக்கழலிந்திரனென்பவே. (௧௦)

புரவிமாமகநாறுபுரிந்துளோர்
கருநெடுங்கட்புலோமிசைகண்கவர்,
வருமுலைத்தடம்புல்லியிம்மாநகர்க்,
கரசராகவினிதிருந்தாள்வரால். (௧௧)

ஆன்றவேதமறைதருமுப்பத்து
மூன்றுகோடியமரர்முறைமுறை
சான்றகேள்விச்சதமகன் பூங்கழல்
வான்றுணைப்பதம்போற்றிவணங்குவார். (௧௨)

வெருவலின்றிமருமத்துவேனுழைந்,
தருவனாட்டினுயிர்விடுமன்னவ,
ரருமகம்புரிவிப்பவராற்றுந
ரெரிசெய்பொவ்னிவத்திந்நகரெய்துவார். (௧௩)

துலங்குசெம்பொற்றுலைபுகுமன்னவ
ரலங்குனைப்பரிநன்மகமாற்றுந
ரிலங்குபைம்பொனளப்பிலவீந்துளோர்,
நலங்கொளிய்வுலகத்திடைநண்ணுவார். (௧௪)

தவயிழைத்துந்தனிமகமாற்றியும்,
புவிசுளேமும்புரந்திடுமவேந்தரு
மவுனசித்தரசக்கரியக்கர்மம்
நெவருழிந்நகறெய்தவிறும்புவார். (௧௫)

ஏனவிளம்புதல்கேட்டியன்மாதவன்
றுனைவிலேகுநெறியினோர்தொன்னகர்,
முனம்விளங்கியதியாதுமொழிகென,
வினவுலுங்கணநாதர்விளம்புவார். (௧௬)

சுதுபாவகலோகமெரிபுகு
மாதர்வேள்விகளாற்றுமறையவர்,
கீதந்தீர்ப்பனல்குந்திறத்தினே,
ரரதரத்திவ்வுலகிடைவரால். (௧௭)

சிவசன்மாதெய்வலோகங்கண்டஅத்தியாயம். ௪௫

விண்ணுளோருமிவனுக்மிச்சிலே
யுண்ணவேண்டெவரொண்பிறைக்கண்ணியன்
கண்ணுமீங்கிவனின்னகடவுளை
யெண்ணுமுதவர் பாழ்நரகெய்துவார். (௧௫)

இந்தவெந்தழற்செல்வனுக்கீன்றரு
டந்தையொத்தவமுயன்றிப்பதம்
வந்தடைந்தனன்கூறுமின்மற்றென
வந்தனாணுக்காங்கவர் கூறுவார். (௧௬)

கொன்றைவேணிக்குழகனுக்கன்பின்
மன்றநற்றவமாற்றிவரும்புலன்
வென்றுநோற்றபுகழ்விசுவாநர
னென்றுளானொருபிறப்பாளனே. (௧௭)

பெருமைசான்றபிரமசரியத்தின்
மருவுநாளின்மறைபயிலந்தண
னரிதினாற்றுறுமாச்சிரமங்களி
ணுரியதியாதெனவுள்ளத்திலெண்ணினான். (௧௮)

இறந்துளோர்க்குமிரவலர்க்குந்தனி
துறந்துளோர்கட்குந்துப்புரவீதலா
லறந்தவாதுயரில்லறமாற்றுதல்
சிறந்ததென்னவினிதுளந்தேறினான் (௧௯)

ஏசலன்றியியம்பியநாள்களின்
மாசில்கற்பின்மனையவட்டேசர்ந்திடல்
பேசுகின்றபிரமசரியமென்
றுசில்வேதங்களியாவுமறையுமால். (௨௦)

இல்லறத்தினியைந்துங்கினையொடும்,
புல்லிப்பாத்துணனித்தவர் பூந்தினா
மல்குநீர்படியாதவர் மாண்பொரு,
ணல்கிடாரிவரோநரகெய்துவார் (௨௧)

ஆரியபூம்புனலாடியநாண்முதன்
மருவுபன்னிருநாளுமணந்திட
லொருவனிற் பிழையாமலொழுதுதல்
பெருமைசான்றபிரமசரியமே. (௨௨)

தனதில்லாளொடுமுத்தழல்வேள்விசெய்,
தினிதினல்லறமாற்றியிருப்பினெல்

மனைவியோடும்வனத்திடைவையி
புனிதர் தம்பிற்புகழினனாவனல். (௨௨)

புல்லுகா னிற்பொருந்தியில்வாழ்க்கையின்
மல்குசெல்வமனத்திடைபெண்ணிடு
னில்லறத்தினிரூந்துதவஞ்செய்வோ
னல்லன்வானப்பிரத்தனுமல்லனல். (௨௪)

பெற்றவைகொண்டருந்திப்பெருதனை
மற்றியாவுமனத்தில்விழைந்திடா
திறற்றம்பிலராகியிருக்குநர்
முற்றுநீத்தவர் தம்முளுமுந்தினோர். (௨௫)

அனைத்தூநீத்தவராஈயுமொன்றினை
மனத்தினால்விழைந்தோர்மனைவாழ்க்கு
கொனைத்துணாவளித்தாலுமற்றின்புரூர்
நினைப்பருந்தவநீத்தபதிதேரே. (௨௬)

இல்லறத்தினுயர்ந்ததொன்றில்லெனத்
தொல்லேநான்மறையாளன்றுணிவுரு
முல்லேமுரன்முதிண்முலைக்கொவ்வவாய்
வல்லிதன்னைமணம்புரிந்தானரேரே. (௨௭)

மனையறந்திறம்பாதுமறையவன்
புனைசெய்மேகலையோடுமொருந்துநாட்
கனையிருட்குழற்கற்புடைக்காதலி
முனைவகேட்டியெனமொழிவாளரேரே. (௨௮)

அழகணின்னருளெய்தியடியனே
னொழிவில்செல்வமுலப்பிலபெற்றனன்
வடவரைச்சிலையானன்மைந்தனைக்
கடிதின்ல்கெனக்கைகொழுதேத்தினான். (௨௯)

அரணையன்னமகவையளித்தியென்
றுருவமேகலையாளிக்குரைத்தது
கருதிவின்னவள்சொல்லன்றுகண்ணுதம்
றிருவுளச்செயலாமென்றுதேறினான். (௩௦)

மையகண்ணிமகவளிப்பேணுளத்
தையமெய்தலென்றற்றியருந்தவஞ்
செய்யவெண்ணித்திராபொருகங்கைசூழ்
பொய்யில்லுகாசியிற்பொயடைந்தானரேரே. (௩௧)

சிவசன்மா தெய்வலோகங்களண்ட ஆத்தியாயம். ௪௭

மாசிலாதமணிகன்னிகைப்புள
 லாசில்வேதியனாடிமுத்தாபமு
 தேசினீக்கித்திருவளர்காசிவா
 ழ்சர்யாயுமேத்தியிறைஞ்சினான்.

(௧௩)

உடைதிரைப்புனற்றீர்த்தக்கொன்றற
 வடைவினாடியருமறைவேதியன்
 மிடையுமீசரில்யாவர்விழைந்தன
 கடிதின்ல்குவொன்றுகருதினான்.

(௧௩)

வேறு.

காசிரகரினிதுறையுமோங்காரவிலிங்கமுதற்கருணைகூறு
 மாசறுமித்திராவருணவிலிங்கமீராகவருமறைகணன்கும்
 பேசுகழிலிங்கத்தில்வீரோசனன்றிமிகப்பேறுநல்கு
 மீசொவ்வொன்றினையாவுளமுருகிவிழிப்பனிப்பவிறைஞ்சிரின்றுன்.

(௧௪)

அத்தலையில்வீரோசன்றிருமுன்னரமர்சத்திபீடந்தன்னில்
 வித்தகஞ்சேர்பிரகடையொடுவிகடையெனுமணங்குறையுமதனின்பாங்க
 சித்திவிநாயகனுறையுமீங்கிவவாயெஞ்ஞான்றுஞ்சிந்தைசெய்வோர்
 முத்தியினிதடைவொனமுழுதுணர்ந்தமாதவத்தோர்மொழிந்தாரன்றே.

[f

பஞ்சகரனேழ்புவியும்புரக்கும்வசகூரணனும்பழிப்பில்வேந்த
 னஞ்சலிசெய்தருள்கொழிக்கும்வீரோசனடியிணையிலடைந்தார்செய்யு
 கஞ்சமுறைகவற்றுமுலைக்கோதிலாவரம்பையெனுங் கனிவாய்த்திஞ்சொ
 வஞ்சியரமகளாடல்புரிந்தவன்றஞ்சேவடியின்மருவினோ.

(௧௫)

விரிகதிர்சூழ்பிறைமொளலிவேள்விபுரிதருபரத்துவாசன்மிக்க
 வருமறைதேர்வேதசிரசெனுந்தவத்துமறைமுனிவனன்பினேடும்
 பொருவிலுருத்திரசமகம்விதிமுறையினேதிநறும்புனலினாடி
 யுருவினெடும்வீரோசன்றிருவுருவினென்றாகவுறைதல்செய்தார்.

(௧௬)

கின்னரமாதொருத்தினதுயிர்க்குபிராயினிதுறையுங்கோவனேடு
 மின்னிசையர்ழ்பயின்றீசன்சாரணடைந்தாளெழிற்சங்கசூடென்னும்
 பன்னகவேந்தொளிகெழுதன்பணமணிநீராஞ்சனஞ்செய்பரிசுதன்னாற்
 றுன்னரிதாயணித்தாகும்பேரின்பக்கடல்படந்ததுனீந்தானன்றே.

(1)

சீலைத்தடந்தோட்சயித்திரதன்வீரோசன்சேவடியிற் சிந்தைசேர்த்தி
 லிலக்கிமுமையனீத்துமுனமெய்தினுன்விரதனாகிகரில்வேந்து
 மிலக்கமில்சீர்வசுதத்தனெனுமவணிகர்க்கிவைவனுமிவ்விறைவன்செய்ய
 மலர்க்கமலத்தாள்வணக்கிவானவரும்பெருலரியமகப்பெற்றாரால்.

(௧௭)

ஆதலினிவ்வீரோசனடிபோற்றியருமகட்டேறடைவென்னு
வேதமறுமதிக்கூவப்புனலாடியைம்புலனுமிகலேநூறிக்
காதலெனுக்காமமுதன்முக்குறும்புமெறிந்துளத்துக்கவலைநீங்கி
வேதமுறைதெரிந்தருளும்விச்சவாரநானியவிரதம்பூண்டான். (சு0)

ஓர் திங்களோர்பகலுண்டோர்திங்களிரவருந்தியொருவாநல்கி
யோர்திங்களையின் அம்மற்றையோர்திங்களெவ்வுணவுமொழிந்துகீம்பா [டி
லோர்திங்கள்குடித்தடைக்காயோர்திங்களருந்தியெள்ளி னுறுதுண்பின்
யோர்திங்களனுக்கர் துபின்னரோர்திங்களபரிவினொடுமுறுநீர்மாந்து. (சுக)

ஓர் திங்களாறு தவுமைந்தினையும் புனிதமாயுவந்தமாந்தி
யோர்திங்கள் சாந்திராயணம்புரிந்து தருப்பை துனியொழுகு தெண்ணீ
ரோர்திங்கள் பருகி மற்றையோர்திங்கள் வளியருந்தியுடலம் வாட்டிப்
பாறொக்குமதிசயிப்பப்பன்னிருதிங்களுந்தவத்திற்பயின்றானன்றே. (1)

திங்களொருபன்னிரண்டுக்கழிப்பமற்றைத்திங்கடனிற்றினாகுலாய
கங்கை நறும்புனலாடி வீரோசனடிபரவுங்கருத்தினேடு
மக்குலுறுமவ்விவிக்கத்தாண்டிருநான்கமைந்துவளர்செவ்வியோடுந்
துக்கநெடுஞ்சடாமெளலித்தாபதன்போலோருருவுதோன்றக்கண்டான்.

வெண்ணீறுபுனைவடிவுமருமறைகண்மழலையுறமிழந்துவாயு
முண்ணீர்மைதிரிந்துருக்காதளவுமோடியருளொழுக்குகண்ணுந் [ருங்
தெண்ணீர்முத்தெனவொளிரங்குறுநகையுஞ்சிறுசதங்கைச்சிலம்புந்தா
கண்ணீர் துண்டிளிசோரமயிர்பொடிப்பவியதயமலர்கனிப்பக்கண்டான். (1)

ஆருவருவாயேகமாய்க்குணங்குறிகளெவையுமின்றியசலமாகி
நிருமலமாயெவ்வுயிர்க்குமுயிராகிச்சுடரொளியாய்கித்தமாகிக்
கருதரியவானந்தக்கடலாகிமெய்ஞ்ஞானக்கனியாய்கின்ற
வரதநினதடிக்கமலமனத்திருத்திக்கொழுமலர் தூய்வழுத்தல்செய்வாம்.

இலகொளியகதிரொன்றாயிரம்புனல்பெய்குடக்கடொறுமியைந்தாநாரு
மலகில்பலவுருவாகித்தோன்றுதல்போற்சராசரங்களனைத்துமாகி
யுலகமுழுவதற்குமொருதனிக்கடவுளாகியுலகளந்தமாலு
மலரயனுமறியாதுநின்றநின்றன்சேவடிகள்வணங்குவாமே. (சுக)

கானலிடைத்தெண்ணீருக்கயிற்றினில்வாளரவுமலைகடலிற்பட்ட
கூன்முதுகிப்பியிற்றேன் றுவெள்ளியும்முதலுண்மைகுறிக்கிறீரு
மானவைபோனினையறியிற்றேன் றுசுகமனைத்துநிலாதழியுமாற்றாந்
நேனவிழ்ப்பூங்கடுக்கையணிசெல்வரினதறைகழற்றாள் சென்னிசோப்பாம்

நீரினிடைத்தண்மையுஞ் செந்நெருப்பினிடவெம்மையும்வெண்
ணிலுத்திங்கள், சேர்தருதட்பமுயிலகுசெஞ்ஞாயிற்றலிழந்தியுந்தீம்பா

சிவசன்மாதெய்வலோகங்கண்டஅத்தியாயம். ௪௬

னெய்யு, மீர்ம்மலரினறுமணமுமென்னலாயுலகமெலாமிருக்குமெந்தை, வார்சுழற்சேவடிக்கமலநறவொழுமுமலர் தூவிவணங்கல்செய்வாம். (௪௮)
 நோக்கின் றிக்கண்டநனிகையின் றிக்கொடித்துமறைநுவல்வதாய
 காக்கின்றியறுசுவையுமினிதுணர்ந்துங்காஷீன்றிரட, த்தல்செய்து
 மூக்கின் றிமணங்கவர்ந்துஞ்செவியின் றிக்கேட்டுமறைமுதல்வரியார்க்கும்
 வாக்கன் றிமணத்தினுக்குமெட்டாடுன்றாமரைத்தாள்வணங்கல்செய்வாம்.

வண்டிமுடிய்ப்பசுந்தெரியன்மாயவனுநா ன்முகனும்வானுளோரு, ம
 ண்டர்நாயகனுமறைமுனிவர்களு மறிவரிதாயன்புமுற்றும், தொண்ட
 ரானவர்க்கெளிதாய்த்தோன்றுதனிச்சுடர்க்கொழுந்தேசருதியென்னும்,
 பண்டை தூன்முடிவினுறைபராபரயின்னடிக்கமலம் பணிதல்செய்வாம்.

குலங்குடிக்கோத்திரமின் றிப்பிறப்பிறப்புப்பெயர்வண்ணக்குணமு
 மீன்றி, யிலக்கொளியவெறுவெளியாயிருந்துநெடுநிலகம்யாவும்வேட்
 ட, நலங்கொள்பொருளைத்தினையுநல்குதலானளிர்மதிச்செஞ்சடை
 யோய்மற்றுன், பொலங்கழற்றாமரைமலரென்புன்றலையீன்மிசைசூட்டி
 ப்போற்றுவேனாலு (௫௧)

முதியவன்கானையுநீமுதுக்குறைவில்பாலனுநீமுளரிவாட்டு [வ்
 மதிபுரையும்வாண்முகத்தாமலைமடந்தை கொழுநனுநீவானோர்போற்று
 கதழெரிசான்மூவிலேவேற்கக்காளநாதனுநீயாதலாலுன் [ம்
 பொதியனிழ்தாமரையனையபூங்கழல்கொஞ்ஞான் றும்போற்றல்செய்வா

என்றினையதுநிகூறியிறைஞ்சுதலுமாங்கவனையெழுகவென்னு, ந
 ன்றுதுதிமகிழ்ந்தனனிவிழைந்தனநல்குவன்விரைவினவிநியென்ன,மன்
 றவுயிர்க்குயிராயவரதரினக்கறிவரிதாய்மற்றொன்றுண்டோ, புன்றொழி
 லேன்றனைககேட்டதென்னையெனமறைமுதல்வன்புகல்வன்மாதோ. (௫௨)

மின்போலுதுடங்கிடைரின் மனைக்கிழத்தியவன்வயிற்றின் விண்
 ணோர்போற்ற, வென்போலுமொருபுதல்வன்கிரகபதியெனும்பெயரினி
 யைவனன்ப, ருன்போல்யாரித்துதிப்பேருவகைபுரியட்டகமீதுலகிஞாளு
 மன்போடுந்துதித்திறைஞ்சில்வந்தியருமருமகப்பேறடைவார்மாதோ. ()

என்னமொழிந்தருந்தவத்தோன் வேட்டவரமுவந்தருளியிசீங்கநா
 ப்பண், மின்னுமிறைமறைந்திடலுஞ் சூழ்புலன்வென்றிருவினையுந் தொ
 லைத்துநீங்கா, மன்னியவாணவமுதலமலமுன்றின்வேசுழந்தமறைவலா
 ளன், மன்னமர்காதலியுறையுமனையகத்தின்மகிழ்விறொடுஞ்சார்ந்தானன்
 றே. (௫௩)

பத்தாவது சிவசன்மாதெய்வலோகங்கண்ட அத்தியாயம்-முற்றிற்று.



ப தி னெ ன் று வ து .

சிவசன்மா அக்கினிலோகங்கண்டஅத்தியாயம்.



தொழுதகுதவத்தின் மிக்கதொன்மறையந்தணான்
விழைவொடுமறங்களாற்றிமேதகவொழுருநாளி
லெழில்கனிந்தொழுகச்செம்மாந்தெழுமுலையறன்மென்சூந்தற்
கழையுறழ்தோளினுக்குக்கருப்பம்வந்துற்றதன்றே. (க)

அலர்முலையம்மெல்லோதியரிமதர்நெடுங்கட்செவ்வாய்
விலகிவில்லுமிழும்புணள்வியாழகேந்திரத்திற்றுய
நலனுறுமேரனாதன்னினுண்மலர்மாரிசிந்த
வுலகெலாமுவகைபொங்கவொருமகவுயிர்த்தாளன்றே. (உ)

பொன்மழைபொழிந்தவானம்பூநறுஞ்சண்ணஞ்சிந்தித்
தென்வையுயிர்த்ததென்றற்றிசைதொறுந்தவழந்ததொல்கி
மின்னுறழ்மருக்குரோவவிஞ்சையர்மகளிராடக்
கின்னரமிதுனமியாவுக்கிளர்நரம்புளர்ந்தவன்றே. (ஊ)

அத்திரிமரிசிகார்க்கனங்கிராவசிட்டன்சன்னு
முத்தழல்வேள்வியாற்றுமுற்கலன்சிலாதன்சங்க
னுத்துங்கன்வியாதன்வாச்சனனாரோமசன்பரத்துவாசன்
மெய்த்தவமதங்கள் தக்கன்விபாண்டகன்மிருகசிக்கன். (ச)

காசிபன்சாதுகன்னன் காவலனுபத்தம்பன்
கோசிகன்சீதன்புக்கன்சூர்ச்சன்றேவலனரீதன்
மாசில்கண்னுவன்மார்க்கண்டன்வான்மீகன்சாலங்காய
னாசுறுபிருகுசெஞ்சொலகத்தியன்வாமதேவன். (சி)

நாரதனாதியாயநான்மறைமுனிவர்விண்ணோர்
கார்நிறச்செங்கண்மாயன் கலைமகள் கொழுநனந்தி
போருடைக்குலிசவேந்தன்பொன்புகருரகவேந்தர்
சீர்கெழுமறைவலாளனில்வயிற்சேர்ந்தாரன்றே. (சு)

உரவுநீர்க்கடல்களேழுமொலிகெழுகடவுளாறு
மருவியஞ்சாரற்குன்றுமலர்சினைத்தருக்களியாவு
மருவுதம்முருவமாற்றிமானுடவுருவுதாங்கி
யெரியழற்கடவுடோன்றுமில்வயிற்போந்தமாதோ. (ஊ)

விதிமுறைசாதகன்மம்வேதியன்சிறுவற்காற்றிப்
பதினென்றாளினில்லின்பதியெனப்பேருஞ்சாத்தி
மதுமடைதிறந்துபாயும்வண்டுழாய்முருந்தேனெடுந்
ததைமலர்க்கமலப்புத்தேதன்னகர்க்கேகினுனே. (ஈ)

சிவசன்மா அக்கினிலே கங்கண்ட அத்தியாயம். ௫௧

தேசினிலுருவிலீசனனையவிச்சிறுவற்பெற்ற
 மாசறுகடவுட்கற்பின்மடந்தையைமறைவலானே
 யாசிகள் கூறியீசனன்பினர்க்கரியதுண்டே
 பேசிலென்றியாருந்தத்தம்பெரும்பதியடைந்தார்மன்னே. (௧)

சிறுவனாகுறையுநாளிற்றிங்களோர்நான்கிற்செய்ய
 மறுகிடையிதிப்பித்தாராமதிதனினைலவாய்செய்யா
 வறையுமோராண்டிலவாய்ந்தமயிர்வினைமுடித்தாண்டைநின்
 முறையின்முப்புரிநூலிட்டிமுதுமறையிற்றுவித்தார். (௧0)

அறிவுடைக்குரவன்சான்றாய்விஞ்சைகளைத்துமுற்றி
 மறையினுக்கொருவனென்னவான்புகழலகம்போர்ப்ப
 வுறைதருநாளிற்றெய்வமகதியாழிசையினேங்கு
 நறைமலர்ப்புத்தேளின்நாராதமுனிவன்போந்தார். (௧௧)

ஆயும்பாழ்முனியைப்போற்றியளவளாய்முகமன்சூறி
 மேயநல்லுருக்கைநல்கும்விச்சுவாரணைநோக்கி
 மாயிருளாலம்போற்றுமகவினைப்பயந்தாய்ரின்போ
 லேயினரியாரோசீர்த்திமகப்பெறார்க்கின்பமியாதே. (௧௨)

தந்தைதாய்ப்பணித்தல்செய்யுந்தவமலாற்றவம்வேறில்லை
 மைந்தருக்கெதிகளேனும்வணக்குவார்தாயைத்தந்தை
 யந்தமைந்தனையேபோற்றல்வேண்டிமற்றாதறன்னுந்
 சிந்தையற்றுணரிற்றையேதந்தையிற்சிற்றந்தாண்மன்னே. (௧௩)

எத்திருவுடையோனுமின்கனிமழலைச்செவவாய்ப்
 புத்திரானிலாதோனொன்றும்பொறியிலராயவாற்றான்
 மெய்த்தவம்புரிந்துமைந்தர்ப்பெறுவதேவிழைவாய்ரு
 முய்த்தநன்மகவுமோரோழ்பாண்மையாயுரைப்பார்மேலார். (௧௪)

மனைவிதன்கொழுநற்கீன்றேன்மற்றவனருளினாலே
 யனையவளையலாற்கீன்றேனரும்பொருள்கொடுத்துக்கொண்டோ
 னினிதுறுதெத்துமைந்தன்மகவெனப்புருந்தமைந்தன்
 றனையைசெய்தன்னுலாவிடயுய்த்தவன்றையராவார் (௧௫)

ஈங்கிவர்புறையிற்றழுவொனவெடுத்தியம்பிச்செய்ய
 பூங்கழற்குமரன்நன்னைவருகெனப்புகன்றுநோக்கி
 யாங்கவனிலக்கணங்கவியாவையுமறைவென்னத்
 தூங்கிசைமகதிவினைநாரதன்சொல்லுற்றான். (௧௬)

கடிகொள்குங்குமச்சேறாட்டிநூலினுற்காமனன்னு
 னடிமுதன்முடியீரகநான்முறையளந்துநோக்கி

னெடுமையுக்குறுக்குநாற்றெட்டங்குலமாகினீர்சூழ்
படிமுழுதுலகங்காக்கும்பார்த்திபனுவனின்னோன். (௧௭)

ஐந்தரீண்டைந்தரேந்தேயாறிடமுயர்ந்தேழ்சேந்து
முந்துமூன்றகன்றுமூன்றுகுறுகிமுன்றூழ்ந்திருக்கு
மந்தமில்குணங்கள்முப்பானிரண்டொடுமமர்ந்தமாந்த
ரிந்திரதிருவினோக்கியிஷ்டுவீற்றிருப்பர்மாடோ. (௧௮)

ரீண்டிடமைந்துகண்கைகதுப்புரீண்முழந்தாண்மூக்கு
மாண்டினேந்திருக்குமைந்துமயிர்விரலுகிர்ந்தோல்வெண்பு
லீண்டியராறுநெற்றிதோள்வயிறிருகைமூலம்
பூண்டியில்கொள்ளுமார்பம்பொற்புடைப்புறங்கையாமால். (௧௯)

எழிடஞ்சிவத்தலங்கையிணையடிகடைக்கணண்ணங்
கீழித்தழநகநாக்காகுங்கிளத்தியவகலமூன்று
தாழ்மருங்ககலநெற்றிசூறுசூழும்றிடங்கள்சாற்றிற்
சூழ்கபோலம்முழந்தாண்டிழைதாண்சூறியுஞ்சொல்லும். (௨௦)

மூன்றிடமாழ்தலுந்திடுமழியுடனாற்றலின்ன
வான்றவிச்சிறுவவன்றன்பாலமர்ந்தனவன்றியேயுந்
தோன்றரூன்மேன்மையாகத்தோன்றலாலங்கைவன்மை
யேன்றியல்பகந்தலாண்மற்றிவனிதையாகுமன்றே. (௨௧)

சிறுவிரறன்னினின்றுந்தந்தச்சனியளவுந்தீரா
வுறுவனாகிடந்தவாற்றாலொழிவறுமாயுளெய்து
நறுமலர்த்தாளகொத்துத்தசைந்துவேர்வெழாதுநன்கா
புறுபுரொத்தவாற்றாலுலப்பறுதிருவனாவான். (௨௨)

அங்கையிலவனாள்நம்பமாகியுஞ்சிவந்துமேயு
சங்கொடுகுஞ்சேநேமிதறுவொளிர்மகரம்போல
விங்கிவன்றன்பால்வாய்ந்தவிலக்கணங்கிடக்கைதன்னாற்
பொங்குபர்வெறுக்கையெய்திப்புரந்தரன்போல்வனன்றே. (௨௩)

நெற்றியிலேந்துகீற்றுநிலலால்வலமதாகச்
சுற்றியேர்தாயாய்ரீர்விழ்தலாற்றுணைப்பொற்றாளி
னுற்றுமேனோக்கோகைகிடத்தலாலொழுதுதாதுப்
பொற்புறுகமலவாசம்போன்மனக்கமழந்தவாற்றால். (௨௪)

கைவிரளீக்கமின்றியிருத்தலாற்கண்கேடன்போற்
செவ்வியாய்ந்திருக்குமாற்றாற்சிங்கத்தின்வயிறுபோல,
வவ்வயினமைதமன்னாவையுநுந்திருவுமல்கி,
பெய்வெலாத்திசையும்போற்றவின்பமுற்றிருப்பன்மாடோ. (௨௫)

சிவசன்மா அக்கினிலோகங்கண்ட அத்தியாயம். ௫௩

இலக்கணமுடையனாகியவன்பன் னீராண்டி
 னலக்கணுற்றாவிசோரவசனியேறதிர்ந்துவீழும்
 விலக்குவதுண்டேனீ விர்விலக்குவென்று கூறி
 நலத்தகுமகதிவினை நாரதன்போயினானே. (௨௬)

நாரதன்மொழிந்ததெண்ணிநவையறுபன்னியோடுஞ்
 சீர்கெழுமறைவலாளன்றேசழிந்தாவிசோர
 வார்பனிநெடுங்கண்போர்ப்பமற்றினியென்செய்வோடுமென்
 நேர்கெழுமுமரற்புல்லியிடைவிடாதரற்றுகின்றான். (௨௭)

ஆற்றருந்தவங்களியாவுமாற்றியுமளப்பில்கால
 நோற்றுநன்றானமெய்திவலருமறையால்விண்ணேப்
 போற்றியுந்தமியேனினதெய்தல்வனைப்பயந்ததெல்லாந்
 கூற்றினுக்குணவாய்வாளாக்கொடுப்பவோவென்றுரைந்தான். (௨௮)

பொறியிலாக்கொடியேற்கென்னோபுதல்வனையளித்தானென்றத
 யறநெறிதிறம்புகின்றேற்கருமகவிருக்குங்கொல்லோ
 மறுகுபுன்னரகினின்றுமற்றினியெடுப்பாரியாரென்
 றுறுதுயர்க்கடலின்விழ்ந்துகரைபெறுதுழல்கின்றானே. (௨௯)

மாலயன்முதலோருய்யமறிகுடலகட்டிற்றேன்று
 மாலமுண்டிருண்டகண்டத்தமலவென்றுரைப்போர்தம்பாந்
 காலன்வந்தனுகான்காலகாலீயளித்தவிந்தப்
 பாலனையளித்தல்வேண்டுமென்றுயிர்பதைத்துச்சீசார்தான். (௩௦)

தந்தைதாய்வருத்தநோக்கித்தளர்ந்திடறவிற்கழுக்க
 ணெந்தைசீரடியார்தம்பாலெய்திடாவெரிகட்பேழ்வாய்
 வெந்திறற்கூற்றுமஞ்சுமசனியோவீழுமெண்டோ
 ளந்தணன்மலர்த்தாள்போற்றியாங்கதுதடுப்பேனென்றான். (௩௧)

ஆங்கதுகேட்டலோடுமையநன்சுரைத்தாய்தண்ணந்
 திங்கதிர்க்குழவித்திங்கட்கண்ணியன்செய்திகேட்டி
 பூங்கழல்வழுத்துகின்றபாலற்காய்ப்புகைகுலாய
 வோங்கழற்றறுகட்கூற்றையுதைத்துயிரளித்தானன்றே. (௩௨)

ஆசறுசுவேதகேதுவாருயிருய்யக்கூற்றின்
 பாசுமதொழித்துக்காதான்சிலாதன்மெய்ப்பாலனாவி
 நாசமதூறுமற்பற்றுநமனையாங்கடர்த்தான்விண்ணோர்
 வாசவனாவிபுய்யுமறிகுடனஞ்சமுண்டான். (௩௩)

நிலந்தலையங்காவண்ணநெறியலாநெறிமேற்கொண்ட
 சூலந்தரனாவிபுண்ணத்தாளினானேயியுய்த்தா

எலந்தலைவினைக்கும்வெய்யவந்தகாசுரன்நன்வாண
 ஞலநதிடவளப்பில்காலம்வெயிலீட்டையுலர்த்தினானே. (௩௪)

வடவரை வில்லதா கவாசுகிராணியேற்றிக்
 கடனிறவண்ணனம்பாக்கதழெரிதுதியதாக
 வடயலர்புரந்தியூட்டிமழனி உக்கடவுட்போற்றி
 யிடிவரல்விலக்குகென்னவேத்தினன்னிடைகொண்டானே. (௩௫)

களக்கனியனையமேனிக்கண்ணனுங்கமலத்தோனு
 மாந்தறிவரியதாருக்காசியிலடைந்துபின்னர்த்
 துளங்குரீர்க்கல்ல கமுழுகித் துமதிககண்ணியானே
 யுளங்கனித்துருகப்போற்றிபுவப்பொடும்வழிப்பட்டானே. (௩௬)

முத்திலான்றருவின்பமுநிர்ந்தநற்கனியோ தூய
 சித்திரன்முனையோ முத்தித்திருமகளேந்தும்பத்தோ
 டெய்த்தவரிதயநீக்காவெறுவெளிச்சுடரதேயோ
 வித்தலையெய்தியார்க்குமருள்புரியிலீங்கமாதோ. (௩௭)

இன்னிசைக்கிழவன்முன்னரியம்பியநெறியாலீசன்
 பொன்னடிபரவப்பெற்றேடுவொன்றுளமுலகைபூப்பத்
 தன்னுடைப்பெயராலாவகேரிலீ வகந்தாபித்தியார்க்கு
 முன்னருமீரமொன்றுமுறைபிறழாதுநோற்றான். (௩௮)

குடங்கணூற்றெட்டிந்கங்கைக்குளிப்புனலேந்தியன்பி
 ணுடன்றினந்தோறுந்தெய்வவுருத்திசாமகந்தாட்டிந்
 தடந்திகழ்குவனையோராயிரத்திருநான்குசாத்தி
 யடங்கலர்புரந்தியூட்டிமண்ணிலைவழிப்பட்டானே. (௩௯)

மென்பழனாறுதிங்கள்விழ்சருகாறுதிங்க
 ளின்புனலாறுதிங்களெறிவளியாறுதிங்க
 ளன்புடனருந்தியீராண்டருந்தவமிழைத்தபின்னர்
 மீன்பயிலசனியேறுவீழூடாளடைந்ததன்றே. (௪௦)

அவ்வழிச்சிறுவன்முன்னரகலிருவிசம்புகாக்குந்
 தெவ்வகிவயிரவொள்வாட்டிரந்தான்வந்துசொந்து
 வெவ்வினையறநீயாற்றுந்தவத்தினையினந்தேன்மைந்த
 வெவ்வரங்கேட்டியேனுந்தருகுவணியம்புகென்றான். (௪௧)

மணிரிறவண்ணன்செக்கேழ்மலரயன்முதலினோரை
 யணுவளவேனுமுள்ளத்துணர்கிலேனமலனன்பர்
 துணிவுறினவர்க்கெய்காப்பொருளெவைசொல்லினன்னோர்
 பணிதலைக்கொள்ளுநீயோவளிக்குவைபுகுதியென்றான். (௪௨)

ஆந்தணன்சிறுவன் கூறக்கேட்டலுமழலுநெஞ்சத்
 தீந்திரன்சினமீக்கூரவென்னினும்வலியன்கொல்லோ
 சந்திரமௌஸீபேதைமதியினேத்தவிர்திதாழா
 துயந்திடவரங்கள்கேட்டியெனவவனுரைக்கலுற்றான். (௫௩)

நள்ளிருட்கங்குற்போதிலகலிகைநலனுண்டேசுங்
 கள்வலின்வெளிற்றுநெஞ்சம்பிறழந்தவைகழறவேண்டாம்
 வள்ளிலைச்சூலமேந்தியிடத்தலால்வரங்களம்ம
 கொள்வனோபிறந்துஞ்செத்துங்குலவியவமராதம்பால் (௫௪)

என்னலுங்கனன்றுசீறியிருவிசும்பளிக்குமேலோன்
 மின்னகுவயிரவொள்வாளுருமுகவிதீர்த்தலோபி
 மன்னதுநோக்கிமைந்தனயர்தலுமமலன்றோன்றித்
 தன்னமர்கையான்மேனிதைவந்துதாரவென்றான். (௫௫)

அயிலெயிற்றரவமார்த்தோனங்கையினீவப்பெற்றுத்
 துயிலுணர்ந்தெழுந்தான்போலவெழுந்துறுதுயரநீங்கி
 முயலறுதிங்கட்கண்ணிமுதல்வனைக்கண்ணிற்காணன்
 மயிருடல்பொடிப்பக்கண்ணீர்வார்தரமகிழ்ச்சிகூர்ந்தான். (௫௬)

திருநகைசிறியகோட்டிச்சிறுவன்வாண்முகத்தைநோக்கி
 வெருவினேபோலுமறறுனுளத்தினேத்தெரியவேண்டி
 யுருமுவிழ்குவிசமேந்தியுற்றவனியானேபாரி
 லிருவிசும்பினிலென்னன்பர்க்கியாரிடரியற்றுவாரே. (௫௭)

இந்திரன்பதிக்கும்வெய்யயமனுறைபதிக்குநாப்பண்
 வெந்தழற்கடவுளாகியினிதுவீற்றிருத்தியென்னச்
 சந்தரப்பைம்பொன்மௌஸீவிண்ணவர்வணங்கச்சூட்டித்
 தந்தைதாயோடுமாங்குச்சார்கெனவருளினானே. (௫௮)

இங்குநீயமைத்துப்போற்றுமிலிங்கமெஞ்ஞான்மும்வெய்ய
 பொங்கழற்கடவுளென்னுநாமத்திற்பொலிவதாக
 வங்கதுவழுத்தினோமேலசனினீழாதென்றோதி
 மங்கையோர்பாகள்அாயவிவிங்கத்தின்மறைத்திட்டானே. (௫௯)

ஆரழற்கடவுடன்மையீதெனவறியினின்றுஞ்
 சீர்பெறவறியற்பாலதெரித்தூநீகேட்டியென்னாக்
 காருழ்மேனியான்றன்கணமெடுத்தியம்பலோடும்
 பார்புகழ்சிவசன்மாவும்பரிவொடும்பகர்தலுற்றான். (௬௦)

கக-வது சிவசன்மா அக்கினிலோகங்கண்ட அத்தியாயம்-முற்றிற்று.

சிவசன்மாநிருதியுலகமும்வருணனுலகமுங்கண்ட

அத்தியாயம்.

எரியின்றன்மையியம்பினிரீங்கினி
 கிருதிதன்மைகிழ்த்திடவேண்டுமென்
 றரியநான்மறையந்தணன்சூறலுங்
 கரியமாய்க்கணங்களியம்புமால். (க)

இழிகுலத்துமியைந்துமறநெறி
 வழுவலின்றிமறைதிறம்பாதுயர்
 தொழுகுலத்தவர்தாண்மலர்கூடுவோர்
 விழையுயிவவுலகத்திடைமேவுவார். (உ)

அரக்கரென்பதையல்லதுமற்றவ
 ரிரக்கந்தம்முயிரென்னவுயிரெலாம்
 புரக்குந்தன்மைபொறைநிறைவாய்மையா
 லுரைக்கும்வானவர் தம்மிலுயர்ந்துளார். (ங)

நண்ணுமித்திசைநாளும்புரந்தரு
 ளண்ணல்செய்தியறைசுவங்கேட்டியால்
 விண்ணினேங்குயர்விந்தப்பொருப்பய
 லெண்ணில்வேடரிருக்கையொன்றுண்டரேர. (ச)

இங்குமேவியவேடர்க்கிறைவனும்
 பிங்கலாக்கனருமதைப்பேரியாற்
 றங்கரைக்கணிருந்ததரேருநர்
 தங்களுக்குகிடர்தீர்க்குந்தகைமையோன், (ஊ)

கடவுட்கங்கைகூழ்காசியினேருநர்க்
 கடிசில்வைகுயிருக்கையரும்பொருள்
 குடைசெருப்புக்கொடுத்தென்பெயர்சொலி
 னிடைதழ்க்குநரில்லெனவேவுவான். (சூ)

கல்லென்சம்மைத்திரைபொருகங்னகயிற்
 செல்லுமன்பர்க்கிடுக்கண்செயுமென
 வல்லியங்கண்முதலியமாக்களைக்
 கொல்வதன்றிமற்றியாவுக்குறைத்திடான். (எ)

சிவசன்மாநிருதியிலகமுமவருணனுல்கமுங்கண்டதுநினை

ஆறலைக்குநராலானன்பருக்
கீறிலாமலினினளிக்ருநாள்
மாறுகொண்டொருவேடன்புழிச்செல்வோர்க்
கூறுசெய்யவொளித்தயல்வைகினுன். (௮)

அன்னகானிடையாரிருட்போதினிற்
றுன்னும்வெய்ய்புலிதொடர்ந்தேகலுந்
தன்னெடும்படைநீங்கத்தமியனாய்ப்
பொன்னிறக்கட்புளினனுமவைகினுன். (௯)

அருநெறிக்கட்கூரந்தமர்வேட்டுவன்
பொருவில்காசியிற்போகின்றவன்பனர்
புருமெனச்சென்றுரறிமற்றாங்கவர்
வெருவயாவும்பறித்திடுமவேலையின். (௧௦)

மங்கைபாகன்மலரடிகைதொழ
விங்குயாங்கள்புகுந்தனவித்தலைத்
துங்கவேடர்தொடர்ந்தனொன்செய்கோம்
பிங்கலாக்கவெனப்பெயரோதினர். (௧௧)

வெஞ்சினப்புலிவேட்டத்தினமேயிப்
செஞ்சிலைப்பிங்கலாக்கன்செவியிடைத்
தஞ்சமில்லவர்சாற்றொலியேற்றலு
மஞ்சலஞ்சலென்றாங்குவந்தெய்தினுன். (௧௨)

வெங்குணைக்கினன்விக்கியகச்சினன்
சிங்கவேற்றினெழுமடிசீற்றத்தன்
கங்கைகுடிதனன்பரைக்காய்ந்தநீ
ரெங்குமேவதினொன்றெதிர்த்தானரோ. (௧௩)

ஈறிலாமலியானிங்கிருக்கவு
நீறுபூசினன்பரைநீவிரோ
ஹுறுசெய்குவினொன்றுரையாடினுன்
மாறடர்த்தவரிவிற்றடக்கையான். (௧௪)

வரிவினொணைவிசேட்டிகல்வஞ்சகன்
வெருவியோடனுமவேதியரியாராயும்
புரியினுய்த்துவெம்போர்க்கறைகூவிமேற்
நிருகுவேடன்முன்சென்றெதிர்த்தானரோ. (௧௫)

சிறக்குநங்குசைச்செய்தியொழிங்கிவன்
மறக்குலக்குவமுனெனத்தேதான்றின



காசிகாண்டம்.

னொறுத்துமியாமெனவொக்கலைக்கூவினான்
வெறித்தகுஞ்சியன்வெள்ளியங்கண்ணினான். (கசு)

ஆங்கவன்றனிகூவரின்முர்த்துடன்
வீங்குதோளினர்விலினர்வாளினர்
பாங்கரிற்பிங்கலாக்களைப்பற்றுபு
வாங்குதெண்டினாரோல்வளைந்தாரரோ. (கசு)

முற்றுசேனைமுடிப்பென்றன்புடன்
செற்றமின்றியெதிர்ந்துசெருச்செயு
மற்றநோக்கிக்கவசம்வில்வார்களை
துற்றுமாவமிவைதுணித்தாரரோ. (கசு)

வில்லும்வாளியுமின்றிவெறுங்கையான்
மல்லலேறையானனிவாய்மடித்
தொல்லேமுன்சென்றமரினுழக்கலுங்
கொல்சினத்தோரர்க்கன்குறைத்திட்டான். (கசு)

கரியகந்தரக்கண்ணுதல்வானவ
னூரியவன்பர்க்குதவிபுரிந்துவெஞ்
செருவிலாருயிரீத்திடுஞ்செய்தியா
னிருதியாயினென்னனரிகழ்த்தினார். (உ௦)

நிருதிசெய்திகழ்த்தினிரீதிசால்
வருணன்செய்திவகுத்துரைப்பினெனச்
சுருதிநாற்றுறைபோயவன்கேட்டலும்
பொருவின்மாயன்கணங்கள்புகலுமால். (உ௧)

முன்னைநான்மறையாளர்க்குமுத்துமிழ்
கன்னலோடுகழனியளித்துளோர்
துன்னுதிர்ந்தத்துறைபடிகட்டினோர்
மன்னுவெஞ்சிறைவல்லிவிடுத்துளோர். (உ௨)

முறையினீட்டுபொருள்கொடுமொய்ம்மலர்
துறைகொள்வாவிசுளம்பலதொட்டவர்
நெறியிற்சாலைதண்ணீர்ப்பந்தல்வைத்துளோ
ருறைவராலிவ்வுருணனுலகினே. (உ௩)

உருத்திரற்றொழுதியோகினுறங்குமோர்
கருத்தமப்பிரசாபதிகண்ணென
வருத்திசேர்மகவாயகசிட்டுமான்
விரித்ததெண்டினாரீர்த்துறைமேவினான். (உ௪)

சிவசன்மாநிருதியுலகமும்வருணனுலகமுங்கண்டது

உறுதவத்துமுனிவருயிர்நிகர்
 சிறுவரோடுமச்சோனத்திற்சேர்ந்துயர்
 நறியதிம்புனலாடலுண்ணியோர்
 கறுவுசிறற்க்கராங்கவர்ந்தேகிற்றால். (௨௫)

முதலையொன்றுயிர்வெளவமுனிவரின்
 மதலைவீந்தனனென்றுமறையவர்
 புதல்வர்வந்துபுகலவுக்கேட்டிலா
 னிதயமீசன்புதத்திலிருத்தலால். (௨௬)

அண்டகோடிகளியாவுமாறுழைக்
 கண்டுயோகங்கனிந்துறையந்தணன்
 மண்டுதிம்புனலோடுதன்மைந்தனைத்
 திண்டிறற்காராம்பற்றுபுசேறலும். (௨௭)

முழங்குதன்புனற்றேவிமுதுக்கரா
 விழுங்குமைந்தனைவெய்யகராவொடுந்
 தழங்குவாரியினுய்ப்பத்தழலெனப்
 புழுங்கியோர்கணநாதன்பொருவிலான். (௨௮)

தெண்டிடைக்கடற்செல்லனைநோக்கிநீ
 யண்டர்நாயகன்பன்புதல்வனைக்
 கொண்டுவந்ததெவனெனக்கூறலு
 மண்டுதெண்டிதையுள்ளமறுகியே. (௨௯)

மறுவில்செங்கதிர்மாமணியாவையுஞ்
 சிறுவன்மேனியிற்சேர்த்தமுதலையோ
 டெறிதிரைக்கடவெய்தியதன்மையாங்
 கறிவினோக்கினனைம்பொறிசெற்றுளான். (௩௦)

இன்னநோக்கிமுனிவனிருத்தலும்
 பன்னுநான்மறைப்பாலனையார்களி
 யன்னவெய்யகராவொடுமாதிகள்
 முன்னருய்த்துவுணங்கிமொழியுமால். (௩௧)

ஆகநா,தவடியன்புழைத்தீவன்.
 காதிவெய்யகராங்கவர்பாலனைச்
 சீதவான்புனற்றேவியென்பாலுய்த்தான்.
 மாதவர்க்கிம்மகவையறித்தியால். (௩௨)

அண்ணனின்னுடையன்பன்புதல்வனென்,
 றெண்ணியோர்கணநாதனைசத்திட

வுண்ணிங்கியிங்குய்த்கனாலெனத்
தண்ணந்தாமணித்தாள்பணிந்தேகிற்றே. (௧௩௩)

களையர்வுயிர்க்குங்கமழ்கொன்றையோன்,
மெள்ளநான்மறையோய்நின்சிறுவனைக்
கொள்கவென்னவனுக்குறிக்கொளா
வுள்ளமின்புற்றியொகமொழிந்துட்டான். (௧௩௪)

சேந்தகண்ணுஞ்செழுமணமார்பமுந்
தோய்ந்தகுஞ்சியுஞ்சோர்வுறுமுள்ளமுந்
காய்ந்தவெங்கட்கராங்கவர்கையுமா
யேய்யந்தமைந்தனைநோக்கினனின்புற்றான். (௧௩௫)

அன்பினேழிமடிதொழுமைந்தனை
யின்பமெய்தத்தழீஇயுவிருந்தவன்
றன்பெருந்தவநோக்கித்தனையனு
மன்பெருந்தவமாற்றன்மனங்கொண்டான். (௧௩௬)

தந்தைநல்லருள்பூண்டிதழல்விழி
யெந்தைமேவியகாசியிலேகித்தன்
சிந்தைகூர்ச்சிவலிங்கமொன்றமைத்
தந்தமில்லவேதோர்மாதவமாற்றினான். (௧௩௭)

ஆற்றுநற்றவநோக்கியகமகிழ்ந்
தேற்றினேறுமிறைவன்மதலைமுன்
ரோற்றிவேட்டனகேளெனச்சொல்லலும்,
போற்றிநெஞ்சங்குழையப்புகல்வனால். (௧௩௮)

தளிநறவுமிழ்கொன்றையந்தாரிணைப்,
நளிபுனற்கிறையம்வரநல்குதி
யளியனுக்கெனத்தாழ்ந்தடிபோற்றினான்
வெளிநெறிந்தவிரிதருகோள்வியான் (௧௩௯)

தருணவெண்பிறைக்கண்ணியன்ருவருங்
கருணையோமிகுடற்கிறையாகநல்
லருணயற்கிட்டமரர்குழாந்தொழ
வருணவென்றுமணிமுடிசூட்டினான். (௧௪௦)

சீர்கொண்மைந்தநீபோற்றுசிவலிங்கப்,
பேருநின்பெயராகப்பெருந்தவத்
தார்வமோடுமருச்சனைசெய்துளோர்,
நீரினெய்துநோயாணவயுநீங்குவார், (௧௪௧)

சிவசன்மாநிருதியுலகமும்வருணனுலகமுங்கண்டது-௪௯

என்று கூறியிறைவன் மறைதலுந்
தன்றுணைப்பெருஞ்சுற்றமுந்நாணுமாய்
மன்றநாளுமவருணபதத்தினி
லொன்றியின்புற்றுவந்திருந்தானரோ.

(௪௨)

௧௨-வது சிவசன்மாநிருதியுலகமும்வருணனுலகமுங்கண்ட

அத்தியாயம்முற்றிற்று.

ஆதிருவிருத்தம்-௪௭௭.

பதின்மூன்றாவது.

சிவசன்மா வாயுவுலகமும் குபேரனுலகமுங்கண்ட

அத்தியாயம்.



என்னநெடுமால் கணமுரைப்பவியென்பொருடேர்மறைக்கிழுவன்
முன்னுகாற்றின்வரன்முறையும்வழுவாது துரைத்திடுவனலோடும
பொன்னங்கமலத்தயனோடுமபுவனம்பூத்தோனருளடியார்
பன்னுமறையின்பொருடேர்ந்தமுலிவனோடுமபக்தலுற்றார்.

(௧)

ஈதுவளர்காற்றிறைவனகரினோன்காமக்குறும்பெறிந்த
திதிறவத்துக்கூசுபன்மன்சிறுவுஞ்சுகாசுகரடைந்து
பாதிமதிவேணியனிருதாள்பத்துநூறியிரமாண்டு
காதலோடுமினிதேத்திக்கருதற்கரியதவம்புரிந்தான்.

(௨)

ஆற்றுந்தவத்தாலவனமைத்தவிடிலங்கமதனிமலவன்பாற்
றேற்றியுனதுதவமகிழ்ந்தோம்விழைந்ததியாதுசொல்லுகெனப்
போற்றுமறைதேற்காசிபன்மன்புதல்வனுவகையீதூர
வேற்றுக்கொடியோன்பாதமலரிறைஞ்சியேத்தத்தொடங்கினனால்.

(௩)

தண்ணங்கமலேகள்வனுக்குந்தனிநான் முகற்கும்புரந்தரற்கு
நண்ணற்கியைந்தபதங்கொடுக்குநளிர்மாமதிச்செஞ்சடையினோ
யெண்ணற்கரியமறைநாங்குமிதுவன்றிதுவன்றென்பதல்லாற்
கண்ணற்கரியுயென்போல்வாரெவ்வாறுன்னைக்கருதுவதே.

(௪)

ததியுந்துதிக்கப்படுவோனுந்துதிக்குமவனுமுலகின்ற
விதியும்விதியையளிப்போனுமிவர்களறியாவிழுப்பொருளாம்
பதியுமாகியெவ்வுயிர்க்குமுயிராயவற்றிற்பற்றில்லா
முதல்வரினையுணர்ந்தெவ்வாமெறியேனேத்தமுயல்வதுவே.

(௫)

நீருஞ்சுலவியெறிவளியுநெருப்பும்புதைத்தநெடுவாணம்
பூரும்விந்துரத்தமுதலெவையுமொருங்குபடைத்திடுமுன்

பேரும்வழுவியில்லாதபெம்மானின் னைத்தனித்தறந்தோர்
யாரும்நியார்நிஞ்சீர் த்தியானோவாற்பழிச்சுவனே. (க௯)

அருவமாகிச்சுமியின் றியொன்றாயுறையுமமைதிதனின்
மருவியிச்சையுயரிச்சாசத்தியாகமறைப்பொருளா
மொருவரீயேசத்திசிலமென்னவிண்ணாயுறைந்தீர் தும்
பொருகிலுருவொனமிக்கைசத்தியுருவின்பொருந்தியதால். (எ);

சத்திசுவமாமுமகிடத்திற்கிரியாசத்தியுதித்ததற்பின்
மொய்த்தவலகில்புளவமெல்லாமுறையினுதித்தநானசத்தி
பெத்தமறுல்லுருவீர்கிரியாசத்தியுருப்பிறையை
கைத்தமொளிய்பரைகிரியாசத்தியுருவாம்வளருலகும், (டி);

அய்வாற்றூலினைத்தினுக்குமையரீயேகாரணமாம்
அயமலரோணென்வலப்பாற்றாளவெடுமொலிப்புறனும்
சாயுமெரிசெங்கதிர்மதியங்கண்முன்றருகுநை அபாய
மொரணறையாந்திரபுரட்டும்நிரிநீர்க்கடனின்வெய்வாமால். (சு);

இறைவனினுசெவிலெவியாந்திசையிரைந்துவினதுகர
மறுவின்மறையோர்நினதுமுகமற்றுன்றடந்தோள்வாள்வேந்தர்
நெய்யுந்திசைகள்ளிரிசகைசந்தகுறங்குவணிகர்கேவாய்முழு
யுறையுங்கழல்கள்சூர் கிடந்தவம்பொற்சரணநிலின்னவுரே. (க0);

பெண்ணுமாணுமெனவுறைந்திவ்வுலகமுழுதும்பெற்றாய்
தண்ணைதுளவதகாரோணுந்தண்டாமரைவினுறைவோனுய்
மெண்ணவரியுபரம்பொருணியென்னவேத்தியெனக்குவர
மண்ணனின்மேலன்பென்றுமழியாதிருத்தலெனத்தொழுதான். (க௧);

சொழுதுதிதுவுல் முகநீரக்கிச்சூழ்ந்துதுதைந்துதாதடிக்க
சொழுதுயினவன்டிசையிலுங்கொன்றைவேணியருட்பரமன்
விழையுமுயிர்களைத்தினுக்குமுடிராயுலவைவேந்தனெனது;
தழையுமொசைதிசைபோர்ப்பவடமேற்றிசையிற்சார்குதியால். (க௨);

ஆர்வமொடுநியினிதினமைத்தவிவிலிங்கம்பவனமாம்
பேரதாகவிதுபணிந்தோர்நமதுபதிற்றிபிரியாது
சார்கலென்னவரமுதலித்தரளங்கொழிக்கக்கைமுருனிக்கு
மூரந்லாய்த்தோளுருளொடுமவ்விலிங்கநாப்பண்மறைந்தனனால். (க௩);

ஏவ்வுகாந்துக்கிறைசெய்தியாவுமுறைப்பவினிதுவந்து
கன்முசினுலெவ்குறும்பெறிந்துமறைநாற்கடலின்கரைகடந்த
வெண்நிமுனிவனிதுக்கிழவன்செய்தியனைத்தும்விளம்புகென
முன்றல்கமழ்ந்துழாயலக்கினைடுமர்நியார்வகுத்துரைப்பார். (க௪);

சிவசன்மர்வாயுவுலகமும்சூப்பேரனுலகமும்ங்கண்டதூசுகள்

சூடக்காய்த்தெங்கின்பழமுதிர்க்குதிக்குங்கயவாய்வெவிவாளை
 மீடற்பூங்கமுகின்மிடரொடிக்குமல்லவன்க்கூர்காம்பிலயிற்
 கடற்பாரனைத்துமிசைபோக்கிக்காமமுதலமுக்குயம்பின்
 ரொடர்ப்பாடறுத்தவெள்வித்தகனென்னவானேனொத்தொன்மறையோன்
 ஷின்மறையோன்பலகாலமாந்துந்தவத்தாலுருளொற்றோர்
 கன்னற்குதலைமகவின்முனவன்பேர்காமஞ்சுனரெய்யான்
 முன்னுற்கருமுமுடித்ததற்பின்மதியின்வசுந்தமுறுகுநர்வர்
 பன்னுமறையின்பரப்பனைத்துங்கடந்தன்பணுவலீனிநுணர்ந்தான் (1)

இனையகாலேழமுதூரப்பவள்ளம்வேறையெழிநபுசல்வன்
 மனையினீட்டிம்பொருளனைத்துங்கவந்துகொடுபோய்மதிமருட்டிம்
 வினையம்வல்லாபொருசூதின்வாளவழங்கிமேவாய்
 தனதுதொல்லைமறைநெறியுந்திற்கிநாளுந்தய்நிழைத்தான். (2)

தாதைமகனியாண்டினென்அகேகட்குந்தோறுந்தாய்வெருவி
 யோதற்ககன்றானெனச்சூதுமறைத்துமொழியவுணர்கிலனாய்
 தீதிறவத்துவெள்வித்தகனென்னுஞ்செழுநான்மறைவல்லோன்
 காதற்புதல்வற்கருங்கற்பிறகாம்கன்னிமணமுடித்தான். (3)

வேறு

ஆயுமைந்தனைவருகெனவரைந்துநீயிழைக்குந்
 தியசெய்தியையுந்கையின்னுணர்ந்திசுந்செயிந்துக
 காயுமென்னெடுகின்னையுமென்பநுகுதி
 மாயவெங்காராதிதர்மறைத்தியான்மொழிநடுதன் (4)

உந்தைசெய்தியுமொழுக்கமுமுணர்மீலையன்றி
 மைத்தநங்குலக்கிழமைபுமதிக்கிலைமறைதே
 சந்தனார்தஞ்சிறுவர்நல்லொழுக்கமிங்கறிந்துந்
 சிந்தைசெய்கலையென்றுகண்கலுழந்திவைசெப்பும் (5)

ஊற்றிருந்துவாட்டடங்கணீர்சோரநின்னுரைக்கு
 மாற்றங்கொள்கலாதரங்கவனுறைதலின்வஞ்சம்
 வேற்றிசீவ்புறல்கள்ளுணல்வேட்டமவெங்கவறு
 போற்றல்செய்குநர்புணர்ப்பினையாவேரததிப்பார். (6)

இன்னதன்மையினியைந்துளான்றனையினிதீன்ற
 வள்ளைகண்படுமமைதியிற்றந்தையாங்கனித்த
 மின்னுநன்மணிமெல்விரன்மேரிரங்கவந்து
 துன்னருங்கவருகுகக்கநையுந்தேற்றான். (7)

நினைவருந்தவமாற்றியகிரினுன்மறையோன்
 மனைவிசுகயிடைகொடுத்ததன்மணிவிரலாழி

யினிதணிந்துளரொருவனை மறுகிடையெதிராப்
புனையுமீழிமற்றென தெனவாங்கவன்புகல்வான். (உஉ)

பன்னர்கேள்வியோய்களவினிற்கொண்டிலன்பரிவர்
னென்னலென்றுகிற்சூதினிற்கவர்ந்துநின் பாலன்
மண்ணுமோதிரமின்றுதோற்றனவனை கலன்கள்
பொன்னின் றாசிவைநாடொறும்பொருதுதோற்குவனூல். (உ௪)

தீதினற்றவமறைபயினின்னிளஞ்சேசையச்
சூதுவல்லவார்க்காமணியெனப்பலர்சொல்வர்
ரீதறிந்திலேபோலுமென்றெதிர்த்தவனுரைப்பக்
காதிரீந்துளம்வெள்கினன் கலைமறைக்கிழவன். (உ௫)

நாடுநெடுந்தன தில்வயிற்போகிரான்மறையோன்
வாணிலாரகைபுரிந்துதன்மனைவியேநாக்கி
யேயனிச்சிந்தைநின்றுவனியாண்டேகினனென்னப்
பூணுலாமுலைநீர்த்துறைப்புசூந்தனனென்றான். (உ௬)

ஈதுறிக்யானெண்ணெயாட்டயர்வுழியீந்த
திதிலென்கையிற்சிறுவிரன்மோதிரந்தருகென்
றேதவுள்வெரீஇரண்பகலுறுகடன் கழிக்கப்
போதிர்துய்த்தபினாழிநல்குவனெனப்புக்ன்றான். (உ௭)

நெறியிகந்துதம்மரபினிளீரலசெய்யு
மறுவினமைந்தரைப்பெறுதலின்மகப்பெருத்தெருந்
றுறைதனன்றுமற்றொருவனாலுயர்சுலமுமுதுந்
சிறுமைபெய்திலாங்கவற்றுறந்துறுபழிதீர்ப்பார். (உ௮)

என்னநூற்கடல்கடந்துளொருரைப்பதையெண்ணீ
முன்னாரின் றுபொய்மொழிந்திடுமுகின்முலைத்துவர்வாய்ப்
பன்னிதன்னொடுமகத்தறந்தந்தனன்பரிந்தோர்
பொன்னின்வார்முலைப்பூவையைக்கடிமணம்புரிந்தான். (உ௯)

தந்தைநீத்தனன்றன்னெடுந்தாயினைபென்னு
வந்தமில்லதோர்வெந்துயர்க்கடலிடையாழ்ந்து
முந்துசெய்ததீத்தொழிலினைமுன்னிரெஞ்சழிந்து
சின்தைசெய்தனன்செய்யுமாறென்னெனத்திகைத்தான். (உ௦)

கற்றிலேமொருகலைகளுக்கைப்பொருளீட்டப்
பெற்றிலேயினியெக்கணுக்குவமெனப்பேதூற்
ற்றறயில்பசிக்கணல்கொளுந்திடவயர்ப்போழ்நி
னென்றையாழியன்ருடகடற்றிரையிலீழ்ந்தொளித்தான். (உ௧)

சிவசன்மர்வ்யுவுலகமுங்குபேரனுல்கமுங்கண்டதளநி

உற்றநூன்றுயர்சிவநிசியாதலினுவந்து
 கற்றைவார்சடைக்கடவுளையருச்சனைபுரியு
 மற்றொர்வேதியன்பின்றொடர்ந்தாலயமருவி
 யற்றநோக்கினனேற்றுமின்னமிழ்தெடுத்தயில்வான். (௨௨)

முருந்துவாண்கைபங்கனையருமறைமுதல்வன்
 புரிந்தபூசனைகண்டியில்பொருந்திலனாகி
 வருந்தினோக்குபுவைகறையாமத்தினளவு
 மிருந்துமற்றவன்றுயில்வதுகண்டனெழுந்தான். (௨௩)

ஆண்டெழுந்துபோய்சன்முன்னமிழ்தினையெடுப்பக்
 காண்டல்செய்திலன்மமுங்கியகளைசுடர்விளக்கைத்
 தூண்டல்செய்துவெண்ணோற்றினையெடுத்தனன்விரைவிள்
 மீண்டபோழ்திலோர்வேதியன்காலிடைமிதித்தான். (௨௪)

மிதித்தபோதிலவ்வேதியன்றுண்ணெனவிழித்து
 மதித்திடாதிவண்வந்திடுகளவன்யாரென்னக்
 கொதித்தநெஞ்சினன்கூக்குரலெழுப்பலுங்காப்போ
 ரதிர்த்துவந்துகைப்படுத்தாமற்றவன்றலையறுத்தார். (௨௫)

ஆக்கைநீத்திடுசிறுவனையந்தகன்றுதர்
 வீக்கியேகலும்விடுமின்கள்விடுமின்கொன்னாத்
 தீக்கனன்றுமிழ்முவிலைச்சூலவேறிரித்துக்
 காக்குமாறொழுங்கண்ணுதற்கணங்கள்வந்தடைந்தார். (௨௬)

றுதல்கிழித்தொளிர்விழியினன்கணங்களைநோக்கிப்
 பதம்வழுத்திவெங்கூற்றுவன்றுதுவர்பகர்வார்
 முதுசூலத்தொழுக்கிழந்துதாய்மொழிவதுமுனிந்து
 மதிமருட்டிவெஞ்சுகினைவைகலுமிழைத்தேதான். (௨௭)

பஞ்சின்மெல்லடிப்பாவைதன்மனைவயிற்பதைப்ப
 வஞ்செஞ்சீறடிக்கூத்தியரணிமுலைதோய்ந்த
 வஞ்சனெந்தைநின்மாலியங்கவர்ந்தனனிவன்மற்
 றுஞ்சுபோவதற்கிழைத்ததெத்தவமெனவுரைத்தார். (௨௮)

ஈதுகேட்டலஞ்சிவநிசினிற்றுயிலின்றி
 மாதுபாகனையன்பொடுவழிபடக்கண்டான்
 சோதியஞ்சுடரொளியுறத்தூண்டினனவற்றற்
 நீதொழிந்தனன்கலிங்கநாட்டிறைவனய்ச்சேர்வான். (௨௯)

என்றுசூறியசிவகணநாதரையிறைஞ்சிக்
 கன்றுவெஞ்சினக்கூற்றுவன்றுதுவர்கயிற்றி

காசிகாண்டம்.

னென்றவீக்கியசிறுவனையொல்லையின்விடுத்தத்
தென்றிசைக்கிறைநகர்வயிற்சென்றடைந்தனரால். (௪௦)

நீர்க்கூடக்கனிசமந்தூண்முடம்படுதெக்கின்
கார்க்கூலந்தயில்கழனிசூழ்கலிங்கநாடளிக்கு
மார்க்கும்வண்கழலருந்தமன்புதல்வனுகென்னப்
போர்க்கனிச்சியோனடியராங்குரைத்தனர்போலார். (௪௧)

ஈசனன்பர்தமருளினாற்குணரிதியென்பான்
காசுகண்படுபுரிசைசூழ்கலிங்கர்கோன்மகவாய்
மாசிலாதநல்லோரையின்மகிழ்வுறத்தமனென்
றேசைபோகியபெயரொடுமுதித்தனனன்றே. (௪௨)

முற்பவத்துறுதொடர்ச்சியின்முதுக்குறைவெய்திச்
சிம்பரன்றிருவாலயமெங்கணுந்தீப
மற்பிலைமைத்தளப்பருமம்புரிந்தீசன்
பொற்பதத்தினில்வைகலும்பூசனேபுரிந்தான். (௪௩)

இன்னநல்லறம்பற்பலநாளிருந்தியற்றிப்
பின்னர்மாய்தலும்பிஞ்ஞகனாலயந்தோறு
மின்னுசெஞ்சுடறேற்றலாற்சுடர்மணிவிளக்க
மன்னுகோநகரளகைக்குமன்னவனானான். (௪௪)

அளகைமாநகரீங்கிவன்முன்னினிதாண்ட
வொளிறுவேலரசெவனெனமறையவனுரைப்பக்
கனிறுசுப்பிடக்கருணைசெய்கடவுளைப்பரவும்
வெளிநெரிந்தநந்தேள்வியோரிவைவிளம்புவரால். (௪௫)

விதியளித்திடும்புலத்தியனுதவுவிச்சிரவர்
மதலையாகியவச்சிரவணனரன்மலர்த்தா
டுதிசெய்தாங்கவனருளினாற்சுடர்மணியளசைப்
பதிபுரந்தனன்பதுமகற்பத்தினிற்பரிவால். (௪௬)

கற்பமாங்கதகழிந்தபின்கமலவீட்டுறைவோ
னற்பினாலுயர்சராசரமனைத்தையுமளிப்பப்
பொற்செழுந்தருநீழல்வாழ்புரந்தரன்முதலோ
ருற்பவித்தலும்ங்கிவன்சூபோரையுறைந்தான். (௪௭)

முன்னமாலயத்தொன்சுடர்நூண்டலான்முறையே
யின்னசெல்வமுமளகையும்பெற்றனமென்னொப்
பொன்னந்தாதுகுகொன்றையாண்காசியம்புரியின்
மன்னியாங்கொருசிவலிங்கமகிழ்வொடுமமைத்தான். (௪௮)

சிவசன்மாவாயுவுலகமும்குபேரனுலகமும்புங்கண்டதுள்ள

மாசில்சித்தமாந்தகளியினன்புறெய்வாக்கி
யீசனன்றிவேறில்லெனாந்திட்பதுண்டிரியிற்
மேசடைத்தனிஞானவொன்செழுஞ்சுடரேற்றி
யாசில்கொள்கையொன்பற்கல்யோகினிலடைந்தான். (௪௬)

அன்னகாலையினுக்கவன்றவத்தினைவியந்து
முன்னமூவெயின்முருக்கியமுக்கணைம்பெருமான்
பொன்னவாஞ்சுணங்கரும்பியபுணர்முலையுமையா
டவ்வெடுஞ்சுடர்ப்பிழம்பெனவவ்வுழிச்சார்ந்தான். (௫)

அளகைகாவலவாற்றியவருந்தவமகிழ்ந்தே
முளம்விழைந்தனவுரைத்தியாமுதவுவமென்னுக்
களைகணையகருமிடற்றெந்தையாங்குரைப்பத்
துளிகண்போர்த்திடநோக்கரிதாயிவைசொல்வான். (௫௧)

மாசிலாதவரளப்பிலரெழுந்தெனவயங்குந்
தேசபூத்தநின்செழுமலாச்சேவடிக்காணக்
கூசுகின்றனகண்ணினைகூசிடாவண்ண
மீசநல்குதியன்னதேவரமெனக்கென்றான். (௫௨)

காக்குமாய்னுங்கடிக்கமழ்கமலநாயகனும்
வாக்கினலுயர்மனத்தினாற்காணொணுவடிவ
நோக்குமாறஞ்சுபுரிதலுநோக்கியப்பரனை
நீக்கமன்றிவாழன்னையப்பார்த்தினுநினைவான். (௫௩)

முன்னவன்றிருமேனியினுறைந்திடமுயன்ற
தென்னநற்றவமென்னினுமிவளெனநோனா
துன்னினோக்கலுமொருவிழிமறைந்திடவிவன்யார்
துன்னுவஞ்சுகெனவடிமையாரெடுஞ்சொன்னான். (௫௪)

மாதுநின்றவப்பெருமையைமதித்தனனல்லால்
யாதுசொற்றனன்முனியலையிவன்விழியருள்கென்
றாதுநாயகனைமறைதலுமம்பலத்தமர்ந்த
பேரதரிக்கணாளித்தலும்பொற்கணைதுவே. (௫௫)

இழந்ததன்விழிபெறுதலுமியக்கர்தம்பெருமான்
குழைந்தவென்பிறைக்கண்ணியன்சுரைகழல்வணங்கித்
தழைந்தவன்பிறைப்பரையிருதாமரைச்சரணம்
விழைந்துபோற்றிநல்லுவகைமீதூர்ந்தெழத்தொழுதான். (௫௬)

தொழுதவேந்தனைத்துணைமலர்க்கைகளாற்றைவந்
தெழுக்கின்றுதொட்டென்னுயிர்த்தீதாழனிபென்னும்

பழுதினல்வரமருளிநீபரவியவிலிங்கம்
விழையுரின்னுடைப்பெயரினாள்விளங்குகவென்றான். (106)

இயக்கர்விஞ்சையர்குய்யகர்கின்னரரிறைஞ்சி
வியக்கநீணிதிக்குபேரனும்பெயரொடுமேசிப்
பயக்குரல்வளத்தளகையிற்பரிவின்வாழ்கென்ன
முயற்களங்கமின்மதிமுகத்துமையிவைமொழிந்தாள். (107)

வரமளித்தபின்விரியிடற்றஞ்சிறையறுகா
லரவண்டியிர்கொன்றையஞ்சடைமுடியண்ண
லுருவமேகலையுமையொடுமறைதலுக்குபேரன்
பரிவின்வாழும்வளகையீடுதென்பபகாநதளரால். (108)

காட-வது சிவசன்மா வாயுவுலகமுங் குபேரனுலகமுங்கண்ட

அத்தியாயம்-முற்றிற்று.

ஆதிருவிருத்தம்-108கூ.

பதின்காவது.

சிவசன்மா ஈசானனுலகமுஞ்சந்திரனுலகமுங் கண்ட

அத்தியாயம்.

உரைத்தவிந்நகரின்கீழ்ப்பாலுலப்பறுசெவ்வத்தோங்கித
திருத்தகத்தோன்றுகின்றவுலகெதுசெப்புக்கென்ன
வருத்தியின்மறையோன்சூறவாய்பிழிமலர்மென்சூந்தன்
முருக்கிதழ்க்கமலேகள்வருடியவாமொழியலுற்றார். (க)

ஈண்டுமுன்றோன்றுகின்றதீசானலோகமீங்கு
மாண்டநற்றவத்தின்மிக்கோர்மழுவலான்றானிலன்பு
பூண்டிளோர்பயன்வெஃகாதுபொங்கழல்வேள்விசெய்வோர்
காண்டகுசிறப்பின்மிக்ககண்னுதலுருவிற்சேர்வார். (உ)

பகருமிவ்வுலகங்காக்குமவர்பதினொருவரன்றோர்
வகிர்மதிக்கண்ணியெந்தைமருவியகாசிரண்ணி
நிகரிநீசானுலகெநறியினிலமைத்துப்போற்றிப்
புகரினற்றவங்களாற்றிப்பூசனைபுரிந்தாரன்றே. (ஈ)

பூசனைமகிழ்ந்துதண்ணென்புனிற்றிளநிங்கட்கண்ணி
யீசனல்லருளாலன்றோர்க்கிறிலாவாயுளொடு
தேசுறுபரிநிராணச்செழுஞ்சுடர்ப்பிழம்பாயோங்கு
மாசறுதனதுதொல்லைமாணுருநல்கினானே. (ச)

ஆறணிசுடையுநீலகண்டமுமலவ்குஞ்சோதி
நீறணிமெய்புஞ்செய்யநெற்றியிழ்க்கண்ணுந்தோன்ற

சிவசன்மாஈசான லுலகமுஞ்சந்திர லுலகமுங்குண்ட லுலக

மாறமெழுவுமா லுந்தரித்துவண்கடுக்கைமுடி
யேறுயர்த்திசனென்னவிங்கினிதிருக்கின்றாரே. (௫)

எனவரிக்கணங்கள் கூறக்கேட்டனனே குங்காலைப்
பனியிருவிசும்பினாடுபகவிடைநிலவுகாலுந்
தனிநகர்கண்டமற்றிந்நகரெதுசாற்றுக்கென்னப்
புணைதுழாய்ப்படலைமார்பனடியவர்புகலலுற்றார். (௬)

மலரபுன்மனத்திறன்றேன் றுமத்திரிவரம்பில்காலு
முலகிடைத்தவஞ்செய்காலைத்தாதுமேலோங்கியங்கட்
புலன்வழியொழுக்கிப்பத்துத்திசையினும்போர்ப்பத்திக்கூ
மலர்முலைமாதர்தாங்கலாற்றலர்மண்ணின்வீழ்ந்தார். (௭)

சிந்தியதிவலைபைங்குழாயினதிரண்டுவிழ்ந்த
துந்துநீருலகமுய்யவிமானமேலுலகம்பூத்த
வந்தணன்வைத்தானென்னவாநயிர்பெற்றுமுக்க
னெந்தைவாழ்காசுமேவியிலிங்கமொன்றாமத்ததவ்றே. (௮)

புரமனைவணங்கிநூறுபதுமநற்றவஞ்செய்காலே
யருள்களிற்திறைவன்றேன்றியந்தணரவனிபைங்குழ
விரியுநீரவற்றுக்கெல்லாம்வேந்தனாபுறைதியென்ன
வொருகலைவாங்கிக்கங்கையொழுவுவார்சடையிலேவய்தார். (௯)

ஒண்ணிறவுரோணிதன்னேடுவந்திணிதிருப்பமற்றைப்
பெண்ணலங்கனிந்தமாதர்தந்தையோடதனைப்பேசக்
தண்ணளியிலாததக்கன்சபித்தலாற்பக்கந்தேதாறும்
விண்ணிடைத்தேய்தலோடும்ஷார்தலுமேவினானே. (௧௦)

போற்றிமுவுலகுங்காக்கும்புரவலகைப்பின்ன
ராற்றருமிராசசூயமாற்றியிவ்வுலகமெல்லாஞ்
சாற்றுநான்மறையோர்க்கீந்துதையலோர்பாகத்தெந்தை
மாற்றருமருளாற்சோமனெனும்பெயர்மருவினானே. (௧௧)

முறையினிற்சந்திரோசன்முன்னர்நல்வேள்விசெய்து
நிறைதவம்புரிந்தபேற்றல்லிறையிதழ்முனைவாய்விண்ட
செநிமலர்க்கொன்றைவேணிச்சிகாமணியாயதன்றிக்
கறையிடற்றாவம்பூண்டகண்ணுதற்கண்ணுமாணன். (௧௨)

பரிதிவெங்கதிரால்வாடிம்பற்பலவுயிருமுன்றன்
விரிகதிர்க்கற்றைதோயின்மெய்குளிர்ப்புறுகயாமும்
பொருவிவ்பூரணையினின்பேர்ப்புணைந்தவிவ்விளிகந்தன்
மருவுதுயிமயின்மறையியுன்மடந்தையோடும். (௧௩)

மதியுறுமுவாவிற்றிக்கள்வாரம்வந்தியையின்முன்னுள்
 விதியினிலுண்டூர் த்துவிழி துயிலா துகாலைக்
 கதிர்மதிக்கூபமுழுகியிற்ற்துளோர்கடன்களாற்றி
 னதிர்புனற்கையயிற்றிண்டமிட்டபேறடைவரன்றே.

(க௯)

சித்திராத்திங்கடவ்னிணிறைமதிசேருங்காலே
 யித்தலையெய்தியிந்தவிழிக்கத்தவழிபட்டோர்கண்
 முத்தியிலடைவுச்சத்தியோகபீடத்தின்முன்னுட்
 பத்தியின்வழிப்பட்டியுந்தோர்பலருளராவரன்றே.

(க௯)

அட்டமிதோறுமிந்தப்பீடத்தினருச்சித்தோர்க்கு
 மட்டவிழுகுந்தற்சத்திவரமினிதளிக்கமுமென்னுக்
 கட்டழலதனல்வென்றிவார்சிலைக்காமற்காய்ந்த
 விட்டொளிர்நீய்களவேணிவிமலனுமறைந்துபோனான்.

(க௯)

அன்றுதொட்டுலகமெல்லாங்குளிர்ப்புறவகல்வான்போர்த்த
 னுன்றிருப்பிழம்புசிக்குஞ்சோமன்வாமூலகமீதா
 மென்றுபூந்துளவோவான்பரிசைப்பவேகுதலும்பம்மீ
 னென்றியவுலகநோக்கியாதெனவுரைக்கலுற்றார்.

(க௯)

க௯-வது சிவசன்மாரசானுலகமும் சந்திரனுலகமுங்கண்ட

அத்தியாயம் - முற்றிற்று.

கூறுவிருத்தம் ௫௫௩.

பதினேந்தாவது

சிவசன்மாநாரகையுலகமும் புதனுலகமுங்கண்ட

அத்தியாயம்.

நறுமலர்க்கமலவிட்டுறையுநான்முகன்

றுறுகழற்காற்பெருவிரலிற்றேன்றியு

செறிதவக்கிழவனூந்தக்கன்சீர்பெற,

வறுபதுமகளிராயருவினாரே.

(௧)

ஆங்கவர் தம்மின்மூவொன்பதந்நலார்

தீக்கறுகாசியின்வாணைத்தீரத்தின்

பாங்கரினிலிங்கமொன்றமைத்துப்புண்புடன்

ரூங்கருமவ்பினிற்றவியற்றினார்.

(௨)

அகிலவயிரூர்நூமிழம்மெலோகியர்

கிகழ்புருடாயுதமென்னுஞ்செய்தவந்

நகவுடனூற்றலமகிழந்துதாழ்சடை

வயிர்மதிக்கண்ணியர்வந்துதேன்றினான்.

(௩)

சிவசன்மாதாரகையுலகமும்புதனுலகமுங்கண்டது. எஃ

செய்தவமகிழ்ந்தனம்விழைதல்செப்புமீன்
 றையலீனொன்றலுந்தலைவரின்கீர்
 மையறுகொழுநனைவழங்குவாயென
 வையனும்பெரி துவந்தருளன்மேயினான். (௪)

கொலைபழுத்தொழுகியவேற்கட்கொடைமீர்
 மலர்தலையுலகினிவீருளேமாற்றுதண்
 கலைமதிக்கடவுணுங்கணவனொமென
 வலர்முலைபாகனங்கருளிணானரோ. (௫)

உயர்புருடாயுதமென்னுமொண்டவ
 மயர்வறவாற்றலிற்புருடமாட்சிமை
 யியல்புறவேண்டுமியடைதிரொண்ணிவாச்
 செயிரறுமுடுக்களிற்சிற்றதுவைகுவிர். (௬)

ஆர்வமுற்றமைத்தவிவ்விளிக்கமந்நலீர்
 தாரகைப்பெயரதாய்த்தயங்கியோங்கருக
 வீர்ம்மதிப்பதத்தின்மீதிருத்திரீரொளு
 வார்சடையந்தணன்மறைந்துபோயினான். (௭)

மதர்விழிமங்கையர்திங்களவானவன்
 பதியெனப்பயிலுறுபதமற்றீதெனுங்
 கதையினைக்கேட்டனனேசுங்காலையிற்
 புதனுயருலகினைப்பொருந்தநோக்கினான். (௮)

பொற்றருவிழுதுவிட்டனையபூஞ்சடை
 நற்றவன்கணங்களைநயந்துநோக்குரு
 சிற்பநூல்கிடந்தவித்தெய்வமாநக
 சற்புதமொழிகெனவறைதன்மேயினான். (௯)

கண்வழுக்குறுசுடர்காலுமோர்கலை
 யண்ணறன்சடையிசையமைத்தவாற்றினு
 லெண்ணைபுலவகபுலமேகரலான்மகி
 விண்ணவற்குள்ளமும்வேறுபட்டதே. (10)

மருவுகாதலின்மதிக்கடவுள்வானவர்
 வெருவினர்விலக்கவுங்கூரவன்மேவிய
 முருகுவாய்மடுத்தளிமுசுபூங்குழற்
 மெரிவையைவலிதினிற்சேர்ந்திட்டானரோ. (11)

பானிலாக்கடவுளுங்குருவின்பன்னியை
 மானமற்றின்புறமணந்ததன்மையாற்

கூன்முதுகிளம்பிறைமுடித்தேகோன்றி
வேனில்வேள்பகழியார்விலக்கவல்லோ; (க௨)

வெய்யகூற்றுருத்தெறிவேல்விளக்கினு
மெய்துமுழுவினைத்தொடொண்ணிமாற்றினுந்
தையலார்முழுமதிமுகத்திற்றங்கிய
மையகட்காலவேன்மாற்றலாகுமோ. (க௩)

அரும்பெறற்செல்வம்வந்தடைந்தகாலையிற்
றிருந்தியநல்லறஞ்செய்துநாடொறும்
விரிந்தநற்புகழினைவினைத்தல்விறுசால்
புரந்தரற்காயினும்புரியலாகுமோ. (க௪)

தனித்தனிமுச்சுடரியற்றித்தங்கிய
வனைத்துலகிருளையுமகற்றுநான்முக
னினைப்பருஞ்செல்வம்வந்தெய்தினீழிய
மனச்செருக்கெனுமிருளகற்றவல்லினு. (க௫)

ஏர்பெறுமிருநிதிச்செருக்கைமெய்திடிற்
றோசெவியுடையருஞ்செவிடராகுவ
ரோர்தருமுரைவலோருமராகுவர்
கூர்விழியுடையருங்குருடராவோ. (க௬)

சர்ம்மதிப்புங்கவனிளரிலாநகைத்
தாரையைவிடுக்கலன்றருக்கிவைகலர்ந்
கார்முகங்குழைத்துவிண்காக்கும்வானவர்
போர்முகத்தழன்றுளம்புழுங்கியய்தினுர். (க௭)

விண்ணவர்சோமனைவெகுண்டொரொன
வெண்ணுறவன்பொத்தவறிழைப்பினுந்
தண்ணளிபுரிந்தினிதளிக்ஞந்தாழ்சடைக்
கண்ணுதல்பிராகவிற்கைக்கொண்டெய்தினுன். (க௮)

எயதினரமரருமமரினெற்றெறா
மையுறழ்கண்டனும்வரிவில்வாங்கினு
னுய்யுமேயுலகுபோரொழிப்பல்யானெனச்
செய்யுதாமமைமலர்ச்செல்வனெய்தினுன். (க௯)

புல்லறிவுடையவிப்புலவரோரிகர்
வில்லொடும்போந்ததேகணைவிடுத்திடி
லல்லலுற்றுலகெலாமழியுமின்றென
வல்லியோர்பாகனைவணங்கிக்கூறுவான். (௧0)

சிவசன்மாதாரகையலகமும் புதனுலகமும் கண்டது என

எந்தைமற்றிமையவர்ஞரவன்பன்னியை
 மைந்தினிம்கவர்ந்தனன்மதியென்றேதலும்
 வெந்திறற்கணிச்சியோன்விடுதிநீயெனச்
 சந்திரன்விடுத்தனன்றாராதன்னையே. (உக)

நண்ணியபன்னிதன் கருப்பநர்மறை
 யண்ணறன்முனிவினூல்வீழ்ப்பவாங்கது
 மண்ணிடைவீழ்தலும்வானினேன்கிய
 விண்ணவரொளிகெடவிளங்குகின்றதே. (உஉ)

மங்கையிக்கருவினையுயிர்த்தன்மாசறு
 மெங்குலக்குரவறகோவுவரியேமுடை
 யங்கண்மாலிலத்திருள்பருகுமாய்கதிர்
 திங்களுக்கோவெனந்தேவர்கூறினார் (உ௩)

பூண்சுமந்தோங்கியபொம்மல்வெம்முலை
 நாண்சுமந்தோங்கியநடுக்கமெய்துறச்
 சேண்பயிலமரனாமுனிஷ்செய்தலும்
 பாண்சுரும்பிமிர்மலர்ப்பரமன்கூறுவார். (உ௪)

வெறிமதுக்கலுழியஞ்சேற்றின்மென்சிறை
 யறுபதம்வழுக்கிவீழ்ந்தாற்றுபூங்குழ
 லுறுசினந்தணிதிமற்றெவர்க்குயிர்த்தனை
 செறிகதிருமிழுமிச்சிறுவன்றன்னையே. (உ௫)

தேர்ந்திலன்யாதுநீசெப்புக்கென்றலுங்
 காந்தண்மென்முகிழ்விரல் கூப்பிக்கண்கவ
 றோந்திழையிருட்டுரும்பெறியுந்தண்குடர்
 வேந்தனுக்கீன்றனெனவிளம்பினார். (உ௬)

பைந்தொடிநல்லுரைகேட்டுப்பாற்கதிர்
 சந்திரன்கரங்களாற்றமுவின்புடன்
 மைந்தனையுச்சிமோந்துளமகிழ்ச்சிகூர்
 புந்தியானுமமும்புதனென்றேறுதினன். (உ௭)

ஆண்ணலுமறைந்தனனம்பொற்றாமரைப்
 பண்ணவன்மருவுதன்பதியினெய்தினான்
 நண்ணிலமுகிழ்நகைத்தாராதன்றெடும்
 விண்ணவர்கூரவலும்விசும்பினேனினான். (உ௮)

உருவினும்வலியினுமுவமைவேறிலாத்
 திருமிசூசிறுவனுந்திங்கள்வானவ

னருளொடுக்காசியிலடைந்துநல்லருள்
புரிதருமிலிக்கமொன்றமைத்துப்போற்றினான். (௨௯)

ஒருபதியுயிரம்பருவமுணிகந்
தரியநற்றவமினிதாற்றுமேல்வையிற்
மெரிவையோர்பங்கமர்திங்கள்வேணியான்
மருவுமவ்விலிக்கத்தின்வந்துதோன்றினான் (௩௦)

கார்வரனோக்கியகளிகொள்மஞ்ஞையி
னார்வமோடினிதெழுந்தாழ்க்கண்ணினை
நீருகநெஞ்சகங்குழையமுக்கணை
வார்கழற்சேவடிவணங்கியேத்தினான். (௩௧)

மல்லலந்திருவொடுமகிழ்ந்துவாழினு
மல்லலம்படுகுழியமுந்திமாழ்கினுஞ்
செல்வரின்றாளிலென்சின்தைநீங்கிடா
நல்வரமருள்கெனநவின்னுபோற்றினான். (௩௨)

இறைவனுமுளமகிழ்ந்துடுக்களியாவையு
முறைதருமுலகின்மேல்விளங்கியொன்பதென்
றறைதருகோளிலொன்றுகிவாழ்கெனப்
பெறலருநல்வரம்பெரிதுநல்கியே. (௩௩)

விதியினிற்போற்றியவிலிக்கம்வீறுசால்
புதனெனும்பெயரொர்டும்பொலிகவீண்டெனாத்
ததைமலர்க்கொன்றையான்மறையத்தண்ணிலா
ஊதிமகனிப்பதிவைகினுனரோ. (௩௪)

அவ்வுலகிதுவெனவறைந்துசெல்வுழித்
தெய்வநன்மறையவன்சிறப்பினோங்கிய
கவ்வைசால்கவியுலகினிதுகண்ணுரு
விவ்வுலகியாதெனவியம்பன்மேயினார். (௩௫)

௧௫-வது சிவசன்மா தாரகையுலகமும் புதனுலகமுக்கண்ட

அ த் தி ய ர ய ம் மு ற் றி ற் று.

ஆதிருவிருத்தம்-௫௮௮.



பதினாறு வகை

சிவசன்மா சுக்கிரனாலகங்கண்ட அத்தியாயம்.



கொடியவவுணர்நுதர் தொழங்குவான் பெயர் சுக்கிரனாகும்
படவெவ்வரவமருங்கை சத்துப்பரவைத்திரையினுதித்தெழுந்த
விடமுண்டிருண்டகண்டனருள்மிருதசஞ்சிவினியென் னு
மொடிவீல்விஞ்சையினிதுணர்ந்தவரவோல்க்குவைகினால். (அ)

மிருதசஞ்சிவினியென் னும்விஞ்சையெவ்வாறிவனுணர்ந்தான்
மருவுபெயர்சுக்கிரனென்னவந்தெவ்வாரேறுதுகென
வரியமறைதேர்கலைமுலிவன்கேட்பவறுகால்குடைந்தூத
முருகுவிரியும்பசுந்துளவோனன்பர்வகுத்துமொழிகுவரால். (ஆ)

சூற்றம்வெருவவழலுடீழங்கொலைவேல்க்ககாசுரனென்
றூற்றல்சான்றவவுணனெடுமமரியாருமமினெடு
ரேற்றகலைப்பசுங்குண்டவ்முதலாமவுணரிற்றக்கொழியுச்
சீற்றமிகுமோரவுணர்பதிசென்றுகுவாங்கியம் சினால். (ஆ)

எண்ணிலவுணரமார்விடுங்கணையாலாவிற்றந்தாழிந்தா
ரண்ணலீவந்தளிப்பினல்லாலுய்யெமொழியமெனவுரைப்பத்
தண்ணங்கமலப்புத்தேதோயுவமைமுற்றந்தவீமுறிவன்
றுண்ணென்றேகியமர்க்களத்தெசுடர்லேலவுணனெடுசார்ந்தான். (ச)

வீந்தவவுணருயிர் பிழைப்பியிருதசஞ்சிவினியென்
வாய்த்தவிஞ்சைமறைக்கிழவன்மையைத்துயிலற்றவர்போல
மாய்த்தோரியாருமுடனெழுந்துவடிவாள்விதித்துவாய்ப்படித்துக்
காய்த்துசுழல்கட்டழல்சொரியக்கனன்றாமரிற்கைகலந்தார். (ஊ)

இறந்தோரியாருமுயிரெய்தியிகல்வெஞ்சுமத்தினெதிர்த்தனொன்
றறந்தாழ்நெஞ்சத்திமையோர்கள்வெருவாந்தியுடனறையக்
சிறந்தவிசும்புதளிப்புரக்குந்தேவர்வெருவாநிருத்தினொ
மறந்தாழ்க்கணிக்சிவானவனைவணங்கிச்சிலாதன் மகனுடைப்பால். (ஈ)

ஐயரினதுதிருவருளாலருமாதவத்துப்பரர்க்கவன்முன்
னெய்துமரியவிஞ்சையினுலிற்றந்தவவுணரியாவையு
முய்யச்செய்தானினியமரருய்யொன்னவோறுதலுந்
தையல்பாகன்பார்க்கவனைக்கொணர்தியென்னசாற்றினால். (ஈ)

சாற்றலோடுந்தியருண் முக்கட்பாமன்றாள்வணங்கிக்
கூற்றுமனனும்புறங்கொடுப்புகழினேகியவுணரணி

வீற்றுவிற்றாயிரிந்தோடத்தார்த்துவெள்ளிதனைப்பற்றி
யேற்றுக்கொடியோன்முன்னுய்ப்பவிதையுவனைவிழுங்கினனூல், (அ)

மறுவின்முயற்சியில்லாதமக்கட்போன்றுமாற்றரிய
பொறியின்மாத்ர்தாளாண்மைபோன்றுமரன்மேலன்பில்லார்
நெறியினுற்றுநல்விரதம்போன்றுநிகரில்கவினின்றி
பெறிவேலவுணர்பெருஞ்சேனையொலிவற்றிடரினாழ்ந்தனவே. (ஆ)

வெருவலவுணர்பார்க்கவனைமீட்பவின்னையெனவெகுண்டு
முரசமார்ப்பவனைநரலமுரித்தானைமுன்னடப்பக்
கருவிழுகிறோய்தடங்குமிக்கலையடைந்துகறைமிடற்ற
வரவாபரணன்கணங்கொடும்பொருதானந்தகாசரணே. (க)

அவுணர்க்கிறைவன்விடுகணையாலமர்கணங்கள்வெருவெய்தி
வுவணமுயர்ந்தோன்மயிலூர்தியுடன்வெஞ்சினத்தவேழமுகன்
றவளக்களிற்றுப்பெரும்பாகன்முகலாமமரர்கலைப்பெய்து
புவனமுழுதம்புகைப்படலம்போர்ப்பக்கணையால்புகைத்திட்டார். (கக)

தூர்க்கும்படையால்வளைப்புண்டுதுளங்குமவுணர்வெருவெய்தி
யார்க்குமமலைசெவிமுதல்வந்திசைப்பவடுவெங்களிற்றுரிவை
போர்க்குமமலன்வயிற்றுறையும்வெள்ளிகொளப்புலம்புறறுத்
தீர்க்கவரிதாமிடரெய்திப்போமாறுளத்திற்சிறத்திததார். (கஉ)

சிந்தித்திருக்குங்காலையினந்திங்கட்கண்ணியிறைவயிற்றி
லுநதுதடந்தேரவுணருடன்நேவருடற்றுங்கொடுஞ்சமருங்
கொந்துகமமுந்துழாயலங்கற்கொண்டன்முதலாம்வானவரு
மந்தமில்லாப்பகிரண்டமனைத்துநோக்கியின்புற்றான். (கங)

அன்னநோக்கியொருநூறாண்டியோகமொழியாதமர்வெள்ளி
பின்னரிறைவன்சுக்கிலமாய்விழ்ந்துபெம்மானபுபரவ
மன்னுநமதுசுக்கிலமாய்வந்தவாற்றாற்சுக்கிரனென்
றுன்னையுலகம்புகலவினிதுறைதியெனலுந்தொழுதகன்றான். (கச)

அன்னேனப்பெயரின்புறைவமுலாதறைந்தேங்கரியினுரிபோர்த்த
முன்னேனளித்தவிஞ்சைமுறைகேட்டிபிருகுமுனிபுதல்வ
னின்னேன்காசிரகரடைந்தோரிலிங்கமமைத்துமலர்நூவிப்
பன்னாள்வழிபாடியுற்றிடவும்பரமன்றேன்றக்கண்டிலைல். (கஊ)

உலவாகொடியமுடும்மலமுங்கமுவிப்புலன்களுள்ளடக்கி
யிலையார்கணிச்சிப்பெருமானையிதயுகமலத்தினிதிருத்திக்
கலைதேர்முனிவனெய்யரியின்புணகவாய்மதித்துக்கண்முகிழா
வூலையாதோராயிரம்பருவமரியவிரதமாற்றினனூல், (கஃ)

சிவசன்மா செவ்வாய் வியாழம் சனியுலகங்கண்டது என

ஆற்றமரியதவநோக்கியந்தாமரையின் முகைபவிழத்
 தேற்றம்பரிதியொருகோடியெழுந்தாலென்னச்சுடர்மேனி
 யேற்றுக்கொடியோன்றேன்று தலுமிதயங்களிப்பமழிர் பொடிப்புப்
 போற்றியமர்முடியுரிஞ்சுபொன்னங்கழலின்மிசைவீழ்ந்தான். (௧௭)

தொழுதுவீழ்ந்தமுனிவரனையெடுத்துநமதுசக்கிலத்தின்
 விழையுமகவாய்வருதியென்றுயிருதசஞ்சீவினியென்னும்
 பழுதின்மறையுமளித்திவணீ பழிச்சுமிலிங்கரீன்பேராற்
 மழைகவென்னவருள்கூர்ந்துழற்கட்பரமன்மறைந்தனனூல். (௧௮)

இன்னவிஞ்சையிவ்வண்ணமடைந்தபுகரினுலகமிஃ
 தென்னவிளம்புமுரைகேளவேருநெயினியன்முனிவன்
 முன்னரங்காரகனுலகந்தோன் றலோடுமொழிகென்னப்
 பொன்னாந்திரிரெடுமாயனன்பரதனைப்புகல்கின்றார். (௧௯)

௧௭-வது சிவசன்மா சுக்கிரனுலகங்கண்டதுத்தியாயம்முற்றிற்று.

ஆ திருநிருத்தம்-௬௦௭.

ப தி னே ழா வ து

சிவசன்மா செவ்வாய் வியாழம் சனியுலகங்கண்டது

அ த் தி யா ய ம்.



செவ்வாயுலகிதரிசிந்தியவேல்
 மைவார்விழிமங்கையொழிந்திடலும்
 வெவ்வாளரவஞ்சுடைமீதணியு
 மவ்வானவனற்றவழாற்றினனூல் (௧)

தனைநோக்கியதாழ்சடையோனுதல்ந்
 ப்னிலேவர்வுயர்பார்மிசைவீழ்க்ததுவோர்
 கனிவாய்மகவாயதுகண்டெறிநீர்
 வனைமேகலைமங்கைவளர்த்தனளால் (௨)

மண்மங்கைவளர்த்தலின்மண்மகனென்
 மெண்ணும்பெயொய்தினனீங்கிவனுங்
 கண்ணன்புகழ்காசியடைந்தெறிநீர்க்
 தண்ணந்துறைவானதிசூர்ந்தனனூல். (௩)

வெங்காமமெறிந்துயர்மெய்நெறியிற்
 நங்காவிழைவோடுதவம்புரியப்
 பபாங்காரமுன்மேனிபொடித்தெழலா
 லுங்காரகனையின்னவனே. (௪)

நெறிசேர் தவநோக்கிநீனைத்தருளான்
 மறையோதியமைந்தன் முன்வந்தணுகி .
 பறைவார்கடனஞ்சமருந்தியசீ
 ரிறையோ னுமளித்தனனிவ்வுலகே (௫)
 எய்வோ துதல்கேட்டிளிதேகுதலு
 முனமொர்நகர்தோன்றமுதுக்குறைவாற்
 றனிநான்மறையோனிதுசாற்றுகென
 வினைதீர்கணநாதர்விளம்புவரால். (௬)

வேறு.

புனிமலர்க்கமலவீட்டுறையும்பண்ணவன்
 முனமுலகியற்றுவான்முன்னுபோதவன்
 மனனிடையத்திரிமரிசியங்கிரா
 வெனுமிவ்முதலீனோரொழுவர்தோன்றினார். (௭)

அனையரின்மறைபயிலங்கிராவருள்
 புனையுமாகிரதனென்றுரைக்கும்பொற்புடை
 முனைவனையின்மனைவனுமுக்கண
 னினிதுறைதிம்புனற்காசியெய்தினான். (௮)

அருளினோரிளிங்கமூண்டமைந்தாமீயுய
 ரிருவிசும்புறைதருதேவரண்டினு
 ளொருபதினாயிரம்வருடமோங்கிய
 பொருவருநற்றவம்புரிந்திட்டானரோ (௯)

ஏற்றிருங்கொடிவலனுயர்த்தியானர்வெண்
 ணீற்றொளிபுழுத்ததெண்ணிலவுக்கண்ணியாந்
 னாற்றருந்தவத்தினுக்கிரங்கியாயிடைத்
 தோற்றியாங்கிரதனோநோக்கிச்சொல்லுவான். (௧௦)

அளப்பருந்தவமினிதாற்றியன்பினி
 னுளத்தையிவ்விளிகத்தோடொன்றநோக்குபு,
 தினேத்தலினுலகெலாஞ்சிவனென்றுனைக்
 கிளத்துகொறிவழாக்கேடிச்சிந்நதயோய். (௧௧)

அருளினானீயினிதமைத்தலிங்கப்பேர்
 பொருவருவியாழத்திற்பொலிகுமற்றது
 புரவினர்மலர்கூய்ப்பழிச்சினோலாந்
 தெருளொழிப்புந்தியிற்சிறந்துவைகுவார். (௧௨)

முன்பெருங்குணங்கையுடையவாற்றினு
 முன்பெருங்கருணையின்றியைந்தநாணுநீ

சிவசன்மா செவ்வாய்வியாழும்சனியுலகங்கண்டது என்

பொன்பயிலிருவிசம்பளிக்கும்புகவற்
கன்புடைக்குரவனையாதியிண்டெனா. (க௭)

அந்தா தந்துபிகறங்கியார்த்தெழப்
பைந்தொடியரம்பையராடப்பங்கய
னிந்திரன்முதலினேரினிதினேத்திடச்
சந்தரச்சுடர்மணிமெளலிசூட்டியே. (க௮)

ஊற்றிருந்தழிநராவொழுக்கொன்றையேர்
னேற்றவவ்விவிகத்தின்மறைந்திட்டாரிய
லாற்றல்வாசவன்முதலடைந்துளோலொலம்
போற்றுதம்பதியிடைப்போயிராரோ. (க௯)

ஆதலால்வியாழத்தினுலகென்றாகவ
ரோதல்கேட்டேகுமநெறியிலோர்பதி
திதறக்காண்டலுஞ்சிவசன்மாவிஃ
தியாதெனமாதவன்கணமியம்புமால். (க௯)

வேறு.

அருந்தவக்கிழமைபூண்டகாசிபற்கறன்மென்கூந்தற்
கருந்தடங்கிடந்தவுண்கட்காரிகையதிகியென்னு
முருந்தினமுறுவற்பன்னிமொய்யிருப்பிழம்புசேய்க் குந்
திருந்துசெங்கதிர்கள் பூத்ததின்கரன்றன்னையின்றார். (க௯)

தூயநற்றவஞ்செய்தொட்டாவீன்றருடுணைமென்கொய்கை
யாய்பிழியறன்மென்கூந்தற்சுஞ்சுகைதன்னையன்பிற்
காயழற்கடவுள்சாராய்க்கடிமணம்புரிதல்செய்தான்
பாயிருள்பிழம்புசேக்கும்பரிதியஞ்செல்வன்றானே. (க௯)

மல்லலைத்தெழுந்துவீங்கிமறங்கொர்திணியோட்டுவற்றின்
றொல்லுலகளிக்கும்வைவச்சுதமநுவினையும்வெயய
கொல்சினப்பகடுதூண்டுகூற்றையும்முனைபென்னு
... வின்றார். (க௯)

அன்னவள்வெய்யோன்மெய்யினழல்கதிர்க்காற்றாராங்கி
தன்னிழறன்னையாங்கோரணங்கெனச்சமைத்துங்கா
தின்னணமிருத்தியிவ்வாறியம்பனீயென்றுதாதை
தொன்னகர்க்கேகியன்னோர்க்குற்றவையனைந்துஞ்சொன்னாள் (௨௦)

ஆங்குதகேட்டகாதையழலெழவிழித்துநோங்கி
பீங்கிதுபுரிவர்கொல்லோகற்புடைமகளிரென்னத்
திங்கிழைத்தனமீட்டேகிற்கதிரவன்சீறுமென்றாள்
தாங்கருங்கவங்கள்செய்வானுத்தரகருவிற்சாரந்தாள். (௨௧)

பதனழிசருகுதின் றுபரிதியைமனத்திலுன்னித்
 திலைபூத்தலர்ந்தகொங்கைசெய்தவம்புரியுமேல்வை
 மதர்வைவேளைக்கிசெய்தமாயைமற்றிவளென்றெண்ணுள்
 றதைமலர்க்கூந்தற்சாயாதேவியைத்தழீஇனானே. (உஉ)

சாவனியென்னுமெட்டாமதுவினைச்சனியைவெய்ய
 வேவெனமிளிருமுண்கட்பத்திரையென்னுமானை
 யோவறுமன்பினீன்றுமுன்னவளுவப்பினீன்ற
 மூவரைப்போற்றல்செய்யாண்முனிவொடுமிகழ்ச்சிசெய்தார். (உ௩)

இகழவுமுனிதல்செய்யான்மதுவினிதிருப்பப்பொங்கி
 வெகுளியின்மறல்தாயையுதைப்பத்தாளெடுக்கும்வேலைத்
 தகைவறுமுளத்தாளாகிச்சமனையேபுழுங்கச்சீறி
 மகவின்முண்டுகவென்றுவன்பெருஞ்சாபமிட்டார். (உ௪)

வேறு.

அன்னைமுனிந்தவாறனைத்தூந்தாதைக்கடுங்கூற்றெடுத்தாரைப்ப
 வென்னைசெய்தபிழையென்னமறையாதனைத்தமிழினிதியம்பக்
 கன்னலையதிங்குதலைப்புதல்வார்பிழைப்பினுளங்கனன்று
 முன்னவரியகொடுஞ்சாபமீன்றோர்புகறன்முறையன்றே. (உ௫)

மழைமாளேக்கிகொடுஞ்சாபந்தீர்த்தற்குனதுமலரடியிற்
 புழுவாய்மடுத்துச்சிலதசைகளருந்தியொழிகவெனப்புக்கலா
 விழைதாழ்பொம்மன்முலையணங்கினுள்ளமின்னேயறிவனெனும்
 விழைவாற்றனதுமனைக்கிழத்தியுறையுமிருக்கைமேவினனால். (உ௬)

அன்னமென்னவெதிர்போந்துவணங்குமணங்கின்முக்கநோக்கி
 முன்னரீன்றமக்கொளருமூவர் தம்மைமுனிவுசெய்து
 பின்னரீன்றமக்கடமைப்பெருகுமுவப்பிலளித்திடுத
 லென்னையென்னவுளம்வெருவியாதுமுரையாதிருந்தனளால். (உ௭)

உரையாதிருப்பநிகழ்ந்தவெலாம்யோகினுணர்ந்துகொடுஞ்சாபம்
 புரிவானினைந்தவெங்கதிரோனுள்ளமோர்ந்துபுழுகொழுரு
 மருவார்கூந்தற்செய்தியெலாமறையாதுரைப்பப்பொறையதை
 லருண்மீதுரமுனிவகற்றிமாமன்றன்பாலடைந்தனனால். (உ௮)

இரவியடைந்தென்மனைக்கிழத்தியாண்டையாளென்றுரைத்திடலும்
 பொருவினினதுகதிர்வெம்மைக்காற்றாளாகிப்பெரும்போக
 மருவிதுகருத்தரகுருவிற்றெட்டைப்பரிசின்வடிவாகி
 யரியபெருமாதவமினிதொன்றற்றூரின்முளாவிழையே. (உ௯)

அம்மெலோதியிடத்துறையினழற்றுரினதுகொடியகதிர்
 வெம்மையடக்கல்வேண்டுமென்விடைகொண்டேகிப்பூண்கமந்த

சிவசன்மா சத்தவிருடிகளுலகங்கண்ட அத்தியாயம். அக.

பொம்மன்முலையாங்கிருந்து தவம்புரிதனேக்கியிருள்சீக்குஞ்
செம்மற்கதிர்வானவனவன்பாற்பரியினுருவிற்சென்றடைந்தான். (௬௦)

மருவுபொழுதிற்குழைகிழித்துமதர்க்குங்குவனைக்கருநெடுங்கட்
புரிமென்கூந்தல்யார்கொலெனப்புரியுமருமாதவீங்கி
வெருவியோடப்பின்றொடரும்வேலைத்தாதுமுக்கின்வழிச்
சொரிதலொடுமருத்துவகோரிருவரதனிற்றோன்றினரால். (௬௧)

ஆயகாலேவருவேனின்னன்பயானென்றரும்பெற்றறன்
மேயவுருவிற்றோன்றுதலும்விழைவினாறுந்தவப்பேற்றா
லேயகொழ்ந்தசேந்தனமென்றிரவியோடுமவளிநுப்பச்
சாயாதேவியினிதின்றசனியுங்காசிரகரடைந்தான். (௬௨)

ஆங்குமேவித்தன்னுடைப்பேரதனாலிசீங்கமொன்றமைத்துப்
பாங்கினியற்றுமருந்தவதானெடுவெண்டிக்கட்பைகண்ணிக்
கோங்கமுலையாளொருபாகன்புரியுமருள்மேற்கொண்டுவகை
யோங்குவெய்யோன்றருபுதல்வனிநிதினுறையமுலகிதுவே. (௬௩)

கங்கையெறிநீர்த்தினாகொழிக்குல்கடவுட்காசிரகருறைய
மங்கைபாகன்சினகரத்தின்றென்பாள்மருவிவீற்றிருக்கும்
பொங்குகதிர்வானவனின்றசனிப்பேரிடங்கம்போற்றுமவ
ரங்கனுலகிலெஞ்ஞான்றுமழியாப்பெரும்பேறடைகுவரால். (௬௪)

என்றுகூறுமுனாகேளாவேகுநெறியிலம்புலனும்
வென்றபெருமாதவொழுவருறைதனேக்கிழிகளிப்பக்
கன்றுசினவெங்குறும்பெறிந்தமறையோரிவரர்கழறுகென
மன்றல்கமழ்ந்துழாயலங்கன்மாயனன்பர்வகுத்துரைப்பார். (௬௫)

கள-வது சிவசன்மா செவ்வாய் வியாழம் சனியுலகங்கண்ட

அத்தியாயம்-முற்றிற்று.

ஆதிருவிருத்தம்-௬௪௨.

பதினெட்டாவது.

சிவசன்மா சத்தவிருடிகளுலகங்கண்ட அத்தியாயம்.

அருந்தவம்புரியுமீக்கிவரையாய்மறை
திருந்துமேழிருடிகளென்றுந்தேமல
ரிருந்துலகியற்றுமேழ்பிரமொன்னவும்
விநிந்தநாற்கேள்வியோர்விளம்புவாசரோ. (௬)

மலந்தலைலம்புகழ்மீசியத்திரி
புலகணற்புலத்தியன்கிரிதுபோற்றரு

மிலகுபேரங்கிராவசிட்டனீங்கிவர்
 நலனுறுபன்னியர்நாமங்கேட்டியால். (உ)

தேசறவிளங்குசம்பூகிதேவரும்
 பேசநுசூயைவான்சமைபிரீதிமற்
 ரேசைபோஞ்சந்தகிமிருகியோங்கிய
 வேசிலாக்கம்பருந்ததியென்றேதுவார். (உ)

அருமறைநூற்பொருள்வடித்தவந்தணன்
 பொருவறுமுலகெலாம்புனிதமாதவர்த்
 தருகிரொன்றிசைத்தலுமவருந்தண்புனர்
 றிநாதவழ்காசியிற்சென்றுமேயினார். (ச)

தம்பெயராரற்கழிலிங்கந்தாபித்தோ
 ரும்பர்வேட்டவியுணத்தவமுன்றலும்
 வம்பவிழலங்கலங்கொன்றைவார்சடை
 நம்பன்முன்றோன்றியிவ்வுலகைநல்கினான். (ஊ)

இருடிகள்பன்னியரொழுவர்தம்முளங்
 கருணைசாலருந்தகிகடவுட்கற்பினைத்
 திருமறுமார்பனுமயனுஞ்செல்வியு
 முருவுடைவாணியும்விழையவோதுவார். (க)

முப்புரிநூலணிமுனிவரேத்திய
 மெய்ப்பொருளிலிங்கத்தைவிதியிற்போற்றுவோர்க்
 கெப்பொருளெய்துதற்கரியமற்றவர்
 செப்பரும்பிரமநற்பதத்திற்சேர்குவார். (ஏ)

க.அ-வது சிவசன்மாசத்தவிருடிகளுலகங்கண்டஅத்தியாயம் முற்றிற்று.

ஆ திருவிருத்தம்-சூசூக.

பத்தொன்பதாவது.

துருவன்செய்கை அத்தியாயம்.



ஏனவுரைத்தேருழிமேருவுச்சியிற்
 கனைகதிர்க்கயிறுகைப்பற்றிக்கண்கவர்
 தனியொளிபரப்பியசோகிசக்கரந்
 துனைவினிலியற்றுவான்யாவன்சொற்றிரால்.

என்றருமறையவனியம்பவிர்துழாய்
மன்றனூறலக்கலம்பரிதிமார்பினுள்
பொன்றிகழ்திருந்தடிபோற்றியைம்புலன்
வென்றசீரடிவயர்விளம்பன்மேயினூர்.

(உ)

வேறு.

பைத்தோங்குமாயிரவாய்ப்பாம்பின்முடிக்கிடந்தபுவிபரிக்குந்தெண்ணீர்
முத்தாரந்தயல்வருந்தோட்சுவாயம்புமனுவாயமுரிவேலா
னுத்தானபா தனெனுமொருமகவையுவுப்பினெடுமீன்றானன்னேனூன்
மைத்தாழ்ப்பூங்கரியகுழற்சுருதியொடுசுந்தியையும்வதுவைசெய்தான். ()
கன்னல்பசுந்தேனெழுசுகனிபமுத்தாலனையமொழிக்காலவேற்கட் [ல்வி
பொன்னவிருஞ்சனைக்கணிந்தபொம்மன்முலைச்சுருதியெனுமபுரைதீர்வ
யன்னவளுத்தமனென்னுமகவீன்றாள்சுந்தியெனுமறன்மென்கூந்த
லெந்நிலமும்புகழோங்கவீங்கிவனையருந்தவஞ்செய்தினினீன்றான். (ச)

மைதோய்ந்தமதர்நெடுங்கட்சுருதியருண்மைந்தனைத்தன் மடியின்
வைத்து நெய்தோய்தவடிவேலானிரையுனைமானரியணையினிருக்குமே
ல்வை, யையேந்தாமகல்குற்சுந்தியுந்தன் மகவினைநல்லணிகள்பூட்டிக்,
கொய்தாமம்புனைந்துய்ப்பவவனுமபோய்த்தாதையடிசுறுகினே. (ஐ)

சென்றடைந்தமழலை மொழிக்கிண்கிணிக்காற்றளர்நடையரிறுவன்
போந்து, வென்றிவடிவேல்வேந்தனரியணைச்சென்றேறுதலும்வெகுண்
டுநோக்கிக், குன்றிரண்டுதாங்கியெழில்கனிந்தொழுசுகம்பகப்பூந் கொம்ப
பரன்னொள்கண்றுசினத்தொடுமீவேந்தன் மடியேறலெனவிலக்கிக்கனன்று
சொல்வாள். (ஈ)

நன்மரபுதனிற்றேன்றியரசன்மணிமுடிக்குரியநங்கையாய
வென்வயிற்றிற்பிறவாமற்பொறியில்லாளவயிற்றினியைந்தமைந்தா
மன்னுறையுமரியணையிலேறகாதெனவுரைப்பமைந்தன்மாழ்கித்
தன்னமர் தாய்மருங்கணைந்து தளர்வோடுயிவையனைத்துஞ்சாற்றினானே.

உரைக்குமகவினைத்தனதுகுறங்கிருத்திமெய்தமுவிபுச்சிமோந்து வ
ரைத்தடந்தோண்மன்னவன்மன்மனைவியரிற்றலைமைபெறுமாட்சிதன்னு
ல், விரும்பமுறுதன்புதல்வற்கல்லா திவ்வரசரிமைமேவாதென்னுஞ், செ
ருக்கினுரைத்தனளவள்போற்றவம்புரியாவெஃபமெவன் செய்வதென்
றான். (அ)

அருந்தவத்தாம்பெறலரியவரசரிமையாங்கவள்செய்தடைந்தாளொ
ன்னில், வருந்தியருந்தவமாற்றிவானவர்க்கும்பெற்றக்கரிதாய்வயங்குசோ
தி, திருந்துமுயருலகடைவன்விடைதருதியெனவிருதாட்சென்னிசேர்த்
தான் பொருந்துதினைக்கடற்பிறந்தவமுதனையமழலைமொழிப்புதல்வன்
றானே. (ஆ)

இருநாங்குபருவமின்னுநிறைந்திலதுநெடிபுகொணிடையிற்போகி
 யொருவாதுதவம்புரிதற்கொன்றுமோநிற்பிரிந்து மும்யேவன்கொல்லோ
 வெருவாவுள்ளுயிர்ப்பதைப்ப மாற்றவடிமொழிவிடத்தால் வெதும்புவே
 னின், னரிதாயமழலைமொழியமிழ்தருந்தாதாற்றுவன்கொலந்தோவென்
 றுள். (க0)

அளியரற்றுநறுவகூந்தலிவ்வண்ணமழுதாற்றியவலங்கூரத்தொளி
 பழுத்ததண்பணையிற்றுள்ளுகயல்செழுங்கமலப்பொகுட்டிற்றுஞ்சும்,வ
 ளவயல்குழ்நாடொருவிமழலைமொழிக்கிண்கிணிக்கான்மைந்தனேகி, மு
 ளியிரில்சுழ்கொடுங்கானில்வெருவருமோர் தவமினிதுமுயலுமேல்வை

அழலூட்டிப்பின்னுகருமறுதொழிலேழ்முனிவரராண்டடைந்திக்
 கானத், துழைவேட்டுத்தவம்புரிந்தாயாராயெனவவர்தானுவப்பினே
 த்தி, மனழயோட்டுகொடைத்தடக்கையுத்தானபாதனருண் மதலையெ
 ன்றான், குழையோட்டிக்குமிழ்மறியுங்கொழுங்கயற்கட்கூந்தியுருள்முர
 ன்றானே. (க1)

உடைகிராநீர்க்கடல்வலயம்பொதுநீக்கித்தனிபுரக்குமுரவோன்மை
 ந்த, னெடிபுகொணிடையிற்போந்து தவம்புரிதறகுறறதெவனிகழ்த் துகெ
 ன்ன, வடலரியாசனத்திருக்கைமறுததனடாயாங்கதனாமரரியார்க்குந்,
 தொடர்வரியபதம்பெறுதற கடைந்தனனியான்பெறுமுறைநீர் சொல்க
 வென்றான் (க2)

கன்னிநறும்புகுந்துளவின்சுழையலங்கறுயல்வருதோட்காயாமேனி
 முன்னவன்பொன்னடிபோற்றின்முடியாதபொருளுளவோமுருகுநாறிப்,
 பொன்னவிர்பூர் தாதவிழ்க்கும்பூங்கமலப்புத்தேனாமறுவுமன்னேன்
 மன்னுருவாகியவெழுத்தோரீராறுவின்மெவர்க்குந்தலைவரானார். (க3)

கன்னியிளம்பசுந்தாற்றுக்கதலிவுண்மவிளிம்புமித்தகழனிநாட்டு
 மன்னுநருந்தவம்பேற்றின்வருபுதல்வவுலகாந்தமாயோன்செய்ய,
 டிபான்னடினையினதிதயப்பூங்கமலத்தினிதிருத்திப்புலவர்யார்க்கு
 முன்னரியபுதம்பெறுதிபென்வுரைத்துக்கடவுண்மனமுனிவர்போனார்.

கூட-வது தருவன்செய்கைஅத்தியாயம் முற்றிற்று.

ஆ திருவிருத்தம்-ககச.



இருபதாவது

துருவன் தவஞ்செய்த அத்தியாயம்.



துருவனாண்டகன் றுமதுவனத்தெய்திச்சுடருமிழொருமணிசிடந்த
திருமறுமார்பன்கழலினைநீனைந் துதிகழொளிதிசையெலம்போர்ப்ப
வரியமாதவமொன்றியற்றலும்வெருவியார்பதமடைவதற்கின்றே ன்,
புரிசுவதிதனைக்கெடுப்பனென்றமரர்புங்கவுன்புந்தியினோந்தான். (க)

கருங்கயன்மருட்டிக்கடைக்குழையெறிந்துகாலவேல்பொருவுவாட்
டடங்கணரம்பையர்குழாத்தோடளிவிருந்தயருமைநனைக்கிழவனைவி
டுப்பிற், நிருந்துமென்மழலைச்சிறுவனாகையினாற்கலவியிற்சிறதைசெய்தி
லன்மேல், வருந்தினெஞ்சழிவானலகையாலென்றுவன்பெரும்பேய்க்க
ணம்விடுத்தான். (உ)

விடுத்திவங்கனற்கணலகைமற்றெவையும் வெருவரலியற்றவும்
வெருவான், ஈடாப்படைத்திகிரியண்ணன்மேலன்பின் றுரைவுகண்டாங்
கொர்பேய்விரகா,லடுத்தவனன்னையுருவுகொண்டெய்தியரும்பெற்றகு
ரவுன்றனையான், கெடுத்தியிர்வாமேழெனெமருட்டிடவுங்கேழலாணு
தளங்கிலைல். (ஈ)

மழலைஞ்சிறுவனருந்தவம்புரிபுமனவல்லோக்கியுண்ணடுங்கி, யழ
விழிப்பகூஉத்தாட்குளிமற்றியாவுமமரர்கோன் மருங்கணைந்தெம்மா
விழைவொடுஞ்சிறுவனருந்தவம்புரிதல்கெடுக்குமாற்றிநெனவிளம்பு, வ
ழையுறுமமரர்குழுவொடுமலரோணுறையுளினெல்லையினடைந்தான். (ஐ)

தாளதாமரையிலரசவிற்நிருக்குஞ்சதுமுகக்கடவுளைவணங்கி
வாளராமுடியிற்கிடந்தபார்பரிக்குமனுசுவத்தேதான்றலாங்கியற்று,
நீளிருந்தவத்தாலார்பதம்பெறுவானினைந்தனன்கொல்லெனிகழ்த்து
வாமுதம்பதத்தில்தீழைவிலன்மேலாம்பதம்பெறுமருத்தியினடைந்தான்.

ஆங்கவன்மேலாம்பதம்பெறுநீவிரனுடந்திடுபதமெவற்றினுக்கு,
நீங்கருமுறுதியுத்திடுமென்னநான்முகனிகழ்த்தலுமகிழாப்
பூங்கழல்வணங்கியமார்தம்பதத்திற்போயினாதுருவனாண்டியற்ற
திங்கறுதவத்தாலுளமகிழந்தருள்கூர், செங்கண்மாலவனுழைச்சேர்ந்தான்.

களைகடல்புழையுழையமக்தெரிந்துகடவுளங்கின்னமுதனித்தவ
னைதுமாம்பலங்கறுயல்வருத்தடந்தோண்டிரகதவண்ணனைநீரக்தி, நினை
வருமனைழைவிறகன்பனிதுங்கெஞ்சகங்குழைத்தெருக்குருக, விழைப
கங்கையர்ந்தோரிதயம்விட்டகலமென்மலர்ச்சேவடிபணிந்தான். (ஏ)

சுவலயம்பொதிந்தசூகாகழன்முளரிவணங்குறுசுமரணையெடுத்தாங்
 சுவகையங்கடல்வாய்மடைதிறந்தென்னவுளங்கவர் முகிண்கைபுரிந்துன்
 ரவமினி துவந்தேம்வேட்டனயாவுந்தருசுவமியம்புதியெனலு
 வைவயறநோற்றவரசிளங்குமரணாணற்பழிச்சுகின்மனனால். (அ)

உ-வது துருவன் தவஞ்செய்த அத்தியாயம்-முற்றிற்று.

ஆ திருவிருத்தம்-கௌ உ.

இருபத்தொன்றாவது.

துருவன்பதம்பெற்ற அத்தியாயம்.



சூகாகழலமரர்கணத்திலிந்திரன்கோட்களிற்பரிதிவானவனி
 யுரைபெறுமுலகினான் முசனுறையுமுலகநீயுடைதிரைக்கடலிற்
 றிரைகொள்பாற்கடனீகடவுண்மாநதியிற்றீம்புனற்கங்கைநீயுயர்ந்த
 வகைகளிலீமயப்பொருப்புநீயாலின்வளமிகுசுரபிரீயாமால். (க)

அரியநான்மறையிற்சாமநீயெழுத்திலகரநீயருமறைப்பொருளிற்
 புரைதபரின்றவுபரிடதமுநீவேள்வியிற்புரவிறன்மகநீ
 வினாவிலீவளிநீவருணமோர்நான்கின்வேந்தனீமருவியகரணத்
 துரைபெறுமனநீபூதமோகைந்திணைக்கருவிசம்புநீயாமால். (உ)

ஊதியமதனிவருமகப்பிபறமுதியநீயுகநான்கி
 லாதியாமுகநீதருக்களிற்சிறந்தவரசுநீயுடுக்களியாவையினு
 மேதகவிளங்குபூசநீபுல்லிற்றருப்பைநீவிழையுநன்பொருளின்
 மாதநீகருமமனைத்தினுஞ்சந்திவந்தனைமற்றநீயாமால். (ஈ)

கொடிகளிற்சோமக்கொடியுநீயுலகங்கூறியயோகமோடொட்டி
 லொடிவறுபிராணயாமநீபுவனமனைத்துநீயெனவுவந்தேத்தி
 யடிமலர்தொழுததுருவனைநோக்கியாய்பிழிக்குறுந்துளிபிளிற்றுங்
 கடிமழ்ப்படலைப்பைந்தழாயலங்கற்கடளிறவண்ணனிதுரைப்பான். (ச)

கழிபெரும்பதங்கனெவற்றினுமேலாம்பதமுறக்கருதினையுணர்ந்தேம்
 விழைவுறுபூதமியாவையுமன்னமயத்தினின்மேவுமவ்வன்ன
 மழையினிற்றேன்றுமம்மழைதனக்குமருவுகாரணமெனவினக்கு
 மொழுக்கொளிச்சடரோனவன்முதற்கோணாட்களுமும்பரிணலவும். (அ)

காற்றெனுங்கயிற்றின்விக்கியுள்ளொளியகமங்கெனவிடையறுதுழலு
 மாற்றருஞ்சோதிச்சக்கரத்திரித்துவடவாழுகட்டி லுன்றாயே
 டாற்றலினிருத்திகற்பமொன்றிதக்குமமகதியுயியாணுமற்றீதனை
 யேற்றுயர்கொடியோளருளிணலடைந்தேனீகிதுரினக்கவித்தணுநால். (ஆ)

சலந்தர் னுடலம்பிளப்பதற்கிறைவன்றாமரைத்தாளினுலமைத்த வலம்படுதிரிபெறுவதைவிரும்பிவைகலும்வண்டுபாண்மிழற்ற வலர்ந்தசெந்தோட்டுக்கமலமாயிரங்கொண்டருச்சனைபுரியுழியொருநா னிலங்கிதழ்க்கமலமொன்றிலாதென்கணிடந்தவனடியினிட்டனனூல் (எ)

துகிர்விழுதோட்டிப்படர்ந்தெனக்கிடந்ததூய்சடையண்ணலுண்மகி ழ்ந்து, திகிரியம்படையன்றளித்தனைதனூற்றெண்டுகைக்கருங்கடற்புவி யு, மகலிருவிசும்புபாதலமுமுதுமளித்தனைனினக்குபானளித்த, புகல ரும்பதமுநிலைபெறவேண்டிழ்புராரியினருள்பெறவேண்டும். (அ)

காளமுண்டிருண்டமணிமிடற்றெந்தைகாசியிற்கார்ந்திகைமதியி னுள்விழுவயர்தறொழுவதற்குளத்தினயந்தனைவருநீர்பென்னு நீளிருந்தவஞ்செய்துருவனோடலக்கனையியோனெறுழ்வலிக்கலுமுன் றேளரிடைப்போகிக்காசியினெல்லேதோவறுழியதனினின்றுழிந்தான். (இ)

துருவனோடேகித்திரைபொருங்கடவுட்டீமணிகன்னிகைபாடி யுருகியுண்ணெகிழக்கண்பனியுருப்பவுவகையின்மெய்ம்மயிர் பொடிப்பக் கருமணியனையநுருமிடற்றெந்தைகளைகழற்சேவடிவணங்கி யரிதுனோலிலிங்கமிவ்வுழியமைப்பினதன்பலனளவிடலரிதால். (க)

என்றினிதுவந்துமழகதிர்விரிக்கும்பொற்றுலிலெழின்மருங்ககைத் து, மன்றலந்துளவோனுரைத்தலுந்துருவன்வயித்தியநாதர்தம்மருங்கி னென்றியவுளத்தோடிஸங்கமொன்றமையாவுஞற்றருந் தவமினிதாற்ற க்கொன்றையங்கண்ணிப்படர்ச்சடைக்கூத்தன்விழைவொடுமாங்குவந்த டைந்தான். (கக)

பழிபடுபுலன்களடக்கிநீநோற்றபரிசினுழிபுவலிப்பதத்தி னழிவுறாதிருத்தியெனவரநல்கியாநிபம்பரமனேசுகலும் விழைவொடுந்துருவனிப்பதமதனின்மேவிவீற்றிருந்தனன்பசிய [ன் கழையிசைத்தாவின்கணங்குவித்தருளுங்கண்ணனுந்தன்னகரடைந்தர்

துருவனோடமைத்தவின்கமேத்திடுவோர் தூயநன்சரிதைகேட்டரு ள்வோர், திரைபொருதுருவகுண்டநீர்க்கரையிற்றென்புலத்தவர்கடன்க ழிப்போர், விரிதிரையளக்காசேறுபட்டொழிய மென்புனன்மொண்டு கொண்டெழுந்த கருமுகில்வினர்ப்பனிருள்படுமேனிக்கண்ணன்வாழ்ப தத்திலவீற்றிருப்பார். (கக)

உகவது-துருவன்பதம்பெற்ற அத்தியாயம்-முற்றிற்று.

இருபத்திரண்டாவது.

சிவசன்மர் மகலோகமுதல் நாலுலகங்கண்ட

அத்தியாயம்.

என்னத்துருவன்சரிதையெல்லாமியம்பியேகுமநெறியிற்
முன்னவரியமகலோகந்நோன்றோக்கிச்சிவசன்மா
மன்னுமுலகமிய: தெனலுமறங்கூரவுணர்மிடல்சாய்த்த
பெர்ன்னத்திகிரிவலனுயர் ததபுத்தேளடியாபுகலுவரால்

(க)

இனையலோகமகலோகமிதனிநறவமலிதுளவம்
புனையுங்கடவுள்பதம்பணியோர்கற்பகாலம்பெர்ருந்துவரென்
றனையோருரைப்பமுன்றோன்முலகமியாதிங்கறைதிரைச
சனகாதியர்வாழ்சனலோகமிய: தென்றுணர்ச்சாற்றினரால்.

(உ)

எஞ்நெறியிலோருலகந்நோன்றலோமியாதெனலும்
யோகினிருந்தோரோதிங்களுண்டித்தோரொருபருவ
மாகம்வருந்தவ்மையாமலுறைவோருதிர்ந்தசருகயில்வோர்
மோகமெறிந்துமூச்சவித்தோர் திகட்கொருகாள்முச்செறிவோர்.

(ஈ)

இன்றோருறையுந்தவலோகமீதென்றியம்பியேகுதலு
முன்றோருலகமெதிர்நோன்றமுளரிப்பொகுட்டின்வீற்றிருக்கு
மன்றோலுலகமென்மொழியாவன்னமுயர்த்தமறைக்கிழுவன்
பொன்றார்கமலச்சேவடிகள்போற்றலோமெவன்புகல்வான்:

(ஊ)

வேயுலாவின் கணங்குவித்துவெற்பொன்றேந்தியினிதளிக்குங்
காயாமலரின்றம்பமுத்தகமலக்கண்ணலுவந்துறையு
மாயாபுரியினிறந்தகனலவமுத்தற்கரியவெவ்வுலக
மேயாதானக்குநீரினைப்பினெழுதாமறையின்பொருளுணர்ந்தோய்.

(ஊ)

ஆடகேசனுறைபுவனமதனிற்சிறந்ததிலாவளித¹
நீடுதரங்ககடலுடித்ததீவோரேழுநிகரெறிந்த
பிடார்சம்புத்தீவதூளிற்பிரித்தகண்டமொன்பானில்
வீழ்ப்பரதகண்டமொன்றேகருமபூமியெனவிளங்கும்

(ஈ)

கமைசேர்மற்றைக்கண்டமெட்டிற்கன்மன்போகக்குறைதுகர்வா
ரிமயத்தென்பாலொன்பானாயிரமென்றோதுமியோசனயி
னமையுமிமையவிந்தத்துளமைநீரிலம்புண்ணியபூமி
யமுனைந்திக்குங்ககைக்குமிடையாநிலமந்தர்வேதி.

(ஈ)

அண்டத்தினள்ளவுகூறியதுமாலுக்குமுடிசூட்டியதும்அகூ

பொருவில்கடவுணிலக்கட்டம்மிற்புக்குக்குருக்கேத்திரஞ்சிறந்த
துரைசானையிசாரணியங்கதனிநிறந்ததொலக்குருமெந்
நினைசேர்பிரபாயையங்கதனிநிறந்ததனிற்றெய்வநீர்நீர்
கரைசேர்க்கைக்குட்டிடநமகாசிப்பதியேசிறந்ததால்.

(அ)

அன்னவாற்றாலாங்கிறந்தோர்முத்தியன்டவாருமறையோய்
நன்னதுள்ளம்விழைந்ததுவுமென்முணர்ந்தேனெடுமாயன்
றன்னையேத்துமடியர்நினக்குரைப்பொனலுநதாழ்த்திறைஞ்சி
மன்னுகணங்கொடுமாயப்பதத்திற்செல்வாவழிக்குண்டான்.

(ஆ)

உஉ வது சிவசன்மா மகலோகமுதல்நாலுலகங்கண்ட

அத்தியாயம்-முற்றிற்று.

ஆ நிருவிருத்தம்-ககச.

இருபத்துமூன்றாவது.

சிவசன்மாவுக்கு அண்டத்தினள்ளவுகூறியதும் மாலுக்கு

முடிசூட்டியதுமாகியஅத்தியாயம்

எடந்தயோசனை யெக்குணை யெந்நுண்கடப்பான்
கிடங்கயோசனைமுத்தியென்றகடைருவன்கிளர்கொள்
முடன்முமுக்குறும்பெறிந்துயர்போகினிநாளு
மடைந்தவந்தணன்கேட்டலுமாங்கவரறைவார்.

(க)

ஏழ்தடங்கிரியேழ்பொழிலேழ்பெருந்திவு
மாழ்பெருங்கடலெழுடையவனியெனல்லே
கேழ்கிளாந்தசெங்கதிர்வன்கிளர்வெயிறகற்றை
சூழ்கிடந்தனவெத்துணைசொல்லினத்துணையே.

(உ)

அன்னபூதலத்தும்பரினலர்கதிர்ச்செல்வன்
மன்னுமண்டலமிலக்கடலியோசனைமதிக்கடவு
டுன்னுமண்டலமதனின்மேலத்துணையதன்மேன்
மின்னுதாரகைமண்டலம்விளம்பினற்றாமல்.

(ஈ)

ஈதின்மேற்புதன்மண்டலமிலக்கமோரிரண்டா
மோதுகக்கிரனுலகதன்மீதிரண்டிலக்கங்
கோதில்சேயுலகத்துணைகுணிக்கின்மேலதனின்
மீதுபொன்னுலகத்துணையோசனைவிளம்பும்.

(ஊ)

இதனின்மேற்சனிமண்டலமிலக்கமோரிரண்டாங்
கதனின்மேலெழுமுனிவரமரந்தினிதுறையுந்

துதிக்கொண் மண்டலமிலக்கமொன்றதனின்மேற்றுருவன்
பதமிலக்கமொன்றியோசனையாமெனப்பகர்வார். (கி)

வேறு.

பூதலத்தின்மேற்பதினீந்திலக்கமாகும்புவலோகமதனும்பர் சுவரு
லோக, மேதமறுமெண்பத்தைந்திலக்கமாகுமிதனின்மேன்மகலோகமிர
ண்டுகோடி, யோதுசனலோகமதன்மேலெண்கோடியும்பரிற்பன்னிரு
கோடிதவலோகஞ்சீர், மேதகையவாங்கதன்மேலீரெண்கோடிளங்கு
றுசத்தியலோகம்விளம்புங்காலே. (கி)

ஆங்கதன்மேற்பிரமபதமூன்றுகோடி யதன்மேன்மாயவனுலகமூ
ன்றுகோடி, யோங்குமதன்மேற்புனிற்றுத்திங்கள்வேணியும்பர்பிரானு
றையுலகநான்குகோடியீங்கிதன்மேலிவைமூடுமண்டப்பித்தியொருகோ
டிநிலமுதலாயீறுகாறு, நீங்கருமைப்பதுகோடியாகுமேலோர்நிகழ்த்தி
டுமியோசனைமறைநுனெறியிணீன்றேய். (கி)

ஒதியவிம்மூதுலகமனைத்துந்தோன்றவுலப்பரியதிருவருளாலினிது
நின்று, காதுலுடன்காத்தழிக்கும்விச்சைக்கென்றுங்காரணமாய்க்கார
ணதீதமாகிச், சாதல்பிறப்பிவையின்றியநாநியாகித்தற்பரமாய்த்தனித்தி
கமூமவனெதண்ணீர்ச்சீதநெடுந்திணைக்கங்கைபுடைசூழ்காசித்திருநக
ரில்வீற்றிருக்குஞ்செவ்வன்றானே. (கி)

துங்குமெயிலொருமூன்றுமெரியமூன்னந்தூநகைகோட்டியபரம
ன்சுடர்செய்நேமித், தாங்கியசெந்தாமரைக்கட்டேவைநோக்கிச் சராசர
ங்களனைத்தினுநீநானேயாகி, நீங்கரியமுத்தொழிலுமியற்றுக்கென்னரி
றையுனைமானரியணையிலினிதினேற்றி, யோங்குகதிர்நவமணியின்முகடு
வேய்ந்தவொழுக்கொளிச்சாய்மரைகளிரண்டுவப்பினல்கி. (கி)

பழவயிரச்சலாகையொருகோடிவேய்ந்து பாயிருள்சீத்தொளிர்
காம்புகொளுவிச்செய்ய, வழலுமுழுமணகுயின்றமகுடஞ்சேர்த்தியா
யிரமியோசனைபரப்பினளவைத்தாகு வழுவுறுநூற்கடல்கடந்தெய்வத்
தச்சன்மனத்தினுன்மிகவருந்தியினிதிற்செய்த, முழுமதியினெழில்கவற்
றிநிலவுகாலுமுத்தநெடுந்தனிக்குடையொன்றுவந்துநல்கி. (கி)

புலவுகமழ்சுடரிலேவேலமர்விஞ்சைப்புரவல்கின்னரரியக்கர்சித்
தர்நாகர், குலமகளிரொருகாழ்முத்தனிந்துவீங்குகொம்மைமுலைப்பொ
றைசுமந்துகுழைந்துதேம்பி, யலமருநண்ணிடைவருந்தநடிப்பவின்
ணைஞ்சல்செய்தலர்மாரிபொழிந்துபோற்ற, மலைமகன்செழுங்கரத்
தாற்கலல். கன்பூட்டிமலர்மகனையாங்கவன்பாலமைப்பமன்றே. (கி)

அண்டத்தினளவு கூறிய துமாலுக்கு முடிசூட்டிய தும்புகை

பொழிகதிர்வித்திலங்கொழிக்கும்புணரியேழிற் புரிவளைகு லுளைந்த லறிமுத்தக்காலு, மொழுசுபுனற்கக்கைமுதன தியிற்தெண்ணீ ரொள் ளொளிப்பொற்குடத்தேந்திமுறையினுட்டி, மழகதிருமிருளவெயிற்கற் றைகாலுமணிமவுலிசூட்டிமலர்ப்பொசூட்டின்மேய, பழமறையோன்மு தலமரரியாரும்போற்றிப்பணிகவெனமதுமலர்த்தாட்பணிதல்செய்தார்.

குழந்தைமதிக்கோடுரிஞ்சமுனைவாய்விண்டு கொழுநறவுகொப்பனி க்குங்கொன்றைமலைத், தழங்குதிரைப்புனற்கக்கைபசும்பொன் றூற்றுந் தன்மையெனத்தாதுகுக்குஞ்சடிவத்தெம்மான், முழங்குதிரைப்பாற்கட லினடுவட்டுஞ்சமுசூத்தன்முகநோக்கியறம்பொருளோடின்பம், வழங்கு தீர்யெவ்வுயிர்க்குமுத்தியாமே வழங்குதுழும்மலவெறிந்தமதியினோர்க் கே.

(க௬)

ஆற்றல்வடிவாட்டடங்கையவுணராலுமகல்விசும்புதனிப்புரக்குமமர ராலு, மாற்றரிதாயெவ்வுயிர்க்குமபக்கஞ்செய்யு மாயைநினக்களித்தன மெம்மிடப்பாளியே, யூற்றிருந்தாநறவொழுசூந்துளவத்தாரோயுனையிக ழ்ந்தோரெமையிகழ்ந்தோரெவ்வனவோதி, யேற்றையிருங்கொடியுயர்க்த கக்கைவேணியிறைவனுநீர் தடங்கயிலையெய்தினுணை.

(க௭)

பொறிவரிவாளரவுபடப்புடைக்குஞ்சீற்றப் புள்ளரசுவலனுயர்த்த பூவைவண்ணன், மறியிளமான்கரத்தேந்துமண்ணல்செய்யமலரடி தன் மனத்திருத்திமகிழ்ச்சிகூர்ந்து, பெறலரியவைகுத்தத்தடைந் துநீந்தேன் பில்குபொலந்தாதுக்குந்தருவினீழ, லுறைதருவானவர்ப்பேணியவுணர் ச்செற்றாக்குறைந்தனனான்மறைதெரிந்தவுணர்வின்பிடிக் கோய்,

(க௮)

முதுலகினிலையனைத்துமொழிந்தோமீளாமுத்திபெறுந்தன்மையினி மொழிவல்கேட்டி, திதறுமாயாபுரியினுடலீத்த செய்தியினுல்லைகுந்த த்தினிதுமேவிக், காதுலுறுமரமகளிர்குமுதச்செவ்வாய்க் கதிர்முறுவலி ன்னமுதங்களிப்பமாந்திப், போதுறைநான்முகன்பாண்டி லோராண் டெல்லையுத்தேளிர்டிபரவப்பொருந்திவாழ்வுரய்,

(க௯)

உஉ-வது சிவசன்மாவுக்கு அண்டத்தினளவு கூறிய தும் மாலுக்கு

. முடிசூட்டிய துமாகிய அத்தியாயம்-முற்றிற்று,

. ஆதிருவிருத்தம் ௭௧0.

அகத்தியர் முருகீனையடைந்த அத்தியாயம். ௯௩

நின்றலுமுன்னைக்கிழவுருநீத்துநிருமலனுருகினையெடுத்த
 தெற்றெனலோடுமிளங்கைகோட்டியிங்கிவகீமுற்பவமுதனிற்
 கற்றுணர்சுபாசுப்பெயர்மறையவன்றன்சுன்னிகைசுபானையென்புந
 ணற்றவம்புரிபுநடித்தருவிவனோமணந்துதன்னொருலந்ததனால். (அ)

கைம்மைமாயிவருமந்நெறிவழாதுகடவுளர்ப்பேணியெஞ்ஞானு
 மும்மையிடுறொற்றவருந்தாப்பேற்றலுரவுத்தோள்வழுதிதன்மகளா, யி
 ப்மைய் ஹுதுததன்மனைவியாயினனீ யிறந்தமுற்பலத்தினிலவளங்கூர்
 செழுமைசேர்மதுராபுரியினுண்மறைதேர் சிவசன்மனெனும்பெயர்சரித்
 தாய். (ஆ)

வளமுதுமுடியாபுரியினிலுடலமாய்தகால்வைஞந்தமதளிற்
 களங்கனிவண்ணன்மலரடிதொழுதுசழிபெரும்போகங்கலுகர்ந்து
 லீளம்பருஞ்செடபுண்ணிபமதனைபதிவர்த்தனைமெனயினங்குந்
 துளங்கல்நேயபதரசனாய்த்தோன்றிச்சாரிசுழலோடுழிங்கடைத்தாய் (அ)

வேந்தரியமைத்தவில்க்கருண்னொம்முநுத்தகாளேசுராபுக
 வாய்த்தநன்முலராலருச்சனைபுரிபேதாரரும்பெறன்முத்தியினடைக
 மாந்தளர்ரீபனிபணங்கொடுநீயும்வருகெனமலர்க்கரம்பற்றிப் [நீ
 பூந்துணர்ச்சொன்றைவெறிமணங்கமழும்புராரிதன்னிலங்கத்திற்புருவா
 வன்றவர்கூறாமருமறையோஹீநீந்துழாய்வாயவன்பதத்திற
 சென்றினிமடைந்துபெறலரும்போகத்தொத்தபினத்திவர்த்தனத்தில்
 வென்றிலேலையாய்க்காசியிலடைந்துமேதருமுத்தியெய்தினனென்றல்
 நன்றர்முமுன்வன்விழவொடுமுலோபாமுத்திராக்கனிதியுயிரினு)

உச-வது சுவசன்மா முத்திபெற்ற அத்தியாயம்-முற்றிற்று.

ஆ திருவிருத்தம் ௭௨௨.

இருபத்தைந்தாவது

அகத்தியர் முருகீனையடைந்த அத்தியாயம்.

சுருதி

பொருவருத்திப்பன்னிடோழன்நபுகன்றிரருந்தயிழமுனிவன்
 சரிசுடானின்னுமுனாக்குவெலென்றுதலுமொருவடிவெடுத்தனைய
 லீரிதருசேள்விவியாதன்முன்னுரைத்தவண்ணம்பாண்விளம்புலெலென்
 வருமறைக்கிழவனையநன்முனிவர்த்தகருளொடுஞ்சுதனாண்டிபாண்
 துயிலையல்கன்னிக்கம்புடைப்பன்னிதன்மெடுந்நாய்மறைமுனிவன்
 முயிலினமகவுயுத்திருச்சயிலம்வலகொடுமழலையாழ்மிழற்றச்

சூயில்குடைந்தாட முக்கைமுறுக்குடைந்துகோக்கவிழ்படப்பையூடேகி யயிலு வ டக்கடவுளினிதுவீற்றிருக்குமுலோகிதவமை மருங்கடைந்தான்.

அண்ணலங்குடும்பிக்கவிழ்தவையருவிகொழித்திடுமறைபுரலதனில் வண்ணவாண் முகத்துக்கொடிக்கியர்யானை மருப்பினுலைவனயிடிக்குங் கண்ணகல் சாரற்காடெறிந்துமுநர்காழகில்சடுபுகைதவழ விண் முகிலவெதும்பிலெய்துறைபிஸ்த்றுமீயுயர்பனிவனாயிவர்ந்தான். (1)

குடைகடல்வயிறுகிழியவேளுட்டுக்கோடுயர்மாமுதறடிந்து வனாயகடுளை வயாட்டியயெம்வேல்வானவர்க்கிதைவனை நோக்கி யிருகணீர்வாரமெய்மமயிராசில்ர்ப்பவென்புருக்குருகநெஞ்சுவந்து முருகுசொப்பளிக்கூறாமலர் தூவிமுழுதுணர்முனிவனைத்துவலை (2)

முருகுவாயமக்ததுக்கோழுவண்டரற்றுமுளரியந்தவிசுறைகடவுட் கரியகாண்மறைபின்பொருடெரிந்துரைத்தோ யாயபிழிக்குறுந்துளிரிளி த்துந், தெரியல்குழகிடந்தபன்னிருதடந்தோட்செம்மலையெனவெயித் தேத்திப்பொருவருமமரர்மணீமுடியுரிஞ்சுபூங்கழல்சென்னிசேர்க்கின லை. (3)

தொழுதலுமெழுடுகெற்றவன் முகநோக்கித்துகிளறிதடந்திணாப்புணரி முழுவதுக்குடகைகொண்டினிதருந்துமுனிவரவமரர்வந்திரப்ப வெழுக்காள்டபரிதிபோகநறவ்வகவுயாடனாயிரூநிலத்தடக்கி [பும், விழைவொட்டிப்போந்தணர்ந்தனனிமுத்திவிளம்புவலெனவிவைவிளம்,

பாடகத்துவொடர்ச்சிப்பழனினைச்சிமிழ்ப்புப் பற்றறவெறிந்துவீட் ளிக்குந், சேடமைகாபியுறையுந்மேனி திண்டினுள்பவக்கடலமுந்தார், நீயய்தவமாண்டியற்றியிணை டைந்தாய்க்கின்னிகரியானவியவாத, தா டொழுமுனிவன்மேனிதைவந்துசரவணமுயிர்த்தசேயுரைப்பான். (4)

திறந்தடைப்பிலுவாயிலோரொன்பான்செறிந்ததோற்றுருத்தியி னான முறைத்திடும்பிரானவாயுவாதாரவுயிரூதொருவுதல்விப்பன் றறைந்தமற்றதஜிற்றங்குதரானேயதசயமென்பதைபுணர்ந்து, கறங்குநீர்க்கங்கைக்காசிமாநகரையொருவுதல்கழிமடனாமல். (5)

அவிசொரிந்தழலினைம்புலனடக்கியதன்பயன்விழைவுருதோங்கு, மிவுளிமாமகங்குளளப்பிலவியற்றியெண்வகையோகமாற்றினருந், கவை, யடிப்பொழிமாஜ்தன் றுகைக்கொண்ட கறைமிடற்றெந்தைவீற்றிருக்கு, கவையறுகாசிகாசியென்புவார்போனவிலருந்துறக்கவீடடையார். (6)

என்றினிதுரைத்துக்காசிமாநகரையிதயபல்கயத்தினிவிருத்திக், குன் றெரிசுடர்வேற்குரிசில்கண் முகிழ்த்துத். குறைமெழுடிநுத்தலுமம. லக்ஷ

மணிகன் னிகையின் சிறப்புரைத்த அத்தியாயம். ௬௫

மன்றலங்கூந்தலுமையோடு முரைத்தல்கவான் மிசைவந்துக்கேட்ட, தொன்றறவுரைத்தியென முலிகேட்பவுருள்பசுந்தாரவனுரைப்பான். (௧௦)

மாயிருநூலமெறிபுனற்செந்திவளியுயர்வானகமுதலாமேயத்தவங்களனைத்தையங்கடந்தவிண்ணவனினிதுவிற்றிருக்கும்பாய்புனற்கங்கையாறுசூழ்கிடந்தபகர்வருங்காநிபின்பெருமையாயிரமுக்கதாலுரைப்பரிசென்றலறுமுக்க, அடங்கல்யாணுரைக்கேன், நளிபுனன்கரின்றேற்றமுமத: சூநகையறுபிமாமபாஷம் வளமல்வாராணசியுகமுருத்திரவாசமாவநககாலகமென் றுளமகிழ்ந்துரைக்கும்பெயர்புணாந்தனவுமுயர்மலரிகவலிகைவரவுத் தெளிவுறவுரைப்பல்கேட்டிநீயென்னுச்சேவலங்கொடியவன்புகல்வான்.

௨௫-வது அகத்தியர் முருகனையடைந்த அத்தியாயம் முற்றிற்று.

அத்திருவிருத்தம்-௭௩௪.

இருபத்தாராவது.

மணிகன் னிகையின் சிறப்புரைத்த அத்தியாயம்.



இருபெருஞ்சுடரும்வானத்தியங்கியகோளுநாநரும் விரிதருபுவனமியாவுமவிளங்குத்தவமுநீரி யரியயன்முதலாவுள்ளவமரருங்குணங்கண்டாற்று முரைசெயற்கரியவிந்துராதமுமொடுங்குங்காலே. (௧)

வாக்கொடுமனத்துக்கெட்டாஸாங்குபெரொரியதாசிப் போக்கொடுவரவுமின்றிப்புளிதமாயேகமாநீக்கரும்விராபியாகிநித்தமாய்ச்சிறதார்பவைமு மேக்குயர்பொருட்கிரண்டாமவிச்சைபொன்றுதித்தவந்தே. (௨)

அருவமாயேகமாயவரும்பொருளருளிணுவோ ருருவினையமைத்ததிந்தவுருவம்யான்யானேயார்க்குந் தெரிவரும்வியாபியாகிச்சித்தமாயெவரும்போற்றும் பொருவருமாதியாகியழிவின்றிப்பொருந்துவேனால் (௩)

ஏகனாயிருக்குமேல்வைபென்னினீங்கரியனென்று மோகமில்பிரதானையென்றுமொழிபிரகிருதியென்றும் போகமேபுரியும்புத்தித்தத்துவச்சென்னியென்று மோகையின்மறைக்கூறுமுனையினியளித்திட்டேனால். (௪)

பன்னெடும்பூதமெல்லாம்படைக்குமுன்பவளச்செவ்வாயுன்னொடுமினிதுவைகவொளிதிகழ்மஞ்சமாக

மன்னுமிக்காசி தன்னையுஞ்சுத்தனனென்ன வென்றைத்
யென்னமர வ்னையோடுமினிதெடுத்தியம்பல்செய்தான் (௯)

உடைதிரைப்பர்வையேழுமுண்டந் தயர்ண்டகோடி
யடைவுகெட்டிறந்தஞான்றுமம்லனுமுனமயுமாக
விடலரிதாசியீட்டுவீற்றினிதிருத்தறன்னை
விடுபெயரிதற்குநாளும்துமுத்தமென்பர்மாதோ: ௨1 (௧)

பொருவரும்மைகணன் சும்புனைந்துரைவென்றுகூறு
மருளுடைமார்சர்க்கிந்தமறைமொழியுரைக்கிறீதாந்
திருவமர்காசிநாளுஞ்ரிவானந்தமளக்குமாற்றாந்
பெருகுமானந்தகானமெனும்பெயர்பெற்றதன்றே. (௭)

பொன்னகிரகடுக்கவேயந்தபுனிற்றிந்நிங்குட்கண்ணி
முன்னவன்பின்னுமற்றேர்ப்புருடனைமுறையினல்லக
மன்னியவிச்சையாற்றன்வாமபாகதரைநோக்க
மின்னகுபரிதியேந்தும்விண்ணவனுறிந்தானன்றே. (௮)

தண்ணறம்பூவைவண்ணன்றாமரைவதனநோக்கி
நண்ணுரின்பெயரெஞ்ஞான்றுநாரணகுமற்று
ஊண்ணிகமுயிர்ப்புவேதமவற்றினாலெவையுமோர்கென்
றண்ணலுமுலகமபூத்தவணங்கொடுமறைந்துபோனான். (௯)

ஐயனதானைசென்னிகொண்டலர்கமலக்கண்ணன்
கையுறுநெமியாலோர்கடிமலர்வாவிதொட்டு
மெய்யுறுவெயர்வுதன்னுனிதைத்தன்ன்கரையின்மேவி
மையிலைந்தயுதமாண்டுலான்றவமாற்றினானே. (௧0)

சேட்டிளம்பரிதியன்னதிரும்ணிகிடந்தமார்ப
னீட்டியதவதைநோக்கியிளம்பினறக்கண்ணியெந்த
பாட்டளிக்நந்தந்செவ்வாய்ப்பரையொடுமினிதினெய்தித்
தோட்டலரிதழித்தண்டார்ச்சுடர்முடிதுளக்கிச்சொல்வான். (௧௧)

முருகவிழ்துளவத்தண்டார் துயல்வருமுழவுத்திண்டோட்
டிருமறுமார்பவுன்றன்செய்தவமகிழ்ச்சிகூர்ந்தேந்
கருதுவயாவுமின்னேதருருவங்கமுறுகென்ன
வுருகியவுள்ளத்தோடும்பணிந்தவனுரைக்கலுற்றான். (௧2)

நீற்றொளிபழுத்தமேனிநிலவேர்சிறுவனுய்யக்
கூற்றுயிருண்டவெற்றிக்கூரைகழற்கமலப்போதிந்
போற்றுமென்னிதயத்தும்பிபொருந்தியெஞ்ஞான்றுநீங்க
மாற்றருமயக்கந்தீர்துவதிந்தினிதிருத்தல்வேண்டும். (௧௩)

மணிகன் னிகையின் சிறப்புரைத்த அத்தியாயம். ௧௩

என்ற லுமுட்கம்யாவும்வெருவரவாற்றிடுய்துங்
கண் றிளமறிமாளேந்துகண்ணுதற்கடவுளைக்கிக்
ருன்றி னின்மாரிகாத் தருசிசின் விழைந்துகேட்ட
டன் நலவரங்கனியாவுமகிழ்வொடும்வழங்கினேமால். (௧௪)

களங்கனியனையமேலிக்கண்ணநிவ்றவத்தென்சென்னி
துளங்க லுங்குழையிற்றழந்தகடர்மணிகிழ்ந்தவாற்றால்
வளங்கெழுமிந்தவாங்கிக்கொளிமணிகன் னிகைப்பேர்
விளங்குகவிதனிற்றேய்தேர்பெறலரும்வீடுசேர்வார். (௧௫)

நால்வகைத்தோற்றத்துள்ளவுயிரெலாநலவ்கொள்வாவிப்
பாலுயிருலப்பின்மீளாப்பததலிற்றசேருமியாரும்
காலவன்பாசந்தத்தங்கழுத்துறப்பட்டதன்மை
மாலறவுணர்ந்துமென் னோகாசியின்மருவல்செய்யார். (௧௬)

யோசனைநாற்றுக்கப்பாலுறைருளரேனுமிந்தக்
காசியைநினைந்துவிடிறகற்பகத்தருவின்றி
றேசொடுமாநதுபின்னரரசராயப்புயிரிற்றசேர்ந்து
மாசிலிந்ககின் டேவீமருவரும்வீடுசேர்வார். (௧௭)

உருவரும்பொருளுமாக்கையிளமையுமொருங்குநொக்கி
யரிவையர்முயக்கினுள்ளமகிழ்ந்துவெவ்வழல்கட்கூற்றி
னெருமையேறணிந்தகண்டைபொல்செவிக்கிசைத்ததென்ற
மருவருங்காசிரேரார்மக்களுட்பதயாவார். (௧௮)

உசுவது-மணிகன் னிகையின் சிறப்புரைத்த

அத்தியாயம்-முற்றிற்று.

ஆதிருவிருத்தம்-௭௫உ.

இருபத்தேழாவது.

கங்கையின் சிறப்புரைத்த அத்தியாயம்.

ஆதியுசத்தில்யோகத்தான்முத்தியடையுமதன்பின்ன
ரோதுமுகத்திலருந்தவத்தான்முத்தியுளதாமோங்கரிய
சோதினானத்தான்முத்திமுன்றாமுகத்திறுன்னுமுயிர்
காதலோடுங்கையுத்திற்கங்கைபடியின்வீடடையும். (௧)

அன்பின்மலர் தாய்ச்சிவலிங்கமருச்சித்தோர்களமரெல்லா
மின்பமெய்தவழிப்பட்டபலனெய்துதல்போலடைந்தவந்தம்

துன்பமகற்றும்புனற்கங்கைதோய்ந்தோர்கடவுணதியனைத்து
நன்குபடியும்பேறனைத்துமொழியாதினி. துணைநூவரால். (௨)

கடவுட்கங்கைநதிப்படிவான்செல்லவொருவன்கருதுமுன
மிட்கூட்பாவமவையொழிந்தியாண்டிசெல்லோமெனக்கருதும்
விடயமதனின்மனம்போகாதடக்கிநூனவெறுவெளியி
லடையுமவருங்காசிகரசடைவார்பெறும்பேறடையாரால். (௩)

கும்பமொருகைதனிலேந்தியொருகைகுளிர் பூம்புனல்சொரிய
வம்பொற்கரமொன்றருள்வரதமபயமொருகையாகவமைத்
தும்பர்மதியமொருகோடியொளிர்வதென்னவொளிபரப்பும்
பம்புதிரைவான்புனற்கங்கைதன்னையுளத்திற்பாவித்தே. (௪)

அருளினோடுமருக்கியமேமுதலவழிபாடினிதாற்றித்
தெருளாலென்னேநான்முகனைத்திருமாறன்னையிமவானே
மருளிவந்துப் பகீரதனைமலயச்சாந்தால்லாலரியால்
விரகினமைத்துக்கொழுமலர் தூய்விருப்பினோடுமப்பணிந்தேத்தி. (௫)

கன்னிவாழைக்கவிழ்தாற்றுக்கனியெட்பயறுசெழுந்துவரை
யின்னமறையோர்மகிழ்வெய்தவியைந்தகல்கிமினமை
யன்னந்தவனீர்க்காக்கைகுரண்டமுதலவணிகிளர்செய்
பொன்னின்மாவில்வெள்ளிதனிமைத்துக்கங்கையிடைப்போக்கி. (௬)

இன்னவாறுமகிழ்சிறப்பப்பூசைபுரிந்தோரெழுபிறப்பு
முன்னவரியகொடும்பாவமனைத்துநீங்கிமுதுக்குறைவர்
றன்னையுணர்ந்துமுழுதுலகந்தானுபுறையுந்தவத்தோருந்
துன்னவரியபேரின்பத்துறைவாய்ப்படிந்துதினைத்திடுவார். (௭)

௨௭-வது கங்கையின்சிறப்புரைத்த அத்தியாயம்-முற்றிற்று.

ஆ. திருவிருத்தம்-௭௫௯.

இருபத்தெட்டாவது.

கங்கையில்லுளும்புவிழுந்தஅத்தியாயம்.

கழிந்தோரென்புதிரைபுரட்டுங்கங்கையாற்றினெத்துணைநூன்
றழிந்திடாதுகிடந்திடுமற்றநாள்காறுமாங்கவர்கள்
விழைந்தவன்போடரமகளிர்வேய்மென்றடர்ந்தோணலனுகந்து
வழிந்துதேறன்முருகுயிர்க்குந்தருவினீழல்வாழ்குவரால். (௮)

வெய்யகொடும்பாதகம்புரிந்துவிளிந்தோரென்புக்கையிடைப்
பெய்யினவர்தீவினையொருவிப்பெறுதற்கரியவாங்கதிசேர்ந்

தாய்புந்தன்மையுரைத்தியெனவுலகம்பூத்ததிருவுந்தி
யையன்றொழுதுகேட்டிடலுமானேறுயர்ந்தோனறைகுவனல். (௨)

புயல்வாய்தடவுமடற்கமுகின்புளிற்றுப்பசுங்காய்க்குலைசிறகக்
கயவாய்வானைக்களிற்றுக்ருங்கல்க்காட்டிலொருமறையோன்
மயநீர்கேள்வித்துறையனைத்தும்வழுக்கிமறையோர்நெறிசிறிதும
பயிலானாகிப்படிற்றொழுக்கம்பயின்றுநிரிபுமந்நாளில். (௩)

நல்கூர்ந்துமலுங்கைக்கோளன்மனைவியொருத்திரலணுகந்து
செல்லந்கரியகொடுங்காணிற்கரந்துசேட்சென்றடிவருந்தி
யல்லல்கூர்ந்துவிழிதுயிலுமறையோன்றன்னையயிலெயிற்றுக்
கொல்லுஞ்சினத்தகோளுமுவையொன்றுகுறுகிக்கொன்றதுவே. (௪)

எரிகட்பகுவாய்ப்புலிப்போத்தால்நந்தமறையோனிடக்காலே
ஹிரிமென்சிறையகமுக்கொன்றுகவ்விவிசும்பினேகுங்காற்
றிருகுசினத்தினொடும்வேறோர்ந்தவாய்க்கமுருபறித்திடலும்
பெருகுதிரைவான்புனற்கங்கைப்பேராறநதனில்விழ்ந்ததுவே. (௫)

இறந்தமறையோன்றனைப்பற்றிபெரிசெங்குஞ்சிறமன்நாதர்
பிறங்குநிலவுக்கதிருமிழும்பிறைவானொயிற்றுக்கூற்றுவன்முன்
கறக்கினிதயஞ்சுழன்நயர்க்கடிநிறகொடுபோயுய்த்திடலு
மறந்தாழ்நெஞ்சிற்சித்திரகுத்திரரைநோக்கியறைந்திடுவான். (௬)

இன்னோனிழைத்தவிருவினையும்வழுவாதுரைத்திரெனலோடு
மன்னோர்மறலிதாள்வணக்கியையமறைதேரந்தணர்க்குச்
சொன்னவொழுக்கநெறியனைத்துந்திறந்துபிறனில்விழைந்தெவரு
முன்னவரியபாவமிவன்புரிந்ததுரைக்கமுடியாதால். (௭)

கற்பின்மகளிர் தமைவலித்திற்கலந்துங்கள் ஞண்மார் தருட
னற்பினயின்றுக்கொலைகளவுபுரிந்துமறவோர் தமையிகழ்ந்தும்
விற்கலாகாச்செம்பஞ்சுநறவுபகர்ந்தும்வெண்ணாணத்திற்
பற்கண்மறையத்தசைதுகர்ந்தும்பண்ணாள்களிப்பினிருந்தனனல். (௮)

எரியுங்கொடியரவுவத்திற்கற்பகாலபிவன்மீடத்தற்
குரியனெனலுஞ்சினங்கதூலியெரிவாய்நரகினுய்த்திரெனத்
திருகுசினவெங்காலபட்டர்சிக்கயாத்துமறையோனைக்
குருதிவாயிற்கொப்பளிக்கக்குத்திரகின்மடித்தனரால். (௯)

உய்க்குங்காலையவனிடக்காலதனையொழுபசுங்குருதி
கக்குந்தீவாய்க்கமுருபுனற்கங்கையாற்றின்விழ்த்தியதால்
புக்குமதுகணமவனைப்பொன்செய்விமானத்தினிதேற்றி,
நக்கபகம்பொன்சுடர்பரப்புநாகலோகந்தனில்விழித்தார். (௧௦)



நா சிகர ண்ட ம்;

அனையகடவுட்பெயராற்றங்கரையினுனென்றவுங்கரித்துப்
புனலினேடுமுளமகிழ்ந்துபுனிதமறையோர்க்கினிதளிப்பின்
வினையினிங்கியப்பசவின்மெய்யின்மயிரொவ்வொன்றினுக்குக்
கனைவண்டி.மிர்சூந்தருநிழலிந்தகம்பகாலமினிதிருப்பார்.

(கக)

உஅ-வது-கங்கையிலுளும்புவிழுந்தஅத்தியாயம்-முற்றிற்று.

ஆ திருவிருத்தம்-எஎ0.

இருபத்தொன்பதாவது.

கங்கையின் ஆயிரநாமமுரைத்த அத்தியாயம்.



என்னலோடும்புனற்கங்கையெய்தியாடவலியில்லார்
பின்னர்தரங்கந்தவழுகங்கைப்பெயராறும்பெரும்பேறு
துன்னும்வண்ணமுரைத்தியெனச்சுடர்செய்திகிரிப்படைசுமந்த
கன்னித்துளபமால்கேட்பமுக்கட்கடவுள்கட்டுரைக்கும்.

(க)

அமுதோதகையச்சுதையனகையநுலையனந்தையபிராம
கமலேகவுரிகந்தவதிமங்கைகரந்தைகலியாணி
யுமையாமனையானந்தவல்லியேகையுதாரையோங்காவை
விமலைதாரைபராந்தைவிசூதிதேசையாசாரை.

(உ)

கருணையகோரைபராசத்திகாந்திதுற்கைநிராலம்பை
வரதைகாமரூபைநிரிபதகையபையைவசுதாரை
பரையீசுரைவல்லபைசொருபைபாஹுமதிசூலினிவிசையு
மிரதையநுதனதைதவரூபைமாதாவிபாவியே.

(ஈ)

சத்திவினதைசீலவதிதானசாரைகுணநீதை
சித்திரரூபைபரிவாழ்தேவிமந்தாகினிவாணி
பத்திரைல்லாவதிசாந்தைபவானிபாகீரநிமலை
முத்தியருண்மாளினிவேதமுதலாரியைகாயத்திரியே.

(ஐ)

வேகவதியம்பிகையிந்திரக்குதிசத்தினிசானவிவிளக்கு
போகவதிசொற்கலாவதியோகினிமாதவிபுண்ணியைமுதலு
வாகவருமாயிரம்பெயருமுள்ளததுணரினரும்பிறவிச்
சோகந்தணிக்கும்புனற்கங்கைதோயந்தபலனீங்கடைசுவரால்.

(ஊ)

இன்னகடவுளுமங்களியாவுமெழுதிமனையில்லைப்பின்,
முன்னைவினைகடர்ந்துலகமுழுதுமேத்தவரும்புதல்வர்
மன்னுரிதியமுதல்பெருகுந்திருவினேங்கிவாழ்வரென்ன
ழின்னுக்கதிர்ச்செஞ்சடைக்கடவுடிருமாலோடும்விளம்பினால்.

(஋)

உசூ-வது-கங்கையினுயிரநாமமுரைத்த அத்தியாயம்-முற்றிற்று.

திருவிருத்தம்-எஎசு.

முப்பதாவது:

வாராணசிசிறப்புரைத்தஅத்தியாயம்,

சுகர்வீட்டின்பத்துய்ப்பத்தழங்குநீர்க்கங்கையாற்றைப்
புகிரதன்கொணர்துதெண்ணீர்ப்பங்கரிவ்விடிக்தலானு
முநில்புரைகரிபமாயன்றவந்தினுல்முதல்வன்காதிற்
றிக்முணிகீழ்தலானுஞ்சிறப்புடைத்தாயுநன்றே. (6)

சார்ந்தவர்பாவநீங்கத்தகைதலான்வரணையென்று
மார்ந்தகீர்படிந்தோராவமுறுந்தலாஸசியென்றுந்தான்
சேர்ந்தனநாமத்தெற்குவடக்ககாயுண்மைதேர்ந்தோ
ரோர்ந்திடுமுத்திவைப்பின்காவலாயொழுமுமன்றே. (2)

குடநிசையநனிந்முத்திகொடுக்குந்தேகனியென்றோறுங்
கடகரிமுக்கந்தோன்றனைக்காவலாயமைத்தார்பாவத்
தொடருடைமாத்காநிறன்றிபாராதின்னொரு
லுடல்செழுக்கணிச்சியெகையருளின்றியடையொணுதால். (3)

முருகுக்கொப்பளிக்குங்கொள்ளைமொய்ம்மலர்க்கண்ணியென்றை
யருள்பெருகையுட்காசியகைடங்கிடாராதற்குமுள்ள
முறைபெறுகாணுமன்றென்றுன்னெனவிசும்பினேற்குங்
குருகுபேர்க்குன்றற்கொன்றமுமரவேளுடைக்குமன்றே. (4)

கனம்படுத்தண்ணுஞ்சேதுக்கனாயினிர்கருணைக்குன்றிற்
தனஞ்சயென்றோர்நாய்களுளானவன்றந்தகாயை
மனஞ்செயதுவமுத்தல்தொய்வோன்வான்பொருளிட்டியோகை
தினஞ்செயும்வெய்யொழிசென்றுழிச்செல்லகின்றான் (5)

பைத்துழாய்ப்படலைமலைபண்ணவற்கன்புபூண்டோ
னித்திரதிருவனாகிவறுரைபொன்றில்லானேனு
முய்ந்திடவரியபாவவறுமையென்றுடையன்வேனில்
மைத்துடையழகனனுமபிறாமனைவிழைதல்செய்பான். (6)

முழகதிர்ப்பரிதியெய்க்கும்பகட்டெழின்மார்பனிவ்வா
ரெழுநிகள்கையற்றுநாளிலுவப்பொடுமவனையின்றான்
கிழவுவந்தெய்திநீங்காரோய்பலகெழுமியோங்கத்
தழைவுறுமைம்மேலுத்தியாருயிர்சாம்பினுளே. (7)

பொற்பினிற்செம்மாந்தன்னுள்புலன்வழியுள்ளம்போக்கித்
தற்பிகத்தல்லல்செய்தவாற்றினுற்கற்புகாலு

மெற்பமுந்நியாக்கைவாடநாகிடையெய்துமென்ன
வற்புடைப்புதல்வனெஞ்சுத்தாரருளொய்தினனே. (௮)

ஈங்கிலுளாயும்வண்ணமென்கொலென் றுளத்தினெண்ணித்
தின்கெறிருமரனன்னை யென்பினைச்சேமமாக்கி
ஶ்ங்குநீர்க்கங்கையாற்றின்மேதகவிடுப்பெலென்
நீங்கரும்பொருள்களியூவுநீத்தருநெறியிற்போனான். (௯)

போதருநெறியில்வெப்புநோயுறப்பொறுக்கலாற்ற
னேகிலெனருவனெய்தவிதனைநீகொணர்நியென்று
திதறுசெம்பொனல்கியவனெடுஞ்செல்லுமாற்றிற்
கோதறுவுணிகுன்றோன்றுமாவணங்குறுகினனே. (௧௦)

ஆங்கவன்புசுதுமுன்னரரும்பொருளொன்றுவேடவ்
றும்நருஞ்சமையைக்கொண்டுகரந்தனன்றமுதேகி
யீங்கிதுகாண்டுமென்னநோக்கலுமெல்புகாண
நீங்கருநெறியினோட்பாஷ்ந்ததனன்பதியிற்போனான். (௧௧)

என்புடைச்சம்மைகாணேங்கினனுயிர்த்துவீம்மி
யன்புடைவணிகர்கோமானவனடிச்சுவட்டிற்போகி
முன்பெருஞ்சேரிபுக்கோர்வாயிலினடையவன்னோன்
றன்புனையாடையாங்குக்கிடத்தலுங்கண்டிசார்ந்தான். (௧௨)

சார்ந்தவனுறையுள்வையுந்தையிலேநோக்கியின் றான்
காந்தனெற்றயந்தாளென்பைப்பொருளெனக்கவாந்துகொண்டு
போந்தனஎளித்தல்வேண்டிம்பொருணினக்களிப்பெலென்ன
வோர்ந்தவன்வொழுநன்றம்பாலடைந்திஃதுரைக்குமெல்லை. (௧௩)

நாணெடும்பேரந்துநாய்கன்றன்னைடுங்கானண்ணித்
தாண்மிகநோவுவுள்ளந்தாரவெய்தத்தேடியாண்டிங்
காணலுனாதலாலவ்வணிகளைக்காலிற்போக்கி
மாணகர்தன்னைநோக்கிப்பேரடினன்கிராதன்மன்றோ. (௧௪)

கானெலாந்திரிந்துசின்னாக்கழிதலுங்காண்டல்செல்லான்,
நெனுலாங்கொன்றைவேய்ந்ததேவுறைகாசியெய்தி
வானநீர்க்கடவுட்கங்குகமாநதிபடிந்துபோய்த்தன்
கோநகரதனினாய்கள்குறுகிவிற்றிருந்தானன்றே. (௧௫)

புண்ணியத்திருநீர்க்கங்குகைக்கணித்தெனப்புருந்தவென்பு
நண்ணரிதாகிவாளாபோதலால்நளிர்வெண்டுகட
கண்ணியன்மறிமானேந்துங்கடவுடன்னருளாலன்றி
புண்ணிலங்காசிதன்னையமுநர்க்குமடைபுணாறுதாஷ்
(௧௬)

ஆதலிற் மையோர்க்கடையொனாதசியினே
மேதகுவரணையாறும்விழைதகவொழுமுமாறால்
மாதவக்கிழமைபூண்டமுனிவரவளங்கொள்காசி
கேதமில்லாமம்வாராணசியெனவிசைந்தாமால்

(௧௭)

சிறந்துயர்தெய்வக்கங்கைத்தீம்புனலதனிற்சென்று
பிறந்திறந்தாலிக்கின்றபேதையனேனுமுழகின்
மறந்திகழ்கணிச்சியேந்துவானவனுருவுகொண்டு
துறந்துளோர்க்கடையலாகாத்துறக்கவிடடைவ்மாதோ.

(௧௮)

மலரின்கேமலுறைவோன்கேமலுறைவெருந்தமாபியாய
வுலகையுங்கடவுட்காசிரகையுமொருக்குநேக்கிப்
புலனெடுங்கோலிந்துக்கவறம்பொருளின்பம்விடு
நிலவலிற்சாசிதாழ்ந்தவைநெடும்கிசும்பிற்போன.

(௧௯)

ஆவிர்மதிவீணந்தவேணியண்ணல்சுட்டமுலிவாய்ப்பட்ட
முவர்நிலத்திட்டனித்தினுறுவினேதோன்றிடாதாற்
புனியிடைமறஞ்செய்வோருநல்லறம்புரிந்துனோருத்
தவமிசுகாசிதன்னிலிளிவரோன்முத்திசார்வார்.

(௨௦)

வரித்தடங்கண்ணிபாகன்மருவியகாசிதன்னி
லருத்தியிலுறைவோல்லாமமலனல்லுருவுதாங்கி
யிருத்தலாற்புலனகோடியாவதுமோசைபோய
வுருத்திரவாசமென்னுமுறுபெயருடைத்தாமாதோ.

(௨௧)

மரித்திடுமளில்முத்திவழங்குமென்றுணர்ந்துமவாளா
திருத்தகுசாசிரங்கிச்செல்கின்றோர்க்கோன்றுகலைக்
கருப்பவேதையுமாவிசுவர்யமதூதர்செய்யு

முருப்பவெந்துயருயியாதுமுணர்ந்திலிர்போலுமன்றே.

(௨௨)

மன்பெரும்பூதமெல்லாமொடுக்கல்வ்மாமசான
மென்பரவ்வொடுக்கமெவ்வாறென்றிடிழ்பூமிநீரி
னென்றிடுமநீர்வெய்கனலிடையொடுங்கும்வெந்திச்
சென்றிருவளியிற்சேரும்வளியிருவிசும்பிற்சேரும்.

(௨௩)

உயர்விசும்பாங்காரத்தினொளிக்ருமாங்காரந்துய்தா
மயர்வறுபுந்தியென்னுங்கானிடைமருவும்புந்தி
பயிள்பிரகிருதிதன்னிலடையுமாங்கதுவும்பார்க்கி
லயர்வறுபுருடன்றன்னையொளியறமறைக்குமன்றே.

(௨௪)

மேயகால்கைகள்சேர்த்திப்பமுக்கழிந்நாத்துவிக்கிப்
பாயபுன்மயிர்ந்தோல்வேய்துசுவர்த்தசைநிநீயுபண்பி

னாயதோராக்ண்கயில்வி னரும்பெறற்சீவ்ன்கி
யேயவப்புருடன்றூனேயினிதுவீற்றிருக்குமாதோ. (௨௫)

முருகவிழ்கமலத்தோனுமுசுந்தனுமொழியத்தோன்றும்
பிரளயமதற்குநாமம்பிராகிருதமென்பராலப்
புருடனாகத்துட்கால்முர்த்தியாம்புனித்தன்வைகி
யருளொடுமிருந்தெஞ்ஞான்றுமினிதளித்தருளுமன்றே: (௨௬)

அருள்புரிகாலமுர்த்தியாகுமப்பிரமந் தன்னைத்
திருவளர்காசிவாமுஞ்சிவவெனவுரைப்பர்மேலோர்
பொருளிலப்பரனேதோன்றுபுருடனைத்தொடர்ந்தெஞ்ஞான்று
மருவிநீங்காதமுலமலத்தினைத்துடைப்பனன்றே. (௨௭)

மருவருங்கருணையிசன்வருகையினந்திமேவிப்
பிரளயமதற்குச்சூலநதியினிற்றாங்கிப்பேராற்
றுரவீர்க்காசிதன்னையளித்தலானொருகாலத்து
மெருமையேறுகைத்தோன்றன் னாகலியினாற்பயமின்றாமல். (௨௮)

தேசொடும்பொலீந்துமுத்துத்திருமகளுரைதறன் னாற்
காசியென்றுரைப்பொன்னாக்கட னிறவண்ணன்கேட்ப
வீசன்முன்னுரைத்ததெல்லாமென் னமரன் னையோடு
பேசலுங்கேட்டதுன்பாற்பிறழ்ந்திடா துரைத்திட்டேனால். (௨௯)

இக்கதைபடித்தோர்கேட்டோரியாவருமுத்திசேர்வார்
மிக்கமாதவத்தோயின் னும்வேண்டுவகேட்டியென் னப்
புக்குயர்வயிரவன்றன் காதைநீபுகறியென்னக்
கக்குவெங்குருதிவைவேலறு முகக்கடவுள் கூறும் (௩௦)

௩௦-வது வாராணசிசிறப்புரைத்த அத்தியாயம்-முற்றிற்று.

ஆ திருவிருத்தம்-௮௦௬.

முப்பத்தோராவது.

வாயிரவன்றோன்றின அத்தியாயம்.

தேறலொழு கக்கனிந்தபகந்தேமாங்குணியைப்பிழிந்துசெழுஞ்
சூறுறுகர்ந்தாலென்னவண்டகோடிபிழிந்துதனிதுகர்ந்து
நீறுபூசியென்பணிந்துசூலந்திரித்துநின்றாடு
மீறிலொருவனெவனுளனுங்கவனையுள்ளத்திருக்குமால். (௩)

அன்னகடவுள்மாயைமுழுதுலகமறைப்பவவிர்சுடராய்த்
தன்னையுணராவகையுறைவோ னுலகமுழுதுந்தானை
மன்னியிடினுமேனோவாக்குக்காயிவற்றுக்கெட்டாத
முன்னேனையன்மற்கவனினைமைகாண்டல்செல்லமுடியாதால். (௨)

மேனாட்பசும்பொற்றடவரையில்விண்ணோர்குழுமியழிவில்பொருள்
தானாய்நிற்குந்தத்துவமியாதென்னமொழிந்ததத்துவமிக்
கியானுமென்றேசெழுங்கமலப்புத்தேளிசைப்பவிகலோடு
நோனானகிப்பசந்துளவோன்யானுமென்றேறுவன்றனனால். (௩)

என்னமுனிவுற்றிருவோருமெழுதாமறைகளெவ்வாறு
சொன்னததுவேபொருளென்னாத்துணிந்துகேட்பமறைநான்கு
மன்னுமுலகம்படைத்தளிக்கவல்லீரியார்க்குமதனினைமை
முன்னவரிதானுமக்கெம்மால்மொழியற்பாறறேவெனமொழியும். (௪)

சாற்றுமுலகமெவற்றினுக்குந்தானையாகியினிதமைத்தல்
போற்றியளித்தல்துடைத்தலென்னப்புகலுமரியமுத்தொழிலு
மாற்றுமொருவனெவன்சிவனாமவனேமொழிந்ததத்துவமென்
றேற்றமறைகளொருநான்கின்புதலாம்வேதயிசைத்ததுவே. (௫)

புரிதற்கரியவருமகத்தால்யோகமதனற்புவனமெலாம்
பரவப்படுவானியாவனுளன்யாமுமவனாற்பரிவோடு
முரைபெற்றுலகினிலெபெறுதுமனையகண்மூன்றுடையோனே
தெரிதற்கரியதத்துவமென்றிரண்டாம்வேதஞ்செப்பியதால். (௬)

யாவனுலகமூன்றினையுந்திரிவிப்பவன்மற்றெஞ்ஞான் றும்
யாவன்யோகமுனிவரராலேத்தப்படுவோனினிதோங்க
யாவன்றனதுபேரொளியாலெவையும்விளக்குமவ்விறைவன்
மேவவருந்தத்துவமென்றேமூன்றாம்வேதம்விளம்பியதால். (௭)

கண்ணீர்வாரமயிர்பொடிப்பவுள்ளநெகிழக்கசிற்துகசிற்து
துண்ணீர்மையினுலெஞ்ஞான் றுந்தன்னையுணருமுணர்வுடையோ
னெண்ணுவழுத்தத்தன்னருளாற்றன்னையறிவிப்பவன்யாரத்
தண்ணீர்கடுக்கையோனென்னநான்காம்வேதஞ்சாற்றியதால். (௮)

என்றுவேதமொருநான்குமருளாதினிதியம்பிடிலு
மன்றானுந்துளவோனுங்கமலப்பொருட்டின்வானவனு
கன்றுநன்றுமறைநான்குநவின்றதென்னகைபுரியாக்
கன்றுமுளத்தினிருவேக்கழறுப்புன்சொற்கழறுவரால். (௯)

எற்றினேறிச்சுடைதாங்கியீமத்தாடிப்பொடிபூசிக்
காற்றுதுகருக்கறைமிடற்றகவைநாவரவக்கச்சசைத்துப்

போற்றுங்கணங்கட்கொருமுதலாய்ப்பூவைபாகம்பிரியாதோன்
 ரேற்றூதெவர்க்குமுள்ளுயிராய்நின்றவாமென்சொல்வீரால். (க0)

என்னலோடுமறைடனைத்தமீன்றகுடிலேமுன்றேறன்றிக்
 கொன்னேமொழிந்தீருமதுமுதுக்குறைவுமீதோவெனநகைத்து
 முன்னேன்பிரியாப்பரையினொடுந்தோய்த்தந்தோயான்முமுமுதலா
 மன்னேனுருவதம்முருப்போலாக்கவமைந்தவுருவன்றே. (க1)

ஒன்றாய்ப்பலவாய்முமுமுதலாயுணராப்பொருளாயுணர்வதுவாய்
 நின்றானவன்றனைந்தவுருவம்பரையாநீவிரவன்
 பொன்றழகமலத்தாள்போற்றியுய்மினெனலுமிவர்ப்பிணித்துத்
 தொன்றய்த்தொடர்ந்தமலமுடத்தோன்றதாகச்செருக்கும்றார். (க2)

ஆன்னகாலையவநாப்பண்மம்மர்க்கிழங்காண்டகழந்தெறிவான்
 பொன்னகிரியைக்குழைத்தவுணர்புரமுன்மெரித்தபுரிசடையோன்
 மின்னுங்கதீர்கொருகோடியெழுந்தாலென்னவெயிலகற்றி
 துன்னுஞ்சோதிப்பிழம்பாகிச்சுடர்விட்டெறிப்பத்தோன்றினனால். (க3)

உயருமண்டச்சுவரனைத்துமுருவிரின்றசுடர்ப்பிழம்பை
 யயர்வினோடுமலர்க்கிழவனஞ்சானதனைநோக்குதலு
 முயலார்புனிற்றுப்பிறைக்கொழுந்துமுரிச்சடையுமெண்டோளுங்
 கயல்சேர்கண்ணியொருபங்குங்கண்ணோர்முன்றுங்கண்டதுவே. (க4)

காண்டலோடுமலர்க்கிழவனுள்ளமதனிற்கனல்கொளுந்திக்
 தூண்டுமுனிவுபிடித்தந்தவெனதுபுருவத்துணைநாப்ப
 ணீண்டசடையினொடுந்தோன்றும்தலவனலையோநீயென்ன
 முண்டவெகுளியயிரவனைமுக்கட்கனியாண்டளித்ததுவே. (க5)

இமையார்பரவுமேற்றெகிளப்பாகனுள்ளச்செருக்கினையுந்
 துமியாத்திரைப்பாற்கடற்சேர்ப்பனுள்ளச்செருக்குத்தொலைத்தியென
 வமையாவெகுளிக்கனல்கொளுந்தமலரோனைந்தாலையதனைக்
 கமைதீர்காரிதன்னைடக்கையுகிராற்கிள்ளிக்களிப்புற்றான். (க6)

அண்டமுகட்டினரசிருக்குமலரோன்சென்னியிரிந்திலுங்
 கண்டுவெருவியுலகனிக்குங்காயாவண்ணன்றொழுதேத்தக்
 கெண்டைகிடந்துகுழைபுரட்டுமதிவான்முகத்துக்கிள்ளைமொழி
 வண்டிபிழங்குமுல்பாகன்மலர்த்தாளயனும்வாழ்த்தினனால். (க7)

இறவாதென்றுந்தானுகியிருக்கும்பவளத்தாழ்சடையோன்
 பறவாப்பூவைவண்ணனுந்தண்கமலத்தோனும்பதைத்தாவி
 துறவாவண்ணமினிதளித்திதோன்றலென்னக்குளிர்துங்கு
 யிறைவார்கண்ணிவயிரவனும்பெட்டினொடுமுனிவொழிந்தான். (க8)

கங்கைப்பெருக்காறுவட்டெடுக்குங்கமழ்பூங்கொன்றைச்செஞ்சடை
யோன், வெங்கட்கூற்றுந்தலைபனிப்பவெருளுங்காரியயன்றலையோ, டங்
கைத்தாங்கிப்பன்னீரான்டையமேற்றுமணிச்சுடிகைச், செங்கட்பாந்த
ண்முடிக்கிடந் தவுலகமனைத்துந்திரிதியால். (௧௯)

கற்றைக்கதிர்கால்வெண்ணிலவுக்கண்ணிவேயந்தகாரிதனைப்
பற்றிமாதினுருவொடுமோர்பா தம்விசும்பின்மேற்சிவம்ப
வுற்றோர்பாதம்புவிமிதிப்பவுறைதிபிரமகத்தியென
நெற்றித்தனிக்கண்விடைப்பாகன்றமமோர்ந் துங்கிழ்த்தினால். (௨0)

அவனிபொதிந்தசிற்துரத்தண்ணறனக்குமளப்பரிய
புவனமனைத்துந்தனித்துடைக்கும்புராரினோக்கிவிடைநல்கிப்
பவனங்கனனிப்புவிவெளியாயவற்றுட்டோயாப்பரஞ்சுடராஞ்
சிவனுமன்பரிதயமலர்க்கோயிரோறுஞ்சேர்ந்தனனால். (௨௧)

வடவைசுமட்டிவெதிரெடுத்தவயங்குஞ்சூலப்படைதாங்கிப்
படியில்விசும்பிந்பாதலத்திற்பலியேற்றெங்குந்தனிப்போகி
யொடிவில்கணங்களடிபோற்றவுலகம்பூத்தநிருவுந்திக்
கடிசேர்ப்சியதுழாய்மலைக்கண்ணனுறையமுலகடைந்தான். (௨௨)

இதுவன்றதுவன்றென்பதல்லான்மறையுமறியாவெம்பெருமா
னெதிர்வந்தெளிதிற்றோன்றுதலுமிதயநெகிழ்விழிபனிப்ப
மதுவுண்டறுகால்குடைந்தாதுமவண்டாமரையின்மாதினெடுங்
கதுமென்றெழுந்துமுகின்மேலிக்கண்ணன்காரியடிவீழ்ந்தான். (௨௩)

வீழ்ந்தானெழுந்தான்மலர் தூவிவிரைசேர்கொன்றைவேணியனைச்
சூழ்ந்தான்அதித்தான்அள்ளினான்சுருதிப்பொருள்கள்பலபாடித்
தாழ்ந்தானுவகைபிடித்துத்தத்தழங்குஞானப்பெருங்கடலு
ளாழ்ந்தானுலகமனைத்தினையுமயின்றானரவிற்றுயின்றானே. (௨௪)

மூப்பாழ்கழிந்துமனயிறந்துமோனமாசூரிலையதனுக்
காப்பாலாசூர்தாரியவுருவடைந்துவருதல்கண்டனற
செப்பார்முலைப்பொற்றிருவேயான்செய்தவமென்னெனக்கினியா
ரொப்பார்நீயுந்தனிக்கண்ணவுஞற்றுதவமற்றென்கொல்லோ. (௨௫)

இன்னோமைநின்றோருமுருவமெய்தார்யாங்காண
வன்னோனுருவுதாங்கிவருமிறும்பூதளத்திலடங்குவதோ
தொன்மாமறைகளொருநான்குந்துதிக்குமவனுமைந்தொழிலுந்
தன்னோலியற்றியத்தொழிலிற்சார்பில்லானுயிவனுமால். (௨௬)

பண்ணிற்கனிந்தகுதலைமொழிப்பாவைபங்கன்றனைத்தமது
கண்ணிற்கண்டுமீடுபெரூர்விசும்பினுறையுங்கடவுளர்மம்

மெண்ணிலிவர் தங்கதிருன்றேமனிதர் காணிலிருங்கதியி
 னண்ணியிடுவரவர்கதியேமேம்பாடுடைத்தானன் னுதலே. (௨௭)

நாட்டங்குளிர்ப்பவுண்ணெகிழப்பழிச்சிப்பழிச்சிநாததழும்பக்
 கூட்டுண்டறுகால்விழைவயர்க்குழைக்குங்கண்ணித்துழாய்மார்பன்
 மீட்டுஞ்சென்றாக்கெயினர்பதிவிழியுந்தனதுவிழிமலருஞ்
 சூட்டுந்தெய்வத்தாமரையிற்றொழுதுவிழைவிற்சொல்கின்றான். (௨௮)

பீபான்னஞ்சுகரிவிழுதுவிட்டபோலுங்கொன்றைப்புரிசடையோய்
 நின்னைக்கனவினினைந்திடுவோரிடந்தும்பாவின்நிதா
 தென்றோநின்னைக்கொடும்பாவந்தொடர்வதிதுவுமுலகனைத்துங்
 கொன்னேமருட்டிநீயிழைத்தனினையாட்டென்றேகுறிக்கின்றேன். (௨௯)

கிழியவுலகமுழுதிடந்தேகழற்கோடுமழல்காலும்
 விழியுமடங்கலீருரியும்விரைமென்கமலப்பொருட்டுறைவோன்
 கழியுமுடைவெண்டலைதொடுத்தகண்ணிக்குதொடையும்புனைந்தாடும்
 பழியன்றகலவெவ்விநரம்பயின்றதெந்தாயபகருதியால். (௩௦)

நாறில்புவுனமனத்தினையுதுதற்கட்டழலினெரிபூட்டி
 நீறுபூசிப்புறங்காட்டினிணம்வாயப்பில்லக்கொடியினமும்
 பாறுந்தொடருமுத்தலேவெறிரித்துப்பவுரிகொண்டாடு
 மாறில்பழியைத்துடைத்தெவ்வாறடியேற்குணரவழங்குகியால் (௩௧)

முட்டாட்கமலத்தயன்றலையொன்றரிந்தபாவமுடியாதேல்
 மட்டார்துளவோனுலகின்றமறையோன்றலைகாமழப்படையின்
 வெட்டாநின்றுபுவியனைத்துமவினியுமுகாந்தமுடிவதனில்
 வட்டாட்டயார்தகொடும்பழிகள்யாதுநோற்றுமாற்றினையால். (௩௨)

ஆதறன்னொலறம்பிழறாதையமேற்குமவர் போலப்
 பாதமலர்கள்சிவப்பூரப்போந்ததுனதுபதம்பிழையாந்
 தீதிலடியேன்றவப்பயனென்றிறைஞ்சலோடுசெழுந்கமலப்
 போதின்மடந்தைமுழுமுதலாம்புராரியேற்ப்ப்பவியளித்தாள். (௩௩)

தண்ணந்துளவோயெப்பொருண்கேட்டியெனிணுந்தருகுவனென்
 றண்ணலுரைப்பவேதாந்தமனறயுநினதுகழலினைபென்
 கண்ணினாடுநீங்காமல்ருப்பக்கருணைபுரிதியென்
 வெண்ணெய்கமழங்கனிப்பவளமலர்க்கிங்கிதனைவிளம்பினால் (௩௪)

மாசின்றிமைக்குமணிவண்ணன்மலர்ந்தகமலமுக்கேநாக்கி
 யாசில்வரமற்றவர்க்கருளியள்ளற்பழனக்கருஞ்சேற்றின்
 மூசுகரும்புக்கனிவண்டுமுட்டாட்கமலத்தடைகிடக்குங்
 காசின்காஞ்சென்றடைவாண்டந்தான்கண்மூன்றுடையோனே. (௩௫)

காரோறுழக்கும்வயற்காசிரகரிற்காரியடைந்துடலும்
வேராவெருவிப்பிரமகத்திலியன்பாதலத்தினிடையொளிப்ப
வீராவுமுலையுரிபோர்த்தவெம்மாண்கரத்திலெஞ்ஞான்று
தீராக்கபாலந்துயின்றோன்கைப்பொருள்போற்புளியிற்சேர்ந்ததுவே. ()

உலகமனைத்துமுழிதரலுற்றழலவொழியாக்கொடுப்பாவ
மிலகுபிறைக்கீற்றணிமவுலியிறைவன்காசியெய்துதலும்
பிலமுற்றதறைப்பெருமான்கைத்துயின்றமுழக்கமுலிலென்னை
கலவமஞ்ஞாநடம்புரியுங்காசிரகருக்கிலையுண்டோ. (௩௭)

கையிலெந்துகபாலம்விழுமிடத்திற்காரியொருதீர்த்தம்
வையம்புகழவினிதமைத்தாண்டிருந்தானவனைவழுத்தாதார்
வெய்யவினைதீர்காசிடனின்மேவாரவனைவலம்வருவோர்
பொய்யில்கயிலெநெடுவையின்புராரிமருங்குவீற்றிருப்பார். (௩௮)


வழுவின்றத்தக்கதைமுழுதுங்கேட்போடுமுதிவைத்திடுவோர்
பழுதின்பொருள்காராய்ந்துபயின்றோர்பாதிசெய்திடுவோர்
கொழுதினவண்டிசைமுரலுங்கொன்மைபுணையுஞ்செஞ்சடையோ
னெழுதாமறைதேர்சேவடியினிருப்பாரொன்னலினிதிசைந்தான். (௩௯)

௩௬-வது வயிரவன்றோன்றிய அத்தியாயம்-முற்றிற்று.

ஆ நிருவிருத்தம்-அசுடு.

முப்பத்திரண்டாவது

தண்டபாணிதொன்றிய அத்தியாயம்.



வள்ளவாய்க்கமலவெள்ளிமண்டபத்துவாணுதற்கொழுநனின்மேத்த
வொள்ளிதின்னானப்பொருடெரிந்துரைக்குமுருள்பசுந்தாரினங்குமான்
பள்ளநீருவரிசுடங்கையிற்கொண்டுபருகியகுறுமுனிகேட்புத்
தெள்ளிதிற்றண்டபாணிதன்சரிசையனைத்தையுந்தெருளுறவுரைப்பான்
துலகுவெண்பிறைதோய்கந்தமாதனத்தினிரத்தபத்திரனெனுமியக்கள்
புலவுவேற்றடக்கைமுழவுறழ்தடந்தோள்பூரணபத்திரன்றன்னை
யலகிலாதவஞ்செய்தனித்தனன்பின்னராய்பிழிக்குறுந்துளிசிலிற்று
மலரவிழ்கொன்மைமவுலியைப்போற்றிமருவருமுயர்கதியடைந்தான். ()

கங்கைநீர்வேணிக்கண்ணுதற்சாமிகழலிணையினிதினின்போற்றி
பொங்குநீர்த்தரங்கக்கடற்புவிபுரக்கும்பூரணபத்திரன்றனக்குச்
செந்தயல்பொருவுமரிமதர்மழைக்கட்செய்யவாய்க்கனககுண்டலப்பேர்
மங்கைநற்றவஞ்செய்துலகெலாந்தழைப்பவழற்கிரிகேசனைப்பயந்தான். ()

பெறலருஞ்சிறப்பினிள்னெழிப்புதல்வன்பிறையெனவளர்தருநாளிற்
கறைமிடம்றெந்தையரலாஸியா துங்கருதலன்வெண்மணல்குவியா
விறைதிரும்புகோயிலமைத்துமற்றதனாலிலங்கமாண்டியற்றிவண்டு
நறைமலவொன்னப்புற்பறித்ததனிஇடொறுமருச்சுண்புரியும். (ச)

இன்னுயிர்த்தோழர்வருகெனியம்புபோழ்தினுமெம்பிரானுமற்
நன்னாமற்றிசைப்பதன்றிமற்றோர்பேர்சாற்றலனவன்மலர்ப்பாத
முன்னவன்கோயிலல்லதுசூழாவாங்கவன்முளரியந்தடக்கை
பன்னகமசைத்தநாவிடைப்பாகன்பதமலாதருச்சுண்புரியா. (சு)

பெண்ணொருபாகன்புகழலானுளம்பெட்டொடுஞ்செவிப்புலன்கேளா
கண்ணுதலன்றினோக்கிடாகண்காகடவுளையலதுளங்கருதா
தண்ணறமாமன்றிராவுரையாதஞ்சிறைத்தும்பிராட்டயருந்
தண்ணறுங்கமலச்சேவடக்கன்றியாங்கவன்றலைவணங்கிடாதால். (சு)

எத்துணையேனுமுயன்றிருதிபமீட்டலையிரவண்பகலு
மந்தமுமறுகும்வளர்பிறைக்கொழுந்துமிலைந்தவனடியினின்மருண்டு
பித்தர்போல்வாளாவன்வனாமம்பிதற்றினேபேதுறுகின்ற
நீத்தநீயொழிதியென்றுதன்நந்தைசீறலுஞ்சேட்செலவயர்ந்தான். (எ)

ஆறுசெல்போதிலெவ்வுழிச்சேறுமெனமனமலைத்திடமருளாத்
தேறினனாகியளியராய்மெலிந்தோர்சேரிடங்காசியெயன்றி [மை
வேறுதாங்கொலெனமனத்தெண்ணி வினாமலர்க்கறித்துமோட்டெரு
தாறுதாழ்கதலிப்பதிபழங்குதட்டுந்தண்வயற்காசியென்றடைந்தான். (அ)

ஐம்புலக்குறும்புமுதலறமுருக்கியணீமலரசோகநன்னிழலிற்
கும்பமற்றிருந்துதவஞ்செயுஞ்சிறுவன்கருத்தினைக்கவுரிகண்டுணர்ந்து
நம்பினேநோக்கியருளெனவீசனவைிடையிழிந்தரிசேசன் [ன்
வெம்புமெய்குளிர்ப்பமுதுகுதைவரலும்வினாவினிலெழுந்தடிபணிந்தா

அணங்கரவுரியினுணங்குநாற்கலிங்கமம்பகட்டிளமுலையசைத்தக
ணங்குமுருகத்துக்கன்னியோர்பங்கிலிருத்தியகறைமிடம்றெந்தை, வ
ணங்கியசிறுவற்களப்பிலாவரங்கண்மனமகிழ்ந்தினிதினிலளியாத், துண
ங்கையிட்டவைகமுழ்வருங்கதையுமளித்திவையருளொடுஞ்சொல்லான்.
சேட்டிளந்திங்கட்கண்ணியுங்கங்கைத்திரையுவுட்டெடுத்தவாரசடையு
நாட்டமோர்முன் நூலாங்குதிண்டோளுஞ்சுணிகண்டமும்பணைத்த
மோட்டிளங்கொங்கைமங்கையோர்பங்குமுரியேறுயரியகொடியும்
பாட்டளிமுரலுங்கொன்றையுங்காசிப்பதிசினிலிறந்தவர்க்கவிய்யாய். (ஈ)

அருந்தவக்கிழவமுன்னநீதொட்டவாவிநீராடியாரோணம்
பெருந்தவயினை முட்டோரின்பண்டைவர் பிழைப்பருஞ்சும்பிரமனையும்

விரிந்த நற்கைகள்வியும்பிரமனையும்விடா தினிதிருத்தியென்றுவாயாக்
 சூருந்தடநெடுங்கட்கண்ணி 'யோர்பாகன்கயிலை' ல்வமைமருங்கடைந்தான்

இன்னநற்காதைகேட்டவர்துறக்கத் தெய்துவவொனவெடுத்தியம்பிக்
 கன்னலிற்பழுத்தகனிமொழித்துவர்வாய்க் கழிர்முலைக்குறக்கொடிசுணவ
 ன், நென்னவன்மகிழ்ச்செழுந்தமிழ்க்கவிதைபொழிதருநென்வரைமு
 ணிவ,மன்னியநானவாவியினீரூற்றங்க்கெனவகுத் தினிதுரைப்பாவ்.

கஉ-வது தண்டபாணிதோன்றியஅத்தியாயம்-முற்றிற்று.

கஉ-திருவிருத்தம்-அருடி.

முப்பத்துமூன்றாவது

காசிப்படங்கண்ட அத்தியாயம்.



மலர்தலையுலகமம்மர்நோயுழப்பவான்பெயல்வறந்திடிகாலை, யலகில்
 சீர்க்காசிப்பதியிலீசானனருந்தவமியற்றவந்தெய்தி, யிலகுவெண்டிங்கட
 கண்ணியம்பரணையீர்ப்புனலாட்டுவான்கருதிக்கு கொலைபழுத்தொழுகுமு
 த்தலைப்படையாற்குளிர் புனல்வாவியொன்றகழிந்தான். (க)

ஆயிரந்தாயொழுபொற்குடமோராயிரத்தாயிரமேத்திப்
 பாயிருள்பருகிவிலவுகொப்பளிக்கும்பனிமதிக்கண்ணியம்பரணைத்
 தூயதன்புனலிலாட்டலுமனையோன்சுடர்விழிகளிப்புறத்தோன்றி [ன்
 யேயநின்மனத்திலவிழைந்தன தருவலுரைத்தியென்றெம்பிரானிசைத்தா
 மலவிருளிரியீற்றொளிபழுத்தமாணிக்கமலையினைநோக்கி
 நிலவினைத்தெளித்துத்தேக்கியதென்னரீர்மலி நடத்தினுக்குன்பே
 ருலகினிற்றழைப்பவழங்குதியென லுமொழுகொளிமதிதொகுதிபிச்
 சிலைவலானதற்குச்சிற்சிவதீர்த்தமெனும்பெயர் தெரிந்துரைத்தனலை. ()

மணிதெளித்தனையுனிதரீர தனின்மகிழ்வொடும்பாடந்தவர்விடவா
 ய்ப், பணவரவசைத்தோயெமதுதொல்லுலகிற்படர்வொன்றின்னுரைபு
 கலாப், பிணிமுறுக்கவிழவிதழிதேன் றுளிக்கும்பிறைமுடிப்பிஞ்சுகை
 கன்ற, னிணையறுமுனிவவன்றுதொட்டிதனைஞானரீர்வாவியெவ்நிசை
 ப்பார். (ச)

இன்னிளந்தென்றற்குழவியும்வழங்குமிளம்பிறைப்பிள்ளையுந்தவமுற்
 தென்வரைநறியசுந்தனச்சாரன்மருங்குறைசெந்தமிழ்முனிவ
 பொன்னுலகுறையுமமரரும்விரும்புபுனிதரீர்நானவாவியினுக் [ன்
 குன்னருங்காதையின் னுமொன்றுளது பேசுவன்கேட்டியென்றுரைத்தா

முருந்திளமுறுவங்கடைசியர்கூரவைமுழங்கினிலெழுந்தபைங்கயல்
 கள், கரும்புறக்குடக்காய்நெட்டிலைப்போர்தைக்கவிழ்கூலைக்கனியினைச்சி

தறுந், திருந்தாந் வளங்கூர் காசியின்மறைகடெரிதருமருச்சுவாமிப்பே
ரருந்தவனமுக்குக்கிணையிலாமுறுவலணங்கிணையினிதினிற்பயந்தான். (க)

வேறு.

முருகுவாய்மதித்துண்டளிமூசிய
வரிவைபூங்குழலாயிரஞ்செங்கதிர்ப்
பரிதிவானவர்க்கஞ்சியிப்பாரிடை
யிருளொலங்குடியேறியபோலுமால். (எ)

பொழிநறாமலர்ப்பூங்கிணைபூட்டுபைங்
கழைகொல்கூனற்கதிரினந்திங்கள்கொல்
மழைமதர்க்கண்மடவரல்வாண்முகத்
தெழில்குவித்தறுதற்கிணையென்பவே. (அ)

கொழுதிவண்டினங்கூட்டுணும்பூங்குழல்
பழுதில்வள்ளைப்பசுங்குழைநீட்டினு
மொழுநீள்புருவக்கொடியொப்புற
வெழுதுமெகொல்மலரயனின்னுமே. (சு)

பள்ளநீருலகிற்பயில்வேருயிர்
கொள்ளைகொண்டிணக்கூற்றொளியிட்டொரு
வள்ளத்தாமரைமீதுவதிந்ததே
கள்ளுண்கோதைமுகத்துறைகண்களே. (சு)

முல்லைமெல்லரும்பீன்றமுழுநெறி
யல்லிபுல்லியவாம்பலுண்டாமெனில்
வில்லெறிந்துமிளிர் புருவக்கொடி
வல்லிசெங்கனிவாய்க்கிணையாகுமால். (கக)

கணிக்ஞமூன்றுலகத்துமிக்காரிகை
யணிக்ஞரல்லெழில்செய்யுமுழுகினுக்
கிணைக்கொண்தென்மெழுதியேகைகொல்
மணிக்கழுத்தின்வரையொருமூன்றுமே. (கஉ)

இழுக்குத்தேனினிளங்களிவண்டினம்
வழுக்கிவிழுமலர்க்குழல்தோட்கிணை
கழைக்கரும்பையுரைக்குங்கவிகடம்
பழிக்குத்தீர்ச்சிபகர்ந்துவொண்ணுமே. (கஉ)

காலேவண்டிநிமிறுங்களித்துணுந்
தாளதாமரைதாட்கிடைந்திட்டதால்
வானைவென்றம்தர்விழிகைக்கிணை
நாளுநாமெடுத்தேதாதுதனன்றரோ. (கச)

பண்ணெறிந்தபனிமொழிக்கோல்வளை
தண்ணிலாவடமேந்துதடமுலை
வண்ணத்துளசின்மறைத்திலளோலுயி
ருண்ணுமுண்ணுமுலகமனைத்துமே.

(௧௫)

அழகுபூத்தவணிமுலையவ்வயிற்
ரொழுமுமென்மயிர்க்கோக்கெழில்வேனிலான்
விழைவினாலைமீதுமணிகுழைத்
தெழுதுவல்லியலதிணையில்லையால்.

(௧௬)

தொழுதருந்தீடிகைவினைத்தூயவ
பொழுதநெஞ்சிடையெண்ணவொண்ணாததாற்
பழுதில்நானப்பரம்பொருளபோன்றதே
மழைமதர்க்கண்மடந்தைமருங்குலே.

(௧௭)

குருமணிப்பொற்கொடிஞ்சியந்தேர்கொலோ
வினாகொள்பூங்கனைவேந்தனத்தாணியோ
வுருவவோடரிக்கண்ணியொளிர்மணிப்
பருமந்தாங்கியபையரவல்குலே.

(௧௮)

பொன்னந்தூசுபுனைந்தகுறங்கினை
மன்னுமோடைமதக்களிற்றின்சுரம்
வெந்நிடிம்படிகண்ணிவிரிதலைக்
கன்னிலாழைக்கவின்குடிக்கொண்டவே.

(௧௯)

இன்னபேரொழில்வாய்ந்தவிளங்கொடி
பொன்னம்பூஞ்சிலம்பார்த்திடப்பொங்கர்வா
யன்னமென்னவொதுங்கியணிமலர்
மன்னுநானால்வாவினொடியும்.

(௨௦)

தூமமார்ந்ததுகில்புனைக்கோல்வளை
காமர்வாவிப்படிகள்கழுவியுந்
தாமநாற்றியுந்தண்மலர் தூவியும்
யாமமும்பகலும்புனைந்தேத்தூநாள்.

(௨௧)

சந்தமூழ்குதடமுலைபுல்குவான்
சிந்தைசெல்லச்செழுமறைதேர்ந்துண
ரந்தணுளரிலைக்கனைவேணிகர்
மைந்தர்யாருமணமொழிந்தெய்தினார்.

(௨௨)

காதளந்தகருந்தடங்கண்ணிதன்
ரூதைதன்னுழைப்போந்துதனிமண

மாதரித்தவர்க்காங்குமறுத்தனன்
மேதைநெஞ்சம்விதிவழிச்செல்லவே. (உக)

மஞ்சுதோயுமணிக்கொடியோங்குய
நிஞ்சிமுற்றியகாசியினின்னெழில்
செஞ்சவேதனிநோக்கத்தென்சேடியில்
விஞ்சைமன்னவன்விண்ணிடைதோன்றினான். (உச)

மங்குறையுமணிக்கொடிமாடமுங்
கொங்குலாவுகுளிர்மலர்ச்சோலையு
மெங்குறோக்கியினிதுவந்தெய்தினான்
கங்கைமாநகிசூழ்தருகாசியின். (உச)

எய்துவிஞ்சையனின்கனித்தொண்டையு
மையசெங்கமுநீருமலர்ந்ததோர்
செய்யதாமரைபூத்தசெழுங்கொடி
கையின்மென்மலர்கொய்திடக்கண்டனன். (உச)

தண்ணந்தாமரைத்தாக்கணங்கேரவென
வெண்ணெஞ்சமின்றெய்தலரிதெனாப்
பெண்ணுருக்கொடியிரகளைப்பெட்பொடி
முண்ணக்கூற்றமொளியிட்டிறைந்ததே. (உ௭)

என்னுஞ்சிறடியிந்நிலந்தோயந்ததாற்
பொன்னெறிந்தபொறிசணங்கார்முலைக்
கன்னிபார்மகளென்னுங்கலங்குறுந்
தன்னையுமறக்குமுயிர்சாம்புமால். (உ௮)

வள்ளைவார்குழையோவளர்கொங்கையோ
கள்ளம்பூத்தகருநெடுங்கண்களோ
வுள்ளமாழ்கியிலையத்தடங்கையா
லள்ளியள்ளியென்றாயிருண்டதே. (உ௯)

நள்ளிருட்பிணிவிட்டனநாண்மலர்க்
கள்ளமுதகருங்குழல்கைசெயா
வள்ளவாய்மலர்வாவிபடிந்நாயிர்க்
கொள்ளைகொண்டனளென்றுகுழையுமால். (௩௦)

ஆன்றகேள்வியவ்விஞ்சையனாயிர்
கான்றுமாழ்க்கக்கடவுட்புனல்படிந்
தீன்றதாதைதன்னில்வயினெய்தினான்
தோன்றுகின்றசுடர்க்கொடிபோலவே. (௩௧)

அஞ்செஞ்சீறடியேக்லுமாற்றல
 நெஞ்சமாழ்கியந்நேரிழைவைய
 பஞ்சணைப்புறத்தெய்திப்படுதாயில்
 விஞ்சையோதுமிகவும்பெருக்கினான். (௩௨)

தாயில்பெருக்கித்துணைமுலைதாங்கிய
 மயிலியற்குயிலைக்கொடுவான்றொடு
 மெயில்வளைத்தநகர்க்கடந்தேகினான்
 வெயில்செய்பூங்கழல்விஞ்சையர்வேந்தனே. (௩௩)

பொன்னங்கொம்பினைவவ்விப்புயறவழ்
 தென்னங்குன்றிடைவிஞ்சையன்சேர்தலு
 மின்னலங்கற்பெயரினன்வேலினன்
 மன்னுசீற்றத்தரக்கன்வளைந்திட்டான். (௩௪)

உயிரைநல்குதியோநின்னுயிர்திகர்
 குயிலைநல்குதியோகொடியோயெனச்
 செயிரினோடும்கிழியழல்சிந்திட
 வயிரவாட்படைவள்ளுறைக்கினான் (௩௫)

எயிறுதின்றெறிதோற்றவரக்கனைத்
 தாயில் துறந்துசடர்க்கொடிகாண்டலு
 மயினெடுங்கணழிபுனல்கான்றிட
 வயிர்வெதும்பியுயிர்ப்பொடுமாழ்கினான். (௩௬)

பஞ்சியூட்டியபங்கயச்சீறடி
 யஞ்சலஞ்சலெதிர்த்தவரக்கனைத்
 துஞ்சமாறுதொலைக்குவல்யானென
 விஞ்சையேந்தன்வெகுண்டெழுந்தானரோ. (௩௭)

உருவவோடரிக்கண்ணியுளங்கவர்
 மருமம்போழ்ந்திடவாளினெறிதலும்
 வெருவலின்றிவெகுண்டியர்விஞ்சைய
 னிருதன்சென்னிநெரிதரக்குத்தினான். (௩௮)

நூனவாவிநளிர்புனலாடிய
 மானினோக்கியமாய்வுழிக்கண்டதாற்
 கூனல்விற்கையரக்கன்கொடுஞ்சிலை
 வேனில்வேளெனவிண்ணுலகெய்தினான். (௩௯)

ஓவியர்க்குமெழுதவொண்ணாதபொற்
 பாவைதன்பெயர்பாதிசுளக்கலு

மேவுகாதலின் விஞ்சையர்வேந்தனு
மாவிகூற்றுக்கனித்தனென்பவே. (சு0)

மலையின் வீங்கியமல்லலந்தோளிலென்
முலைதினைத்துமுயங்கவெடுத்தலாற்
றலைவனீங்கிவனெனெனத்தார்முழ
லலமந்தேங்கினளாருயிரீங்கினான். (சு1)

சூதமீன்றவினாகமழ்தூய்மலர்த்
தாதனைந்ததளர்நடைத்தென்றலோ
பாதிவெண்மதியோபடர்மாலையோ
கோதையாருயிர்வாரிக்குழத்ததே. (சு2)

மலையும்வல்லில்மலர்க்கணைவேட்டுவர்
ஈரியுமாலையினுகளந்தென்றலம்
புலிவழங்குபொதியப்பொருப்பின்வாய்த்
தலைவற்றீர்ந்தமியளுமுய்யுமே. (சு3)

நிலையிலாவுடனீத்தவவ்விஞ்சையன்
மலையகேதுவெனும்பெயர்மன்னவந்
கிலகுமாலியகேதுவெனும்பெய
ருலகமேத்தவொருமகவாயினான். (சு4)

தென்வரைக்கணிற்றந்திடுஞ்செயிழை
கன்னல்வேலிக்கருடதேயத்து
மன்னன்மாதவப்பேற்றிற்கலாவதி
யென்னுநாமத்தினங்கொடியாயினான். (சு5)

பதலையார்ப்பப்பணிவமுழங்கிடப்
பிதிர்சணக்கணிபேரிளமென்முலைக்
கதிர்செய்முத்தமுறுவற்கலாவதி
வதுவையாற்றினன்மாலியகேதுவே. (சு6)

பனிமதிக்குடைவேந்தொடும்பல்பக
லீனியபோகங்களியாவுநகர்ந்துமென்
கணியினின்சொற்கலாவதியென்னுமவ்
வனிதைதழுவன்றுமகவினைநல்கினான். (சு7)

மழலைமென்சொன்மகாரொடும்வள்ளையந்
குழைபொருங்கட்குயின்மொழிக்கொம்பொடு
மெழுவெறிந்தவெறுழ்வலித்தோளினான்
விழைவின்றூலம்புரந்திடும்வேலையின். (சு8)

இன்னும்விழைந்ததொன்றுளதிண்டளிப்பினுரைப்பலெனலோடி
மன்னன்மகிழ்வறமெனதுயிரும்வளரும்பொருளுயிவ்வரசு
நின்னதாசூரீவேண்டினிலவுக்கதிர்கான்முத்தநகைப்
பொன்னேயளிப்பாப்பொருளுளதோபுகநியெனலும்புகலுவாள். (௫)

தமரநெடுநீர்ச்சமுனிதொறும்வானைப்பகிதாவிபுயர்
சூமரிக்குட்காயமுடத்தெங்கிள்குலைகள்சிதறுங்காசிதனி
லமருந்நிங்கள்வேணியனைப்போற்றற்கேகவருளுகெனக்
கமலமலரினெழில்கவருங்கைகள்சூப்பியுரைசெய்தாள் (௬)

அரசவியுங்குஞ்சுடரிலேவேலண்ணலணங்கினுரைகேளாப்
பரிளினேடுமனைக்கிழந்திரில்லாவாழ்க்கைபழுதாசூ
மெரிசெய்ப்பூணயின்னெடுமியான்வருவென்னவினிகியம்பித்
தரையாள்வதற்குத்தம்மகவைத்தனிமாமவுலிசூட்டினால். (௭)

உயிரேயுய்துதிருத்தேக்கெறியுமொளிரும்வடிவேல்வயவேந்தன்
செயிர்தீர்புதல்வனினிதளிப்பச்செம்பொன்கோடிபலவாங்கி
மயிலேர்சாயலணங்கினெடுமடம்பூங்கமுக்கமிடெறையக்
கயவாய்வானைப்பகடுக்குக்காசிரகரிற்சென்றடைந்தான். (௮)

சூடச்சூற்கமுகின்பிழையிற்ற்தசூநிர்பூம்பகங்காய்க்குலைபொதிந்த
மடம்பூங்கேகறல்வழிந்கொழுசூர்வயல்குழ்காசிவளாகரிற்
றெடிப்பூங்கோகைகணவனொடுநானவாவிதொழுதாடிக்க
சூடிப்பூங்கொன்மைவேணியன் பொற்கமலமலர்த்தாளினிதேத்தி. (௯)

ஞானவாவிப்பழமணிபானன்சினியற்றிச்சோடசமா
தானமறையோர்நமக்கனித்துத்தலைவற்பேணித்தவமாற்றி
பூனமின்றிக்காசிதனிலுறையுங்காலத்துமைபாகன்
மேகனமுனிவனுருக்கொடவர்முன்னரெய்தியிதுபுகல்வான். (௧௦)

அடைந்தவுளையருகிருத்தியருட்கண்பரப்பிமெய்தடவி
மடந்தைபாகன்றாரகமாமறையாங்கவர்க்குவழங்குதலும்
யுடர்ந்தசடையுநாதர்கண்ஊம்பால்வெண்ணீற்றுமெய்யொளியுந்
தடந்தேதொளெட்டுந்தனிதாங்கித்தளராமுத்திவிடடைந்தார். (௧௧)

பெருகுதிரைநீர்ச்சிவதீர்த்தப்பெருமைபுரைத்தேமிதன்பெருமை
புருகிக்கேட்போர்நவின்றிடுவோருலவாக்கதியிடைவொனத்
திருகுசினத்தவில்வலைச்செற்றகடவுண்முனிகேட்பக்
சூருகுபெயர்க்குன்றறவெறிந்தசுடர்வேற்குமான்சுறினனால். (௧௨)

உசுவது கலாவதிபேறுபெற்றஅத்தியாயம்-முற்றிற்று.
ஆ திருவிருத்தம்-௧௨௬.

தீதிலாரொடுபினிதுசேர்தல்மெவியசவுசும்
யாதுமீசுதலீவைகளியாவுமாமெனுமறைகள். (௮)

தாதைமெய்ப்புதல்வருறுதாயர்மற்றெவருமுட
லேதமுற்றயிரகலீமமட்டலதொருவர்
டோதரக்கடவதிலர்போம்வழிக்குரியதுணை
யோதீன்மற்றிலைவரும்விடாதுஒற்றிருவினைகள். (௯)

பிறக்குமன்றினுமொருவர்பிரித்துடம்பொழியவுயி
ரிறக்குமன்றினுமொருவரென்றெளிந்தினிதெவையு
மறக்கைதிண்பொருள்தெனமனத்தணர்ந்தடைவரிய
துறக்கமிக்குறுநிலைமைசொலத்தகுந்துணிவுடைமை. (௧௦)

தீவினைகள்புரிகொடியபாவமுதல்சினவுபகை
யாவுநிலைதிரியவெழுதாமறைகள்புகலுநெறி
மேகியினிதொழுகுமறைவேதியர்கள்முகிறடவு
காவுசெறிவளமருவுகாசிநகரடைகுவர்கள். (௧௧)

வேறு.

வைகறையிற்றுயினீங்கியைங்கரணைமணியிடற்றுவாதனேடு
நெய்கனிந்தகருங்கூந்தன்மலைமகளைத்திருவினேடுநெடியோன்றனைப்
பைகலந்தபாம்பணையான்றிருவுந்திபூத்தவனைப்பனுவன்மாளை
மொய்கலந்தகொடுங்குவிசப்படையேந்துபுரந்தரணைமுதலினேரை. (1)

கங்கைமுதற்பெயராற்றைக்களைதிரைப்பாற்கடன்முதலாங்கடலைவா
ன்றோய், மங்குமவழ்திருச்சயிலமுதலானமால்வரையெவசிட்டனாதி,
பொங்குபுகழ்மாதவரையருந்ததியேமுதலாயபுரைதீர்கற்பின், மங்கை
யரைக்கவினொழுமுருப்பசியேமுதலாயமடநல்லாரை. (௧௩)

காசிமுதன்மாநகரைக்கவுத்துவமாமணிமுதலாமணியைக்காமர்
வாசமலிமந்தாரமுதலானசெழுந்தருவைவரிவண்டார்த்து
மூகநனைக்கவுளயிராவதமுதலாங்கடகளிற்றைமுறைவழாது
தேசதிக்கழ்சனகன்முதல்யோகிகளைச்சேடன்முதல்வாளாரவை. (௧௪)

இருக்குமுதற்பழமறையைப்பிரணவமேமுதலாயவெழுத்தைநீங்காத்
திருக்கிளர்நாரதன்முதலாந்தெய்வமறைமுனிவரரைத்தேனுவாதி
யுரைக்குமுயர்பகவையரிச்சந்திரனேமுதலாயவுண்மைவேந்தைக் [ரை
சுரைக்குநெடுங்கடல்வரைப்பிற்றதிசிமுதல்வரையாதுகொடுத்துளோ
நவிறற்காயத்திரியேமுதலாயமந்திரத்தைநறுந்தன்போது
துவைத்துவரிவண்டுமூலுநந்தனமேமுதலாயசோலைதன்னை
யுவப்புடனீந்திரனுக்கைக்கும்பரிமுதலாம்வாம்பரியையுலகின்றீர்த்த
மெவற்றினுக்குமேலாயத்தைதாய்மலரடியையிதயத்தெண்ணி. (௧௫)

நீணகரின் புறத்தகன் றுநா னூ று விந்கடைபோய் விருதிக்கின்
வாணிலவுகதிரொழுமுப்புரிநூல்வலச்செவியின்வயங்கவேற்றித் [க்
தோண்மிசையுத்தரியமுயர்சென்னிகற்றிலத்தினொருதூரும்புசேர்த்தி
காண்வருநற்பகல்வடக்குங்கங்குலிடைத்தென்றிசையுங்கருதிநோக்கி. ()

எறிவளிமுச்சுடர்கரைகொன்றிரங்குபுனற்செழுந்தரங்கமெண்டி
க்காமான், மறையவர்மறறிவர்தம்மைநோக்காமலுவர்நிலத்தின்மறுகின்
மன்றி, நெறியதனிநிராமலுரைநிகழ்தநாம ஸிருமலமுநீக்கிப்பின்னர்
க், குறியதனையிடக்கைகொடுபிடித்தெழுந்து மண்கவர்வான்றித்துச்செ
ன்றே. (௧௮)

புழுவுரைதலெய்யகழ்தல் புனலிடைப்பிடிதலிவைபோக்கிக்கற்
நீர், பழுதறுமண்ணெடுத்திலிங்கத்தொருகாலங்காற்குக்கிற்பதின்கா
லாக்குக், கழுவுகரத்தினிலிரண்டுகரத்துமெழுகாலொருகாலொருகாற்
கால்ன், மொழியுயிருகரத்தின்முக்காவ்மண்ணில்வேதியர்சவுசமுடித்த
ல்வேண்டும். (௧௯)

மண்ணுறுமண்ணளவைநெல்லிக்கித்தான்றிப்பாநியெனவகுப்பர்
தெண்ணீர்ப், பண்ணுறுபாத்திரமில்லேதுறுபுனற்கோர்முழமாகப்பயி
லுமெல்லை, நண்ணியிருந்தேசவுசமுடித்திடுகசென்னிதனிலவங்கொள்
கண்டத், தொண்ணிறவுத்தரியமணிந்தாசமனத்தொழின்முடிக்கவொ
ண்ணுதன்றே. (௨௦)

ஈங்கிவர்மண்ணுறுதொழில்நிரட்டித்தல்பிரமசாரியற்கெஞ்ஞான்று
மோங்கியவானப்பிரத்தற்கதனிரட்டியதனிரட்டியுயர்சந்ரியாசிக் [சூந்
காங்கிவைகள்பகற்பொழுதிந்கிருட்பொழுதுக் கதிற்பாதிபதநற்றேரர்க்
திங்குறுநோயாளர்க்குமடவியர்க்குநான்கினொன்றாய்ச்செப்புதூலே. ()

வெண்ணிறவென்புயியிருந்தை சாம்பரொழியிடமதனின்மேவிச்
சூதி, துண்ணுரையில்புனல்வாங்கிக்குணக்கேனும்வடக்கேனூநோக்கிமு
த்தி, மண்ணுமறையவர்க்கிதையம்வாள்வேந்தர்க்கணிமிடறவ்வணிகரா
னோர்க், கண்ணமடவியரொடுபின்னவர்க்குவாயளவுசெலவருத்தல்வே
ண்டும். (௨௨)

இன்னணமுக்காற்புனலுண்டிருவிசம்புதனிபார்,த்தங்குட்டமூலந்
தன்னிலீருமுறையிதழ்கடைவந்துநடுவிவிரன்மூன்றுதம்மான்
மன்னிபிடவாய்தொட்டுத்தற்சனியங்குட்டத்தால்வலப்பான்மூக்கிற்
பின்னரிடமூக்கதனில்மறைபுகலூழ்முறையதனிற்பிறழாதொற்றி.(௨௩)

அங்குட்டமலுகைசேர்த்தணிவிழியிலஞ்செவியிலடைவிறொட்
டுத், தங்குற்றிதுவிரலோடங்குட்டங்கூட்டியுந்திதன்னிலொற்றிக், கொ
ங்குற்றமலர்த்தடக்கை புரத்தமைத்துவிரலனைத்துங் கூட்டிச்சென்னி.

துங்கப்பொற்றேளரிணைகள்முறைதொட்டின் னணமீட்டுந்தொடுதல்வேண்டும். (உச)

தெருவினிடைப்போய்வரினும்பிணுநீர்ப் படிந்திடினும்நெண்ணீராதி, பருகினுந்தாசணிந்திடினும்விதிமுறைநற்கருமங்கள்பண்ணும்போதும், புரிதுயினீத்தெழுபோதும்யாதேனும் தூய்மையிலாப்பொருடொட்டாலு, மரிவையர்தோள்புணர்ந்திடினுமாசமனத்துறைமுடிக்கிற்புனிதராவார். (உரு)

நவமியுவாநந்தையொடுநாயிற்றிற்பல்விளக்கினவையுற்றோர்களெவருமெழுசுவத்தோடுங்கெமிகுவர்பன்மாசெறியுந்சருகின்றேனும் தவறுபடுமெனவுரைத்தநாள் களிணும்புனிதநுந்தண்ணீர்வாங்கித்துவொறிவாயிடைப்பெய்துபன்ரிருகாற்கொப்பளிக்கிற்தூய்மையாமால்

தடவுநிலைமாவிருப்பையழிஞ்சில்வன்னி நாயுருவிதண்பூங்கொன்றை, கடுநரந்தைகுமிழ்வாகைபீந்தாறுவில்லுதுவர்ப்பாய்க்குவாய்ப்பாலாய்க், கொடுமுளுடைத்தாந்தருவிற்சிறு விரலின்பருமைத்தாய்க்கோடலின்றி, வடுவிலநாந்தருமுறித்துவயங்கொளிரெண்பற்கறைகள்மாற்றல்வேண்டும். (உஎ)

மதிக்கடவுணினதிடத்துவைகினங்கோடியர்மானேவாண்சீர்த்தி, நிதிக்கிழமைபுதல்வரெழிலாற்றல்மனத்தூய்மையருவீதினான, முதுக்குறைவோடளித்தெனதுமுகநோக்கென்றருமறைகள்மொழியுந்தீநில்விதிப்படியிலுரைத்தாறுந்தருவொடித்து மணிமுறுவல்விளக்கல்வேண்டும். (உஅ)

குற்றமில்பன்ரிருவிரலிளவையாந மறையோர்க்குக்கோடல்வேண்டும், மற்றையொருமூவருக்குமொரொருமெல்விரல்குறைதல்வகுத்ததாகுஞ், சொற்றாறுந்தருவினைவிற்போல்வளைத்துநாவழித்துத்தாயனாகிற், கற்றைவிலாக்கதிரெறிக்குங்கடவுண்மதிச்செல்வனுளங்கருணைகூரும். (உக)

தருப்பையெட்கோமயத்தொடுமண்தனிகொணர்ந்துபுனிதமுறுந்தலத்திற்சேர்த்திப், பொருப்புறழ்தோளுத்தரியமருங்ககைத்துச்சிகைமுடித்துப்புனலிற்சேரா. விருக்குரவின்மெரிபுனல்தொட்டண்சிரத்தொன்றுத்தியின்மேலிரண்டுமன்றும், குரைக்குமுந்திக்கீழிருதாட்கிருமூன்றுவிதிமுறைமண்ணுரைத்தல்வேண்டும். (உ௦)

தழங்குபுனலெதிராடியெழுந்துடலங்கோமயத்தாற்றைவந்தாங்கு, முழங்குகிரைநீராடமொழிந்தமறையனைத்தினையுமொழிந்துமழ்க்சிசெழுங்கரத்தாவிமையவர்கள்முனிவர்த்தென் புலத்தவர்க்குத்தெண்ணீரங்குவழங்கியகன்கரையேறியுத்தரியந்தனைமறித்துப்பிழிந்துபின்னர் (உ௧)

தூசுமருங்கினிலசைத்துத்தோளின்மேலுத்திரியந்தலங்கச்சேர்த்தி
மாசறுவெண்பூதியினைமார்பினணிந்துயர் தருப்பைவலக்கைசற்றிக்
காசறுகாலகைவகடன்கழிக்கவிவ்வண்ணங்கழித்திடானேற்
றேசழிந்துபின்னவனும்றுமையில்நாயாய்ப்பிறந்துதிரிவன்மாதோ. ()

இன்னணநீர்க்கடவ்கழித்துக்குணக்கேனுமவடக்கேனுமினிதுநோக்கி
மன்னியமுச்சவித்துமுக்காற்பிரமகாயத்திரியைமனத்தினேதீச்
சொன்னபிராணயாமமொருகாற்செய்திடிற்பாவந்தொலைந்துநீங்கும்
பன்னிருகாலஃதியற்றிலளப்பிலநாள் தவம்புரிந்தபலனுண்டாமால்(௬௩)

அரந்திறந்துகிலசைத்துக்கண்டுகைமாலிகைசூடியன்னமுர்ந்தாங்
குரைத்தநறுஞ்செஞ்சாந்துஞ்செய்யபொலன் கலனுமணிந்துறையுமாதை
விரித்தமறைதொழுகாயத்திரியணங்கைப்பருவயிருநான்குமேய
நிருத்தருநல்லுருவாகினைபுதிருவியெழுமளவுஞ்செபித்தல்வேண்டும்.()

இன்னணம்வரையிரத்தெட்டோதியுவத்தானமுறையினிதினற்றிப்
பன்னுசிவசங்கற்பமுதலானபழமறைகள் பகர்தல்வேண்டும். தென்வரை
யினறுஞ்சாந்ததீநய்வையும் வாலரியினெடுசெய்யபூவும், மன்னுபுன
லொடுங்குட்டியுருகியஞ்சேட்டிநங்கநிற்குவழங்கல்வேண்டும். (௬௪)

ஓரிரண்டுமூன்றெவ்றைய்வார்தருப்பைதனைக்கியொன்பானேழை
ந், தேருடையதருப்பைநுமுதலுளதாய்க் கொண்டுகல்சந்தெறிநீர்
சேர்த்திச், சீர்கெழுதேவர்க்கொருகால்முனிவரருக் கிருகால்நற்றிலமுங்
கூட்டி, யார்வமொடுதென்புலத்தோர்தமக்குமுக்கால்பகர்நாளிலளித்தல்
வேண்டும். (௬௫)

அலங்குகதிர்வாகுமுந்துதிரன்சைக்காயெண்ணெயொடுமார்த்தமுர
ல்லங்கொளியவெள்ளுப்புமுண்ணைநாளடிசிலெழிலவரைப்பைங்காய்
நலங்கெழுநாற்றுறைபடிந்தோரிவைக்கியினிதருந்தநங்கினட்ட
பொலன்கொள்முல்லைமுகையடிசில்தன்னிலவயிச்சுவதேவம்புரிசுவாரோ
கடவுளர் பூசனையாற்றிவெண்ணிலவுக்கதிொறிக்குங்கலவ்கடாங்கி
விடையிவர்துபானிறமென்றுகிலசைத்துநறியமுகைவிரிக்கும்வெள்ளை
மடலவிழ்தாரணிந்தபயவரதமொடுமினிதிருக்குமடந்தைதன்னை
யொடிவறுகாயத்திரியையுள்ளுபுநண்பகற்கடன்றீர்த்துவப்பினேடும். ()

ஆதுலர்நல்விஞ்சைகற்பானடைந்துளோரறம்புரிதற்கையமேற்போ
ர், வேதமுறையினிதுணர்வோர்பிரம சாரியர்துறந்தோர்விருத்தராகப்,
போதருவோர்க்குணவளித்துக்கொடிபு திரிழிந்தோர்நாய்புலம்புநோய
ர்க், கோதியமந்திரமுதைத்துக்கொடிமறுகி னிடைப்போதந்துய்த்தல்
வேண்டும். (௬௬)

மணிமறுகிற்போதந்தோரான்கறக்கும்போதளவுமவறியேயார்த்தே
டித், தணிவருநற்கேளிரொடுந்தையலொடு மக்களொடுந்தனதில்வைகிக்
குணதிசையாயினும்வடபாலாயினும் பார்த்திருந்துபிடிமுன்றற்கோதி,
லணிபெறுநற்பலியாற்றித்தருப்பையினையமிகையிலகலாதார்த்து. ()

அருமறையானீர்வலஞ்செய்தடிசில்தொட்டாபோசனங்கொண்டன்
பிளேதி, முரியபிரானாகுதிசெய்தினியன நெய்யோடுமுதலுண்டிபின்னர்
க், கருணையொடுமெரிப்பனகளுடனருந்தி யான்பால்முக்கணிகளாகட்டி,
வினாவிலெடுபின்னருந்தியுத்தரபோசனமும்விதியிற்கொண்டு. (சக)

மிகுந்தபுனல்பெருவிரலின்வழிவிடுத்துரவுரவத்தின்மேவினோர்கள்
மகிழ்ந்திடுகவெனப்புகள் றுகைபூசியாசமனமரபினாற்றிப்
புகன்றபரத்தினேரினேந்துகால்கழீஇச்சனிவடவைபுனரிவெய்யோ [று.
னகந்தனிலோர்ந்தயின்றவைகளற்றிடுகவெனச்செபித்தங்கடைக்காய்தின்

பொருவரியவிதிகாசபுராணமிவையின் றுபகம்பொழுதுபோக்கிப்
பரிதியுயரத்தவரைபடுபொழுதிற்கடனதனைப்பயிலுமில்லி
னிபையிலுந்தொழுவினதிதனிவீரண்டாறடைவுழியினீ றுபூசி
மருவுகினகரத்தாற்றிலொன்றினுக்கொன்றனந்தபலன்வழங்குமாதோ. ()

நீனிமென் றுகிலசைத்துநீலநிறப்பொற்கலன்கணிலவத்தாங்கிக்
காளைமுருகரியமலர்த்தொடை சூடியெறுழ்வலியகருடனூர்ந்து
னானிசுஞ்சாமறைவடிவாகுமணிநிறத்தநங்கைதன்னை
வானிடைமீனெழுந்துணையுநீனந்துகாயத்திரியைவழுத்தல்வேண்டும். ()

முனிசினையசபிதைகாரிற்றீக்கருமமுறைமுடித்துமுகமன்கூறி
யளிபெருகவிருந்தினெடுமடிசினுகர்ந்தாசமனமினிதினாற்றிக்
துளவமுகில்குறுமுனிவன் முசுஞ்சுந்தன்கபிலனடிதொழுதுசண்ட
வளியெறியுமிருஞ்சிறையகலுமுன்மறைசெபித்தரனை வணங்கியேத்தி. ()

இருண்மேயந்தமணிவிளக்குநிறைகுடமுந்தலைமாட்டினினிதுவை
த்து, முருகார்த்தநுறந்துமந்தவழுமலரணையதனின்முடிவில்லம்பி, னுரு
வாய்ந்தவோடரிக்கண்மகளிரிருமுலையகலத்தொளிப்பச்செம்பொற், நரு
வாய்ந்தபணைப்புயத்திற்றழீஇக்கொண்டுதுயில்புரிதறகைமைத்தாமால்.

தானுறையுமுளவகத்திழ்த்திசையிற்றலைவைக்கக்காதன்மாமன்,
வானுயர்பொன்மணிமாடத்துறைந்திடிற்றென்றிசையதனில்வைக்கச்செ
ன்னி, பூனமில்வேற்றாருறையிற்குடபாலிற்றலைவைக்கவுதக்கிலென்றுந்
தேனமருநறுக்குஞ்சித்தலைவைத்துத்துயில்புரிதல்செவ்விதன்றே. ()

௩௫-வது இல்லொழுக்கக்கூறியஅத்தியாயம்-முற்றிற்று.

ஆ திருவிருத்தம்-௯௯-அ.



முப்பத்தாறாவது

பிரமசரியங்கூறிய அத்தியாயம்.

தாளத்துவலையரத்தச்செலுத்தங்குநாடொட்
டுருவுற்றுநீங்கிச்சுடலைக்கண்ணுறைதல்காறுந்
தெருளுற்றதெய்வமறையோர்முதறசெப்புமுன்
வருணத்தவர்க்குநாகருமங்களவகுத்துரைப்பாம். (க)

போராடுவேற்கண்மடமங்கையர்பூத்துவிங்கு
நீராடியநாள்முதலாகெறியினோறு
மீராறுநாளிற்கருவவ்வயிறெய்தினுண்காடுந்
சீரார்மதியிற்செயத்தக்கனசெய்துபின்னர். (உ)

ஆறாமதியிலுயர்சீமந்தமாற்றியெய்தாப்
பேறாமகப்பெற்றிடுங்காலையிறபெட்பினோடு
மாறாதகாதன்மகவின்முகநோக்கினானச்
சேறாடியேற்போர்க்குயர்நீணிதிமாரிசுந்தி. (ஈ)

தோளாமணியன்னவத்தோன்றலுக்கன்பினோடு
நாளோர்பறினென்றுபுகுந்துழிநாமநல்கித்
தாளான்மதநாள்நிநிற்சந்திமிதித்தபின்னர்
கேளோடுமாறாமதியிற்சினரன்னமுட்டி. (ஊ)

தத்தம்மறையின்வழியேசிகைதாங்கவைத்து
முத்தம்மெறிந்தமுங்குழிமென்னகைமாதார்க்கு
மித்தன்வையாயகருமம்மறையினெறியினாற்றி
மைத்தங்குகோதைமணமாமறையோடுசெய்க. (ஊ)

ஆண்டேழிலெட்டின்மறையந்தணர்க்காகுமுந்தா
லாண்டோர்பறினென்றினின்மன்னவர்க்காகுமென்ப
வேண்டிப்பருவமிருநான்கொடுநான்குசேரிற்
பூண்டாங்குதிண்டோள்வணிகர்க்குப்புனைதல்வேண்டும். (ஊ)

ஐந்தாம்பருவத்தினுமாமறையோர்க்கொராநில்
பைந்தாரரசர்க்குரைப்பார்நற்பருவமெட்டி
னந்தாதசெல்வமலிநாய்கருக்காகுமென்ன
முந்தாரணங்களொருநான்குமொழிந்தவன்றே. (எ)
விழுப்பஞ்செய்காயத்திரிநன்கின்விளம்பிவேதம்
பழிப்பின்நிநாளும்பயிற்றித்தம்பண்பினாய

வொழுக்கம்புணர்வித்ததன்பின்னவ்வொழுக்கமாக
வழுக்கின்றிநின்றறழைமப்படுமாண்பதாமால். (௮)

சொன்னமறையினுயர்ந்தோர்மனைதோறுமேற்ற
வன்னங்குரவனருள்பெற்றலதார்தலாகா
நென்னலமைததசெழுஞ்சோறுபைந்தேனுநீப்பர்
கொன்னையிரவிதனைநோக்குதல்கொள்கையன்றே. (௯)

ஆள்வேட்டமாடுநெடுங்கண்மடமாதரம்பொற்
ரேள்வேட்டலாகாதமர்கேளொடுந்துய்த்தலாகா
கோளேற்றபுல்லர்குழுவுற்றுழிக்கூடலாகா
தாள்போற்றிநாளுங்குரவன்றனைத்தாழ்தஸ்வேண்டும். (௧௦)

காழ்கொண்டசந்தங்கமழ்தாரடைக்காயொடாகா
வாழ்கின்றவாவினெவையேனும்வதைத்தலாகா
உழ்கொண்டதண்டமுரிமுஞ்சியொழித்தலாகா
வீழ்கின்றநெஞ்சம்விடயத்தின்விடுத்தலாகா. (௧௧)

மறையோர்கட்காண்டுபதினாறுமறங்கிடக்கு
மெறிவேலரசர்க்கியலாண்டிருபத்திரண்டு
நெறிசேர்வணிகர்க்குநான்கிவைநீங்குமென்னின்
முறையன்றுசாந்திபுரிந்தன்றிமுந்நூல்கள்சேர்த்தல். (௧௨)

மறையோர்க்குத்தூயகலைநீடுரிபுள்ளிமான்ரே
லறைவார்கழற்கால்வயவேந்தர்கட்காட்டுமென்றேரூல்
முறைசேர்வணிகர்க்கிவைமுப்புரிநூல்தேனும்
பொறிதுஞ்சுமந்தாரகலத்திற்புனைதல்வேண்டும். (௧௩)

ஒளிர்முஞ்சிமென்புற்சண்ம்போடுபருத்தினுண்ணூல்
வளர்நான்மறையோர்முதல்முவர்மருங்கினூற்ப
நளிசேர்தருப்பையுயர்தாதகிவில்லநார்மற்
றளியோடிவையுமணிந்தாலுமணியலாமால். (௧௪)

ஒன்பானமைந்தவொருமுன்றுபுரியவாய
நன்பாலவெண்ணூல்சணம்பாட்டின்பயிருநங்கி
தென்பார்முறையின்னவர்கட்குயர்தண்டமோதி
னன்பாமருமாமறையோர்க்குப்பலாசமாகும். (௧௫)

வேந்தர்க்குமேனைவணிகர்க்கும்பலாசம்வில்ல
மேந்தப்பணித்தவிவைநீளமம்மூவருக்கு
மாய்ந்திட்டசென்னிததல்மூக்கினளவவெயன்ப
தோய்ந்துற்றகேள்விமறையின்றுறைபோய்தொல்லோர். (௧௬)

ஈன்றாளவனையனையார்மனையையமேற்றுண்
டான்றோர்புகழ்வொருவேதமமைந்தபின்னர்ச்
சான்றோர்மதிப்பச்சமாவர்த்தனமாற்றியிக்க
வான்றோய்பிறைவாணுதல்மன்றல்முடித்தல்வேண்டும். (௧௭)

விதியார்சமாவர்த்தனமாறறினாவேட்டிலாரேல்
மதியோரிகழ்வர்வளர்கன்மமியற்றலாகா
முதியோர்சொன்னோகாச்சிரமதகின்புறவைழாது
வதியாதவரேதுறக்கத்தின்வதித்திடாதார். (௧௮)

முன்னாச்சிரமிக்குயர்தண்டொடுமுந்சிமாவ்ளேல்
மன்மாமகமில்லுறைவார்க்குவனத்தினோக்குக்
தொன்மாமயிர்வாணகந்தாககல்குறுதுளோர்க்குக்
கன்மேயவாடைகழைதண்டடையாளமாமால். (௧௯)

நல்வேதம்வேதப்பொருளயாவுகவின்றுளோர்கள்
தொல்லாசிரியர்பொருள்கொண்டவைசொல்லுகிற்பா
ரொல்லாததிக்குதபதாறுமுபாத்தியாய
ரெல்லாவினையுமுடிப்போர்குருவென்பரன்றே. (௨௦)

அருண்மேவுந்தந்தைதனிலன்னையதிகமாகுந்
தெருள்சேர்குரவற்பழிப்போரிடைசேர்த்தலாகா
மருளோடுமன்னோர்ப்புறங்கூறுநர்வைமுள்ளேற்ற
விருண்மாநிரயந்தனிப்பற்கலெய்துவாரே. (௨௧)

நற்றாய்புதல்வியுடன்றோன்றியநங்கையேனு
முற்றோருழியிற்றனியெய்தியுறைதலாகா
விற்றானேவேந்தன்குருமுன்னவன்மாமன்மேய
வற்பார்மகளிர்யந்தாளொடுந்தாயரைவர். (௨௨)

ஓராழிவெய்போனுதயக்குவட்டுற்றகாழும்
பேராதுயிலுற்றுணராதபிரமசாரி
யாராமலற்றைத்தினநோற்றலமைத்ததாகுஞ்
சீரார்மனைவாழ்குநர்செய்தியுரைத்துமன்றே. (௨௩)

நன்மாண்புடையமனையாளமனைதன்னிலநண்ணிற்
சொன்மாண்பனைந்துந்தொகுமாங்கவொய்திலாளே
லின்மாண்புறாதென்றுயர்வேதமிசைத்தவாற்றா
லன்னார்வடிவங்குணஞ்செய்தியறையலுற்றேன். (௨௪)

௩௬-வது பிரமசரியங்கூறிய அத்தியாயம்முற்றிற்று.

ஆதிருவிருத்தம்-௬௬௨.



முப்பத்தேழாவது

மகளீரிலக்கணங்கூறிய அத்தியாயம்.



நண்ணுகோத்திரமொன்றினிலுதித்துளோர்நலிதருபினியுற்றோர்
பெண்ணலாதுயர்நன்மகப்பெறுகிலாப்பேதைபர்வழிவந்தோர்
மண்ணினின்றவான்பழிபடுமரபினில்வந்துளோர்வரைபாந்தள்
விண்ணின்மீனதிபறவையின்பேருளோர்வேட்டிடல்விதியன்றே. (க)

இனியமென்மொழியுடையளாய்த்தன்னினுமினையளாயெவரோடு
முனிவிகந்திடுகுணத்தளாய்ப்பொருந்தியமுயற்கறையொழிந்தோங்கு
பனிசெய்வெண்மதிமுகத்தளாய்மைந்தர்கன்பலரொடும்பிறந்தாளாய்த்
துனியிலாதநற்கன்னியவேட்டிடல்தொன்மறைவழக்காமால். (உ)

இழிந்தபுன்குலத்தாதல்தன்குலத்தினுமியல்புறமேம்பட்டுக்
கழிந்தநற்குலத்தாதல்பொன்னையவர்கவினுடைவடிவெல்லா
மொழிந்ததால்வழிபிறந்தமெல்லுருவினர்முகிண்முலைமுயக்குற்ற
லழிந்துபோகுநல்லுணர்வழனிர்யமுமாங்கவர்க்கணித்தாமால். (ஈ)

அரக்கெறிந்தசெந்தாமரையெனச்சிவந்தரும்பியவியர்வின்றிப்
பெருத்தல்குதலின்றிமெல்லனிச்சமேற்பெயர்ப்பினுங்குழைவாகி
யுருத்தவைம்மையேடுள்ளடியமைந்ததினுறுவரைகொடிமீனந்
தரித்தசக்கரம்வளைகுடபோன்மெனிரறக்கமன்னவர்க்காமால். (ஊ)

நடுவுமெல்விரலளவுமேனோக்கியோர்வரைநனிகிடந்தூற்ற
லடையுநற்றிருப்பாந்தள்வெம்பேரெலியாய்மயிர்க்கமுகேபோ
லுடையீள்வரைகிடந்திடினல்குரவொழிவுருத்துயர்மேவும்
வடிவமைந்தந்பெருவிரல்திரண்டெழில்வாய்ந்திடிற்றிருவெய்தும். (ஊ)

அன்னமெல்விரலகன்றிடிற்கைம்மையானீண்டிற்றிருவர்க்குஞ்
சொன்னதன்மையினன்றிமற்றேனையதொகுவிரலறநேர்கின்
மன்னுறுத்திருநீளுமேற்பிறனலமகிழ்ந்திடுநெருக்குற்ற
வின்னலுற்றிடுந்தாசியாங்குறுகிடிவிறத்திடுஞ்சின்னளில். (கூ)

விரல்களொன்றின்மேலொன்றுறிற்காதலன்வீந்திடுமகனூனந்
பொருளகன்றிடுக்கடைவிரனிலத்திடைபொருந்திடாதெனிற்காதல்
பெருகுள்கள்வரையொறுத்திடும்பெருவிரற்கடுத்தமெல்விசனீளி
னரிபுநன்மணமாற்றுமுன்பலரொடும்புறப்புணர்கிற்பாள். (கூ)

அறவுமென்மையாயளவினிற்பருத்துவோர்வரும்பொடுநரம்பின்னிச்
 சிறிதுயர்ந்திடினன்றுயர்நரம்பொடுசேர்ந்திடிற்சேட்செல்லு
 முறவளைந்திடினி ரப்புறுங்கோலெனவுயர்ந்திடிற்சிறப்பின்றும்
 வெறியபன்மயிர்திளைத்திடிற்சில்தியாயளப்பினுள்மெலிகிற்பாள். (௮)

ஒளியுமிழ்ந்தநல்வட்டமாய்ச்சிறிதுசேப்புண்டிடுநகமென்னிற்
 களிவிளைத்திடுந்துகளொழநடந்திடுங்கன்னிதன் குலமுன் றும்
 விளிவுகண்டிமற்றயலவர்ப்புணர்ந்திடுமென்பரட்டியல்கூறி
 னளியுறத்தசைந்துயர்நரம்பெழாதுருண்டமுகுறினிளிதாமால். (௯)

நரம்பெழுத்துமென்பரயுயர்ந்திடிற்றிருநண்ணுறுகுதிபந்தி
 னிரம்புபெழில்வாய்ந்திடில்லிழுமியநீண்டிடிற்றுயரெய்தும்
 வரம்பிகந்தறவுயர்ந்திடினேதிலாந்மணந்தனில்மனம்போக்துந்
 திருந்தலின்றியேபருத்திடிவளப்பருஞ்செல்வமஃகிடுமன்றே. (௧௦)

மயிரிகந்துமேல்வரவரப்பருத்திணைவாய்ந்தொளியுடைத்தி
 யுயர்நரம்பெழாதுகணைக்காலெழிலோங்கின்மன்னவர்க்காருந்
 செயிரிலாமுழந்தாளுய்பாண்டிலாய்க்திரண்டிடிவழகாகும
 பயிலுமென்றசையொழிந்திடின்புலையிலைபகருமாதிரிசேரும். (௧௧)

குறங்குநீனரம்பொடுமயிரின்றிமற்றொன்றொடொன்றுறக்கூடி
 மறங்கொளயானையின்றடக்கைபோற்றிரண்டுமேல்வரவரப்பருத்திடுங்கி
 றெந்தவாமயிர்பொருந்திடிற்கைம்மையாந்க்கிடிற்றுயர்சேருந்
 பிறங்கிடாதெனிற்சீர்கெடும்வன்மையாய்ப்பெருத்திடினி ரப்புமா (௧௨)

எண்ணுமங்குலமோரறுநாங்கதாயெழில்பெறுங்கடிநன்றும்
 வண்ணம்வாய்ந்தறவுயர்ந்திடிமத்தொடுஞ்சதுரமாய்வனப்பேறி
 நண்ணுறுதறநீண்டுதாழ்ந்துயர்ந்திடினனிமயிரிடைசேரிற்
 கண்ணும்வெந்துயர்ப்பிணிபிடித்தலைப்புறக்கைம்மையாய்விடுமன்றே. (௧௩)

பருத்துயர்ந்தறமென்மையாய்த்திரண்டிடுஞ்சகனமேற்பரிவோடும்
 பொருத்துறுங்கலவிக்குலல்லின்பமேபூத்திடுமாறாகி
 லருத்திசெய்திடாதாரஞர்பயக்குறுமம்பகட்டகலக்கும்
 பெருத்தவாமையின்முதுகுயர்யானையின்பிடரிவாய்ந்திடினன்றே. (௧௪)

வலமுயர்ந்திடினழகுடைப்பெண்ணிரார்வயிறுவாய்த்திடுமென்ப
 வலதிடப்புறமுயர்ந்திடின்மைந்தனாயளித்திடுங்கமலம்போ
 லுலவுமெல்லரசிலையெனமான் குளப்படியெனப்பருத்தோங்கி
 யெலியின்மென்மயிர்டோன்மயிரணிந்தளமணியமெந்திடினன்றே. (௧௫)

சங்கின்மென்றுளைபோன்றிடின்மகப்பெருடடம்புழைவிரிவாகித்
 துங்கமாய்மணிசெறிமயிர்பருத்திடிற்றுயருறுமடிப்பாமேற்

பக்கமுற்றிடுகிஸ்தியாமிடப்புறம்பள்ளமாய்ச்சுழியெய்தின்
மக்கலத்தேரணியிழந்தயர்வொடுமம்மர்நோயுழல்கிற்பாள். (கௌ)

ஐடுகுறுண்ணிடைவறுமையெய்திடிற்றிருவெய்திடும்பெரிதாகிற்
படருழந்திடுமுந்தியாழந்தகன்றெழிற்பயில்வலஞ்சுழியாகி
லடையுநற்றிருநரம்பொடுமயிரணிந்துயர்ந்திடஞ்சுழியாகி
ஊடலம்வன்றுயர்மென்மையாம்வயிறெனினமகப்பலவுயிர்க்கிற்பாள். (1)

அவ்வயிற்றெழில்வளைமெல்வயிறெனவமைந்திடிற்புளிகாக்குஞ்
செவ்வீவேந்தினக்குமரையுயிர்க்குமாலையெனச்சிறப்பெய்தி
யெவ்விடத்தினுமயிருருதிருந்திடிலிகழருஞ்சிறப்பெய்தும்
நவ்வீநோக்கியர்வயிற்றினிலணிவரைமுன்றுநிலனொமால். (கௌ)

வயிற்றின்மென்மடிப்புயர்ந்துள்ளசுழிபலவதிந்திடிண்மலடாகிச்
செயிர்ப்பிடுகுடிதன்பதியகன்றெக்கணுந்திரிந்துகாமமுமின்றிப்
பயிர்ப்பில்லதாசியாக்குடமெனமுழுவெனப்பருத்திடுமெனிணை
முயிர்ப்பவிந்துயிருலந்திடுமெனநிரப்புற்றுவெந்துயர்கூரும். (கௌ)

நீறுபூத்துயர்பூசணிக்காயெனநெல்லெனவயிறெய்திற்
சோறளப்பிலதய்த்திடுமகன்றிடிற்றுயருறுமிகநாலிற்
கூறுமாமனைக்கொழுநனைக்கொன்றிடும்விலப்புடைதசைமேளி
பூறின்மென்மையாய்நரம்பெழாதழகுறினுலப்பறுதிருமேவும். (20)

நரம்பெழுந்துறுமயிரொடும்விலப்புடைநண்ணுமேவலணூலி
ணிரம்பிலக்கணமுடையளாயினுந்திருநீக்குமவ்வயிற்றின்கட்
பொருந்துநன்மயிரொழுக்கறமென்மையாய்ப்பொழிகதிருமிழ்நீலத்
திருந்துகோலெனக்கிடந்திடிண்மலருறைதிருவினுஞ்சிறப்பெய்தும். (21)

மயிரொழுக்கமுள்வளைந்திடிற்கைம்மையாமம்மயிர்சிவப்பேறிற்
செயிருறுக்குணமெய்திடுமிடையிடையிடைசுதைத்திடிற்றிருநீக்கு
மியல்பொடுஞ்சமமாய்மயிரின்நிலல்லிதயமாழந்திடாதாகி
ணுயிரினுஞ்சிறந்தின்னுயிர்க்காதலனுவப்புறச்சிறப்பாமால். (22)

ஐதயமென்மயிரணிந்திடிற்காதலனிற்றதிடுமிகவற்றால்
மதனைக்களைவருத்திடப்பலரையுமணந்தளியிலளாகுஞ்
சுதைவிலக்குலமோர்பதினெட்டதாய்ச்சிறிதுயர்ந்திடினன்றூர்
ததையுமென்மயிரணிந்தறப்பருத்திடிற்சார்வருந்துயராகும். (23)

வடங்கொள்வெம்முலைபனைத்தடிகனத்திணைவாய்த்திடைவெளியின்றிக்
கடைந்தசெப்பினிற்புடைபரந்தெழிறவழகண்கறுத்திடினன்றூர்
தடங்கண்மக்கைதன்வலமுலையுயர்ந்திடிலாண்பெறுந்தளராது
குடம்பழித்துயரிடமுலையுயர்ந்திடிற்பெண்பெறுக்குறிப்பாமால். (24)

அடிகளத்துமேல்வரவரநேர்ந்தி டற்சிறி துநாளழகையதம
வடிவமின்றியேநிரிகைபோற்பதிந்தி டல்வசைபடுகுணனகு
மொடிவிலக்கண்ணினை பருத்தி டுண்ணடி டுவயர்ந்தி டினுதியாழிற்
கடினமாயறநீங்கிடுமுலையெனிற் கனவினுத்தொடலாகா.

(௨௫)

கழுத்தடிப்புறத்தென்பெழாதமைத்தி டற்றிருவுறுங்கவின்யாது
மொழித்துமேலெழுத்துயர்ந்தாதாழ்ந்தி டற்றிருவொழிந்திடுமழகார்ந்த
பழிப்பில்தோளினை குறுகுதனீடல்மற்றின்றி மென்பணைபோல
விழுப்பமெப்துறினன்றுதோண்மயிருறிற்கைம்மையாய்விடுமன்றே.

(1)

தோளிலென்புமேலெழுத்தி டற்கைம்மையாமுலர்ந்தி டற்றியயொய்துங்
கோளில்சத்துகடசைத்துதோன்றாவெளிற்றும்மொன்றிலதாசு
நீள்கைமுலமென்மயிரொடுமுயர்ந்திடப்பருத்திடனெறியாகும்
வாள் கொள்ளசெம்மயிராழ்தனீணரம்பொடுவழியும்வேருறிற்றீதாம்.

(௨௭)

உலறுபன்மயிரின்றி நீணரம்பொடென்புயர்ந்திடாக்கரன்றாங்
குலவுபன்மயிரென்பொடு ரம்பெழிற்கொடியவெத்துயொய்து
மிலகுதாமரைநையென்பெருவிசலியைத்தி டற்சிறப்பெய்து
மலகில்பெழிலங்கைமென்முயல்வயிருமெனக்குழைவுற்றே.

(௨௮)

அரத்தமுட்டியசெய்யபொற்றாமையகவிதழெனச்சேந்து
பொருத்துமெல்விசலிை வெளியின்றியேபொருத்தியவதைத்தாகி
யிருத்தனன்றுயர்புறங்கையினரம்பொடென்பெழாதுமென்றசைமுடிப்
பெருத்தூண்மயிரொழித்தெழில்வாய்த்தி டற்பெட்பொடுந்திருவெய்தும்

அங்கைநீள்வதைபலவுறிற்கைம்மையாமகன்றி டற்றிருவஃகுத்
தங்குநீணரம்புயர்ந்தி டுல்லரக்குநீள்புறங்கையிற்றலைப்பெய்து
துங்கமாமயிர்செறிந்தி டற்காதலன்றெலையெனீணரம்பெய்திற்
பங்கமுற்றுயர்சிரப்புறநாடொறும்படுதுபரிடைவீழும்.

(௩௦)

இடையறாதுறச்சேர்ந்தி டத்தோன்றிடாதெழிறிகழ்வனாயாவு
மிடையறாதுசெக்கபலெனக்கிடந்தி டுள்விழுமிதுகமலம்போல்
வடிவம்வாய்த்தி டுலரசரிற்கிழத்தியாய்மகப்பெறும்வளையாமை
குடைடிகர்த்தி டுல்விண்ணவர்க்கண்ணையாய்க்குறைவில்சீர்பெறுமாதோ.

(1)

கற்புவாய்த்திடுஞ்சோத்திககிகர்த்தி டற்கமழ்வலம்புரிநேரி
னென்றைவெண்குடைமன்னவர்க்குரியளாமுறுதலையெனச்சேரின்
மன்றைநாய்கர்த்தம்மனைவியாதுகத்தொடுசகடமாவ் டுவெய்தி
லற்பினோடுநல்லுழுவார்த்தம்மனைவியாயறம்வளர்த்திடுமன்றே.

(௩௨)

வேழம்வாம்பரிவெள்ளிடைவச்சிரம்வீசசாமரத்தோட்டி
யாழியொப்புறினரசரிற்கிழத்தியாமாடல்வேல்கதைகுலஞ்

சூழ்சுடர்க்கொலைவாளிவைபோன்றிடிற்றொகுபொருட்குவையாவும்
வீழுணர்க்கெலாமகிழ்வறநாடொறுமவேண்டுவநனிநல்கும். (௩௩)

அரவமொட்டகந்தவளைசெந்நாய்கழுசுரந்துவெங்கரம்பூரைந
நரியுடற்றுதேணிகர்த்திடிசுருந்தயர்நண்ணுமங்குட்டத்திவ்
வரைகளிட்டிகையளவுநிற்காதலன்மரித்திடுமெழில்வாய்த
விரல்களுழ்முறைநேர்ந்துறுசந்துகண்மிசுந்திடாவெனிஎன்றும். (௩௪)

மயிரநரம்பெழுத்துயர்ந்தறவன்மையாய்வளைந்துநேர்த்திடையீங்கிந்
செயிர்வினைந்திடுங்கூருகிர்நீண்டிடிந்சிவந்திடிந்சிமப்பாகும்
பயிலுநல்லொளியின்றியேபொன்மையாய்ப்பள்ளமாய்விளர்ப்புற்றுந்
றுயருழந்திடும்புள்ளியாய்விளர்ப்புறிற்றேயந்திடும்பலரோடும் (௩௫)

முதுகுசேர்ந்திடுமென்புமென்றசையினின்புடிநீண்மயிரின்று
விதியினல்லெழில்வாய்திடினன்றுகூன்மேவிவன்மயிர்வேபத்து
தையுமென்பொடுநரம்பெழுத்துயர்ந்தறத்தாழ்ந்திடிற்றீதாகும்
பொதிரம்படுகோணின்றிமென்றசையினின்பொருந்திடிந்சுவனன்றும். ()

சிறுபுறத்தினினரம்பெழில்வன்மயிர்சேரினீண்டிடிந்கோணி
லறவுமவற்றிடிற்றீதுமென்கழுத்தநாலங்குலத்தளவாகி
யுறுவனப்பொடுக்கள்னியக்கமுக்கெனத்திரண்டொளிர்வனாமுன்று
பெறுதனன்றதுகுறுகிடிற்றாசியாம்பெருந்திடிந்கலன்போக்கும். (௩௬)

உலர்ந்துநீண்டிடிந்குறுகிடின்மயிரொழிலுலப்பறுதிருநீங்குங்
கலந்துநீண்மடிப்பெய்திடிண்மலடியாநாடின்கவினெய்தி
நலஞ்சிறந்திரண்டங்குலத்தளவையாய்த்திரண்டிடினய்றாகு
மலிந்துநீண்டிருகூறதாய்ப்பருத்துவன்மயிருறிற்றீதாமல். (௩௭)

அனுநரம்புறுமயிரிவைபொழிந்திடிசுழகுறுமவளைந்தோங்கி
நனியிளைத்தறக்குறுகிமென்மயிருறினவையதாக்கபோலங்க
ளினியவாய்த்தசைந்தாடியினெழில்சுவர்த்தியைதனன்றெழினுளுங்
கனிவுறாதரப்பள்ளமாய்மயிரொடுக்கடினமாயுறிற்றீதாம். (௩௯)

ஒளியுமிழ்ந்துநல்லவட்டமாயெழிநிகழுவாமதியெனத்தோன்றி
நளினமென்மணம்வீசுவாண்முகமெனிஎன்றுகிழித்தழ்சேந்து
வளர்செழுந்துகிர்க்கடிக்கைபோற்றிரண்டினபிவணைவரைசேரிந்
களைகணுயல்களித்திடுமரசரிந்கிழத்தியாய்க்களிகூரும். (௪0)

பருத்துநானெனச்சிறுத்திரண்டிடிதழெனப்பகர்ந்திடும்வனாமேவிந்
றிருத்தணப்புறுங்கறுத்தறப்பருத்திடிந்கைம்மையாய்த்துயர்சேரும்
பொருத்துமேலித்தழநடுச்சிறிதுயர்ந்தெழில்பொருந்திடினன்றாகும்
விரித்துலர்ந்துநீண்மயிரொடும்பொருந்திடிண்மிக்கவெந்துயர்கூரும். ()

முருந்தெறிந்துவெண்ணிலாக்கதிர்விரித்தொளிர்முத்தினைநினைத்தென்
ளத், திருந்துவெண்பலெண்ணுன்கெணுந்தொகையவாய்ச்செறிந்திடினன்
றாகும், பரந்துயர்ந்துண்டகன்றுபொன்றிறத்தவாய்ப்பசமையத்தெ
ற்றித்துக்கூரிந்துசிப்பிபோன்றிருந்திடிற்றுயரொடுங்கையறவுறுமாதோ()

அணரிமேயபல்லுயர்ந்திடிற்றாயுயிரித்திடுந்தெற்றுகிற்
கணவன்வீந்திடுங்கிடிற்பலரொடுங்கலந்திடுநாச்சேந்து
தணிவின்மென்மையாயிருந்திடினினியனதுகர்ந்திடுந்தழல்வெங்கட்
பணியினுவெனதுனிகவர்ந்தகன்றிடிற்படுதுயருறுமாதோ. (௪௩)

நாவிளர்த்திடிற்புனலின்வீழ்ந்திறந்திடுநனிகறுத்திடிற்சீறு
மோவறப்பெருத்திடினிரப்பெய்திடுமுயர்ந்துநீண்டிடினானும்
யாவதாயினும்வவானிகந்திருந்திடுமகன்றிடினிகல்செய்யு
மேவுகின்றவுண்ணாச்சிவந்திடுதெவமென்மையாமெனினைன்றே. (௪௪)

இன்னதன்மையினன்றியுண்ணாவறத்தூற்றிநீண்டெழுந்தோங்கிப்
பொன்மையாமெனிற்புறநகொங்கணும்போக்கயர்ந்திடுமன்றி
வன்மையாமெனிற்கள்வர்தம்மனைவியாம்விளர்ப்பின்மங்கலநீக்குந்
துன்னருங்கறுப்பெய்திடிற்கொழுநனைப்பிரிந்துவெந்துயர்கூரும். (௪௫)

இலகுபொற்கொடிமுக்கினென்புட்சிறிதுயர்ந்துசேந்தியலெள்ளின்
மலரின்வண்ணமாய்நீண்டிதாழ்த்திராதுமேல்வரவரவுறநேர்ந்து
நிலவுமென்முனைசிறுத்திருபுறங்களுநேர்பெறச்சமனாகி
வலகமியாவையுங்கைதொழுதெத்திடுமொண்மலர்த்திருவொப்பாள். ()

கருமையாந்துனிவளைந்திடைபள்ளமாய்க்கவிழ்ந்தறப்பருத்தோங்கி
யருணமாய்துனிபருத்திடிற்கைம்மையாஞ்சிலதியாமடிப்புற்றா
லுருவுதேய்த்தறக்குறுகிடிற்கலதியாமுறுகவுள்சரித்தொண்பற்
றெறிவுறதுகண்ணிடுக்குறாதிளநகைசெய்திடினினிதாமால். (௪௭)

சொல்லுமாதலதுறுநகைபுரிந்திடிற்றேமுறுந்தும்முங்கான்
மெல்லமெல்லெனவிருமுறைமும்முறைதும்முதல்விதியாகு
மல்லதிதுகண்மணிகறுத்திமைகறுத்தயலிடம்விளர்ப்பாகிச்
சில்லரிக்கடைசுவந்துபைங்குவனையின்செவ்விவாய்ந்திடினன்றும். (௪௮)

கண்ணுயர்ந்திடிலாயுள்போம்வட்டமேற்கலந்திடும்பலரோடு
மண்ணல்யானையின்கண்ணிகரமைந்திடிலகற்றுதல்குணனாகும்
வண்ணமென்புறநிறமெனின்றகுணம்வாய்ந்திடாதறச்சேப்பி
ணுண்ணுங்காதலனுயிரினையாமுமேற்சிலதியாயுழல்கிற்பாள். (௪௯)

ஆன்கெணுப்புற்றிகலவியில்விழைவுறுமாடுமேதியின்கண்ணை
போன்றுமாறுகண்ணுகியுமிருந்திடிற்பொலிவிவளிடப்பாவி

னேன் றுநோக்குறிற்சிலதீயா ம்வலப்புறத்தியைத்திடிண்மலடா கு
நான்றதேனிமமைந்திடி ளீருந் திநண்ணிவாந்சிறப்பெய்தும். (10)

இமையின்மென்மயிர் பருத்தநேர்ந்திடா தெழிலொடுக்கறுப்பெய்தி
னமையுநற்றிருப்பொன்மையாய்ப்பருத்திடையிடைவெளியுறிலாகா
சமர்முகத்துவிற்போன்றமென்மையாய்க்கருமைசார்ந்தெழிலாகி [ம்
யுயிழ்க்கிர்கொடிப்புருவமறறென்றெடுடன் றுறாதெனின்மிகநன்ற
புருவமென்மயிர் பருத்துநீண்டிடையிடையகன் றுபொன்னிறமாகி
விரவியொன்றெடுடன் றுற்றிடி லருத்துயர்மேவுமஞ்செவிராப்ப
ஊறுவநன்சுழியிருந்திடினவ்மகவுயிர் த்திபமுதிப்பின்றி
மருவுபன்மயிர்நரம்பெழுத்துயர்ந் துமேல்வீனாந்திடிற்றீ தாமால். (11)

நெற்றிமூவிரலகலமாய்ச்சின்மயிர்நெறித்திநரம்பின்பிற்
குற்றமின்றிவெண்பிறையென ளீருந்தி டற்குலவியதிருவெய்து
முற்றசோத்திககோகைசேர்ந்திடி லவளுரிடன்மவ்வவர்க்கென்ப
தெற்றிநீனரம்பொடுமயிரணித்தி டுற்சேர்குவள்பலரோடும். (12)

ஒழுக்கிவார்த்தொளிச்சீமத்தகைகநன்குற்றிடிற்சிறப்பெய்தும்
பழுதில்சென்னிமேலுயர்ந்தணிவட்டமாயழகுறிற்பலவெய்துங்
கழியவீங்கிடிவ்விதவையாநீளுமேற்காமுறும்பலர்பா லு
மெழிலகன்றறவிருந்தி டுல்யாவருமிகுந்தரவிரப்பாமால். (13)

கரியமையினை தூற்றெனவளர்ந்துமென்கடைகுமுன்றறநேர்க்கிள்
முருகுவாய்மடுத்தளிநிறம்பூத்தறமுறைமுறைநெறிப்பாகிப்
பெருகனீளுதல்குறுகுதல்வளர்கடைபொந்திடலீவையவ்றிப்
பொருவில்மேன்மையாய்நெறித்தி டுலனிமலர்ப்பூங்குழலினிதாமால். (14)

கடைபிளந்திடவெளிவெளியாயறக்கடினமாய்க்குழைவின்றி
வடிவமின்றிமற்றுலறுசெந்நிறத்ததாய்வயங்குபொன்னிறமாகிற்
கொடியவெந்தயர்சிரப்புறுநெறியிற் கொடிநெடும்புருவத்தி
னிடையின்வாய்ந்தசெம்மறுவுளதாமெனிலெழுகடற்புவிக்காக்கும். (15)

இடப்புறத்தினற்றழும்புமென்புள்ளிசேப்பெய்தியமறுவுண்டே
லகிக்குறற்றிருவலமுலைதனிற்றழும்பணிமறுவுளதாகிற்
கடற்புவிக்கொருதிசுமாம்புதல்வண்வேற்கண்ணியரொருநால்வர்
வடத்தின்மெல்லல்லைநல்லெழில்கவற்றியவயிறுவாய்த்திடுமன்றே. (16)

சேந்தநன்மறுமூக்கினுண்ணுதியிடைச்சேர்ந்திடி லுலகாரும்
வேந்தர்நன்மனைக்கிழத்தியர்க்கல்லதுமேவுறமுன்சொன்ன
காந்துநன்மறுக்கறுப்பெனிற்றுயரொடுக்கைம்மையாமலதென்னிற்
ரேயுய்ந்தகைவளாப்பிழைத்தலர் தூற்றிடவேதிவாரொடுந்தோயும். (17)

புடப்புறத்தவாங்கைதனிர்கழுத்தினிசிறுந்தசெவிதனிலேற்ற
கொடிற்றினன்மறுவுடைத்தெனின்முன்வர்கற்குமரணப்பெறுகிற்பா
ளடிப்புறத்தின்மேலெழிற்கழுந்தியினளவுமெட்கொசுகேய்ப்ப
வடுத்தயங்கிடினல்குராவுழந்துபின்வான்றுயர்க்கடல்வீழும். (௩௯)

துதலின்முத்தலைப்படைநீகர்வகையுறினுழைநுகுப்பகலக்குன்
மதர்வைநோக்கியராயிரர்வழிபடமலர்மகனெனவைகு
மதுமலர்க்கையின்மார்பினிலுந்தியில்வலஞ்சுழியுறினன்ற
முதுகினல்வலஞ்சுழிவலப்புறத்துறின்மொழிவர்கன்கெனமாதோ. (௪௦)

பிற்புறத்தினில்வலஞ்சுழியிரண்டுநிற்பெருகுநாயுளுநாளு
மற்பின்மீக்குயர்மக்களுங்கொடியரல்சூலினடிப்பாட்டிற்
பொற்பினல்வலஞ்சுழியுறினரசரிந்குழந்தியாம்புகலாங்க
ணுற்றபாண்டிலஞ்சுழியுறினுபுளுமைத்தருமுளவாமால். (௪௧)

கடிதொடங்கியேந்தல்குன்மடொருசுழிகிடந்திழற்கணவன்சேய்
முடிவர்மென்கடிமுதல்வயிற்றளவினுமொழித்தகீள்சுழிமேவி
னுடையகாதலனிற்றநிநமாயிடைச்சுழியிரண்டிதுமாயின்
வடுவில்கண்னியங்கற்புநீந்தலர்புனைவம்பலர்க்கிடனாகும். (௪௨)

கண்ணின்மென்சுழியுடைத்தெனிற்கைம்மையாமன்றெனிற்கற்பேகு
நண்ணுமூக்கினிற்சுழியுறிற்கற்புறுநலங்கெழுசெவிமீதில்
வண்ணவார்குழல்வகிர்ச்சியில்வலஞ்சுழிவதியினையகளுவி
யுண்ணுமுச்சியிலொருசுழியிருசுழியுற்றிடிந்கலன்போக்கும். (௪௩)

நெற்றிமேல்வலஞ்சுழியுறினவடனைநீக்குதல்குணனாகு
முற்றுமென்சுழிவலமிடமாய்ப்பிடரெய்திடினோராண்டிற்
பெற்றவிண்ணுயிர்க்கேள்வனையிழந்திடும்பெட்பொடுந்துயில்போது
பற்கறித்திடிந்பலபலவிலக்கணம்பயிஸினுங்கொளலாகா. (௪௪)

அரையின்மென்சுழியுடையளேற்கண்னியங்கற்பினுக்கயலாவா, ஞறா
செய்தான்முறையிலக்கணமனைத்தையுமொருங்குவாய்ந்தனளேனும், பொ
ருவினற்குணம்பொருந்தாதல்வேண்டிமென்பூங்குழல்படைவாட்கண், டி
ருவனூர்கடயிலக்கணமுறாத்தனமணவினைதெரிகிற்பாம். (௪௫)

௩௩-வது-மகளீரிலக்கணமுறைத்தஅத்தியாயம்-முற்றிற்று.



முப்பத்தெட்டாவது.

ஆசா ரங்குறிய அத்தியாயம்.



பிரமந்றெய்வமாரிடம்பிரசாபத்தியமாசுரம்பெட்பின்
மருவுகாந்தருவமிராக்கதம்பசாசமெனமணமெட்டுளவவற்றுட்
கருதுமுற்பிரமமொருவனையழைத்துக்கலனெடுங்கன்னியையளித்த
லருளுமத்தெரிவையயந்தசேய்முவேழ்குலமுநற்கதியுறவளிக்கும். (க)

மகவினைவிதியினாறுவித்தேதார்க்குமகட்கொடுத்தருளுதல்தெய்வம்
புகலுமாங்கவள்சேயீவொழுமரபும்பொருவருங்கதியிடைப்புக்குத்துந்
தகைவினானிரண்டுபகர்பொருள்கவர்ந்துதன்மகட்கொடுத்தலாரிடமா
முகிண்முலைப்புதல்வன்மூவிருகுலனுமுறையினிற்கதியிலுய்த்திடுமால்.

அற்பொடுபிரசாபத்திப்பங்கேட்போர்க்கரிவையைப்பொருள்கொளாத
ளித்தல்,கம்புனையவள்சேய்முவிருகுலனுங்கருதுநற்கதியிடைப்போக்கு
ஞ்சொற்றவிந்நான்சுமறையவர்க்குரியதொகுபொருள்விழைவொடுங்கவ
ர்ந்து,பொற்றொடுங்கட்கன்னியையளித்தலாசுரமாமெனப்புக்கல்வார்.

கன்னியுங்காதற்குமரனுத்தம்மிற்கலத்தல்காந்தருவம்ராக்கதந்தான்
வன்மையிற்றற்றிக்கன்னியைக்கோடல்வகுத்தவிம்மூன்முமன்னவர்க்கா
முன்னருங்களவிற்களிப்பினிற்றுயிலில்முகிண்முலைக்கன்னியைக்கலத்த
லின்னல்கூர்பசாசமணமிஃதுலகிலிகழந்திடுமணமெனவிசைப்பார் (ச)

மறையவர்முதலநால்வருந்தத்தமரபினிற்கன்னியைமணப்பி
னிறைமதுதுளிக்குங்கார்களஞ்செங்கைபற்றுதனெறியதாமறையோ
ரறைகழலரசர்கன்னியவேட்பினம்புகைபிடிக்கவேதியரு
மிறைவரும்வணிகர்மகளினாமணப்பினுழவுகோல்பிடித்திடலியல்பாம்()

வேதியர்முதலமூவர்வேளாளர்கன்னியைவிதிமுறைவேட்பின்
மாதர்மென்றுகிலின்மென்றலைபிடித்தல்மறைநெறிவழக்கெனவுணாப்பர்
நீதியின்வழாதமணத்தினில்வேட்டநேரிழைநன்மகவுயிர்க்குந்
திதுறுமணத்தின்வேட்டவடதுபயக்குறுசிறுவனையுயிர்ப்பாள். (சு)

பூத்தநீராடுளமுதலூலோர்புகன்றாள்புணர்வதுவிதியாம்
வாய்த்தநற்கருப்பமெய்தியனூன்றும்புரந்தரன்மகளிருக்களித்த
வேற்றரும்வரத்தாற்புணர்தலாயிறந்தோர்க்கிருங்கட்கழிப்பியனூன்று
நீத்தநற்பகலும்பருவமோனார்தும்புணர்ந்திடினிரயமெய்துவரால். (எ)

விதித்தநாட்களினுத்தம்மனையலதுபிறர்லம்விழைந்திடலாகா
மதுக்குமுன்மகளிர்பூத்தநாள்வழிப்பின்மற்றவீராறுகாட்களினு

முதித்திடும்புதல்வன் சட்டையாநாளினொற்றைநாளிவைகளின்மணப்பிற் புதுத்தளிர்முக்குவம் அமாமேனிப்புதல்விபையினிதினிற் பெறுவார். (அ)

மூலமும்மகமுமுயங்குதலாகாமொய்கதிர் த்திங்களக்கடவுள், சாலநன்கு றுநாள்புருடனண்மணப்பிற்றகைமைசானன்மகவுயிர்க்கும், வேல்புரை தடங்கட்கன்னியைப்பொருள்கொண்டளித்தவன்மலப்புழுவிழுங்கி, யோ லொடும்வெருவமறவிதன்அதருரப்பவெந்நாகிடையுமுட்ப்பான். (க)

வேட்டகந்தன்னிற் பொருள்கவர்ந்துண்டோர் வீழ்கலாநரவிடைவீழ்வர் கோட்டயில்குணத்துக்கொழுநுமுள்ளக்குறிப்புணர்ந்தினியனசெய்யும் வாட்டயின்முல்லைமனைவியுமுறையுடில்லினுமினிதுகொல்மகிழ்ந்து பாட்டளிதுதையும்பசுந்துழாயலக்கறபங்கயச்செங்கணுலகே. (க0)

வாணிகம்புரியின்வாட்படைதாங்கிமன்னர் பாலிருதிசுவரின் கேணவாவோடும்விதித்திடாமணத்தில்வருமுலைக்கன்னியைவேட்டி னுணினிற் பொருள்சேருமறையிலாநல்லசெய்தொழுநுநக்கருமக் காணவாய்ப்புரியாதொழிந்திடிந்திதிராகுவாகலைமறையவோ. (க1)

அரைப்பதாலழலிவீந்தனங்கொளுவிடடுவதாற்றுர்ப்பதாற்குடத்திற் குணாப்புணானுங்கொணர்வதாற்கூன்வாயிரும்பினும்கறிகுறைப்பதன னீரைத்திடும்பாவமனைத்தையுர்க்கும் பஞ்சமாவெச்சமென்பதன லுரைத்தவவ்வேள்விநாடொறும்விதியினொழிவுறாதாறுதலியல்பே. ()

சதூர்மறைபகர்தல்பிரமான்மகமாந்தருப்பணம்பிதிர்மசமாமும் விதிமுறையோமயியற்றுதறெய்வவெச்சமாம்வினம்புநற்பலிக னுநதவுதல்பூகவெச்சமாமுள்ளமுவந்துதன்பாலினிதடைந்த வதியுயர்க்களித்தன்மானுடவெச்சமாகவைந்தெச்சமென்றறைவார். (க2)

பாலினிற்சேற்றிற்கிழங்கின்மென்புனலிற்பழத்தினிற்பண்ணலாஞ்சி ரார்த்தஞ், சாலுநன்மனையிலதிதிவந்தெய்திற்றயாவினாழ்முகமேனெட்கி ரி, யேலநற்பூசையவற்களித்திலனேனொடொறுமவனியற்றியதோர், சீலந றறருமம்யாவையுங்கவர்ந்துசெல்குவனெனமறைதெரிக்கும். (க3)

பலியிடையதிதிவரினவற்கடிசிலளித்தலாற்பலியிடலாகா மெல்வுறுநோயர்சிறுவர்குன்மகளிர்வேட்டுளான்மனையினின்மெய்து மலைவறுகுணத்துத்தன்மகளிவர்கட்கடிசில்முன்வழங்கியபின்னுங் கலைவலார்போந்தவதியுயர்க்கடிசிலளிப்பதுவிதியெனக்கார்தார். (க4)

தேவர்தென்புலத்தோர் துறந்தவர்க்களித்தசேடநல்லமுதினுமினிதாம் யாவயோயெலினுமதிதியரிந்தோரிமையவர்க்கிவர்க்கன்றிக் கூவல்போலாழ்ந்தபாழ்வயிறதனிற்கொட்டுதற்கமைத்தவெண்ணோறு நாவுறையுமுலாமெனமறையனைத்துநவின்நிடுமென்பர்நன்குணர்ந்தோர்.

அந்தணர்ரசர்வணிகாநன் பகலுமந்தியும்வயிச்சுவதேவஞ்
சின்தைசெய்தியற்றொணிலவெராழுக்கந்திறம்பலாற்பின்னவராகி
வெந்துயருழந்தவரும்பிறப்பதனிற் காக்கையாய்மெலிகுவர்விதித்த
விறந்தற்கருமம்வழுவுறுதியற்றினிமையவருவகில்வீற்றிருப்பார். (௧௭)

ஆட்டமியாறூந்திபதினான்கீர்டள்ளிரூள்பரப்பியவுவாவின்
விட்டிடேகெண்மெண்ணெயும்விதித்தமென்றசைப்புழுக்கலுப்பிவற்றின்
மட்டவீழ்க்குஞ்சிமுதலடியீறாய்மயிர்வினைமுடித்திடலாகா
தொட்டுமறறொன்றைக்கிள்ளினுநாலோர்தொழுமுமெனப்புக்கன்றரால்
காலையின்மாலேப்போதினவாளரவக்கவ்வியபொழுதினீரிடையின்
ஞாலீடிருள்சீத்தெழுகதிர்பார்க்கினவையுறுந்தன்னிழல்புனலுட்
சால்புறநோக்கல்துகில்புனையாதுதன்புனல்படிதலான்கன்றை
மாலுறக்கடத்தல்பொய்மொழிபகர் தல்மனத்தினடநினைப்பினுந்தீதாம்.

இலங்குநற்கோயிலந்தணர் தறந்தோரிருநிலவேந்தர்சொற்கவிஞ
ரலங்குநீர்க்கும்பமையவிதயிர்நெய்யடிசிலாவ்மரபினிலுயர்ந்தோர்
நலங்கெழுசாறுக்கத்துயரமானரசுநன்னெறியெதிர்ப்படினவற்றை
வலங்கொடுபோதனெறியெனமறைநூல்வல்லவர்வகுத்துணாத்நரால் ()

மனைவியோட்டிசிறுய்த்திடலாகாமற்றவளயில்வழிநோக்கிற்
புனையிழையறனில்மமத்தையுயிர்க்கும்பூத்தவடனைத்தொடலாகா
கனவினுமாகாஜுன்றினல்மகத்தினல்லையருந்துபொற்கலத்தி
னையுயர்வதிசின்வநிந்தினிதுண்டன்கலவெனமறைநவின்ற. (௨௧)

கொந்தழல்வாயினாறுதல்சீறிமன்னுயிர்குறைத்திடல்புனைந்த
வந்துகிலகன்றமகனிநானோக்கலந்தியுங்காலையுந்துயிற்
சின்தையுற்றருந்தறனிவழிச்சேறல்செக்கையாற்புனல்முக்கத்துண்ட
லிந்திரவில்லைக்காட்டுதல்தனிபோய்மடிமையாலிருந்துயில்புரிதல். (௨௨)

துயிலிடையெழுப்பல்புன்னுகரானையோட்டுதறாங்கிருட்காலே
தாதிநறுவெண்ணெயெடுத்தமோர்பருகல்சாலவுந்துய்த்திடல்யாழிற்
பயிலுநாடகத்தின்மிகமனஞ்செலுத்தல்பகற்பொழுதுறங்குதல்காலே
வெயிலீடையிருத்தகமயிர்கடித்தல்விரிசுமுனடப்புழியுள்தல். (௨௩)

ஆயவளயின்நகலத்தினிலயில்லபிறப்புனைமென்றுகிலணிதன்
மயர்வுறவேற்றிற்பசுவினில்வர்தன்மயானவெம்புகைபடச்சேறல் [ட
பயில்புனல்படிந்தபின்னர்மெய்கையாற்றுடைத்தல்பண்பிகழ்த்தவற்கு
றுயில்வழியறுவையொழிந்திடல்கழகந்துன்னிவெஞ்சுதெறிந்தாடல். ()

உடைத்திகலத்திலுண்டல்கைசென்னிகாரணமின்றியேயுதற
ல்டைந்தவாசனத்தைக்கால் ஞலகற்றுகத்தினைகத்தினுலுரிஞ்சல்

குடங்கையிலடிசில் கொண்டினிதருந்தல்குலவியபள்ளியீதிருந்து
தடம்புனல்பருகறுய்த்திடல்செவித்தனின் றுதண்ணீர் குடித்திடுதல். (1)

வாயிலல்லாதவழியிடைச்சேறல்வாண் முகமங்கைமென்மலர்த்தாள்
தோய்புனல்புலரா தறங்கறாளினையிற்றொடுகழல்கிடப்பவரசமன
மேய்வுறப்புரிதன்மிச்சிலோடேகயிரவினிற்பாசடகருந்தல்
சேயதன்கைகால்முடித்திறிறெண்ணீர்சேர்த்துறாதின்னமுதருந்தல். (2)

வைதிகமறையப்பின்னவர்க்குணாத்தலிருகையால்வன்றலைசொரிதல்
கையினுல்மெய்யிலடிக்கடிபுடைத்தல்கண்மயிர்பறித்திடன்மலரீ [தல்.
பொய்கிழுன்னேக்கல்பிறர்மனைவிழைதல் பகைவர்பாற்சேவைசெய்திருத்
பொய்தவறுணாததல்மமுமையினொழுகறீதென்பபுகன்றனர்புலவோர். (3)

உருவினிற்குலத்திற்கல்வியிற்றிருவிழிந்துளார் தகையகிழந்துணைத்தல்.
பெருகுவெம்பசியாலருந்திடாரிடத்தினருந்தல்பெட்டெவறபினுமுறுத
றிருகுவெஞ்சினத்தாறகுறளைகூறுதலைமபொறியையும்டிக்கடிதீண்டல்
பரிவொடுதன்னைப்புக்கழதல்மாணுடனாப்பாடுதறிவினைபயக்கும். (4)

ஆருமறைமறையோர்கடவுளரசரசருந்தவர்க்புடைமகளிர்
பொருவருயிவரையெள்ளுதலொருவன்போகுழித்தாள்பணிந்திறைஞ்ச
லொருவர் தற்குற்றமுனாத்திடலாகாவுருணிகுளங்கிணற்றமு.
ணிருகைமண்வாரியெறித்திடாதொழியினிவன்றவமகழந்தவர்க்கெய்தும்(5)

இணங்குறவாய்மைமெய்மைமையெனினு. மியம்பொனாவிணங்குவ
தெனினு, மணங்குறோய்செய்யும்பொய்சொலாதொழிகவறிஞரோடிணங்
குநாளுங், குணங்களேமொழிகவுளத்திலெஞ்ஞான்றுநன்மையேகுறிக்
கொளல்வேண்டும், பிணங்குவெஞ்ஞான்றுநன்மையேகுறிக்
கோடறீங்குறுமால். (6)

அழலையந்தணைப்பகவினை மிச்சிலடைந்துளார் தீண்டலாகா, வி
ழைவொடுஞ்சிரார்த்தம்புரிந்திடுந்திவத்தில்வெற்றவன்சிரார்த்தத்தினரு
ந்திற், பழிபயிமவனுப்புரிந்தவன்றனக்குந்திவினைபயக்குறுங்ககால், க
முவுதலுண்ணுங்கலத்திலிலாகாதென்றனர்கலைபுலதெரிந்தீதார். (7)

காலமுமிடனுங்கொள்பவன்மாண்புநகருதிறற்றானமங்களிப்பிற்
சால்வுறுமளித்தபலவினனளித்தோன்றாதலமுமுவுதம்பரிக்குஞ்
சீலமோடன்னமளிப்பவனளப்பில்செல்வமுற்றிருக்குரளிப்போர்
மாலுறுவிடாயினெய்துறார்வெள்ளிவுறங்கினர்வடிவந்குறுவார். (8)

நறநெய்பெய்தகளிதன்னொதிந்திபநல்கினைசுடங்கிழியென்றுங்.
குறைபடாதொளிருமாவினையளிப்போர்குறுகிடார்மறையூர்நாளு

முறுபொருளளிப்போரிசந்திடா ரெள்ளையுதவினோர் நன்மகப்பெறுவர்
முறுவறுமில்லக்கோல்நன்களிப்போர் மதிதவழ்மாடமீதுறைவார். (௩௩)

கொய்யுளைப்புரவியளித்துளோர்தெய்வ விமானமூர்குவர்கெழுங்கோ
ட்ட, வெய்யவேறளித்தோர்திருகொடும்டொல்வர்கெம்மெல்லணைசிவிகைநன்
தளிப்போர், மையரிநெடுங்கண்மகளிரோடுறைவர்கைவெலுநெற்குவையளி
ப்போர், பையரவுச்சிச்சுகழகையிற்கிடந்தபார்வளமீனத்தையும்பெறுவார்.

ஆஞ்சலென்றளிப்போருலகெலாமளிப்பரரு மமைப்பொருள்பயிற்றி
டுவோ, ரெஞ்சலில்பிரமணுலகில்லீற்றிருப்பாரும்பொருள்கொடுத்தாஷ்
வேத, விஞ்சையைப்பயிலவீனிதளித்தோரும்விரிஞ்சனாட்டுறைகுவர்நி
தியம், நெஞ்சுவந்திவோர்கொடுத்தையுவுப்போர் சரப்பெறிகெல்லமெம்
துவரால். (௩௫)

தான்புரிதவத்தைக்கொடையினைப்புகழிற்றழைவுறகல்குமந்தணை
வான்படருநாக்கில்வாழ்நாளுலக்குமலைசெஞ்சாத்தம்வெண்டயிர்பா
லான்படுதசைநெல்விழவைவாளாவுறுமெனிற்கொளுநகலுரித்தாந்
தேன்பழங்கிழங்குவிறகிவையிழிந்தோர்கல்கினும்வாங்குதறிமனோ (௩௬),

அடைக்கலம்புகுந்தோன்மயிர்வினையாளன்வழிவழியமுமைபுக்கிடுஷோன்
குடத்தனசெருத்தலானினாமேய்ப்போன்கூடியநடபுளானிவர்கள்
விடுக்கருமன்பினளித்தவாலரிசிகோடலாம்வினம்பியவனைத்தும்
வழிப்படாமறையோர்முதலமூவர்க்குநெறியெனமறைமொழித்திமொல். (37)

உருமுமண்மாரியுற்கைவிழ்த்தினோள்கழல்வளியுற்றநாளோர்பு
லெரிபடுநாளிலையிருப்போதிற்பின்வளிரூந்திடுமிடத்தி
லரசருக்கிடையுறுமுழியவர்க்குகசுபம்வந்துற்றிடுநாளின்
மருவியபதினுகீருவாநந்தையுட்டமிபோதல்மாண்பன்றே. (௩௮)

பூசைநாய்தவளைபேபொல்கீரிபுயக்கமற்றிடைபுகிடுதோர்
வேசரியிகலனெட்டகமரற்றின்விளம்பிடார்விரிததைப்புணலிற்
பாசிலைத்தருவிவார்தியிலிருந்தும்பயின்றிடாருவர்கருமத்தந்
தேகூறநடக்குப்பொழுதினும்வேதம்புகுன்றிடார்நூன்முறைதெரிந்தோர்.

இன்னனமொழுக்கம்வழுவுறதியுற்றியீன்றதம்புதல்வாப்பானு
மன்னியகருமனைத்தையிருத்திவளர்பிறைக்கொழுந்தினைப்பவளக்
சென்னியின்பிழைத்தகடவுளைநனைந்துகாணிடைச்செய்தவம்புகிக
லுன்னதுகூடாதெளிவுயர்காசியடைதனன்முத்தியாமன்றே. (௪0)

௩௮-வது-ஆசாரங்கூறியஅத்தியாயம்முற்றிற்று.

ஆதிருகிருத்தம்-௧0௯௭.



முப்பத்தொன்பதாவது.

இவ்வொழுக்கங் கூறிய அத்தியாயம்.

என்னிலு முவந்துபொன்னினர்க்கமிக்கையீர்ஞ்சடையிறைவன்வாழ்காசி
தன்னினரொழுக்கநெறியினின்றோர்கநியவிடடைகுவொன்னு
முன்னநீயுரைத்தாயுரைத்தவய்வொழுக்கமுழுவதுமுரைத்தருளென்று
தென்வணாமுனிவன்சீக்கவுஞ்சிறையசேவலங்கொடிபவனுரைப்பான். (1)

கரிடனவிளர்த்தசெய்பவாமுள்ளிகார்மயிர்ப்பன்நியூர்க்குருவி
விரிசிறையன்னைகுரண்டநேமியம்புட்கினிகிரிக்குருவிமென்நவனை
சூனாகடற்படுமீனினாகவர்நறவைதேவடிப்புள்ளினங்கோழி
மருவியபூவைமீனினமனைத்தும்வாய்மயித்தருந்துதலாகா. (2)

கரும்பினைத்தெற்றகட்டியினமைத்தலகவெலங்குறந்தபாலாடி
பொருந்துமொட்டகமறறோர்குளம்பாயவிலங்கிவைப்பொழிந்தபாலிரவிந்
நிருந்துவெண்டயிராண் பகலிடைவெண்ணெய்சீக்குதறெய்வநன்மகத்தி
னருந்துதலன்நியொழிகுலுன்பொறிமான்றேவர்நென்புலத்தவர்க்காமால்.

குறுமுயலும்குமடமுட்பன்றிகோதிலாவங்கருந்துணாமம்
பெறலருந்துறக்கமாயுள்வேட்டவர்கள்பிழைபுழைமுன்னினலாகா
நறியவையேனும்கழையவருந்தனைக்கலமகத்தினிம்மருந்தி
லுறுமுயிருயுமிடத்தினிவிநந்தேதாரக்கூட்டுழியூன்றினல்யல்பாம். (3)

அருமகத்தன்நியூன்கவைத்துடலம்விக்குவோனாதற்குடன்படுவோன்,
கருவியிற்றுகறைத்தோன்பகர்ந்துளோன்கொணர்ந்தோன் வியந்துளோன்க
டுகெனவேவுந், திருவில்யதனையட்டவகரிவர்களுண்மருந்தீரகடைவார்,
புரிவினூண்விடுத்தேதாரநொறும்புரவிழகம்புநிலன்பெறுசுவரால். (4)

பிறிடைபின்னவியற்றிடிற்றமக்குப்பிழைப்பற வெய்துமென்பதனை,
புறிகுரறிநிரூரதலாயிரகனைக்கையுந்தம்முயிர்ப்பொல, நெறியினிற்
கருதலினியுவாமெத்துபுலனையுநெறியலாவறியிற், பொறியினிற்செலுத்
தாதடக்கண்குணர்ந்தபுலனையோ ரொழுக்கெனப்புகல்வார். (5)

முயன்றுமெய்வருந்தாதரும்பொருளடையமொழிந்தவப்பொருளினு
லன்றி, பயின்றநற்கரும்குபொருந்துருகருமமல்லது பயக்குறாதரும,
மியன்றநற்றருமத்தல்லதையின்பமெய்துற தின்பமுமடியிற், றுயின்னி
டாதறஞ்செய்தல்லதுகூடாதாதலாரொடங்குகருமம் (6)

வருமுலையெழுந்தபின்மகட்கொடுப்பின்மரபழிந்திடுமயிர்தோன் றுந் [னை
தெரிவையையுளிப்பிவ்மணத்தலுனிமக்குந் தெருண்டபுணளிப்பினுங்கவ

யருளியதற்கையிறந்திடுமதனாலாய்பிழிக்குறுந்துளிபின்று
முருகவிழ்கூந்தலனையவர்முபக்கமுறையவென்மறைமொழியும் (௮),

கன்னியிற்பூத்ததன்மகட்கொடுப்பின்யாவருமறியவிக்கன்னி, முன்ன
போக்தாளொனவுதைத்தளிப்பிற்றதைபாற்பா,வமுற்றாது, வன்னியூப்
புழியிறபொருந்துறுஞ்சோமன்மயிரரும்புழியுறமணக்கும், ழின்னரன்
முலைதோன்றுழியுறமதன்முன்மகட்கொடைநன்மெனக்கிளர்ப்பார். (௯),

வெந்தழுகடவுள்கின்னான்சோமன்மேவலால்மகிதொறும்பூப்பு
வந்தடைகலனூல்களிரொஞ்ஞான்றும்புனிதமாகுவர்மலர்மஞ்சற்
சந்தரமகளிர்வாண்முகஞ்சிவிகையாசனந்தருப்பைதொன்மகத்திற்
மந்தபாத்திரங்கள்குதபநககாலம்புனிதமென்றுரைத்தனர்சான்றோர். (10),

கன்னியினூட்டிக்கறந்ததிம்பாலுங்கலவியின்மகளிரும்பறவை
தின்றதிமபழனும்வேட்டையின்ளுமல்கறித்திடுசெய்யமென்றசையு [10]
மொன்றியமிசசி வெனவிக்கழ்துனையாருணர்ந்துளோருறுகடன்பொருட்
நன்றுணர்வேளவிலேட்டிடர்பொருட்டிநனிபொருள்வழங்கனன்றாமால்.

பொக்குளைப்புரவியாடிவற்றினுக்குப்புனிதமாமுக்கம்பசவினுக்குத் த
ங்குபிறபுறமேபுனிதமந்தணர்க்குத்தாளிணைபுனிதமவேனெடுங்கண்மங்
சையர்க்குடலமுழுவதும்புனிதம்வாநந்திவண்தலஞ்செப்பு, துங்கமாம்,
பெருக்காந்தாம்பராற்புளியாற்றுய்மைபாமென்பர் தூய்துணர்ந்தோர். (11),

கொழுநரதெய்வமெனத்தொழுமகளிர் பறையெடுங்கூடிவீற்றிருப்பார்,
பழுதுறுதந்தைகாய்தமர்துணைவரில்லெனிற்கன்னியர்பரிவால்
விழைவொடுந்தமதுமரபினுக்கேற்றவொருவனைவரித்திடல்விதியாம்
வழுவுறக்கருப்பமழித்தவர்களைவற்செகுத்தவர்த்தணப்பதுமரபே (12),

வலிதினிலொருவன்கன்னியிபங்கற்பின்மகளினைப்புணர்ந்திடினவுட்டுப்
பொலிவறுமாகூபூத்தவெற்றிழைகணுழைதுகில்புனைகெனவழங்கி
நூலிவொடும்வருந்தவடிசிலேர்பிண்டநல்கிளாகுறித்துழிபூப்பிற்
குலவொய்மவளைக்கூட்டுக்கருப்பங்கொண்டடினீக்குதல்குணனே, (௧௩),

பின்னவர்தமது மரபின்வேட்டிடலாழ்வணிகர்பின்னவருழைத்தமது,
நன்பரபதநூல்கோடலாமரசாந்தம்முழைநாய்க்தம்மரபின், மன்னும்வே
ளாளர்மரபினி கொளலாமஹையவர் வருணநான்கிடத்துங், கன்னியைக்
கொளலாம்பின்னவளா மறையேரர்க்கருமதப்பெறிந்தகதியடையான். (௧௪)

குரவனைத்தாபைதந்தைபைமனைபைக்குற்றழிப்புதல்வனைவிருந்தை
யிரவுண்பகலும்வழிபடுவேனைபறகிபையொரியினையீங்குத், கருதுமொ,
ன்பதின்மர்தம்மைபுளாறுங்கருணைகூர்ந்தினி தனித்தினாது, மருஷியில்
வூழ்க்கைபூண்டுளோன்றன்னினைமக்களுட்பகடிபென்றுரைப்பார். (௧௫),

விருந்தினனாகவொருவன்வந்தெதிரின்வியத்தல்நன்மொழியினிதுரைத்த
 றிருந்தறநோக்கல்வருகெவரைத் தலைமுதல்முன்மகிழ்வனசெப்பல்
 பொருந்தமற்றவன்றனருகுறவிருத்தல்போமென்றின்பின்செல்வதாகத்
 பரிந்துநன்முகமன்வழங்கல்வ்வொன்பாடுழைக்கமுமவ்ழிபடும்பண்பே.

தவிசுதாள்விளக்கப்பனமக்கியன்றவடிசில் பூந்தண்மலர்ப்பாய, லுவ
 கையினுறைபுடீடனுந்நெண்ணீரொண்கடொண்ணெய் வெள்ளிலைகா,
 யிவைகளொன்பதுந் தன்மனைவயினடைந்தோர்மகிழ்வறவினிகினி லளிக்
 தல், நன்வயறவில்வாழ்வடைந்துளோள்பூண்ட கடனெனநான்மறைநவி
 ன்ற. (௧௮)

பிறம்மனைவிழைதல்லை ஏழைக்கொழுசுல்பொய்யர் மொழிபிதந்துதல்
 சீற்ற, மறமிசுவயிரத்தறநையேலாதமொழியினைகநிலகல்பாயை, நிறி
 கர்ந்தொழுக்கலாயவொன்பாணங்கீழ்மையேரொழுக்கநிலவாழ்வி, னறை
 குனரிவற்றைவிடுகெவன்றினிதுரைத்தனர் தூல்முறையுணர்ந்தோர்.)

அலைபுனல்படிதல்சந்திவந்தனைநல்லநாமரைசெ ித்தல்சீக்கரும
 மலர்தருசாகைமறையினைநவிறல்மலர்கநீயிதைவனைவணங்க
 ஸிலகொளியழில்வயிச்சுவதேவமகிதிபூசனையிறந்தோருக்
 குலவுநீர்வழங்கவில்லுறைவோரிவ்வொன்பதந்தினஞ்செயலுரித்தாம். ()

மந்திரத்தன்னைப்பிறவமதித்தல்மகளினாச்சீசர் தல்வஞ்சனைதன்
 நந்தலிலாயுள்பிறந்தநாளில்லினண்ணியசூற்றீணிகிய
 முந்தியகற்சின்மனைவிதன்சுணங்கன்மொழிந்தவில்வொன்பதுமாளி
 சிந்துறவரினும்பிறரொடுமொழிதல்தீதெனவுரைத்தனர்தெளிந்தோர். ()

தகுதிகொள்கடனக்கடன்றனைத்தீர்த்தல்தான்பொருள்கோடல் பின்பக
 ித்தல், மகளினாக்கொடுத்தல்தன்னுடையொழுக்கமரபினிற்புரிந்ததன்பா
 வம், புகலருமயலோர்நற்குணமென்னப் புகன்றவில்வொன்பதுமெவர்க்
 கு, மிகலமறையாதூர்த்திடலொழுக்கத்தியல்பெனமொழிவநன்சுண
 ிந்தோர். (௨௨)

மெய்ந்மைநற்பொறைவெவ்கொலைசெயாநொழுக்கல்மேவுமெக்கரணமு
 மடக்கல், செம்மைசேர் தூய்மைவனாவுறாதளிக்தல் சீற்றநீஞ்சுதல்களாவி
 ன்மை, யம்மெவன்றெவருமாற்றுதல்பரியா வருள்செயலாயவொன்பாணு
 ம்,வம்மெனவமரொதீர்புகுந்தழைப்பவானிடைவிடுத்ததுதாமால். ௨௩)

முகனெதிரொன்றும்பிரியின்மற்றொன்றுமொழிபவர்விழைவுறுதாத
 சுகன்றகேள்வியிலாரருமருத்துவர்சளரும்பொருள்கவருநர் தூர்த்தர்
 புகலருந்தீமைபுரிபவர்மல்லர்செருக்கினர்புன்றொழிந்தியோ
 ரிகழ்தருமினையோரொன்பதுடையர்க்குமீந்திடல்பழுதெனவிசைப்பார். ()

மாண்புடை யாளர்கேண்மையத்ததம் வழிமுறையொழுக்கினி லமந்
தோர், சேண்படுநிரப்பினெய்தினோர்புரப்போர்தீர்தவர் த்தைதாய்ரூ
வர், காண்டகுமுதவிபுரிந்துளோரினையோரொன்பதின்மருமுளங்களிப்ப
வேண்டுகிறிதியமளிப்பின்மற்றொன்றேகோடியாமென்மறைவிளம்பும்.

தன்மனையவளையடைக்கலப்பொருளைத் தன்னுழைபடைந்துளோன்
ன்னே, மன்னுதன்மரபினெ முக்கினைவைப்பைமனையவள் கொணர்ந்தொ
ன்பொருளை, நன்மகவதனையம்மகவிருக்கண்ணியபொருளைத்தினையு,
மின்னுயிர்விடுக்குமெனக்கொடுந்துயரமெய்தினுமீந்திலாகா. (உச)

முன்னவளிநுப்பப்பின்திறந்தோர்கள்வேட்பினிலவருமகமுப்பி, னி
ன்னல்கூர்நரகினெய்துவர்முன்னேன்மூங்கைய்ய்ச்செவிடனாபிருப்பின்,
மன்னியதுறவுமுண்டிடிச்சென்றறிவுறு துறையில்மற்றவன்நன், பி
ன்னவளிநையபுரிவதற்குரியனென்பநான்முறைகெரிபெரியோர். (உ௪)

துறந்துளோர்மகளிப்புணர்முலைப்போகந்தய்த்திடி னளப்பருங்கால,மி
றந்துழிமலத்திற்புழுவதாய்நரகினெய்துவர்பின்னவரிடத்தி, னறம்பயில்
விஞ்சைசுற்றுளோரவர்பாலரும்பொரு ளேற்றுளோரவர்பாற், பெறும்
பொருளதனல்வேள்வியாற்றினர்கள்பிழைப்பருநரகிடைச்சேர்வார். ()

கெதுவியாலன்றிக்கையினுலகிவிடுதலேற்றருகதுதந்தா, முறைபிற
ழந்திருப்புத்தெதுவியாலிலுவோர்முழ்குவார்கொடியபாழ்நரகி,னறியவெ
ன்றயின்னோர்மலதுகர்ந்தோர்கள்நகையினேவிரலினுந்தேய்க்க்தோர், வறி
திவெள்ளுப்போடயின்றவராவின்றசையைவாய்மித்தவர்போல்வார்()

கையினுலளிததவுப்புநெய்தெண்ணீர்கன்னலிற்கனிந்தபாலகி
லையமேற்றிவற்றையருந்திலான்றசையைருந்தியபாவம்வந்தடையும்
மையில்வெண்ணோறுதுகர்ந்தவர்வாயிற்பெய்தநீருமிழ்கலார்பருகிற
செய்யதமமுயிரைத்தென்புலத்தோரைத்தேவவைச்செருத்தவரார். (உ௦)

உண்டவரக்கவிளக்கியபின்னருத்தராபோசனங்கொண்டால், மண்டு
திநரகினெய்துவர்பலராய்வழங்கியபோனகதுகரிற், ரொண்டையங்களீவா
ய்மகளிர்சிமந்த விழைவினிற்றுப்பினற்பசும்பொன், கொண்டாடல்பயி
றறுமவர்மனையருந்திறசாந்திராயணங்கொளல்வேண்டும். (உ௧)

திதுறுகனவுகாணில்வெங்கலரைத்திண் டிலுண்டவையெதிரெடுப்பின்,
மாதரைமுயங்கிஸ்பானவாயுவினைவிடுக்கில்வண்புனல்க டப்படிசுயாதினு
ந்துறந்தோரருமகும்புரிந்தோர்பிரமசாரியரெனுமிவர்க்குச், சூதகமில்லை
பகவர்பாற்றென்பானேக்கியேதுய்த்திடல்வேண்டும். (உ௨)

சந்தியில்மரணும்பொருள்கவர்ந்தோதுவித்தவன்நனையுத்தாய
செந்தழல்வேள்வியூபமுமீமத்தடுக்கியகட்டையுந்திண்டி

ஊந்துதன் புனலிற்றேய்க்வான்றொழுவில்யாகசாலையிலுயர்முத்தி
யந்தணரிடத்திறேவராலயத்திலிருந்துழிக்கழறொடலாகா. (௩௩)

மண்டலக்கோட்டியுண்கலனதன்மேல்வைத்தினிதயில்கமண்டலமு
மொண்டழல்மறையோர்க்குரித்துநாற்கோணமரசருக்குரித்துமுக்கோண
மெண்டருநாய்கர்க்குரித்துயர்வட்டம்பின்னவர்க்கிரும்புனறெளித்தல்
கொண்டுதன் கையில்கமடிபின்கலம்வைத்துண்டறீ தெனமறைகூறுமும். (1)

கட்டிலீற்பிடந்தனிவிருந்தருந்தல்கப்பரைதனிலுணலாகா
வுட்டெளிமறையோரளித்தசோரமிர்தம்வேந்தர்சோறுவந்தபாலடிசி
வெட்டியரளித்தவடிசிலநல்லடிசில்பின்னவரினிதிமீமுரல்
கொட்டியகுருதியாதலாற்பின்றொரிடத்துணல்குறிப்பினுமாகா. (௩௪)

பொய்யுரைபுகலிற் றீமையாமென்னப் புகன்றனர்புலமைநன்குணர்ந்
தோர், ஐயதுண்மருங்குந்செய்வாய்க்களிர்புலவியிலந்தணராவி, யுய்யு
மென்புழியிலாவினையளிக்ருமிடத்தினிலோடரிநெடுங்கட், டையலார்மண
த்திற்பொய்யுறமையுமெய்க்மதைன்னினும்கிமுமிதாமன்றே. (௩௫)

பெருகுத்தன்புனலி னீந்துவோன்றீயில் வெருவுறுதடைபவன்பெட்டி
ன், மரனிடையுயர்ந்தகன்மிசையிவர்வோன்மைந்தனைமனைவியைவிற்போ
ஊரைபெறுமிவர்கள றுவருந்தமக்குத்தாமுயர்கதையினைச்சுழற்றி, வெரு
வரவெதிரும்பிறையெயிற்றழல்வாய்வெந்திறற்கூற்றெனலாவார். (௩௬)


குளுறவுரைப்பின்மறையவந்தமதுசத்தியமினிதுகுளுறுக
வாளினைத்தோனாமன்னர்குளுறுகபொன்னினைவணிகர்குளுறுக [ற்
வாளுநற்குளுக்குரைத்தவையெல்லாஞ்சதுர்த்தர்குளுறுகவான்றொழுவி
கோளுறத்துயிறல்மறையினைவெளியிற்கூறுதறிமையாமன்றே. (௩௭)

மன்னவர்மன்னர்குமரெந்தாலும்வழுவுறவுணர்ந்தவேதியர்க
மின்னியகுஞ்சிசுறைப்பதற்கியைந்தவிடத்தினிற்கருமத்திறொகுத்த
பொன்னினிதளித்துமயிர்வினைபுரியாதொழிதலாம்பூண்கழிந்திடாத
கன்னியர்தமக்குமயிர்வினைவேண்டிலிருவிரன்மயிர்க்கடைகளைக. (௩௮)

தன்னுடையொழுக்கந்திறம்பிடுனென்றனைத் தடிந்திடுங்கூற்றெனத்த
சுவான்பன்னியசத்தம்பயின்றிடான்முத்திப்பரவையிற்படிந்திடானொ
மன்னியபுலன்களடக்கினொருண்மைவழுவுறுதவர்தமையுணர்ந்தோர், நன்
னெறியறிந்தோர்மனையறம்பூண்டோனொனுமிவர்வீடுநண்ணுவரால். (௪0)

இல்லொழுக்கங்கூறிய அத்தியாயம்-முற்றிற்று.

ஆதிருவிருத்தம்-௩௩௩௭.



நாற்பதாவது.

யோகநிலையுரைத்த அத்தியாயம்.



நனாதிரைபுகுதமைந்தருமினிதினன்மகவுயிர்த்தபின்னாறு
மருவியமனைவாழ்வொருவியிற்கிழத்திதன்னொடும்வளர்த்ததீயோடு
மரின்மிடைகானம்புகுதறன்மனையமைந்தர்பாலிருத்தியாண்டேக
லுரியமெல்லடகுமுலமார்த்தைந்தாமெச்சமுமொழிந்திடாதாற்றல். (க)

வீழெனக்கிடந்தபுரிசடைமயிரீண்மெல்லுகிர்குறைத்திடாதொழுக்கல்
கேழ்கிளிரவிபடுந்துணைவனத்திற்பிரிந்துபின்கெழுமிருட்போகிற் [ச்
ருழ்மனைபோந்துறந்துளொர்பிரமத்தொழுகுவோர் தமக்குணவளித்து
குழ்வகாச்சாரலேவனமாவினழலினைத்துகளறவியற்றி. (உ)

இனியநுண்டேறல்மென்றசைமுருங்கைக்காய்முதலீகழ்வனவிகழ்ந்து
முனமினிதமைத்தவைப்பொடுநாட்டில்வினைந்தவைமுழுவதூர்க்கித்
தனிகொணர்சாலிபல்லுரலாகத்தடிந்துணைல்லதுகல்லா [டும்
னனிபடக்குறைத்துமிசைகநெற்கோடனா டொறுங்கொணாந்திடல்வேண்

அன்றென்றிற்றிக்கொன்றினுக்கேனுமறுமதிக்கேனுமற்றியலாண்
டொன்றினுக்கேனுமைவனமீட்டிக்கங்குலினருந்துதலொழுக்கா
மின்றெனிலோர்நாளிடைவிடுத்தேனும்பக்கமொன்றிடையொழித்தேனு
மன்றலோர்திங்கட்கொருபொழுதேனுமருந்துதலருமறைவழக்கே. (ச)

அல்லதுசாந்திராயணநுகர்கவலதடகருந்துகவன்றே
லெல்லியும்பகலுநோற்றுடல்வாட்டியிமையவர்தென்புலத்தோர்கள்
நல்லன்புரிதற்கியற்றுக்கருமத்தழலைநல்லுயிரொடுஞ்சேர்த்திக்
கல்லியல்கானிற்றிரிவதேவானப்பிரத்தர்தங்கடனெனத்தகுமால். (டு)

மேயமுக்கடனுந்தீர்த்தலாற்றுறத்தனீதியன்றெனமறைவிளம்பு
மாயுளினுன்காங்கூற்றினினுன்காமாச்சிரமந்தனிலொழுக்க
வேய்வனவாகுமோரிடத்துறையாதெங்கணுந்திரிந்திடல்வேண்டி
மோய்வறுதியானந்துய்மையேற்றுண்டறமியயுறைதலேபுரித்தாம். (டி)

யானெனதென்னுஞ்செருக்கெறிந்தியாண்டுமுயர்மரீழலிலிருக்க, வா
னுறைபிலீற்றுமதியொருநான்குமருவுமோர்நகர்வயின்வதிக, லுனுடை
ப்புழுமென்முனையிவைமியியொதாதுங்கல்மென்னகமயிரொழித்தல், கா
ன்வரைத்தண்டுகைவிடாதிருத்தல்முனிதல்செய்யாமையென்கொள்கடனே. (ஈ)

மண்ணினின்றருவில்வளர்கையோட்டிப்பாத்திராங்கொள்ளுதல்வயங்கு
மொண்ணிறக்கற்றேய்துகிலினைப்புனைதலோர்பகலருந்தலில்வாழ்க்கை

நண்ணினர்யா துவழங்கினுங்கோடலன்னவர்நன்மனைக்கருமம்
பண்ணியபின்னர் பபல்கொளன்மிகவுமருந்திடாதொழிதல்பண்பாமால்()

கருவிடையெய்து துன்பமுநிலத்தின்கண்ணுறிந்கொடி வெந்நோயின்
மருவுவெந்தயருநதைதாயெய்திவருந்தியதுன்பமுகக்ற்ற
லுருவினையொருவுந் துன்பமுமீட்டுங்கருக்குழியொன்று துயரும்
வெருவரவெண்ணியின்பவீடதனின்மேவந்குணர்வதேவேண்டிம். (௧௧)

அழிவதிவ்வுடம்புமுதலியவனைத்துமழிவுறுநிருப்பதெஞ்ஞான்றும்
வழுவுறுமான்மாவென்பதையுணர்ந்துமுத்தியின்மருவுதற்கியைந்த
விழுமியகருமமியற்றுதல்வேண்டிமாங்கவைவேதமேமுதலாம்
பழுதறுகலைகளைத்தையுமுணர் தலதன்வழிநின்றிடும்பான்மை. (௧௨)

மன்பெருஞானப்பொருணிலையுணரவேண்டிநர்வழுவறவினிதி
னின் பவீடளிக்குநூல்பலகேட்டலாங்கவைசின்தைசெய்திருத்த
லன்பொடுமதனைத்தெளிதலட்டாங்கயோகமும்பயிறலவ்வினியோக
மென்புநெக்குருகப்பலபகற்பயிலினல்லதையெய்துறுதன்றே (௧௩)

இந்தியவிடயத்தன்னைசிவணல்யோகமென்பார்சிலர்சிலர் தஞ்
சிந்தனையுயிரோடடைதல்நல்லயோகமென்பீ தன்றியுஞ்சிலர்தா
முந்தியபிராணனபானடேடைதலென்பரிம்மொழிந்தவையனைத்து
மந்தயில்யோகமல்லநற்சிவன்டரத்துடனடைவதேயோகம். (௧௪)

பயில்புறக்கரணமனைத்தையும்விளங்குமுட்கரணத்திடைப்பிடுத்தி
மயலுறுமனைப்புறக்கலனிடத்திலொடுக்கிமேல்வயக்குசுட்பாவ
மியநருசுடுரம்கோசமோராறுமியைந்திடாப்புறக்கலன்றனை
யுயர்வுறவுயர்ந்தபரம்பொருளதனிற்சுட்டுதல்யோகமென்றுரைப்பார்.()

கருதருமியோகம்பயின் றுகைவந்தேதாரல்லவர் பரத்தினைக்காணர்
திரிதருவளியையடக்கினல்லா துசெவ்வனைமனநிலைபெறுதா
லொருவருஞ்சடங்கயோகுணர்ந்தல்லா லுண்மையையுணர்வரிததலை
விரிதருசடங்கயோகமும்விளங்கவிளம்புவன்கேட்டியென்றுரைக்கும். ()

ஆசனம்பிராணயாமமெஞ்ஞான்றுமழிவறுபிரத்தியாகார
மாசில்தாசனைமெய்த்தியானநம்சமாதிவகுத்தநல்லயோகமாதவற்றுட்
பேசுமாசனங்களுரைத்திழிற்பெருகும்பிழைப்பிவிசித்திராசனம்விளங்குந்
தேசுறுமியோகசாதனமென்னவிளம்புவர்யோகநூல்தெளிந்தோர். (௧௫)

வலக்குறங்கதனிவிடப்பதமேற்றிவலப்பதமிடக்குறங்கேற்றல்
சொலத்தகுங்கமலவாசனமதனிற் பின்னதாய்த்துணைக்கரமாற்றி
நலத்தகுதாளிற்பெருவிரல்பிடித்தல்பெற்றபத்தமாசனநவிவி
னூலப்பிலாசனங்களுள்வவற்றியைந்தவாசனத்திருத்தலேயுரித்தாம். (16)

எறிபுனல்சாம்பர்கரியுமிகொசுக்கியென்புதியெய்திடமன்றங்
 குறுகருங்கானந்தொழுவிவற்றிருந்துயோகினைக்குறித்தலுமாகா
 நறுமணங்கமழும்புனிதமாமிடத்திலமர்ந்திடனன்கெனவுரைப்பார்
 சிறிதயின் றுரக்கந்திரிதரல்குறைதல் பெருகுதலொழிந்துளோர்செயலாம்
 வேறு.

செவ்வானிருந்துகளங்கோட்டிச்செவ்வாய்புழடிக்கண்கள் முகிழ்த்
 தொவ்வாப்புலன்களுள்ளடக்கியுண்ணைப்புரைநா நுனியேற்றி
 வைவானெயிற்றேறெயிரென்றிதினினவகுத்தவாசனத்தி
 னிவ்வாறிருந்துமூவகையபிராணயாமமியம் றுகவே. (௧௮)

புருவத்திடையோக்கெத்துணையகாலமிருக்கும்பொருந்துடலின்
 மருவும்வாயுவெத்துணைப்போதடங்கியிருக்கும்பகைஞர்
 திரிகைபோலெவ்வளவுமனந்திரியாதிருக்கும்த்துணையும்
 விரியுங்காலபயமவனைமேவாதென்றுமறைகூறும். (௧௯)

‘இமைத்தலொருமாத்திரையதனையீராறளவைகொண்டனவே
 யமைத்தவசபைச்செபகாலமாங்கவ்வளவுமுச்சடக்கிச்
 சமைத்தபிராணயாமமறத்தாழ்ந்ததிடையதிரட்டித்தல்
 கமைக்கணுறைந்தோர்மூன்றுகொண்டதுயர்ந்ததென்னக்கழறினரால். ()

முந்துபிராணயாமத்தின்வேர்வுதோன்றுமொழிந்ததற்பின்
 வந்தபிராணயாமத்தினடுக்கமெய்துமற்றதன்பின்
 சிந்தைதெனிர்தோரினியும்பிராணயாமத்துயர்செய்யு
 மந்திலதனைப்பயிளின்வேர்வரும்புந்துயரமடையாவால். (௨௦)

இனையவாறுமேன்மேலும்பயின்றேறன்பனிதோயிருவிசம்பின்
 மனனில்விரைந்துகாயமொடுமேகுமிதனைவலிதாற்று
 மனையோன்வென்றோய்பிடித்துழலுநாடிதாய்மையுறினல்லாற்
 றுனைவிலேகும்வளியடக்கல்கூடாதென்பர்தொன்னூலோர். (௨௧)

மதியிலிருநான்கிரோசித்துவகுத்தவீரெட்டினிதேற்றி
 விதியின்வழுவாதெண்ணன் குகும்பித்திலகுவெய்யோனிற்ப
 பதினாறளவைவிடல்வலத்தாமிவவாறியற்றிப்பகர்முறையிற்
 கதிர்சான்மதியின்விதிதலொருபிராணயாமங்கருதுகவே. (௨௨)

இடையில்விதியாலிரோசித்துப்பூரித்தியல்பிற்கும்பித்து
 வடிவில்தையந்தனையெண்ணிலவத்தால்விடிகவலப்பாலி
 னடையினியல்பாலிரோசித்துப்பூரித்ததனிற்சும்பித்துச்
 சூடரோற்கருதிமதியின்விடிற்றுய்தாராடிமும்மதியில். (௨௩)

இன்னவாற்றாழைத்தனைத்தாய்மைசெய்யினெறிவளியைத்
தன்னேச்சிநிதூநீங்காமனிற்றுத்தலாகுமதுதரிப்பின்
வெந்நோயடையாவயின்றவைகள்விரைவின் றுநான்மறைபுகலு
மன்னுநாதந்தெளிவெய்தமருளாதென் றுந்தோன் றுமால். (௨௫)

தெளிந்தவிதியிற்பன்னிரண்டுபிராணயாமஞ்செய்போது
விளம்புபிரத்தியாகாசமதுபன்னிரண்டுசெயும்வேலை
துளங்கல்செய்யாதாரணைமற்றதுபன்னிரண்டுமுழ்கால
மளந்ததியானமஃதிராறளவைசமாதிசெய்காலம். (௨௬)

இவ்வாறுணர்ந்தோருயிர்க்குயிராயெக்குமாகியொன்றாகிச்
செவ்வாய்வின்றபரம்பொருளைக்காண்பர்சென்றீர்த்தொளிபழுத்த
வெவ்வாய்க்கருவினவந்தடையார்வினையோரிரண்டுமொருவியுள்
மைவார்கொடியமாயகெடச்சுடர்போனின் றுவயக்குவரால். (௨௭)

ஆமைபோலவிந்தியங்களடக்கல்பிரத்தியாகாரஞ்
சோமனண்ணத்தேதோமுகமாய்த்துளிக்ஞமமுதையுந்தியிடைக்
காமர்புகமேனோக்கியமரிசுவியருந்துங்கரைந்தனை
யேமமுறவேமாதியிகரணம்பயிலாதியையாதால். (௨௮)

சென்னிகிழாத்தாண்மேலாநின் றுசெவ்வாயினீக்காக்கை
மன்னுமுக்கிற்குவித்தநுறுஞ்சிதவளியையுறமாந்திற்
கொன்னேவருத்துரைதிரைகள்சூடாவுண்ணத்துவாரத்தி
னவ்னாவேற்றியறுதிங்களமுதமருந்தினரைவாரா. (௨௯)

சொன்னவறுதிங்களின்மேலுந்தொடர்ந்தைம்மூன் றுநாளினிதி
னன்னவமுதமருந்தில்வெலற்கரியமிருத்துவினைக்கடப்பார்
மன்னுநாவாலுண்ணக்கின் றுனையநெருக்கிமதியாறு
தன்னேரில்லாப்பரையைவினைந்திருப்பிற்கவிதைசார்ந்திமால். (௩௦)

பருவமொருமூன்றிவ்வாறுபயிலினமுதவுருவாகு
மெரிவெம்பகுவாய்க்கறைமிடற்றகார்க்கோடகன்றன்னெயிறனைத்து
முருவியமுந்தக்கடித்திடினுமொழுஞ்கொடியவிடமேறா
மருவுஞ்சித்தியீங்கிதுகைவந்தாற்பயில்கதாரணையே. (௩௧)

பூதமைத்தும்வெவ்வேறாய்ப்புகன்றவாற்றினுளத்தமைத்த
லேதமறுதாரணைவிவற்றிற்பூதாரணைபொன்னிறமூகத்
திதில்கோணநான்காகிலகரவெழுத்தினொடுஞ்சிவணி
வேதனதிதெய்வதமாகப்புவிையிதயமிசைதரித்தல். (௩௨)

பிறையின்வடிவாய்வெண்ணிறமாய்ப்பேசும்வகரவெழுத்துடைத்தாய்
நறியபடலைத்துழாய்மார்பன்கடவுளாகவையின்றி

யுறையுமிடத்திலீங்கிசனையமைத்தல்சலதாரணையென்ன
மறைதேர்முனிவர்மன்னுயிரின்மம்மர்தீரவகுத்தனரால். (௩௩)

கோணமூன்றாயுறச்சேந்தரகரவெழுத்தினொடுக்கூடப்
பேணுந்தெய்வமுருத்திரனாய்ப்பிறங்குமுண்ணுவதினிடையின்
மாணவினிதிற்றரித்திடுதல்வழங்குமழற்றாரணையென்ன
யாணர்மறைகளொருநான் குமுணர்ந்தமேலோரிசைத்தனரால். (௩௪)

ஆறுகோணமாய்க்கரிதாய்கரவெழுத்தினொடுமைந்தாங்
கீரில்மகேசன்றெய்வதமாயிருக்குந்தூயவெறுவளியைக்
கூறுபுருவத்திடைதரித்தல்குலவுமவாயுதாரணையென்
றாறுஞானக்கடற்படிந்தவுரவோரினிதினுரைத்தனரால். (௩௫)

மானமாவின்வாலதியினிறமாய்வட்டவடிவாகி
யூனமில்லாவகரவெழுத்துடைத்தாய்த்தெய்வஞ்சதாசிவனூ
யானபிரமரந்திரத்திற்றரித்தோரஞ்சநாழிகையு
மோனமாகவுயிர்சேர்த்தின்முத்திக்கபாடந்திறக்குமால். (௩௬)

பூதாரணையாற்றிரமெய்தும்புனற்றாரணையானைவெய்து
மோதுமழற்றாரணையதனற்றகனமெய்துமுறுவளியின்
தீதிலுயர்தாரணையதனற்றீவனழியாதாகாய
மாதாரணையாவையுஞ்சமனப்பித்துமென்றேவகுத்தனரால். (௩௭)

பொருந்துதியானமெனவுரைத்தல்சிற்தையாகும்புகல்சிற்தை
யருந்தத்துவத்தையுளத்தெண்ணியலையாதிருத்தல்தியானமிகத்
திருந்துசகுணரிற்குணமென்றிரண்டாஞ்சகுணர்திகமுருவோ
டிருந்தவரணைமந்திரத்தாலேத்தியிதயத்திருத்துவதே. (௩௮)

பிரமந்தன்னைமந்திரங்கள்பேசாதுளத்தினினிதமைத்தன்
மருவவரியலிற்குணமாந்தியானந்தன்மாத்தினாயைநதும்
பொருவில்செவியாகியவைந்திற்பொருந்துமளவுமபுகரறுமற்
றரியதியானமவைநீங்கிற்சமாதிகாலமெனவறைவார். (௩௯)

கடிகையஞ்சதாரணையின்காலந்தியானமறுகடிசை
யொடிவில்நாளோர்பன்னிரண்மசுமாதிகாலமுப்பொடுநீ
ரடைதல்போலமனத்தினொடுமான்மாச்சேர்த்தல்சமாதியென்ப
வுடையபிரானன்மனத்தொடுகூடுதலுஞ்சமாதியெனவுரைப்பார். (௪௦)

சீவபரத்தின்சமத்துவமுஞ்சமாதிதன்மைதெறுவெம்மை
மேவவரியசுகதுக்கநீங்கியான்மாவல்லதைவே
றியாவுமில்லதென்றுயர்பரத்தினெய்திச்சமாதியிருப்போனை
நோவுதழனிப்படைவினைகள்வருத்தாவென்னதுவன்றனரால். (௪௧)

இனையவா றுசமாதியினிலிருக்கும்யோகிதத்துவத்தைத்
 துணைவிற்றகாணுமாங்கதுவுமனோவாக்கிவற்றற்றொடர்வரிதாய்த்
 தனியோர்பொருளாயிருக்குமதிற்சடங்கயோகங்கைவந்தோர்
 கனிசேர்பாலிற்பால்சேர்ந்தபான்மைபோலக்கலந்துறைவார். (௪௨)

எற்றமாமுத்தினாயோடுபோமுத்தினாயுட்டியானமெனச்
 சாற்றுமுத்தினாயரியசலந்தரமுத்தினானமூலபெந்த
 மாற்றலுடையிம்முத்தினாகளறிந்தோன்யோகியாங்கவற்றிற்
 போற்றுமாமுத்தினாவின்தியாருந்தெளியப்புகலுவாம். (௪௩)

கூடுமாமுத்தினாவலக்கானீட்டியிடக்கால்குதத்தமுத்தி
 நீடுதானையிருகையாற்பிடித்துநாடிவளைத்துநிறைந்
 தோடுபிராணன்றனைமாறிமாறிவிடுதலுவுலத்தல்
 நாடிசோதித்திடல்லமதிடமிரவிசூட்டலெனநவில்வார். (௪௪)

நாவைக்கபாலத்தாடேற்றிப்புருவநடுவினோக்கமைத்து
 மேவல்நபோமுத்தினாவயிற்றிநாதுபிமேலாதல்
 தாவில்வெரிநின்றனாதல்பிராணவாயுதனைநிறுத்த
 லோலிலுட்டியானமிதுபயின்றோர்வானத்துலாவுவார். (௪௫)

வாயுவதலைநரம்புகளால்மலத்தையிறுக்கிநீழ்வதிந்ந
 தியின்மதியத்தமுதொழுகாபிராணவளியுஞ்செல்லாது
 மேயவிதனைச்சலந்தரமுத்தினாயாமென்னவிளம்பினரா
 லாயுமறையின்பொருளைத்துந்தமதாமென்னுமறிவுடையோர். (௪௬)

குதியோரிரண்டால்யோனிதனையிறுக்கிக்குதத்தையுள்வாங்கி
 விதியின்பானவாயுவினைமேலேயேற்றிப்பிராணனுக்கு
 மெதிருமபானன்றனக்குமியைபெய்துமலநீரொய்தாது
 முதிருங்கிழவற்கிளைமைவருமூலபெந்தமிய்தாமால். (௪௭)

மருவுபிராணன்மேலிழுக்கவபானவாயுகீழிழுக்கப்
 பெருகுதுயரின்வருந்தாதுகூடுமவன்பேசரும்யோகி
 பொருவிலகரத்தாற்போந்துசகரத்துட்போமசபைதனை
 யிருபத்தோராயிரத்ததுநாறுருவேற்றிடுநல்லுயர்சீவன். (௪௮)

கலைகளைத்துந்தெளிதலாமகளிர்விழைதல்கணமொன்றி
 லுலகமியாவுந்திரிந்திதல்கிறுத்தல்பருத்தலுலதனி
 லீலகுமொளிகண்மனந்தோன்றலெவற்றின்பாடைகருமறித
 லலகிப்புவனந்தனித்தாங்கலாகாயத்தினடைந்திடுதல். (௪௯)

சேணின்பொருளாயவையுங்காண்டல்செகத்துளொளிகளெளிதுணர்தல்
 மாணுற்றுயர்யோகியர்க்கிவைகளிடையூறிவற்றின்மனஞ்செலுத்தா

தியானர்க்கோங்கின் முகின் முலையவேழைபாகனீணையடியைக்
காணுற்றுள்ளங்கசிந்துருகியிருப்போர்முத்திக்கடற்படிவார். (௫௦)

இனையவாற்றூலியோகக்களியற்றியுடலமிகவருத்தி
நினைதற்கரியதனிமுத்திரெறியினடைகவிதுவன்றித்
துனைவிலுடலம்வருந்தாதுமுத்தியடையத்துணிந்தோர்கள்
கனைநீர்க்கங்கைசூழ்காசியடையவேண்டுமெனக்கரைந்தான். (௫௧)

ச௦-வது-யோகநிலையுரைத்ததுத்தியாயம்-முற்றிற்று.

ஆ திருவிருத்தம்-௧௧௮௮.

நாற்பத்தோராவது.

காலமறியுமத்தியாயம்.

—*~*~*—

கறக்குதினாப்புனற்கங்கைசூழ்கிடந்தகாசிதனி
லிற்ற்துபடுநாளணித்தாயெய்துழியாயினுஞ்செல்கென்
றறைந்தனைமற்றிவைதெறியுமாறினிதினறைகென்னை
சிறந்தமுனிவரன்கேட்பச்சூர்தடிந்தோன்செப்புமால். (௬)

ஒழியாதுபிங்கலையினுயிர்ப்பொருநாள்முழுதொழுகி
னழிவாகுமுவாண்டிலாக்கதனிவிரண்டிராள்
வழுவாமல்நடந்திடுமென்மரிந்திடுவானீராண்டிற்
கழிவானுண்டொன்றிலதில்நாள்மூன்றுகடிதோடிடல். (௭)

ஐயிருநாளுபயத்திற்சரமோடிவறுமதியி
னுய்வதிலன்முக்கொழியவாயினிடைவளியோடி
மெய்யினுயிர்நாள்மூன்றின்விட்டகலுமெனவுரைத்தார்
மையறுநூற்கடல்கடந்தமாண்புடையமதிவல்லோர். (௮)

தென்றிசையிலிரவிதடந்தேர்நடப்பிற்சென்மத்து
மன்றவுயர்திக்களுமேழாமிடத்தில்வாண்கதிரு
மொன்றிடினுட்டினகாலத்தொளிகறுத்தும்பொற்கென்று
நின்றதோருருக்காணில்நீங்குமுயிர்மூவாண்டில். (௯)

மும்மலமுமியல்புதிரிந்தறக்குறையின்முடியமுயி
ரம்மவொருபருவத்திலாகாயந்தனிம்கரிய
மைம்தவாரணந்தோன்றின்மரிந்திடுவன்மதியாறிற்
றம்முடலமலையாமல்நிழலலையிற்சாவணித்தாம். (௧௦)

வாயினிடைநீர்ப்பெய்துவான்றுளிசிந்திடவுயிழின்
மேயதனுத்தோன்றாதேவீந்திடுவன்மதியாறி

லாயுளழிந்திடுங்காலமாறுமதியளவையெனிற்
றுயநிறமோரைந்துஞ்சவையாறுமுறைபிறழும். (௬)

அருந்தநிநாதுதிதுருவனணிமூக்கினுதிமற்றைப்
பொருந்துமுயர்விண்டுபதம்புருவநடுக்கட்கடைகள்
திருந்தியிடுமாதுருமண்டலமாகுயிவைதெரியா
திருந்திடுமேற்சின்னொளில்மறலிநகர்க்கெய்துவரால். (௭)

இதழ்நாக்குமிடறிவைகளீரமறப்புலர்ந்திடுமேல்
மதியாறினமன்பகட்டின்மணியோசைகேட்பரா
லுதநொட்பல்லண்ணமொழுகுதாதுறக்கறுப்பின்
சிதைவருயிர்மதியாறிற்றென்புலத்தோர்விருந்தராய். (௮)

ஈர்வாளினுயிர் புறத்தவோந்திலையிடைவீழிற்
றீர்வருயிர்சின்னொளிற்றிகழுரங்கைகாலிவற்றி
னீராடிற்றேயாதூங்குமேன்மும்மதியிற்
காரார்வெம்பகடுகைக்குமறலிபூர்கடிதடைவார். (௯)

சேற்றிடையின்மிதித்தவடிச்சுவடுசிதைவுறத்தோன்றி
னேற்றெருமைக்கடும்பாகனெய்துமூரணித்தாகு
மாற்றுநீர்கண்ணாடிநெய்நோக்கிற்றலையவற்றிற்
றேற்றிடாதெனிலாவியொருமுகியிற்றேற்பரால். (௧௦)

இயற்கைமதிபிறழினிரவிந்திரவிற்காணினுயர்
முயற்களங்கமதியிரவியோரிரண்டாய்முன்றேனென்றிற்
பயக்குறுநண்பகலினுடுத்தெரிந்திரவுதெரியாதேல்
மயக்குமன்றமொதினோவருவிருந்தாய்ச்செல்குவரால். (௧௧)

நாற்றிசையுமிந்திரவிற்றேன்றிடினன்பகலிடையிற்
றேற்றுறவெம்பேயாடிற்றுறுகல்லினுயர்மரனி
லேற்றுயர்கந்தருவநககொதிர்ந்திடிலோர்திங்கடனிற்
கூற்றமவனாவிதனைக்குடியாமலொழியுமோ. (௧௨)

குடங்கையாற்செவிபுதைப்பிற்குமிறுமொலிகேளாதேற்
தடம்புயமுமுடல்முழுதுந்தடித்துள்ளோர்சாம்புவரோ
லொடுங்கியமெய்யினர்மிகவும்பருப்போல்மதியொன்றிற்
கடந்திடுவர்வைதரணிநதியினைத்தன்காற்புணையால். (௧௩)

தனதுநிழறென்றிசையிற்றனித்தேதான்றிலுருமெறியுங்
கனைகுரலவெஞ்சினத்தகதழெரிகாற்செங்கண்ண
பனைவகிர்ந்ததெனப்பனைத்தபடர்கோட்டப்பகரீந்து
துனைவில்வருகொடுமறலியெறிவலையிற்றுவக்குண்பார். (௧௪)

பேய்ப்பூதம்நரிகழுதையவுணரிராக்கதர்பிறங்கு
மாய்தூவிக்கருங்காக்கைபருந்துகுரங்கடுபுலிசெந்
நாயேறவைதமைத்தின்னக்கனவுநனிகாணின்
மாய்வரோர்பருவத்தின்மறலிகதைக்கிராயாக. (கடு)

செய்யமலர்செய்யவரிசெஞ்சாந்தமிவைதமது
மெய்யிலணிந்திடக்காணில்விளம்புமதியிருநான்
லுய்வதிலர்புற்றதனில்பூபத்திலுயர் துகளிற்
கையறவோடுயிர் துறப்பரவையேற்கக்கனக்காணில். (கசு)

எண்ணெய்தலைமுழுமயிசொறிந்திடவெங்கரமிவர
நண்ணருந்தென்புலத்தொருவர்கொடுபொகவுயிர்நடந்தோர்
மண்ணியதம்மேலேறமுளிதருபுற்கமக்கமற்றைக்
கண்ணருந்தீக்கனக்காணிலோர்மதியிற்கழிவரால். (கஎ)

கரியகுறள்மடந்தைதனைப்புல்லவுயர்கருந்தாதி
லுருவமைந்தகதைதாங்கியொழுகருந்துகில்வீக்கி
மருவுகருநிறத்தொருவன்றனைக்காணவருகனவு
தெரிவுறக்கண்டவனுவிதிங்கொன்றிற்கழிந்திடுமால். (கசு)

குரங்கிவர்ந்துகுணபாலிற்செலவயரக்கொடுங்கனவு
தெரிந்திடக்கண்டிடிலாவிசுதைவர்நாள்முவைந்தில்
விரும்பியளிக்குரளியாவிடில்லிகவுமளியாதோர்
பொருந்தவளித்திடிலாவிபொன்றிடுவர்சின்னளில். (கக)

இன்னுமளப்பிலவாயவிற்றதுபடுகுறியவற்றில்
மன்னியிடுகுறியோர்ந்துவானதிசூழ்கிடந்தோங்கிப்
பொன்விழுதுவிட்டணையபுரிசடையோனிளிதுறையுங்
கன்னியெயில்புனைகாசிகடிதினடைந்திடல்வேண்டும். (உ௦)

வேறு.

என்றுமலையத்தமிழ்முனிவனிளிதுகேட்பக்குருகுபெயர்க்
குன்றமெரிந்தகடரிலைவேற்குமரனுரைத்தானெனத்தெரிந்து
மன்றமறைகளொருநான்காய்வகுத்தமுனிவற்பணிந்துபுலன்
வென்றசூதன்முனிவருளந்தெருளுமாறுவிளம்பினால். (உ௧)

சுக - வது காலமறியுமத்தியாயம் - முற்றிற்று.

பூர்வகாண்டம்முற்றுப்பெற்றது.

ஆதிருவிருத்தம்-௧௨௦௯.



உ த் த ர க ண் ட ம்.

நாற்பத்திரண்டாவது.

அவிமுத்தேசன்கதையுரைத்தஅத்தியாயம்.



சீர்கொண்டமலரயனுந்திருமாலுங்காண்பரிய
வேர்கொண்டபேரொளியையெளியேவ்றன்னுள்ளத்து
நீர்கொண்டகாசியினூலிலவுபழமறைக்கொழுந்தைக்
கார்கொண்டமணிமிடற்றெங்கண்ணுதலைவழுத்துவாம். (க)

வேறு

தேசுறுஞானமளப்பிளையோகூடுசெய்திடினலதுசேர்வரிதாற்
காசியினடையிற்கணத்தினில்முத்தியெய்தலாமெனக்கரைந்தனையான்
மாசிலந்கரிகிள்விடாதுறைபரமன்கதையினைவழங்கெனமுனிவன் [ன்
பேசலுமவுணரிரத்தமுண்டொளிரும்பிறங்குவேற்குமரணன் மொப்பா
மற்றையதலங்கொவற்றினுந்தவத்தாலயோகினுலம்ருவருமுத்தி
பெற்றிடல்வேண்டுங்காசியில்வாளாவுறைந்திடிமுத்தியாம்பெட்டி
ஊற்றவணீங்காவுறைதலேயோகமொண்மலரிடுவதேதானங்
கற்றையங்கதிர்கால்முத்திமண்டபத்திலிருப்பதேகருதருந்தியானம். (கஉ)

அளப்பருங்காலமைந்தழல்நாப்பணருந்தவம்புரிந்தவர்பெறும்பே
றுளத்திலின்புற்றுச்சிவந்சியேகாதசியினிலுண்டிநீத்துறையிற்
களிச்சுரும்பரற்றுங்கடுக்கையந்தெரியற்கண்ணுதலளிக்குரின்போல
வளத்தநற்காசிபிரிந்திறைவருந்துக்கதையினக்கேளெனவழங்கும். (கச)

அருமறைக்கிழவன்முன்னமோர்பிரமகற்பத்திற்சுவாயம்புமனுவா
மொருபெருந்திகிரிமன்னவனிறப்பவறுபதாண்டிறைபெயலின்றுப்
பருவரலுழந்தாங்குலகெலாங்காடாய்ப்பயின்மகபின்நிறன்னிலைமை
திரிதலுங்கமலப்பொகுட்டினிதிருக்குமறையவன்சுந்தையினினைந்தான். (கஊ)

ஆழியொன்றுருட்டியுலகெலாம்புரக்குமரசாயின்றியிவ்வுலகந்
தாழ்துயருழந்ததெனமனத்தெண்ணித்தவறில்சீர்மனுசுலத்துதித்த
பூழிவெம்பருதியினையேற்றடக்ககரிபுஞ்சயனென்றுலகேத்தும்
பாழியந்தடந்தோள்மன்னவன்காசிப்பதியினிற்றவஞ்செய்க்கண்டான். (கஎ)

காண்டலுமரசன்மவத்தினைவியந்துகதிர்முடிதுளக்கிரான்முகத்தோன்
மாண்டவிலவுலகமனைத்தையுநீயேபுரந்திடல்வேண்டுமற்றுனக்குத்
தூண்டதல்செய்யாமணிவிளக்கன்னசடரிழையனங்கமோகினியைச்
சேண்படர்பரிதிநிகர்மணிச்சூட்டுப்பஃறலைச்சேடனவந்தளிப்பான். (கஏ)

மாயிருளாலமனுநெறிவழா துமன்னீகாத்தலானினக்காங்
காய்மணிக்ஞுப்பைதெய்வமென்சாந்தமைந்தருநறுமலரனைத்துஞ்
சேயுயர்விசம்பினமார்நல்குதலாலுயர் திவேர தானனும்பெயரு
மேய்வுறுங்கலைகள்முழுவதுமளித்தேமேம்பலோடிருத்தியென்றிடலும்.

தாமரைத்தவிசிரசுவீற்றிருக்குஞ்சதுமுகற்றொழுதியான்கேட்ட
காமுறுவரமொன்றளித்தியேலுலகங்காக்குவலெனவுளமகிழ்ந்து
யாமததருதுமென்னலுமமார்விஞ்சையர்கின்னரரியக்கர்
துமவெந்தழற்கண் ணுரகரிந்நகரந்துறந்துதம்பதிபுகவேண்டும் (க)

என்றலும்வழங்கிச்சேட்டிளங்கதிரினெரிகதிர்மணிமுடிசூட்டிக்
குன்றுமற்றிண்தோள்மன்னவனமரர்குழுவினைத்தனித்தனினோக்கிச்
சென்றுதம்பதியிற்சேர்கெனமுரசமறைதலுஞ்செழுமறைக்கிழவன்
பொன்றிகழ்க்கிக்கைப்புரிசடைப்பரமனினிதுறைசினகரம்புகுந்தான். ()

அடிதொழுதேத்துமவிரிஞ்சன்முன்றோன்றியலங்குநீர்க்காசியங்கடவுள்
குடுமிவானோரையும்ந்தரமிழைத்ததருந்தவமாங்கதகுறுகி
யொடிவிஷிர்வரங்களுதவுதல்வேண்டுமொல்லையிலெழுகீரொன்ன
விடையிவர்த்தயன்மால்நத்தியேமுதலவிண்ணவர்சூழ்வரவெழுந்தான் ()

கண்களுமனனுங்காசியிற்கிடப்பக்கறைமிடற்றெந்தையாண்டேக
விண்புகுகுடுமிமந்தரந்தாழ்ந்துமென்மலர் தூய்மகிழ்ந்தேத்தப்
பண்களிந்தொழுகுமென்மொழிபாகன்விழைந்தபகர்தியென்றிடலு
மொண்கடராகியாவதுமுணருமுணக்கியானுரைப்பதொன்றுண்டோ. ()

கங்கையம்புனல்குழ்காசியம்பதியிலுறைவதுபோற்குசத்தீவிற்
றங்குமென்னிடத்துமுறைந்திடல்வேண்டிமயானுமத்தனிநகர்போலப்
பொங்குசிரோடும்பொலிந்திடல்வேண்டுமென்றலும்பொழிகதிர்நிலவு
திங்களங்கண்ணிப்புரிசடைமறையோன்சின்தைகூர்ந்திருந்திடுமேல்வை ()

மலரயன்வணங்கிமதிவகிப்புனைந்தவரதரின்னருளிஞாலைய
னுலகெலாமமைத்தேன்காக்குநரின்றியுறைபெயல்வறந்தனவதனை
லிலகுவேற்றடக்ககரிபுஞ்சயன்காக்கப்பணித்தனனாக்கவனிமையோ
ரலைபுனற்காசியொரீஇத்தமபதியிலடைந்திடிலளிப்பனென்றறைந்தான்.

அவ்வரமளித்தல்வேண்டுமென்றிறைஞ்சமந்தரவரையினுக்களிப்பா
னிவ்விடத்துறைந்தேம்யாமுமாங்குறையுமிமையவர் தத்தமபதியிற்
செவ்வனையேகப்பணித்தனமென்னச்செக்கனிப்பவளவாய்மலர்ந்து
நவ்விடென்னோக்கிபக்கன்மால்வனாக்குநல்வரமளித்தவணிருந்தான். ()

அன்றுதொட்டோங்குமந்தரவரையுமுத்திமால்வரையெனவமர்ந்த
கின்றளிர்கவற்றுமேந்தெழின்மேனியேழையோர்பாகனுங்காசி

திவோதானனாட்டிற்படுத்தஅத்தியாயம். ஈடு௭

யொன்றிநீங்குறாமலியாவருமுனை ராதிவிலக்கமொன்றமைத்தவணுறலாந்
பொன்றவழ்குமிப்பிரிசைசூழ்காசிக்கவிமுத்தமெனப்பெயர்புனைந்தார்.

விளங்குமவ்விவிலக்கமமைந்ததன்பின்னர்விரிஞ்சனேமுதலியோரியாரு
ந், துளங்கொளியிலிங்கம்பற்பலவமைத்தார்சொன்னவவ்விவிலக்கத்தினும்,
முளங்குழைந் துரைத்தோர்கருதினோரியாண்டு சென்றுதம்முயிரிற்றத்திடி
னுங்களங்கனியனையகண்டன்வாழ்காசியிறந்தவர்பெறுங்கதியடைவார். (1)

சஉ-வது-அவிமுத்தேசன்கையுரைத்தஅத்தியாயம்முற்றிற்று.

ஆதிருவிருத்தம்-கஉஉசு.

நாற்பத்துமூன்றாவது.

திவோதானனாட்டிற்படுத்தஅத்தியாயம்.

— ௪ —

விண்ணவரகன்றுதம்பதியுறையவிரிபுனற்கங்கைசூழ்கிடந்த
வண்ணலங்காசுதனிற்றிவோதானனரசுபூண்டளிக்ருளாதனிற்
கண்ணுதல்முதலோரவனரசுரிமைகடிந்துவான்றொடுமதிற்காசி
நண்ணியதுரைத்துமெனமுனிகேட்டபராமவேற்பண்ணவனுரைப்பான். (1)

நாகிளந்திங்கணகைரிலாமுகிழ்க்குநளிர்சடைவானவன்முதலோர்
போகியபின்னரிருநிலமுமுதும்பொதுவறவொருகுடைநிழற்றி
வேகவெஞ்சிலைக்கைமருவலர்க்கடந் துவிராவளந்தருமலர்ச்சோலை
மாகமுடறுக்குங்கொடிநெடுவீதிமாநகர்க்காசியினிருந்தான். (உ)

செயிரிடைச்சீற்றப்பகைதரும்விழிக்குந்திமைகூரியதயமென்மலர்க்கும்,
வெயில்பொழிந்திமைக்கும்வெங்கதிர்ப்பரிதி வேந்தனேபோன்றுமெஞ்
ஞான்று, முயிரொளவியந்துதன்னுழையடைந்தோர்க்குயர்விசும்பகடுகின்
டெழுந்த, முயலடைகிடக்குமுழுநிலாத்திங்கள் முதல்வனேபோன்றும்
வீற்றிருந்தான். (ஊ)

குனிசிலைக்குமிகுழையநாண்பிணித்துக்குருதிநீராட்டுவெம்பகழி, மு
னிவினிற்றாங்கிக்கவைநெடுங்கோட்டுமுரிவெங்கடாக்களிறுகைத்துத், த
னிவிசும்பளிக்கும்வானவனென்பர்தரியலருயிர்செகுப்பதனும், கனைசூற்
புரிகோட்டெருமையேறுகைக்குக்கதழ்சினமறவீயென் னுரைப்பார். (ச)

ஏற்றெதிர்கொடியபகைநெடுங்கானிற்கெரிசுடர்வழங்குதீக்கடவு
ளாற்றல்வெம்பாசத்தொன்னலர்க்கடந்தவென்றியாலாழ்கடற்கிறைவன்
போற்றுமிவ்வுலகிலுயிரொலாமுயிரின்புரப்பவனரும்பொருளெவையு
மாற்றிடாதெவர்க்குமுதவலாலளகைமன்னவனைன்னவீற்றிருந்தான். (ஈ)

வாட்படையுழிவர்கூற்றெனத்தெழிக்குஞாட்பினுட்பார்க்கரும்பலத்தாற்
கோட்புலிப்போத்தினீ ரூரிபுனைந்தகூ ன்பிறைக்கண்ணியஞ்செல்வன்
சேட்டிமைப்பரிதியோட்டறநிவந்ததிரள்வரைப்புயவலியதனற்
பாட்டளி துதையும்பசுந்தூய்ப்படலைப்பங்கயச்செங்கண்மாலையான்.
எண்ணிருகலையாலுள்ளமேமாப்பவிருவிசம்பியங்கியமதிபோல்
நண்ணருமெண்ணெண்கலையொடுநிறைந்தவிவர்க்கிணைநாகர்காந்தருவர்
பண்ணவருருவுகரந்துவந்தன்னேன்பணித்தனபுரிசுவவொன்றா
லண்ணலஞ்சீர்த்தியாயிரம்பகுவாய்ச்சேடனையன்றியாரறைவார். (எ)

நனந்தலையுலகமொருகுடைநிழற்றுநாளின் மென்கிள்ளையந்தீஞ்சொற்,
கனிந்தழகொழுமும்பச்சினங்கழைத்தோட் கருங்கயல்மருட்டுவாட்டடங்
கண், மனங்கவருருவச்செழுங்கொடிப்புருவவாளரக்கூட்டிதழ்க்கனிவா,
யனங்கமோகினியைப் பஃறலைச்செஞ்சூட்டணிகெழு சேடன்வந்தளித்
தான். (அ)

ஆங்கவடனவேட்டிளமுலைப்போகமருந்திமற்றவணிகர்வனப்பிற்,பூங்
குழல்மாதர்பலரொடுமுயங்கிப்பொற்பொடிபுதல்வரைப்பயந்து,வாங்கிரு
ஞ்சிலைத்தோட்புரவலன்புரப்பமழைவளஞ்சுரக்குநன்னாட்டி, னீங்கரும்
பெருமைதன்னையீக்கெவர்க்குமிறநெனநிகழ்த்துமாறிகே. (க)

கிள்ளையங்குதலை மொழியினுங்கனிந்த கேழ்கிளரமுதாழ்தீஞ்சொ,
லொள்ளியையவிரலருந்ததிக்கற்பின்வழுவினொருவருமில்லை, வெள்ளி
வெண்புரிநூல்விளங்குபொற்றடந்தோள் வேதியர்தம்மிலெஞ்ஞான்றுந்,
தெள்ளிதினுணர்ந்துமறைவழியொழுஞ்செய்தியிற்றிறம்பினோரில்லை.)

அழன்முக்கம்பழுத்தவாடகப்பசும்பொரூர்மவீற்றிருந்துவெங்கதிகா,
லொழுகொளித்தடந்தோள்வேந்தரிற்பணைத்தபுயவலியொழிந்துளோரில்
லை, முழுதுணர்கேள்வியுடைப்பெருங்கேண்மைவணிகரில்முதுலகனைத்
தும், விழைதகவுடையபொருணையீட்டும்கிளையம்விட்டுறைகுநரில்லை.)
கண்ணழந்தீற்றத்தனையெயிற்றகல்வாய்க்கட்செவிப்பணமுடிக்கிடந்த
மண்மகள்பயந்தபின்னவர் தம்மிற்றமகிலைவழுவினரில்லை
யெண்ணுநால்வருணத்தவருமற்றவரினிழிந்துளோர்களுந்தமதியல்பி
ண்ணுநரன்றியல்லன்புரிந்துதீநெறிநடக்குநரில்லை. (கஉ)

கொடைக்கடனிறுக்குந்தடக்கைவேலுழவனரிக்குநாடெவற்றினுக்கு
றையா, வுடைப்பெருஞ்செல்வரல்லதுவறுமையுமுந்துளோரொருவருமி
ல்லை, விடற்கருங்கற்பின்றம்மனையலதுபிறர்மனைவிழைகுநரில்லை, யிடர்
க்கடற்புணையாப்பிறவிவேரறுக்குமகவிலாதுறைகுநரில்லை. (கஉ)

குழைமுக்கந்துக்குசெம்மணிப்பசும்பொற்குண்டலவேதியர்நாளு
மழல்முக்கத்தாற்றுமருமகத்தன்றிச்செந்தசையருந்துநரில்லை

திவோதானகுட்டிப்படுத்தலுத்தியாயம் ஈடுக

(1)

விழைவொடுபயந்தோர்ப்பழிச்சிடாரில்லைவெங்கவாடுநரில்லை
 கழிபெருங்குணத்துக்குரவரைப்பிழைப்போரரும்பொருள்கவருநரில்லை
 மழைமுகில்வறப்பல்லிசைப்பைங்கூழ்வாடுநரில்லையென்றோன்றுங்
 கழிபெருநோயின்வருந்துநரில்லைகனியினுமினியமென்மழலைக்
 குழவியம்பருவத்திறக்குநரில்லைகுற்றமிலொழுக்கமேயன்றிப்
 பழிபடுகருமமென்பதுமறந்துமயில்குநரில்லையப்பதியின். (கரு)

ஆறறிபுலவர் தவத்துறைபோயவந்தனர் த்தொழுவர்மற்றவரு
 மூளுளியோசைநாற்றமென்கவையினொழுக்கிடார் த்தொழுவர்மற்றவரு
 மீறிலாளுனப்பெருங்கடற்படிந்தேதார்ப்பண்குவிசைத்தவத்தவரு
 நீறுபூத்தலர்ந்தநெடுநிலநெற்றிநிகொறிமுனிவரைத்தொழுவார். (கசு)

விழுதுவிட்டொழுகும்வெண்ணிலாமுத்தம்விளிம்பெறிந்தெரிமணிகு
 யின்ற, மழகதிர்ப்பசும்பொனெடுமுடிபுனைந்தவலம்படுதிகிரியொன்றுரு
 ட்டி, யெழுகடல்வரைப்புமின்னணம்வழாமலெண்பதியிரம்பருவங்,
 கழிபெருங்காதல்நிலமகளுவப்பக்களைகணியினிதளித்தனனால். (கஎ)

திவிடங்கடைவாய்மடையுடைத்தொழுகுசெம்மணிச்சூட்டராமுடியின்
 மேவரக்கிடந்தகனைகடலாடைவியனிலமுழுவதுமுலவப்பக்
 கோவியல்வழாதுபகைபுறங்கண்டகுருதிவேன்மன்னவன் காப்பப்
 பூவியல்பொதும்பர்க்கற்பகநீழல்விண்ணவர் புந்தியினோந்தார். (கசு)

பூம்பொறிச்செங்கட்குரும்புவாய்க்கெழும்புதுமலர்த்தாறுமேய்ந்தற
 ன்குந், தேம்படுநறியதருமலர்ச்சோலைப்பனியிருவிசம்புறைதேவர்,மேம்
 படுமிவன்றனிருநிலக்கிழமைவிலக்குவமெனக்கரகமலங், கூம்பநாத்தமு
 ம்புபடமறைவடித்ததங்குலக்குரவனுக்குரைத்தார் (கக)

விரிதலைத்தெங்கினெட்டிலைபோந்தைகுடக்கனிவிழமுப்புடைக்கா
 யருவிவீழ்ந்தென்னப்புளலறாதொழுகுமகன்பணைக்காசியினுறையுந்
 திருவநீண்மார்பனறத்துறைசிறிதுந்திறம்பலனவனுலகளிக்கும்
 பொருவருஞ்செங்கோலிழுக்குறவியற்றலென்னெனப்புந்தியினோந்தான்
 பண்ணவர்மவுலவெயிற்கதிருநிஞ்சப்பழந்தழும்பிருந்வேடிய **ஈ**
 வண்ணலக்குரவரைமுழங்கடவுளின் நெனிலருமகமுதல
 வெண்ணருங்கருமியற்றுமாறரியவெரிக்குழாமுழுவதுமீண்டு
 நண்ணுமாறியற்றிலவ்வவன்புரியுநல்லறனிமுக்குமென்றுரைத்தான். (1)

ஆயிரஞ்சுகைமணிவிளக்கேந்தாமழல்விழிப்பாந்தண்மேற்கிடந்த
 மாயிருளாலத்தெரியெலாமழைத்தியென்றுவண்டேறல்கொப்பளிக்கு
 மீயுயர்பசும்பொற்கற்பகநீழல்வேந்தெடுத்தாரைத்தலும்வினாவிற
 காயெரிக்கடவுளிருநிலத்தெரிகள்யாவையுந்தன்னுழைக்கார்தான். (22)

உடம்பெரும்புவிடிலெரியெலாஞ்செந்தீக்கடவுடன் னுழைக்கார்த்தனாற்
கொடைக்கடன் பூண்டதாழிருந்தடக்கைக்கொற்றவேன்மன்னவற்குறுகி
மடைத்தொழில்வல்லோரழலிலாமையினால்வான்படர்வெய்யவன்கதிரி
லடப்படுவனகளைமைத்தனமென்வரசனுஞ்சிந்தையுற்றிருந்தான். (1)

நம்முடைநகிராரமுலன் றுநளிகடற்பாரமுலெவையு
மம்மவோவமர்புணர்ப்பினுற்கார்தவாமெனவெண்ணுறுமேல்வை
சும்மைநீர்வேலியுலகினிலமர்ந்தயாவருந்தொழுதகையினராய்த்
தெம்முனைகடந்தசினவுவேற்றானைச்செழுமணீவாயினடைந்தார். (உச)

சுடுபொறிசுதறுமெரிமுகக்கடவுளின்மையாற்றொடுகடல்வளாகத்
தடையுநற்கருமமுதலவேள்விகளுமாற்றுதலொழிந்தனவென் னா
கடையளந்தறியாவிடுதிறைகிடக்குங்கற்றையஞ்சுடர்மணிப்பநூஉத்தாட்
கொடிநெடுவாயில்காவலர்க்குரைத்துக்கொற்றவன்றன் னுழைவிடுத்தார். (2)

நாக்கடைபுரட்டித்திப்படவளைக்குநகுமணிச்சடி கைவாளரவிண்
மேக்குறக்கிடந்தவுலகமோரோழும்விரிகதிராழியொன்றுருட்டி
காக்குறின் கோயிற்கடைப்புறத்திறுத்ததுலகெனவாயிலோர்கழறத் [தான்
திக்கடையொழுசுசிறுகண்மாலியானைச்செம்மலுங்கொணர்கென விசைத்

வெயிலுடன்முனைத்துக்கினைத்தபொற்கழற்கால்வேந்தர்கோன் பணித்
தனன்வருகென், றுயர்மணிக்கொடிதொய்வாயிலோருரைப்ப வெல்லையி
ன்வேத்தவைபுருந்து,செயிரறு கமலமலரடிதொழலுஞ் சிந்தையுற்றவர்
முகநோக்கி, வயிரவாட்டடக்கைபுடைத்துவெண்டரளவாணகைகோட்டி
யீதுரைப்பான். (உ௪)

ஈக்குநீர்போந்தகடுதழலின்றியென்பதையுணர்ந்தனன்செந்தீ
நீக்கிலென்வருணன்வளியகன்றிடிவென்றீள்கதிர்ததிமறைந்திடிவெ
னாக்கவருருவமனைத்துமயானாகியளிக்குவல்வெருவனீரென்ன
வீக்குநீர்வேலியுலகெலாம்புரக்கும்வேந்தர்கோன்விடைகொடுத்தனனால்

வெண்ணிலாக்கற்றைவிளிம்புவிட்டெறிந்துவிளங்குபூண்டியல்வருதட
ந்தீதா, எண்ணலாங்ககன்றவமர்த்தம்முருவமனைத்துமாயருந் தவப்பயத்
தாற்,கண்ணகன்ஞாலமுழுவதுந்தானேகளைகணையளித்தனென்னி,வெ
ண்ணருந்தவத்தினின்றுளோர் பெருமைபூவரோ யிசைப்பொன்றறைந்
தான். (உ௫)

சுஊ-வது-திவோதானாட்டிப்படுத்தவத்தியாயமுற்றிற்று.

ஆ திருவிருத்தம்- ௧௨௫௫.

நாற்பத்துநான்காவது.

காசியின்சிறப்புரைத்த அத்தியாயம்.



கொண்டல்தவழமுமபுலராமதிதோய்குடிமிமந்தரத்தி
லண்டர்பெருமானடைந்ததம்பினுற்றவாறுமவ்வராயின்
றண்டாவளனுமுரைத்தியெனத்தமிழ்தேர்முனிவன்சாற்றிடலும்
புண்டோய்குருதிநெட்டிலேவேற்புத்தேள்முறுவல்பூத்துரைப்பான். (க)

குன்றிச்செங்கட்கருங்கேழல்கோட்டினகழந்தசிறுசூழியை
மன்றம்பொலம்பூஞ்சினவேங்கைத்தாதுதூர்க்கும்வாலுளைய
கன்றுசினவெங்கொலைமடங்கல்களிற்றின்மருப்பின்குருத்துடைத்து
மென்றுகமஞ்சூற்பிணைவினெயிம்பெருவான்முழையின்விழிதுயிலும். (ஈ)

அறைவாய்குழித்தகவிழ்தலையவருவிதாங்குகடஞ்சாரற்
கறவாமுலைப்பால்கன்றருத்திக்கயவாய்மேதிகண்படுக்கும்
பிறைவார்கோட்டினிரூலிழிந்துபெய்புநறவப்பேராற்றின்
அறைவாய்ப்படிந்துபிடியினெடுக்களிரல்யானைதுதைந்தாடும். (உ)

சேந்ததழல்கட்டெழிலுளையவரிமான்கொன்றசினக்களிற்றி
னேந்துபிறைக்கோட்டுகுமுத்தமலங்குசூலையவெரிபுரைசெங்
காந்தண்மலர்மேற்கிடந்திமைத்தல்காமர்குலமால்வரைமடந்தை
வாயந்தசெழுமென்மலர்க்கரத்தால்கழங்காட்டயரும்வனப்பாமால் (ஊ)

அங்கண்வானத்தினிதுறையுமரர்குமுவுமரம்பையரு
மங்குறவழ்பொற்குவட்டிழிந்துமன்றம்சாரம்பளிக்கறையிற்
றங்கிவிளையாட்டயர்தோறும்பரிந்துநீத்ததண்மலர்ப்பூங்
கொங்குகமழும்நாரமலைநறவங்கொழித்திடமால். (ஊ)

குறுங்காற்குரம்பைக்கொடிச்சியர்பொன்னெழுக்குவட்டிள்முகட்டேறி
நறுந்தேன்பிளிற்றுங்கற்பகத்தினறவுகமழும்மலர்கொய்வார்
புறந்தாழ்கூந்தலரமகளிர்வொன்னந்தருவினறியமலர்
துறந்தாங்கிழிந்துபுகந்தேறல்தூற்றுஞ்செழுந்தண்மலர்கொய்வார். (ஈ)

வேட்டம்படருமுடங்குளைமான்புனிற்றுக்குருளைவிழிதுயில்
மோட்டுமுதுநீர்ப்பஃறலையவருவிதாங்குமுகிறவழ்பொற்
கோட்டிற்றொடுத்தவிருலுமொளிர்குளிர்மாமதியுயினிதுணர்வான்
காட்டுகென்னக்குறமகளிர் தத்தங்கணவர்க்கைதொழுவார். (ஏ)

சோலைக்கழைக்கண்டிறந்துகுத்தசுடர்நின்றுதிவமுநெடுஞ்சுகை
யாலக்கொடுந்தீயொழுதுனையெயிற்றவரவின்பணமணியுங்

கோலச்செங்கட்கரும்போத்தின்கோட்டுமுத்தம்வரன்றிதுநா
மாலேப்பெருக்காயிரமுக்கத்தவருவின்கொழிக்குமருங்கெல்லாம். (௮)

சினேப்பூவேக்கைதொடுத்தவிருள்சுதையப்புனிற்றுப்பிறைக்கொழுந்
தின், பனிக்கோடுமுக்கவிழிந்தருவிப்பசுந்தேன்குதுப்பவெருக்கொண்டு,
கனற்கண்சுழற்றும்பகட்டாளிப்பிணவுகுருளைவாய்கவ்விச், சனைக்கட்குவ
ளைகண்பரப்புந் துறுகண்முழையினொளித்திடுமால். (௯)

கலைவெண்டிங்கனிநுரிதியக்கலைணக்காற்கமலத்திருமடந்தை
மலர்மென்சினேப்பூங்கற்பகமான்வயங்குங்கடவுண்மணியயிர்த
மிலவச்செவ்வாயரமகளிர்யாவுமெறிநீர்தினாசுருட்டும்
புலவுக்கடலைமதித்தளித்ததென்றூலிதன்சீர்புகலவற்றே. (௧௦)

வேறு.

திருந்துபைங்கொழிக்கவண்முத்தஞ்சேர்த்திமென்
கருந்தினேப்பசுங்கினிகடியுமங்கையர்
முருந்துறழ்கைமுழுநிலவென்றும்பல்மெல்
லரும்பினஞ்சனைதொறுமலர்ந்துகாட்டுமால். (௧௧)

மடிசெவிநெட்டிடற்றறுகண்வாரணம்
படர்சினேக்கற்பகத்தொடித்தபைந்தழை
துடியடிக்கயமுனியோடுஞ்சூலிளம்
பிடியினமருந்துறப்பெட்பினல்குமால். (௧௨)

மைத்திருநீங்குவான்முழையின்வாளராப்
பைத்தலைக்கிடந்தொளிர்மணியைப்பையத்தன்
கைத்தலத்தெடுத்தலுங்கனலென்றஞ்சியே
துய்த்தலைச்செம்முகமந்திசோருமால். (௧௩)

களிக்கயல்மருட்டியகருங்கண்மங்கையர்
பளிக்கறைமுன்றிலினுணக்கும்பைந்தினேக்
கிளிக்கவராதுணாகிளக்குமோதையாற்
றளிர்த்திடுமுளிசினேத்தருக்கள்யாவுமே. (௧௪)

அகிவ்முருடுருட்டிவிழ்ருவிச்சாரலின்
முகிலினந்தவழ்தலுமூரிவேழமென்
றிகலொடுந்தொடர்ந்துசென்றேந்துகோட்டுவெம்
புகர்முகக்களிற்றினம்போரினேற்குமால், (௧௫)

குளகரைச்சுற்றியகுறமடந்தைய
ரிளமுலைச்சாந்திடையிழுகியேறிய

தளர்நடைக்குழுவியந்தென்றல்தாழ்சினைத்
துளிமதுக்கற்பகக்காவிற்றுஞ்சுமால். (௧௬)

பூங்கழைமிடறுகாய்ந்தரற்றல்பொற்புடை
யோங்குயர்சாரலினுறையுங்கின்னரர்
நீங்கருங்காதலீனீணரம்புளர்
தூங்கிசைவீணையஞ்சுருதிபோன்றதே. (௧௭)

ஒருபுடைவெண்முகிலுறையவான் றுளிக்
கருமுகிலொருபுடைகிடக்குங்காட்சியால்
மரகதக்கொடியினைவாமம்வைத்தொளிர்
புரிசடைவானவன்போலும்பொற்பிற்றே. (௧௮)

நீனிறமுகிறவழ்சாரனெற்றியின்
மானிளம்புனிற்றுமென்மறிகள்வைகிய
பானிறக்கதிர்விரிபளிக்குப்பாறைகள்
தூநிலாமதிபலதோன்றல்போலுமால். (௧௯)

முகிறவழ்சாரலின்முத்தந்தெள்ளிநீ
டகில்சுமந்ததிரிசையருவிபாய்வன
விகலுடையிராவணற்கிடைந்ததென்னெனத்
திகழொளிக்கயிலையைச்சிரித்தல்போலுமால். (௨௦)

தாழ்வரைக்கிடந்தொளிதயங்குபன்மணி
சூழ்சுடர்விண்ணின்மேற்றோன்றுபொற்பினால்
வீழ்க்திரோவியங்கிசம்பிற்றூத்ததென்
றியாழ்மொழியரம்பையர்வியந்திசைப்பரால். (௨௧)

இரவிகாந்தத்தழலிடையினண்பகல்
மருவியுமொளிர்மதிகாந்தவான்றினாக்
குரைபுனல்கங்குலிற்குளித்தூற்றலாற்
பொருவருமருந்தவம்புரிதல்போன்றதே. (௨௨)

பாய்திரையருவிகண்படுக்குஞ்சாரலிற்
சேயொளியிரிகதிர்ச்செல்வன்சேறலால்
மீயுயர்சூடச்சுனைமலர்கள்மேற்புறக்
காய்கதிர்க்கரங்களாலலர்ந்துகாட்டுமால். (௨௩)

சூடவாரென்றியிற்குருகிவெய்யவன்
படுதலுமுதயமால்வரையிற்பாயொளிச்
சுடர்மதிவாயிடைத்தேதான்றுபொற்பினுற்
புடைமணிவிசித்தமால்களிற்றுபோலுமால். (௨௪)

சினேமலர்க்கோட்டிடைத்தொடுத்ததேநிரூல்
 வினேபுரிவயிரவாட்புனிதன்மேற்செலக்
 கனேதிராயருவிசூழ்விலங்கல்காவலன்
 புனைதருகேடகமிருத்தல்போன்றவே. (௨௫)

இனையமால்வரைதனிவிருவிசும்புறை
 கனேகதிர்ப்பூங்கழலமரர்கைதொழ
 தனிமுதலுறைந்துநீர்த்தடங்கொள்காசியை
 நினைதலுமுறுதுயர்நிகழ்த்தலாவதே. (௨௬)

காசியைப்பிரிதலிற்கனற்றும்வெம்மையாற்
 பூசியசாந்தமேற்பொரிந்ததன்றுகொல்
 மாசறுமிளமதிக்கண்ணிவார்சடை
 யீசன்மேல்நீறெனவின்னுஞ்சொல்வதே. (௨௭)

கரைபொருகங்கைசூழ்காசிமாநகர்ப்
 பிரிவெனுமழல்சுடப்பெய்தசேயிதழ்
 மருமலர்த்தாமரைவலையமெம்பிரா
 னரவெனநினைதலாலரவமாயதே. (௨௮)

நீற்றொளிமேனியன் காசினீங்கிய
 மாற்றருந்துயர்க்கனல்மாற்றற்கன்றுகொல்
 கீற்றிளந்திங்களைக்கிளருந்தெண்டிசூ
 யாற்றினைச்சடையிலின்றளவும்வைத்ததே. (௨௯)

எரியுருவாகியவெந்தமேனியு
 முருகிரெஞ்சுழிவுறவுடன்றுசுட்டதால்
 விரிபுனற்காசியைவிடுப்பின்யாவரோ
 பிரிவெனுந்தழவிடைப்பிழைக்கவல்லரோ, (௩௦)

ஊழிவெங்கனலினையொளித்திடுந்திரை
 யாழ்கடல்விடத்தினைத்தரித்தவண்ணலும்
 வீழ்புனற்காசியைவிடுத்தவாற்றினற்
 ருழ்துயர்க்கனலையென்றரித்திடாததே. (௩௧)

மலர்தலையுலகுளோர்மருட்சினீக்கிய
 தலைவனுங்காசியைத்தணந்தவாற்றினால்
 நிலைபெறுநெஞ்சகமருண்டிரின்றன
 னலர்பசுந்தெரியலையரவமென்னவே (௩௨)

மறைபயில்தக்கனன்மகளைத்தீர்துயர்
 பெறலரும்வனாமகட்பெற்றுநீங்கினேன்

- அறைபுனற்காசியையகன்றவெந்தய
 ருறையுமந்நகரலதொழிக்குமோவெனும். (௩௩)
- இன்னலுற்றயர்வுறுங்காசிகாசியென்
 றுன்னுமக்காசியினுலவுதென்றல்வந்
 தென்னுடைமேனியிலிழுகியேகுமேல்
 மன்னுயிர் தழைத்திடுமென்றுமாழ்குமால். (௩௪)
- விருப்பொடும்வெறுப்பிலாவிமலர்சுந்தையுந்
 றிருப்பதிக்கென்னையென்றிமயப்பூக்கொடி
 திருப்பவளக்கனிமலரச்சேண்டொடு
 பொருப்புவிவந்தணன்புகறல்மேயினான் (௩௫)
- காசியைப்பிரிந்தவெந்தயரங்காழ்கொள
 மாசறுமதிதுதல்வருந்தினேனென
 வீசனாகுரைத்தலுங்காசிகாசியென்
 றாசலாடினள்வனாமகளுமுள்ளமே. (௩௬)
- கவிழ்குலைநெட்டிலைக்கதலிக்காட்டிடைத்
 தவழ்குடவயிற்றசூற்சங்கமீன்றமுத்
 தவிரொளிபரப்பிடுமந்தண் காசியி
 னுவகையினுறைவதற்குருந்தென்றேறுதினான். (௩௭)
- தாரணிதொழுந்திவோதானன் தண்கடந்
 பார்முழுதளிர்க்கெனப்பணித்தஞான்றவன்
 சீர்கெழுமமர்பாற்சேரொணுதென
 வோர்வரக்கேட்டனனுவந் தூல்கினேம். (௩௮)
- அன்றுதொட்டினன்றளவவலியாவையு
 மன்றநல்லறநெறிவழாமலோம்பினான்
 பொன்றுறுதவறவன்புரியினல்லதை
 யொன்றுமேயரசியலொழிக்கும்வண்ணமே. (௩௯)
- என்றுயர்மால்வரையினிதினீன்றருள்
 பொன்றவழிளமுலைக்கோதிப்பூக்குழ
 லொன்றியயோகினிச்சக்கரத்துடன்
 கொன்றையம்புரிசடைக்குழகன்கூறுவான். (௪௦)
- அறந்திறம்பா தூலகளிக்குமன்னவன்
 சிறந்தநன்மனூநெறிதிறம்பிக்காசியைத்
 துறந்திடவியற்றுமினென்னத்தொக்கவர்
 கறங்குநீர்க்கங்கைகுழ்காசியெய்தினார். (௪௧)

௪௪-வது காசியின்சிறப்புரைத்தவத்தியாயம்-மூற்றிற்று.

ஆ திருவிருத்தம்-௧௨௯௬.



நாற்பத்தைந்தாவது.

யோகினிகள் காசியையடைந்த அத்தியாயம்.

—•••••—

கன்னியெயில்குழும்வளர்காசியைவியப்புந்
 றுன்னலருமாயபுரியோகினிகள்யாரு
 முன்னையுருமாதியுயிர்மோகம்வினைவிக்கும்
 மன்னுபலநல்லுருவுகொண்டனிதுவந்தார். (க)

விண்ணவர் தமாருயிரும்வேரொடுபிடுங்குங்
 கண்வலையெறிந்தினோளுர்மேயகடைதோ றும்
 பண்ணெடுகொழுக்கனிபழுத்தனையவின்சொல்
 வண்ணமகளாகியொருவாணுதனடந்தாள். (உ)

காலனையமர்க்குவருகென்றுகடன்ஞாலத்
 தோலைவிடீமைக்கணுயிரோவியநிகர்ப்பாள்
 கூலமறுகிற்சுமரர்கொள்கெனறுந்தண்
 மாலைபகர்மாதிரினொருத்திதனிவந்தாள். (ஃ)

முறத்திடுகெறற்குறிமொழிந்திடுவனின்னே
 பெறற்கருமகப்பெறுவைபெட்டிணுடன்முற்றுஞ்
 சிறப்புடைமயிற்றொகைசிலிர்த்ததெனவோதிக்
 குறக்கொடியெனத்தனியொருத்திசூறுகும்றாள். (஄)

வேதியர் தமுன்னணுகிமெல்லெனநடந்தே
 யேதமறுகற்புடையோணுமவர் தும்மேற்
 கா தலுறமென்மொழிகாந்திடுவனென்போற்
 றாதியரிலென்றொருசுடர்த்தொடிபுகுந்தாள். (ஈ)

அந்தமறுவிஞ்சையறவோரொடுபயின்றேன்
 வந்தியர் மகப்பெறுமருந்துள துமக்குத்
 தந்திடுவென்றுரைகள்சாற்றிமனைதோ றும்
 பைந்தொடிபொருத்திவிழைவோடுபடர்கும்றாள். (ஊ)

தையலொருபாகணுறையுங்கயிலைதன்னை
 னுயமறவெள்ளிவரையாக்கினன்முனைன்னு
 வையகமனைத்தையுமருட்டிரதவாதஞ்
 செய்யுமவென்னவொருசேயிழைபுகுந்தாள். (஋)

அங்கிபுனல்மாருதமடக்குவன்விசும்பிற்
 மங்கிடுவன்மீள்வெனாரீமைப்பொழுதுதன்னிற்

கங்குல்கல்செய்துகதிர்மாறிவருவிப்பன்
பைங்கொடியன்னீரொனவோர்பாசிழைநடந்தாள். (௮)

விண்ணவர்மணத்தினைவிழைந்திடுதிரோனு
மண்ணுலகின்வந்தவர்மணந்திடவருத்த
மெண்ணாரியவிஞ்சைகளியற்றிடுவென்னக்
கண்மலர்குளிர்ப்பவொருகாரிகைபுகுந்தாள். (௯)

பாறுதொடர்வேலரசர்வந்தபடைவிட்டான்
மாறழியும்வண்ணநவிலிஞ்சைடலவல்லேன்
நேறுனரல்லாவைவெதளிந்திலர் தமக்குக்
கூறுகிலனென்றொருகுலக்கொடிபுகுந்தாள். (௧௦)

கட்புலனுறு துடல்கரப்பொரிமைப்பின்
விட்புலமடந்தையரைமண்ணிடைவிடுப்ப
னுட்பவணுவாவன்மலையவெனநொய்திற்
பெட்புரைபயிற்றியொருபெண்கொடிநடந்தாள். (௧௧)

எஞ்சலினிலத்திடைபுதைத்தபொருள்யாவுங்
கஞ்சமலரங்கையினமைத்தகனியோல
வஞ்சனம்வரைந்துதெரிவிப்பனஃதொன்றோ
விஞ்சையெனவோதியொருமெல்லியலணந்தாள். (௧௨)

வள்ளைபொருகாதிடைமலர்ந்தகுவளைக்க
ணள்ளியுமதாருயிராயுண்ணுமகல்வீரென்
றொள்ளிழையுதாபுரமுமொல்லெனவொலிப்பத்
தொள்ளமிர்தமென்னவொருசேயிழைநடந்தாள். (௧௩)

கண்டவர்வியப்பவணிநீற்றொளிகனிந்த
புண்டரநுதற்கிடைபுனைந்தினியகற்றோய்
துண்டிகிலசைத்துமிகநோற்றுடலம்வாட்டி
மொண்டொடிகொலாமெனவொருத்திபுகுகின்றாள். (௧௪)

ஐறந்தனநிகழ்ந்தனவெதிர்ந்திடுவதெல்லா
மறிந்திடுவன்யானெனவொருத்தியகன்மாடஞ்
செறிந்திடுமடந்தையர்குழற்றெரியநீந்தேன்
குழந்துளிபிலிற்றுமுயர்கோமறுகடைந்தாள். (௧௫)

மாதர்களில்மைந்தர்களில்வல்லவர்களுண்டேற்
சூதுபொரவம்மினெனமெல்லுரைகள்சொல்லிக்
கோதையொடுவண்மனமலம்புகுழறாழ
விதியிடைமின்னொனவொர்மெல்லியல்புகுந்தாள். (௧௬)

மல்லன்மறுகிற்குலமறைக்கிழவர்பாலிற்
கல்லுமுருகும்படிகனிந்தமுதுகுக்கு
நல்லிசையமென்புரிநரம்புளரவல்ல
மெல்லியலெனுவொருவிளங்கிழைபுகுந்தாள். (க௭)

நீடுயர்மதிற்குமிநீண்மறுகுதோறு
மாடகமுறுக்கிமணிவிணைகையினேந்தி
யோடரியமைக்குவீனபோலுமலருண்கட்
பாடன்மகளைன்னவொருபைந்தொடிபுகுந்தாள். (க௮)

வேறு.

உருவமின்னனகொண்டிடன்
பருவமொன்றுபடுக்கவு
மருவுகாசியின்வைகினேர்
தருமநீதிதணந்திலார். (க௯)

வடுக்கண்மக்கையொர்பங்கினுன்
விடுத்தவேவல்லியப்பினால்
முடித்திலேமவன்முன்னர்யா
மடுப்பதென்னெனவஞ்சினார். (௨௦)

அங்கண்யோகினியன்னலார்
மக்கைபாகனைவாழ்த்துறு
கக்கைசூழ்தருகாசியிற்
றக்கிமிக்கதவஞ்செய்தார். (௨௧)

இனையரிநகனமெய்தலு
மனையர்நாமமருந்தவன்
வினவலோடும்விளக்கவெஞ்
சினவுவேலிறைசெப்பினான். (௨௨)

இன்னர்நாமியம்பினே
ரன்னபூசனையாற்றினேர்
நன்மகாரொடுநாடொறு
மன்னிவாழ்வுறவைகுவார். (௨௩)

அரசரித்தவமாற்றிடிற்
செருவில்வெற்றிதமம்பிலா
ருருவமைந்தரோடொன்றியே
பொருவில்வாழ்வுபொருந்துவார். (௨௪)

சடு-வது-யோகினிகள்காசியடைந்தவத்தியாயம்-முற்றிற்று.

ஆதிருவிருத்தம்-௧௩௨௦.

V. B. SUBRAHMANYASARMA
I AM L-PANDIT.



நாற்பத்தாராவது.

லோலா தித்தன்கதையுரைத்த அத்தியாயம்.

மன்னுதிம்புனல்வளக்கெழுகாசியின்வேந்தன்
றன்னொழுக்கினைத்தவிர்க்கெனவிடுத்தயோகினிக
ளின்னும்வந்திலவொன்கொலென்றிறையுளத்தெண்ணி
மின்னுசெங்கதிர்க்கடவுளைநோக்கினன்னிளம்பும். (க)

காசிமாநகர்க்கெய்தியக்கடிநகர்புரக்கு
மாசில்மன்னவனறநெறிவழுக்குறப்புரிசென்
றீசனேவலுமடிமலர்க்கைதொழுதேத்தித்
தேசலாங்கதிர்ப்பரிதியங்கடவுளுஞ்சென்றான். (உ)

அறனிழுக்குறமன்னவன்காசியிலடைந்து
பெறலரும்பொருள்யாதெனப்பெட்பொடுமோர்ந்து
வறியறிற்றுயருழந்துயர்மணிக்கடைதோறும்
குறையிரக்குமாங்கதபெறினொடுங்குழையும். (ஈ)

ஈட்டுவண்பொருள்யாவையும்யாவருமுவந்து
கூட்டுணும்படியளிக்குவமென்பதுகுறித்து
வேட்டகொள்கெனவிடுக்குமவ்விறைபொருளெவருங்
கேட்டுவாங்குநரின்மையாற்சென்னிகிழ்ப்படுக்கும். (ஈ)

தூம்புடைப்பிறையெயிற்றவெம்பணமுடிச்சுகைப்
பாம்பெடுத்ததன்விஞ்சைவல்லேனெனப்பகருந்
தேம்புவாரினின்றலமருஞ்செஞ்சடைதாங்கி
மேம்படுந்தவப்பள்ளிசேர்முனிவரின்மேவும். (ஊ)

அருள்சுரந்துயர்தருமநான்முறைபுகன்றதனால்
வருபயன்றனைத்தெருளுறக்காட்டுநான்மறையின்
பொருடெரிந்தமெய்ஞ்ஞானியிற்புகுதரும்பொருளி
லீரதவாதுயென்றியாராயும்வெருட்டுவானெய்தும். (ஊ)

மறைவடித்தநாத்தழும்புறுமுனிவரின்மருவும்
பிறையெயிற்றிளநிலவுகொப்பளித்திடும்பேழ்வாய்ப்
பொறியனற்பெரும்பாந்தள்மேற்கிடந்தபார்புரக்கு
மறைகழற்கொழுக்குருதிவேலரசரினுறையும் (எ)

அரும்பெறற்குலவணிகரினுவந்தினிதமரும்
விரும்புவேட்கையின்மண்மகள்புதல்வரின்மேவுந்
திருந்துநான்மறையின்மறைச்சிறுவறிற்சேரும்
பொருந்துயில்லறந்திறம்பிலா மாந்தர்போன்றிருக்கும். (அ)

பைக்கறிக்கொடிபடர்நெடுஞ்சாரல்சூழ்காணிற்
 றக்கிநற்றவம்புரிசுநர்போன்மெனச்சாரும்
 பொங்கிருட்பிழம்பெறிசுடர்விரிபகற்போதுங்
 கக்குலுந்திரிந்தாற்றுநற்றவருருக்காட்டும். (க)

வேண்டிநல்லுருவின்னவெய்யவனெடுத்திச்
 சேண்டொடுக்கொடிப்புரிசைசூழ்காசியிற்றிரிந்து
 மாண்டுமூன்றளவறநெறிதிறம்புதல்சிறிதுங்
 காண்டல்செய்கிலனாதலிற்கருதினனிநுந்தான். (கௌ)

மூவிலைச்சுடர்முரட்படையேந்தியமுதல்வ
 னேவல்மற்றதுமுடித்திலன் காசிவிட்டினியான்
 போவதெங்கனம்புரிசடைவானவன்முனியின்
 வேவதல்லதையாவோ காக்குநர்விளம்பின். (கக)

ஒருவனேவலிற்றிரிசுநர்க்கரும்புகழுறாதற்
 றிருசூழ்நற்றவெம்புலயதளாடையஞ்செல்வ
 னருள்பெறாக்கொடும்பாவமிக்காசியினமரின்
 வெருவியேகுமென்றிருந்தனன்கனைகதிர்வேந்தன். (கௌ)

சேட்டிளங்கதிரிருள்படச்செங்கதிர்பரப்பு
 மோட்டுநன்மணிமுன்னுறல்விடுத்தறச்சிதைந்த
 வோட்டையங்கையிற்கோடவேபோலுமொண்முத்தி
 வேட்டுளோருயர்காசிவிட்டயலிடம்விரும்பல். (ககூ)

நல்லுலோலனுத்தரனியற்சாம்பனற்றுருப
 னெல்லொளிக்கதிர்க்கடோற்கேனாருணனேர்விருத்தன்
 புல்லுகேசவன்விமலன்வானதிநமனென்னச்
 சொல்லுநாமமோர்பன்னிரண்டாயினன்கடரோன். (ககௌ)

மதிவடிம்பிடறுக்கொடிமாடநீண்மறுகிற்
 கதிர்மணிக்கூலஞ்சேட்டிளம்பரிதியிற்காட்டு
 மதிர் தடம்புனற்காசியினடைவனென்றசை
 யிதயமெய்தலால்விளங்குலோலாதவனென்பார். (ககடு)

௭௭௭-வதுலோலாதித்தன்கதையுரைத்தஅத்தியாயம்-முற்றிற்று.



நாற்பத்தேழாவது.

உத்தராதித்தன்கதையுரைத்த அத்தியாயம்.

—*—

மிடறுவீக்குபைங்காய்க்குலைவிரிதலைக்கமுகின்
மடலுடைத்திடவானைபாய்காசியின்வடபால்
கடவுணன்மணிதெளித்தனவாவியங்ககாயி
னடையுமுத்தராதித்தனன்கதைவினையறைவாம் (க)

உலகெலாமகிழ்விரதனென்றுள்ளொருமன்றையோன்
கலவமாமயினிகர்சுபவிரதையைக்கலந்து
நிலவுமுலத்தினுள்முதற்காறனிநிகரி
வீலகுபேபொழிற்சலக்களைதனையினிதின்றான். (உ)

குங்குமச்செழுங்கனிமெழுக்கெறிந்தமென்கோங்கிற
றங்குபூண்முலைபிறைமெனவளருநாடன்னில்
வெங்கொடும்பினிரலிதலிற்றந்தைவிண்புகுத
வங்கவன்றிருமனைவியுமழலின்வீழ்ந்தவிந்தாள். (ஈ)

மழலைமென்மொழிமைந்தரின்மையின்மறிந்தோர்க்கு
விழுமநற்கடன்யாவையும்விதிமுறையாற்றித்
தழுவுதற்கடங்காது. ர்தடமுலைக்கோதை
யொழுக்கொளிக்கதிருத்தராதபனுழையெய்தி. (ஈ)

அலங்குதெண்டியாயாமையின்சூன்புறத்தமர்ந்த
நிலங்களைழினுகரில்சீரருந்தவமாற்றுங்
கலன்சுமந்தபூங்கற்பகக்கொம்படைன்னை
வலஞ்செயுந்தினம்பார்க்குமோர்தகரிளமறியே. (ஐ)

கற்றையங்குளிர்வெண்ணிலாக்கதிர்பரந்தெறிக்கு
மொற்றையங்குழையந்தணனுமையொடும்போந்து
பொற்றசம்புறம்முலையினுள்விழைவொடும்புரியு
நற்றவத்தினைநோக்கினனன்றெனவியந்தாள். (ஈ)

அலங்குபேரொளியிளவெயில்வயிறுவாய்த்தன்ன
கலங்கிடந்தொளிக்நிரிளவனமுலைக்கவுரி
துலங்குபேபொழிற்கன்னியைத்தோழியாயெனக்கின்
நிலங்குசாமரையிரட்டுவான்றருகெனவிசைத்தாள். (ஈ)

புரியுநற்றவமொழிதீநீபுகன்றநல்வரங்கள்
 வினாவினல்குவனெனவிடைப்பாகுண்டுடைப்பத்
 (11) தஞ்சிநல்வரமென்னிலித்தகரிளமறிக்கு
 மரியயற்கரியாய்வரந்தருகெனவரைந்தாள். (அ)

மாசில்பூண்முலைக்கவுரிதன்றேழியாய்வருகென்
 றுசில்நற்றவப்பூங்கொடிக்கவ்வரமளித்துக்
 காசிமன்னவன்புதல்வியாய்க்கயிலையிலவருகென்
 றீசனம்மறிக்கெய்துறூநல்வரமீந்தான். (ஆ)

இனையநல்வரமளித்துமாலயன்றெழுதேத்துங்
 களைபொலங்கழற்கடவுளுங்கயிலையினகன்றான்
 வினையொழிக்குமிக்காதையைவிழைவொடுங்கேட்டோர்
 துனையில்யாவரும்பெறலருந்தறக்கவீடடைவார். (க0)

சுள-வது-உத்தரா தித்தன்கதையுரைத்தவத்தியாயம்-முற்றிற்று.

ஆ திருவீருத்தம்-கஉசுரு.

நாற்பத்தெட்டாவது.

சாம்பா தித்தன்கதையுரைத்த அத்தியாயம்.

மண்மகடன்பொறையாற்றித்தினாக்கடலினறிதுயில்கூர்நெடியமாயன்
 கண்ணெனமுழுதுலகுந்தேவகிதன்வயிற்றுதித்துக்காக்குநாளி
 லண்ணலந்தாமரைத்தவிசினரசிருக்குமறைக்கிழவனருளினீன்ற
 பண்ணமையாழிசைபயிலுமுனிவனுயர் துவாரகையின்பரிவிற்போந்தான்

இருள்பருகிவெயில்கான்ற கடவுண்மணிகிடந்திமைக்கு மிலங்குகுதிண்
 டோட், டிருமறுமார்பினன்புதல்வர்யாவரும்முனிவனடி சென்னிசேர்
 ப்பவுருவின்மிகவேமார்துசாம்பன்முனிவனைப்பணியா துறைதலோடும்,
 புரிநரம்பிணிசைபயிலுமுனிவன்மணிவண்ணனுழைப்போயினானே. (உ)

போந்தமுனிவரனுவப்பவருக்கியபாத்தியமுதலபூசைநல்கி
 யேந்தெழிலாசனமளிப்பவாங்கதனின்மலரோனிலினிதுவைகிக்
 காந்துமணிச்சூட்டரவின்கண்பிதுங்குடம்பயிலுங்கண்ணனோடு
 மாய்ந்தசெழுமறைக்கிழவன்வேறிருந் காங்கொருமாற்றமறைதலுற்றான்.

தந்தையாழினும்விழைவிற்பன்னுடனையொருவயிற்றிற்சார்ந்தாரோனு
 மைந்தராயினுமிகவுமவன்புடையொனிலவர்மேல்மடநல்லார் தஞ்
 சிந்தைநடந்திடுமதனும்சாம்பன்மலர்க்கணைவேளிற்செவ்வியாய்தோன்
 பைந்தொடியாரினிதமருமுவளகத்திற்றனிவருதல்பான்மைபன்றே. (ச)

என்றுமொழிந்தனேகிச்சின்னொளிமீட்டிமவனெய்திமாயக்
கன்றுகொடுகனியெறிந்தகாயாம்பூமலர்வண்ணன்மலவாழ்க்கைப்
பொன்றவமுமுலைமாதர்பலரோடுந்தனித்தறையும்போதுநோக்கிச்
சென்றெம்வரவுரைத்தியெனச்சாம்பனெடுமியாழ்முனிவன்செப்பினானே
சேறலருமமையத்திற்சென்றிடினம்மிறைமுனியுஞ்சென்றிலேமேற்
கூறலரும்வெகுளியொடுக்குலமனைத்துமவைதுமுனிகொல்லுமென்னப்
பாறுதொடர்நெட்டிலேவேற்சாம்பன்மணிவண்ணனுறைபள்ளிமுன்ன
ராறுவில்லினளவையெனச்சேறலுமம்முனிவனுமாண்டடைந்தானன்றே
பாண்கிடந்தேன்பிலிற்றுமகதிடாழ்முனிவரவுபார்க்கதலோடு
நாண்சுமக்கலாகாதுவளைந்ததெனமுகங்கோட்டிடுகைவெண்டிங்கட்
பூண்கிடந்தமுலைத்திற்போர்வையசைத்தலரமளிப்புறத்தினீங்கிச்
சேண்டபடருதுழையின்னின்மடநல்லார்பொற்றாணஞ்சேர்ந்துநின்றார். (1)

அண்டமுகட்டரசிருக்குமயனெடுபார்திருவுந்தியலர்ந்தமாயன்
பண்டருந்திந்தொடைமகதியாழ்முனிவவருகவெனப்பரிந்துவெண்ணெ
யுண்டகனிவாய்மலரவினிதளித்தவாசனத்திலுறைதலே. இம்
வண்டுபடுகடாயானைச்சாம்பனுத்தன்றறதையடிவழுத்திப்போனான். (2)

எழிலுடையோர்முகனோக்கிமுன்முகத்தினிமுதென்னமாதருள்ளம்,
குழையுமெனயானுரைத்தல் குறிக்கொண்டாயிலேபோலும் குவவுத்தின்ன
டோள், மழவிடையினீங்கடைந்தசாம்பனைக்காண்டலுமினையமடவார்பெ
ஞ்சின், விழவுகனிந்தொழுகியபோல்வேர்வொழுகல்காண்டியென விள
ம்பிப்போனான். (3)

மட்டுலவுபசுந்துளவோன்றனித்துறையுமமைந்தனில் வந்தவாற்றும்,
குட்டநோய்க்கடலகத்துக்குளித்தியெனச்சாம்பனுடன் கூறவன்னே, ணிட
டதழற்கொடுஞ்சாபமகன்றிடுமாறினிதருள்வுற்றிடுதியென்ன, விட்டொளி
ர்பொற்களைகழற்றாள்பணிதலுந்தன்னுளத்தினைவிரைவினோந்தான். (4)

இழைத்திடுதிங்களைத்துமிசையாழ் முனிவன்புணர்ப்பென்னவுளத்தி
னெண்ணிக், கழைக்கரும்புகண்ணுடைக்குந்தேறல்வழிற் தொழுகுவயற்
காசிரண்ணித், தொழத்தகுசெங்கதிரோனைவழிபடிவீந்நோயனைத்துந்தொ
லையுமென்று, தழைத்தகருணையினுரைப்பவாங்கவனுமுத்திரகர்சென்று
சார்ந்தான். (5)

மருவலாருயிர்மாந்திப்பச்சிரத்தங்கொப்பளிக்கும்வையேற்கானை
யிருள்விழங்கிவெயிலுமிழுமிரவிபதமலர்க்கமலமிறைஞ்சலோடு
பெருகியநோயகன்றதவன்வழிபடலாலன்றுமுதல்பிறங்கும்வெய்யோற்
கருள்புரியுங்களைகதிர்ச்சாம்பாதித்தனெனும்பெயர்வந்தடைந்ததன்றே. (6)

பொருவருமிக்கதையனைத்தும் விழைவினெடுகேட்போரும் புகன்று
 ளோரும், திருமருவுபெருஞ்செல்வத்தளகேசனெனவுலகிற் சிறந்தவாழ்
 வர், விரிதருகூரிருட்பருகுபயிற்சியாலன்பருளமேவுகின்ற, விருள்பருகு
 தருவவாதித்தனியற்சரிதைதனையியம்பல்செய்வாம் (௧௩)

ச அ-வது-சாம்பாதித்தன்கதையுரைத்தஅத்தியாயம் முற்றிற்று.

ஆ திருவிருத்தம்-௧௩௫அ.

நாற்பத்தொன்பதாவது

துருபாதித்தன்கதையுரைத்தஅத்தியாயம்.



ஈனாக்குழவிப்பிறையலக்கலெம்மானருளாற்குந்திவயிற்
 றானுச்செல்வந்தழைத்தோங்கவைவர் பிறந்தாராங்கவர்க்குத்
 தானோர்மனையாப்பாஞ்சாலன் புதல்வியாகித்தழன்மகத்தின்
 மீனா்தடங்கட்டுரோபதையுமின்னுக்கொடிபோல்வந்துதித்தாள் (௧)

கமலாசனத்திலரசிருக்குங்கடவுளோடுமுலகின்ற
 விமையாப்பூவைக்கரும்பாகனுலகநலியுமிகலரசர்
 தமதாருயிர்வெங்களைகடியத்தருமன்முதலோர்க்குறுதுணையா
 வமையார் தடந்தோட்டேவகிதன்வயிற்றிலினிதினவதரித்தான். (௨)

சுடுபொன்பழுக்குஞ்சுளைப்பலவின் கனிவாய்குதட்டித்தாய்த்தலையக்
 கடுவன்முதுசூலீளமந்திக்கருத்துங்கழனிசூழ்கிடந்த
 வொடிவிலவளங்கூர்பாஞ்சாலத்திறைவனீன்றவொண்ணுதலைக்
 கொடுவெஞ்சினத்தசுழல்பன்றியைவ்விழைவிற்கொண்டனரால். (௩)

நிலவுபொழிதண்மதிக்கவிசைநிழற்றியரசர்திறையளப்ப
 வுலகமுழுதும்புகழ்தருமனெருகோலோச்சிவருநாளி
 லலகில்புணர்ப்பாற்சயோதனன்சூதாடியவனிகவர்ந்திடலு
 மிலகுமவுலி துறந்துசடைதாங்கிக்கானத்தெய்தினரால். (௪)

உடுப்புமுக்கத்தகூன்கொழுவினுமுதசாலினிடைத்தவழ்ந்து
 குடக்கூன்சங்கமுத்துயிர்க்கும்வளங்கூர்காசிக்கோநகரில்
 வடிக்கட்குவனோகுழைதடவுமயிலஞ்சாயற்கரும்பெறிந்த
 தொடித்தோட்கனிவாய்ப்பாஞ்சாலியைவரோடுநுன்னினரால். (௫)

வடிவேல்நெடுங்கட்பாஞ்சாலியைங்குகதிரோன்றனேநோக்கி
 யொடியாத்தவமாண்டியற்றுதலுமுவர் தாங்கவள் துய்த்திடுமளவுங்
 கடல்குழ்கிடந்தவுலகனைத்துங்கனற்றும்பசியால்வருந்திடினு
 மடிசிலுலவாப்பொற்குழிசிமகிழ்வினோடுமளித்தனனால். (௬)

மயூகா தித்தன்கதையுரைத்த அத்தியாயம். ௩௭௫

அதனாற்றுருபவா தித்தனெனு ம்பேர்கதிரோற்காகியதிக்க
கதையாற்றினமுநவில்வரவர்கனற்றும்பசியினுடல்வருந்தார்
மதிநூற்கடலின் றுறைபடிந்தோய்மயூகா தித்தன்கதையதனைப்
புதிதாயமிழ்திங்காவதுபோற்கேட்டியெவ்னப்புக்கன்றிடுவான். (௭)

சகூ-வது-துருபா தித்தன்கதையுரைத்த அத்தியாயம்-முற்றிற்று.

ஆ திருவிருத்தம்-௩௩௬௫.

ஐம்பதாவது.

மயூகா தித்தன்கதையுரைத்த அத்தியாயம்.

இருள்சீத்தொளிரொழ்பரிவெங்கதிரோன்
பரிவாலுயர்பஞ்சநதக்கராலா
யருளாலொரில் க்கமமைத்திதயக்
தெருளாலுயர்பூசனை செய்தனனால். (௧)

ஆறேறியசெஞ்சடையந்தனை
நூறியிரம்பாண்டொர்நொடிப்பொழுதாய்
மாறூதயர்வான்றவமாற்றுதலும்
வீரூர்கதிரொங்கும்விரிந்தனவே (௨)

அரிதாயதவம்புரியாதவன்மேல்
விரிவெங்கதிரண்டம்விழுங்குதலாற்
றருநீழலில்வானவர்கானவர்கான்
றிரியா துடல்வெந்துகைகத்தனரால். (௩)

மதிதாழ்தருசெஞ்சடைவானவன்வெங்
கதிரோன்முனைடந் துறுகாதலினு
லெதூநீ தருகென்னவிசைப்பினுமற்
ற துநல்குவனென்னவரைந்திடலும் (௪)

விடயங்களில்நெஞ்சம்விடாமையின்யான்
நொடிகின்றதறிந்திலனென்மையெனன்
றடைகின்றபரம்பொருளாதனைத்
தடவந்தனன்மேனிதளிர்ப்புறவே. (௫)

செய்யுந்தவம்விட்டிருள்சீத்தொளி
மொய்வெங்கதிர்வானவன்முன்னணுகி
மெய்யங்கையினீவவிழித்தருளால்
மைபுண்டொளிர்கண்டனைவாழ்த்தினனால். (௬)

விண்ணோருமகிழ்ந்துவியப்பவெனைப்
பண்ணர்மொழியோடுபழிச்சலினென்
கண்ணைகவிருத்தியெனக்கழறா
வெண்ணர்புரமட்டவனெனினனூல். (௭)

வேறு.

இலகுபேரொளிகிளைத்தலாலெரிபுனலுடுத்த
உலகின்மேல்மயூகாதபனெனும்பெயருற்ற
தலகில்கேள்வியோய்நற்கடோற்காதபன்கதையை
நிலவுமாறுகைக்குவனதுகேளெனநிகழ்த்தும். (௮)

ஓ-வது-மயூகாதித்தன்கதையுரைத்த அத்தியாயம்-முற்றிற்று.

ஆ திருவிருத்தம்-௧௩௭௩.

ஐம்பத்தேராவது.

கடோற்காதித்தன்கதையும்.

கருடேசன்கதையுமுரைத்த அத்தியாயம்.

அருமகம்புரிந்தாற்றல்சால்தக்கனுக்கருளால்
பொருவில்பேரொழில்வினதைகத்துருவெனப்புகலு
மிருவர்நற்குலப்புதல்வியருளரியைந்தவரை
விரியுரான்மறைப்பொருடெரிகாசிபன்வேட்டான் (௧)

உலைமுகம்பழுத்துடைந்தறவொழுகியபசும்பொற்
கலனணிந்தபூங்கொம்பனாரிருவருங்காவி
னிலகுராண்மலர்கொய்தலுங்கத்துருவென்பாள்
விலகிவில்லுமிழ்பூண்முலைவினதையோடுரைப்பாள். (௨)

தேவர்கோனிவர்புரவியிந்நிறமெனத்தெரிப்பி
னேவனின்னுழைச்செய்குவன்யானஃகியம்பிற்
காவிபுக்குழையுங்கடந்தெறியும்வாட்டடங்கட்
பூவையென்னுழையேவல்நீசெய்கெனப்புகன்றாள். (௩)

அண்ணல்வானவர்க்கிறைவனூரடுதிறம்புரவி
வெண்ணிறத்ததென்றணிந்துதல்வினதைதேர்ந்துரைப்பப்
பண்ணுலாங்கனிமென்மொழிக்கதிர்முலைப்பாவா
யெண்ணின்மற்றதுகரிதெனக்கத்துருவிசைத்தாள் (௪)

* ஈ துகாண்டிமென்றற்றைநாளில்வயினேகி
மாதர்வானுதற்கத்துருவானவர்க்கிறைவன்

**கடோற்காதித்தன் கதையும்-கருடேசன்கதையு-ாள எ
முரைத்த அத்தியாயம்.**

காதல்கூர் தருபுரவியைக்கருமைசெய்திவணீர்
போதுகென்றுதானுயிர்த்தவாளரவொடும்புகன்றாள். (௫)

மரகதப்பருமணிச்சுடருடித்தொளிர்வனைத்தோட்
டெரிவைசாற்றியவெம்மொழிசெவிப்படலோடும்
வெருவுகின்றதெம்முள்ளநீவிளம்பியதெம்மாற்
புரிவதன்றென்புகன்றனகறையன்றுபயங்கம் (௬)

ஆயகாலையிற்கத்தருவழவெழநோக்கிப்
பாயசெம்மணிச்சூட்டுவெம்பஃறலைத்துத்திக்
காய்சினத்தவாளரவெலாங்கலுமுனுக்கிரையாய்ப்
போய்மறிந்திடுகென்னவெந்தீமொழிபுகன்றாள். (௭)

வைதபின்சிலவாளெயிற்றரவுபாதலத்தி
னெய்தலுற்றனசிலகறுவொடும்வினாந்தேதிக்
கைதவத்தினாலொழுகுதிவிடத்தினும்கருமை
செய்தவிண்ணவார்தலைவனூர்புரவியைச்சினவி. (௮)

மன்றல்வார்குழலிருவரும்வைகறைகழிந்த
பின்றைவாளிடைச்சேறலுங்கத்தருபிறங்கித்
துன்றுவெங்கதிர்க்குளம்வெரீஇத்துனிவொடுங்கடோற்க
மென்றதாற்கடோற்காதபனென்னவீற்றிருந்தான். (௯)

ஆண்டிரின்றுபோமளவையினமரர்கோவ்செருவிற்
றாண்டுவெம்பரியெதிர்தலுநீனிற்றதோன்றக்
காண்டலோடுநீவென்றனைகத்தருநினக்கு
வேண்டிமேவல்செய்குவலெனவினதைசெப்பினளால். (௧௦)

நெய்கனிந்திருள்விழுக்குசெங்குருதிவேனெடுங்கட்
டையலின்னுயிர்ச்சிலதியாயுறைபுநாடன்னி
லையதுண்ணிடைத்தேமொழிவினதைபாலடைந்து
வெய்யவண்ணலம்புள்ளரசினையனவிளம்பும். (௧௧)

வயிறலைத்தெறிவிரிசிறைச்சூட்டுவாரணங்கூய்த்
துயிலெழுப்பியகாலையிற்றெயர்திவெஞ்சுடர்கால்
வெயிலவன்றிரைக்குடகடற்குளித்திடினீமீந்தி
யயர்தியேற்பயந்துறுதுயொன்னெனவறைவாள். (௧௨)

மாதர்யாழிசைமருட்டுமென்மழலையந்தீஞ்சொற்
பேதைகத்தருவென்றனளென்னுரைபிழைத்த
தாதலாலவட்கடிமைபூண்டமுங்கினனென்னுக்
காதல்கூர்ந்தினிதுயிர்த்தவெங்கலுமுனுக்குரைத்தாள். (௧௩)

பூவையன்னவளினிதருள்புதல்வாபாலடைந்து
தேவரும்பெறற்கரும்பொருளாயினுந்தெரிந்தே
யேவல்யான்செயாதொழித்திடிற்றற்குவலென்ன
வாவியன்னவென்னனைபோயுரைத்தியென்றறைந்தான். (௧௪)

கலுமுனல்லுரைகேட்டலுங்கதுமெனப்போகி
யிலகுவாளெயிற்றரவுகட்கியம்பலுமிமையோ
ருலகிலின்னமிர்தளித்திடிவிலிடுதுமென்றுரைப்ப
மலர்பெய்வார்குழல்வினதைதன்மைந்தனுக்குரைத்தான். (௧௫)

அகல்விசும்புறையமிழ்துகொல்கொணர்வதற்கரிய
திகலும்வெம்பசிதணிப்பதற்கருளுதியென்னத்
தகர்மருப்பினிற்றி ஠ுந்தவீழ்தாடிவில்வேடர்
துகிர்படுந்திரைத்தொடிகடற்கரையினிற்றொக்கார். (௧௬)

அனையராருயிரருந்திவெங்கனற்பசியாற்றித்
துனைவிலேகுதியவருழைச்சுருதிநூல்முனிவன்
றனைவிழுங்கலைவிழுங்கினின்மிடற்றிடைத்தழல்போற்
கனலுமற்றவன்றனையுமிழ்ந்தேகுதிகடிதின். (௧௭)

என்றுசூறியவன்னைதனிணையடிவணங்கிக்
குன்றம்யாவையுஞ்சிறைதருவளியிடைக்கொட்ப
மன்றநீடுயர்பொன்வரைவான்சிறைபரப்பிச்
சென்றதாமெனச்சென்றனென்றுழ்வலிக்கலுமுன்
விரித்தவாயினைவிண்டொடர்வரைமுழையென்ன
வருத்தவெஞ்சினவேடராங்கொருங்கடைந்திடலுங்
கருத்தினுன்மறைகிடந்தவன்புகுகலுங்கனற்ற
வருத்தியோடவன்றனையுமிழ்ந்தெயினரையயின்றான். (௧௯)

எழ்தடங்கிரியேழ்கடலேழ்நிலவரைப்பும்
பாழியஞ்சிறைக்காற்றினுற்பருவரலெய்த
ஆழிவெங்கனல்சிறையொடுபுகுந்ததென் றும்பர்
மாழ்கிரெஞ்சுழிந்தலம்வரவானகத்தடைந்தான். (௨௦)

அடைந்தவான்சிறைக்கலுமுனையடர் த்துமென்றெண்ணி
மிடைந்துவானவர்சூழ்வரவிண்ணவர்க்கிறைவன்
றொடர்ந்துவண்டினம்படுகவுட்குழிமா முகத்த
கடங்கொள்சீற்றவெங்கனல்விழிக்களிற்றின்மேற்பார்தான். (௨௧)

விண்ணவர்க்கிறைநடவியவெஞ்சினக்கடாத்த
வண்ணலங்கரிமுதலியலூர்திகளனைத்து

கடோற்காதித்தன்கதையும்-கருடேசன்கதையு-ாளக
முரைத்தஅத்தியாயம்.

முண்ணடுக்கிமெய்ப்பதைபதைத்தொழிந்திடக்கலுமுன்
கண்ணகன்சிறைக்காற்றினாக்களத்திடைக்கவிழ்ந்த (௨௨)

ஈரில்வானவர்நடவியவூர் திகள்யாவுஞ்
சூறையீள்வளிப்பட்டமென்சருகெனச்சமுன் று
வேறுவேறுபோய்விழ்தலும்விரிசிறைக்கலுமு
ஹாறுதீஞ்சுவைத்தெள்ளமிர் துறையுளினுற்றான். (௨௩)

தணிவருஞ்சினத்தழல்விழித்தாழ்சிறைக்கலுமு
ஹனுசுமெல்லஹுப்புசுகினுநாறுநாறுகத்
துணிசெயும்படிசுழல்வரமயன்முனமமைத்த
மணிநெடுஞ்சுடராழியைநோக்கினன்மருண்டான். (௨௪)

ஆருந்தமாறமிர்தெடுத்திடற்கடைந்தனஎல்லன்
பொருந்துகம்புடைமகளிராப்பொருவித்தந்தையினே
வருந்தியீன்றல்லன்னையைமகிழ்ந்தினிதளிப்பான்
புரிந்தபாவமும்பூத்திடாதிதெனவெண்ணி. (௨௫)

புனிற்றுவெண்பிறைக்கண்ணியன் பூங்கழலன் றி
மனத்தின்மற்றொருகடவுளைவழிபடேனாயி
னினைப்பதற்கருமுருவொடுகிழ்ந்திடல்வேண்டு
மெனக்கருத்திடையெண்ணலுமவ்வுருவியைந்தான். (௨௬)

ஆணுவுமால்வனாபோன்மெனுநன் னுருவதனம்
பணிசெய்நேமியுட்புகுந்தியந்திரப்பொறிபறித்துத்
தணிவருஞ்சுவைத்தெள்ளமுதட்டியதசும்பைத்
துணிவொடுங்கவர்ந்தேகினன்வானவர் துயர. (௨௭)

ஆவிரொளிப்பசும்பொன்னிலத்தமரர்க்யாருந்
துவர்படுந்தினைப்பாற்கடலமளியிற்றுயில்வோன்
சுவலையம்பொதிசுரைகழற்செய்யதாமரையை
யுவகையிற்றொழுதடிகள்கேட்டருள்கவென்றுரைப்பார். (௨௮)

இமிழ்தடங்கடல்கடைந்தூரீயெமக்குமுன்னீந்த
வமிழ்தமயாவையுங்கவர்ந்தனென்மையுமடர்த்தான்
கமலேகள்வென்றுரைத்தலுங்கைம்மலர்கவியா
வுமிழ்செழுக்கதிராழியோனஞ்சலென்றுரைத்தான். (௨௯)

அலகில்சூழ்ச்சியால்வெல்குவதன் றிமற்றவனை
விலகிவில்லுமிழ்படையினூல்வெலற்கரிதென்ன
வுலகெலாம்வயிற்றொருபுடைகிடத்தியவுரவோன்
கலுமுன்முன்னர்வந்தெய்திமற்றினையனகழறும் (௩௦)

வயிரவாட்படையுமுழவனவென்றுவாளமரிற்
செயிரிலின்னமுதெடுத்தனைபோகியதிறலாற்
பயில்கொடுஞ்சிறைக்கலுமுயாமுவந்தனம்பகர்தி
யியையுமோர்வரந்தருதுமென்றிசைத்தனனெடியோன். (௩௧)

மருவுயிர்த்தபூந்துளவினோய்வரமிரண்டுனக்குத்
தருவனீதரல்வேண்டிவெதென்னெனச்சாற்றுந்
திருகுசீற்றவெங்கலுமுனைச்செங்கண்மாளோக்கி
வினாவினவ்வரந்தருகெனவியப்பொடுமுரைத்தான். (௩௨)

கேட்டநல்வரமளிப்பல்யான்கிளத்தெனவென்னைத்
தோட்டத்தினிற்சுமப்பதோர்வரமமிழ்தரவிற்
கூட்டிடாதவையொழிப்பதோர்வரமெனமுஞ்ந்தன்
வேட்டிதத்தலுமளித்தனன்வெஞ்சினக்கலுமுன். (௩௩)

மாயவன்கொளவரமிரண்டினிதினின்வழங்கிக்
காய்சினத்தவாளரவொடுங்கத்தருவுவப்பத்
தூயதிஞ்சுவையமிழ்தினைத்துனைவினிற்கொடுபோய்த்
தாயின்வெஞ்சிறைவிடுத்தனன்மடஞ்சிறைக்கலுமுன். (௩௪)

இனியதெள்ளமுதரவினமுணத்தருகெனலும்
புனிதமுள்ளவர்க்கல்லதுபொருந்துறதென்னத்
துனைவின்வாளராதூயநீராடுவானகல
வனையபொற்குடந்தருப்பமெல்வைத்தனனகன்றான். (௩௫)

அண்ணலஞ்சிறைப்புள்ளரசேகலுமமுதைத்
தண்ணந்தாமரைத்தாக்கணங்கிளமுலைச்சாந்த
மண்ணுநீள்புயத்தண்ணறன்கையினால்வவ்வி
விண்ணவர்க்கிறைமகிழ்ந்திடவினாவினிலளித்தான். (௩௬)

கரியமேனியன்செய்யதாமரைத்தடங்கண்ணன்
வினாவினின்மீர்தெடுத்திவிண்டோகியதுணரா
தரவம்யாவையுமவ்வுழியடைந்துதெள்ளமிர்தம்
பருகநேடலுங்காண்கலாதாருயிர்பதைத்த
(௩௭)

உருத்துநெஞ்சமுன்றுண்ணுமின்சுவையமுதிருந்த
தருப்பைபன்முறைநக்கலாற்றழல்விழிப்பாம்பின்
விரித்தநாக்கடைபிளந்திரண்டாயினவினதை
யருத்திகூர்ந்துபுள்ளரசொடுங்காசியினடைந்தான். (௩௮)

அடைந்துநக்கடோற்காதபன்றனைவழிப்படலால்
மடந்தநாமம்வெங்கதிரவற்காயதுவலத்தாற்

**அருணாதித்தன் முதலாதித்தர்கதையுரைத்த-அக
அத்தியாயம்.**

படங்கொள்சேடனைப்பறித்துமேலணிந்தவெங்கலுமுன்
தொடர்ந்தவன்பினூலிலிங்கமொன்றமைத்தடிதொழுதான். (௩௯)

கலுமுனற்றியகாமருதவத்தினைவியந்து
நிலவுதூங்கிளம்பிறையணிநீள்சடைக்கடவு
ளலகில்நல்வரமளித்தூநம்மடியரிற்சிறந்தோ
னுலகுபூத்தசெந்தாமரையுந்தியங்கடவுள். (௪௦)

ஆங்கவற்குநீயூர்தியாயடைதுமென்றறைந்த
தீங்கினல்வரமுவந்தனஞ்செல்கெனக்கலுமுன்
வீங்கினான்றடம்புயமுளங்குளிர்ப்புறவிழிநீர்
தூங்கமெய்ம்மயிர்சிலிர்ப்புறத்தொழுதிவைசொல்வான். (௪௧)

ஐயநின்னுடையடியாந்தம்மடியர்பூங்கமலச்
செய்யசேவடிசென்னியிற்சூட்டுதலடியற்
கெய்திரின்றதோர்கடனெனவிருகரங்கூப்பி
மையில்பாற்கடற்றுயின்றவன்மருங்குசென்றடைந்தான். (௪௨)

நிக-வது-கடோற்காதித்தன்கதையுங்கருடேசன்கதையுமுரைத்த
வத்தியாயம்-முற்றிற்று.

ஆ நிருவிருத்தம்-கசுகரு.

ஐம்பத்திரண்டாவது.

அருணாதித்தன் முதலாதித்தர்கதையுரைத்த அத்தியாயம்

கல்லெனர்ப்புடைக்கருங்கடல்குடங்கையிற்கவரா
வில்வலன்றனைச்சினவியவிருந்தவமுனிவ
மல்குசீரருணாதபன்கதையினைவகுத்துச்
சொல்வல்கேளெனக்குருதிவேற்பண்ணவன்சொல்லும். (௧)

காமர்பேபொழிந்தத்தருகாசிபனருளால்
நாமமைந்தரோர்நூற்றுவர்ப்பயந்தனணலங்கொள்
வாமமேகலைவினதையுமம்முனிவரத்தா
லேமநல்லெழிற்புதல்வரோர்மூவராயின்றாள். (௨)

அறையுமக்களோர்மூவரிற்சூகைமூத்ததனும்
பறவைவேந்தெனவைத்தலும்பறவைகள்சூழும்
யுறவரற்றலாலுறுபகற்கண்டெரிவிலதா
லீறைமைபூன்பதுதகாதித்தற்கெனவிலக்கினவே. (௩)

முன்னளித்ததன் கூகையைகிழ்ந்திடுமுனிவால்
மன்னுமாயிரம்வருடமுஞ்செல்லுமுன்வந்திற்
பின்னளித்ததன் முட்டையையுடைத்தனள்பிறங்கித்
துன்னுமென் குறங்கொழிந்திடத்தேதான்றினனருணன். (ச)

சீற்றமிக்குளவருண னுக்கண்னைபைச்சினவி
மாற்றவட்டுநீசிலதியாய்வைகெனச்சாப
மேற்றல்தீர் குவதென்மெனமற்றையிம்முட்டை
தோற்றுமைந்தனின் றுயரொழித்திடுமெனச்சொன்னான். (ரு)

இனையகூறிநற்காசியி ன்வினாவினிலெய்திக்
களைகதீர்ச்சுடர்ப்பழிச்சலுககதிரவன்றேற்றி
யெனதுதேர்விடும்பாகனீயாகுதியென்ன
வனையவாற்றினுலாதவற்கவன்பெயரறைந்தார். (சு)

அருணவெங்கதீர்க்ககையினைத்தெருளுறவறைந்தேங்
கருணையால்விருத்தாதபன்ககையினைக்கேளென்
றுருவவாணகைக்குமகள்முலைமுககிழக்குர்
தெரியல்தாழ்புயன்குறுமுனிக்கினையனசெப்பும். (எ)

கன்னியம்பெடைவண்டொடுநிரி றுகண்படுக்கும்
புன்னையம்பொழில்சூழ்தருகாசியிற்பொருவில்
பன்னுகேள்வியனன்மறைக்கடலிடைப்படிந்தோன்
மன்னுநாமமும்விருத்தனென் றுளனெருமறையோன். (அ)

தமரவெண்டினாக்கங்கையந்தடங்கா தன்னிற்
குமரிவண்டினங்கூட்டுணுங்கமலநாயகனை
யமரநெஞ்சகத்திருத்திமெய்த்தவம்புரிந்ததனாற்
றிமிரமேய்ந்தொளிர்ச்செங்கதீர்ச்செல்வன்வந்தடைந்தான். (க)

தாளதாமரைநாயகன்றாளிணைவணங்கிக்
காளையம்பருவந்தருகென்றலுங்கடிதின்
வேளினல்லுருவளித்தனன்வியந்தவன்றொழலால்
நானுநல்விருத்தாதபனெனும்பெயர்நவின்னார். (க௦)

ஆசில்நல்விருத்தாதபன்ககையினிதறைந்தேங்
கேசவாதபன்ககையினைக்கிளக்குவனென்னத்
தேசபூத்தொளிர்செந்தமிழ்முனிவரன்கேட்ப
வாசவன்சிறைவீடுத்தவேற்பண்ணவன்வழங்கும். (கக)

காம்பினுனினாகுவித்தசெந்தாமரைக்கண்ணன்
பூம்புனற்றினாக்கங்கைக்குழகாசியிற்போந்து

**அருணாதித்தன் முதலாதித்தர்கதையுரைத்த-11 அந்
அத்தியாயம்.**

கூம்புகையினன் குழைந்திடுமனத்தினனாகி
யேம்பல்மீக்கொளப்பழிச்சிமெய்த்தவம்புரிந்திருந்தான். (கஉ)

சேஷயர்த்தவன்சேவடிசிந்தைசெய்திருந்த
பூவைமேனியனருந்தவம்பொல்வொடுநோக்கி
வாவுமேழ்பாரிநிறுவிவான்செல்லுயர்பரிதி
யோவிலன்பொடுமிருநிலத்தவனுழையற்றான். (கங)

ஆலமுண்டமைக்கண்டனையகத்தினுளிருத்திச்
சாலமெய்த்தவம்புரிந்திடுதாமரைக்கண்ண
னேல்வையேநாக்கிவந்திறைஞ்சியவிரவியைக்காண
னாலநீடிருள்சிப்பவநடந்ததென்னென்றான். (கச)

அலகிலாமுதுமறையிலந்தணனோடு
முலகம்யாவையும்பூத்தருளுந்தியங்கடவு
ளிலகூபேரொளிப்பிரமநீநினக்கெவரிறைவர்
புலனவித்தருந்தவமெவன்புரிசுவதென்றான். (கரு)

உலகினீடிருள்யாவையுமொழிக்குநின்மேனி
யலகில்பேரொளியகத்திருளகன்றிலேபோலு
மலர்செழுங்கதிர்வானவமாய்ந்துமாய்ந்துகீக்கு
நிலையிலயாக்கையேம்பிரமமென்றிறங்கனநினந்தாய். (கசு)

அண்டம்யாவையும்படைத்தளித்தாங்கவைதுடைக்கும்
பண்டைநான்மறைமுடியுறைபசுபதியவன்றன்
றொண்டர்நாமெலாமவனடிதொழுதவரன்றோ
வுண்டபேதமையொழிந்துயர்பவக்கடலுறாதார். (கசு)

பொருவருஞ்சிவபூசனைபுரிந்துளோர்தாளில்
மருவுதுண்டிகள்வளியினால்வந்துமேற்படினும்
வெருவும்வெவ்வினையவன்பெயர்விளம்பினரன்றோ
கருவடைந்துபோந்தன்னையர்கதிர்முலையுணாதார். (கசு)

ஆதலாலிவணிலிங்கமொன்றமைத்துயரன்பாற்
போதுதுய்வழிபடுகெனமாதவன்புகலக்
காதல்கூர்ந்துவெங்கதிரவணிலிங்கமொன்றமைத்துத்
தாதுலாநறுந்தண்மலர் தூய்வணங்கினனால். (கசு)

கேசவன்புகன்றிடுதலாற்கேசவாதபனென்
றூசில்நாமமொன்றடைந்ததக்கதிரவன்றன்னை

வாசநாண்மதுமலர்கயேத்தினம்வழுத்திவிவார்
பேசருங்கொடுவினையொழிந்துயர்கதிபெறுவார். (20)

இன்னவாறுயர்கேசவாதபன்கதையிசைத்தேதம்
பன்னுசீர்விமலாதபன்கதையினிப்பகர்வே
முன்னருந்தவமாற்றியமுனிவகேளென்ன
மின்னுநக்கவேற்புங்கவன்றெருநறவிளம்பும். (21)

விமலனென்றுளனெருவன்மற்றவன்முனம்விழைந்து
தமனியச்சுளையழுத்தமென்குடக்கனிதகர்ந்தாங் 174-ம்; 9-
சுமிந்நறைப்பசுந்தேறல்வான்றினாயலைத்தொழுசு
கமமுறுந்துறைக்கங்கைசூழ்காசியினடைந்தான். (22)

கொய்யுளைப்பசும்புரவியூரிரவிமெய்குளிர்ப்பச்
செய்யநாண்மலர் தூய்வழிபடுதலுஞ்செங்கேழ்
வெய்யவன்றொழுதேத்தியவிமலன்முன்றோன்றி
யுய்யுமாறுநீவேண்டியகேளெனவுரைத்தான். (23)

விட்டிலங்கொளிலெங்கதீர்ச்செல்வவெம்மரபிற்
குட்டநோயுறாதருளெனவிரத்தலுங்குழைந்து
மட்டுலாஞ்செழுந்தாமநாயகன்வழங்க
முட்டில்செல்வமோடேகினன்முழுதுணர்விமலன். (24)

விமலனேத்தலினுயர்விமலாதபனெனும்பேர்
தீமிரமேய்கதீர்ச்செல்வனுக்கியைந்ததென்றுரைப்பக்
கமலமேயகங்காதபன்கதையறைகெனவேற்
சுமரன்மாதவக்கிழமைசால்முனியொடுங்கூறும். (25)

நெய்யுறைத்துவாய்காய்ந்தவெங்குடுமிநெட்டிலைய
செய்யவேலுடைப்பகீரதன்சிறந்தவானதியை
வையகத்திடைக்கொணர்ந்தநூன்றேத்துவான்வந்த
வெய்யவன்றனக்கப்பெயர்மிகவிளம்பினரால். (26)

ஈதுசொற்றனம்யமாதபன்கதையினிதிசைப்பே
மாதவத்துறைபோகியபழமறைக்கிழவ
காதன்மீக்கொளக்கேண்மதியென்றுபூங்கடப்பந்
தாதுமொய்த்தபைந்தெரியல்சூழ்தடம்புயன்சாற்றும். (27)

தெறுசினத்தவெங்கூற்றமோர்செஞ்சுடர்க்கதினா
யறைபுனற்றினாக்கங்கைசூழ்காசியினமைத்துப்
பெறலருந்தவம்புரிந்துவேண்டியவரம்பெறலான்
மறைதுதித்திடும்யமாதபனெனப்பெயர்வசூத்தார். (28)

இன்னவாறுபன்னிருசுடர்க்காதையுமிசைத்தே
மன்னுமிக்கையுரைத்துளோர்மகிழ்வறக்கேட்டோர்
பன்னகத்தின்வெம்பஃறலைப்பண்டவிகவிப்பப்
பொன்னினர்ப்பசுக்கற்பகநீழலிற்பொலீவார். (உக)

இக-வது-அருணாதித்தன் முதலாதித்தர்கதையுரைத்த
அத்தியாயம்-முற்றிற்று.
ஆதிருவிருத்தம்-கசசசச.

ஐம்பத்திரண்டாவது

பிரமன்வேள்விசெய்த அத்தியாயம்.

பவளத்தாற்றுக்குலைக்கமுகம்படப்பைதோறுமீற்றுளீந்து
தவளமுதுகுற்றகுடவயிற்றுப்பணிலமுழங்குங்காசிதனிற்
சுவளைநெடுங்குடசெங்கனிவாய்மகளிப்பலவைக்கூரிருள்சீத்
தவிர்செங்கதினைவித்திதனமீங்கன்னோரின்னுமடைந்திலரால். (க)

இன்னுமெவவைவிடுப்பதெனவெண்ணியெண்ணிவிலந்தோங்கு
பொன்னங்குடுமிவனாகுழைத்துப்புரமுன்றெரித்தபுரிசடையோள்
கன்னித்துளவோன்றிருவுந்திக்கடவுட்கமலமினீதுயிர்த்த
பன்னுமறைநான்முகத்தொருவன்றன்னேநோக்கிப்பகர்திடுவான். (உ)

புள்ளஞ்சுரும்புங்கலித்தமலர்ப்பொதும்பர்தோறும்பூங்கமுகின்
வெள்ளிப்பானைமடல்பொதிந்தமிடறுதிற்றதுதேன்குதிப்பத்
துள்ளிக்கயல்பாய்ந்துமுக்குமன்பணைசூழ்காசித்தொன்னகர்விட்
டுள்ளத்துயரமீதூரவெவ்வாறிங்கணுறைசுவமால். (ஈ)

வேந்துவிழங்கிவாய்சிவந்தவெள்ளேலோடுமுமுதுவகு
மேந்துதடந்தோட்டிவோதானன்செங்கோல்கோடவியற்றுக்கென
வாய்ந்தவுவகையீதூரமங்கைபாகன்கழல்பணிந்து
பூந்தண்கமலப்பொகுட்டுறையும்புத்தேள்காசிரகரடைந்தான். (ச)

அரியமறைதேர்நரைக்குடுமியந்தணாளனிவனெனுமோ
ருருவுதாங்கியுலைமுகத்தினொழுசுபசும்பொற்கலன்கிடந்து
பரிதிக்கோடியெழுந்தபெரும்பான்மைபோலக்கிடுறிக்கும்
வனாகொண்மார்பிற்றிவோதானென்போனிருக்கமருங்கடைந்தான். (ஊ)

முரசுமுழங்குங்கடைத்தலைவாய்முன்றிற்புறத்திலிடுகிறைகொண்
டரசுகிடந்துமுச்செறியுமம்பொற்கோயின்மருங்கெய்திப்
புரசையானைமன்னவன்பாற்போகியுலகமுழுதீன்ற
வினாசெய்கமலப்பொகுட்டுறையும்புத்தேளாசிலிளம்பினனால். (க)

கழிந்தமூப்பினரைக்குடும்பமறையோன்றனைக்கண்ணூறலு
மெழும்புதொழுதாசனம்வழங்கியெந்நாடெவ்வொப்பேபொன்
றமுந்தமன்பினுடனரசனினிதுவினவுமனைத்தினையு
மொழிந்துவிதியிற்புரவிமகமுடிப்பான்புருந்தேனெனவுரைத்தான். (எ)

புலவுசீவாப்புதுப்போர்வையந்தணளன்மகிழ்ப்பூப்பக்
கலிவையவெம்புரவிமகக்கடிதீனீநாந்தாற்றுவித்தா
னலகினிதியமிடுதிறைகொண்டரசவழங்குநெடுமுன்றி
லுலகமேத்தூந்தனித்திகிரியுரவோனரசர்பெருமானே. (அ)

கடவுட்கமலவட்டவணைக்கடவுள்புரவிமகமீநாந்
தடைவினாற்றியுருத்திரப்போர்மடுவினாடியகன்ககாயி
லொடிவில்பிரமேச்சுரமெனுமோரிவிங்கமமைத்தாங்கொண்மலர் தாய்
சுடர்வேலரசன்முறைதிறம்பல்லோக்கியரனைத்தொழுதிருந்தான். (சு)

கொழுதிவரிவண்டிசைமுரலுங்குமரிக்கமலத்துறையுமறைக்
கிழவனரசின்கோல்கோடவியற்றாதழல்கட்கிளர்பொறிய
வுமுலையசைத்தோன்முனமெவ்வாறுறுவதென்னவுளம்வெருவி
வழுவில்லகாசிவளநகரின்றென்பாலினிதுவதிந்தனனூல். (க0)

ருஉ-வது-பிரமாவேள்விசெய்தவத்தியாயம்-முற்றிற்று.

ஆ திருவீருத்தம்-கசருசு.

ஐம்பத்துமூன்றாவது.

சிவகணங்கள் காசியையடைந்த அத்தியாயம்.

அன்னமூர்ந்தமறைக்கிழவன்வாராதொழிந்தானாதலினு
லின்னுமறிதுமெனக்கடவுளேற்றையுயர்த்தவெவம்பெருமான்
மின்னினருவேற்பிரசங்குகன்னனந்திசோமன்விறற்
கன்னனந்திசேனன்மகோதரன்பிக்கலன் குக்குடன் காள்ன். (க)

சுண்டோதரன்பஞ்சாக்கனியல்வாணன்மயூரன்கோகன்னன்
தண்டாவிழுச்சீர்த்திலகன்னன் றூலகன்னன்சுகன்சாகன்
புண்டோய்கதிர்வேல்வீரபத்திரன்வீராதன்பார்சூதிவரி
வண்டார் தெரியற்கவத்திசதுமுகனசாடிவளர்சமுக்கன். (உ)

கேமமாலிகாஸிங்கன் றுருமன்கிராதனெனவுரைக்கு
நாமவடிவேற்கணநாதர்தம்மைவிடுப்பநறுக்கூந்தம்
றேமென்கிளவியொருபாகன்மலர்த்தாள்போற்றிச்சிறந்தோங்கு
காமர் கடவுட்புனற்கங்கைகுழங்காசிகடிதடைந்தார். (ஊ)

மாயவுருவிம்புசூந்தரசர்மகுடகோடியுமுதுதழும்
பாயகழற்கால்வேந்தன்முறைதிறம்பல்காணாராதலினும்
காயுஞ்சினவெவ்விடங்கனிந்தகரியமிடற்றெங்கண்னுதன்முன்
போயென்னுரைப்பதெனமாழ்கிமெலிந்தார்புந்தினிலோர்ந்தார். (௫)

உடனும்வேண்டுமுருவெடுத்துமடிகள்பணித்தவோர்வினைய
முடியேமடைந்தகொடும்பாவம்யாதில்நீங்குமெனமுன்னிப்
படவாளரவகங்கணத்தோன்படிவமமைத்துப்பரிவினெடுங்
கடிமாமலர் தூய்வணங்கிலுறுகொடியவினையுங்கட்டறுமால். (௬)

யாவனோனுஞ்சிவபூசைசெய்வாராகிலவரிழைத்த
மேவவரியகொடுவினைகளைத்துநீங்கிவிட்டடைவா
ரோவில்விரத்தவம்வேள்வியாற்றுவோரிலொண்மலர் தூய்ப்
பூவைபாகன்றனைப்பணியுமவர்மேலன்புபுரிந்திடுமால். (௭)

பனிவெண்டிங்கட்கண்ணிபுனைபரனையாட்டும்புனனுகர்த்தோன்
வினையினீங்குமப்புனலிற்படிந்தோன்வீங்குதினாக்கங்கைப்
புனலினுடும்பலன் கடிதினடையுமெனத்தம்பெயர்புனைந்து
தனிவேறிலிங்கமுறையமைத்துப்பூசைபுரிந்துதாமிருந்தார். (௮)

கருணை கூர்ந்துசிவகணத்தின்காதையுரைத்தேமாங்கவரி
லருளிள்ளிளங்குவத்தீசன்பெருமைவிளங்கவறைந்திடுதும்
பெருமாதவத்தின்றுறைபோயமுனிவகேட்டியெனப்பிறங்கு
குருதிநெடுவேற்கருந்தடங்கட்குமமன்கொழுநன் கூறிடுமால். (௯)

௬௩-வது-சிவகணங்கள் காசியையடைந்த அத்தியாயம்-முற்றிற்று.

ஆ திருவிருத்தம்-௧௫௬௨.

ஐம்பத்துநான்காவது.

அலகைதேவஞ்சிய அத்தியாயம்.

கவத்தியென்னுங்கணநாதனொருவனுளனாகவவரிய
தவத்தின் மிக்கோன்பத்திரோசன்றனக்குவடபாலொழிவரிய
பவத்தின்றுயர்வேரறுத்திடுமோரிலிங்கமமைத்துப்பசுந்தேனிற்
சுவைத்தன்புனல்வாவியுமகழ்ந்துதொடங்கற்கரியதவம்புரிந்தான். (௧)

அன்னவிமலோதகவாவிக்கரையிலீரண்டாம்யுகமதனிற்
பன்னுமறைதேர்கவத்தீசன்பாதம்வணங்கிவான்மீகி
யென்னுமறையோனாற்றரியதவங்களாற்றியிருந்திடலு
முன்னமழல்கட்பிறையெயிற்றமுரட்பேயொன்றுதோன்றியதால். (௨)

ஓட்டியுலர்ந்தகொடியுமடிப்புற்றமூக்குநீள்கழுத்தம்
 விட்டுநெறித்தகுஞ்சியுமேல்விரிந்தவுதடுக்குழிந்துபுழை
 பட்டசெனியுமென்பொடுதோல்பயின்றவுடலும்பசுக்குருதி
 கொட்டுபுகுவாய்முழங்குமிடிக்குரலுமாகக்குறாகியதால். (௩)

அலகைநின்றநிலைநோக்கியாராநீயின்கடைந்ததெவன்
 மெலிவுசெயுமிவ்வுருவியைந்ததெவ்வாறிவைநீளினம்புகெனக்
 குலநான்மறையோன்வினவுதலுங்கோதாவிரியின்றீரத்தி
 னுலவுபிரதிட்டானமெனுந்தொல்லைநகலிமான்றுளதால். (௪)

அன்னகரிவுவந்துமையுமந்தணுளன்புணையநீர்
 மன்னியாடுமவருழைச்சென்றில்லென்றிரந்தவாறதகு
 லின்னவுருவமெய்தியதுநெடுநாளுணவந்துடற்றுபசி
 வென்றோய்வருத்தநீர்வறந்தநிலத்திலிருந்துமுடிந்தேனல். (௫)

தெறுவெங்கதிராற்பொழிபுயலாற்றேம்பியாபுசிறிதுமின்றி
 யுழையுநாளிந்துபுனிதமில்லானுறுநீர்ப்பயாதுகடன்கழியான்
 மறையோனொருவன்வரநோக்கியிவன்மலுழையின்மகிழ்ந்துணவு
 பெறலாமென்னும்வேட்கையுளம்பிணிப்பவனுட்புகுந்தனனல். (௬)

என்னையொழித்தோர்வணிகனெடுமிட்டுபொருட்டுக்காசிநகர்
 தன்னில்மறையோன்செவ்வரச்சார்ந்தசெய்துதவனிழைத்த
 முன்னேவினையினெடும்புறத்துநின்றேன்நமுதலாகப்
 பன்னுமறையோன்வரும்வருமென்றாந்துவழிபார்க்குறைந்தேனல். (௭)

முனிபுற்களுலும்வெங்கானில்முதிர்வெம்பசித்தீமிக்ககன
 லளியன்றுயராலொய்தியிருக்குமேல்வையருங்ககைகத்
 தெளிதண்புனற்காவழுகொணர்ந்தோர்தீநின்மறையோனெதிர்ப்படலுங்
 களிதூங்குள்ளத்தொடுமவனைத்தின்பான்கடிதினருகடைந்தேன் (௮)

அடைந்தபோழ்திற்சிவசிவவென்றந்தணுளனறைந்திடலுந்
 தொடர்ந்தகொடியவினையனைத்துந்தறந்தேன்றுயனானதற்பின்
 மடந்தைபாகன்காசிதனில்வந்தேனின்னைக்கண்ணுற்றேன்
 படர்ந்தமறையோயில்வுருவமொழித்தியென்னப்பணிர்த்ததுவே. (௯)

எரிகால்சுழல்கட்பேயிதனையியம்பலோடும்வான்மீகி
 யருள்கூர்ந்திந்தவுருவகல்வான்விமலோதகத்தினடுகெனத்
 தெருள்சேர்முனிவபுனல்முதலதீண்டிப்பேயினுடல்நடுங்க
 வொருவாதுடற்றுமவயிரவன்றணையெனத்தாழ்ந்துரைத்ததுவே. (௧0)

கூறுமலகையுரைகேட்டமுனிவன்சுற்றுமுளம்பெருவு
 நீறுநல்கவுடிதொழுதுநிலவவுடலென்கணும்புகித்

கணபதிகாசியையடைந்த அத்தியாயம். ஈஅக

தேறுபுனலினுதிவலுந்தெய்வவுருவாய்விமானத்தின்
ஏறிமுனிவன் றனைப்பழிச்சியிமையோருலகத்தெய்தியதே. (கக)

அலகையுருவொழித்ததலைதன்பேர்வாவிக்கடைந்ததிந்த
நிலவுகதையைநவின்னோர்கள்கேட்டோர்நெஞ்சம்வெருக்கொள்ள
வுலகிலலகைநலியாதுவிடுத்தோர்மீளாதுறைந்ததலை
லிலகுகணிச்சியைங்கரணைவிடுத்தகாதையியம்புவாம். (கஉ)

நிச-வது-அலகைதேவனாகிய-அத்தியாயம்-முற்றிற்று.

ஆ திருவிருத்தம்-கசஎச.

ஐம்பத்தைந்தாவது.

கணபதிகாசியையடைந்த அத்தியாயம்.



விடுத்தகருமமுடியாதேமெவ்வாறடைதுமெனவெருவி
யடுத்தமுனம்யாம்விடுத்தோர்கள்மீளாதுறைந்தாரவ்வுழிபோய்த்
தொடுத்தகருமம்வழுவாதுமுடித்திபென்னவிருநேக்கு
கடித்தாழ்கண்டனைங்கரணையினிதினோக்கிக்கட்டுரைத்தான். (க)

கதிர்காலொற்றைப்பிறைக்கிழவன்கழறுமாற்றந்தலைக்கொண்டு
மதநீர்க்கலுழிப்பேரியாறுவழங்குகோட்டுவனாயெழுந்து
பொதியாவவிழ்க்கும்பசும்பானைபொழிந்ததேறல்வழிந்தொழுக
முதுநீர்க்கங்கைப்பெருக்கெடுத்தமுழங்குகாசியடைந்ததுவே. (உ)

எண்ணமுரைக்குமறையோனிற்பகம்போதெல்லாமெவர்கடையு
நண்ணியுரைக்குமிரவெல்லாங்கனவுகாட்டுநனிசுதிராற்
றண்ணக்கமலமலர்போதிற்றனிவந்திரவுகண்டகலை
வண்ணமீதென்றவரவர்தமுள்ளம்வியப்பவகுத்துரைக்கும். (ங)

கோழிகூவித்துயிலெழுப்புங்காலேச்சேற்றிற்குளித்தெழவு
மாழ்தன் புனலின்மூழ்கிடவுக்கனவுகண்டராங்கதனற்
பாழிநெடுந்தோண்மன்னவராஸிடியாற்பயம்வந்தெய்துமெனக்
காழ்கொண்டுகாமனத்தினருங்குழையச்சிலர்பாற்கட்டுரைக்கும். (ச)

கற்றோய்கலிங்கமசைத்துமயிர்குறைத்தோனொருவன்கங்குலின்வா
யுற்றுகெதிரக்கனவுகண்டவாற்றற்றன்புமுறுதியென
மற்றுகொருவன்பாற்போகிவழங்குஞ்சிலர்பாற்போயிரவு
பொற்பார்கதிரைக்கண்டதனற்றயர்வந்தடையுமென்பபுகலும். (சு)

கடவுண்மதியைச்சுடர்வெய்யோன்விழ்த்தகனவுகண்டதலை
லடையுந்துயர்மிந்கொன்றறையுஞ்சிலர்பாற்பல்லிழவுக்

கொடியோனொருவன் மயிர்பற்றிக்கொடுபோகவுநீர்கண்டதன
 லொடிவில்கிளைஞரொடுமுடிவீனென்றுசிலரோடுரைத்திடுமால். (௬)

கொண்டல்வினையாட்டயர்மாடக்குடுமிதொடுத்தகொடிவீழக்
 கண்டகனவாலிந்நகரந் துறந்துபோதல்கடனென்னு
 மண்டிதிரைநீர்க்கடலிவ்வூர்வளையக்கண்டவாற்றொலான்
 றுண்டோர்மதியிலிந்நகரமுறைவோதுன்பமுழப்பரெனும். (௭)

அன்னுண்கலிங்கமருங்கசையாவறன்மென் கூந்தற்சுவற்புரளக்
 கன்னற்குதலையந்தீஞ்சொலொருத்திகலுழக்கனக்கண்ட
 தென்னேகடவுட்காசியைவிட்டகறுமென்னவிருந்தேங்கிப்
 பொன்னங்கமலமயிலமுததென்னாச்சிலர்பாற்புகுந்துரைக்கும். (௮)

செக்கர்மலைப்பிறைக்குழுவிரிலவுதூங்குசெஞ்சடையெம்
 முக்கட்பெருமான்சினகரத்தின்முடியொன்றுடையக்கஞ்சலின்வாய்ப்
 புக்ககனவுகண்டனிராற்சின்னையிலிப்புனைநகர்வாழ்
 மக்களயார்க்கும்வெருவெய்துமென்றுசிலர்பால்வகுத்துரைக்கும். (௯)

என்றுகொடுத்தீவினைக்கனவுகாட்டிப்பின்னுமியன்றிடுகோ
 ணின்றிலிலேகூறுவெலென்னாச்சிலரைநோக்கிரிகழ்பாவ
 மொன்றுகிரகமனைத்துமொருராசியதனிலுறைந்தவற்றாற்
 சென்றுபடுமிந்நகரிலுயிர்யாவுமென்னச்செப்பிடுமால். (௧௦)

ஒடியத்தவஞ்செயிருடிகளோரொழுவுருறைமண்டலம்போழ்ந்து
 குடபாந்போகியொழுகொளியதூமகேதுகுறுகியதாற்
 கடல்சூழலகங்கொளக்குறையாவளங்கூர்காசிரகர்புரக்கு
 மடல்வேன்மன்னற்குறுதுயருண்டென்றுசிலரோடரைந்திடுமால். (௧௧)

நெடுநீர்ப்பரவையுடுத்தவகன்ஞாலநடுக்கநிகழ்ந்ததனாற்
 கடைதூங்கொளிர்வொற்கதிர்மணிநாக்கறங்காதுறங்குமணிக்கோயிற்
 சுடர்கால்பகம்பொன்மணிமுகடுவேய்த்தொடித்தோட்புரவலங்கிங்
 கடையாத்துயர்வந்தடையுமெனச்சிலர்பாற்போகியினிதறையும். (௧௨)

கடல்வாய்மடுத்திரிமிர்த்தெழுந்தகமஞ்சூழ்கொண்டல்துளிதூங்கு
 நெடுவான்சூத்தவற்கமொன்றுமன்றித்தடவுநிலைத்தருவின்
 வடபானின் றுந்தென்பாலாய்விழ்ந்தவாற்றால்மன்பதைகள்
 படர்கூர்ந்திடுமோர்புணையிஃதென்றுசிலர்பாற்பரிந்துரைக்கும். (௧௩)

இரவுக்குறும்புதலைபெயரவிருண்மேய்த்தெழுமெவங்கதிர்ப்பரிதி
 யுரவுத்திரைநீர்க்கடன்முகட்டினுதித்தபின்னர்முளிசினைவான்
 றருவிற்சமுல்கட்கொடுங்கூகைசார்ந்துகுண்பால்நோக்கியுளம்
 வெருவக்குளறிற்றிஃதென்னேவினைக்குமென்னாச்சிலர்க்குரைக்கும். (1)

௩௩-வது-கணபதிக்காசியையடைந்த-அத்தியாயம்-முற்றிற்று.
 ஆதிருவிருத்தம்-௧௪௮௮.



ஐம்பத்தாறாவது.

கணபதிதிவோதானனைக்கண்டஅத்தியாயம்.



இன்னவாறுமன்பதைகளுள்ளம்வெருவெடுத்தியம்பா
வன்னநகரந்துறந்துசிலர்போகவியற்றியவர்போய
பின்னர்முதுமூப்புடையமறைக்கிழுவனுகிப்பிறங்குகுதிர்ப்
பொன்னங்கழற்கால்வயவேந்தனுறையுமனையிற்புகுந்துகாக்கும். (க)

கதிர்முத்திரிஞ்சமுலைக்கருங்கட்காமர்கன்னிநீயபந்த
புதல்வரொருதூற்றுவருளராங்கவரில்முத்தேதான்போரினிலேற்
றெதிருமுரவோன்கலினவயப்புரவியிவர்ந்துவிழ்ந்தனனென்
மதியினுரைத்தேனுளதோவென்றொருத்தியோடுமகிழ்ந்துகாக்கும். (உ)

வள்ளற்பசுந்தார்மதிக்கவிகைச்செங்கோல்வேந்தன்மார்பணித்த
வெள்ளிக்கதிர்காஸ்ப்பியின்வாய்வெடித்தபருமுத்தணிதொடையுள்
னுள்ளத்தவகைமீதுரநெருனலளித்தானுளதுகொலென்
றள்ளிக்கொளலாமிருட்கூந்தலொருத்திபாற்சென்றறைந்தேதும். (ஈ)

தழுவவடங்காத்தடங்கொங்கைக்கமஞ்சூற்கொண்டராழ்குழலாய்
மழலைத்தீஞ்சொன்மகப்பெறுவையென்னவொருத்தியுடன்வழங்குங்
கமுமமுடித்தகருங்கூந்தலொருத்தியோடுகாவலன்றன்
விழைவுநோக்கிலெஞ்ஞான்றுநின்மேலாகுமெனவிளம்பும் (ச)

என்றிவ்வாறுதணிக்கவிகைவேந்தற்குரியவேழையர்ப்பாற்
சென்றுபிழையாதுண்மையினிதுரைப்பமகிழ்ந்துசின்னொளிற்
பொன்றாழ்திலைப்பொம்மன்முலைலீலாவதியென்றுலகுபுகழ்
மன்றற்கோதைவேல்வேந்தற்கந்தணுளன்வரவுரைத்தாள். (ஊ)

பிர்பூத்தலரந்தபொம்மன்முலைப்பேதைமறையோற்கொணர்தியெனப்
போர்வேட்டுறங்காக்களிற்றுழவன்புகலமறையோன்புகுந்திடலுங்
கார்வாய்துளிலேவட்டினிதுவளர்பைங்கூழென்னக்களைகண்ண
யார்மாட்டினுமங்கவரவார்தம்முயிர்போலென்றுமளித்தேதெல். (ஊ)

பன்னுமறைகள்வினையாடுஞ்செந்நாமுனிவர்பதமலவோ
யின்னுமவழிபாடியற்றுவதேயல்லாற்பிறிதொன்றற்றுகிலே
னன்னவெனக்கிந்நிலகிழமையகல்வானுள்ளமமைத்ததிது
முன்னியுணர்த்துகெனமறையின்பொருடேர்வாழ்க்கைமுனிகூறும். (எ)

மதியினமரர்குலக்குரவனருளால்வான்மங்ககடவு
ளுதவுகொடையிலளகையர்கோனொளியாற்செங்கேழ்ச்சுடர்ப்பரிதி

யெதிருமமரிற்கொடுக்கூற்றம்பொறையிலஞாலமிரக்குதினா
முதுநீராடைப்புவிபுரக்குமுறையிற்சிந்தமனுவாமால். (அ)

மும்மைத்தொழிலுமியற்றுதலான்புவொன்பமுமுதுலகு
மம்மதா கமகற்றுதலாற்புயலென்றிசைப்பவார்வமொடுங்
கைட்மாமலரிற்றிருவுறைந்தாள்முகத்திற்கலைமாமகளிருந்தாள்
வெம்மைவிடரின்முனிவுமொழியமிர் தரினைப்போல்வேறுளரார். (ஆ)

ஆதலாலிவ்வுலகமுமுதுதாளுந்திகிரியுவோய்ரின்
நீதிலுளத்தினிடைக்கிடந்தசெய்தியுணர்ந்தேனின் றுமுத
லோ துநாளோரிருநான்கிற்குணபானின் றுமொருமறையோள்
போதுமவனுன்றிறமெல்லாம்விளங்கவருளாற்புகன்றிடுமால். (க)

எள்ளல்செய்யாதவன்மாற்றங்கோடியென்னவினிதியம்பி
யள்ளற்பழுவையற்காசிரகரிலுறைவோரடல்வேந்தி
னுள்ளத்துயிரிற்பிரியாதமகளிருவப்பமுனமுறைந்த
வள்ளற்றானத்தான்மாவேண்டிம்வண்ணமமைத்திருந்தார். (க)

சூசு-வது-கணபதிதிவோதானனைக்கண்டஅத்தியாயம்-முற்றிற்று.

ஆக திருவிருத்தம்-கசகக.

ஐம்பத்தேழாவது.

விஷ்ணுகாசியையடைந்த அத்தியாயம்.

—•••••—

கையெறிந்தொழுகிக்கருந்தினாபுரட்டுங்காளிந்தியெனக்கடாங்கவிழ்க்
கும், பொருசினத்தறுகட்கரிமுகனின் னும்போந்திலனெனமனந்திகையா
மருதிடைத்தவழ்ந்துகோவியராடைகவர்ந்துவான் குருந்தின்மேலிவர்த்த,
திருமறுமார்பன்வாண்முகநோக்கித்திங்களங்கண்ணியோ னுரைக்கும்.(க)

முன்னர்யாம்விடுத்தகணங்கள்போனீயுமுளரியந்தவிசின்மென்பெடை
யோ, டன்னம்வீற்றிருக்கும்வளவயற்காசிரகர்வயினமர்த்திடாதாக்கு,மன்
னியவேந்தின்மனுமுறைதிறம்பும்வண்ணீபுரிதியேற்போதி,யென்னலு
ம்வணங்கியிருகரக்கூப்பியெய்தையைப்போற்றியீ னுரைப்பான். (உ)

அண்ணனின் கமலச்சேவடிப்போதிவன்புபூண்டொழுகுணருளத்தி
னெண்ணியகருமமுடிவதுசரதமெம்பீரான் முகமலர்த்தேவ
நண்ணுசீறடியளிப்பற்றுதற்கரிதொன்றுளதுவொலெனவுணாநவின் று
புண்ணியத்துளவந்துயல்வருதடந்தோட்புங்கவண்டியாகுதற்கெழுந்தான்

விஷ்ணுகாசியையடைந்த அத்தியாயம். ௩௯௩

வள்ளிதழ்க்கமலப் பொசூட்டில்வீற்றிருக்கு மணங்கொடுவடவரை
 டொருவும், புள்ளரசோடும்பூவைபோல்மேனிப்புக்கவனருளொடும்போ
 கி, யள்ளலஞ்சேற்றிலாமகண்படுப்ப வருஞ்சிறைத்தும்பிதாலாட்டும்,
 வெள்ளநீர்ப்பழனம் விளிம்புதித்தோங்கு காசியில்லினாவினவந்தடைந்
 தான். (௪)

மணிதெளித்தனையவான்புன்றடத்தின்மாதவன்றூள்விளக்குதலா
 லணிகிளர்வாவிக்கண்றுதொட்டியர்பாதோதகமென்பவெவ்வழற்கட்
 பணியரவுச்சிநடித்தவன்றனதுபடிவமொன்றமைத்தனன்கரையிற்
 மணிவருமாதிகேசவனெனும்பேர்சாற்றினன்சூசனைப்புரிந்தான். (௫)

தண்மலர்களுலும்பாற்கடல்நேமித்தாமரையணங்குசெங்கமலப்
 புண்ணியரநாராயணநாரசிங்கமாம்பெயரொடும்புணர்த்த
 வண்ணலந்தீர்த்தமளப்பருங்காசியணிரகரெங்கணுநோக்கி
 லெண்ணிமொளவில்வேற்றிடமின்றியெங்கணுந்தீர்த்தமாயியையும். (௬)

ஆதிகேசவனென்றமைத்தவவ்வுருவிலமர்ந்திருந்தவற்றிலோர்கூற்றூ
 லேதமில்புத்தவருவொடுநாமம்புண்ணியகீர்த்தியென்றிசைப்பக்
 காதலீதுரக்கலுழனும்வினையகீர்த்தியாம்பெயரொடுங்கடித்திற்
 போதரக்கமலமயிலும்விஞ்ஞானகௌமதிப்பெயரொடும்போத. (௭)

காசியம்பதியினெய்தியந்நகரிக்கண்ணிலார்க்கிழந்தகண்கொடுத்திற்
 தேசடைப்புதல்வரில்லவர் தமக்குத்தேமொழிமைந்தரையளித்து
 மாசடைமூப்பின்வருந்தினர்க்கிளமைவழங்கியுமாழ்கடல்வரைப்பி
 ளைறுகுரவர்திலதமென்றெவருமறைந்திடமதிமருட்டினனல். (௮)

ஆக்குனரில்லைசகமெலாமனையரும்பெற்றப்பூதமோர்நான்கு
 நீக்கமற்றியையினுருவமாமடைக்காய்நீற்றொடுபொருந்திலாங்கவற்றும்
 சேக்குமாபோலவறிவுறுமலதுசீவனென்றுபாப்பதொன்றில்லை
 தாக்கணங்கனையார்பூந்துகில்நெகிழ்த்துத்தழுவலேதவறில்பேரின்பம். (9)

கலைவலீரொருவர்களித்தவின்னடிசில்மறுமையில்வருமெனக்ககார்தீர்
 மலமதாய்க்கழிந்ததெவ்வணதாமக்குவருங்கொல்மற்றூதலாலளித்தல்
 நிலவியதருமமன்றதுவிடுத்தல்நெறியதாநுமதுடல்வருந்த
 வலகிணைன்பியற்றல்கொலைத்தொழில்போலுமாதலினவைவிடுத்திமென்

துன்புழந்துடலம்வருந்தல்பாழ்நரகந்தோகையரொடும்ருஞ்செல்வக்
 தின்புறல்துறக்கமென்பாரன் குணர்ந்தோர்மாயன்முதலெறும்பீறாய்
 நன்குறுமுயிர்கள்தோன்றுதலொழிதல்நடந்ததோராருயிர்செகுத்துப்
 புன்புலாருந்தியருமகம்புரியும்புலவீர்கள் பூத்திடாதருமம் (௧0)

உயிரெலாந்தனதுள்ளுயிரொனவோம்பாதொன்றினதுயிரினைக்குறைத்துச், செயிரறுவேள்வியாற்றுதல்தீதாமென்றிவைபோல்வனசெப்பிப், புயறொடுகுடுமிப்புரிசைசூழ்காசியுறைகுனர்புந்தியைமருட்டி, மயர்வுறுபுத்தரிழிதருமொழுக்கின்மனஞ்செலவயர்ந்திடப்புணர்த்தான். (கஉ)

அற்புடன்கவுந்தியுருவொடுமலர்மேலரசவீற்றிருக்குமாரணங்குங்கம்புடைமகளிர்மனைதொறுதுழைந்துகாதலன்வரும்வருமென்ன [ற் வெற்பெழுந்தியங்கநோற்பதென்னென்றுமிளமைநிலலாதுவேட்டவர்பாபொற்புறுநலத்தையளித்திடாரன்றோபுவிக்கொருபாரமாய்ப்புசூர்தார்.]

நறைமலர்ப்புத்தேளருளொடுமீன்றோரிருவரில்லமீசுகன்சூயிர்த்தபெறலருந்தவத்துக்காசிபன்மக்கன்பெற்றகன்னியர்முலைப்போகநெறியினிலருந்தியமரையளித்தானென்றிடினீவிர்தோய்வுறாத [திர்முறைபலபிதற்றிமுதுக்குறைவிலாதுமுகின்முலைமுயக்கம்விட்டொழிர்முருகுவாய்மடுத்துமுகிவண்டரற்றுமுளரியந்தவிசினிலுறைந்தோன்[றுறிருமுகந்தடந்தோள்குறங்குதாளிவற்றிற்செனித்தவர்தம்மைவெவ்வேவருணமென்றுரைப்பதென்னையாரிடத்துமருவுதலாமெனமருட்டிக்கருநெடுந்தடங்கண்மடந்தையர்கன்னிக்கற்பினைத்துடைத்தனள்கமலை.]

மன்னவன்காக்குமுலகநற்றருமம்வழுவலான்மன்னவன்நவமுந், துன்னரும்போகத்தொகுதியுமன்னோன்றொலைவருமாயுளுந்தொலைந்த, முன்னமோர்மறையோனாஸிருநாளின்முதுமறையவன்வருமென்னச், சொன்னவையுளத்தினினைத்தலுமவன்முன்றோன்றினன்சுருதிநூல்மறையோன்.]

இ-வது-விஷ்ணுகாசியையடைந்தஅத்தியாயம்-முற்றிற்று.

ஆ திருவிருத்தம்-கடுகடு.

ஐம்பத்தொன்பதாவது.

திவோதானன்முத்தியடைந்தஅத்தியாயம்.

தோன்றியமறையோன்சேவடிக்கமலந்தொழுதுமுத்தொழில்புரிவதற்குச், சான்றுமாயுயிர்களைத்தாமாயிருந்ததாமரைக்கண்ணையென்ன, வான்றவென்னநிலாலுணர்ந்தனமார்ப்புணர்த்ததுமறிந்தனனாலும், கான்றவாளரலிந்திடந்தபாரனைத்துக்களைகணயின்றளவளித்தேன். (க)

அட்டமாபேரகம்பயின்றவையனைத்துமாணவப்பயிரினைவளர்ப்பவிட்டதோரொருவினியுந்தனவிமையார்யாகாயுயிகந்தவெம்பாவம், விட்டகன்றிடவுள்சேவடிக்கமலம்வெளிற்றறிவுடையவென்றலைமல், மட்டவிழ்புடலைப்பகர்துழாய்முருந்தவைத்திடல்வேண்டிமென்றிரந்தான். (உ)

திவோதானன்முத்தியடைந்தஅத்தியாயம். ௩௬

மாவலிததீசிவாணன்முப்புரத்தோர்தக்கன்மாதவம்பலவிழைத்துந்
தேவனாயிகழ்ந்தவாற்றினாற்றுயரஞ்சேர்ந்தனர்யானுமங்குபோல்
தாவரும்விசும்பினமரையிகழ்ந்தபிழையினிலென்னுழைச்சார்ந்த
பாவம்விட்டகற்றுந்தத்துவமெனக்குப்பணித்தியென்றடிமலர்ப்பரவி. (1)

இலகொளிமணிச்சூட்டரவின்மேலுலகத்தென்பதியிரம்வருடந்
தொலைவிட்பேரின்பந்துய்த்தனன்மீட்டுந்துய்த்ததேதுய்ப்பதையல்லாந்
கலைவலாயொன்றுங்காண்கிலன்பிறவிக்கருங்கடல்கடப்பதற்கின்னே
மலர்தலைநூனப்பெரும்புணையருளால்வழங்குகவெனவழுத்திடலும். (2)

அறநெறிபிழையாதிருநிலம்புரந்தவலங்கல்வேலரசனுக்கின்று
மறைநெறிபிறழ்ந்தநெறியினையுரைத்தல்தகாதெனவண்டுழாய்முருந்த
னிறைபரஞ்சுடராயசலமாயொன்றாய்நிலமாயுயிர்க்குபிராகி [னூல்
யுறைதரும்பொருளினுண்மையைவேந்தனுளங்கொளவிரித்துரைத்தன
கங்கையங்கையினிலிங்கமொன்றமைத்துவழிபடிக்கறைமிடற்றணிந்த
மங்கையோர்பங்கனருளினூன்றுமுதலவேழநாளினிலவயங்கு [னூறு
பொங்கொளிவிமானங்கணங்கள்கொண்டுன்பாற்போந்திடுமெனவுரைபுக
கொங்கலர்துளவத்தெரியன்மால்பஞ்சநதக்கரைக்குறுகினனிருந்தான். (3)

கலைபயில்கேள்வியமைச்சரைக்கூவிக்கனைகடற்கருந்துகிலசைத்த
மலர்தலைபுகமனைத்தையும்விழைவால்வளர்சயமாஞ்சயன்காக்க
விலகொளிமவுலிகவித்துமென்றெண்ணியீர்ப்புனற்கங்கைகீராட்டி
விலைவரம்பறியாவெயில்மணியிமைக்கும்விழுத்தகுகதிர்முடிபுனைந்தான்
மைந்தனைமவுலிசூட்டியபின்னர்வளர்புனற்கங்கையின்வடபா
லீந்திரதிருவினிளம்பிறைக்கண்ணியிறைவனுக்காலயியியற்றிச்
சின்றையினுவந்துதன்பெயராலோர்சிவலிங்கமாயிடையமைத்துக்
கொந்துலாமலர்துயொன்னலர்க்கடந்தகொற்றவன்வழிபடுமேல்வை. (4)

ஆழிவெண்டிரையினறிதுயிலமருமைம்படைக்கடவுள்முன்னுரைத்த,
வேழுநற்றினமுங்கழிந்தபின்முக்கணிரையவன்றன்னருளதனும், பாழிய
ந்தடந்தோட்கணங்கள்செங்கதிர்கால்பரிதியோர்கோடிசேர்ந்தென்சர், சூ
ழ்சுடரிமைக்குமொழுகொளிவிமானந்தங்கவேல்மன்னன்முன்கொண
ர்ந்த. (5)

நெற்றியங்கண்ணுநிலவுவெண்பிறைதாழ்வேணியுநீலமென்மிடறு,
மொற்றைவெண்குழையும்புனிற்றிளமறிமானேந்தியவொண்மலர்க்கரமு
ங், கற்றையங்கதிர்கால்மழுப்படைதாங்குகரமுமாய்ச்சிவனுருவமைந்த,
வெற்றிலேல்மன்னன்கதிர்மணியிமைக்கும்விமானமேல்மகிழ்ச்சியோடிவ
ர்ந்தான். (6)

அரம்பையர்கவரிக்குழாம்புடையிரட்டவயனொடுமுனிவர்வாழ்த்தெடு
ப்பப், புரந்தரன்முதலோர்மூழைபொழியப்பொறிவரிவண்டினமுரலு,
நரந்தநாறைம்பாற்றிலோத்தமைமுதலகூத்தியர்தனித்தனிநடிப்பக், க
ருந்தடங்கண்ணிப்பங்கன்வீற்றிருக்குக்கைலையினடைந்தினிதிருந்தான். ()

இன்னநற்காதையுரைத்தவர்கேட்டோரினிதெனவுவந்தவரயாரு
மொன்னலர்க்கடந்துகடல்விளிம்புடுத்தவுலகெலாமொருகுடைசிழற்றிப்
பொன்னெடுந்திகிரிதிசைதிசையுருட்டிப்புலியதளசைத்தவனுறையு
மின்னவிர்குடுமிக்கயிலமால்வராயில்விண்ணவளோத்தவீற்றிருப்பார். ()

ருக-வது-திவோதானன்முத்தியடைந்தஅத்தியாயம்-முற்றிற்று.

ஆ திருவிருத்தம்-கருட௭.

அறுபதாவது.

பஞ்சநதத்தின்வரலாறுரைத்தஅத்தியாயம்.



அரிமதர்நெடுங்கணவிர்குழைதடவுமாய்ச்சியர்பிணித்ததாம்போடு
மருதிடைத்தவழ்ந்தமாயவன்பஞ்சநதத்திடைவைகியவாறும்
பெருகுநீர்வாவிக்கப்பெயர்புணர்ந்தபெற்றியுமினிதுகேளென்னக்
குருகுபொற்குன்றமெறிந்தவேலுழவன் குறுமுனிமகிழ்வுறவுரைப்பான்.

அருமறைதெளிந்தபிருகுவினம்ருமானருமறைச்சிரசெனும்பெயரோ
னுருவமுறேசைநாற்றமோடாதமுற்றிடாதுளத்தினையடக்கி
வெருவாரோற்குமமைதியில்மதியில்வேல்கிடந்தனையவோடரிக்கட் [ள்
டெரிவைவிண்ணகத்திற்சுகியெனவுகாக்குஞ்சேயிழையவவுழியடைந்தா
முத்தரிச்சிலம்புதவளைவாய்ச்சதங்கைமுறைமுறைபூசலிட்டேங்கப்
பைத்தபாம்பல்குல்மேகலையிரங்கப்பாணிகர்வண்டினந்துதைந்து
மைத்தவழ்குழலில்முரலமுன்போந்தவாணுதல்மதிமுகநோக்கிப்
பித்தரின்மயங்கியருமறைமுனிவன்பேதுறலுற்றுமாழ்கினால். (௩)

வடுவகிர்நெடுங்கட்பேதையம்முனிவன்மயங்குதல்நோக்கியுள்வெருவிக்
கொடிநடுக்குற்றதெனவுடனடுங்கக்கோடிடல்மென்மலர்க்கரங்கூப்பி
யடியனேனடிகள் தவம்புரியிடத்தினடைந்த விப்பிழைபொறுக்கெனலும்
வியயமோரைந்துமடக்கியமுனிவன்விளங்கிழைமகிழ்வுறவுரைப்பான். ()

தண்ணறுக்கமலத் தரசுவீற்றிருக்குந் தாக்கணக்கையபூங்குழலாய்,
வெண்ணெய்செந்தழல்வாய்ப்பெய்திடினானுரும் விழைவொடுமார்த்தம்
முள்ள, மொண்ணுதல்மகளிர்மதிமுகஞ்சிறிதுகாணினுமொள்ளிழையவ
ரை, பெண்ணினுமவர்சொற்கேட்டினுமுருகுமென்றிடினாக்குமாறெ
வயே. (௫)

பஞ்சநத்திள்வரலாறுரைத்தஅத்தியாயம். ஈகூஎ

ஆதலாலுள்ளம்வெருவலேநீயீண்டடைதலானிலையினின்றிழிந்த
தாதுவைத்தரித்தியென்றலுமதனைத்தரித்தெழில்முழுவதுமமைந்த
போதரிநெடுங்கட்புதல்வியையின்றுமுனிவரன்பொருந்துசாலையினிற்
றீதறவிருத்தியின்னிவர்ந்தென்னச்சேணுயர்விசும்பிடைச்சென்றான். (கூ)

ஆங்கவளேகத்தனிக்கிடந்தழுதபுதல்வியையங்கையினெடுத்துத்
திக்கெறிமுனிவன்மான்முலையூட்டித்தீதறவளர்த்தலுமவட்கு
நீங்கரும்பருவமெட்டிற்றத்தலைரிவைவளைமுன்னிவாட்டடங்கட்
பூங்கொடிவதுவையாற்றிடுகொலம்போந்ததுபுகல்தியென்றிடலும். (எ)

ஆளப்பருங்குணங்கட்கொருவனாய்த்தருமமனைத்தையுமுணர்ந்தவனு
ளனேற, ஆளக்கறவளித்தியென்றவளுரைப்பத்தூயநற்றவம்புரிந்தல்லா,
லுளத்திடைநினைத்தகொழுநனைப்பெறுதலரிதெனமுனிவரனுரைப்ப, வி
ளக்கொளியென்னச்சுடர்விடுமேனிவிளங்கிழைதவம்புரிந்தனளால். (அ)

கனிபடுகிளவியருந்தவநோக்கிக்கமலமென்பொகுட்டில்வீற்றிருக்கு
முனிவரனெய்தியாதுநீவேட்டதனிக்குவல்லொழிகனச்சிறந்து
புனிதமரம்பொருள்களெவற்றினும்யானேபுனிதமாம்படியருள்கென்ன
வனையநல்லவர்களளித்தூயர்விசும்பினருமறைவானவனகன்றான். (கூ)

எரிமணிப்பசும்பொற்கலன்கிடந்திமைக்குமிளமுலையருந்தவமாற்றி
முருகுவாய்மடுத்துமுசிவண்டரற்றுமொய்மலர்க்காவினெய்துதலு
முருவவானுதலுமொளிர்மதிமுகமுமோடரிநெடுங்கணுந்தாங்க [னே
மருவுமோர்கொடியென்றடைந்தூற்றருமன் மம்மர்நோயுழந்தாமாழ்கின

ஆனிச்சமென்மலரின்மிதிப்பினுஞ்சேக்குமந்தளிர்ச்சிறடிநோவக்
கனிப்பொறைசுமந்தகற்பகக்கொடியிக்காவிடைப்புருந்ததென்றவத்தின்
றனிப்பலனாகுமிருதடந்தோளிற்றமுவுதியெனவிரந்தெய்த
முனிக்குரைத்தவன்றனருளிணுன்றிமுயங்குதல்புரிகிலென்றான். (கக)

மாறையுண்கண்ணிமறுத்தனளாகமதிமருண்டணங்கினைநோக்கி
யாழினேர்புணர்ப்பின்மேவுதல்தருமத்திழுக்குறாதெனவினிதிசைப்பந்
தாழ்குழலதற்குமறுத்தலுமோங்கித்தழுவுதற்கட்குறாதெழுந்த
கேழ்கிளர்பொம்மலிளமுலைவலித்திற்புல்லினன்கெடலருந்தருமன். (கஉ)

வலிதினீயென்னைத்தழுவியவாற்றால்வால்வளைந்திலங்கொழிக்கு
மொலிதினாநதியொழுபுகெனச்சாபமுரைத்தலுந்தருமன்மெய்ப்புழுங்கி
யலர்முலைரினையிரக்கவுநெஞ்சங்குழைந்திடாவாற்றினுலகன்ற
சிலையெனக்கிடத்தியெனவுளம்வெருவிச்சேயிழைதந்தைபாலடைந்தாள்.

வந்தவையனைத்துந்தவத்தினுலுணர்ந்துமறைமுனிமகள்முகநோக்கிச்
சுந்திரகாந்தச்சிலையதாய்மதியின்சுகிர்களாற்றண்புனல்பெருகி

யுந்துதெண்டினை ரொமுசியது தபாவையென்றுகாக்குமாநதியாச்
 சிந்துநீர்த்தரங்கத்தருமமாநதத்திற்சிறப்பொடுஞ்சென்றுசேர்குதியால் ()
 றின்னுடைமுனிவால்தமெய்யொழுகுதருமனுநீயும்வேண்டியி
 னென்னுடைத்தவத்தால்முன்னுருவெய்தியியைகவென்றினிதருள்புரியக்
 கன்னலிற்சுனிந்தகுதலையந்திஞ்சொற்கன்னியுநதியுருவெடுத்து
 மன்னியதருமநதத்தொடுமுள்ளமகிழவுறவந்துகடினளால். (கதி)

பரிதியுஞ்செல்வன்றவம்புரிந்திடலும்பாய்கதிரொடும்வெயர்வெழுந்து
 கிரணைமாநதியொழுசியதுயர்ந்ததருமமாநதக்கிளர்க்கை
 யருள்புரிது தபாவைவாண்கிரணையமுனையென்றைந்துமாநதியு
 மொருவழிப்படலாற்பஞ்சமாநதமென்றுறுபெயராயதிவ்வுலகில். (கக)

விரிபுனற்றருமந்தவமுயர் து தபாவைசொல்விந்துறந்தீர்த்த
 மருவியபஞ்சாதமெனமுன்னையுமதல்வரன்முறைவழங்கும்
 பொருவறுநாமபிந்தமதனிற்படிந்துளோர்பூதமோனாந்தி
 னுருவுடையாக்கையெடுத்திடொய்தாமுத்திவீட்டுறைந்தினிதிருப்பார். ()

கூ0-வது-பஞ்சநதத்தின்வரலாறுகாத்த அத்தியாயம்-முற்றிற்று.

ஆ திருவிருத்தம்-கநசச.

அறுபத்தொராவது.

விந்துமாதவன்றேன்றிய அத்தியாயம்.

தாற்றிளங்கமுகின்வானைபாய்த்துழக்கத்தமனியப்பானைவாய்க்கிறி
 யூற்றிருந்தொழுகும்பச்சிளந்தேறலுயர்வரையருவியிற்றுங்கு
 மாற்றெறிகாசிவளநகர்பஞ்சமாநதக்ககையில்தெண்டியைய
 பாற்கடலதனி லுளமகிழ்சிறப்பப்பசுத்துழாய்முசுந்தன்வீற்றிருந்தான்.

முக்குறும்பதனைவேரொடும்பிடுங்கிமுச்சவித்தருந்தவம்புரியு
 மக்கினிவிந்துவெனும்பெயர்மறையோனாயிரகோடியாதபரிற்
 கக்குசெங்கதிர்கால்கவுத்துவமணிந்தகண்ணனைநோக்கிமண்பொதிந்த
 செக்கர்மென்கமலச்சேவடிப்போதுசென்னியிற்சூட்டினன்றொழுதான்.

இளங்களிச்சுரும்புநிமிறுமுண்டாற்றுமீர்த்துழாய்றுமலர் தாவி
 யுளங்கசுந்துருகவிருகணீர்வாரவொழிவறுமுலகைமீ தூரக்
 களங்களியனையகண்ணகோவிந்தவென்றுகைகூப்பினரன்றேற
 வளங்களிந்தொழுகும்பொன்னுலகளிக்கும்வானவராவொன்றிசைத்தான்

இனையுற்றுநிகள்பலவெடுத்தேதாதுயிதயவெக்குருகின்னேந்து
 முனிவனைநோக்கிவிழைந்தன்தருவென்றலுமுனிவரனுவந்து

விந்துமாதவன்றோன்றிய அத்தியாயம். ௩௬௯

புனையுரின்துமாதவனென்றிவ்வுழிப்பொருந்துதியென்ன
வனையரல்வரமாங்களித்திருந்தவந்தேதானகமகிழ்த்திட விவையுரைப்பான்
கார்த்திகைமதியிலிருட்குறும்பெறியுங்கடவுடேர்தோன்றியதென்னப்
பூத்தலைச்சேவல்சூய்த்துயிலெழுப்புபுலரியிற்பஞ்சமாநதக்கை
யேத்தினர்படிந்தோர்கொடியவெஞ்சினத்தவெருமையேறுகைத்திடுமறலி
யார்த்திடும்பாசத்திடைச்சிழீட்பெய்தியஞ்ஞரொனமறையறைந்த. (௧௫)

உரைத்தகார்த்திகையில்யாவையுமுண்ணு தொழிந்துடலுறாதெனிற்க
னிவா, யருத்தியினருந்தலன்மெனிலொருபோதருந்திடலாகும் வெண்கல
த்திற், நிருத்தியவடிசினுகர்ந்திடல்தீதாமெண்ணெய்ப்பைந்தே னிவையரு
ந்தா, திருத்தலன்னாகுமம்மதிமுழுதுமிலைதனிலருந்துதலியல்பாம். (௬)

அன்னதோர்திங்களளவையும்புலால்நீத்தருளொடுமவுனமாயருந்திற்
பன்னிருமதியுமருந்திடாதொழிந்தபலனுறுமாங்கவையருந்தின்
மன்னியமீனாம்பலத்துறுபுழுவாய்வருபிறப்பதனில்வந்துதிப்பர்
கொன்னுனைவைவேலரசருமந்தமதியிலுள்ளுறைத்துணல்விரும்பார்.)

வெண்கலமதனில்நுறெய்பெய்தளிப்பின்வேதியர்க்கின்னமுதாட்டி
வெண்பதக்கோடுபொன்னினிதருளினெழிறிகழநீறுபூத்தொளிருங்
கண் கவர்வனப்பிற்பூசணிக்காய்நல்லுமுந்திவைகருணையின்வழங்கின்
வண்சிலைப்புருவவரம்பையர்கொம்மைவனமுலைதினைப்பவீற்றிருப்பார்()

கடவுளாலயத்துணறுறெய்பெய்தகளிக்கனைசுடர்விளக்கமாட்டினரச்
சுடர்புனைவிளக்கமனத்திருள்கடிந்ததுமறைவேதியர்க்களித்தேதார்
உடல்சினத்ததுகட்படர்மருப்பெருமையூர்ந்தவெம்மறவியூரடையார்
விடுசுடர்பரப்புஞானமெய்ச்சுடர்சேர்வெறுவெளியதனில்வீற்றிருப்பார்.

சிறந்தவிம்மதியிற்பொருந்தியவேகாதசியினிற்கண்படையுறாமல்
நிறைந்தவெய்விளக்கமேற்றியைம்புலனுறெறிபிறழாதுளத்தடக்கிக் [ர்
கறந்ததீம்பால்கொண்டிளமகிழ்ந்தாட்டிக்கடிமலர் தூயெனைத்தொழுவோ
நறுந்திரைபுரட்டும்பாற்கடலதனினை முகையுள்வீற்றிருப்பார். (௧௬)

பொருவருமாதியுகமுதலநான்குமாதிமாதவன்புகலணந்தன்
மருவியதிருமாதவனுயர்விந்துமாதவனெனும்பெயர்வழங்கு
மருமறைமுனிவ்வெம்முடையடியொனுமனச்செருக்கினுரைனைப்
பரவிடாதிகழ்ந்தோருலப்பிலாக்கொடியபாழ்நாகிடைக்குடியிருப்பார். ()

௬௬-வது-விந்துமாதவன்றோன்றிய அத்தியாயம்-முற்றிற்று.

ஆதிருவிருத்தம்-௧௫௫௫.



அறுபத்திரண்டாவது.

விந்துமாதவன் அக்கினிவிந்துவுக்குத்தீர்த்தமகிமை

யுரைத்த அத்தியாயம்.



பொருதினாப்பாதோ தகக்காயதனிற்பொருந்தியசங்கமேச்சுரனை யருளொடும்வழிபட்டாதிசேசவனென்றமர்ந்தனமவ்வுருமுதலாய் பெரிதுணர்வுடையோர்வழிபடுபிரயாகைமாதவனீறதாய்ப்பிறங்கு மிருபதின்மேலுமூன்றுமாதவனாய்திரவல்லுருவெடுத்திருப்பேம். (க)

வளமலிகக்காகேசவன்முதலாய்வங்கரிச்சந்திரகம்ப, மளவையும்மணிகள்னிகையெனவுரைப்பரவ்வுழியான்றவம்புரிய வுளமகிழ்ந்தீசனளப்பருஞ்செல்வமுதவினனந்தநற்றடமே தளவெண்மூரற்பேதையாய்ப்போந்தவுருவுசான்றுவெனச்சாற்றும்.()

மாதுளங்கனியொன்றிடக்கையிற்றாங்கிலவக்கையினுற்பலந்தரித்துத் தீதறவிளங்குமிருகாங்கூப்பித்திருதுதற்கண்ணெடும்வெள்ளைப் போதுலாங்கமலமுத்துவெண்ணேசுபுனைந்தியற்பன்னிருபருவப் பேதையாமணங்கைவழுத்தினரன்றோபிறவிவேறுத்திடும்பெரியோர்.()

அன்னநல்லுருவம்பொன்னினூலியற்றியருச்சனைபண்ணுரணங்கி னின்னருள்பூத்தமூலமந்திரமூன்றிலக்கமோதின்மலமொருவித் தன்னிலையுணர்ந்துபெறலருமுத்திசார்சுவர்சக்கரத்தடத்தில் [வார் முன்னர்யானமைத்தவிலிங்கபூசனைசெய்துறைந்துளோர்முத்தியிற்சேர்

மடல்வயிறுடையவண்டினந்துவைக்கும்வளமணிகள்னிகைத்தடத்தின் குடபுலமதனிலுளதுபாசுபதக்குண்டிரீர்த்தடமதிலாடிப் படவரவையிலசைத்துநின்றும்பசுபதிசனைப்பணிந்திடுவோ ரடைவதற்கரிதாய்விளங்குபாசுபதயோகத்தையெளிதினிலடைவார். (ஈ)

உரைத்ததன்வடபாலுருத்திரவாசமெனுந்தடமுளதகிற்படிந்தோர் திருத்தகவுலகில்விளங்குவர்முத்தித்தீர்த்தமொன்றாங்குளத்தனி லருத்தியினாடிமுத்திவானவனைப்பணிந்திடிவரும்பெறல்வீட்டி னிருத்திடுமதன்மேற்குள்ளதோர்தீர்த்தமதன்பெயரவிமுத்தமென்பார்.()

ஆங்கதன்புனலிற்படிந்தவிமுத்தவாதியைமலர்கீய்த்தொழுமுவோர் நீங்கருமின்பந்தயப்பரத்தலையினீடொளித்தாரகப்பெயரி னோங்குயர்தீர்த்தமுளதகின்மூழ்கியுவப்பொடுத்தாரகைக்கடவுள் பூங்கழல்வணங்கின்றாரகப்பிரமமறையினைப்புங்கவன்புகலும். (ஏ)

விந்துமா தவன் அக்கினிவிந்துவுக்குத்தீர்த்தமகிமைடாக யுரைத்த அத்தியாயம்.

அவ்வுழிக்கந்தவாவினொன் றுளதாலதன்புனலாடிவாட்டடங்கட், கொ
வ்வையங்கனீவாய்க்குறமகள்கொழுநற் றொழுதவர்கொடுந் துயர்ப்பிறவிப்
பவ்வம்விட்டொழிவர்துண்டிவாவினியினிற் படிந்தயர்துண்டியைங் கரன்
ந், நெய்வென்கமலச்சேவடிபணிவேர்சிரந்தையின் விழைந்தன பெறு
வார். (அ)

அன்னதன்நென்பால்விளங்குறுபவானிதீர்த்தமொன் றுளததின்மூழ்கி
ப், பொன்னிழுதொட்டிக்கிடந்தெனப்படர்ந்தபுரிசடைப்பவானியைவண
ங்கின், முன்னரும்பிறவிதொலையுமோர்ஞானவாவினொன் றுளததின்மூழ்
கி, மன்னுஞானேசற்பணிந்திடிவ்மரணகாலையில்ஞானம்வந்தடையும். (ஆ)

பொருகடல்குடித்துங் குடித்தெதிடுத்தும் புயல்கிடந்தறங்குதண்
சோலை, வினாவளந்தருநீர்க்கங்கைகுழ்காசிவின்னவனுறையுளின்நென்
பால், மருவியதெறிநீர்மாதவதீர்த்தமதுபடிந்தென்னையும்வணங்கி, னரு
ளின்வைகுண்டத்தினிதுவீற்றிருப்பரதன்பலனுரைக்குமாறரிதால். (க)

அத்தலைச்சிறந்தபிதாமகதீர்த்தமொன் றுளதலங்குநீராடிப்
பைத்தலைத்துத்திவாளரவணிந்தபிதாமகேசனைவழிபடுவோர்
முத்தியினடைவர்பகீரததீர்த்தமொன் றுளதாங்கதின்மூழ்கி
மைத்தவழ்மிடற்றுப்பகீரதக்கடவுட்பணிந்தவர்வானவராவார். (கக)

மறைமுழுதுணர்ந்தோர் பரவுமார்க்கண்ட தீர்த்தமொன் றுங்குளதத
னி, னிறைபுனலாடிக்கறைமிடற்றணிந்தமார்க்கண்டரிருமலன்றாளில், ந
றுமலர் தூவிவிழைவுடன்றொழுதவோர்நாகிளவெருமையேறுகைக்குந், தெ
றுகிளத்தறுகண்மறலிவெவ்வலையிற்சிமிழ்ப்புறதுலகில்வீற்றிருப்பார். (க)

இன்னகடவுட்டீர்த்தமுற்றுரைப்பிற்பலவுளவிவையெலாமோக்கி [ங்
மன்னியமணிகன்னிகைதனைத்தினமும் வணங்கும்வைகுண்டமாதவன்பூ
கன்னியம்படலைப்பசுந்துழாய்வீரமாதவன்காலமாதவன்மற்
றுன்னருந்தசாவுதாரமூர்த்திகளுங்காசியெங்கனுமினிதுறைவார். (கஉ)

நாரணைஞ்ஞாற்றுவர்கள்முப்பதின்மராமையினுருவுநண்ணினர்க
ளோரிருபதின்மர்மீனுருவமைந்தோருயர்ந்தகோபாலந்தாற்றெண்ம
சாருயிர்குறையாவருந்தவத்தமணராயினர்சிறந்தமுப்பதின்மர்
ஏர்பெறுபரசிராமர்நூற்றொருவிராமரோர் துளவணிபெருமான். (கச)

தீயுமிழ்குருகிறெட்டிலைச்சூலமேந்தியசுவகணமறுநா
றூயிரமிவர்கள்காசிமாநகரமனிக்குனமைப்படைக்கடவுள்
மாயவன்காவற்கணங்களுமறுநூறுயிரம்வான்பெருங்கதையும்
பாயிருப்பிழம்புபருகுவெஞ்சுடர்காஸ்நேமியுந்தாங்குபுபரிக்கும். (கடி)

களைகதிர்த்திகிரிக்கேசவன் முதலாய்க்கண்ணனீராவறுநான்கு, புனை துழாயலக்கல்மாதவருளராங்கவர்திறம்யாவோபுகல்வார், எனவெடுத்தியம்புக்காலையிலிறைவன்வரவுபார்த்திடமுனட்பிவிடுத்த, தனிநெடும்பிணைத்தொட்கொடுஞ்சிறைக்கலுமுன்போர்தடிபணிந்திவைசாற்றும். (கௌ)

ஆயிரக்கோடிபரிதிவான் பூத்ததாமெனவலர்கதிர்பரப்பி மீயுயரோற்றுக்கொடிமணிச்சுடரவிளங்கொளிவிமானமேற்பொலிந்து பாயிருவிசும்பினமரரோத்தெடுப்பப்பல்லியர் துவைத்திடவாதி நாயகன்வருதல்காண்டியென்றுரைப்படுகக்கிணைத்துயின்றோன். (கௌ)

கூஉ-வது-விந்துமாதவன் அக்கினிவிந்துவுக்குத்தீர்த்தமகிமையுனாத அத்தியாயம்-முற்றிற்று.

ஆ திருவிருத்தம்-கருஎஉ.

அறுபத்துமுன்றாவது.

விஸ்வநாதர்காசியையடைந்தஅத்தியாயம்.

நெய்முக்கம்முஞ்செம்முக்கத்திகிரிநீநிறவண்ணனின்றேத்த மைம்முகிலகடுகிழித்தெழுந்தோங்குமணிமதிர்காசிமாநகரிற் செம்மணிச்சுடிகைவாளராவசைத்தெய்வநாயகனைடந்திடலு மம்மவாங்குற்றசெய்திகளைத்துமறைகெனமுருகவேளறையும். (க)

இருநிலக்கடந்தவொருதனிமுளரியீர்துழாய்முருந்தனுமொருகோட்டருவிவீழ்ந்தென்னிறைகடாங்கவிழ்க்குமைங்கரக்கடவுளுமுவந்து பரிதியஞ்செல்வனருமறைக்கழுவன் கணங்களையோகினியிவர்பலரும் விரவினர்சூழமுரட்படைச்சூலவிண்ணவன்மன்னுழையெதிர்த்தார். (உ)

களிற்றுரிபோர்வையந்தணன்வருதல்காண்டொறுங்காண்டொறுந்தத்த, முளத்திடையுவகைமீக்கொளவணங்கிரிற்றலுமொருதனிக்கடவுள், தளிர்த்தபேரன்பினைங்கரன்மனைத்தழீஇயினனுச்சிமோந்திருப்பத், தெளித்தநான்மறையோன்வலத்துமாலிடத்துஞ்செம்மலையேத்தினிரிருந்தார்

மற்றுமாங்கிருந்தசிவகணமுதலவானவரியாரும்வெங்கதிர்கா, லொற்றையங்குழையோனினிநருட்கடைக்கேணுக்கமுற்றுவந்தனிரூப்ப, முற்றுணர்கேள்விமறைகொணன்முகத்துமுப்புரிநூலணிமுனிவன், கற்றையஞ்சுடிலத்தண்ணல்மென்மலர்ப்பூங்கழலிணைபணிந்திவைகழறும். (ச)

நெஞ்சகம்பெருவக்காமலர்கூட்பரிருமலனருண்முகநோக்கிக் கஞ்சமாமலரினரகவிற்றிருக்குமுனிவரன்கருணையங்கடலே

விஸ்வநாதர் காசியையடைந்த அத்தியாயம். உராக

வெஞ்சுடர்வடிவேல்விறற்றிவோதானன்விழுமியன்றவறிழைத்திலு
லஞ்சினனவன்றனரசுகோல்கோடவியற்றுருதாங்கிருந்தனனூல். (கி)

அடிகணும்மேவல்முடித்திடாத்தீமையகன்றிடப்பாம்பின்மேற்கிடந்த,
படிமுழுதேத்துமிலிகமொன்றமைத்துப்பழிச்சினனெனவுபகர்ந்து,
கடிகமழ்செய்யநறுமலர் தூவிவணங்கலுங்கறைமிடற்றெந்தை, யொடிவி
னின் பூசையுவந்தனம்வெருவாதுறைதியென்றருளொடுமுதைத்தான். (க)

எண்ணருங்கணங்களா தபன்முதலயா னாயுந்தனித்தனினோக்கிப் [மா
புண்ணொடுபழகிவெண்ணினந்தோய்ந்த பொருநிறற்கணிச்சியெம்பெரு
எண்ணலங்காசிரகரினிவிலிங்கமமைத்தினிதிருத்தலி னுவந்தே
முண்ணடுக்கெய்திவெருவென்றருளா லுதைத்துமாதவனையுமுவந்தான்
இன்னணிநுக்குமமைதியிலெவருமேத்துகோலோகம்விட்டிழிந்து
மன்னியசுனந்தைசுமனசைசுசீலசுரபிபத்தினையெனவயங்கும்
பன்னருஞ்சீர்த்தித்தேனுவோனாந்தம்புசூர் துதிம்பான் மழைபொழியா
பொன்மலர்களுலும்வாவினை த்தும்பொலிவுறப்பெருக்கியவன்றே. ()

ஆங்குநோக்கியிதன்பெயர்கபிலதீர்த்தமென்றழல்மழுப்படையோன்
நீங்கறவுரைப்பவின்னவராடித்தற்பணஞ்செய்தலுஞ்சிறப்பி
னோக்கியகருணையக்கினிச்சுவத்தர்பஞ்சதரொழிவினாச்சியபர்
பாங்குறுமரபிற்சோமிபொன்னும்பண்ணவர்பிதிர்க்கள்வந்தடைந்தார்.

பண்ணவர்பிதிர்க்கள்திங்கள்கண்ணிப்பரமனோக்கியிப்புனலின்ம
ண்ணியாமினர்தந்தொடருறுபிதிர்க்கள் வான்கதியதனிலெஞ்ஞான்று ந
ண்ணுதல்வேண்டிமெனவரங்கேட்பவளித்திடுமெல்வையினந்திவிண்ணு
யர்குமிக்கொடுஞ்சியந்தடந்தேதர்வினாவினிற்றபுசூர்ததென்றுதைத்தான்()

உலகெலாம்பூத்தவந்தியங்கடவுளொளிர்மணிமலர்க்கரந்தாங்க
மலர்செழுங்கமலப்பொகுட்டுறைபிரமன்வாசவன்சாமரையிரட்ட
வலகில்பல்கணங்கள்வணங்கியேத்தெடுப்பவந்தர துந்துமிமுழங்க [ன்
விலகொளிக்குமிக்கொடுஞ்சியந்தேரினெம்பிரான் வினாவினிவிவந்தா

ஓரொழுக்கோடியைங்கரர்கோடிவயிரவரொன்பதுகோடி.
சீர்கெழுமெண்டோணீலிகள்மயின்மேற்செல்லும்வேலுழவொண்கோடி.
யேர்பெறுமியக்கரொன்றாகக்கோடியிசைநவில்கின்னரர்கோடி.
கூர்நுதிப்பிறைப்பற்புயங்கமோர்மூன்றுகோடிதானவரிருகோடி. (கஉ)

முப்பதுகோடிமேலுமுக்கோடிவானவர்முனிவரொண்பான்மேல்
வைப்புறுமாறாயிரர்மனைவாழுமுனிவருமத்துணைவகுத்துச்
செப்புறுகணமோர்கோடிமேலிருபானாயிரர்திவவியாழவல்லோ
ரொப்பிலெண்பதியிரரறுபதியிரவர்வானுறைந்தகூந்தியோ. (கஉ)

ஏயநற்சேடியுறையும்விஞ்சையர்களிரண்டுநூறுயிரத்தொருபா
 னுயிரர்காமதேனு வெட்டிலக்கக்காருடமகளிராறிலக்க
 மீடியர்வரையெண்ணுயிரஞ்சிறந்தவான்பதிவிளம்புமுந்தாறு
 பாய்திடைக்கடலேழெண்டிசைக்கரியைம்பத்துமுவாயிரநதிகள். (கச)

யாவருஞ்சூழ்ந்துவணக்கினர் போதவென்னையாளுடையவெம்பெருமான்
 பாவடிக்களிற்றுபாய்கதிர்ச்செந்நெற்கழனியிற்பகட்டினவாவை
 தாவமுட்டுடக்கூன்சக்கினம்வெருவித்தடந்தொறுமலறிமுத்துயிர்க்குங்
 காவடுத்தோங்குகங்கைநீர்வேலிக்காசிமாநகரில்வந்தடைந்தான். (கடு)

இனையநற்காதைகேட்டுநர்நவின்றோரொழுதினோரினிதெனவியந்தோர்
 பனைவகிர்ந்தன்னபடர்மருப்பெருமைபூர்ந்திதன்பதியினின்புகாது
 கனைகடல்வயிறுகுழையமத்தெறிந்துகடவுளர்க்கின்னமுதீந்த
 புனைதுழாயலங்கற்பண்ணவன் காண்ப்பூங்கழல்நீயல்வீற்றிருப்பார். (க)

கூட-வனுவிஸ்வநாதர்காசியையடைந்தஅத்தியாயம்-முற்றிற்று.

ஆ திருவிருத்தம்-கடுஅஅ.

அறுபத்துநான்காவது.

விவ்வநாதர் முனிவனையளித்தஅத்தியாயம்.



கூந்தலம்பிடிசூழ்களிறுபாய்கழனிக்குரைபுனற்காசிமாநகர்விட்
 டேந்தெழிற்குமமந்தரத்தெய்துநாள்முதலிற்றைநாள்காறுங்
 கார்துமுத்தழல்செய்சைசிடமுனிவன்கருதரும்யோகினிலமர்ந்தா
 னுயந்தநாற்கேள்விறந்தியீண்டவனைத்தருதியென்றமலனாங்கறைந்தான். (க)

நந்தியாண்டெய்தியோகினிலுறங்குநான்மறைக்கிழவன்மெய்குளிர்ப்ப
 க்கொந்துலாங்கமலப்போதினிற்றடவிக்கொன்றையந்திதாடையலெம்பெ
 ருமான், வந்திடப்பணித்தானெனலுமம்முனிவன்வல்வீசைவளியின்வந்
 தெய்திசு, சந்தணிந்தோங்குதடமுலைக்கவுரிதன்னொடுமிறைவனைத்துதித்
 தான். (உ)

தாமரைத்தெரியனம்மறைக்கிழவன்நவத்தினைவியந்துரீவேட்ட
 காமருவரமின்றளிப்பலென்றெறிநீர்க்கங்கையந்தினாயலைபுரட்டுந்
 தேமலர்ச்சடையோனாரைப்பரின்கமலச்சேவடிப்போதிலெஞ்ஞான்று
 மேமுறுமிதயத்தும்பிநீங்காமலிருந்திடவேண்டிமென்றிசைத்தான். (ஈ)

இருள்புறந்தூர்க்குமிளரிலாததிங்குளீர்ஞ்சடையந்தணுவவந்து
 பொருவருந்தவத்தொயெற்றொழுதன்றிதுகர்கிலனெனுநெறிபூண்ட

விஸ்வநாதர்காசியின்சிறப்புமுனிவருக் உாடு
குரைத்த அத்தியாயம்.

பரிசினால்வேட்டவரமுனக்களித்தேமநமதுதாள்பணிந்துலகைத்த
மருவருமுத்திபெறுகுவையோகாசாரியனென்னவும்வாழ்தி. (ச)

ரின்னுடைப்பெயரார்போற்றுமிவ்விவிக்கநீடுகவருடமுன்றிதனை, மு
ன்னீனர்பணிந்தோர்யோகமெய்திடுவருலகெலாமுத்தியெய்துவதற் கன்
னரல்லிலிக்கத்துறைதும்யாமென்னவரம்பலவருந்தவற்களித்துக், கன்ன
ன்மென்றனையகுதலையீட்டுஞ்சொற்கவுரியோர்பங்கன்வீற்றிருந்தான். (ஊ)

சுச-வது-விஸ்வநாதர்முனிவனையளித்தஅத்தியாயம்-முற்றிற்று.

ஆதிருவிருத்தம்-கடுகூட.

அறுபத்தைந்தாவது.

விஸ்வநாதர்காசியின்சிறப்புமுனிவருக்குரைத்த
அத்தியாயம்.



எறிதிரைபுரட்டுபூம்புனலசியும்வரணையுமியைந்துழிமுதலாய்க்
கறைமிடறணிந்தசங்கமேச்சுரமீறாகியகடவுணற்றீர்த்தத்
துறையுனராகியருந்தவமியற்றியுணர்வரும்யோகினிலமர்ந்த
மறைபயில்வாழ்க்கைமுனிவரர்யாருமணிமிடற்றெந்தைபாலடைந்தார். ()

அருட்கடன்பூண்டவறுதொழிற்செல்வரடைதலுமவர்முகநோக்கிப் [ண்
பொருப்புவிற்றுகனித்தபுரிசடைப்பெருமானினிதினினருந்தவம்புரிந்தீ
டிருத்திரோவெனலும்வானவர்மகுடகோடிகுகிறைஞ்சிடுபொலந்தாட்
டிருத்தகுமலஞ்சென்னியிற்றூட்டிச்சிந்தைரைந்தேத்தினர்புகல்வார். ()

வேத்தராமகுடத்துச்சியிற்பரிக்கும்விரிகடல்மாநிலமுழுது
மேத்துரல்வளங்கூர்காசிமாநகரினுண்டுகொறிவளிபுடைப்பச்
சேர்த்துளார்மேற்சென்றுறினுமுவிலைவேற்செல்வராயுறைவரிந்நகரி
னீத்திடாதுறைவார்க்கின்பமேயலதுரிகழ்வதொன்றுளதுகொலென்றார். (

திக்கரும்பெருத்திறுங்குதேனிரூலிற்சினைவராற்கன்றுபாய்ந்துமுக்கும்
பூக்கிர்க்கழனிவிளிம்புடித்தேதாங்குபூம்புனற்காசிமாநகரி
னீக்கருமன்புற்றருந்தவமாற்றிரீவிரிக்கிருத்தலால்வேட்ட [ண்
யாங்கடிதளித்துமெனரிலாக்கொழிக்கு மிளமதிக்கண்ணியோனிகைத்தா

பண்ணுலாக்கிவிபங்கவூன்பொதிந்தபழிபடும்பாக்கைபோமளவு, மண்
ணலங்காசியுறைந்திடல்வேண்டிமன்றியும்பாங்களீண்டமைத்த, வொண்

ணிறவிலிங்கத்துறைந்திடல்வேண்டுமெனவிருகரக்குவித்திறைஞ்சி, யெண்ணுறுதவத்துமறைபயில்முனிவர்யாவருந்தனித்தனியிசைத்தார். (௫)

தீயுமிழ்தறுகட்படவரவசைத்தசெம்மலுமுவந்தொருபதினெண்ணையிரத்தறுநூற்றெண்பதின்மேலுமைந்துடையந்தணர்தமக்குப்பாயிருவிசம்பினமரருமறியாப்பதத்தொடுமெவ்வரமளித்துமீயுயர்குடுமியிமயமீன்றெடுத்தவிளங்கிழைதன்னெடுமறைந்தான். (௬)

வருபெருந்தவத்துநான்மறைக்கிழுவர்யாவருமுளமகிழ்கூர, வருளொடுமமைத்தவிலிங்கபூசனை செய்தன்பொடுமினிதுவீற்றிருந்தார், பொருவிலிக்காதையுரைத்துளோர்கேட்டோரெழுதினோருளமகிழ்பூத்தோர், விரிகடலுலகமுழுவதுமேத்தவெளிதினில்வீடுபெற்றுறைவார். (௭)

௬௫-வது-விஸ்வநாதர்காசியின்சிறப்புமுனிவருக்குரைத்த

அத்தியாம்-முற்றிற்று.

ஆட திருவிருத்தம்-௧௬00.

அறுபத்தாறாவது.

பராசரவிலிங்கமுதலானவிலிங்கத்தின்
கதையுரைத்தஅத்தியாயம்.

பிருகுநாரணர்மார்க்கண்டர்மாண்டவியர்பராசரர்பெருந்தவமதங்கரருணர்காபாலிருந்துவர்குலால்காலவர்வச்சாரீதர்பொருவிலம்முனிவர்முதலியோரமைத்தவிலிங்கமையாயிரம்புடைசூழ்மருமலரிதழிபுனைந்தசேட்டேசன்கதையினைக்கேளெனவழங்கும். (௧)

வேறு.

மைம்மலர்க்கூந்தறுழுவால்வளைவாய்விட்டார்ப்பவம்மவோமருங்குனோமென்றடிச்சிலம்பலறியேங்கப்பொம்மல்வெம்முலையிற்றழந்தறுண்டுகிற்போர்வைசோரவெம்மையாளுடையவன்னையெழில்செய்பந்தாடினாளே. (௨)

கந்துகம்புடைத்தமுத்திக்கரும்பினைவியந்துநோக்கிச்சிந்தைமாழாந்துதியிசுளனுற்பலனென்றோதும் வெந்திறலசரர்நெஞ்சின்விழைவினாலுருவமாறியெந்தைதன்கணங்கள்போவலிறைவிமுன்னெய்தினாரே. (௩)

ஆங்கவர்போந்தமாயமறிந்திளநிலவுகாலும்
பூங்கதிர்த்திங்கள்வேணிப்புங்கவன்கண்ணிற்காட்டத்

**பராசரவிலிங்கமுதலானவிலிங்கத்தின் உரள
கதையுரைத்த அத்தியாயம்.**

திக்குறுமசுரராவிசென்றிடவாசந்தாழ்ந்த
கோக்கிளமுலையாள்செங்கைப்பந்தினுலெறிந்துகொன்றாள் (ச)

வெந்திறலசுரராவிவிட்டியபொன்னம்பந்து
கந்துகேச்சுரனென்றேறுதுமிலிங்கமாகியதிக்காதை
சிந்தையினுணர்ந்தோர்கேட்டோர்பலக்கடல்சேராரொன்னி
லுந்தரல்வீலிங்கக்கண்டோர்பேற்றினையறையொணாதால். (ரு)

அவ்வழிபிசுழந்தகாதையொன்றுளதறைவல்கேட்டி
கெவ்வகுபிரகலாதன்மாமன்வெஞ்சினவுவையே
லெவ்வமிலோசைபோயதுந் துமிநிருதனென்போ
னவ்வியமவித்தெஞ்சுத்தமரருக்கமரினற்றான். (சு)

விண்ணவர்வலியுஞ்சீரும்வினாவதெவ்வாறென்றுள்ளத்
தெண்ணினனுகிராளுமெரியினையூட்டியுண்ணு
மண்ணுறைதேவர் தம்மால்வந்ததம்மறையோர்ச்செற்றால்
நண்ணருமாற்றலெல்லாநடந்திடுமென்னவோரந்தான். (எ)

மாசறுதவத்தின்மிக்கமறைபயில்முனிவர்யாரு
மாசினிவருக்கைபோழ்த்துகவிழ்தலையரம்பைசெற்றுப்
பாசிலைப்பதுமத்தேதாட்டிந்பகட்டிளவானை துஞ்சங்
காசியினுறைவோரொன்னத்தன்னுருக்கரந்துபுக்கான். (அ)

நீரிடைக்கரந்துவேதமுனிவரைக்கொல்லுநீலக்
கார்தவழ்காவினெய்திக்கண்ணுறுமவரைக்காயு
மூர்வயினதிதிபோலவுறைந்தவருயிரையுண்ணும்
போர்கெழுதறுகட்சியப்போத்தெனத்தகையநீரான். (க)

இன்னணந்திரியுநாளிற்சிவநிசியெய்தலோடும்
பொன்னவிற்குக்கைவேணிப்புனிதனைப்போற்றல்செய்யும்
பன்னருமறையோர்முன்னர்ப்பாய்சினக்குருதிப்பேழ்வாய்க்
கொன்னுனையெயிற்றவெங்கட்கோளரியென்னச்சென்றான். (கஊ)

கொல்லியவெதிரந்தகூற்றிற்குறுகியவசுரோற்றை
யெல்லொளியிலிங்கநாப்பணீர்ஞ்சடையெண்டோள்முக்கட்
டொல்லைமாமறையோன்றேறுன்றிச்சுடர்மணிக்கரங்கடம்மால்
மல்லலத்தடந்தோள்பற்றியாருயிர்மாய்த்திட்டானே. (கக)

அறுதொழில்முனிவர்யாருமடல்கெழுமவுணற்செற்ற
பிறைமுடிப்பெருமானுள்ளின்பெய்மலர்மாரிசிந்தி

யிறைவவிண்டுறைதல்வேண்டுமென்ன லுமதற்குநேர்ந்தான்
கறையன்ற்புயங்கம்வீக்குகளைகழற்புனிதன்றானே.

(கஉ)

அன்றுதொட்டுலகஞ்சேட்டேச்சுரன்றனையன்பினேடு
மின்றிகழெயிற்றுப்பேழ்வாய்வியாக்கினோச்சுரனென்றேறுது
மென்றவிக்காதகேட்டோர்பயின் றுளாரொவரும்வான்றேயு
பொன்றிகழ்குமிச்செம்பொற்பொருப்பில்வீற்றிருப்பரவ்றே.

(கங)

கக-வது-பராசரவிலிங்கமுகலானவிலிங்கத்தின்கதையுரைத்த
அத்தியாயம்-முற்றிற்று.

ஆ திருவிருத்தம்-கக-கங.

அறுபத்தேழாவது.

சயிலேசன்முதலானவிலிங்கத்தின்கதையுரைத்த
அத்தியாயம்.

— ௩ —

கரும்பனமொழியாள்பங்கிற்கடவுள்சேட்டேசன்றென்பா
லரம்பையர்போற்றும்லிங்கமொன்றுளததனின்பாங்கர்ப்
பெரும்புளவ்வாய்வியொன்றுண்டதனிடைப்படியப்பெற்றேர்
விரும்பியயாவுமெய்திவீடுலகடைவரன்றே.

(க)

வாசுகீச்சுரன்கபாலிவயிரவன்பிதாமகேசன்
ஏசில்காற்கோடகேசனிடபேசன்கவுமாரீச
னாகில்கங்காதரேசன்கந்தருவேசனாதி
யோசைபோமிலிங்கமாங்குப்பற்பலவுண்டுமாதோ.

(உ)

மண்டுதீம்புனலறாதவரணையங்காயில்லைவிகி
கொண்டல்கண்படுக்குஞ்சோலைக்குளிர் புனற்காசிதன்னை
முண்டனங்குண்டனேசமெனுமிரண்டிலிங்கமுற்று
மண்டலோத்தெடுப்பநாளுமருள்புரிந்தளிக்குமன்றே.

(ங)

அத்தலைநிகழ்ந்தகாதையொன்றுளதறைவல்கெண்மோ
மைத்திருநேஞ்சாரல்வான்றொடுகுடுமிநெற்றி
வித்தகவிமயவேந்தைவேட்கைமீதுரநோக்கித்
தத்தரிநெடுங்கட்செவ்வாய்புழுகிழ்முலைமேனைசாற்றும்.

(ச)

ஓட்டினிலையமெற்றுண்டீர்பெயரின்றியீமக்
காட்டிடவைநீந்துசாம்பரணிந்துவெங்கரித்தோல்போர்த்த
நாட்டமூன்றுடையபித்தற்களித்தநகங்ககெசெய்தி
கேட்டிலமெங்கணெள்ளுணர்ந்ததுகிளத்துகென்றான்.

(ஊ)

சுயிலேசவிலிங்கத்தின் கதையுரைத்த அத்தியாயம். உரக

சேட்டிளம்பரிதியென்னச்செழுமணிக்குப்பைசெம்பொன்
மோட்டிளங்குரும்பையென்ன முகிண்முலைமகளிர்வெள்ள
மூட்டரக்குண்டபொற்றுசுலப்பிலகொண்டுதெண்ணீர்
வாட்டமில்வரணைசார்ந்தான்வளங்கெழுமிமயவேந்தே.

(சு)

கன்னியம்புரிசைசூழ்ந்தகாசியிலிறந்துளோர்கள்
பொன்னவிற்கடுக்கைவேணிபுனைந்திளமறிமானேந்தி
யின்னமுதுசூக்குந் தாயவிளநிலாக்கண்ணிவேயந்து
மின்னவிர்விமானமீதுமிடைந்தனர்போகக்கண்டான்.

(சு)

ஊடலிற்பிரித்தவோர்காழ்முத்தமுமுயிராயன்றூர்
கூடலிற்பரிந்துசுந் துங்குஞ்சுச்சுடர்மணியுந் தூற்றி
நீடொளிபரப்புவானமீனெனநிலவுகான்று
சேடமைமறுசூதோறுங்கிடப்பனதெரியக்கண்டான்.

(சு)

நறைமலர்த்தருக்களெல்லாங்கற்பகநதியிடை
வுறைதருமடவார்யாருமுருப்பசிமுதலாமாதர்
சிறைபடுபுனல்களெல்லாங்கக்கைநீர்க்கிமுமுன்றிற்
கறவைகள்யாவுந்தேனுவுவளவுளங்களிப்பக்கண்டான்.

(சு)

சிறந்தொளிர்குடிகளியாவுஞ்சிவகணமாவிரீங்கி
யிறந்துளோர்திங்கள்வேணியெம்பிரானுருவுகொள்வர்
மறந்துமிந்நகர்க்குவேதனெப்புமைவகுக்குமேயென்
றறங்கிடந்தொழுசுசுந்தையலமரநோக்கிரின்றான்.

(சு)

பாவடிப்பருமயானைப்பகட்டெழின்மார்பன்முன்னர்
மாவடுநோக்கிப்பங்கன்வளநகர்க்கங்கையாடிக்
காவடிகொணர்வோன்றன்னைக்கண்ணிணைகளிப்பநோக்கி
யோவறுதவத்தோயிந்நாட்டரசெவனுரைத்தியென்றான்.

(சு)

ஆமைவருமுலகமெல்லாமமைத்தளித்தழிக்குமேலோ
னிமயமென்கொடியினோடுமீண்டரசமைக்குஞ்செய்தி
கமையுடையிமயவேந்தகருதிலேபோலுமென்னத்
தமசுவெண்டிரையினோக்குமுலகையங்கடலுட்டாழ்ந்தான்.

(சு)

பன்னகப்பள்ளிமேயபாற்கடல்துயின்றினோற்கு
மன்னமூர்ந்தவற்குமற்றையமரர்க்குமறியொதை
முன்னவனுகியங்கண்முழுதுலகளிக்குமூர்த்திக்
கென்னையாமளிப்பதென்னநானொடுமுள்ளத்தெண்ணி.

(சு)

ரிதியறைதிறந்ததென்னநெடுநிலைமாடமோங்கி
மதிவடிம்பிடறுங்காசிமாநகர்தன்னிலவெய்யோன்

புதையிருட்குப்பைசீத்துப்புக்குமுனிப்பொருளிணிலோர்
சுதைவறுகடவுட்பைம்பொற்சினகரமியற்றுக்கென்றான். (க௪)

இலைத்தொழில்பூண்செய்திண்டோளிமயவேந்துரைக்குமாற்றம்
தலைக்கொடுகடவுட்டச்சணியற்றியகோயில்தன்னில்
நிலைத்தலைவிளங்குபாவசயிலமென்றிசையினீங்கா
துலப்பறுதிருவின்மிக்கவிவிக்கமொன்றமைத்துவப்பால். (க௫)

மங்குல்வாய்துடைக்குஞ்சோதிமண்டபமொன்றுதூய
திங்கள்வெண்மணியிற்செய்துதன்பெயரதனிற்றீட்டி
யங்கதிடொழுதல்முன்னர்பஞ்சமாநதத்தினாடித்
தங்கியகோயில்முன்னர்மணியெலாங்குவித்துத்தாழா. (க௬)

துளிமுகில்கடல்வாய்கொண்டிருலுளைந்தலறுஞ்சாரற்
குளிர்வனிதூக்குஞ்செம்பொற்குமீமிதாழிமயவேந்த
னிளநிலாக்கொழிக்குந்திங்கள்ரஞ்சடைப்பெருமான்பங்கில்
வளரிளமுலையைின்றமன்னவன்போயினினே. (க௭)

எண்டிசைப்பரப்புமேயவிருண்முகங்கிழிக்கும்வெய்யோன்
கண்டியிலெழுப்பத்தோன்றுங்காலையிலிமயவேந்த
னண்டரும்வியப்பச்செய்தவாலயநோக்கிக்குண்டன்
முண்டனென்போர்செங்கைமுகிழ்த்தனரிறைஞ்சிப்போனார். (க௮)

பாட்டளிதுவைப்பவிண்டுபருமுகைவெடித்தமன்றம்
சேட்டிளங்கொன்றையோடுதிங்களங்கண்ணிலேயந்த
நாட்டமுன்றுடையபெம்மான்வரணைமாநதியின்வெய்யோ
னோட்டறநிலவந்தசெம்பொற்சினகரம்புதிதொன்றுண்டால். (க௯)

யாதெனவறிதேற்றேமென்றுபூந்துணர்மந்தாரப்
போதரித்தொழுசூர்த்தப்பொருதிரைக்கங்கைகுழு
மேதகுகாசிகாப்போர்மேருவிற்குனித்தமேலோன்
பாதமென்கமலஞ்சென்னிசூட்டினர்பணிந்துசொன்னார். (௨௦)

மூதுலகளைத்தந்தானமுன்னவனறியான்போன்று
மாதொடுவீவைவினெய்திவான்றொடுகுடிமிநெற்றி
மீதுயர்பசும்பொற்றிண்டோளிநிதிழிந்திமயவேந்தன்
கோதறவினிதுசெய்தமணிமதிற்கோயில்புக்கான். (௨௧)

புகுதலுநிலவுதிங்கள்மணியினுலமைத்தபொற்பார்
திகழொளியிலிங்கநோக்கிச்சிதாரரிமழைக்கட்குந்தன்
முகிண்முலையமைத்தாரயாமொழிகெனவதனிற்றீட்டு
நிகரில்வாசகத்தைச்சுட்டிநின்னுடைத்தாழையென்றான். (௨௨)

இரத்தினேசன்கதையுரைத்த அத்தியாயம் . உரக

என்ன லுமகிழ்ச்சிபொங்கியிறைவனீங்கிருத்தியார்க்கு
முன்னரிதாயமுத்தியளித்தநாமென்னமுன்னேன்
அன்னநல்லிலீங்கந்தன்னிலமர்ந்தனனியம்புகாதை
தன்னையார்பயின்றீரூர்கேட்டோர்யாவருமுத்திசார்வார்.

(உஉ)

கௌ-வ து-சயிலேசவிஸங்கத்தின்கதையுரைத்த அத்தியாயம்முற்றிற்று.

ஆ திருவிருத்தம் கடுகடு.

அறுபத்தெட்டாவது.

இரத்தினேசன்கதையுரைத்த அத்தியாயம்.

—*—*—*—*—*—

வார்மதுதுளிக்குங்கொன்றைமலர்புனையிரத்தினேசன்
சீர்கெழுகாதைதன்னைத்தெளிவுறப்புகல்வென்னக்
கார்வயிறுடையநீண்டவரைபகக்கதிர்வேல்வொட்ட
போர்கெழுமுரன்கும்பமுனிமகிழ்ப்புப்பச்சொல்வான்.

(க)

பணவரவசைத்தவேணிப்பரமனையுமையானோக்கி
மணியினுலமைத்தவின்னவிலிங்கத்தின்வரலாமெல்லார்
துணிவுறவுரைத்தியென்னத்தொழுதலுமியம்பலுற்றான்
பிணியுறுக்கவிழ்ந்துதீந்தேன்பெய்மலர்க்கொன்றையோனே.

(உ)

கடைக்குழையெறிந்துமீண்டுகயலெனமிளிரும்வேற்கண்
மடக்கொழிநிளக்குறுந்தைவழங்குவான்கொணர்ந்தசெங்கேழ்ச்
சுடர்க்கதிர்மணிகளியாவுமிவ்வுழிச்சொரிந்தானன்னோன்
றடுப்பருந்தவத்தாலீண்டோரில்கமாய்ச்சமைந்ததாமால்.

(ஊ)

உன்னுடைத்தந்தையுத்தபொன்னினாலுலகமீன்றோ
யின்னநல்லிலிங்கம்வைகச்சினகரமியற்றுக்கென்ன
வன்னைதன்னருட்கேணக்கமடைந்துயர்தெய்வத்தச்சன்
பொன்னவிரகுமிநெற்றிச்சினகரம்புனைந்தானன்றே

(ச)

கன்னலீற்கனிந்ததிஞ்சொற்கண்ணியிவ்விலிங்கநோக்கில்
முன்னரோயுளதாமுந்தைதருமணிமொய்த்தவாற்றா
லன்னநன்மணியினுமடைந்ததித்தலைரிகழ்ந்த
பன்னருங்காதையொன்றுகேளென்பகரலுற்றான்.

(ஈ)

கவின் குழைத்தெழுதுமேனிக்கலாவதியெனுமோர்கூத்தி
பவங்கெடவளிக்கும்ரத்தினேசரன்முனம்பரிவினோடு
முவந்துளங்களிப்பதாயசிவநிசியுற்றகாலேச்
சிவந்தழமலர்களோவச்சீர்வழாதாடினோ,

(க)

சிவரிசிதன்னிலெம்முனாடியதிநத்தால்மற்றப்
பவமதுதனிவிரத்தினுவல்லியாம்பழிப்பில்பேராய்க்
கவிரிதழ்முத்தமுரற்கலாவதியென்னுங்கூத்தி
நவையில்கந்தருவவேந்தனன்மகளாயினுளே. (எ)

ஆயதினரிவைநல்லவணிகளர்நரம்புவிக்குந்
தூயமென்றிவவுநல்யாழ்விஞ்சையின் ஹறைகள்போகி
மீயுயர்விசம்புமண்ணும்வனப்பினைவியந்துபோற்றச்
சேயரிநெடுங்கட்செவ்வாய்த்திருந்திழைவளருநாளில். (அ)

தாமரைத்தடங்கட்செவ்வாய்ச்சந்திரலேகைதீஞ்சொற்
றேமலரனங்கலேகைசித்திரலேகையென்னுங்
காமர்தோழியர்களோடுங்கலைமகள்பாதம்போற்றி
நாமநல்விஞ்சையாவுந்நலனுறவுணர்ந்தாளன்றே. (க)

பொற்பினுக்கிணைமற்றில்லாப்பொம்மல்வெம்முலையி னுடன்
முற்பவத்துணர்வுதோன்றத்தோழியர்மூவரோடு
மற்பினிற்றினமுங்காசியடைந்தெமைவழிபட்டல்லால்
விற்கொடும்புருவவாட்கண்விளங்கிழைதுகர்தல்செய்யாள் (க0)

இன்னனஞ்செல்லுநாளோர்கங்குலினெறிவேலுண்கட்
பொன்னவிற்கோதைபாடவுளமகிழ்பூத்துநின்பேர்
மன்னவனொருவனின்னைக்கனவினில்மணக்குமன்னே
னுன்னுடைக்கொழுநொமென்றொருவரமளித்திட்டேமால். (கக)

அவ்வரம்பெற்றதன்மைதோழியர்க்கிசைப்பவன்றே
வெவ்வியில்தவத்துப்பெற்றாயிவ்வரமென்னவோதிக்
கொவ்வவவாய்முகிழ்மென்கொங்கைக்கொழுமணிவல்லியோடு
தெய்வநாண்மலர்க்கொம்பன்னூர்தம்முழைச்சேர்த்தாரன்றே. (கஉ)

ஆயிரங்கதிர்கள்வீசியலைகடன்முகட்டிற்றேறன்றிப்
பாயிருப்பிழம்புசீக்கும்விரிகதிர்ப்பரிதிவேந்தன்
மீயுயர்குடபால்வெற்பின்வீழ்தலும்வேலைசூழ்ந்த
மாயிருநூலமுண்ணவந்ததுமலைக்கூற்றம். (கட)

பானிலாச்சொரியுமந்தன்பச்சிளங்குழவித்திங்கள்
வானுலாய்த்திரிதனோக்கிக்காதல்மீதூரமாழ்கி
வேனிலான்பகழிபாயமெல்லணப்புறத்துவீழ்ந்து
கானுலாமலர்மென்கூந்தற்கண்படைபொருந்தினுளே. (கச)

சூழ்சுடர்க்கற்றைகாலுந்துளங்கொளியிரத்தினசூடன்
காழிருட்கங்குன்மேயகனவினிழகுவாய்ந்த

இரத்தினேசன்கதையுரைத்த அத்தியாயம். உாடு ௩

பாழியந்தடந்தோள்வெற்பிற்பிணைமுலைஞெழுங்கப்பல்லி
யாழினோர்புணர்ப்பினின்பக்கடலகத்தமுந்தினுளே (௧௫)

கனவெனக்கருதாதின் பக்கடலிடைத்தினைத்தூராணி
நனவெனவிழித்தலோடும்நல்லிருட்பிழம்புநீங்கிப்
பனியிருவிசம்பிற்செங்கேழ்ப்பரிதியஞ்செல்வன்றேன்றப்
புனைசெய்மேகலையாள்காமம்பொறுக்கலாள்புழுங்கினைந்தாள். (௧௬)

வேறு.

தோளாமணியனையதூமுறுவற்செங்கனிவாய்த்
தாளார்ஊமலமலர்த்தாக்கணங்குகண்டகனாக்
கேளாமவர் பாற்கிளப்பதற்குநாணிமிக
வாளாவவரோடுங்காசுநகர்வந்தடைந்தாள். (௧௭)

திங்கள்வடிம்பிடறுதெய்வச்சினகரத்தின்
மங்கையர்சென்றெய்திமணியீசன்றாள்போற்றிக்
கங்கைநதிக்கையிற்கார்வண்டிசைபாடிக்க்
கொங்குலவும்பூந்தேறல்கூட்டுண்ணுங்காவடைந்தார். (௧௮)

திங்கள்மணியின்விளிம்படுத்ததீரத்துக்
கொங்குலவுவாவினிடைக்கூந்தற்பிடியாட
வெங்கட்கடாங்கவிழ்க்கும்வேழம்புழைக்கரத்தாற்
கங்கைப்புனல்வாரியாட்டுவதுகண்ணுற்றாள். (௧௯)

கண்டாள்நெருநன்கனவுதனைநினைந்தாள்
விண்டாளுள்ளாவிவெதும்பினுள்வெய்துயிர்த்தாள்
வண்டார்முழல்சோரவாட்டடங்கண்ணீர்வாரத்
தண்டாதுதூற்றுந்தளிர்ணமேற்சாம்பினுள். (௨௦)

கள்ளநோய்செய்யுங்கருந்தடங்கட்காரிகைத
னுள்ளநோய்தேராருறுதுயாமென்கொலென
வள்ளவாய்த்தாமனாயின்மாமயிலைத்தோழியர்கள்
மெள்ளவேதாங்கிவிழிகலுழந்தீதோதுவார். (௨௧)

ஐயோகமலத்தணங்கன்னாய்நிற்பிரிந்து
முய்வோமெனவோகிடந்தாயெனவோகிக்
கையோடுகைநெரித்துக்காவிநெடுங்கண்ணீர்கள்
மையோடொழுகவயிறலைத்துமாழ்கினார். (௨௨)

தென்னம்பொதியிற்செழுஞ்சந்தனத்தேய்வை
யின்னிளம்பூந்தென்றலிழுகமேற்பூசுதலுந்

தன்னை மறந்து தழல்போல வெய்துயிர்க்குக்
கன்னிமுலைமேற்கண் ள்பிழிந்தாலொத்த தேக. (௨௩)

ஆறணிந்த சென்னியமலன் றன்னைத்தொழுத
பேறிதுவோவென்று பெருந்தடங்கணீர்வார
நீறுபுனைந்தநீமலன்றனையாட்டு
தேறுகுளிர்வாசநுந்துணைணீர்தெளித்திட்டார் (௨௪)

தெய்வநுந்துணைணீர்ச்சிறுதுவிலைமேற்படலு
மையொழுதுவேற்கண்மதர்நீங்குவார்காந்தட்
கையின் முகவேர் துடைத்துக்கையற்றுநாணிநொடுந்
தொய்யின்முலைமுடித்துயிலெழுந்தாள்போலெழுந்தாள். (௨௫)

மின்னேர்மருங்குல்வினைந்ததுயர்க்கடப்பா
டென்னேமறையாதியம்புகெனவிரப்பத்
தன்னேரிலாததளிரியல்நாண்மீதூரப்
புன்மூரல்கோட்டிக்கனவின் றிறம்புகல்வாள். (௨௬)

கங்குலிடையின்பாற்கனவிற்கலக்குமவன்
கொங்குண்குழலாய்கொழுநனினக்காருமெனத்
திங்கள்மவுலியுதைத்ததிமினைந்து
தங்குமலர்ப்பூவணைமேற்சாய்த்துதுயில்கூர்ந்தேன். (௨௭)

பூங்கணைவேளன்னொருவன்பொதியுவிழ்ந்து
தேக்கமழும்வாசமலர்ச்சேக்கைதனில்வந்தெய்திப்
பாங்கிமீனொன்றோள்நலனுண்டிபையவே
நீங்கினுன்போலேயென்னெஞ்சுபுகுக்கொளித்தான். (௨௮)

மின்னேரிடையீர்நனவென்றுகண்விழித்தேன்
என்னையகனையெனதுயிசைக்கண்மணியைப்
பொன்றாரமளிப்புறந்தேடிக்காணாமற்
கொன்னேதளர்ந்துகொடுந்துயரங்கூர்ந்தனனூல். (௨௯)

சந்தாடுகொம்மைத்தடமுலையீர்கூரிருள்வாய்
வந்தாவிசூட்டுண்டமாலயானைச்சேவகன்றன்
செந்தாமலாயாள் தினைக்குமணிமாற்ப
மந்தோயானின்னுமணையப்பெறுவேணே. (௩௦)

எண்ணர்க்கடந்தவெறுழுவலிப்பொற்றிண்டோருந்
தண்ணார்மதிமுகமும்வாளாவொருதமிய
னுண்ணீர்மைகொண்டவொளிர் தரளவாண்கையுங்
கண்ணாவிண்ணமுய்யுண்காணப்பெறுவேணே. (௩௧)

இரத்தினேசன்கதையுரைத்தஅத்தியாயம்.௨௮௦௫

நந்தாவிளக்கனையநன்னுதலீரித்தாயரந்
தந்தாவின்கொண்டவருணைக்கந்தான்கிடக்கக்
கந்தாடுகோபக்கடாயானைமன்னவன்ற
னந்தாரகலமறக்கவறியேனல். (௩௨)

உள்ளங்கவர்ந்தென்னுளத்தூடுபுக்கொளித்த
கள்வன்றனையெனக்குக்காட்டாதொழிவீரோல்
துள்ளுங்கயல்போற்றுணைவிழியீரிவ்வுலக
மெள்ளும்படியானிறந்துபாடெய்துலனல். (௩௩)

எவ்வுலகத்துள்ளானெனினுமிமைப்பளவிற்
செவ்விமதிமுகத்துச்செம்மல்தனைக்காட்டீரோல்
நவ்விவிழியீர்நடக்குமெனதாவினென
மெய்வெதும்பிமாழ்கிவிளிகுற்றூள்போல்விழுந்தாள். (௩௪)

வேறு-

சந்திரலேகையென்றுநாக்குந்தையலு
மந்தமில்வனப்புடையனங்கலேகையுஞ்
செந்திருநிகரெழிற்சித்திரலேகையு
முயந்திவள்பிழைக்குமாறுள்ளத்தென்னினார். (௩௫)

வனையுமுன்னுலகினுள்மன்னர்யாராயும்
புனையுமென்படத்திடையெழுதிக்காட்டினுள்
கனவிடைவந்துயிர்கவர்ந்துபோயினு
னினையென்றியம்புமென்றெழுதல்மேயினார். (௩௬)

இந்திரன்முதலியவமரர்யாராயும்
புந்தியாற்படமிசைப்பொறித்துக்காட்டினுள்
மந்தரவரையெனவளர்ந்துவீங்கிய
சந்தணிபூண்முலைச்சந்திரலேகையே. (௩௭)

மலர்தலையுலகுறைமன்னர்யாராயு
மிலகொளிப்படத்திடையெழுதிக்காட்டினுள்
விலகிவில்லுமிழ்வுடமணிந்துவீங்கிய
வலர்முலைத்திருதுதலனங்கலேகையே. (௩௮)

அவிரொளிப்பாதலத்தரசர்யாராயு
மிவர்வுறப்படத்திடையெழுதிக்காட்டினுள்
கவிரிதழ்ப்பணைமுலைக்காமர்டுவல்விழித்
திவவுயாழ்மருட்டுகொற்சித்திரலேகையே (௩௯)

பழுதறுசந்திரலேகைபண்பினு
 லெழுதியபடத்திடையமர்யாயுந்
 தொழுதனள்மனநிலைதுணிந்திலாளென
 வழுதனனாயிற்ற்தனளன்றியென்செய்வாள். (௪௦)

அண்ணலம்பொலங்கொடியனங்கலேகைதா
 னுண்ணிதிற்தீட்டியபடத்தைநோக்கினுள்
 மண்ணுறைவேந்தொன்றறிவுமாழ்க்கினு
 ளெண்ணம்பேறுற்றபிவ்னியைதல்யாவதே. (௪௧)

தீதறுசித்திரலேகைதீட்டிய
 பாதலத்துறைதருபாந்தள்வேந்தரு
 ளேதமிழகுடையிரத்தினகுடனைக்
 காதலால்விழிமலர்களிப்பநோக்கினுள். (௪௨)

அருத்தியிற்கண்ணினுலனங்கலேகைக்குக்
 திருத்தகுபூண்முலைச்சித்திரலேகைதான்
 வரைத்தவிப்படத்திடையென்னன்மேலிவள்
 கருத்தெனச்சந்திரலேகைகாட்டினுள். (௪௩)

மாணிழைமனநிலையுணரமங்கையர்
 காண்வருபடத்தினைக்கையினீக்கலும்
 வேணவாவொடுமுளம்விரகமீக்கொள
 நாணிள்ளமுனிந்தனள்நகைத்துமாழ்க்கினுள். (௪௪)

கனவிடைக்கண்டவன்வடிவங்கண்டியா
 மினையென்றறிவுறவியற்றுந்தெய்வமே
 வனைகுழல்நின்னிடைக்கூட்டுமையலால்
 நனைவழியேலெனநிகழ்த்தினாரே. (௪௫)

வேறு.

இன்னகூறிமடமாதர்காசியினகன்றுதம்பதியினேகலு, மின்னுநக்கபி
 றைவாளெயிற்றநழல்விட்டுயிர்த்தமுழைவாயினன், கொண்ணுணைப்புகழி
 காலும்வெஞ்சிலைகுனித்தகையெனதிந்தோன்றினுள், அன்னுபோரிவிமை
 யோனாவென்றுயர்சுவாவெனும்பெயர்படைத்துளான். (௪௬)

மென்றுவாளெயிறுதின்றுகண்ணினிடையெவ்வழற்சிகைகொளுந்தவே
 குன்றுகால்கொடுநடந்ததென்னவருகொற்றவாளசுரரோறனுள் [ர்
 கன்றுநெஞ்சினிடையாமவெங்கணல்கன்றறவண்ணிகுறிகற்றிடு
 மன்றொறுகுழல்மாதர்நால்வரையும்வவ்விவானினிடையேயினுள். (௪௭)

இரத்தினேசன்கதையுரைத்த அத்தியாயம். உரியள

அன்னகாலையிலலக்கணைய்திரனியஞ்சிவஞ்சிகரீகரந்ரலார்
மின் னுடங்குவதுபோனடுக்கியுளம்விம்மிவிம்மிவிழிநீருகப்
பொன்னெடுஞ்சிகரிகால்வளைத்துயர்புரங்கனற்றுமணியீசனே
கன்னன்மென் குதலைபக்கின்மேவிவளர்களைகணையெனவரற்றினார். (௪௮)

தஞ்சமின் நிமணியீசவென்றுரைசெய்தையலார்குதலைமெல்லவே
யஞ்செவிப்படலுமஞ்சலஞ்சலென்றிரத்தனசூடனவணைய்துற
வெஞ்சமர்த்தொழில்வல்லையேலமர்வினைத்தியென்முனமெதிர்ந்துரீ
யுஞ்சுபோவதரிதென்றுவெற்றிவளை யூதிவாளமருடற்றினன். (௪௯)

உருத்தவெஞ்சமரிலெய்தினோருயிரருந்திமென்றசையொழிந்திடா
தரத்தமுண்டொளி றுவெஞ்சினக்கதையமுன்றுதானவன்விடுத்தலுந்
தரித்தசெங்கைவடிவாள்விதிர்த்தமரர்தலைபனிப்பவருமேறுபோற்
சிரத்தின்மீதுவருகதையைநாறுதுணிசெய்துபோரிடைசெருக்கினான். (50)

எறிந்தவெங்கைகதைதந்துவீழ்தலுமிலங்குவாளொயிறுதின் றுதன்
மறங்கனிந்தவரிவிற்குழைத்துமழைபோலவெங்களைவழங்கலு
மறங்கொள்சின்தைபெறுரத்தனசூடனமுலம்பினுலவையறுத்துமே
பிறங்குகின்றபிறைவாய்நெடும்பகழிபெய்தவன்றனுயிர்வவ்வினான். (51)

சுவாவெனுங்கொடியதானவன்றலைதுணிந்துமண்ணினிடைவீழ்தலு
மூவாமதித்திருமுகத்தினீருமதுபேருமுருமுளையாடுமின்
அவாமிசூந்தவுணுமும்மைவவ்வியதெவன்கொலன்பின்மணியீசனார்
தவாதபேரொளியினுமேமோதியிடுதன்மையெங்கனெனவோதினான். (52)

கனவில்வந்தூறமணந்தெனோருயிர்கவர்ந்தகள்வனுமிவன்கொலா
நனவில்வந்தெமையெடுத்தவல்லசுரமூறம்பொருதுகருணையாற்
முனைவில்மமுயிரளித்தகோனுமிவனென்றுதோழியருணர்ந்திட
வளைகருங்குழல்மடந்தைகண்கொடுவிளம்பமற்றவர்விளம்புவார். (53)

மென்கருப்புவரிவில்லுமைக்கணையும்விட்டுவந்தவெழில்வேனிலாய்
மன்பெருங்கருணையாழினோரில்வசுபூதியென்றுரைசெய்மன்னவ
னின்புறம்புதல்வியிவடனாமமுயிரத்தினவல்லியிலுருக்கியா
மன்பினெவல்புரிதோழிமாரொனவனக்கலேகையுளையாடினான். (54)

தந்தையேவல்கொடுகொசியீசனடிதாழூநாளிலொருநாளிவட்
கெந்தையுன்கனவில்லின்பெயர்க்குரிசிலெய்துமற்றையவனின் புறுஞ்
சின்தைகூர்கொழுநனாகுமென்றுயர்திருந்துரல்வரமளித்தத்தம்
வந்துகங்குலின்மணந்தவாறுமிவள்மம்மரோய்யிகவுழந்தத்தம். (55)

மண்ணில்விண்ணில்விரிபாதலத்திலுறைமன்னரியாரையும் வரைந்து
யாங், கண்வழுச்சுபடமன்பினோடுமெதிர்காட்டநாகருலகத்தில்வா, முண்

ணல்மேல்மனம்விழைந்ததும்பதியினடையுமேல்வைதனிசுரர்கோ, ண
ண்ணடுக்குறவெடுத்தவாறுமொளிர்சித்திரலேகையாயாடினான். (௫௬)

செயிர்விளைத்தவசுரோசனூயிர்செகுத்தலக்கணுறுமெங்கட
முயிரளித்ததிறல்மன்னநின் குலமுமுருநின்பெயருமோதென
வயிர்படைத்தமதன்வாளியாலுளமயங்கிமத்தினெறிபட்டவெண்
டயிரொனச்சுழலுநெஞ்சினோடுமுயர்சந்திரலேகையாயாடினான். (௫௭)

வேறு.

பின்னோதுவனைவகண்கவர்பிறைவாணுதல்மடவீர்
பன்மாமலர்களுலுந்தடமிதனிற்படிகும்ரூல்
மூன்றோதியரத்தேசனுமுன்றேன்றுவெனென்ன
நன்மாமணியனையாருமந்நளிர்வாவிபடிந்தார். (௫௮)

வண்டோலிடுகுழல்மங்கையர்வாவிப்புனல்முழ்கித்
தண்டாமரையுறைவாளெனவெழுபோழ்தயர்ந்தனு
மெண்டோளுடைரத்தேசனிலக்குஞ்சினகரமுங்
கண்டார்துளிமுகில்கண்ணுறுமயிலாமெனக்களித்தார். (௫௯)

எங்கும்நனமெங்கெய்தினமென்றென்றுவியப்புற்
றங்கட்டிருவன்னூரினிதுறையும்மமைதியினிற்
றிங்கட்டிருதுதலாருறுசெயரைதனறைய
வங்கக்கடனிகர்கேள்வியன்வசுபூதியடைந்தான். (௬௦)

வந்தெய்தியதன்றூதைமலர்ப்பாதம்வணங்கி
யந்தாமராமயிலன்னவளாடிநோக்கினணிற்பக்
கொந்தார்சடையிரத்தேசனினருளாலலர்கோதா
யுய்ந்தாய்கொலெனக்கைகொடுபுறநீவியுவந்தான். (௬௧)

மடமானுயிர்நிகர்தோழியர்வசுபூதிமுன்னெய்தி
யடல்கூர்விடைரத்தேசனின்னருளாலிருள்கங்கும்
கிடைசேர்கனவினில்வந்ததுமசுரோசனையெறிவெம்
டையாலுயிர்கவர்கும்நதுமவனாமெனப்பகர்த்தார். (௬௨)

பேராண்மையுமழகுஞ்சிலேவள்பெண்மையவாவுந்
தாரார்கிணிகோளுந்திகழ்தடமார்பமுநோக்கி
யாராமியெனனுமாசைகொடன்றோணுழையெய்தி
பூர்பேர்குலமுறைசொல்கெனவசுபூதியுரைத்தான். (௬௩)

நின்னாமகிர்க்கும்பெயர்நிலவுப்பிறைறுதலோர்
யின்னாள்வருமொருதானவளவனைக்கொடுவினாவிற்

இரத்தினேசன்கதைபுராத்த அத்தியாயம். உரலிசு

நன் மாநகர்புகும்ற்றவன் மடியத்தலை துணியாப்
பொன்றூணிபிதிர்சிந்திளமுலையாவிபுரப்பாய். (௬௪)

அவணின்சுலமனையாமெனவவிர்செஞ்சடைமுக்கட்
சுவிமென்முலைபங்கன்பகர்களவின்பொருள்சூறியா
விவர்வெள்விடைரத்தேனசனைநாடோறுமிறைஞ்சுந்
தவமெய்ப்பயனெய்திறற்றெனவன்போடிவைசாற்றும். (௬௫)

வேறு.

மணியறைதிறந்ததன்னபாதலநகரில்வைசும்
பணியரவரசிற்சங்கசூடனம்பழிப்பில்வேந்தற்
கீணையறுசூமரன்யாள்மற்றென்பெயரிரத்தனசூட
னணிகொள்கந்தருவதேயத்தடல்கெழுமரசுவென்றான். (௬௬)

அணங்கரவணிகொள்பூங்கச்சதைத்தரத்தேனசன்முன்னர்
மணங்கமழ்சூழலிரத்தனவல்லியைமகிழ்வினோடு
நிணங்கொள்வேலிரத்தனசூடற்குதகமோடளித்தானேரா
ருணங்கிரிநிறங்குமுன்றிலுயர்வசபூதிதானே. (௬௭)

முருசுவாய்மதித்துண்டாடிமுகவண்டரற்றும்பைந்தார்
மருகனைப்புதல்வியோடும்வான்றொடுகுடமிநெற்றிப்
பருமணிக்கதிர்க்கள்கான்றுபாயிருட்பிழம்புசீக்குந்
திருவரீண்மாடமோங்குதன்னகர்க்கொண்டுசேர்ந்தான். (௬௮)

சூளிர்மதிபொருவுசங்கங்குடவயிறலறியார்ப்ப
நளிர்கடலனையகேள்விக்கணிதர்நன்கமைத்தநாளி
லளிபடுமலர்க்கோதைக்குநம்பிக்குமழல்சான்றாகக்
களிமகிழ்தூங்கவின்பக்கடிமணம்புரிவித்தானே. (௬௯)

திருநுதலனங்கலேகைசித்திரலேகையோரோழ்
தரைபுகழ்வனப்பின்மிக்கசந்திரலேகையென்னு
மரிவையர்தந்தைமார்தம்மருளிணைரத்தனசூடற்
சூரியவிற்கிழமைபூண்டாங்குயிரொனவொழுசூராளில் (௭௦)

மீபுயர்வெள்ளிவெற்பின்விஞ்சையர்வேந்தன்செங்கேழ்ப்
பாயொளிப்பரிதிமார்பின்மருகற்குப்பரிவினோடுங்
காய்சினக்களிறுதிண்டேர்கலினவாம்புரவிவெள்ள
மாயிரகோடிசெம்பொன்கொள்கெனவருளிணானே. (௭௧)

கந்தடுபுழைக்கைநால்வாய்க்காய்சினக்களிறுபோல்வான்
சிந்துரத்திலதநெற்றித்தெரிவையர்நால்வரோடு

மந்திரன் பகலென்றே ராதாய்கதிர்க்கற்றைகாலு
மிந்திரபவனமன்னதன்னகர்க்கேகிணை. (௭௨)

ஏர்குடியிருந்தமாதரிளமுலைப்போகமாந்தி
யார்வமோடளப்பில்காலமளப்பரும்போகந்துய்த்து
வாரநமிர்ந்துவீங்குவனமுலைமகளீரோடுங்
கார்மிடற்றெந்தைசெம்பொற்கழலீணையெய்தினுணை. (௭௩)

திவன்மதிக்குழவிவேயந்தசென்னிரத்தனேசன்காதை
சுவரிதழ்வனைக்கைநல்லாய்சொற்றனநீயுமுன்னைப்
பவமதிற்றக்கணீயவ்விண்கமொன்றமைத்தாய்பாங்கி
னவிரொளியம்பிகேசனம்பிகையாயினேமால். (௭௪)

வனாமுகம்புழுங்கவைவேல்மாட்டியவயிரத்திண்டோள்
முருகைஞ்சுளனிக்காதைமுறையினிற்பயின்றோர்கேட்டோ
ருரைபகர்ந்திடுவோரன்பினெழுதினோருவப்போர்யாரும்
புரவிநன்மகநூற்றும்புக்கவன்போல்வாரொன்றன். (௭௫)

சு-அ-வது-இரத்தினேசன்கதைபுரைத்தஅத்தியாயம்-முற்றிற்று.

ஆ திருவிருத்தம்-௧௭௧0.

அறுபத்தொன்பதாவது.

பிருத்திவாகேசன்றோன்றியஅத்தியாயம்.

சிறையளிகுடைந்துபாடும்பூங்குழற்செவ்வியோடு
மிறைவன்வார்க்கைவேணியிலங்குரத்தனேசன்காதை
யறைதருமமைதிதன்னிலரியயன்முதலதேவர்
முறையிடுமோதைகேட்டுமுழுமுதல்முரல்பூத்தான். (௧)

அண்டநீள்சுவரினெல்லையளந்துணரளவுகோலிற்
கொண்டலினகடீபோமுங்கூர்நுதிமருப்பிற்றுகி
மண்டமரமுலவநீந்துந்திறன்மகிடாசுரன்றன்
றிண்டிறற்புதல்வனாகுங்கயாசுரன்சீற்றவேலான். (௨)

மாசுறுபவன்றன்மேனியளவினைவகுத்துநோக்கி
யோசனைபுகலினொன்பானாயிரமுளதாமன்னேண்
வீசியகரத்தினுற்றவிசைநெடுங்காற்றில்மொத்துண்
டூசையங்கிரிகள்மெல்லென்சருகெனப்பறக்குமன்றே. (௩)

அன்மவனுயிர்ப்புத்தாக்கவன்றுகொல்கடல்களேழு
யின்றளவொழியாதேங்கியரற்றுவதிருள்கால்கீத்து

மின்றிகழ்மவுலி தாக்கவிளங்குறுதிங்கள் முன்னங்
கன்றியதன்றேவின னுங்களங்கமாயிருந்ததம்மா. (௪)

ஆடகச்செம்பொற்குள் மமங்கையினள் எரியேந்திப்
பீடுறவி துகொல்லீசன் விவ்லெனப்பிடித்ததென்னு
மோடைமால்கரிகளெட்டுமொருகையிற்பற்றி வீசுஞ்
சேடனைப்பறித்துக்கச்சிற்பராணாமேற்சிக்கவார்க்கும். (௫)

மடிசெவிப்புழைக்கைநால்வாய்க்கயாசுரன்வாங்குதெண்ணீ
ருடைதிரைக்கடல்களேமுங்குளப்படியென்னவுன்னு
மடியினைப்பெயர்க்குந் தோறுமாழியங்குள் நஞ்சுழ்ந்த
படிமுதுகுளுக்கித் தாழ்ந்துபாதலத்தொளிக் குமன்றே. (௬)

சுருநிச்செங்கட்பேழ்வாய்க்கயாசுரனமரினேற்ப
வருவதெத்திசையிற்கொல்லோ வெனமலர்ப்பொருட்டின்மேலோ
னொருமுகமதனூலநான்குநிசைகளுமொருங்குநோக்கற்
கரிதெனவெண்ணியன்றேநான் முகமாயினே. (௭)

அண்ணலங்கமலப்புத்தேளாழியோன்வெருவியோடக்
கண்ணழல்கதுவிச்செந்தீவடவையிற்கனன்றுகால
விண்ணுருமேறுகோடி வீழ்ந்தெனவுரறிமுக்கட்
பண்ணவனுமையினோடுமிருந்துழிப்படர்ந்திட்டானே. (௮)

வெருவலீ ரமரொன்னாவிடைக்கொடியுயர்த்தவெந்தை
கருவரைநடந்தென்னக்கயாசுரன்வருதல்தோக்கி
யெரியுமிழ்ந்துன்வாய்பில்கியிலகுமுத்தலையேவெலிற்
குருதியார்கலியிற்பொங்கக்குத்திமேலேந்தினே. (௯)

கடையுகமுடிவினின் றுகளிநடம்புரியுமெந்தை
விடமுமிழ்சூலமீதில்வேலைசூழ்ஞாலம்போர்க்குங்
குடையெனக்கிடந்தவீரன்நெஞ்சகக்குழைந்துதிய
வடையலர்புரந்தீயூட்டுமண்ணலையேத்தினே. (௧0)

மாண்டபேரன்பாலெம்மைவழுத்தலின்மகிழ்ச்சிகூர்ந்தேம்
வேண்டிவகேட்டியென்னவிளம்பலுமவுணர்கோமா
னாண்டகையெனதுபுன்றேலம்மணத்தொடுமேன்மைத்தாய
காண்டகுபோர்வையாகக்கருணையிற்புனைதல்வேண்டும். (௧௧)

என்னுடைமெய்யுமீங்கோரிலிங்கமாயமர்தல்வேண்டி
முன்னவவெனலுமீசன்முகமலர்ந்தளித்தல்செய்தான்
பன்னகமணிச்செஞ்சூட்டிற்கிடந்தபார்பரவியேத்த
வன்னதுகிருத்திவாகேசுரமெனவமர்ந்ததாமால். (௧௨)

காலவேலசுரன்மெய்யிற்கழிற் துமண்கீண்டவாற்றும்
 சூலபாடனமென்றே துந்திர்த்தமுந்தோன்றிற்றென்னு
 மாலைவெள்ளருவிதாமூமலைமகள்மகிழ்ந்துகேட்ப
 நீலவெங்கரித்தோல்போர்த்தநிருமலனிசுழ்த்தினானே.

(க௭)

நீறுபூத்திளவெண்டிங்கள்நிலாக்கதிர் பரப்புநெற்றி
 யீறிலாதோங்குமுக்க்கிருத்திவாகேசற்கன்பிற்
 சாறயர்காலையேற்றுமடிசிலுண்பதற்குச்சார்த
 பாறுவெங்கமூகுக்கைமுதலியபறவைதாமே.

(க௮)

எறுழ்வலிபற்வைகாக்கையாவையுமிரியச்சீறி
 மறுகியுண்ணடுங்கியந்தவாவிடில்வீழ்தலோடு
 நிறைதரும்பனிவெண்டிங்கணெடுநிலாவது தூய
 சிறையுடைப்பவளச்செங்காலன்னமாய்த்திரிந்தவன்றே.

(க௯)

அன்றுதொட்டன்னவாயியகியதனைச்சூழக்
 குன்றவிற்காத்திகாயனேச்சுரன்முதலாய்க்கூறும்
 பொன்றிகழ்கடுக்கைமலைபுனைசிவனேசமீரூ
 மொன்றியவிவிக்கமோதிலயுதமாயுரைப்பர்மாதோ.

(க௯)

௯௯-வது-கிருத்திவாகேசன்றேன்றியஅத்தியாயம்-முற்றிற்று.

ஆதிருவிருத்தம்-௧௭௨௬.

எழுபதாவது.

தூர்க்கள் அரசாட்சி அத்தியாயம்.



அரம்பையர்காந்தட்செழுமலர்க்கரத்தினலங்குசாமனாபொதியவிழ்ப்ப
 விரும்பினராகியரியயன்முதலவிண்ணவரினிதினேத்தெடுப்பக்
 கருந்தடங்கண்ணிதன்னெடுமிமலன்கருணைகூருருத்திராவாசத்
 திருந்திடுமெல்வைச்சிலாதரன்புதல்வன்கைதொழுதிங்கிவையுரைப்பான்
 மூவகையுலகில்முத்திகூரிலிங்கமுழுவதுங்கொணர்ந்தனனென்னுச்
 சேவடிதொழலுமொன்பதுகோடிதூர்க்கையுங்கொணர்கெனச்செப்பத்
 தாவினன்போடுங்கொணர்ந்தனனென்றுதண்டமிழ்முனிவரன்கேட்புள்
 மாவடுமருட்டுமதர்வைமென்றேனக்கின் வள்ளிகாதலன்மகிழ்ந்திசைத்தா
 பாற்குடந்துங்குமடியிளமேதிபாசடைத்தாமனாகுதட்டித்
 தாற்றிளங்கதலிப்படப்பைசாய்த்துறங்குந்தண்வயற்காசிமாநகரம்
 போற்றிமூவுலகுந்தழைத்திடவினிதுபுரந்தருள்சொற்பனைச்சரிக்கு
 மேற்றிசைவநிந்ததூர்க்கைதன்காதவிளம்புபுனவேலிநைவிளம்பும்(௧௦௦)

ஊன்படுதிகிரிதிசைதிசையுருட்டியுறுவலிச்சரிசுமுத்தகாமைக்
கூன்புறத்தமர்ந்தவுலகமோர்முன்றுந்தன்கொடுங்கோல்நனிசெலுத்தி
வான்படுசெல்வமுழுவதும்வவ்விவானவர்க்கிறையவன்முதல
தேன்படுதெரியலெண்டிசைப்பாலாதிருவெலாந்தனித்தனிகவர்ந்தான். ()

அண்டநீண்முகட்டிலரசவீற்றிருக்குமருமறைவடித்தவந்தணனும்
வண்டுவிழ்ந்தரற்றுந்தன்கிழாய்முகிலுமணிநெடுவாயிலோர்க்குறுகித்
திண்டிழவவுணர்க்கிறையொடெம்வரவுசெப்பெனமுகமன்னகியம்பித்
தண்டளிர்க்குடங்கைத்தலையணையாகத்தமனியமுன்றிழிற்றுயில்வார். ()

அலங்குளையரிமானையவாளவுணனையங்கொடுத்தழற்கஞ்சி, யிலங்
கொளிமழுங்கிப்பரிதியங்கடவுளீர்க்கதிர்மதியெனத்திரியும், விலங்கிவில்
லுமிழுங்கோணிலைதிரிந்தொன்றினுமவுணர்கோன்விளம்பிற், கலங்குதெ
ண்டிணாரீர்மொண்டுகொண்டெழுந்துகரியமைம்முகிறுனிதூற்றும. (க)

அறந்தலையணைக்கவந்தணராற்றுமருமகமுழுவதுமொளிப்ப
மறந்தலையெடுப்பவஞ்சமும்பொய்யுநாடொறுநாடொறுமவளா
விறந்தனமென்னுமெய்மைநின்றேற்கவிகையுந்நானமுமிறப்பக்
கறங்குதெண்டிணாசுமுலகமோரோமுங்கல்யுளங்களிப்புறக்காதான் (எ)

விண்ணவரியக்கரவுணர்கந்தருவாவிஞ்சையர்நாகர்வல்லரக்கர்
மண்ணுறைவேந்தருடற்றுவாளமரிலாருயிர்மாய்க்கிடாவண்ணங்
கண்ணுதலளித்தவரத்தினன்செருவிற்றருதல்க்கசனியேறைய
வண்ணலஞ்சுடர்வேலவுணர்கோலுலகமறங்கெடவளிக்குநாளதனில். (அ)

அள்ளிதழ்க்கமல வெள்ளிமண்டபத்திலரும்பெறலரசு வீற்றிருக்கு,
மொள்ளிழைகேள்வற்குரைத்தும்பாமென்னவோடையம்புகர்முகப்பருஉ
த்தாள், வெள்ளைமால்யானைப்பாகனேமுதலவிண்ணவாயாரும் வந்தெய்தி
க், கள்ளயர்வுயிர்க்குநறுமலர் தூவிக்கரமலர்குவித்திவைபுகல்வார். (க)

உடல்சினத்தறுகட்டிக்கென்னுரைக்குமொருவனின்றேற்றமருடற்
று, மடலினுக்காற்றாத்தடைந்தனமெந்தையஞ்சலென்றளித்தருளெனலு, ம
டலவிழ்கமலப்பொகுட்டுநான்முகத்தோன்வண்டிழாய் முகுந்தேனோடேகி
க், கடகளிற்றுரிவைகாண்டகவணிர்தகண்ணுதல்கடைப்புறத்தடைந்தார்.

கந்திகளிற்றினீருரிபோர்த்தகண்ணுதல்முன்னொம்வரவு
நத்திபோயுரைத்தியெனவடிதொழுவநளிர்நிலாப்பூங்கதிரொறிக்குஞ்
சந்திரமவுலிக்குரைத்தலுமீண்டுத்தருகெனவாங்கவன்புகுத்த
வெந்தைதாளவணங்கியரியயன்முதலவிண்ணவரேத்தினரிசைப்பார். (கக)

கவிழ்குலையாம்பைமுகிலகடணவுக்கழனிசூழ்காசியெம்பெருமா
னவுணரிற்கொடியதூர்க்கணுல்கவும்வருந்தினமளித்தருளென்ன

வுவணமீதுயர்த்தேதோம்முதலியவமரருநாத் தலும்வெருவனீரொன்றைப்
புவனகோடிகளுமீன்றசிறுதுதரப்புவையைநோக்கியீதுரைப்பான். (௧௨)

குழைமுக்கந்தவியையரிபரந்துகுமிழ்மிசைமறிந்தருள்கொழிக்கு
மழைமதர்நோக்கிதுர்க்கனாமவுணம்மடிந்திடவாளமருடற்றிப்
பழமறைக்கிழவன்முதலபுத்தேளிர் பருவரல்துடைத்தருளெனலுங்
கழையுறழ்தேளாவிழியருள்பரப்பிக்காளராத் திரியைநோக்கினளால். (1)

ஐந்தருமீழல்நிகையுளையரிநானணைமிசையரசவீற்றிருக்கு
மிந்திரன்முதலவமரர் தம்பதங்கள்வவ்வியயாவையும்வழங்கி
யுய்ந்துபோகுதலோவாளமரமுவத்துன்கிளைப்பரப்பொடுமாவி
சிந்தியேகுதலோகருத்தெனவவுணற்குரைத்திவண்ணேர்கெனவிடுத்தாள்(1)

மார்தளிர் பொருவுமங்கலுழ்மேனிமாதுமையீங்கிவையுரைப்பக் [வை
காந்தண்மென்முகையின் முகிழ்விர்ல்குவித்துக்காளராத் திரியெனும்பூ
யேந்தினக்கொம்மைவனமுலைதாங்கியிடுகிடைவருந்துமென்றேங்கிப்
பூந்தளிர்கவற்றுசீறடிச்சிலம்புபூசலீடரற்றவேகினளால் (௧௩)

மழைதவற்குடுமிப்புரிசையிறொடுத்தமணிநெடுங்கொடிகள்வான்மு
கட்டிற் குழவிவெண்டிங்கட் கூன்புறந்தடவுங்குளிர் புணற்காசியினீங்கி,
முழவுகண்டியிலாவளநர்க்கேகிமொய்புகைப்படலம்விண்புதைப்ப, வழ
ல்விழிப்புகுவாயவுணர்கோணுறையும்வேத்தவைசென்றணுகினளால். (1)

கண்ணிமைகரியவழல்படவிழிக்குங்காய்சினத்தவுணனைநோக்கி, யண்
ணல்மாலியானைப்புரந்தரன்முதலாமாதிரத்தரசவீற்றிருக்கும், விண்ண
வாச்செல்வமனித்தீயோவமரின்விளிதியோநின்னுளத்தமைந்த, வெண்ண
ம்யாதென்னவணங்குரைத்திடலுமெழினலநோக்கினுரைப்பான். (௧௪)

ஆன்றமுவுலகினிவ்வுருவமைந்தவணங்கினைக்கண்மடலன்மேனாட்
டோன்றுநற்றவத்தாலீங்கினிதடைத்தேதாகையைப்பற்றுமினெனலுங்
கான்றுவெவ்விடங்கால்கண்ணர்கஞ்சுகத்தர்கதிர்மணியேவத்திரக்கரத்த
ரோன்றவட்பற்றின்மினென்றவுணர்க்கிறைவனைநோக்கியீதுரைப்பாள்.(1)

தீதுபூத்தலர்ந்தசின்தையாய்தீதிலரசர்நற்செய்தொழிலிழுக்கித்
தூதியர்க்கவர்தல்செவ்விதோவென்றாத்தூயிலாமணிநகைகோட்டிக்
காதலுண்டென்னிலாதிநாயகிபாற்கன்னியர்பலருளர்கவர்வான்
போதியேற்போதிழுத்தலைப்படைரின்புலவுவாய்மடுப்பமற்றென்றாள். (1)

கற்றிரான்புரையுந்தடம்புயன்வெகுண்டுகதிரிளவனமுலையணங்கைப்
பற்றுமினென்னல்வகஞ்சுகியர்படர்ந்தனர்தொடர்த்துபற்றுதலும்
வெற்றிலேலென்னக்குழைபொருதலைக்கும்விழிக்கடைசிறிதுசேப்பூர்க்
கொற்றவன்விடுத்தவெஞ்சினவவுணர்குலத்தொடுஞ்சாம்பராயினரால். (1)

அவுணர்கோன்விடுத்தசுரோந்திரதபனன்மகப்பகையனுமிருகாக்கன்
றவலருந்தேவகம்பன்வாளுரோமன்முதலியதானவர் தலைவ
ருவரியங்கடலின்மூன்றரைக்கோடிதானையோடுருத்தனர்வனையக்[ழந்தார்
கவர்முலைத்துவர்வாய்க்காளராத்நிரிவெவ்வுயிர்ப்பினும் நிசைதொறுங்கனி
களத்திடைத்தானைகவிழ்தலுங்காணுக்கட்கனல்வடவையின்பொங்க
வுளத்திடைவெகுளிமீக்கொளமுன்னருலவுகஞ்சுகியரைநோக்கி
யளப்பருஞ்சேனையாவையுமீண்டுத்தருநிரென்றவுணர்கோனறையத்
துளக்கறுவரையுநெடுநிலவரைப்புடந்துளங்குறத்தானைதொக்கனவே. ()

௭0-வது-தூர்க்கனரசாக்ஷி அத்தியாயம்-முற்றிற்று.

ஆ திருவிருத்தம்-௧௭௪௮.

எழுபத்தேதாராவது.

தூர்க்கன்படையெழுச்சி அத்தியாயம்.

ஆயிரக்கோடிதானைகாவலர்நூற்றறுபதுகோடிபொற்றடந்தேர்
காய்சினக்களிற்றுக்கலினவாம்பரியுக்கோடியுற்புதமெனக்கணிப்பர்
மாயிருளுலம்வனைகடம்பரப்பின்மணலுறையிடங்குமாற்றாதேல் [பார்க்க]
பாய்புலிப்போத்திற்றிறல்கெழுவயவர் வெள்ளத்தின்பரப்பையாருகாப்

இன்னாற்படையோடவுணர்கோன்முனிவுற் றெழுதலுமெழில்கனிற்
தொழுகு, மின்னிளங்கொடிபோல்விசும்பிடைப்படர்ந்துமேவருமுலகெ
லாமீன்றாவன்னை முன்னெய்தித்தூர்க்கன்வெம்போரேற்றடைந்தனனென
க்கரங்குவித்தாள், கன்னலிற்கனிந்தமென்மொழித்துவர்வாய்க்காளராத்நி
ரியெனுமணங்கே- (௨)

மும்மையவுலகின்மலவிருளிரியமொய்சுடர்ப்பரப்பொளிவிளக்கினெம்
மையாளுடையவன்னைவீற்றிருத்தல்நோக்கியுள்ளொழிலவுண,னம்மவீ
க்கிவளைப்புணர்ப்பினுலாற்றலமைதியாற்றருநிரேலமார், தம்முடைச்செ
ல்வமளிப்பல்யானென்னத்தானைகாவலர்க்கினிதுரைத்தான். (௩)

என்றலுமவுணன்மந்திரித்தலைவரிருகரங்கூப்பினரிசைப்பார்
குன்றெடுத்தாய்கோநிரைகாத்துக்குவலயம்பொதிந்தசேவடியோ
னுன்றனியானைகடக்கலனாகியுலகெலாமினிதுளக்களித்துப்
பொன்றினன்போலவிரிதிரைபுரட்டுபாற்கடற்புறத்துறங்கினனால். (௪)

கடவுள்மாமணியுங்கற்புகத்தருவுக் கறவையும்வளரிருநிகியு,மடல்கெ
ழுவயிரப்படையினுள்செல்வமனைத்தையுங்கவர்ந்தனமன்றித், தொடு

கடற்கிறைவன் நீர்மலிசினிவிக்குறுந்துளி தூற்றிரின்றுழலும், படர்வளிக் கிறைவன் கால்செய்சார்ந்தாற்றிபற்றினன்பைப்பையத்திரிவான். (௫)

ஆரழற்கடவுள்மடைத்தொழில்புரியுமரும்பெறலிருநிதிக்கிழவன் சீர்கெழுநிதியமுழுவதூறினக்குத்திறையளந்தகன்கடைத்துயிலுங் கூர்மருப்பெருமையேறிவர்கடவுள்கும்றுடைவாள்சுமந்துழலுங் காரிருள்சீக்குங்கனைகதிர்ப்பரிதிகடிக்கையினளவையோர்ந்துரைக்கும். (சு)

அரவல்லணிமெய்ப்பூச்சுவெண்சாம்பராடையேதாலையமேயுணவு நிரைகவர்ந்திடுதுமென்னிலீசானனிநிதமர்நெடுநகர்வரைப்பி னரைமுதிர்கிழவேறென்றுளதென்றேவிடுத்தனமாதனின்னேவல் [ர புரியுனர்க்கரிதொன்றுளதுகொலென்றுபொருகடற்றூனையோடெழுந்தா

உடுக்கணமுதிர்த்திசைசெவிடெறியவொற்றைவெண்சங்கநின்றலற வெடித்துயரண்டகோடிகளிடியவெங்குரல்முரசமார்ப்பெடுப்ப வடித்தலம்பெயர்க்குந்தொறுமுயர்சேடனாயிரம்பணமுடிபுளக்கிப் படித்தலநெரியப்பரந்தெழுதுகளிற் பரவைதூர்ந்திடவெதிர்படர்ந்தார். (க)

கடையுக்குமுடிவினுலகமோரேழுங்கவர்ந்திடக்கரைக்குறும்பெறியா வுடைதிரைப்பரவைநடந்தெனப்படருமுயர்பெருந்தானையேநோக்கி [யி விடைவலனுயர்த்தேதானிடமருங்கொளிக்கும்வேற்றடங்கண்ணிதன்மெய் னடல்கெழுசத்திபற்பலகோடிதேற்றுவித்தமர்க்கெதிர்விடுத்தாள். (கூ)

விடுத்தெதிரேற்ற சத்திகளனைத்தும்திநல்கெழுதானையங்கடலை மடுத்தவாய்ப்படுத்துவடவையிற்சுவற்றிவாகையந்தெரியல்வேயந்தனவா லெடுத்தேபரண்டமங்கையினள்ளியினியமாங்கனியினிற்பிழிந்து குடிப்பினுக்குடிக்குமென்னிலித்தானைக்குரைகடல்கடக்குமாறரிதே. (க௦)

வேறு.

தன்னுடைப்படையுடைதல்கண்டுறுதறுகண்வெஞ்சினவவுணர்கோன் மின்னுநக்கவொள்வாள்விதிர்த்திணைவிழிபுகைந்தழல்சுந்தவே கொன்னுனைக்கணைபெய்தவாவம்வீசித்துவெஞ்சிலைகொண்டுவான் றுன்னுபொற்கொடிகட்டுதேர்மிசைசுடருநாணுறவேறினன். (கக)

ஏறுதேரெர்வியுருமுநாணுறவெறியுநானுலிகாய்சினத் தாறுபாய்கரிபிளிற்றுபேரொலிதார்வயப்பரியேவிவெம் பாறுதாழ்படைமன்னரோவியபடைகள்போம்வழிசுருதிநீ ராறுபாயொலிதிரைநெடுங்கடலரவநாணவொலித்தவே. (கஉ)

வேலெழுப்படையசனீதோமரம்விசிகம்வாள்கதைகப்பணஞ் சூலமாலிபிளிற்றுமாரியொருங்குவிட்டெதிர் தூவலுங்

காலகாலனிடத்தின்மேவியகருணை மாமழைபொழிதரும்
பாலலோசனை விற்பழுத்தமிழ்பகழியாலவைமாற்றினான். (௧௩)

பண்ணுலாவியமழலைமென்மொழிபடைகள்யாவுமகற்றவெங்
கண்ணழற்பொறிகதுவநீள்புகைகாலும்வெஞ்சினவவுணர்கோன்
விண்ணுளோருயிர்நாளுநாளும்கிழங்குவெண்ணிணமுடையரு
வண்ணலஞ்சுடர்வேவ்விடுத்தலுமஞ்சிவானவரோடினான். (௧௪)

அஞ்சல்வானவரென்றுசெங்கையமைத்தணங்கரவார்த்திடும்
வஞ்சிதுண்ணிடையவுணர்கோனெறிவேலைவார்கொடுமாற்றவே
நஞ்சமிழ்ந்தெரிநேமிதேவர்நடுங்கவஞ்சன்விடுத்தலும்
வெஞ்சினக்கதையொன்றுகொண்டதுவிளியமோதிவிலக்கினான். (௧௫)

கொற்பழுத்தமிழ்நேமிநாறுபடுத்தல்கண்டுசினங்கொளீஇ
மற்பழுத்தயர்தோளிணுணருவாளிதொட்டிதுகாவென
வற்பழுத்தளிகீண்டுமென்மலரம்மெலோதிருகைத்தூநீள்
விற்பழுத்தமிழ்வெங்கடுங்கணையொன்றுகொண்டிவிலக்கினான். (௧௬)

ஆலகாலமுயிர்ப்பதேழ்கடலடையவற்றவயின்றெழுங்
காலவெங்கனலொடுபிறந்ததுகழிபுலால்முடைகமழ்வது
கோலும்வெஞ்சமரதனில்வானவர்குருதிவேலைகுடிப்பதாஞ்
சூலமொன்றுவிடுத்தணக்கெதிரின்றுதோள்புடைகொட்டினான். (௧௭)

பாறுசூழ்வரவலகைகோடிபடர்ந்துமுன்செலவெண்ணிணச்
சேறுபூசியதிரந்துவானுருமேறுபற்பலசிந்தியே
மாறடர்த்திடுசூலமெய்தலுமங்கைசூலம்விடுத்தவன்
வேறுமயாமெனுமாசையோடெதிர்மேவுசூலம்விலக்கினான். (௧௮)

விலக்கருங்கதையொன்றுகொண்டிவெகுண்டெதிர்த்திகலவுணர்கோ
னலக்கணய்தவடிக்கவெங்கதையாயிரந்துகளாதலுஞ்
சிலைக்கொடும்புருவக்கருங்குயில்செஞ்சிலம்புபுலம்பேவார்
மலர்ப்பதக்கொடுதைப்பவங்கவன்மண்ணில்வீழ்ந்துமயங்கினான். (௧௯)

வெய்யவாளசரேசன்வீழ்தலும்வெம்பரித்திரள்வெள்ளமு
மையல்மாமதயானைவெள்ளமுமள்ளரெண்ணறுவெள்ளமுங்
கொய்யுனைப்பரிபண்ணமைத்தெதிர்குலவுதேர்நிரையாவையு
மைமையேவியசத்திசென்றொரரைக்கணத்திலுத்ததே. (௨௦)

௭௧.வது-தூர்க்கன்படையெழுச்சி-அத்தியாயம்-முற்றிற்று.

ஆதிருவிருத்தம்-௧௭ ௬௮.



எழுபத்திரண்டாவது.

தூர்க்கன்வதை அத்தியாயம்.



ஐயைசேவடியாலுதைப்பவலக்கணுற்றெழுமவுணர்கோன்
வெய்யசேனைகள்யாவுமின்றிவிளிந்தவாறுமனக்கொளா
மையவார்சூழலையையோடமர்மலையுமாறரிதென்னவெம்
பையராவின்வெகுண்டிவிண்ணின்மறைந்தபாய்க்ணை தூ வினான். (க)

ஆலீமாமழை தூவிவானெழுமசனியேறெனவதீர்தலும்
வேலையேழும்விழுங்குதீமுகவெய்யவாளியின்மாற்றினான்
காலன்வெந்ரிடவமர்முருக்கியகருநிறத்திகலவுணர்கோன்
மால்வரைக்குலதூறுகோடிபிடுங்கியின் றுவழங்கினான் (உ)

விடுத்தமால்வரையாவுதூண்பொடியாகிமண்ணிடைவீழ்தரத்
தொடுத்தபல்கணைகோடிகோடியிமைப்பினின்றெதீர் தூவினான்
மடித்தவாயினெயி றுதின்றழல்மாரிசிந்தியகண்ணினன்
பிடித்தவில்லினன்னைமுன்னொருபெய்தகக்களிராயினான். (ங)

பாற்றினம்பலகோடிசூழ்வருபருமயானை முறச்செவிக்
காற்றினாலுயர் குடுமிமால்வரைகால்களர்ந்திடவழிகடா
மூற்றிருந்தயரருவிபாய்தரவுரறிவந்தெதீர்மலைதலுஞ்
சீற்றவாளினெடும்புழைக்கைசிதைந்தூவீழ்தரவெட்டினான். (ச)

ஒடைமால்கரியுருவவீழ்தலுமுலகம்யாவும்வெருக்கொள
வாடகக்கிரியடிபெயர்ந்திடவகன்மருப்பினசைத்துமேல்
நீடுயிர்ப்பினிலெழுகடற்புனனிலைபெயர்ந்தூயரடைகரைப்
பாடுகொன்றிடமைநிறத்தபகட்டின்வெவ்வுருவாயினான். (ஊ)

பகட்டின்வெவ்வுருவொழியமுத்தலைவேல்பணித்தலுமவுணன்வான்
முகட்டெழுந்தகையாயிரக்கதிர்முடிகளாயிரமாகியே
தகட்டிதழ்க்கமலப்பொகுட்டுறைசதுமுகத்திறைதன்னொடு
மகட்டினேழுலகும்படைத்தருளன்னைமுன்னரடைந்தனன் (ஈ)

ஆயிரம்படையாயிரக்கரமிசையெடுத்தடலவுணர்கோன்
மாயிரும்புவிமறையவீசலுமங்கைவானிலெழுந்துபோய்க்
காயும்வெங்கதிர்கதவவெய்யகனற்கொடுக்கணையொன்றினான்
றீயனாறுயிர்வவ்வினான்மலர்சிந்திவானவர் துள்ளினான். (ஏ)

உலகம்யாவுமியற்றிமீளவொடுக்கியோருருவாகிமற்
றலகிலாவுருவெய்திமூக்குணமாகிமுச்சடராகிரீ
டி.லகுபேரொளியாய்சிறைந்தருளிறைவியென்றிருசெய்பதாண்
மலர்வணங்கிமுகூந்தகுதியவமரர்மற்றி துகூறுவார்.

(அ)

எஉ-வது-தூர்க்கள்வதைஅத்தியாயம்முற்றிற்று.

ஆ திருவிருத்தம்-களஎசு.

எழுபத்துமூன்றாவது.

வச்சிரபஞ்சரகவச அத்தியாயம்.

அங்கையிற்கரகந்தாங்கும்பிரமானியருளினோடுந்
துங்கமென்சென்னிகாக்கவயிணவிதுகளிலாக
மெங்கணுகாக்கசெய்யவேந்தெழிலுருத்திராணி
தங்குமெண்டிசையுமன்புதழைத்திடவினிதுகாக்க.

(க)

கொன்னுனைச்சூலிசென்னிமயிரினைக்குறித்துக்காக்க
மன்னுவெண்பிறைதாழ்சென்னிவயங்கொளிரெற்றிகாக்க
பன்மயிர்ப்புருவநாளும்பரிவொடுமுமையாள்காக்க
வென்னையாள் முக்கணீசனிறைவிகண்ணினைகள் காக்க.

(உ)

வயமிசூமிமயவல்லிமூக்கினைமகிழ்ந்துகாக்க
செயையொடுவிசையைமேல்கீழிதழினைச்சிறந்துகாக்க
வயிலுடைச்சுருதிதூயவஞ்செவிகாக்கதண்ணென்
பயின்மலருறையுஞ்செல்விபல்லினையுவந்துகாக்க.

(ஈ)

சண்டிமென்கபோலங்காக்கதவளநாண்மலரின்வைகு
மொண்டொடாடிநன்னுக்காக்கவிசையைமங்கலைமற்றெவ்வாக்
கண்கவர்நாடிகாக்ககாத்தியாயனியெஞ்ஞான்று
முண்டகமலரிற்றாயமுகத்தினைச்சிறந்துகாக்க

(ச)

காளமுண்டிருண்டரீலகண்டிமென்கழுத்துக்காக்க
கோளில்பூதாரசத்திசுவற்புறங்காக்ககூர்மி
ரீளொளிச்சந்திகாக்கவயிந்திரிரெறியினோடுந்
தோளினைகாக்கபத்மைதுணைமலரங்கைகாக்க.

(ஊ)

கமலைகைவிரல்கள்காக்கவிரசைகையுகிர்கள் காக்க
திமிரமுண்டொளிரும்வெய்யோன்மண்டலத்துறையுஞ்செல்வி
யெமதிருவாகுமூலங்காக்கவானவர்களேத்த
வமிர் தலகிரிநாளுமகன்மணிரமார்பங்காக்க.

(஋)

தரித்திரியிதயங்காக்கதயித்தியர்ச்செருப்போள்மிக்க
 கருத்தொடுமுலைகள் காக்கசகத்தினிலிறைமைபூண்டோள்
 திருத்தருவயிறுகாக்கதிசுத்தபோகதிதன்னுள்ளத்
 தருத்தியினுந்திகாக்கவசைவளர்முதுகாக்க

(௭)

கருதருவிகடைகாக்ககடிதலம்பாமைவாய்ந்த
 குருமணிச்சகனங்காக்கசூகாரணிகுய்யங்காக்க
 வருடரவருமபாயகந்தினியபானங்காக்க
 தெருளுடைவிபுலையென்றுஞ்சிறப்புடைக்குறங்குகாக்க.

(௮)

லளிதைமென்முழந்தாள்காக்கவியற்சபைகணைக்கால்காக்க
 களிதருகோனாவாய்ந்தபாட்டினைக்காக்கமிக்க
 வளிகொள்பாதலத்திற்செல்வேளாணிகெழுமுறந்தாள்காக்க
 வெளிர்நகம்விரல்கள்சந்திரியுக்கிரியுவந்துகாக்க.

(௯)

தலத்துறைமடந்தையுள்ளங்கால்னைகாக்கதண்ணென்
 மலர்த்திருமனையைக்காக்கவயங்குமேத்திரதையோங்கி
 யுலப்பில்கேத்திரங்கள்காக்கபிரியகரையொழிவறாது
 நலத்தருமக்கடம்மைநன்குறக்காக்கவன்றே.

(௧0)

உயர்சனையென்றான்மொழிவறுமாயுள்காக்க
 மயர்வறுசீர்த்தியாவுமாதேவிகாக்கமிக்க
 செயிரறுதருமம்யாவுந்தனுத்திரிசிறந்துகாக்க
 வியல்புடைக்குலத்தைவாய்ந்தகுலதேவியினிதுகாக்க.

(௧௧)

சற்கதிபிரதைநல்லோரியைபினைத்தயாவிற்காக்க
 விற்கொடும்போரினீரில்வெளியினில்வனத்திற்குதி
 லிற்முறமதனிலோங்குசர்வாணிகாக்கவென்னுப்
 பொற்றருமலர்கடுவிப்புங்கவோத்தினோ.

(௧௨)

அந்தளிப்ப்புறையுஞ்செய்யவடிமலரிறைஞ்சியேத்து
 மிந்திரன்முதலினோயெழுமுகனேநாக்கிநீவிர்
 சிந்தையுற்றுரைத்தவச்சிரபஞ்சரஞ்செபிக்கிலாகம்
 வெந்திடக்கனற்றுந்தீயவெப்புநோயொழியுமன்றே.

(௧௩)

இனிதினிக்கவசந்தன்னையெட்டுருமுறையினோதிப்
 புனிதநீரருந்திலுந்திப்பொருந்துநோயனைத்துந்திருந்
 தனையிருக்கங்கும்போதிற்கவசனன்கோதியேகிற்
 றுனைவுறுகுறுந்தாட்டூதம்பேயிவைதொடர்ந்திடாவால்.

(௧௪)

பொறையுயிர்த்திடாதுநோயிற்புலம்புவோர்க்கினிதுநீவி
 ரறையுமிக்கவசந்தன்னையருகிருந்தோதிற்றுய்தாய்

நறியதண் புனலையோ தியளித்திடி ல்வையிலாத
சிறுவரைவினாவின் மிக்கசிறப்பொடுமுயிர்ப்பர்மாதோ. (௧௫)

கனி றுவீழ்ஞாட்பிற்கூறுங்கவசமோர்ந்தினிதினேதி
னெளிரும்வேற்பகைவர்தானையுடைந்துவெங்கொடுத்துநீங்கும்
வெளிநிலிக்கவசமோதிமென்புனலளிக்கிறநீஞ்சொற்
றளர்நடைப்புதல்வர்க்கென்றுமுறுபிணிசார்ந்திடாவால். (௧௬)

இனையநற்கவசந்தன்னையாரொடுத்தியம்புகின்ற
ரனையவர்தமையென்னேடுஞ்சத்திகளளிக்குமென்னைப்
புனையிழையமரர்வேட்டநல்வரமளித்துப்பொங்குங்
கனையிருட்டிபிழம்புசீக்குந்தன்னுழைக்கரந்துபோனள். (௧௭)

தற்கனைக்கொன்றவாற்றால் தற்கையாயினளிம்மானைப்
பொற்பின்மங்கலவாரத்திற்புகல்சுதூர்த்தசியின்மிக்க
வற்பொடுங்கன்னித்திங்கணவியட்டமியிற்போற்றப்
பற்பலதுயருநீக்கிப்பார்முழுதாள்வரவன்றே. (௧௮)

ஆயிரங்கண்ணியன்னமுகத்தினளன்னகைகள்
பாய்பரியூர்திவெய்யவயோமுகிதொனிகைபண்பிற்
றியவெம்பிணத்தின்மேலோள்விச்சுவைகொளிசெப்பு
மேயவொன்பதின்மர்காசுவியனகரளிப்பரன்றே. (௧௯)

வயிரவொண்மொண்ணெண் கூளிகள்வரம்பில்பூதஞ்
செயிரில்தேவியர்கணல்வர்தேம்பொதிநறவமரத்திக்
குயில்குடைந்தாடுஞ்சோலைக்குண்டகழுடுத்தசெம்பொ
னெயில்குடந்தோங்குகாசிரகரினிதளிப்பரன்றே. (௨௦)

இன்னநற்கதையைக்கேட்போர்பயின்றுனோரொழுதிவைப்போர்
துன்னருந்துன்பநீங்கியளப்பரும்போகந்துய்த்துக்
கன்னலிற்கனிந்ததிஞ்சொலரம்பையர்கவரிநீழற்
பொன்னுலகினிதுகாக்கும்புரந்தரன்போலவாழ்வார். (௨௧)

எஃ-வது-வச்சிரபஞ்சரகவச அத்தியாயம்-முற்றிற்று.

ஆ திருவிருத்தம்-களகள்.

ஓங்கா ரவிலிங்கத்தின்கதையுரைத்த அத்தியாயம். ௨௩௩

சரமகேச்சுரனீசானன்புரோக்கன்வியாக்கிரோசன்சாற்று
மிரணியகர்ப்பன்சேட்டனுபசாந்தனுக்கிரோசன்
பரவுசம்புகனிவாசன்சயிலேசன்பயில்நாகேசன்
பொருவில்மத்திமகேசன்சீர்பொருந்துசொல்லீசனென்னு. (௬)

இலிங்கமோர்பதினான்குண்டாலீங்கிவையனைத்துமோரோழ்
தலம்புகழ்காசிக்கோங்குதத்துவமென்பொன்னு
வலங்கிலைச்சூலமேந்தாமண்ணல்சாற்றுதலுமன்பின்
விலங்கிவில்லுமிழும்பைம்பொன்விளங்கிழையுரைக்குமன்றே. (௭)

கடல்வயிறலறியீன்றநஞ்சமுண்டமரர்க்காத்த
வடல்விடைப்பாகவிவ்வாறறைந்தனையன்றியின்னும
படரொளியிலிங்கம்பாவுந்தனித்தனிபகர்தியென்ன
மடவரலினிதுகேட்பமழுவலானுரைக்குமன்றே. (௮)

ஈற்றுனைந்தலறிவெள்வாய்வலம்புரியீன்றமுத்தம்
பாற்கதிர்மதியென்றும்பநருமுகைவெடிக்குமந்தண்
சேற்றகல்வயல்குழ்காசித்திருநகர்தன்னில்முன்ன
மாற்றருந்தவமொன்றுகியந்தணனாற்றினுனே. (௯)

யுகமொருநூறுதீராயோகினிலுறங்குவேத
னாகமலரதனிலோங்குமலங்கொளியொன்றுதோன்றி
நிகரில்பாதலங்களைமுங்கடந்ததனிலையிலமீட்டும்
புகுதலுமுலகம்போர்க்கும்பொங்கொலியெழுந்ததன்றே. (௧௦)

பொங்கொலியெழுதல்கேட்டுப்பொறிபுலனடக்கியாற்றுந்
துங்கநல்லிரதநீங்கிச்சதுமுகன்றுனைவினோக்கச்
செங்கண்மாலுருவாயாதிவேதகாரணமாய்ச்சீர்த்தி
தங்குசாத்துவிதமாகுமகரமுன்சார்தல்கண்டான். (௧௧)

இராசதகுணத்திரண்டாம்வேதகாரணமாய்வேதன்
பராவருமுருவமுற்றோர்படிவமாயனைத்துமாகி
விராயபேருலகமீன்றவன்னையய்விளங்குமென்னுத்
தராதலமுழுதும்போற்றுமுகரமுன்சாரக்கண்டான். (௧௨)

சாமகாரணமாய்நொற்றொழிற்குயர்தலைமைத்தாகிக்
காமனையெரித்தமுக்கட்கடவுடன்வடிவுபோன்று
தோமறவிளங்குமிக்கதாமதகுணத்திற்குன்று
நாமநூல்தமையோரோத்துமகரமுண்ணக்கண்டான். (௧௩)

உலகெலாமோக்குசத்தப்பிரமமாயுவமையின்றி
யலகில்பேரின்பமாகிவாக்கினுக்காதியாகி

யிலகொளிவிரிக்குந் தூயவிச்சுவவுருவாயென்றுந்
தொலைவினாந் தமாகுநாதமுன்றோன்றக்கண்டான். (௧௭)

காரணமனைத்துந் தோன்றுங்காரணமாகியெங்கும்
பூரணமாகியோங்கும்பிரமமாய்ப்பொலிந்துநின்ற
வேர்பெறவிளங்கித்தோன்றும்திந்துவைநோக்கியெங்குந்
சீர்கெழுபிரணவத்தைத்தெருளுறவேத்துமன்றே. (௧௮)

உலகெலாமளிக்குமாற்றாலோமெனும்பெயர்தாயிற்
றலகறுகருமவாரியகன்ககாகடத்தறன்னு
லிலகுதாரகமன்றோதும்பெயரொடுமியைந்ததென்ன
மலர்தலையுலகம்பூத்தமறையவன்பழிச்சுகின்றான். (௧௯)

ஓங்காரவுருவாயோதுமெழுத்ததாயோங்காராதி
நீங்கரும்வன்னந்தோன்றுநிலையதாயுயிர்கள்யாவுந்
தாங்கியுமதனுட்டோயாச்சதாசிவமாகிரான்கார்
தீங்கறுமறையாய்நாதவிந்துவாய்ச்சிவமதாதி (௨௦)

ஆகரமாயுகரமாகிமகரமாயழிவொன்றிற்றிப்
பகர்வரும்பவராய்த்தூயசர்வராய்ப்பிரமமாகிப்
புகலருங்குணக்குன்றுகிப்புவனகோடிகளும்பூத்த
நிகரறுதுரியமாகிரிமலமாகிவின்றாய். (௨௧)

குறுமையாய்நெடுமையாகிக்குணக்குறியுருவமில்லா
சிறுமையாய்ப்பருமையாகிச்சித்துருவாகிரான்கு
மறைபுகலினையராகிவிருத்தராய்வண்ணமைந்தா
யறிவருமுதாதத்தமிக்கவனுதாத்தஞ்சொரிதறாகி. (௨௨)

எடுத்தலேபடுத்தல்மிக்கநலிதல்மூக்கிதழ்நாப்பல்வே
டடுத்திடுமண்ணஞ்சார்ந்துபிறந்தவக்கரங்களாகி
நடத்தலோடிருத்தலென்னும்பாவகநண்ணிநண்ணுக்
கடுத்திகழ்மிடற்றராகிக்களைகணையருவமாகி. (௨௩)

இதயமண்டபத்தினிங்காவிறைவனையகோரமாகிச்
சகியுருவாகித்தாளமுவந்துறைதலைவனாகி
விதியினில்விருத்தகீதவாச்சியவிஞ்சையோர்க்குங்
கதியினையளிப்போனாகிக்கருதுபல்கலையுமாகி (௨௪)

மலரயனாகியாவும்வகுத்துமால்வடிவமாகி
யுலகெலாங்காத்துமுக்கணைருவனையொடுக்கிப்பின்னு
மலகிலாவுருவமாகியேகமரயனாகியாகி
யிலகுபேரொளியேயெந்தாயென்றெடுத்தேத்தல்செய்தான். (௨௫)

V. SUBRAMANIAM ARMA
TAMIL-PANDIT.

ஓங்காரவிலிங்கத்தின்சிறப்புரைத்தஅத்தியாயம். ௨௬௫

வேறு.

உள்ளநெகிழவிழிபணிப்பப்பழிச்சிப்பழிச்சியுவந்தேத்து
மள்ளற்கமலப்பொசூட்டுறையுமலரோன்முன்னரநுள்புரிவான்
கொள்ளையினவண்டிசைப்பயிலக்கொழுந்தேன்பிலிற்றுநறுங்கொன்றை
வள்ளலிலிங்கத்திடையினிதுவந்துதோன்றிமகிழ்ந்துரைப்பான். (௨௬)

விழைந்தகேட்டியெனவமலன்வினவலோடுமலர்க்கிழவன்
றழைந்தவுவகைமீதூரத்தண்டிற்பணிந்துகதிருயிழும்
குழந்தைமதிதாழ்புரிசடையெங்குழகாநினதுகுற்றடியேன்
பழங்கணகலவீவ்விலிங்கத்திருத்தியென்னப்பகர்தனனால். (௨௭)

அனையநேர்ந்தேனிவ்விலிங்கத்தகலாதடைவலிதனமம்
வினையகடர்க்குமொங்காரவிலிங்கமென்னவிளம்பிடுக
வனையுமுலகமுழதமைக்கும்வரமுமளித்தேம்பிதாமகனென்
றினிதினெவரும்பணிந்தேத்தும்பேருமுனக்கேயீர்தனமால். (௨௮)

உரவுத்திரைநீர்த்தடக்கங்கையோங்காரோசன்றிருமுன்னர்
மருவுபோழ்திலுயர்காசிமச்சோதரியாமல்வேலைப்
பரவியாடுமவர்பேற்றையானோபகர்வேனெனவோதிக்க
சூரவமுயிர்க்குநறுங்கூந்தல்கொழுநிலிங்கத்திடையென்றான். (௨௯)

குடிலைக்கடவுள்காதையினைக்குழைந்துகேட்போர்புறங்காட்டி
லடலைபூசிக்காளியுடனாடும்பரமன்பேரருளார்
கடல்வாய்வெருவத்தனிக்கடைந்தகாயாவண்ணன்றிருவுந்தித்
தடமீன்றெடுத்தநான்முகத்தேனாறுறையமுலகிற்சார்சுவரால். (௩௦)

எசுவது-ஓங்காரவிலிங்கத்தின்வரலாறுரைத்தஅத்தியாயம்-முற்றிற்று.

ஆ திருவிருத்தம்-௧௮௨௭.

எழுபத்தைந்தாவது.

ஓங்காரவிலிங்கத்தின்சிறப்புரைத்தஅத்தியாயம்.

—:௩௩:—

பன்னுமறைகளினிதேத்தும்பரமகற்பத்தினிற்றமன
னென்னுமறையோனொருவனுளன்வடநூற்கலைகளினிதுணர்ந்து
தன்மானொழுக்கநெறிகடவாப்பரத்துவாசன்றரும்புதல்வ
ன்னனோன்காதைகேட்டியெனமுருகன்முனியோடறைந்திடுமால். (௧)

முன்னூல்வினையமுற்றியபின்முனிவன்சிறுவன்முதுக்குறைவா
லென்னேமனைவாழ்க்கையிற்புகுதின்முத்தியெய்தாதெய்துதினன்

கொன்னேகழிப்பினுயிர்போசுங்காலங்குணித்தலரிதென்னோத்
தொன்மாமறையேதர்முத்திதனிலடையும்வினையந்தொடங்குவன்யான். ()

அருமாமறையோர்தவமியந்துஞ்சாலையடைந்துமலங்குதினா
பொருநீர்க்கடவுணதிபடிந்தும்புவிக்களைத்தும்வலம்வந்துந் [ர்ப்
தெருளுநானப்பொருளுண்மையுரைப்போர்ப்பெருதுதிகைத்துமுன்ன
புரியுந்தவத்தாலிவரவந்திக்கையிலினிதுபொருந்தினனூல். (௩)

அழிவிலமரகண்டகமென்றுரைக்குந்தீர்த்தத்தகன்கையில்
சூழ்விமதியின்கோடுழக்குகுகொன்றைநனைவிண்டிழிபசுந்தேன்
மழையூற்றிருக்குஞ்சடாமவுலியோங்காரோசன்வளர்கோயில்
விழைவினோக்கியுளங்களிப்பவினாவினாங்குச்சென்றடைந்தான். (௪)

மலமோர்மூன்றுமெறிந்ததற்குநெறியினமைத்தவரைபோல
நிலவதிரிபுண்டரமில்லங்கநீறுபூத்தமெய்ம்முழுது
யிலசுமணிகண்டுகையொளிரவியலாகமத்தினுணர்வரிய
வலகிலுண்மைப்பொருள்கேட்டோர்க்கறையுக்குரவன்றனைக்கண்டான் ()

கண்ணுற்றுள்ளமகிழ்வெய்தக்கரகமுனிவன்றொழுவ
நண்ணுகின்றநீயாரைநம்பியென்னவிளம்புதலு
மண்ணல்முனிவமறைபயிலுந்தமனென்பேனருஞ்சித்தி
யெண்ணியதகமிகப்புடமிட்டருந்தித்திரிந்துமெய்திலனூல். (௫)

ஈற்றின்பசுவாயெனத்திறந்தமுழைஞ்சுதோறுங்குறுகியிருந்
தாற்றற்கரியயோகனைத்தும்புரிந்துஞ்சித்தியடைந்திலனூல்
தோற்றற்கரியபாசுபதத்தோன்றால்நினதுதானடைந்தேன்
சாற்றற்கரியசித்தியினிப்பெறுவான்றருதியெனத்தொழுதான். (௬)

மாசில்புதல்வவருஞ்சித்தியெளிதின்மருவவேண்டுதியெற்
றேசில்கருமமுளிபுற்கான்றெறுதியாகிப்பவக்கடலின்
வீசுதரக்கப்புனல்சுவற்றும்வடவையாகிமிகவிளங்குங்
காசிரகரமல்லாதுகருதுமிடமற்றென்முண்டோ. (௭)

பொலந்தாமரையினிதழ்குதட்டிக்கனைக்காற்குவளைப்போதருந்தி
யிலஞ்சிமேயந்தமோட்டெருமையிறைஞ்சிப்பழுத்தகதிர்ச்செந்நெற்
கலங்கற்கருஞ்சேற்றகல்வயலிற்றுயிலுங்காசிதனிலிதழி
யலங்கல்வேணியோங்காரவிலிக்கமினிதினமர்ந்துளதால். (௮)

அன்னவீசன்றாள்போற்றியடையாச்சித்தியடைந்தோனா
யின்னொன்னவொருநாவாலியம்பவற்றேறுவத்தலையின்
முன்னரிகழந்தகாதைமற்றென்முனதுமுனிவகேட்டியெனப்
பன்னுமறைநூற்றுறைபடிந்தபாசுபதனூண்டொத்திவொன். (௯)

ஓங்காரவிலிங்கத்தின்சிறப்புரைத்த அத்தியாயம். ௨௩௭

தாற்றுக்கமுகின்மிடறழிந்துநீந்தேனெழுக்கத்தாவியயற்
சேற்றிற்கயவாயினவானேவினையாட்டயருஞ்செழுங்காசிக்
கூற்றையுதைத்தகுடி. லேசன்கோட்டந்தன்னிலொருதவளை
யேற்றிக்கழித்தவெண்ணோற்றையருந்திவலம்வந்தினிதுறையும். (௧௧)

திருந்துமதிதாழ்செஞ்சடையோற்கேற்றிக்கழித்தசெழுஞ்சோற்றை
யருந்துங்கொடியதீவினையாலலறுங்கொடியகுரற்காக்கை
யிருந்தவளை தனைக்கவர்ந்துபொருவில்காசிப்புறத்தேகிப்
பொருந்துபசிபிற்கூர்வாயற்குத்திப்போழ்ந்துதின்றதுவே. (௧௨)

நிருமாலியமுன்னருந்தியவெம்பாவத்தாலுநிகரில்முக்கட்
பெருமான் கோயில்வலம்வந்தேபற்றினாலுமுயர் தவளை
விரிநீர்க்கக்கைவிளிம்புடித்தகாசுகரிற்சூயில்முகமாய்
மருவார்தெரியல்தொடுப்போன்றன்மகளாய்வந்துதோன்றியதே. (௧௩)

கரும்பிற்கனிந்தசுரமேழுகிராமமுன் றுகற்றுணர்ந்தோர்
விரும்பத்தகுழந்தையொருபத்தொன்பான்விளம்புநாற்பான்மேற்
பொருந்துமொன்பான்றானமுய்ப்புருடராகமாவவற்றிற்
பிரிந்தோரொன்றிற்கைந்தாம்பெண்டகையராகமுப்பதுவே. (௧௪)

தேசிகற்கும்விசேடத்தாற்சேருமறுபத்தஞ்சலகில்
பேசுதாளாற்றொன்றத்துணையராகம்பெரிதுணர்ந்தோன்
மாசில்தவத்துமாதவியென்றுலகமேத்தவருமடந்தை
காசுகருளோங்காரக்கடவுள்வியப்பநடம்புரிவாள். (௧௫)

பொருந்துமிடபனூயிற்றிப்புணர்தீர்பதினான்கினிலுணவொன்
றருந்தலின்விழிதுயிலாதாடியமுதக்கனிந்தொழுகு
நரம்புதடவந்திசையெழுப்பிநாதற்பாடிவைகறையி
விருந்தயாங்கொல்லோருங்காணவிலிங்கத்திடமறைந்தாள். (௧௬)

அனையகுடி. லேசனை வணங்கிலடையாமுத்தியாமென்னத்
துனைவின்முனிவன்றமனனெடுந்துகடர்காசுகரெய்தி
வினையின்றொடர்ச்சிகட்டறுக்கும்விமலற்பழிச்சியெவ்வலசூங்
கனைவெக்கதிரிற்சுடொறிக்குங்கடவுளிலிங்கத்தடைந்தனனல். (௧௭)

பிணிவாயவிழ்ந்தசெழுங்கமலம்பெய்ததேறல்கூட்டுண்டு
துணிநீர்க்கயத்துட்கருங்கெண்டைதுள்ளுங்காசிவளநகரில்
பணிவார்சடையெங்குடி. லேசன்காதைகேட்போர்பயின்றோர்கள்
அணிமாசித்திமுதலாயகைவந்திறைவனடிசேர்வார். (௧௮)

௭௫-வது-ஓங்காரவிலிங்கத்தின்சிறப்புரைத்த அத்தியாயம்-முற்றிற்று.

ஆ திருவிருத்தம்-௧௮௪௫.



எழுபத்தாறாவது.

திரிலோசனவிலிங்கந்தோன்றிய அத்தியாயம்.



உசாசால்சிறப்பின் மறைபரவுமோங்காரோசன்றிருமுன்னர்
விரசாபிடமொன்றுளதாங்கதற்குவிரிநீர்த்தினைக்கங்கை
கனாகொன்றிரங்குபுனல்யமுனைகடவுட்டெண்ணீர்ச்சரஸ்வதியா
மரவப்பேர்யாரொருமூன்றும்வைகரோறுமாட்டிமால். (க)

ஆங்கணுயர்பிப்பிலதீர்த்தமுளதொன்றதனிவாடிவென்றும்
நீங்கவரியபிரமகத்திசேராதியநேரிழைக்கங்
கோங்குசுடர்க்கண்மூன்றளித்தவாற்றாலுலகமுலவந்தேத்துந்
தேங்கொள்கடுக்கைவேணியற்குத்திரிலோசனப்பேயொத்தியதால். (உ)

ஈசானேசம்பீஷ்மேசந்துரோணேச்சுரம்வான்மீகேச
மாசில்புகழ்சேரச்சுவத்தாமேசம்வாலகில்லேச
மாசிலிலிங்கந்தற்குழவமர்ந்தகுடிலேச்சுரத்தினிடைப்
பேசுங்காதையொன்றுளதுமுனிவகேட்டியெனப்பேசும். (ஈ)

எசு-வது-திரிலோசனவிலிங்கந்தோன்றிய அத்தியாயம்-முற்றிற்று.

ஆ திருவிருத்தம்-கஅசஅ.



எழுபத்தேழாவது.

திரிலோசனவிலிங்கத்தின் சிறப்புரைத்த அத்தியாயம்.



உலகமேத்தராசேந்திரகம்பத்தினோங்கி
விலகிவிலலுமிழ்விண்டொடர்சினகரமீதில்
நிலவுசெம்மணிக்கண்ணவொள்ளகிற்புகைநிறத்த
குலவுவெண்ணிறைப்புறவுதன்பெடையொடுக்குறுகும். (க)

குழைந்தவெண்மதினோடுதேய்த்துயர்சினகரத்தி
னமுந்துமென்றுகள்சிறகர்மெல்வளியினுலவித்தும்
விழைந்தவன்பொடுபூசனேநோக்கியும்வியப்பால்
தொழந்தவத்தினோர்தம்மொடுகோயில்சூழ்போந்தும். (உ)

உறையுநாளில்மற்றொருபகலொழுகொளிச்செங்கட்
புறவுபோதரல்காண்டலுமுளமகிழ்ப்புப்பச்
சிறையுடைப்பருந்தொன்றுவெம்பசிப்பிணிதீர்ப்பான்
பெறுதும்பாமுணவின்றெனப்பெரிதுவந்ததுவே. (ஈ)

**திரிலோசனவிலிங்கத்தின் சிறப்புரைத்த உட்கு
அத்தியாயம்.**

படருமஞ்சிறைப்புறவினைநலிந்துயிர்பருகு
மிடனறிந்துவெம்பருந்துமற்றதற்கயலிருப்ப
மடநடைப்பெடைகண்டுதன்புறவொடுமாழாந்
துடனடுக்குறவெய்துயிர்த்துதைத்திடுமன்றே. (ச)

வெய்யவான்பகையெறுழ்வலிவிரிசிறைப்பருந்தொன்
றெய்திராமிவணுறைந்ததுநோக்கியேகியதென்
செய்யுமொவெனவெனதுளமலமரத்திகைத்த
துய்யுமாறினியுஞற்றுக்கவெனவுரைத்ததுவே. (சு)

படனமண்டிலம்வியாடிகம்பட்டிகங்கரண்னட
தடாதிவங்குசங்கிசனிசண்டனமுட்டினம்
விடா வருங்கதிபறவைகட்கெட்டுளவிளம்பி
னடாததொன்றிலையெனக்கிவைபயின்றினிதறிந்தேன். (சு)

யாவதென்முனைமெதிர்ந்தமோற்றுயிர்குமந்து
போவதென்னுடையாற்றையுணர்ந்திலேபோலு
மேவருந்துயருழந்தெவன்விளம்புவதென்ன
வாஃயன்னதன்பெடையினையாற்றிவைகியதே. (எ)

சேட்டுவெங்கதிர்குடகடற்படுதலுஞ்சிறந்த
மோட்டுவெம்பொறிக்கொடுஞ்சிறைப்பருந்திடமுன்னிப்
பேட்டொடுந்தனிப்புறவுபேருவகையினுறைந்த
கூட்டின்வாய்ப்புறத்தெதிர்ந்தறைகூவியதன்றே. (அ)

ஆற்றலுண்டெனில்வினாவினில்வருகெனவறைந்த
பாற்றொடுப்புறவேற்றமர்புரிதலும்பருந்து
சீற்றமீக்கொளப்புறவினைக்கவர்ந்துசென்றிலுங்
காற்புறந்தனிர்காமரும்பெடைகொத்தியதே. (க)

காற்றொடர்ந்திளமடப்பெடைகொத்தலுங்கலங்கிப்
பாறுவாய்வொலிவிடுப்பவீழ்புறவொடும்படர்ந்து
தாறுபாய்கவுட்களிறுசாய்த்திழிமதக்கலுழி
யாறுபாய்புனலையோத்திமாநகரடைந்ததுவே. (க0)

எருத்திறைஞ்சுபைங்காய்க்குலைக்கதலிசாய்த்தீர்தன்
சூருத்தரம்பையங்காடெறிந்தணிமலர்குடட்டி
யொருத்தலமேதிகண்படுவயலையோத்தியினுறையா
வருத்திகூர்பெடையொடுப்புறவாவிந்ததுவே. (கக)

அண்ணலமாநகரயோ த்தியினுவீர்த்ததனால்
வண்ணவான்சிறைப்புறவுகந்தருவமாநகரில்
நண்ணுசீர்த்திமந்தாரதாமனுக்குநன்மகனா
யுண்ணயந்தலகேத்திடவுதித்ததையன்றே. (கஉ)

மழலைமென்மொழிச்செய்வாய்மகன்வளர்நாளில்
விழைவினோடுநிலவிஞ்சைகள்முழுவதும்பயின்று
குழவிவெண்பிறைக்கண்ணிதாழ்புரிசடைக்குழகன்
கழல்பணிந்திடல்வேண்டிமென்றுவந்துளங்களித்தான். (கஉ)

அன்னவன்பெயர்பரிமளாலயனவன்றினமும்
பொன்றிறத்தசெம்புறக்கணிகனிந்துதேன்பொழியுங்
கன்னிவாழையம்படைப்பைசூழ்காசியினடைந்து
மன்னுசீர்க்குடிசேசனைப்போற்றினன்வருமால். (கச)

புல்லுகாதலினிறந்தமென்பேட்டினப்புறவுங்
கொல்சினத்தவாளரவுறைகொநகர்புரக்கு
மெல்லொளிக்கதிரிரதனதீபன்றனக்கிரத்தனா
வல்லியென்றொருபுதல்வியாயுதித்ததமன்றே. (கரு)

அஞ்சனக்குழம்பொழுகிவார்த்தெனத்திகழைம்பால்
வஞ்சியன்னவட்கிருவர்தோழியருளர்மகிழ்ந்து
பிஞ்சுநாண்மதிமுடித்துவின்றாடியபெருமான்
கஞ்சநாண்மலரடிதொழுகருத்தினளாகி. (கக)

வேளைவென்றகட்கடைச்சியர்சூரவையின்வெருவி
வானையம்பகட்டேற்றினம்வால்விசைமுருக்கிப்
பானைவாய்கமுகுடைந்துதேன்குதித்திடப்பாயும்
கோளில்வான்புனல்வளங்கெழுக்காசியிற்சூறுகி. (கக)

எரிதவழந்தெரிமுரட்படைச்சூலவேலேந்துங்
கருணையங்குடிசேசன்மென்கழல்ணைபணிந்து
புரிநரம்பிரங்கிசையெழீஇப்புக்கழந்துபொற்கோயில்
திருமெழுக்கெறிந்தொழுக்கொளிச்செஞ்சுடலோத்தி. (கஅ)

எழினலங்கடந்தேந்தினவனமுலைப்பேதை
யொழுசூராளினோரிடபரூயிற்றினிலுவந்து
தொழுதகுந்திரிதிகைதனிற்றயிலுணவொழிந்து
விழுதுவீழிருட்போதெலாம்விதந்துபாட்டயாந்து. (கக)

இருள்புறக்கடிந்தெரிசுடர்ப்பரிதியங்கடவுள்
மருவுகாலையின்வானதிபடிந்துநான்மறையோர்க்

**திரிலோசனவிலிங்கத்தின்சிறப்புரைத்த உசுக
அத்தியாயம்.**

குருவரல்லமுதாட்டியின்னமுதுவந்துண்டு
பொருவில்லீதோழியர்தம்மொடுங்கண்படைபுரிந்தாள் (உ0)

அமுதமுற்றிருந்தொழுகியவவிர்மதிச்சடையு
முமிழ்செழுங்கதிர்நீ அபூத்திலகியவுருவு
மிமயமால்வரைப்பூங்கொடிக் கீந்தவோரிடனுங்
கமழ்நறுந்துணர்க்கொன்றையுங்காரிருட்களனும். (உக)

கறையனற்றுளையெயிற்றவெம்புயங்ககங்கணமும்
பொறிவரித்தெறுதழல்விழிப்புலியதருடையு
மறியுடைப்பொலந்தாமரைத்தடக்கையும்வயங்க
விறைவனுகுறையிலிங்கத்தினின்னுதோன்றினனூல். (உஉ)

கொல்லும்வேலினைக்குருமணித்தடறமைத்தென்னப்
புல்லுநீளிமைபொருந்திடக்கண்படைபுரியும்
வல்லியன்னவொழுகெனமழுவலானுரைப்ப
வில்லுமிழ்ந்தவேலுறைகழித்தாலெனவிழித்தார். (உ௩)

அவிழ்ந்தபூங்குழலங்கையிற்றிருத்திமென் னுசு
குவிந்தமென்முலைமுகட்டினிற்றகுலவுறச்சேர்ந்திச்
சிவந்தகண்மதர்நீங்கலுந்திருவுருநோக்கி
யுவந்துபாடினராடினருவகையிற்றுகளித்தார். (உச)

ஐயனாமங்களளப்பிலவெடுத்தெடுத்தோதி
மையுண்கண்ணியர்மலரடிதொழுதுவிழ்ந்தெழலுஞ்
செய்யதாமரைச்செழுமலர்த்தடங்கையாலெடுத்திப்
பையராவணிவேணியானின்னபகர்வான். (உ௪)

உருவப்பூண்முலையோடரிபரந்தவேல்விழியீர்
பொருவில்லீர்த்திமந்தாரதாமன்றருபுதல்வன்
பரிமளாலயனெனப்பகர்விஞ்சையற்புணர்ந்தாங்
கிருவிசம்புறையிந்திரதிருவொடுமிருப்பீர். (உ௫)

விஞ்சைவேந்தொடுங்காசிமாநகரிடைமேவி
யஞ்சொலீருயர்முத்தியிலடைதிர்முற்பவத்தின்
நெஞ்சுவந்தெமைவழிபடுமடியர்நீரொன்னப்
பிஞ்சுநாண்மதிமிலைச்சியபிஞ்சுகனூரைத்தான். (உ௬)

முற்பவத்தினெஞ்செய்தியுமுதல்வரின்மலர்த்தா
ளம்பினூல்வழிபட்டதுமறைதியென்றமுதிர்.

சொற்பழுத்தபூக்கொடியனூர் தொழுதுரைத்திடலுங்
கொற்பழுத்தவெங்கணிச்சிவானவனிவைசூறும். (உஅ)

நெறிபடுங்குழலிரத்தினுவல்லியாம்பீயும்
பறவைசூழ்வருகுருகிவேற்பரிமளாலயனும்
புறவுருக்கொடெக்கோயிலின்முற்பவம்பொருந்தி
யுறைதவத்தினுவலையோத்தியினுறைந்துயிருலந்தீர். (உஆ)

திருவரீணகரயோத்தியினுவிதீர்த்ததலை
மருவுர்தன்னதீபன்றருபுதல்வியாய்வந்தாய்
பொருவில்செல்வமந்தாரதாமன்றருபுதல்வன்
பரிமளாலயனொமெனவுதித்ததுபரிவால். (உஆ)

காமர்பூங்குழல்கலாவதிபிரலாவதியென்னுந்
தாமவார்குழல்லின்னுடைத்தேதாழியர்தங்கள்
எமமுற்றமுற்பவங்கனாமியம்புவலென்ன
நாமவெந்திறந்தகணிச்சியோன்விழைவுநறவிலும். (உக)

முற்பவத்தின்மூன்றும்பவந்தன்னிலம்நிறுவர்கள்
தப்பீல்நான்மறைவிளம்புசாராயணன்றனக்காக்
கொப்பில்பேபொழில்மக்களாயினீதுவந்துதித்தார்
செப்புதன்பெயர்கவுதமைபவானியாய்ச்சிறந்தார் (உஉ)

எழில்குவிந்தனவிளமுலைமகளினைத்தந்தை
யுழசுவாயந்தநாசயனனுக்களித்தனவனுங்
கழைமிடைந்தவெங்கானிடைச்சேறலுங்கனன்று
புழைகொள்பற்கொடும்பாந்தளாற்பொன்றினனன்றே. (உஉ)

கணவன்விதலுங்கரும்பெனத்திரண்டேதாண்மகளிர்
வணரிருங்குழல்குறைத்துடல்மாசொடும்பழக
வணரிதுறந்துநோன்பாற்றுழியருந்துவான்மற்றோர்
பணிவருந்தவப்பள்ளியிற்பரீவொடுமடைந்தார். (உச)

ஊன்கழிந்திடேநாற்பவர்பொங்குயரரம்பைக்
கூன்புறக்கனிகாவினிற்கொண்டதீவினையால்
மான்கவற்றியகண்ணியர்மற்றையபிறப்பிற்
கான்படர்ந்திடுசெம்முகக்கருங்குரங்காகி. (உடு)

அணிதுறந்தனர்நெறிவழாதாற்றுநல்வினையா
வினையில்காசியிலுதித்தனரிவருடைப்பதியும்
பணியின்விந்தாற்றுகைதாள்பணிதலிற்புறவாய்
மணியிடற்றிறைகாசியில்வந்தவதரித்தான். (உஊ)

**திரிலோசனவிலிங்கத்தின்சிறப்புரைத்த உசுந
அத்தியாயம்.**

அனையனாங்கவர் தமக்குமுன்றும்பவத்தன்பன்
வனைகருங்குமுல்லினக்குமுற்பவத்துயர்மனாள்
னினிநின்மூவர்க்குயிப்பவமதனில்முன்புகன்ற
கனைகருங்கமுற்காளையேகாதலனாவான். (௩௭)

நதுநிற்கமுன்னுரைத்தனசூரங்குகளெநிரீர்த்
தீதில்காசியில்திரிலோசனங்கோயிலிற்சிறந்து
மீதுயர்ந்தபொற்பமுமரத்திருந்தும்வெண்டினாய
கோதிலீரிடைக்குளித்தும்க்கோயில்குழ்பேரந்தும். (௩௮)

உறையுநானினிலையேமற்றுண்பவனொருவன்
சிறைசெய்கண்ணியிலவற்றினைச்சிக்கயாத் தேகி
யறைபுனற்செழுங்காசியினுட்டுவித்தயின்று
மறுபுலத்தினிலடைதலுமறிந்தனகவிகள். (௩௯)

காசிமாநகர்க்கடவுள்பொன்முன்றிலிற்செவினும்
பாசிலைப்பமுமரத்திடைப்பயின்றற்றவத்தா
லோசைபோகியவுரகவேந்துளமகிழ்சிறப்ப
வாசினல்லெழிற்முதல்வியராயினவன்றே. (௪௦)

சுணங்குபூத்தெழிலரசுவீற்றிருந்தணிசுமந்து
வணங்குநண்ணிடைதேய்த்துயர்வருமுலைப்பேதா
யணங்கராவருளமுதறல்சாயல்வார்வண்டின்
கணங்கொள்வார்குழலனையரிக்கன்னியராவார். (௪௧)

மருவுதோழியரிருவருநீயும்வான்சிறப்பிற்
பரிமளாலயன்றேணலநுகர்ந்துபல்காலந்
திருவொடும்பொலிந்தெறிபுனற்காசியிற்சேர்ந்து
பொருவிலாதுயர்முத்தியிற்பொருந்துவீரென்றோ. (௪௨)

வரமளித்துயர்கடவுள்வ்விளிக்கத்தின்மறைந்தா
னரிபரந்தவேற்கண்ணியர்தம்பதியடையா
வுரியதந்தைதாய்க்கரனருள்வரமினிதுரைத்துப்
பொருவில்லாமேநாய்கைமிகவைகுறுபோழ்தின். (௪௩)

இடபஞாயிரூக்கெய்தலுமுக்கணெம்பெருமாற்
கொடிவிலல்விழாவுற்றுழிநோக்குவானுரகர்
முடிவிலல்வெழிலியக்கர்விஞ்சையர்முதல்யாரு
மடையுமேல்வமைந்தாரதாமனுமவணடைந்தான். (௪௪)

சுரும்புவிழ்தருமலர்க்கணை தூணியோடகற்றிக்
 கரும்புரீத்தவிற்காமனையனையநின்மகற்கெ
 னரும்புமென்முலைமகட்கொடுப்பேனெனவருளாற்
 பொருந்துபேரெழிலீர்த்நனதீபன்றணிபுகன்றான். (சரு)

அனையகேட்டமந்தாரதாமனுமுகமலர்ந்து
 கனைகருங்கழல்வேந்தொடுங்கருணையினேற்ப
 பனிசெய்வெண்மணிகிடந்ததோட்பரிமளாலயற்குப்
 புனைசெய்மேகலைமகளினாரன்மணம்புணர்த்தார். (சக)

பகழிமாட்டியவரிசிலைப்பரிமளாலயனு
 மகினறும்புகைமுகந்தவழம்மலர்க்கோதை
 மகளிர்மூவரோடடைந்துதன்கோநகர்வைகிப்
 புகழினிந்திரதிருவொடும்பொலிந்தினிதிருந்தான். (சஎ)

வில்விழுங்கிடவீங்குதேதாட்பரிமளாலயன்சீர்
 மல்லலம்புனற்காசியிலீண்டும்வந்தெய்தி
 யெல்லொளிக்கதிர் திரிலோசனவிலங்கத்தையேத்தி
 நல்லிசைத்தொடைநரம்புளர்த்துறைந்திருநாளில். (சஅ)

நல்லொளிச்சுடர்முக்கணையகன்மலர்த்தாளில்
 பிக்குதேக்குழற்கலாவதிபிரலாவதியிரத்தெ
 வல்லியோடும்வேற்பரிமளாலயனனிமறைந்தான்
 சொல்லுமிக்கதைகேட்டவர் துறக்கநண்ணுவரால் (சக)

எஎ-வது-திரிலோசனவிலங்கத்தின்சிறப்புரைத்த அத்தியாம்புற்றிற்று.

ஆ திருவிருத்தம்-கஅகஎ.

எழுபத்தெட்டாவது.

கேதாரவிலிங்கத்தின்கதையுரைத்த அத்தியாயம்.

இருகோட்டுப்பிறைவழுமீஞ்சடையெக்கேதாரத்திறைவன்செய்தி
 பொருகோட்டுமதமலையினதன்புனைந்துநின்றும்புனிதன்முன்னர் [ன்
 வருகோட்டுமுலையுமையாட்குரைத்தபடிமாதவத்தோய்மகிழ்ந்துகேளெ
 ரொருகோட்டுக்கடாக்களிற்றின் பின்னுதித்தவேற்கடவுளுரைக்குமன்றே
 பாச்சடைத்தாமமாமலரும்பாவகரமடுவினிடைப்படிந்துபோகித்
 தேசுடையகேதாரத்திறைவனிருபாதமலர்சிந்தித்தேத்திப

கேதாரவிலிங்கத்தின்கதையுரை ரத்தஅத்தியாயம். ௨௪௫

பூசனைசெய்திடிவோங்குபொலங்குமிச்சினகரத்தின் பொலிவுநோக்கின்
மாசுடையபவக்கடலின்ககாகடந்துமுத்திரெறிமருவுவாரோ. (௨)

ஆங்குநிகழ்காதையொன்றுண்டறையுல்கேண்மதிமேளாகிலமுய்ய
வோங்குமிராசேந்திரகற்பத்திலீரணியகருப்பனென்னவோதுந்
திங்குறன்மாதவத்துப்பாசுபதாசிரியனுளன்னேன்செம்பொற்
பூங்கழல்கள்வசிட்டன்முதல்மாணக்காபலதினமும்போற்றிவாழ்வார். (௩)

ஆறணிந்தசெஞ்சடையோன்சேவடிக்கீழ்த்தொழும்புசெயுமன்பராகி
நீறணிந்துகண்டிகைமாலிகைபுனைந்துகக்கைநடுநெறியிழுடி
மாறுசெய்முக்குறும்பெறிந்துவளர்சடாமுடிபுனைந்துமவுனமாகி
வேறடிசில்துகராமலையேமற்றினிதருந்திமேவலோடும். (௪)

ஆங்கவறிங்குரவனடியிருபோதுந்தொழுதேத்தியறம்வழாது
திங்குறன்மாதவத்துவசிட்டமுனிபாவகரத்தெண்ணீராடிப்
பூங்கதிர்கான்றொளிபரப்பும்வெண்டிங்கட்பசுக்கண்ணிபுனையுஞ்செவ்வி
யோங்கொளியசிலவில்க்கமெஞ்ஞான்றுந்தொழுதேத்தியொழுநாளின். (5)

அறங்கெழுநாற்றுறைபோயமாணக்காபலரோடுமருளான்மும்மைக்
குறும்பெறிந்தபாசுபதாசிரியனியற்கேதாரங்குறுகல்வேண்டிக்
கறங்குசூரலுளையரிமாச்சிறுகுருளைகவிழ்தலையவருளியோலி
ஹறங்குமுயர்வொலங்குமியியிமயநெடுஞ்சாரலின்வாயொதுங்கினே. (6)

அருளினிரணியகருப்பமுனிவரன்போயிலிங்கவடிவாகியோங்கு
திரைபொருதுககாகடக்குங்கேதாரத்தியினறுந்தெண்ணீர்மாந்திக்
கரையினிருத்தலுமாவியொழிந்தனன்வான்சுடுமிநெடுங்கயிலைவின்றும்
பொருவில்லகண்மவிமானமொடுபோந்தவனையினிதேற்றிப்போயவன்றே. (7)

அருள்புரியுங்கடவுள்முனியிறந்தெளிதிற்கயிலைவையடைதனோக்கித்
தெரிவரியசுடரிலிங்கமெவற்றினுயிக்கேதாரஞ்சிறந்ததென்ன
விருவினைவேரறநோற்றவசிட்டமுனிகேதாரத்திறைவற்போற்றி
விரிபுனற்காசியினடைந்துயாண்ட்தொறும்போய்த்தொழுதுமீளுநாளில்.

தண்ணீறித்திகைகவுள்வானைமுடியமுதிர்கிழவுத்தன்மையாதல்
கொண்டாகத்தளர்ந்துமுயர்கேதாரத்தடைதுமெனக்குறித்தல்நோக்கித்
தண்டாவன்புடைமுனிவரவகாகடந்துபோதலரிதெனவுந்தாழா
துண்டாலம்பழுத்தமிடற்றிறையருளால்வசிட்டமுனியொருப்பட்டானே
கிழவுபழுத்தனையவுடலருந்தவத்தோன்கேதாரத்திறத்தலெண்ணி
விழைவுறுநன்மனவலியையினிதோர்ந்துகனவினிடவினைவிற்போந்து
பழமறையோயிலவழியாம் படர்ந்தனமவ்வழியேகவென்னப்பண்பால்
தழைசெவியமதமலையினீருரிபோர்த்தவனோடுமுனிவன்சாற்றும். (௧0)

வரமளித்தியெனிலென்றன்மாணுக்கர்யார்க்குமருள்வழங்குகென்னப்
பொருதினாரீர்க்கக்கைபுனைகாபாலியார்க்குமருள்புரியவேண்டிக்
கருவிமுகில்கிடந்தறங்குமிமயமால்வரை துறந்துகாசியெய்திப்
பரவுனர் தீவினையெறியும்பாவகரதீர்த்தத்திற்பரிவிற்சேர்ந்தான். (கக)


ஆதலாலித்தீர்த்தமாடுகின்றோர்முத்திரகரடைதல்திண்ணம்
காதலாற்றென்புலத்தேதார்கடன்கழிப்பிற்பெறலரியகதியிற்சேர்வ
ரீதலாலதன்வடபாலிந்திரத்தும்மினனென்னும்வழுதிகண்ட
திதில்பேரொளியிலிங்கமொன்றுளதாங்கதன்சீர்த்திசெப்பலாமோ. (கஉ)

ஆக்கதன்மென்பாற்சிறந்தநீலகண்டேச்சுரமுளதாங்கதனின்பாங்கர்
வாங்குகிலைவிப்பிரவாகெனும்வழுதினையீன்றமடமானேக்கின்
கோக்கின்முனைகவற்றுமுலைச்சித்திராங்கனையமைத்தகோதில்சீர்த்தித்
திக்ககற்றியருள்கொழிக்குஞ்சித்திராங்கதவிவிங்கஞ்சிறப்பின்வையும். (க)

அம்பரிடேச்சுரங்காளாஞ்சனஞ்சயமேச்சுரமிவைகனாங்குவையும்
வம்பவிழ்பூங்கொன்றைபுனைவார்சடையோனிறைவியொடுவழங்குமாறு
கம்பமறுதவமுனிவவுரைத்தனமிக்காதைதனைக்கற்றோர்கேட்டோர் [வார்
உம்பர்மலர் தூஉய்ப்பழிச்சுவொருமுன்றுகண்ணினொடு முறைந்துவாழ்
எஅவது கேதாரவிலிங்கத்தின்கதைபுரைத்தஅத்தியாயம்-முற்றிற்று.

ஆதிருவிருத்தம்-கககக.
எழுபத்தொன்பதாவது.

தருமேசவிலிங்கத்தின்சிறப்புரைத்தஅத்தியாயம்.



பின்னருமிவ்விலிங்கத்திலுயர்ந்ததெதுவெனவுமையாள்பேசுவெந்தை
முன்னருதைத்திடுகாதைகேட்டியெனவருந்தவத்தின்முனியையேநோக்கித்
தென்னதெனவரிவண்டுஞ்சுரும்புமிசைப்பாட்டயரத்தேறல்நல்கு
நன்மலர்ப்பூங்கடப்பந்தார் துயல்வருதோட்குமரனிறைவரவிலுமாதோ. (க)

கனைசூலேற்றெருமையுடைக்கொடுங்குற்றமாமங்குவந்துகருணையோடும்
பனிபடர்காலையிற்புனலிற்குளித்தாமழைக்காலமழைபடவேறின் றும்
முனிதருவெந்தெறுகோடைக்கைந்தழலினடுநின்றுமுடிவில்காலம்
வினையறுநற்றவமாற்றவாங்கவன்முன்புரிசடையோன்வெளிப்பட்டானே

மன்பெருநற்றவமாற்றிப்பலகாலமுணவொழிந்துவருந்திரேற்ற, வெ
ன்பெழுமியாக்கையைமகிழ்ந்தே மெழுதென்னக், கொடுங்குற்றமெழுத

லோடு, மன்புடையசராசரங்களெவற்றினுக்குமிறைவனியவையெலாநின், ரென்புலத்திற்புகுந்திழைத்தவினைவழிநின்னருளொடும்போய்ச் சேர்கவன்றே. (௩)

ஒழிவரியகொடும்பாவநெடுங்காலம்புரிந்துமொருபோதுசுந்தை விழைவொடுதெண்டிராபுரட்டுதருமலாவிநிற்படிந்துவிதியினின்பேர் மொழிதருமேச்சரன்பாதம்பணிந்திடுவோர்பெறலரியமுத்திசேர்வர் தொழுதகநீபழிச்சியவித்துதிக்கேட்டோர்நமதுபதந்துணைவிற்சேர்வார். (1)

அணிகிளர்கார்த்திகைமதியிற்சுக்கிலபக்கத்தினிலட்டமியில்மேய வுணவொழிந்துவருங்கக்கும்றுயில்ஹறந்துதருமேசனுயர்பொற்றாளிற் பணிவருபுசனேபுரிந்தோர்கொடியபவக்கட்கடப்பார்பரிவாலின்னு மிணையில்வரங்கேட்டியெனவீர்ஞ்சடையோன்மெய்தடவந்தியம்பினுனே எகூ-வது-தருமேசவில்க்கத்திண்சிறப்புரைத்தஅத்தியாயம்-முற்றிற்று.

ஆ திருவிருத்தம் ௧௯௧௯.

எண்பதாவது.

கிளியின் கதையுரைத்த அத்தியாயம்



என்பெழுந்தயாக்கையினைத்தடவரலுங்குளிர்ப்பெய்தியிதயநெக்காங்கன்புகனிந்துற்றிருப்பமறவையிருகரங்கூப்பியையகேண்மோவன்சிறையபருந்தொன்றிக்கிளிப்பார்ப்பின்றந்தையுயிர்வவ்வியேசுந்துன்பமுயிர்பிடித்துந்தவயிர்ந்தபெடையின்னுயிருந்தறந்ததன்றே. (௧)

அன்றுமுதலின்றளவுமெனேநோக்கியமர்ந்தவிவையன்பினேடு, முன்றனருள்புரிதியெனக்கொடுமறலியுரைத்திடலுமுலகைபூப்ப, மின்றிரித்தாலெனக்கிடந்தவிரிசடையோன்கிளிப்பார்ப்பைவியந்துபாரர்ப்பொன்றலரும்வரந்தருதுங்கேண்மினென்பார்ப்பினமும்புகலுமாதோ. (௨)

புன்மையாமிப்பறவையுருவெடுத்துநினதுபதமெளிதிற்போற்றவென்னதவமிழைத்தனமற்றதனின்வரம்யாதெனினைம்மிறைவகேட்டியின்னசுவேற்கொடுங்கூற்றமிழைத்ததவநோக்கியதால்மெய்ம்மைகூரமுன்னைவருபவமனைத்தும்கிளங்கியவெம்பாலவற்றைமொழிதுமன்றே (1)

பானிலவுகொப்பளிக்கும்பனிமதிக்கோடுமுதாநறைபாய்வண்ணேதூந், தேனுக்கூங்கொன்றையணியேணியோய்நிற்பணிந்ததிறத்தால்முன்னம், வானுறைமும்மரர்களாய்க்கடைவளைக்குங் கரும்புருவமதர்வேலுண்கட், கானுலவுநறுக்கூந்தலரம்பையர்தோள் புணர்ந்துசின்னாள் களித்தல்செய்தேம், (௪)

மின்பயில்வேற்றானவராய்விஞ்சையராயியக்கராயர்க்கராசி
மன்பதையில்வேந்தராய்த்தண்புனலிற்கொடுங்கானில்வாழ்வதாகி
யன்பினளிக்குனராகிக்கேடுசூழ்பவராகிமற்றுமாகித்
துன்பமுறுமியாக்கைபலவெடுத்தளவில்கோடிபவந்தொலைத்திட்டேமால்
இவ்வாறுபலகோடிபவத்துழன்றுமுண்மையறிவின்றிமற்றொன்
றொவ்வாதபேரின்பக்கடற்படியாதருந்துயரமுழன்றேமீங்குச்
செவ்வான்வெண்மதிபுனைந்ததருமேசனடிபணிந்தசெய்தியானும்
வெவ்வாய்கொடுக்கூற்றம்புரிதவநோக்கியதானுமவினைகடர்ந்தேம். (சு)

மீயுயர்வானவர்க்கிறைவன்விழையுமரும்பெற்றற்றிருவும்வேண்டேமெங்
கட்ட,கேயவுணர்வுடைஞானநெறிகாட்டியடைககாகொன்றிரங்குதெண்ணீ
ர், பாயுநெடுங்கிணைக்கங்கைசூழ்கிடந்தவியற்காசிப்பதியின்வைகித், தீய
கொடும்பவக்கடலின்ககாகடப்பானிறப்பவருள்செய்தல்வேண்டும். (எ)

மறைமுதலபலகலையின்ககாகடந்துழின்பொருட்டிமலரின்மேலேவா
னறையுணர்வான்றுறையுறையுமஞ்சிறையமடவன்னமலங்குதெண்ணீர்
முறைபடிந்துசெலவயருமகளிர்நடைக்கழிந்தொதுங்குமுடிவிலின்ப
நிறைதருகாசியினிறத்தல்முத்தியாமெனப்பலகானிகழ்த்தினானே. (அ)

தடவுவெண்ணெய்வாய்மடுத்துப்பொதுவர்மனைவளர்ந்தருநூந்துளவத்
தாரோன், கடவுண்மரகதப்புரவித்தேரோற்கவ்வாறுணாத்தான் கதிரோ
ன்றானும், கெடலருமாதவம்புரியாக்கியவர்க்கரொடும்ஃதேகிளத்தினான்
வெள், விடையுயர்த்தேதான்காசிமுத்திநகரொன் மந்தரத்துமைக்குவிளம்பி
னானே. (ஆ)

பிள்ளைவண்டின்கணங்கோடிதுதைந்தாடிவிருந்தயரப்பெருகிவாசக், க
ள்ளொழுகமுக்கையவிழ்க்குங்கருங்காவிவளவயல்குழ்காசியென்று, மெள்ள
ளரியபேரின்பத்துறைகெழுநன்முத்திநகரென்னவோராத், தெள்ளருநா
ன்மறைப்பொருளும்விரித்தருளும்வியாதமுனிசெப்புமன்றே. (க0)

முயலரியமாதவத்துரோமசனேமுதலாயமுனிவர்யாருஞ்
செயிரறுநன்முத்திநகர்காசிமாநகரமெனத்தெளிந்தார்பாழும்
புயல்படிந்துசூழ்த்தகடற்புனல்குமட்டியெதிரொடுத்துப்பொங்காதோறுந்
துயிலுமியலானந்தக்கானமேமுத்தியெனத்துணிந்திட்டேமால். (கக)

தெரிவரியவுலகமொருமுன்றினுமுக்காலகிழ்செய்தியாவு
மரியயன்மாதவமுனிவரமலநீபவந்தோறுமறைந்தவாறும்
பொருவிவண்டுகோளகையினிகழ்வனவுமங்ககெல்லிக்கனியேபோலத்
தருமலிங்கம்போற்றியதால்தெரிகின்றவுண்மையுணர்தன்மையானேம். (1)

என்றுபதமலர்வணங்கிக்கிள்ளையிளம்பார்ப்பினிதினிசைத்தலோடிக்
சூன்றவரிச்சிலைகுனித்துமுப்புரந்தீயூட்டியபொற்குழகக்கூறு

மனோரத்திரி திகைவிதியுரைத்த அத்தியாயம். ௨௪௯

மன்றவுலகொருமுன்றிலரசிருக்கைகாசியலால்மற்றுமுண்டோ
பொன்றவழாலயஞ்சிறந்தவானந்தக்கிழங்கின்முளை சூத்ததாமால். (௧௩)

பழமறைகளுணர்வரியபிரமமெனும்பொருள்யாமே பணிந்துநம்பால்,
விழைவுறுவோர்க்கருள்புரிவா நித்தலத்தினுருவுகொடு மேவிறோடீப்,
பொழிகதிர்வானுயர்குடுமிச் சினகரத்தின்றென்றிசையிற் பொருவிலாத
தொழுதகூரன்மண்டபமொன் றுளததனிலெஞ்ஞான் றுந் துன்னிவாழ்
வேம். (௧௪)

வேறு.

மருவுமுத்திமாமண்டபமாதியா
முரைசெய்மண்டபம்யாவினுமோங்கிய
வினாசெய்பீடமுதல்வியன்பீடத்தூந்
தருமபீடமுயர்ந்ததுசாற்றுங்கால். (௧௫)

இன்னமென்கிளிப்பிள்ளைகள்யாவையு
மன்னபீடத்தமர்ந்தபரிசினால்
மன்னுமென்னுலகத்தினில்வாழ்ந்ததன்
பின்னர்முத்திபெறுவதுதிண்ணமால். (௧௬)

என்றுசூற்றுக்கிறைவனிசைப்புழி
மன்றவீசன்வடிவொடுகிள்ளைகள்
குன்றவில்லுடைக்கூத்தன்கயிலையிற்
பொன்றயங்குவிமானத்துப்போயவால். (௧௭)

௮0-வது கிளியின்கதைபுரைத்த அத்தியாயம்-முற்றிற்று.

ஆ திருவிருத்தம்-௧௯௩௩.

என்பத்தோராவது.

மனோரத்திரி திகைவிதியுரைத்த அத்தியாயம்.

—X—

கொழுதிவண்டினமுரன்றுபாட்டயர் தருகொன்றைதேத்துளி தூற்ற
விழுதுவிட்டபூந்துகொனக்கிடந்தொளிர்விரிசடைப்பெருமாளீ
பழுதிலா துயர்மனோரத்திரி திகைநோற்பவைபகொன்னத்
தொழுதுசூறினள்சில்லரியொழுகியதுணைமலர்த்தடங்கண்ணாள். (௧)

பூண்சுமந்தபொற்கொடியெனக்கவினியபுலோ மசைவிழைவோடு
மாண்சுமந்தநற்றவம்பலவாற்றியும்விழைந்தனமருவாமல்
பாண்கனிந்துதேமழைபொழிந்தா லெனப்பாட்டயர்ந்தனவீசன்
கோண்பிறைக்கெழில்கொடுத்தவாணுதலு எங்குறித்ததுபுகலென்றான். (2)

என்று கூறலுந் திதலைபூத்தழகுவாய்ந்தீர்க்கிடடபுகாதோங்கிக்
 குன்றிரண்டெனப்பிணத்திறுமாந்தெழுகுவிமுலைக்கொடிபோல்வாள்
 மன்றன்மகமளப்பிலுபுரிந்துயர்வானவர்க்கிறையாய
 வென்றிமன்னவன்குலமனைக்கிழத்தியாயினிதிருந்திடல்வேண்டும். (௩)

பொற்பின்மேவருமெவ்வுருவேண்டினும்பொருந்துதல்தரவேண்டு
 மற்பின்மேவியகாதலனிமந்துழிக்கைம்மையாகுதலின்றிக்
 கற்பழிந்திடலொழிந்துநற்கன்னியாய்க்கணவனைப்பெறல்வேண்டும்
 கொற்பழுத்தொளிர்கணிச்சியோயெனவவள்கூறலுமிறைகூறும். (௪)

வரதமோர்கரமபயமோர்கரஞ்செபவடமொருகரமாகப் [ரோ
 பொருவில்மோதகமொருகரத்தமைத்தெழில் பூத்தொளிர் பனைமென்
 ளிருபதாமருட்கவுரியோடழிகவுளெறுழ்வலிக்கடாயானை
 யுருவமேவுமாசார்விராயகற்றொழில்விழைந்தனவுறுமென்றான். (௫)

ஆன்னரோன்பிணையாற்றுநல்விதியெனக்கறைந்திடுகெனலோடு
 மன்னுசித்தினாத்திங்களில்வளர்மதிமருவியபக்கத்தில்
 முன்னியேத்துமூன்றந்திவருவதன்முன்னைநாளருள்கூருந்
 தன்னையேத்தியக்கங்குல்வாயுணவினைத்தவிர்த் துவைகறைப்போதில். (௬)

துயிலெழுந்துமாக்கடம்புநாயுருவிபேரிந்துமாதுனேதோயில்
 செயலையத்திரீள்கதிரான்னுவல்வெண்பிச்சியின்றிள்கொம்பி
 னியைவகொண்டுவெண்பற்கறைதீர்த்தெதிர்காலையிற்கடனாற்றிப்
 பயிலுமாலையம்பொழுதினிந்துபுனிதரீர்படிந்துவெண்டுகில்சுற்றி. (௭)

செய்யசந்தனங்காழுகில்மான்மதமரிசனஞ்செழுஞ்சாந்தந்
 தொய்யில்நீண்மரமஞ்சள்பத்மாக்கமெய்த்தோயில்சிற்தூரமேற்ற
 வையதேவதாருவினொடுமுரோசனையிவற்றினல்லிருப்போதின்
 மையல்யானைமா முகத்தனைக்கவுரியைவரன்முறைவழாதாட்ட. (௮)

இவையலாதிருகூறுகுங்குமமலர்மான்மதமிருகூறு
 நவையில்சாந்தமுக்கூறொருகூறொளிர்நறைகமழ்கருப்பூரம்
 குவலில்மற்றதனுறுபெயரியக்கர்மென் குழம்பதாயிஃதாட்டி
 னுவகைசெய்யுமெக்கடவுளுமென்பதாலுவந்திவற்றினுமாட்டி. (௯)

பிண்டிபாதிரிமல்லிகையலரிதேன்பிலிற்றுசண்பகங்கோங்கக்
 கண்டல்தாமரைவலம்புரிசுமரிமென்கடிமழ்செழுநீலம்
 வண்டராமலர் தூவிமென்சருக்கரைவயிற்றுறுமடையேல
 முண்டிமுந்தினுல்லெய்யினுலமைத்தவையுவப்பொடுமினிதூட்டி. (௧௦)

புகலருக்கியமுதலியயாவையும்புரிந்துபூசனையாற்றி
 மகிழ்சிறந்தருமறையவர்க்கியன்றனவழக்கியாக்வர்க்கேற்ற

மனோரதத்திரிதிகைவிதியுரைத்தஅத்தியாயம். உடுக

துகளறப்பரிந்தட்டனகூழினுலமைத்தவைதான் றுய்த்து
 திகமுநன்மதிதோ றுமிவ்வா றுநோற்றாண்டுசென்றியல்காலே. (கக)

முன்னரோ தியதிதியினிற் கங்குலின் முறைவழி தருச்சித்து
 நன்னிலத்தினில்மெழுக்கெறிந்ததனிடைநவையிறீக்கருமங்கள்
 சொன்னசாமவேதத்திருமறையினுல்துகளிலெண்முதலாக
 மன்னுதானியமெட்டில் தாற்றெட்டெனவழங்குமாகுதிபண்ணி. (கஉ)

பொருவில்விச்சவப்பூசைநின்னருள்பெறு புதல்வனோடினிதாற்றும்தம்
 விரதநற்பலன்வழங்குதல்வேண்டிநல்வேழமா முகத்தோயிங்
 கருள்செய்நின் னுடையன்னையோடிதன்பலமென்னவீழ்ந்தடிபோற்றி
 மருவுலாந றுமலர்க்கேழ்மும்முறைமகிழ்வொடும்வலஞ்செய்து. (கங)

விரதமாற்றுவித்தருளியகுரவனைப்பன்னிதன்னொடுமெல்லென்
 பொருவில்கட்டிலினிருத்திரதல்லணியொடும்பூசனை யினிதாற்றிப்
 பரிவினன்குடைதொடுகழலாடிநற்பாற்பசுவிவைநல்கி
 யருளிநொடுபின்சென் றுநற்குரவனைவிடுத்தகன்மனையெய்தி (கச)

அள்ளிருட்கரும்போதகன்றிட்டபினாய்ப்பிழிமலர்க்கூந்தல்
 வள்ளைவார்குழைப்பன்னிருகன்னியர்மைந்தரத்துணையோரை
 யுள்ளுவப்புறவெண்ணெயினாட்டுவித்தின்னமுதினீ தூட்டித்
 தள்ளரும்பெருங்கிளையொடுமாரமுதருந்திடல்தகைமைத்தே. (கரு)

கருங்கட்கன்னியர்நோற்றிடிவன்விழைவு றுகணவரைப்பெறுகிற்பார்
 திருந்துகானையர்நோற்றிடிவருமுலைத்தெரிவையர்தமைச்சேர்வர்
 பொருந்துமங்கலமடந்தையராற்றிடிப்புதல்வரைப்பெறுவார்பூண்
 பரிந்தமங்கையர்நோற்றிடின்மறுமையிற்பழிப்பில்காதலற்சேர்வார். (கசு)

பன்னுநான்மறைமுனிவரராற்றிடிந்பலகலைத்துறைசெல்வார்
 மன்னராற்றுறினொருகுடைநீழலின்மண்முழுதினிதாள்வார்
 பொன்னவாங்குலவணிகராற்றுறினளவறிவருபொருள்செய்வார்
 பின்னுளோரிஃதாற்றிடினுளத்திடைவிழைந்தனபெறுகிற்பார். (கஎ)

செய்யதாமதைத்திருமகன்றோற்றுமுன்செங்கண்மால்நனைச்சேர்ந்தாள்
 மையவேவ்விழியருந்ததிநோற்றுயர்வசிட்டனன்மனையானு
 னையநண்ணிடைக்கொடியனசூயைநோற்றத்திரிதனைப்பெற்றாள்
 தொய்யில்வெம்முலையிம்முறைநோற்கெனச்சொற்றனன் றமுழவல்லான். (க)

அழகுசுண்படுவனமுலைசுமந்தறவலசுதுண்ணிடைச்செவ்வா
யெழுதுவாணுதற்புலோமசைநோற்றுளத்தியைந்தயாவையும்பெற்றாள்
விழைவினிக்கதைகேட்டவர்பயின்றவொழுதினர்விருப்புற்றோர்
தொழுதுவாழ்த்துனர்பேற்றையோராவினாற்சொல்லுதற்கெனிதாமே.

அக-வது-மரோரத்திரிதிகைவிநியுரைத்தஅத்தியாயம்முற்றிற்று.

ஆ. திருவிருத்தம்-௧௯௫௨.

எண்பத்திரண்டாவது.

தூர்த்தமன்கதையுரைத்தஅத்தியாயம்.

குரைதினாக்கடல்குடங்கையினேந்துபுகுடித்த
வருமறைப்பொருடெரிந்தருளகத்தியமுனிவ
தருமதீர்த்தநற்கதையினேச்சாற்றுவனென்னப்
பொருவில்மாமுதறடிந்தவேற்புங்கவன்புகலும். (க)

ஏந்துகோட்டயிராவதப்பொருபகடிவரீவோன்
காந்துவெம்படைவிருத்திராசுரனுயிர்கவரச்
சாரந்தவெவ்வினைதீருமாறுநாயெனத்தாழா
வாயந்தநான்மறைக்குரவனையேத்தினனறைந்தான். (உ)

கொழுமடற்பிணிரெகிழ்குடச்சூற்கமுடுகருத்தி
னுமுநரோதையின்வெருவியவானைபாய்ந்துழக்கட்
பழையர்சேரியிற்குடமுடைந்தெனப்பசுந்தேத்
பொழியுநீள்வயற்காசியிற்செல்கெனப்புகன்றான். (ஈ)

அளியுழப்பருமுகைவெடித்தலர்ந்தசெக்கமலத்
துளிமதுப்பரந்தொழுகலாற்றோமறவினைந்த
களிறுபாய்கதிர்ச்செந்நெலங்கழனிசூழ்கிடந்த
வளர்புகழ்ச்செழுங்காசியைவாசவனடைந்தான். (ஊ)

விரிசுடர்ப்பசுங்கதிநொறித்தவுணரூன்விழுங்கிக்
குருதிகொப்பளித்தழலுமிழ்வயிரவாட்குரிசில்
பொருதடந்தினாக்கங்கையம்புனல்படிந்தாடி
யருடருந்தருமேசன்முன்னருந்தவம்புரிந்தான். (ஐ)

புரியுநற்றவமுவந்தனன்புரந்தரநீயித்
தருமவாவிழிப்படிக்கெனத்தழங்குநீராடிப்

தூர்த்தமன்கதைபுராத்தஅத்தியாயம். ௨௫௩

பிரமகத்திவிட்டொழிதலும்பிஞ்ஞுகம்போற்றிப்
புரசையானேவேலீந்திரன்வானிடைப்புசுந்தான். (௧)

முருகுதாழ்குழம்புலோமசைமுலைமுகடுமுக்குந்
தெரியல்மார்பினன்மீட்டுமாதவரொடுந்தேங்கொள்
விரிதலைப்பசுக்கமுககல்விசும்பகடுடைப்பக்
கருவிமாமழைபொழிபுனற்காசியினடைந்தான். (௨)

சுடரும்வெண்மதிவனைசடைத்தாரகேச்சுரற்குக்
குடபுலத்தினிற்றன்பெயரால்மகிழ்கூர்ந்து
படர்செழுங்கடரிலிங்கமொன்றமைத்தனன்பரிவா
லடர்செய்வேல்விழிச்சசியுமாண்டிலிங்கமொன்றமைத்தாள். (௩)

அத்திரிப்பெயர்முனிவரனமைத்தருளிலிங்க
முத்தவெண்குடையெண்டிசைப்பாலருமுறையின்
வைத்தலிங்களுனேச்சுரம்வளர்தரணீசந்
தத்துவேச்சுரமிவைமுதல்தணப்பிலாதுறையும். (௪)

வேறு.

இன்னுமாக்கொருகாதைநிகழ்ந்துளதுகேட்டியெனவியம்புமோங்கு [ல்
பொன்னெடுமால்வரையினெடு முரணியெதிரியவிந்தப்பொருப்பின்சார
செந்நெல்வளர்கரும்பேய்க்குங்கழனிதொறுந்திங்கள்வடிம்பிடறிநீண்ட
கன்னல்கமுடுகழில்காட்டுமுயர்கதம்பசிகரமெனுநகரொன்றுண்டால். (1)

அந்நகரத்தனிபுரப்போனுடல்சினத்தினிகவிமிகவமரினேற்ற, மன்வி
முங்கித்தேக்கெறியுநெட்டிலேவேல்வலனுயர்த்தமதனென்பான், மன்னு
யிர்போற்செயற் கரியதவமாற்றியினிதீன்றதனையன்போரி, லொன்னலர்
வெண்ணினமருந்தியுறைபுகுவேற்றுர்த்தமனென்றொருவனுண்டால். (2)

தாதுதேயந்தினவண்டுதுதைநறுந்தார்த்தூர்த்தமனூந்தாவில்வேந்தன்
நீதுபூத்தருளவிந்தகிந்தையன்வெங்கொடுங்கோலன்றினமுமிக்க
வேதிலார்மனைவிழையுமிழுதையருமறையினெறியிகழ்ந்ததியோன்
போதுதூய்ச்சங்கரனைப்புண்டரிகக்கண்ணனைப்போற்றல்செய்யான். (3)

சிற்பினஞ்சேர்ந்திவதன்றிவிழுமியோர்குழுவினிடைச் சேர்தல்செய்
யான், சூற்றுமிருங்குடிசுவப்பொருள்வவ்விமுதுக்குறைவிலுளத்தனுகி
க், கற்றவரைத்தானடித்துக்கல்லாதபுல்லருகாகசிற்துகேட்குக், கொற்ற
வனவ்வுலகுதனதடிப்படுத்திக்கொடுங்கோன்மைபுரியுநாளில். (௪)

வேட்டைமேல்மனஞ்செலுத்திவலைஞரொடுமரிப்பரந்தவெங்கொனய்திக்
கோட்டுவாரணமுதலகுறுமுயலீறையெவையுங்கொன்றுமற்றோர்

காட்டினேகலுமரியகல்லதரினெறிபிழைத்துக்கழற்கால்வேந்த
னூட்டமூன்றுடையபிராண்காசிநகர்க்கணித்தாகநண்ணினானே. (கௌ)

அகில்முருடுகையரிக்கொண்டொழுகுபுனற்காசிநகரமலன்செய்ய
துகிர்விழுதுவிட்டனையதுய்ச்சடைமேற்கங்கைநதித்துவலைமாந்தி
வகிர்மதியினமுதளவிவருந்தென்றல்தூர்த்தமன்மெய்வருடியேகப்
பகர்வரியதாயரினெடுமொழிவரியபாவமும்வேர்பறிந்ததன்றே. (கரு)

பொரியாயதேமாவின் பூந்துணர்ப்பைந்தாதாடிப்பொதிவாய்விண்ட
விரிதலையவொண்டோட்டபொலம்பொகுட்டுத்தாமரையின்விளரிபாடி
வரியளிண்கன்படுகழனிவிளிம்புமீத்தகாசிவளநகரின்பாங்கர்
தருமலிங்கமினிதுறையுஞ்சினகரங்கண்டியர்பரியிழிந்துதாழ்ந்தான். (க)

வளர்தருமபீடமிருகண்ணுறலும்பேரறிவுவந்துதோன்றித் [க்
தளர்வினெடுமுன்செய்தகொடுங்கோன்மைதனைநினைந்து தலைவற்போற்றி
களிமதவாரணங்கூந்தலிளம்பிடிக்குக்கற்பகநாண்மலர்ப்பூங்கொம்பிற்
குளகருத்தக்கைநீட்டும்விந்தமால்வரைச்சாரல்குறுகினானே. (கௌ)

பொன்னகரம்வளமனைத்தும்பொறுக்கரிதாய்ப்புவிபிணிடைப் போந்த
போலுந், தன்னகரினிடையெய்தித்தனையனையந்நகர்காக்குந்தலைவனாக்கித்
தொன்மறையோர்க்களப்பரியதிவழங்கிக்கொடியோரைத்தூர்த்துபின்னு
ங், கன்னல்மருள்செழுஞ்சாலிக்கழனிவிளிம்புமீத்தோக்குகாசிசேர்தான்
தருமேசன்றாள்வணங்கிச்சின்னொளிற்றுர்த்தமனுமுத்திசாரந்தா
னொருவாதுதிவினைகளுலப்பிலவாற்றுநானுங்காசியெய்திற்
கருவாழிபடிகிலரிக்கதைகேட்டோர்பயின் றுளோர்கருதல்செய்தோர்
மருவார்பூங்கடுக்கையணியிறைவனடிசேர்வொனவழங்கினானே (கக)

அஉ-வது- தூர்த்தமன்கதையுரைத்தஅத்தியாயம்-முற்றிற்று.

ஆ திருவிருத்தம்-ககௌக.

எண்பத்துமூன்றாவது.

கங்காளகேதுவதைஅத்தியாயம்.



வீரோசன்காதையின்னும்விளம்புகுவென்றருந்தவத்தோன் வினவலோ
டுஞ், சூர்மாளவேல்பணித்ததோகைமயிற்பாகனிவை சொல்லீமுன்னம்,
பாரோமூமதிநெடுவெண் குடைநிழற்றிவெயிலுமிழ்வெம் பரிதிபோலு,
மோராழிதனிசெலுத்துமித்திரசித்தெனவுளனொருரவுத்தோளான். (க)
புவனகோடிகளுமொருபுடைகிடைத்துஞ்சிற்றுதார்ப்பூவைவண்ணன்
சுவலயமேழும்பொதிந்தகுரைகழற்சேவடிக்கமலப்போதைநீங்கா

வுகைவரியளியலர்த்துமிதயமலர்தனிலடக்குமுரவோனானும்
பவமொழியவினாகமமும்பாசிலைத்தண்டுளவோனைப்பணிதல்செய்தான்.

*அண்ணலளித்திடுமுலகமனைத்துமிருபோதுமுயரன்பினேடுங்
கண்ணமாதவமுசூந்தகேசவவச்சுதவென்னக்கழறலன்றி
பெண்ணம்வேறிலகோதசியெய்திற்றாய்முலையினிரங்குதிம்பா
லுண்ணுறாதான்கன்றுமெனிலறிஞர்செய்தவமென்னுரைக்குமாறே. (௩)

இன்னனீதியினுலகமினிதளிக்குமேல்வையினிலிசைத்தேனூறத்
தென்னதெனவெனமுரலுமகதியாழ்பயில்முனிவன்சினவுவைவேல்
மன்னன்முனமெய்துதலுமருக்கியபாத்தியமுதலவழக்கியேய்திப்
பொன்னடித்தாமாநோவப்போந்தெவனெனமுனிவன்புகலலுற்றான்.

யாழினேர்குலத்திறைவன்றவப்பேற்றாவினிதீன்றமாலிலஞ்சாயல்
மாழைமாமருணைக்கினெழின்மலையகந்தினியைக்கபாலகேது
காமூலாமனத்தனருள்கங்காளகேதுவெனுமவுணன்வவ்விப்
பாழிவாய்க்கொடும்பார்தளரகிருக்கும்பாதலத்திற்படர்ந்தானன்றே. (௫)

இயக்கர்கோனிதியறையினெழிற்கதவந்திறந்தெனப்புலவர்யாரும்
வியக்குநீள்வளங்கிடந்தசம்பகாபதியதனில்மேவுபோழ்திற
பயக்குமோரோமுலகும்படைத்தளிக்குமாடகேசுரனைப்பாடி
நயக்குமாறினிதேத்தியந்நகரில்யானுமிகநண்ணினேனல். (௬)

எய்துகின்றவெனைநோக்கியழில்மலையகந்தினியொன்றுரைத்தாளோங்கி
மைதவமுமுயர்குடுமிக்கந்தமாதனத்தின்மகிழ்ந்தாடுமென்னைப்
பைதலுறக்கவர்ந்திங்குப்படர்ந்தனளிப்பதகனடல்பழுத்ததன்கை
வெய்யதழல்வெம்படையினன்றியேதிலர்படையின்விளிதல்செய்யான். (௭)

காளேவரிவண்டரற்றாமந்தாரமலைபுனைகவுரிமுன்னர்
தாளில்முழுதுலகளந்தோனன்பனைமணக்குமெனச்சாற்றினுளவ்
வாளரியன்னொருவனடையிலிவன்படையவன்கையளிப்பேனென்னப்
பாளேவினிகமழ்கூந்தற்படர்முலைகூறினளென்னப்பகர்ந்தான்மன்றே. (௮)

அந்நகரினெய்துநெறியுரைத்தியெனமித்திரசித்துரைப்பவோங்கி
மன்னுகலனென்றிவர்ந்துவாரிதியினிடையேகின்வையமீதோர்
கன்னிதருவொடும்போந்துவினைபுரிந்தோன்கருமபலன்றுய்க்குமென்ன
வின்னிசைபாடினளேசூறிறைமதிநாளவ்வழிநீயேகுக்கென்றான். (௯)

யாழ்பயிலுமறைமுனிவனேசூதலுமுலகனைத்துமெயிற்றினேந்தி
யாழியொருகரத்தமைத்தகுறுங்கழுத்தவெண்பன்றியளிப்பவோங்கு
தாழ்திரையகருங்கடலினிடையேகிச்சம்பகாபதியிற்சாரா
வேமுயர்மேனிலைமுகப்பிற்றனித்துறையுமடவரலையினிதுகண்டான். (௧௦)

வேறு.

உலகமுன்றினுள்ளல்லெழிலொருங்கெடுத்தினிதின்
மலரின்மேலையோன்மனத்தினுல்வகுத்தவோவியங்கொல்
சிலைகொள்வேனில்வேளினியதெள்ளமுதினிற்றீட்டி
நலநிறைந்தபூங்கொடிகொல்மற்றெனவுளநயந்தான்.

(கக)

அருப்புமென்முலைதாங்கியவணியயிலனையான்
கருப்புவில்லொளித்தெய்தியகானையைநோக்கி
விருப்பமீக்கொளப்போந்ததென்வேந்தறிந்காணி
னுருப்பவெஞ்சினத்தவுணர்கோணுயிர்குடித்திடுமால்.

(கஉ)

பொருவில்தன்கையிற்படையினுலலதுயிர்பொன்றான்

வருமுன்னிவ்வயின்மறைந்துறையெனவுரைவழங்க
வெருவல்மாதெனப்பகர்ந்தவணுறைந்தனன்வேந்தன்.

(ககஉ)

அலரிமண்டலமத்தமேவுறுதலுமவுணன்
புலவுமேய்ந்தெரிசூலவேல்திரித்தனன்போந்து
கலவமாமயில்கடிமணநானையென்றியம்பி
மலரடித்தபூந்தவிசின்மேலினிதுகண்வளர்ந்தான்.

(ககச)

முயலொழித்தவெண்மதிரிகர்முகத்தினுளவுணன்
றுயிறல்நோக்கிவெஞ்சூலவெம்படையினைத்தாங்கி
யயலுறைந்தவேலுழவனையழைத்தனள்கொடுப்ப
வெயிலுமிழ்ந்திடத்துளக்கினன்விடுநகைபுரிந்தான்.

(ககடு)

வேறு.

பாய்கரியொருத்தல்தனதாருயிர்பதைப்பச்
சீயமுரறிக்கடிதுசேர்குவதெனப்போய்
நீயமர்வினைப்பவெழுவாயெனநிகழ்த்திக்
காய்சினமிகத்தனதுகாலினிலுதைத்தான்.

(ககசு)

கூர்துயிலொழித்தவுணர்கோமகனகைத்துப்
போர்செயவெனக்குநிகர்நீகொல்பொறியற்றேய்
சேர்கெனவுரைத்துமுடைசேரிதழதுக்கி
வரர்களைகழற்குரிசில்மார்பினிலடித்தான்.

(ககஎ)

கோமகனுருத்தசனியோலெதிர்கொதித்துக்
காமருதடக்கைகொடுவாய்குருதிக்கக்கத்
தோமுறுகுணத்தவுணனொருயிர்துடிப்ப
வேமுறவுரப்பியரியேறெனவடித்தான்.

(ககஅ)

காவலனடிப்பவிமுகாரிருணிறத்தன்
மேவருமயக்கொழியவேறுணர்வுபெற்றே
மூவுலகுகைக்கொளமுன்மாணுருவெடுத்து
மாவலிமுஹற்றதிருமாவெனரினைத்தான். (௧௯)

ஆளரிநிகர்க்குமடலோயடுசினத்தின்
வாளமருடற்றிவருவாகைபெறுநர்க்கே
நீளரிமதர்க்கணுரியாளெனரிகழ்த்தித்
தோளிணைபுடைத்தமரர்சோர்வுறவெதிர்த்தான். (௨௦)

மாலுயர் துணைக்கமலவார்கழல்வழுத்தி
வேலைபுடைசற்றுமெழுமேதினிபுரப்போன்
காலனும்வெருக்கொளவிடாதுதழல்கக்குஞ்
சூலமெதிர்விட்டவுணரூருயிர்தொலைத்தான். (௨௧)

வீறுயர்சினத்தவுணன்வீதலுமிசைத்தே
ஹாமகதித்திவவியாழ்முனிவனுற்றே
சீறடிமழைக்கண்வளர்தேமொழிதனக்கு
மாறில்குருசிற்கும்விதியால்மணமுடித்தான். (௨௨)

மேவுமணமுற்றியபின்யாழ்முனிவிடுத்த
தாவில்வழிபற்றியலர்தாமரைமுகத்தோர்
பாவையொடுமிக்கவெழுபாரினிதளிப்போன்
காவணரிறைந்துவளர்காசிரகருற்றான். (௨௩)

அகூ-வது-கங்காளகேதுவதையுரைத்தஅத்தியாயம்-முற்றிற்று.

ஆதிருவிருத்தம்-௧௯௯௪.

எண்பத்துநான்காவது.

வீரோசன்றோன்றிய அத்தியாயம்.



கோழையாரம்பையீன்றகூன்புறக்கனியினோக்கு
தாழைமுப்புடைக்காய்சிந்துதண்வயற்காசியெய்தி
வாமூநாடனிலபீட்டத்திரிகிகைமரபினுற்றப்
பாழியந்தடந்தோள்வேந்தேபணியெனப்பாவைசொற்றான். (௧)

பொன்னவாஞ்சுணக்குபூத்தபுணர்முலைசுமந்தகோதா
யன்னேநான்பாற்றுசின்றவிதியினையறைதியென்னக்
கன்னல்மென்றனையதிஞ்சொற்கார்தளஞ்செங்கைகூப்பி
மன்னகேளென்னச்செவ்வாய்மலர்க்கையிற்புதைத்துச்சொல்வாள். (௨)

மார்ஶுத்திங்கடன்னில்வளர்பிறையெய்துகாலேச்
சீர்கெழுமுன்றும்பக்கத்துணவொழித்திலங்குசெம்பொற்
பூரணகும்பம்வைத்துப்புகன்றவாலரிசிபெய்த
வேர்கெழுசெப்புள்ளெழுமழில்பெறவதன்மேற்சேர்த்தி.

(௩)

விலைவரம்பறியாப்பூம்பட்டதன்மிசைவிளங்கச்சேர்த்தி
யலரிதழ்க்கமலம்வைத்தாங்கதன்மிசைநான்குபொன்னால்
முலைசாரந்தொழுதுகீம்பான்முருகனுண்டுறையவைகு
மலைமகளுருவுசெய்துமற்றதன்மீதுசேர்த்தி.

(௪)

தென்வரையுயிர்த்தபூங்கேழ்ச்சந்தனத்தேய்வையாட்டிப்
பன்மலர் தூவித்தூபங்கமழ்வித்துப்பரிவினோடு
மின்னமுதனையவன்னத்திங்கனிமுதலவேற்றித்
தன்னிருட்கங்குல்முற்றுங்கண்படைதூற்றதுவைகி.

(௫)

ஓர்முழுவகலீளமுற்றதோர்குண்டந்தன்னிற்
சீர்கெழுநெய்யினுதல்தேனினினுதல்தோய்த்த
வேர்கெழுமலப்போதோராயிரமினிகினேந்திச்
சார்வருசாமவேதமறைகொடுதழலிற்பெய்து.

(௬)

புனிற்றிளங்கபிலைநான்குபொன்னினுலமைத்தவிம்பங்
களைத்துவண்டியிரும்பைம்பொற்கமலமென்பட்டினோடு
மனைத்தையுங்குரவற்கீந்தாங்கமலனையுமையைத்தூய
மனத்திடையிருத்திமாசில்புதல்வனைவழங்கென்றேத்தி.

(௭)

கருணையான்பொழிந்ததீம்பால்கன்னலக்கட்டிகொட்டி
யருமறையந்தளைராயிரர்க்கடிசிலூட்டிப்
பரிவினோடவர்,கஞ்சேடம்பாரணமுறையிற்செய்தல்
விரதமென்றுரைப்பவேந்தன்னிளங்கிழையோடுநோற்றான்.

(௮)

நோற்றலுமகிழ்ந்துதோன்றுமலைமகள் தன்னேநோக்கித்
தோற்றியனான் தன்னில் தூறக்கமுற்றிவண்மீண்டெய்து
மாற்றலின்வனப்பின்மிக்ககாலையாம்பருவமாகி
நீற்றொளிபழுத்தமேனிநிலமலனுக்கன்பனகி.

(௯)

விளங்குமார்புதல்வன்றன்னையளித்திடல்வேண்டிமென்ன
வுளங்கனிந்தன்னைநல்கியுயிரிடுவிசும்பிற்போன
ளிளங்களிவரிவண்டார்க்குமீர்க்குழல்கருப்பமெய்தி
வளங்கெழிமூலநாளின்மைந்தனையினிகினீன்றான்.

(௧௦)

கணிகரிம்மைந்தன்வைகிற்காவலனிர்க்குமென்னப்
பிணிமுறுக்குடைந்துநீந்தேன்பெய்மலர்க்கோதைமாழ்கிப்

பணியர வல்குனல் லீர் பஞ்சமுத்திரையாம்பீடத்
தணிகெழிவிக்கடைகையினிம்மகவளித்தொன்றான். (கக)

மழைமதர்நெடுங்கண்சோரவருமுலைபொழிந்ததிம்பா
லிழைதவழ்புதல்வன்மேனியெங்கணுநனைப்பவீன்ற
குழவியைக்கொடுப்பவாங்கிக்கோதையர்வினாவினேகி
விழைவனயாவுரல்கும்விகடைமுன்வைத்துமீண்டார். (கஉ)

அருள்பொழிவிக்கடையந்தவரும்பெறற்புதல்வன்றனைப்
பரவுயோகினிகள் கையில் கொடுத்துநீர்பரிவினோடு
மிருவிசம்புறையுமாதொழுவர்பாலெய்தியன்னு
ருளையினையறிந்துவம்மினென்றலுமுவந்துபோனார். (கங)

போயவொழுவர்கையின்புதல்வனைக்கொடுத்தலோடு
மேயவப்புதல்வன்மெய்யிலிலக்கணங்கிடக்கைநோக்கி
மாயிருளுலங்காக்குமன்னவனாகுநீரிச்
சேயினேமுன்னர்வைகும்பீடகைசேர்த்துகென்றார். (கச)

தாளதாமனாயின்மேவுந்தாக்கணங்கனையார்மீண்டு
வாளொளிவிரிக்குஞ்செம்பொற்பீடமேல்வைத்தலோடுங்
கானையாம்பருவமெய்திக்கன்னல்வில்லொளித்துவந்த
வேனெனவுலகம்யாவுமேத்திடவிளக்கினானே. (கரு)

ஆலைபாய்துழனிதன்னிலாய்பிழி தூற்றுதண்பூஞ்
சோலைவாய்மலரின்வைசூந்தூங்கிசைவண்டுந்தேனு
மலைவாயவிழ்ந்தவாம்பல்மலரிடையொளிக் குங்கன்னல்
வேலிசூழ்காசிதன்னில்மெய்த்தவமாற்றினானே (கக)

அருந்தவக்கிழமைநோக்கியண்ணலஞ்சரும்புந்தேனும்
விருந்தயர்கொன்றைநாறும்விரிசடைப்பெருமானெய்திப்
புரிந்தரின்றவத்தாலன்புபூத்தனம்விழைந்துகேட்ட
வரந்தருகுவமென்றோதமைந்தனுமகிழ்ந்துசொல்வான். (கஎ)

புனிற்றிளந்திக்கட்கண்ணிப்பூஞ்சடைப்புனிதகேட்டி
தலிச்சுடராயவின்னவிலிங்கத்திறற்றழைந்தவன்பாற்
பனிப்பிறைவடந்தாழ்கொம்மைவனமுலைப்பகையினோடு
மனைத்துலகமுரின்றேத்தவமர்ந்திடல்வேண்டுமென்றான். (கஅ)

அண்ணலிவ்விலிங்கத்தன்னிலமர்வன்யானிதன்பேர்யாரு
நண்ணும்வீரோசனென்றேநவில்லக்காசிதன்னில்
மண்ணுறுதீர்த்தகோழுவயங்கொளிவிரித்துத்தோன்று
மெண்ணறுமிலிங்கம்யாவுமிதற்கிணையுயம்பொணுவால். (கக)

கொலைபழுத்தழல்வாய்காய்ந்துகுருதிகொப்பளிக்கும்வேலோ
யலைகடலாடைசுற்றியாயிரம்படத்திற்றுஞ்சு
மலர்தலையுலகம்யாவும்வரம்பில்நாளளித்துமாயா
விலகொளியாகிநின்றவென்னுழையுறைதியென்றான்.

(20)

வேறு.

போதுலாமலர்க்கொன்றைதாழ்புரிசடைப்புனித
வாதிடுகசவதீர்த்தமேமுதலையுரட்டு
தீதில்பூம்புனற்பகீரததீர்த்தமீறாக

வேறு துதீர்த்தமோர்ந்துறையெனவமலனாண்டினாத்தான். (21)

அசுவது-வீரோசன்றேன்றியஅத்தியாயம்-முற்றிற்று.

ஆதிருவிருத்தம்-20கரு.

என்பத்தைந்தாவது.

துருவாசர்வரம்பெற்றஅத்தியாயம்.

—க—

சொன்னமறையின்பொருடுனிந்துரைசெய்யென்ன
வன்னமிவரவேதனையருஞ்சிறையிலவைத்தோன்
தென்வரையின்மீதிலுறைதெய்வமுனியன்புற்
றின்னுமொருகாதைநனிகேளெனவிசைப்பான்.

(க)

பாசடைமலர்ப்பழனவானைகுதிபாய
வாசினிவருக்கையினிழிந்துசுனைவீழுங்
காசிகரின்பெருமைகண்டிளம்பியந்து
மாசடைவனைந்ததுருவாசனவண்வந்தான்.

(உ)

ஈசனுறையாலயமியற்றிமகிழ்வேடு
மாசறவிளங்குமொரிலிங்கமுமமைத்துப்
பூசனைபுரிந்தினிதுபோற்றியுலகேத்தத்
தேசடைமுனிக்கடவுள்செய்தவமிழைத்தான்.

(ஈ)

ஆயிரநெடும்பகலருந்தவமிழைத்தும்
பாயும்விடைவானவன்வெளிப்படுதல்காணன்
தியொழுதுவெவ்விழிசிவந்துபுகைமண்டக்
காய்சினமிசுத்துமுனிகாசியைமுனிந்தான்.

(ச)

புகைப்படலம்விண்ணகர்புதைப்பமறமெய்தா
வெகுட்சியினெழுந்துரைசெய்மெய்த்தவனைநோக்கி
வகுத்தவன்வணங்கியவிலிங்கமகிழ்கூர
நகைப்பநகையீசனெனநாமநவில்கின்றார்.

(சு)

விசுவகன்மேசவிலிங்கந்தோன்றிய அத்தியாயம். ௨௬௧

முத்தியருள்காசியைமுனிந்தமுனியாவி
துய்த்திடுதுமென் றுகணநாதர்நனி துன்னிக்
கைத்தலமெடுத்தனொ திர்ந்திடுதல்காண
மைத்தவழ்மிடற்றிறைவிலக்கினன்வழங்கும். (௬)

எண்ணரியமா தவமிழைத்தமுனிகேண்மோ
நண்ணரியகாசியைமுனிந் துவிடல்நம்பால்
கண்ணிபவரந்தருதுமென் றுகதிர்முக்கட்
பண்ணவனுரைப்பமுனிவர்க்கிறைபழிச்சி. (௭)

காசியைமுனிந்ததனை நாணிமெய்கலங்கி
மாசறுமதிக்குழவிவைத்தசடையெம்மா
னேசலுறுதிவேனையிழைத்ததுபொறுக்கென்
றூசில்முனிவன்புகலவண்ண லுரைசெய்வான். (௮)

நீயினிதமைத்தருளி லிங்கநிகரற்றே
யேயபெயர்காமநல்லிலிங்கமெனலாக
மேயமடுவன்னபெயர்மேயுக்கவெனாமுன்
பாயும்விடைமீதிவிவர்பண்ணவன் மறைந்தான். (௯)

மிக்கசனிவாரமதில்மேவுபதின்மூன்றும்
பக்கமுறுகங்குல்முக்கமென்புனல்படிந்து
முக்கணமலன்சரணமுன்னினர்வணங்கிற்
செக்கமலமென்னவொளிர்செய்யகழல்சேர்வார். (௧௦)

௮௫-வது துருவாசர்வரம்பெற்ற அத்தியாயம்-முற்றிற்று.

ஆதிருவிருத்தம்-௨௦௨௫.

எண்பத்தாணுவது.

விசுவகன்மேசவிலிங்கந்தோன்றிய அத்தியாயம்.

உயர்விச்சுவகருமேசனியற்காதையுரைத்து
மயிலொத்திருகுழைமேவியலைக்குங்கயலுண்கண்
முயலற்றொளிர்மதிவாணுதல்முகிழ்மென்முலையென்னுக்
கயிலைத்தடவரைமீதுறைகருணைக்கடல்கூறும். (௧)

மலரோனிகர்தோட்டாவருள்மகன்வானிகொனவே

கலையாவையும்வளர்திங்களின்விதியிற்பயில்கலைப்
புலனைந்தையுநெறியுய்த்திடுமாசானிவைபுகல்வான். (௨)

புனையுஞ்சுடுமண்ணானனிபுனைவித்தெழிறிகழப்
பனிநீண்மழையணுகாதொளிபழகா துயர்வாக
வினையின் றிமம்வல்லோர்கள் வியப்புற்றனர் கூற
மனையொன் றுவகுப்பாயெனமறையோ னுனாசெய்தான்.

(௩)

துளி தூங்கியகுளிர் காலையில்வெச்சென் றுயர் தருமென்
றளிநீன் றிடுவேனிற்கடை தண்ணென் றமர்குவதாய்க்
களிசேர்ந்திடவனை கஞ்சகமருள்வாயெனக்கரைந்தா
ளளிசேர் தரமறாதேர் தருமாசா னுயர் மனையாள்.

(௪)

பாரின் மிகைசெல்கின்றதொர்பரிசாமெனவொழு கு
நீரின் மிசைசெலவுஞ்செவிற்சேற்றின் னிலைபெறவும்
வாரின் றியுநெகிழாமரவடிநல்குதியென் றான்
கூர்கேள்வியன் மறாதேர் தருகுரவன் றிருமகனே.

(௫)

கரமார்வளைமணிமேகலையொருகாழணிமுத்த
மெரியின்றியுமடுகின்றதொர்பசுமட்கலமெவையு
மொருதாருவிலொருகான் மிசையுறையுத்தனிமனையுந்
தருகென்றனள் மறாதேர் தவமுனிவன் பெறுதையல்.

(௬)

இவ்வாறவர்மொழிகின்றவையெவையும்பழுதின்றி
யவ்வாறினிதருள்கின்றனனெனவோ தினனாகி
வெவ்வாயரவரிமா னுறைகானிற்றனிமேவி
யொவ்வாதவையெவ்வாறருள்வோமென்னவுணர்ந்தான்.

(௭)

மாசற்றவன் றருளெய்தவொர் மறைமா முனியெய்தி
யாசற்றதென்மதலாயெனவவனுற்றவையறையக்
காசிப்பதிதனில்மேவியகருணைக்கடலாகு
மீசற்றொழினல்லாலிவையெய்தப்பெறலாமே.

(௮)

பா லுக்கழுசிறுவற்சுயர்பாலாழியளிக்குஞ்
சூலப்படைமுதல்வன் கழல்தொழவேகுதியெனலுஞ்
சால்புற்றருமறை நூல்பயில்தவமா முனியோடுங்
காலப்புயல்வறவா துயர்காசிப்பதியுற்றான்.

(௯)

ககாகொன்றெறிதினாசிந்தியகங்கைப்புனலாடி
யரிநான் முகனிமையோர் தொழுசிவலிங்கமமைத்து
நனாசேர் விடையிவர் வேதியமைக்கணவிற்றி
வினாநான்மலர் தூ வித்தவம்விழைவோடுபுரிந்தான்.

(௧0)

செய்யுந்தவநெறிகண் டியர்திருமாலயன்றியா
வையன்றவநெறிபோகியசிறுவன்முன மணுகி

யெய்துந்தவமொழிகுதும்விழைகின்றவையென்ன
வையம்புகுத்தொழில்யாவையும்வனைவானருள்கென்றான். (௧௧)

மற்றேரர்விதியெனயாவையும்வகுக்குந்தொழில்,தந்தேத்
கற்றேர்புகழ்தருவிச்சுவகன்மன்னெனுநாம
முற்றாயுயர்சூரவன்மனைமகள்மைந்தனுவப்பாற்
சொற்றொவையவையன்பொடுசோராமலளித்தேம். (௧௨)

மலரோனிகர்மதலாயிவண்வழிபட்டவிலிங்கக்
தலர் தூவினர்வினையாவுமறுப்போமெனநல்கி
யிலநான்மலர்கிகர்வாய்மயிலொருபங்கிலிருக்குங்
கலைநான்மதிபுனைவேணியனவற்றாடுகரந்தான். (௧௩)

சிற்பத்தொழில்விதிபோகியசிறுவன்கடிதேகி
யற்பிற்குருமுதலேர்தமையலர் தூவிவணங்கிப்
பொற்புற்றிடநனிபன்னியபொருளாயாவும்வழங்கிக்
கற்பத்தினுமழியாதயர்காசிப்பதியற்றான். (௧௪)

ஈரோமெனமுன்னேதுமிலிங்கத்துறுகாதை
வாரோறிளமுலைமென்னகைமடவாயுரைசெய்தேந்ந்
சீர்சால்கதைகற்றேர்தெளிவுற்றேருரைசெய்தோர்
பாரோழ்தொழவுயர்வாழ்வுபடைத்தோக்குவொன்றான். (௧௫)

அசு-வது-விசுவகன்மேசவிலிங்கந்தோன்றிய அத்தியாயம்-முற்றிற்று.

ஆ திருவிருத்தம்-௨௦௪௦.

எண்பத்தேழாவது.

தக்கன் வேள்விசெய்த அத்தியாயம்.



இன்னுமீரோமுளவிலிங்கமென்றனை
யன்னவையனைத்தினுட்டக்கனற்றிய
மின்னிவரிலிங்கத்தின்கதைவிளம்பெனத்
தொன்முனிகேட்டலுமுருகன்சொல்லுமால். (௧)

அயிலெயிற்றழல்விழியணங்கராவனைத்
துயில்புரிபாசடைத்துளவமாலொடு
முயர்விசம்புறைதருதக்கனாதியோர்
புயறவழ்கயிலையம்பொருப்பினெய்தினார். (௨)

பாயொளிப்பருமணிமுகடுவேய்ந்துயர்
வாயிலினெய்தியெம்வரவுகூறென

நாயகற்றொழுதனனந்திசூறலும்
நீயவர்த்தருகெனரிகழ்த்தினாரோ. (௩)

மாவடுநோக்கியோர்பங்கன்மாமலர்ச்
சேவடிதேவர்காள்பணியச்செல்கெனப்
பூவைபோல்மேனியான்முதலபுங்கவர்
யாவருமடைந்தனரிறைவற்போற்றினார். (௪)

கண்ணனைவருகெனக்கழறினானை
ரண்ணலைநோக்குறமுடியசைத்தன
னண்ணுவாசவற்கெதிர்முறுவனல்கினான்
விண்ணவாயாராயும்பிழியினேக்கினான்
மேவலர்க்கடந்துவில்விழுக்குவீங்குதோட்
பூவைபோல்மேனியாயுந்திபூத்திடு
மூவுலகனைத்தையமுறைபிறழ்ந்திடாக்
காவல்செய்தளித்தியோகனைகணையென்றான் (௫)

ஐயநின்னருளினாலுலகம்பாவையு
முய்யுமாறளித்தனனென்னவேதினன்
மையணிமிடற்றிறையருளமான்முத
லெய்தினேரியாவரும்விடைகொண்டேகினார். (௬)

போதருநெறிதனிற்றக்கன்புன்மையாற்
றீதுறுநெஞ்சினன்செயிர்த்தநோக்கினன்
மாதலனென்னவுமதித்திலானெனக்
கோதறுமீசனையிகழ்ந்துகூறுவான். (௭)

தாயிலிதந்தையுந்தமருமற்றிவன்
பேயோடுசுடலையினடிக்கும்பித்தன்வெங்
காயெரிநெற்றியினுமிழுங்கண்ணினன்
பாய்புலிமுடையதளசைக்கும்பான்மையோன். (௮)

குணங்குடிகோத்திரங்குலமொன்றில்லவ
னணங்குநோய்செய்திடுமரவப்பூணினன்
மணங்கமழ்பூச்சினைநீத்துவன்முடைப்
பிணஞ்சுடுசாம்பர்மெய்ப்பூசும்பெற்றியோன். (௯)

அருந்தவதலைகடனஞ்சமூர்தியாய்ப்
பொருந்துவதொருகிழவேறுபோர்ப்பது
கருங்களிற்றுரிவையுன்கழிந்தவெண்டலை
திருந்தியதாமரைசெய்க்கொண்டதே. (௧௦)

(௧௧)

மறையவனொடுமனிவொழுக்கமாறின
 னிறையெனிலளித்திடாதிதுசெய்குவ
 னிறைபொருள்வணிகனேவிரக்குநீர்மையா
 னறைவதுமறையினுற்சுதூரனல்லனே.

(கஉ)

பிரமசாரியுமலன்றடங்கட்பேதைதோள்
 மருவலாற்பொருபடைசுமந்தவாற்றினு
 லரியமாதவனலனரில்வெங்கானிடைத்
 திரிதலாலில்லறஞ்செய்துனோனலன்.

(கஉ)

கோணைநாண்மலரவன்றலைகுறைத்தலான்
 யாணர்நற்றருமநூலியைந்துளானலன்
 வாணுதலொருபுறமாயவாற்றினு
 லாணலன்பெண்ணலனலியுமல்லனல்.

(கச)

அலகிலெவ்வுலகமுமழியுநாளினின்
 மலரயன்வெண்டலைமாலையென்பணிந்
 திலகுமுத்தலையவேல்திரிவித்தெக்கணு
 முலவலாற்புனிதனென்றுகாக்கவொண்ணாமோ.

(கரு)

எவ்வல்கொண்டுவனென்னைக்காண்டலுஞ்
 செவ்விதினெழுந்திலன்சிறப்புஞ்செய்தில
 னவ்வல்யறிந்தனன்யானளித்திடும்
 மெளவலங்கோதையைமணந்துபெற்றதே.

(கசு)

ஒழுக்கொளியுரோணியையுவந்துநாடொழும்
 விழையுமற்றவர்தமைவெறுத்ததிங்களைப்
 பழியொடுந்தேய்ந்துடல்பதைப்பவெவ்விய
 மொழியினுல்மாற்றருமுரணடக்கினேன்.

(கஎ)

ஆங்கவன்போலிவனற்றல்தீதுறத்
 தீங்குரைத்துலகெலாயிகழ்வசெய்வலென்
 றோங்கியவுளத்தொடுமும்பராதியோர்
 பாக்கினிற்சூழ்வரப்பதியினெய்தினுன்.

(கஅ)

வேறு.

எஞ்சலின்றியருமகமொன்றியற்றாநின்றேனதுகாண்பா
 னஞ்சுவருவெஞ்சமருமுக்கும்வயிரப்படையோன்முதலமரர்
 பஞ்சிசூழ்ந்துமணியிமைக்கும்பல்காழல்சுலம்மகளிரொடும்
 விஞ்சுபெருமாதவரோடும்வருகென்றோலைவிடுத்தனனல்.

(கக)

விடுத்தவோலைகண்ணுறலும்விளிம்புநிலவுச்சுடர்த்தரள
மடித்தமௌலிப்பொலங்கழற்காலமரரியக்கர்கந்தருவர்
வடித்தமறைதேர்முனிக்கிழவர்பரிதிவேந்தன்மதிக்கடவுள்
கடித்தாழ்மிடற்றெங்கண்ணுதலையொழிந்தேதார்யாருங்கடிதடைந்தார் ()

மின்கொப்பளித்துவெயில்கான்றவிலையிலாரவடஞ்சுமந்து
பொன்கொப்பளிக்கும்பொறிசணங்கார்பொம்மல்முலைத்தன்புதல்வியரை
மன்கொப்பளிக்குறெட்டிலைவேன்மதியமுதலமருகர்தமை
யன்புற்றவரோடளவளாய்முறையின்வரிசைவழாதாற்றி. (உக)

தவளக்களிற்றுப்பெரும்பாகன்முதலேழ்திசையிற்றலைவரொடு
முவணப்புள்ளேற்றொருபாகணுறையஞ்சுவேதத்திவடைந்து
சுவனைத்தடங்கட்செக்கமலைகொழுநவெமதுமகங்காத்
கவணுற்றிடுதியெனநெடுமாஸ்தக்களேடுமிமடைந்தனனூல். (உஉ)

அண்ணல்சேவலேற்றெகினத்தருமாமறையோனரனின்றி
வெண்ணெய்கமழுங்கனிப்பவளவாயான்காக்கும்வேள்வியையாங்
கண்ணுற்றிடுதுமெனவடைந்தான் ததீசிமுதலகலைவல்லோ
ரொண்ணிற்றக்கற்குறுதிமொழிகூறல்வேண்டிமெனவடைந்தார். (உ௩)

புலனைத்தவித்ததீசிமுனிபொற்பார்சாலைதனிலெய்தி
யுலகமனைத்துமொருதிசிரியுருட்டுந்தக்கன்மனச்செருக்கு
நிலவுக்கதிர்காலொழுமுகொளியரிழற்பூண்சுமந்தபொம்மல்முலைக்
கவமஞ்சுறையினையவவன்மக்கடமைபுங்கண்ணுற்றான். (உ௪)

அளத்தற்கரியசிறப்பெய்திச்செம்மாந்துறையுமமரணத்தம்
முளத்தின்மகிழ்ச்சியீதோங்கவுறையுமருகர்தமைநோக்கிக்
களிப்புற்றிருக்குந்தக்கன்முகங்காணக்கடவுண்மறைக்கடலுட்
டனைக்குந்தெய்வத்தீசிமுனியுறுதிமொழிகள்செப்புவனூல். (உ௫)

கடவுட்டழல்களொருமூன்றுமுருவோடமர்ந்தகாயாம்பூ
வடிவிற்புகழுநெடுமாயோன்வேள்வியளிப்பான்வந்திருந்தா
னொடிவில்கேள்வியந்தணனுக்குரவனாகியினிதுறைந்தான்
படியேழ்புகழும்பிருகுமுனிபிரமத்துவமாய்ப்பாங்கமர்ந்தான். (உ௬)

அருநான்மறைகளொருநான்கும்வாணியோடுமடைந்தமலர்த்
திருமாதீங்குவதிந்தோர்க்குச்சிறப்புச்செய்யுந்தடஞ்சினைய
தருவோனாந்துமவேள்விக்குத்தருவயாவுந்தனிவழங்கும்
பொருவில்செருத்தற்குவிமுலையுனிற்றுவனிகளமிகல்கும். (உ௭)

பொருவிமரர்முதலெவையும்பூத்தபுகழ்க்காசிபன்முதல
மருகர்யாருந்தத்தமதுமையினோடும்வந்திருந்தார்

கருதினெவையுமினிதியற்றுந்தெய்வத்தச்சன்கதிரொறிக்கு
முருவப்பைம்பூண்மாடமுதலனைத்துமொழியா தியற்றுவனால். (௨௮)

இன்னவாற்றால்நெகனிணுமீசெனாழிந்தவிச்சலை
கொன்னேயுயிர்போம்வெற்றுடலைக்கட்டிலேற்றிப்பலர்குழும்பிப்
பொன்னிலமணியில்கைவல்லோர்புனைந்தாற்போலுமஃதன்றேல்
மன்னுமோரிபேய்ஞமலிவழங்குசுடலையாமென்றான். (௨௯)

தோளாமணியினிகைவற்றுந்தாய்மென்முறுவற்றிருவினெடுந்
தாளாலுலகமுழுதளந்தோன்முதலோர்மேயசாலையினை
வாளாசுடலையெனவுணாததாய்மதியிலேயிங்குன்மாற்றங்
கேளாதொழிவேற்குறுதிமொழிகிளக்குமாறென்னெனமுனிந்தான். (௩௦)

முனியுந்தக்கன்முகநோக்கிமுறுவல்பூத்தமுகத்தினையு
கனைவண்டிமிரும்பசுந்துளவோலுறையஞ்சாலேபுறங்காடாய்
நினையலென்னவுணாததெவனிகழ்த்துநெடியோன்றனையன்றோ
தனிநான்மறையுமெந்தைபுணர்நான்காஞ்சத்தியெனச்சாற்றும்தான். (௩௧)

புரவிமகநாநினிதாற்றும்புத்தேள்விசம்புபுரப்பதெல்லா
மரணைவழிபட்டடைந்தவிந்தவாற்றாலன்றோகொடுமறலி
பரவுவேள்விகாப்பனென்பபகர்ந்தாய்தொழுமார்க்கண்டனுயிர்
வினாவிற்கவர்போதவன்றாளால்விளிந்தாரொவர்கொல்விளம்புதியால். ()

அளத்தற்கரியரிதிக்கிழவனமலன்றுணைவனாலறிநங்
களத்திலமைத்தபதினொருவர்கடவுளுருவம்பெற்றுள்ளோர்
விளக்குஞ்சுடர்கொளாருமென்றுமன்னேனவிழிகள்மறைநான்குந்
துளக்கல்லல்லாப்பிரமமெனமடவோயானாச்சொல்லுமால். (௩௩)

எல்லாவுயிர்க்குமுயிராகியேகமாகிப்பலவாகிச்
சொல்லாரின்நீயாகியானாய்நின்றசுடர்க்கொழுந்தை
யல்லாற்பொருளொன்றுளதாங்கொலவன்சீரறிஞரறிவதன்றிக்
கல்லாவெளிற்றுப்புல்லறிவோர்க்கறியலாமோகழறுதியால். (௩௪)

பொருளிற்றீர்த்தபுன்கவியும்புதல்வாழ்வங்காப்பாழ்மனையு
மருளிற்றீர்த்தவெற்றுடலுமன்பற்றணந்தவனிதையரும் [ம்
வருமென்முலையார்தமையொழிந்தமனைவாழ்க்கையும்வெண்டினாபுரட்டு
விரிநீர்ப்பேர்யாறலைத்தொழுகவிளங்காதோக்குவியன்பதியும். (௩௫)

கொடையிலாதான்வாழ்வுமறைகூறாமறையோனல்லொழுக்கு
மடைவிறற்றருப்பைவனையாமலாற்றுங்கடனுமெள்ளின்றி
யுடையகிழமைத்தென்புலத்தோர்க்கூட்டும்புளலும்போலுநரா
விடையோனன்றிநீயாற்றுமவேள்வியென்னவெருண்டினாத்தான். (௩௬)

தழைவேய் குரம்பைத்தவப்பள்ளித்ததீசியுரைப்பத்தக்கன்வெகுண்டழல்வாய்விதியினிதாற்றுங்கருமமதன்பேறளிக்குமென மொழிதலோடுஞ்செய்கருமஞ்சடமாமுதல்வன்சான்றுகி யொழிவிலதன்பேறளிக்குமெனக்கடவுள்முனிவனுரைத்தனனூல். (௩௭) கருமஞ்சடமல்விறைசான்றாய்த்தன்பேறளிக்குமெனக்கரைந்தாயுரைசெய்தெய்வஞ்சான்றலதுபயன்மூவாதாலுறுவித்து மருவுங்காலந்தனிற்றேன்றிவளர்த்துபயனல்குதல்போல விரியுங்கருமகாலத்தின்பலன்கடாமேவினைத்திடுமால். (௩௮)

என்னலோடுமுறைபிறழாதியற்றுங்கருமகாலத்தின் மன்னுபலநீயளிக்குமென்றாயவனதருளின்மேல்மடவோய்சொன்னகருமம்விதிமுறையினியற்றியிடினும்பயன்மூவாதனனேனருளால்விதியின்றியற்றுகினுமப்பயனளிக்கும். (௩௯)

மண்ணிற்றெளித்தவித்தனைத்துந்தத்தக்காலம்வளிற்றேன்றி நண்ணுமபலன்களளிக்குமெனநவின்ருய்காலவுருவாகிக்கண்ணுமதனைத்தோற்றுவித்துங்கருமபலன்களினிதளித்து முண்ணின்றியற்றுமொருபொருளேயதனிணுறைந்துமுறையாதால். (௪)

என்றுகூறியுலகனைத்துமீன்றுகாத்துத்துடைத்தவற்றை மன்றமறைப்பித்தருள்புரியும்வரதனின்றிமகம்புரிவோய்பொன்றயல்லையெனவோதித்ததீசிபொருவில்லுருவாசன் மின்றிமுடிவத்தவத்துக்கன்சவனன்முதலோர்வினார்தகன்றார். (௪௧)

கோணக்களிற்றினிடர்களைந்தோன்முதலவமரர்கூட்டுண்ண மாணுற்றுள்ளமகிழ்தூங்கத்தக்கன்மகமாற்றிடுமேல்வை யாணர்க்கமலமலர்ப்பொகுட்டினுறையும்புத்தேளினிதீன்ற வினைக்கிழுவனிவரந்தோங்குவள்ளிப்பொருப்பிற்செலவயர்தான். (௪)

அள-வது-தக்கன்வேள்விசெய்தஅத்தியாயம்-முற்றிற்று.

ஆ திருவிருத்தம்-௨௦௮௨.

என்பத்தெட்டாவது.

தேவிதக்கன்வேள்விச்சாலையடைந்தஅத்தியாயம்.

கத்திகைக்கொன்றையங்காடுசாடிமேற்
மத்துநீர்வேணியங்கடவுள்சார்தரு
மைத்தவழ்வெள்ளிமால்வாயின்யாமூடை
வித்தகமுனிவரன்மேவினாரோ.

(௪)

தேவிதக்கன்வேள்விசாலையடைந்தஅத்தியாயம். ௨ ௬௯

புவனகோடிகளெலாம் பூத்தபேதையோ
 டவீர்மதிபுனைசடையண்ணல்காதலிற்
 கவறெறிந்தாடுதல்நோக்கிக்கைதொழாத்
 திவவியாழ்முனிவரன்செப்பன்மேயினான். (௨)

மாலுடனுலகெலாம்வயிறுவாய்த்தருள்
 பாலலோசனிரினைப்பயந்துளோனுயர்
 நீலமால்வரையகனெற்றிச்சாரலிற்
 கோலினனொருமகக்கொடிதுபோலுமால். (௩)

உன்னுடனொருவயிற்றுதித்தமங்கைய
 ரன்னவர்கொழுநர்மற்றமரர்யாவரு
 மன்னினருந்தைநல்வரிசையாற்றிடப்
 பன்னருஞ்சிறப்பொடும்பரிந்துவைகினார். (௪)

உடல்சினக்கணிச்சிவானவனையுந்தைவெம்
 படிநுரைத்திகழ்தலுந்தீசிபைதலுற்
 மடுசினத்தோடும்வைதகலயான்செவிப்
 புடைபுதைத்திந்நெடும்புவியிற்போந்தனன். (௫)

என்றுநாரதனுரைத்தேகுமெல்வையிற்
 பொன்றவழிளமுலைப்புரிமென்சூந்தலாள்
 குன்றவிற்குரிசிலேநோக்கிக்கோதறு
 மன்றலஞ்செவடிவணங்கிக்கூறுவாள். (௬)

எந்தையாற்றுறுமகநோக்கியெய்துவன்
 றந்தருள்விடையெனத்தையல்கூறலும்
 பந்தனைமெல்விரற்பாவையீங்கிது
 சிந்தைசெய்திடலெனவிறைவன்செப்பினான். (௭)

இழித்துரைபுகன்றனென்னைநின்னையு
 மழைத்திலன்கேட்டைநாள்நவமியன்றியும்
 பழித்திடுசனிவிதிபாதஞ்சீலமுங்
 கிழக்கவணைகுறிக்கேடுண்டாமென்றான். (௮)

முழுநெறிக்குவளைமென்முனைகநெறிந்தன
 மழைமதர்நெடிக்கணிற்சிவப்புவாய்ந்திட
 விழைதவழிளமுலைக்கோதையெந்தைதா
 டொழுதனளருள்பெறாள்துனிவொடேகினான். (௯)

குணில்பொருபல்லியங்குழறியார்ப்பெழப்
 பணிதருமுயர்கணம்பாங்குசூழ்வர

மணியொளிர்விமானம்விட்டிழிந்துவானுத
லணிகெழுசாலையிலடைதன்மேயினுள். (க0)

வெண்ணெய்மெய்ப்பூசிடெமல்விரல்மடக்கியோ
ரண்ணலங்கருங்கலையுரிவைகையபைத்
தெண்ணிரசுடங்கிகணடுவெனெய்திய
நண்ணருந்தந்தையைத்தாயைநண்ணினுள். (க1)

நண்ணியபுதல்வியையுளையப்புறக்
கண்ணெடுதொடுத்தெனநோக்கிக்காதலான்
மண்ணமைதிரள்புயத்தந்தைமாட்சியாற்
பண்ணியசிறப்பினைப்பகரவொண்ணுமோ. (க2)

சிறந்துளீரித்தூணைச்சிறப்பையென்னேடுமும்
பிறந்துளோர்ப்புகுந்துழியழைத்துப்பேணுவா
னறிந்திலீர்மருகையழைத்தபோதினில்
மறந்தனீர்போலுமேமமுலவலையே. (க3)

என்னலுஞ்சுணங்குபூத்தெழில்சூவித்துயர்
பொன்னவிரிளமுலைபூத்தகொம்பை
யுன்னுடைக்குற்றமன்முன்னையீந்துளேன்
றன்னுழைத்தவறினைச்சாற்றக்கேட்டியால். (க4)

உலகெலாம்படைத்தளித்தொழிக்கும்பண்ணவன்
கலைமதிக்கீற்றணிகடவுளாமென
மலரயெனைதுளமருட்டிக்கூறலா
லலர்முலைநின்னையானவனுக்கீந்தனன். (க5)

அடலைமெய்ப்பூசுவதரவம்பூண்பது
கடல்விடமுண்பதுகபாலமேந்துவ
சூடல்சினநகாவிடையூர்வதன்னவன்
மடவரல்வேள்வியின்வருதற்பாலேனா. (க6)

என்றலுந்தீயவனீன்றயாக்கைகீத்
தொன்றியநல்லுருவுறைவல்யானெனப்
பொன்றல்போலுடலமென்போர்வைக்கினள்
மன்றமுழிமயமால்வகையிற்றேன்றினுள். (க7)

நண்ணுமுகாலையினுலந்தெனப்
பண்ணவரயாவரும்பையுளெய்தினுர்
மண்ணகடுக்கினவரையசைந்தவ
விண்ணுருமதிர்ந்தனமின்னும்வீழ்ந்தவே. (க8)

சூறையப்பெருவளிசமுன்றெழுந்தன
பாறுவீழ்ந்தமரர்பொன்முடியிற்பாய்த் தன
ஆறுசெங்குருதிவெண்ணுரை துளித்தன
கூறுமுத்தழல்சிகைக்கொழுந்துற்றில்லையால். (௧௯)

ஆடகக்குழிசிபெய்யவிகளயாவையும்
பாடுறுஞ்மலிகள் பற்றிவவ்வீன
சேடுயார்பரிதியைநோக்கிச்செவ்வனே
கூடுறுநரிக்குழாநரிகுரைத்தவே. (௨௦)

மன்னியதீமையைநோக்கிமாயனு
மென்னுறுமோ வெனவுள்ளத்தெண்ணின
னந்நிலைநோக்கியதக்கனந்தணீர்
நன்மகமியற்றுதினொநநவின்றனன். (௨௧)

அஅ-வது-தேவிதக்கன்வேள்விச்சாலையடைந்த அத்தியாயம்-முற்றிற்று.

ஆதிருவிருத்தம்-௨௧௦௩.

எண்பத்தொன்பதாவது.

தக்கன்வேள்வியையழித்த அத்தியாயம்.

—>:௯:—

அன்னவேலையின்மெல்வளிதைவரினமுதி
னின்னரம்பிரங்கிசையெழுமகதியாழ்முனிவன்
பொன்னினர்ப்பசுங்கொன்றைபைந்தேன் றுளிபொழியுஞ்
சென்னிவானவன்கயிலைமால்வனாயினிற்சென்றான். (௧)

ஒள்ளமுற்சிகைதவழ்தரநெட்டுயிர்ப்பெறிந்து
வெள்ளநீரிடைக்கண்மணிநீந்திடவிழித்துத்
தள்ளருந்துயரோர்வடிவெடுத்தெனத்தாழா
வள்ளலோடிவையாழ்முனிமென்மெலவழங்கும். (௨)

விரிகதிர்ப்பசுந்திங்களக்கண்ணியெம்விமல
திருவில்லத்தக்கனிற்பழித்தவெந்தீமொழிகேளா
வுருவிரண்டினிற்றேரன் றுருவொழித்துணர்வரிதா
மருவமாயினஞலகெலாழீன்றருளன்னை (௩)

என்றுகூறிடவனையவளிநந்துபாடெண்ணி
நன்றுநன்றென்பண்ணவனகைபுரிந்திடலும்
தூன்றமேழ்கடலண்டகோடிகணிலைகூலைந்து
பொன்றுகாலமேபோன்றதச்சிற்றமார்புகல்வார். (௪)

ஆண்டகோளகைமுகட்டி.னிம்மணிமுடியறைய
 வெண்டிசாமுகமெறுழ்வலித்தடம்புயமளப்ப
 மண்டுசெங்கதிர்வடவைகட்கடைதொறும்வழங்கக்
 கொண்டசீற்றத்திற்றேரூன்றினன்சூற்றின்வெங்கூற்றம். (டு)

சூற்றினூயிர்குடித்தபொற்குரைகழல்வணங்கி
 யாற்றல்சால்பெரும்புவனங்கள்முழுவதுமள்ளி
 வீற்றுவிற்றவாய்விழுங்குகோவிண்ணவர்பதங்கள்
 மாற்றுக்கோபெரும்புறக்கடல்முகந்துவாய்மடுக்கோ. (சு)

மண்ணருந்துகோமண்பொதிபுனலைவாய்மடுக்கோ
 தண்ணறும்புனல்பொதிதழல்விழுங்குகோதழல்சூ
 முண்ணலம்பெருங்காற்றினேறுங்குகோவவைசூழ்
 விண்ணயின்றகட்டொருபுடைகிடத்தினன்விடுக்கோ. (எ)

உலகம்யாவையுமுண்டவன்றனையெடுத்துண்கோ
 கலைமுதற்பெயரளவில்பல்காலமுங்கலக்கோ
 பொலன்முகட்டியர்மேருவைத்துகள்படப்புடைக்கோ
 கொலைசெயுங்கொடுக்கூற்றுடற்பிழிந்துயிர்குடிக்கோ. (அ)

பணித்தல்யாதெனத்தொழுதலும்வீரபத்திரகேள்
 தணிப்பருந்திறற்றக்கனீண்மவுலியஞ்சென்னி
 துணித்துமற்றவனூற்றியவேள்வியுந்தொலைத்துக்
 கணித்தபேருலகனைத்தையுங்கனற்றிடலென்றன். (க)

என்னலோடுமவ்வீரபத்திரனெனுமிறைவன்
 மின்னுநக்கவாளெயிற்றினர்வியனிலஞ்சுமந்த
 பன்னகத்தினில்விக்கியகச்சினர்படையா
 தன்னையொப்பவரளப்பிலாருயிர்ப்பினிற்றந்தான். (க0)

சூன்புறத்தசெங்கட்கரும்பன்றிவெண்கோடு
 மூன்கழிந்தமோட்டாமையின்புறத்தவெள்ளோடுங்
 கான்பழுத்தபைந்துளவினோன்கழித்தவெண்டலையும்
 வான்பொறுத்துயர்முடிதொறுமுடிதொறும்வயங்க. (கக)

குருதிநீர்படிந்தாடுவெங்கணிச்சிவேல்குலிசம்
 பரிதிவாளெழுத்தேதாமரங்கப்பணம்பலகை
 யெரிகவிழ்க்குமுத்தலையவேலிவைமுதற்படைகள்
 பொருவினோள்களீராயிரந்தரித்தனன்பொலிய. (கஉ)

நீறுபூத்தொளிரெற்றியங்கட்கடைபொழிதி
 பாறுசூழ்வருபடைதொறும்படைதொறுமுயிழ்தீ

யீறுசெய்துலகொளித்திடவேந்தியதெறுதி
மாறுகொண்டுசெந்தழற்சிகைமாலையிற்றவழி. (௧௩)

படகமாகுளிமுடுகுபேரிகைவயிராம்பை
குடவயிற்று வெண்சங்கினங்குடமுழாமுதல
வெடிபடத்தனியதிர்ந்துவான்வெளிமுகடுடைந்து
கடையுக்கத்தெழுக்கடலுடைந்தாலெனக்கறங்க. (௧௪)

மற்பழுத்ததிண்டோளுடைத்திறல்மணிமானுங்
கொற்பழுத்தவெம்முரட்படைந்தியுங்குழைந்த
விற்பழுத்துமிழ்வெங்கணைச்சண்டனும்விரிந்த
வற்பழுத்தமெய்க்காளியுமதிர்ந்துமுன்னடப்ப. (௧௫)

வெருவருந்திறல்வாளினர்வேலினர்வெகுளி
னொருவரண்டங்கர்யாவையுமொருங்குவாய்மடுக்கும்
பொருவிலாற்றலர்பொருப்புறழ்தோளினர்பொங்கி
யிருமருங்கினுமெண்ணருங்கணந்தொடர்ந்தேக. (௧௬)

அலரிமண்டலம்வீழ்தருமத்தமால்வரையும்
பொலன்முகட்டுயர்மேருவும்புணரிசூழ்வரைப்பும்
நிலைசூலைந்திடச்சேடனுரெடுமுதுகுளுக்க
மலைநடந்தெனநடந்தனவயக்கெழுவீரன். (௧௭)

மிடைந்துசேனைமுன்னடத்தலும்விரிதுகட்படலம்
படர்ந்துதெண்டிசைபொருமெழுகடல்திடர்படுத்தி
மடந்தைபாகனையிகழ்ந்துயர்மகவினைபுரிவா
னடைந்தவானவர்கட்புலஞ்செம்பியதன்றே. (௧௮)

அறைகருங்கழற்கொடிப்படையார்ப்பொலிகேளாச்
சிறகர்வண்டுளர்பசுந்துழாய்ச்செங்கண்மான்முதலோர்
முறைதிறம்பியிவ்வுலகெலாமுதலொடுமுடியு
யிறுதியின்றெனநினைவுழிச்சேனைசென்றிறுத்த. (௧௯)

சேட்டிளங்கதிர்ச்செல்வனதொளிகெடச்சிரிக்கு
மோட்டுமாமணிச்சாலையின்மொய்சுடர்ந்தெறுதி
யூட்டினூர்சிலர்சிலர்மணியூபங்களொடித்தார்
வீட்டினூர்சிலரமரரைச்சிலரவிமிசைத்தார். (௨௦)

அண்டகோளகைமுகட்டினிற்சிலர்தமையடித்தார்
மண்டுதிம்புனற்கடலிடைச்சிலர்தமையடித்தார்
ொண்டிசைக்கரிபற்றினர்சுற்றினரொறிந்தார்
கொண்டலேழையுமுழுவெழுமுறுக்கினர்குடித்தார். (௨௧)

ஒங்குமுத்தழலவித்தனர்சிலர்சிலரோடி
வீங்குதூணிடையார்த்தபல்பசுக்களைவிடுத்தார்
பாங்கினிற்சிலரியக்கர்கின்னரர்பதைபதைத்து
மூங்கைபோலுறநாவினைமுதலொடுமறுத்தார். (உஉ)

சூடங்கையிற்சிலரோழ்கடலள்ளினர்சூடித்தார்
விடங்கவிழ்த்திடச்சேடனைவோரொடும்பிடுங்கிப்
படங்கிழித்தனர்சூட்டுடைப்பருமணிபறித்து
வடங்களாமெனக்கோத்தனர்மார்பினிலணிந்தார். (உ௩)

பாழிமால்வரைமுழுவதும்டியொடும்பறித்துப்
பூழிபட்டிடச்சிலர்விரல்துதியினிற்புடைத்தா
ராழிவெற்பிணையகழந்தெடுத்தொருகுறட்டூதந்
தாழ்தடக்கையிற்கங்கணமெனத்தரித்ததுவே. (உ௪)

ஆனையகாலையினடுகளத்தாரமனோற்றுக்
களைகடாக்களிசெருக்கலிற்கண்படைபெறாத
பனைநெடுங்கரத்தடலயிராவதப்பகட்டின்
புனையெருத்தமேற்றேன்நின்வயிரவாட்புனிதன். (உ௫)

வயிரவாட்படைவிண்ணவன்மண்டமர்க்கெழலுஞ்
செயிருடைக்கொடுத்தழங்கிறைதெண்கடற்செல்வ
ணயிர்குடிக்கும்வெங்கூற்றுவனிருதிவேநதுலவை
வெயில்விரிக்கும்வேலியக்கர்கோடேடைமர்வினைத்தார். (உ௬)

மரசுதப்பசும்புரவியூர்வயங்கொளித்தடந்தேர்ப்
பொருவிலாதபர்பொழிகதித்திங்களங்கடவுள்
வெருவருந்திறல்மருத்துவர்விறல்கெழுவசுக்க
ளிருவிசும்புறைதேவர்மற்றெவருமேற்றெழுந்தார். (உ௭)

ஏற்றெழுந்துவாய்காய்ந்தொளிர்வெந்தழலீறைக்கும்
பாற்றினஞ்சுழல்பரிதிவேல்தோமாமுசண்டி
யூற்றிருந்துசெங்குருதிகொப்பளிக்குமொண்பகழி
யாற்றல்சால்கணநாதர்மேல்விடுத்தாநின்றார். (உ௮)

கைம்முகந்தெறிநாணிடிக்குரலொலிகலிப்பத்
தெம்முகந்தலைபனிப்புறக்கொடுங்கணைசிந்த
வம்மலோவெமதாற்றனன்றாயதென்றழன்று
கொம்மைகொட்டினனந்திவெள்விடையுயர்கொடியோன். (உ௯)

செந்தசைப்புலவொழிந்திடாதிடிக்குலஞ்சிதறு
மைந்துடைக்கொடுங்குலிசம்வானவர்க்கிறைவழகங்

நந்தியேந்தியவெந்திறற்கணிச்சிமுன்னண்ணி
வெந்துசாம்பராய்விழ்தலுமகபதிவெகுண்டான். (௩௦)

கொற்றவெஞ்சிலைகுழையநீள்குடுமிநாண்கொளுவி
யற்றமில்கணையமரர்கோன்பொழிதலுமையன்
பற்றியாங்கவனடலயிராவதப்பகட்டைச்
சுற்றிவாய்வுழிகுருநிரீர்சொரிதரப்புடைத்தான். (௩௧)

புயலுகைத்தெழுமமரர்கோன்போரினுக்காற்றான்
சூயிலுருக்கொடுபறத்தலுநஞ்சுகொப்பளிக்கு
மயிலெயிற்றவெம்பஃறலையரவகங்கணத்தோன்
பயில்கொடுஞ்சிறையங்கையாற்பற்றினன்பறித்தான். (௩௨)

ஏழ்தடங்கிரியேழ்கடலேழ்பெருந்தீவும்
பாழிவாயிடைப்புக்குத்தியும்பசிகொடாதுழலுங்
காழ்நிறத்தனகூளிவெங்கனலிநாவேழும்
போழ்படும்படிசுறைத்துயர்கொடிற்றிடைப்புடைத்த. (௩௩)

செங்கட்கார்நிறமேதியின்றிரள்மருப்பொடித்து
வெங்கட்கூற்றினைப்பிடித்தழல்விழியிணைபிதுங்க
வங்கைப்பாசத்திற்கழுத்தினிலிற்றுக்குறவார்த்து
துங்கமௌவிதுண்டுகள்படத்துகைத்தனன்சண்டன். (௩௪)

மங்குல்வாய்திறந்துண்டெழும்வார்கடற்கிறைவன்
பங்கிபற்றிநீணிலத்திடைப்பதைத்திடவீழ்த்தி
யங்கவன்றனியிற்றினைபுகிரினுலகழ்ந்து
தங்குமீருள்வாய்ப்பெய்ததோர்தழல்விழிப்பூதம். (௩௫)

திருகுசீற்றமால்விடையிவர்செல்வனையின்றிப்
புரியும்வேள்வியிற்புகுந்தினிப்போதியோவென்னு
நிருதியைப்பிடித்தொருகையாலழந்தறநெருக்கிக்
குருதிவாய்வுழிகொட்டிடப்புடைத்ததோர்கூளி (௩௬)

சூர்த்தநோக்கினிற்றெறுதழல்வடவையிற்றாங்கப்
பார்த்துவெந்திறற்காற்றிறையாருயிர்பதைத்துப்
போர்த்தநீண்மயிர்க்காரொறுங்குருநிரீர்பொடிப்ப
வார்த்துமக்குவாய்ப்பதைத்துயிர்ப்பவித்ததோரலகை. (௩௭)

கற்றையஞ்சுடர்கான்றுவெங்கனையிருள்பருகு
மொற்றையாழியந்தேருடைப்பகன்றையுடன்று
பற்றிமற்றவன்கண்ணினைவேரொடும்பறியா
வெற்றிமன்றிடைவீழ்த்திரின்றிழுத்ததோர்பூதம். (௩௮)

உலகம்யாவையும்விழுங்கிருட்குறும்பெறிந்தோட்டு
மலர்செழுங்கதிரரியமாவென்னும்வானவன்றன்
சுலவனாத் தடந்தோளினைவாளினாற்குறையா
வலகையொன்றுதன்புலவுவாய்மடுத்தின்றுடும்.

(௩௯)

முல்லைமெல்லரும்பனையநல்லவிமுகந்தினிதி
னல்லுநன்பகலுந்தனியயின் றுடல்தடித்த
வெல்விளக்குபூடா, தவன்றனைப்பிடித்தெற்றிப்
பல்லுக்குத்தோர்சுழல்விழிப்பாழிவாய்ப்பூதம்.

(௪௦)

இயக்கர்வேந்தனைவசுக்களோரொண்மரையாரும்
வியக்குநல்லெழில்மருத்துவாரிருவனாவெகுண்டு
துயக்கமுற்றுநெய்த்தோர்பெவாய்தொறுஞ்சொரிய
வயக்கொடுங்கதையொன்றினுலடித்தனன்மணிமான்

(௪௧)

நீளிருங்கதிர்த்திங்களஞ்செல்வனைநெருக்கி
வாளினுலமர்மலைந்தவன்வாட்படைநூறி
தோளிநாற்பிணித்தணிமுடிதுகள்படவிழ்த்தித்
தாளினுலகனிலத்தொடுந்தேய்த்தனன்சண்டன்.

(௪௨)

பிள்ளைவெண்பிறைபிணித்தவார்செஞ்சடைக்காளி
கள்ளவாவுயிர்க்குக்குழற்காமர் பூந்திருவை
வள்ளவாய்ப்பொலம்பொகுட்டுவெண்டாமமாயிலை
யள்ளிலைச்சுடர்வானினுல்புக்கினையரிந்தாள்.

(௪௩)

இடுகுதுண்ணிடையிறுமிறுமென்பதையுணர்ந்தோ
கொடியசூற்றினுமென்பதையுளத்திடைக்குறித்தோ
வுடல்சினத்தபோர்க்காளியொள்வாளினுலிலங்கு
படைகொள்வேல்விழிப்புலோமசையடர்முலைகுறைத்தாள்.

()

தக்கனன்மனைக்கிழத்திதன்றழ்குழைகொய்தாள்
தொக்கவிண்ணவர்மடந்தையர் துணைமுலைசெவிநா
மைக்கருங்குழல்குறைத்தனள்வாய்வழிகுருதி
கக்கநல்லெழிலதிதியைக்கவிரிதழரிந்தாள்.

(௪௫)

குடல்வயிற்றொளிர்குருமணிக் குண்டலக்குழைய
கடவுட்காசிபன்முதலியமுனிவரர்கலங்க
முடியுடைத்தலைமுறமுனிவொடும்பற்றி
யொடிவிலியுபத்திற்றுக்கிமார்புறச்சிலருதைத்தார்.

(௪௬)

ஈருள்முனைதோலென்புசெந்தசைகுடர்நரம்பு
சோரிசிந்திடக்காலினாற்சிலர்தமைத்துகைத்தார்

பாரின்மீதிவிட்டரைத்தனர்சிலர்தமைப்பலரைக்
காரினூடுபுக்கொளித்திடக்கைவிசைத்தெறிந்தார் (௪௭)

தொழுதுபற்றெரகைதோன்றநின்றிரந்தனர்சிலர்மம்
றமுதுநெஞ்சகங்குழைந்துநின்றரற்றினர்சிலர்வெங்
கமுக்குகொத்திடக்களத்திடைக்கவிழ்ந்தனர்சிலர்தாம்
விழுதுவிட்டனகொத்துடைக்கரத்தவிண்ணவரோ. (௪௮)

தாளிழந்தனர்சிலர்சிலர்தடக்கைகளிழந்தார்
தோளிழந்தனர்சிலர்சிலர்துணைவிழியிழந்தார்
காளமுண்டிருள்கனிந்தமைக்கண்டனையிகழ்ந்தோர்
நாளுலந்திடாதுயந்தவரநானிலத்தெவரோ. (௪௯)

அக-வது-தக்கன்வேள்வியையழித்தஅத்தியாயம்-முற்றிற்று.

ஆ திருவிருத்தம்-௨௧௫௨.

தொண் ணூறுவது.

தக்கன்வதை அத்தியாயம்.



முன்னொய்தியகொடிப்படையின்னமுடிப்பப்
பன்னகத்தொடும்புடவிபாதலத்திடையொளிப்பச்
சென்னியண்டகோளகைகிழித்தப்புறஞ்செல்லத்
தன்னடித்துணைபெயர்த்தவண்வீரனுஞ்சாரந்தான். (௧)

எம்மையாளுடையீசனையிகழ்ந்தனரைய
செம்மைதீர்தொழிற்றக்கனைச்சேர்ந்ததிமையினால்
மும்மையாகியவுலகமுங்கணத்தினின்புடிந்த
வம்மவோவெனவத்சயம்பூத்திடவறைவான். (௨)

தக்கனெங்குளன்னவன்றீமகச்சாலை
தொக்கவானவொங்குளர்வினாவினிற்றொடர்ந்து
புக்கபுக்கவெவ்விடந்தொறும்நீவிரும்புக்குச்
சிக்கயாத்திவட்டருகெனச்சிலர்தமைவிடுத்தான். (௩)

வினாவினிற்றகணஞ்செல்வுழிலேள்வியம்புருட
னிரலையெறெனநடத்தலுமெதிர்த்தொருபூதந்
திருகுகோட்டினைப்பற்றிநீள்சென்னியைத்திருகிக்
குருதிவாளுடைவீரன்முன்கொணர்ந்ததையன்றே. (௪)

கடிமலர்ப்பொலங்கற்பகக்காடுகாவலனோ
டடையமற்றுளவமரர்கள்யாவருமவிந்தா

ருடல்சினத்தவைம்படைசுமந்தோரடியதனாற்
படியளந்ததண்பசுந்துழாய்மாலுளனென்றார். (௫)

எங்குளானவ்வெங்குளாவ்வெருத்தழந்த
பொங்குவெவ்கவுட்கடாக்களிற்றெருத்தன்மேற்போதுஞ்
சிங்கவேறெனச்சேறலுந்தாமனாபூத்த
மங்குல்போன்மெனத்தேதான்றியமாயனைக்கண்டான். (௬)

கொன்றைவேணியோன்குரைகழற்போதினிற்றாவி
மன்றவேத்துவானாயிரந்தாமனாமலரி
லொன்றிலாமையிலுனதுகண்ணிடந்துதாயன்றே
வென்றிரேமியும்விளம்பருஞ்செவ்வமுமடைந்தாய். (௭)

கருமுகைச்செழும்பூவைபோன்மேனியக்கண்ண
புரியும்வேள்வியம்புருடனீதக்கனைக்காததுச்
செருவினைத்தியோதியனையறிவொடும்பற்றித்
தருதியோவுயிரிழத்தியோசாற்றுதியென்றான். (௮)

தவலறுந்திறற்றக்கனைக்காக்குவனொரிகா
லவீர்கொடுப்படையெறிந்தமராற்றுதியென்துக்
குவலயம்பொதிசுரைகழற்றாமரைக்குரிசில்
கவனவேகவெங்கலுழன்மேலிவந்தனன்கடிதின். (௯)

வேறு.

அண்டகோளகையுடைந்துமோழைபடவப்புறத்திலுயரண்டமும்
விண்டுபோழ்படவிலங்குபொற்குமிமேருமால்வகைவெடிப்பீ
னெண்டிசாமுகமுமொலியினிற்செவிடுபடமழக்கருவிருந்தேதார்
கொண்டல்வண்ணனுருமேறெனக்குளிறுசுடவயிற்றவளையுதினான். (௧௦)

அஞ்சிறைக்கலுழன்மீதிவந்தவருமைம்படைக்கடவுளழலொடு
நஞ்சயிர்க்குமடல்வாளிகோடிகணநாதரோரொருவர்மேல்விட
வெஞ்சமத்திடையெதிர்ந்ததானவகைவெவ்வதன்றுகணநாதர்மு
னுஞ்சபோவதரிதென்றுமாயனைநகைத்துவீரனுயாடினான். (௧௧)

உலகம்யாவையுமொடுங்குகாலையினிலுடைதிகாக்கடலினுள்ளுறு
மலகிலண்டமுமுடைக்குமோர்கதைகொடாடல்வீரனெதிர்மோதமால்
விலகிவில்லுமியும்வாளர்க்கருயிருண்டிவெங்குருகிமுடையரூப்
புலவுவெங்கதைகொடெற்றமற்றதுசிறைத்துழியெனலாயதே. (௧௨)

மட்டுவார்தருபசுந்துழாய்மவுலிபின்னுவார்கிலைகுனித்துமேல்
விட்டவெம்பகழிமாரிகண்டுகொடுவெஞ்சினத்திலடல்வீரனுங்

கட்டுவாங்கமதுகொண்டுதிண்சிலையெடுத்தகைமுரியமோ தலுந்
தொட்டவெஞ்சிலைவிழுந்ததம்புவிசுமந்தவாளரவுளுக்கவே. (க௩)

பரிதியாயிரமெழுந்ததென்னவுயர்பாய்செழுங்கதிர் பரப்பிவா [ந்
ஊருமுமின்னுமொருகோடிகோடியுயர் தானாதானதொறுமுமிழும்வெ
குருதிநேமிநெடுமால்விடுப்பவதுகொற்றவீரன்மணிமார்பினிற்
பொருவில்விந்தையடுசயமரத்திடைபுனைந்தமாலையெனலாயதே. (க௪)

வெயில்விளக்குமடல்நேமிமாலையின்விளங்கலோடுமுகில்மேனியான்
செயிர்வினைத்துவடிவாள்விதிர் த்தமருடற்றல்கண்டுதிறல்வீரன்வா
னொயிற்துக்கியழலெழவிழித்துடலும்வெஞ்சினத்தெதிருறுக்கினுன்
புயனிற்றக்கடவுள்வெருவிமாழ்கியுயிர்பொன்றினுடல்வாடினன். (க௫)

நீலமால்வவைவிழுந்ததாமெனவிழுந்தநீனிற்றமுருந்தனைச்
சூலவேல்கொடுதுழாய்முடித்தலைதுணிப்பவீரன்வருபோழ்தினில்
மாலிற்றத்துபடமைந்தவாருயினாவவ்வவ்வவ்வெனவானின்வா
யாலமுண்டமரருப்பயின்னருள்பொழிந்தவண்ணலுயாயாடினன். (க௬)

ஐயன்வானிடையுரைத்தவின்மொழியினருணினைந்துதிறல்வீரன்மா
லுய்யுமாறுவகையொடும்விடுத்தயலுறைந்ததக்கனெதிரோடிநீ
செய்யுமாமகமுடிந்ததோவெனநகைத்துரைத்துவளர்செந்நிறக்
கையினாலுருமினெற்றவெற்புறழ்களத்தொடுந்தலைதெறித்ததே. (க௭)

தெறித்தசென்னியையெடுத்தவீரனுயர்செங்கையங்கையின்மடுத்தமுன்
னொறுத்தவானவையொழியின்றவர்தம்முடல்பிழிந்துயிர்சூடித்துவெம்
பொறித்தழற்சிகையினுலகம்யாவுமுயிர்பொன்றுகாலையினடித்திடு
மறித்தடக்கையுடைமழுவலானெனவயங்கொள்வெஞ்சமரினாடினன். (க)

வேறு.

மண்டமர் கடந்தவிம்மனச்செருக்கினு
லண்டகோடிகளுமின்றள்ளியள்ளிரிவர்
றுண்டிடுமவீரனென்றுள்ளத்தெண்ணினுன்
புண்டரிகத்தவிசுறையும்புங்கவன். (க௯)

எண்ணியெவ்வுலகமுமீன்றபுங்கவன்
கண்ணுதலுறைதருகயிலைமால்வவா
நண்ணிவார்கங்கைதாழ்நளிர்மதிச்சடை
யண்ணலையேத்தியீதறைதல்மேயினுன். (௨௦)

அல்லல்செய்தறம்புரிதக்கன்மீமையா
லெல்லையிலமரராண்டிறந்துபோயினு.

ரொல்லையினளித்தியென்றுரைப்பமால்வரை
வில்லிநான்முகனெடுவினாவினெய்தினுன். (உக)

கொழுதிவண்டியிர் தருகொன்றை வார்சடை
முழுமுதலெய்தலுமரிவீரனே
டெழுதருந்தியேமுதலயாவருந்
தொழுதனர்மலர்மழைதூவிரின்றனர். (உஉ)

ஆன்னகாலையின் மறைக்கிழவனண்ணறன்
பொன்னடிதொழுதுமால்முதலபுங்கவ
ரின்னுயிரளித்தியென்றிரப்பத்தன்னுழை
மன்னியவீரனைவழங்குவாயென்றான். (உ௩)

வெந்திறல்வீரனுமவிளிந்தவிண்ணவர்
செந்தசையென்புதோல்சென்னிதோள்கரங்
கந்தரமுக்குநாக்கண்ணளித்தவ
ருய்ந்திடவாவிழுமுதவினாரோ. (உ௪)

காத்துலகமைத்தவைகடியுமீசனை
யேத்திடாவிறைவோபசுக்களென்பவாற்
றீத்தொழிற்றக்கன்வான்சென்னிகண்டிலன்
மோத்தையாடெறிந்ததன்முகத்தையொட்டினுன் (உ௫)

கண்டியிலேற்றவொன்னக்கார்நிற
வண்டுழாய்மாயவன்முதலவானவர்
தொண்டரோம்பிழைத்தவைபொறுத்திதூய்ச்சடை
யண்டநாயகவெனவடிவணங்கினார் (உ௬)

ஆண்ணலுமருள்புரிந்திமயமால்வரை
நண்ணினுன்கணக்களைநாமவீரனைக்
கண்ணனேமுதலியகடவுளோடொலாம்
புண்ணியத்தான்மலர்போற்றிப்போயினார். (உ௭)

நந்தியேமுதல்கணநாதர்யாவரும்
வெந்திறல்வீரனுமவிடைநெடுங்கொடி
யெந்தைசேரிமயமால்வரையினேகினார்
தந்தையுந்தக்களைநோக்கிச்சாற்றுவான். (உ௮)

காசியினிலிங்கமொன்றமைத்துக்காதவாற்
றேசுடனருச்சனைசெய்யினல்லதை
யீசனையிகழ்ந்ததிக்கொழிந்திடாதென
வாசநான்மலரவன்வழங்கிப்போயினான். (உ௯)

திருவமர்காசியிற்றக்கன்சேர்ந்தவண்
பொருவருமிலிங்கமொன்றமைத்துப்பூசைசெய்
தொருபதினாயிரம்பருவமொள்ளமு
லெரிநடுவிருந்தருந்தவயியற்றினன். (௩௦)

தினா தவழ்கங்கைதாழ்திங்கள்வேணியான்
வரைமகள்மணவினைமுற்றிநான்மலர்
வினாவளந்தருமலர்ச்சோலைமேயவான்
கரைபொருதடம்புனற்காசியெய்தினன். (௩௧)

அருந்தவம்பற்பகலாற்றியன்பினீங்
கிருந்தவித்தக்கனுக்கிறைவிரல்கெனச்
செருந்திதாழ்ப்பூஞ்சடைச்செல்வன்றக்களை
விரும்பியகேளெனவிழைவிற்கூறுவான். (௩௨)

தறக்கமீதுறையினுநாகிற்றேயினு
மிறக்கினும்பிறக்கினுமின்பந்துய்க்கினும்
பிறைக்கொழுந்தணிசடைப்பெருமின்னடி
மறக்கொணரல்வரம்பவழங்குவாயென்றான். (௩௩)

கொவ்வவாய்மலைமகள் கொழுநன் கூறுவா
னவ்வரமளித்தனமமைத்தலிங்கமுஞ்
செவ்விதினின் பெயர்புனைந்துசீரொடு
மெவ்வலர் திசைகளுமேத்தவோங்குக (௩௪)

அளப்பினாளுலகெலாமமைத்துப்பின்னருந்
துளக்கறுமுத்தியந்திறையிற்சேர்கெனக்
களிற்றுரிபோர்த்தவெங்கடவுள்தன்னுடை
யுளத்துறுமுலகையோடுரைத்துப்போயினன். (௩௫)

தக்கனுந்தன்னுடைப்பதியிற்சார்ந்தன
னிக்கதைகேட்பவர்பயிலவண்ணினோர்
முக்கணற்பழிச்சுறுமுறைதிறம்பினு
மக்குறைகொளாதரனளிக்குமென்றனன். (௩௬)

௩௦-வது-தக்கன்வதை அத்தியாயம் முற்றிற்று.

ஆ திருவிருத்தம்-உஅஅஅ.



தொண்ணூற்றேராவது.

பார்வதீசன்கதையுரைத்த அத்தியாயம்.



மாறுபடுஞ்சூர்மாளவிடும்போர்வடிவேலைய்
பாறுவதீசன் காதைவிளக்கப்பகொன்னக்
சூறலுமன்பான்மாதவனெஞ்சங்குழைவெய்த
ஆறுபசுந்தேனின்னமுதென்னவுரைசெய்தான். (க)

இமயநெடுங்குலவவாயினகன்றெம்மிறையன்பா
லுமையவளோடுங்காசியடைந்தாங்குறைபோதி
லமலவிளக்கானந்தநெடுங்கானமென்றாய்
கமையிலுணர்ந்தானந்தசமூகங்கழறென்றாள். (உ)

மஞ்சுபடிந்தார்தண்டலைசூழும்வளர்காசி
யஞ்சுரோசத்தெல்லையுமெட்டேவுதலாகா
விஞ்சுமிலிக்கமையவவற்றான்மேலோர்தா
மெஞ்சலில்நல்லானந்தசமூகமென்பாரால் (ஈ)

என்றமையாளுமீசன்விளம்பவெறிவைவேல்
வென்றதடக்கண்மாதுமைநெஞ்சின்விழைவோடு
மன்றொரிவிக்கமமைத்தனள்மற்றங்கதனாம்
பெய்நலிப்பாறுவதீசனெனப்பேர்புகல்வாரோ. (ச)

அன்னையளித்தருளீசன்பைம்பொனடிதாழ்வோர்
தன்னைவழுத்துவர்விண்ணவாய்நுந்தமதன்பா
லென்னிலிருப்புடனிக்கதைகற்றேரியல்பாகச்
சொன்னவர்பேறிம்மாணுடரோநனிசொல்வாரோ. (ந)

கக-வது பார்வதீசன்கதையுரைத்த அத்தியாயம்முற்றிற்று.

ஆ திருவிருத்தம்-உககக.



தொண்ணூற்றிரண்டாவது.

கங்கேசன்வரலாறுரைத்த அத்தியாயம்.



கொங்கூற்றிருக்குறைக்கொன்றைக்குழகன்மலைபுனைவேணி
கங்கேச்சுரன்நன்காதையினையுரைத்துமென்னக்காய்சினத்த
வெங்கூற்றனையதாருகளைவிழுக்கிப்புலவுத்தேக்கெறியுஞ்
செக்கேழ்ப்பரிதிநெட்டிலைவேற்செவ்வனதனைச்செப்புமால். (க)

நருமதேசன்வரலாறுரைத்த அத்தியாயம். ௨௮௩

நெய்வாய்துடைப்பவுறைகழிப்பினேரார்மகளீர்நெடுந்தடங்கண்
மைவாய்துடைத்தாலன்றிமணித்தடறுபுகுதாவடிவேலோன்
பவவாயரவந்தனிசுமந்தபாரோழ்புரக்கும்பகீரதன்முன்
வவ்வாரமுலிற்றவமாற்றிவிநிரீர்க்கக்கைகொணர்போழ்தில். (௨)

கக்கைமணிகன்னிகைமடுவிற்கலத்தலோடுமதிர்கமஞ்சூல்
மக்குறவமுங்குமிமதிவடுத்தகாசிவளநோக்கி
யக்கணிலிக்கமொன்றமைத்தானதன்பேர்க்கேச்சுரமதனைப்
பொங்குமுவுகையொடுமலர் தூய்ப்புகழ்வோர்கருவிற்புகுதாரால். (௩)

கன்னிக்கமுகின்பசங்கமுத்தின்மமஞ்சூம்பரவையிறுடையச்
செந்நெற்பழனத்தினவாவையுகளுங்காசித்திருநகரிற்
பின்னற்றினாவார்புனற்கக்கைசமைத்தவிலிக்கம்பேருலகி
லின்னற்கிடமாங்கலியுகத்தில்விளங்கித்தோன்றாதிருக்குமால். (௪)

முத்தங்கோத்தரிலாத்தொடையின்மூழ்குதடந்தோள்வேல்வேந்தர்
தத்துறாரீர்க்கக்கேசன்காதைகேட்பிற்பஃறலையிற்
பைத்தெவ்வுலகுந்தனித்தாங்குஞ்சேடனென்னப்பார்தாங்கி
மைத்தாழ்கண்டன்பொலங்கமலமலர்ச்சேவடியினடைகுவரால். (௫)

முத்தியாற்றுமருமறையோர்முதலவெவரும்பூங்கொன்றைத்
தொத்தார்கண்ணிக்கக்கேசன்காதைகேட்பிற்பெருகடலின்
மத்தாய்நெடுமால்வரைநிறுவிமதிப்பவெழுதிவிடமுண்ட-
புத்தேள்கமலச்சேவடியிலடைவொன்னப்புகன்றனனால். (௬)

௧௨-வது- கக்கேசன்வரலாறுரைத்த அத்தியாயம்முற்றிற்று.

ஆதிருவிருத்தம்-௨௧௬௯.

தொண்ணூற்றுமூன்றாவது.

நருமதேசன்வரலாறுரைத்த அத்தியாயம்.

முருகுவாய்மடுத்துண்டளிதெவிட்டிமூச்செறியு
முருள்பசுந்துணர்க்கடம்பணியொளிரும்வேலுரவோய்
நருமதேச்சுரன்காதையைநவில்லெனநவின்னூன்
றிருகுசீற்றத்தவில்வலற்செகுத்தமாமுனிவன். (௧)

மறைவடித்தநாமுனிவரர்வராககற்பத்தி
ளிறைபெரும்புனலாற்றினுட்சிறந்தவைகிழத்தென்
றறையவெந்திறற்கூற்றினதாருயிரகல்வான்
கறைமிடற்றனையேத்தியமார்க்கண்டன்கழறும். (௨)

ஆரிகுரற்பகுவாய்வலம்புரிகிடந்தலறும்
 விரிதிகைக்கடல்மேவுறுநதிகளில்விளங்கு
 கரையலைத்தெறிகங்கைநற்சரஸ்வதியமுனை
 நருமதைப்பெயர்ந்தியிவைவரான்குமேம்படுமால். (௩)

இரங்குகங்கைநல்லிருக்குவேதத்துருயமுனைத்
 தரங்கமாந்தியுருவிரண்டாமறைசாமம்
 பரந்ததீம்புனற்சரஸ்வதிநருமதைபகரின்
 விரிந்ததீவினைவிலக்குநான்காமறைவிளம்பின். (௪)

கங்கைமாநகியெவற்றினுஞ்சிறந்தமைகருதி
 யங்கதற்குநேரமைந்திடநருமதையாறு
 பங்கயாசனற்புழிச்சவப்பண்ணவன்றேன்றி
 யிங்குனக்குளம்விழைந்தனகேளெனவிசைத்தான். (௫)

ஆரில்படுங்கொடிப்பவளவெண்டினாமுகந்தலைக்கும்
 விரிதடம்புனற்கங்கையைநிகர்த்திடல்வேண்டும்
 வரமளித்தருளின்றெனநருமதைவழங்கப்
 பொருவில்லாதாமரைப்பொகுட்டுறைபுண்ணியன்புகலும். (௬)

திங்கள்சூடியசெல்வனைநிகர்த்திடுந்தேவும்
 பங்கமற்றுயர்காசியைநிகர்த்திடும்பதியு
 மங்குல்போன்றொளிர்மாயனிற்புருடனுமுண்டேல்
 கங்கைமாநதிரிகர்க்குமாறுளதெனக்கரைந்தான். (௭)

என்னவோதலுமிறையலதளிக்குமோவென்ன
 முன்னியோதியல்முத்திகூர்காசியினடைந்து
 பின்னுதெண்டினாப்பிப்பிலதீர்த்தத்தின்கரையில்
 மன்னிலிங்கமொன்றமைத்துவான்றவமியற்றியதால். (௮)

நிலவுகண்படுரித்திலங்கூன்முதுகிப்பி
 யலைகொழித்தெறிநருமதையருந்தவநோக்கிக்
 கலைகொழிக்கும்வெண்டிங்களங்கண்ணியோன்றேன்றி
 யுலைவின்றறவமொழிதிகேள்வரமெனவுரைத்தான். (௯)

கங்கையோர்முறைபடிந்திடில்யமுனைகாமருரீர்
 தங்கியேமுநாள்படிந்திடில்சரஸ்வதிநாள்மூன்
 றங்கதன்புனல்படிந்திடிலருவினையகற்று
 மிங்குரின்முகங்காண்டலுமிரிந்திடும்பாவம். (௧௦)

நின்னிடத்துறுசிலையெலாமிலிங்கமாய்நிகழ்க
 வன்னலிங்கமுநருமதேச்சரப்பெயராச

சதீச்சுரன்வரலாறு அராதாத்த அத்தியாயம். ௨௮௫

சொன்னலிங்கமேத்துநர்தமைமறலியுந்தொழுக
வென்னலவரமளித்தரன்மறைந்தனனென்னு. (௧௧)

கோளில்மா தவர்க்குலகெலாங்குரைகடல்கொளினு
நாளுலந்திடாமார்க்கண்டனவிலவாங்கவன்றன்
றூள்பணிந்துயர்முனிவரர்தம்பதியகன்றூர்
நீளிருக்கைகேட்டவநிரயமீதடையார். (௧௨)

௧௩-வது-நருமதேசன்வரலாறு அராதாத்த அத்தியாயம்-முற்றிற்று.

ஆ திருவிருத்தம்-௨௨௧௧.

தொண்ணூற்றுநான்காவது.

சதீச்சுரன்வரலாறு அராதாத்த அத்தியாயம்.

தளர்நடைப்பசுக்குழவீவெண்டிங்கள் தாழ்கண்ணி
நளிபுனற்சடைச்சதீச்சுரன்கதையினைநவில்து
முளமுவர் துயர்குறுமுனிகேட்டியென்று அராதாத்தான்
றுளிமதுக்கமழ்நறுமலர்க்கடம்பணிதோளான். (௧)

மின்னரம்புடைவீங்குமுற்கொண்டல்கண்டபிக்குங்
கன்னிமுதெயில்விளிம்புடித்தோங்குகாசியினில்
முன்னநாண்மலர்ப்பொகுட்டுறையொருதனிமுதல்வன்
பன்னெடும்பகலாற்றினனருந்தவம்பரிவின். (௨)

மறைகொணன்முகத்தொருவனாற்றியதவமகிழ்ந்து
சிறுகருந்துழாய்ப்படலைதாழ்சென்னியனறியாக்
கறைமிடற்றவேற்றந்தணன்கருணையிற்றேன்றி
யறைதிவேட்டதென்று அராதாத்தலுநான் முகனறைவான். (௩)

கடவுண் ற்றொளிபழுத்தசெம்மேனிமுக்கண்ண
விடையறு துலகியற்றுவான்வேண்டிமென்னெற்றி
நடுவட்டோன்றுகநீயினித்தக்கனன்மகளாய்த்
தடமுலைக்கொடிவருகவென்று அராதாத்தனன்றிழந்தான். (௪)

எரிதவழ்ந்தெறிமுத்தலைச்சூலவேலேந்து
கருணையங்கடல்குறுநகைகோட்டிமென்கமலத்
தரசிருக்குநற்பண்ணவன்றியானமாற்றுழியிற்
புருவநாப்பணிற்றேன்றினன்பூவையோர்பங்காய். (௫)

கொழுதிவண்டிமீர்கொன்றையான்றேன்றியபின்ன
ரமுதலாலவற்குருத்திரனெனும்பெயரமைந்த

துழுதுதேனினமுண்டிந்நாமரைக்கிழவன்
ரொழுதுமங்கையோர்பாகனைநோக்கினன்றுணிவான். (க)

பெண்ணுமாணுமாயமைப்பினல்லாலுயிர்பிறப்பி
னண்ணயாவையுந்தோற்றுவித்தறிவறநாட்டம்
கொண்ணுமோவெனக்காட்டியவுருவிதென்றுணர்ந்தான்
றண்ணந்தாமமைத்துறைசதுமுகக்கிழவன். (எ)

வாயந்தபெண்ணுருவாணுருவாய்மலர்க்கிழவ
னேயந்திமும்படிவகுத்திடவொன்றொடொன்றியைபிற்
ரேயந்ததோயந்திடையறுதுதேதான்றியதுபேருலகஞ்
சார்தமென்முலைதக்கனன்மகளெனவுதித்தாள். (அ)

ஏழினலங்கனிந்தேந்தினவனமுலைப்பேதை
குழைமுகம்பொகிமழைமலர்ச்சோலைதேங்கொழிக்கும்
கழனிசூழ்புனற்காசியிற்காய்கனலுமிழு
மழுவலாற்பெறவருளொடுமாதவம்புரிந்தாள். (ஆ)

அருவியங்கடாக்களிற்றுரியந்தணனிவிங்க
வுருவிற்கேள்நினைவிழைந்ததுபெறுகவுள்ளுவப்பால்
மருவிவிக்கரின்பேரொடும்பொலிகமற்றிதனைப்
பரவியேத்துநர்விழைந்தனபரிவொடும்பெறுக. (க0)

இற்றைஞானநினுக்கெட்டெனவுரைக்குஞானுன்னைப்
பெற்றதந்தையெற்கருளுகவென்றுபெட்டோடுங்
கற்றைவார்குழற்பூங்கொடிக்குரைத்தனன்கரந்தான்
வெற்றியைங்கலைக்கிழவனையழலெழவிழித்தான். (கக)

தரைபிதிர்ந்தெறிகவின்சுளம்பூர்பரித்தக்க
னருமணிப்பொலங்காஞ்சிசூழ்படவரவல்கு
லுருவப்பூங்கொடிதன்னைமால்விடைக்கொடியுயர்த்த
பரமற்கற்றைநாட்கடிமணம்புணர்த்தினன்பரிவின். (கஉ)

உலகெலாந்தொழுஞ்சதீச்சுரன்காதையிங்குரைத்தே
னிலவுமிக்கதையுரைத்தவர்கேட்டவாரீங்கா
வலகில்திவினைத்துயர்க்கடற்படிந்கிடாராகி
யுலைவில்லானவாரிதியினிற்படிந்தினிதுறைவார். (கஈ)

கசு-வது-சதீச்சுரன்வரலாறுரைத்தஅத்தியாயம்முற்றிற்று.



தொண்ணூற்றைந்தாவது.

அமுதேசன்முதலியவிலிங்கத்தின்சிறப்புரைத்த
அத்தியாயம்.



கதிர்விட்டெறிக்குங்குழவிமதிக்கண்ணிவேயந்தவமுதேசன்
முதலவிஷங்கமெவற்றினையுமொழி துமென்னமுனிகேட்ப
வதிர் தெண்டிசாயிற் கவிழ்தலையசூர்மாத்தொலையவலங்குவரை
பிதிரவடிவேல்பணித்தவருட்பெருமானினிது கூறுவனால். (க)

முன்னைப்பவத்திற்சனூருவெனுமுனிவனூருவனுளவன் றான்
பன்னற்கேள்விமறைப்பொருளின் றுறைபோய்நெறியிற்படர்கின்றேன்
பொன்னிற்பிதிர்ந்தசணங்கணியெம்முலையாளபங்கன் பூங்குழல்கள்
சென்னிதாங்கியில்லறத்திற்றம்பாதினிதுசென்னுளில். (உ)

ஒதுமறைதேர்முனிவரனுக்குவசம்பனியென்றுகாக்குமொரு
காதற்புதல்வனுளவன்வெங்களி றுவழங்குபெருங்கானிற்
போதலோடும்பஃறலையபொறிவாளரவொன்றையி றுன்றச்
சாதல்நோக்கியவனையுடன்சென்றேர்மனையிற்கொடுசார்ந்தார். (ஊ)

விடங்கொப்பளிக்குந் துளையெயிற்றவெவ்வாயரவின்வாய்ப்பட்டுக்
கிடந்தபுதல்வன்றைக்கொடுபோய்க்கிளைத்துக்கலித்தகொடிக்கரும்பு
படர்ந்துநிலவுக்கதிரொறிக்கும்பருமுத்தாயிர்க்கும்வயற்காசி
யடைந்துசொர்க்கத்துவாரத்திலன்னேன்றந்தையிட்டனால். (ச)

வெவ்வாயரவின் கொடும்பிறைப்பற்சுவட்டிற்சூட்டவீந்தோனை
பெவ்வாறழலிற் பெய்வதெனத்தந்தையுளத்தினெண்ணுதலு
மவ்வாய்வில்லத்துருவொடுமோரிலிங்கந்தோன்றாமர்ந்தால் [ன்
செவ்வாய்ப்புதல்வன் றுயிலுணர்ந்தான்போன்றாகெழுந்து துயர்தீர்த்தா

என்னேதீவாய்க்கொடுத்தறுகட்பாந்தள்திண்டவீங்கிறந்தோன்
கொன்னேபிழைத்ததெவ்வாறென்றெண்ணியாங்குக்குறுகுதலுந்
தன்னூருயிரிற் பிறியாவோரொ றும்புவிளியவதுதாங்கி
முன்னேர்சிறுகட்பெண்ணெ றும்புவருகளைக்கிமுனிவின் றான். (க)

ஆவிநீத்தகிண்கிணிக்காற்புதல்வன்பிழைத்தவந்நிலையின்
மேவலோடுமுயிர்வாளாவீந்தவெ றும்புமுயந்ததனற்
சாவப்பெற்றேருய்வதிதன் றன்மையெனவாங்கோர்ப்பிடிமண்
ணைவில்வத்துமுனியெடுப்பவிஷங்கந்தோன்றியோங்கியதே. (ஏ)

உலகுவிளக்குங்கதிர்ப்பரிதிகோடியெழுந்தாலெனவோங்கி
யிலகுமிலிங்கந்தனைவழிபட்டேத்தியிதன்பேொள்ளான்
நிலவுமமுதேச்சுரமென்னரிகழ்த்திச்சுரமுனியென்பா
னலகிலுவகைமீதுரப்புதல்வற்கொடுதன்பதியடைந்தான். (அ)

அன்றுமுதலாவல்லிங்கமமுதேச்சுரப்பேராகியது
துன்கொடியகலியுகத்திற்கேன்றாதுறையும்ஃதன்றி
மன்றவுலகமுமுதேத்தவயங்குமுத்தித்துவாரத்தி
லென்றுமோக்குமெழிற்கருணைச்சுரப்பேரிலிங்கமொன்றுளதால். (க)

கரியமிடற்றுச்செம்மேனிக்கருணைச்சுரனைமதிவாரத்
தருளாற்கடிநான்மலரிலைகொண்டருச்சித்தொருபோதுணவாயோர்
பருவம்விரதமாற்றுமவர்விழைந்தபெறுவார்பன்மலர்தூய்த்
தெருளால்முத்தித்துவாரோசற்றொழுவுவார்முத்திசேர்ந்திவார். (க0)

பொருவில்சொர்க்கத்துவாரோசற்றொழுவுவார்முத்திசேர்ந்திவார்
கருடப்பசும்புட்கரும்பாகவேமியாவிக்ககையினிருந்
தருளிற்றுநீர்த்தவநொக்கியடைந்தசோதிருபேசற்
பரவித்தொழுவுவாரொள்ளான்றுஞ்சோதியுருவிந்பரிந்துறைவார். (கக)

அறைந்தவிலங்கம்பதினென்கிற்றக்கேச்சுரனைமுதலாக
வுறைந்தவிலிங்கமொட்டுமோங்காரோசன்முதலாகச்
சிறந்தவிலிங்கம்பதினென்குஞ்செயிரில்சயிலேச்சுரன்முதலாய்
நிறைந்தவிலிங்கம்பதினென்கும்ரிகரிலிலிங்கமெனவுரைப்பார். (கஉ)

அருள்கூரிலிங்கமாகியவிம்முப்பத்தாறுமத்துணையாய்
மருவவருத்தவவுருவாம்வரதனுறையுமியையாவுந்
தெரியவரியமறைப்பொருளாயுறைந்துமுத்திச்செலல்லு
முரிமையதனால்முத்திரகொணும்பேர்காசிக்குளதாகும். (கஊ)

மிடறுதிறந்தபசுங்கமுகின்வெள்ளிப்பாளைமடல்கிழிய
விடறுகயவாய்நெடுவானையெழுந்துதடவுச்சினைப்பலவின்,
குடமுட்கனிப்பொற்சுனைகிழிப்பக்கொழித்தபசுந்தேன்குமிழியெழுந்
தடமுற்றியகாசியையலதுமுத்திரகரந்தானுளதோ. (கச)

முன்னவரியவமுதேசன்காதைமொழிந்தோர்கேட்டோர்கள்
மன்னுள்ளாஞ்சிவபூசைதானந்தவமந்திரம்மீயோக
யின்னயாவுந்தருபலன்களெளிகினய்திமறைநான்கும்
பன்னவரிதாய்ச்சிறந்தோங்கும்பரமனடியிற்சேர்குவரால். (கஊ)

கஊ-வது-அமுதேசன்முதலியவிலிங்கத்தின்சிறப்புரைத்த

அத்தியாயம்-முற்றிற்று.

ஆ திருவிருத்தம்-உஉஉக



தொண்ணூற்றாவது.

வியாதன்கையும்நாவுமெழாதுநின்றஅத்தியாயம்.



அருமறைதேர்வியாதமுனிகாதையினிதறையுமெனப்
பொருவரியதவமாற்றும்பொதியவரைமுனிகேட்பு
வெரிதவமுநெட்டிலையசுடர்வேலாலெழுந்தோங்கு
வரையகமுதுளைபடுத்திமாத்தடிந்தோன்சூறுமால். (க)

இவர்விடையேற்றரனருள்சூரென்பத்தெண்ணியிரராஞ்
சவுனகராதியரைமிசாசரணியத்துறைவோர்பாற்
குலையமோழ்புகழக்கோதிலருமறைவடித்து
நவையறுநூற்கடல்கடந்தவியாதமுனிநண்ணினான். (உ)

நண்ணுமறைமுனிவரணையினிதேத்தியுளநயந்து
பண்ணுமருக்கியமுதலயாவுமிகப்பரிந்தாற்றிக்
கண்ணுதல்வானவன்போலுங்கடவுளர்மற்றுளர்கொலெனப்
புண்ணியமாதவர்கேட்பப்பொருவரியமுனிபுகல்வான். (ஈ)

எக்கலையுமெப்பொருளுமுறையுணர்ந்துமிமுதைபோற்
சிக்குறுமானவமலத்திற்சிமிழ்ப்புண்டுதெருளிலனாய்ப்
பொக்கமுறுமுளத்தோடும்பூவைபோற்றிருமேனி
யக்கடவுள்பிரமமெனக்கையெடுத்தாங்கறைந்தனனால். (ஊ)

இற்றெனநான்மறைமுனிவனியம்புதலுநகைகோட்டிக்
கற்றதனூல்செருக்கெய்திக்கழறினனென்றுளத்தெண்ணி
யொற்றைநெடுங்குழைக்கிழவன் காசியில்வந்துரைத்தியென
முற்றுமுணர்ந்தருள்முனிவர்முதுக்குறைவாற்புகன்றனரால். (ஊ)

மருள்பூத்துமதிமருண்டமறைமுனிவன்முனிவரொடுந்
தெருள்பூத்துச்சிறப்பெய்துங்காசிரகர்சென்றெய்தி
யருள்பூத்தபஞ்சநமாதமாதவற்போற்றி
முருகூற்றுப்பசந்துளவமுகில்வண்ணன்சீர்பாடி. (ஈ)

தண்டுளவமணிபூண்டுபாகவதர்தற்குழ
மண்டுதிம்புனல்நானவாவியின்கீழ்ப்பானில்லா
வெண்டிசையிலுள்ளோருக்கேண்மின்களிறையாவான்
புண்டரிகக்கண்ணெனக்கையெடுத்துப்புகன்றனனால். (ஈ)

அருவுருவாயேகமாயாதியாய்நிறைந்தருளும்
பொருவரியசிவனல்லாற்புண்டரிகக்கண்ணானே

பிரமமெனமயக்குற்றுப்பிதற்றுகின்றபிழையதன
லுபாயில்நாக்கையசையாதாமெனமுனியிருந்தான். (அ)

அத்தலையிற் பிழைகூறியருளொய்துமுனிவரன்பால்
மைத்தசெழும்புயலனையமணிவண்ணன் கரந்தெய்திப்
பித்தரினயானிறையென்னப்பிதற்றியதென்மதியில்லோ
யெத்திறத்தாலெனையாளுமீசனைநீமறந்தனையே. (ஆ)

முக்கண்ணன்சேவடியில்விழிமுளரிபெய்தன்றே
சக்கரமுமலர்மகளுந்தணப்பருஞ்செல்வமுமடைந்தே
னக்கடவுளருள்சிறிதுமடையாரேற்றம்பதத்தி
லெக்கடவுள்தேவென்றாகேமாப்புற்றிருக்குமால் (க0)

ஊனமுறுசடமொருவனுநற்றினன்றியாடாதால்
யானுலகமளிப்பதுவுநான்முகத்தோனியற்றுவது
மானிவருஞ்செஞ்சடையோனுட்டுவித்தலாமதனால்
வானவர்தஞ்செயலெல்லாமரப்பாவைக்கூத்தாமால். (க1)

தண்ணிலவுமதிக்கண்ணிதாழ்சடையோன்றாள்போற்றும்
புண்ணியநற்சிவகணங்கள்பூங்கழலிற்கிடப்படுதெல்லா
மெண்ணிறந்தவரிபிரமர்தலையன்றேவெனிற்கிழிது
றுண்ணறிவிலாயெனையேன்பிரமமெனறுவல்கின்றாய். (க2)

நின்வயிற்சேர்கொடியபிழைமொழிசெவியினேர்படலு
மென்வயிற்றினெரிதவழவுளம்வெருவியீண்டடைந்தேன்
பொன்னசலச்சிலைகுனித்துப்புரமுன்றுமழலாட்டு
முன்னவனையானறியாமுழுமுதலைப்போற்றென்றான். (க3)

அண்ணல்மால்விடையூர்த்தவரும்பொருளைப்பழிச்சுகதற்கு
மண்ணிடந்தோயெனதுநாவழங்கவருள்வழங்கென்னக்
கண்ணினால்முனியுரைப்பக்கண்ணுதல்பேர்ச்செவியினிசைத்
தொண்ணிறநேயியங்கடவுள்விசும்பினொளித்தேகினால். (க4)

நீறணிந்தசெம்மேனிநீலகண்டன்னனாமம்
கூறியதுசெவிப்புலத்திற்குறுகுதலுமருடீர்த்து
தேறிமுதுக்குறைவெய்திச்செழுமறைதேர்வியாதமுனி
யாறணிந்தசெஞ்சடையெம்மந்தணனையேத்துவால். (க5)

மாலவன்றன்னுடலின்னுங்கரிதாகவருங்கொடிய
வாலமுண்டிதுயர்கூராதமரருயிரளித்தோனைப்
பாலனுக்காக்கூற்றுதைத்தபண்ணவனைப்பவளவவா
போல்பவனையலநாப்போற்றாதுபோற்றாதே. (க6)

வியாதன்கையும்நாவுமொழாதுநின்றஅத்தியாயம்.௨௯௧

மண்ணகம்பொற்றிண்டேராமாமறைகள்பாய்பரியாத்
தண்மதிவெய்யோனிலங்குபாண்டிலாத்தண்டுளவோ
னெண்ணிறவம்பாய்ப்புரங்கொருமூன்றுமொருங்கனித்த
கண்ணுகல்பொற்றளவன்றிக்காணுக்கண்காணவே.

(௧௭)

பாணிகரஞ்சிறைத்தும்பிபடிந்தாடுங்கொன்றையந்தார்
வாணிலவுமதிக்கண்ணிவனைந்தருளும்புரிசடையோன்
சேணமார்ததேவமணிமுடியுமுதுசேந்தொளிர் பொற்
றூண்மலர்க்கல்லாதுசென்னிதாழாதுதாழாதே.

(௧௮)

கறையனற்பேழ்வாயுரககங்கணத்தோனெவனெழுதா
மறைமுழுதுந்தனியேத்திவழிமடுவோனெவன்கோணற்
பிறையணிந்தோன்யாவனீக்கவனல்லாற்பெட்பினெடு
மிறைவெனவெனதுள்ளத்தெண்ணேன்மற்றெண்ணேனே.

(௧௯)

ஆதியாய்முழுமுதலாயருஷருவாய்ப்பூரணமா
யோதுநான்மறைதெளிந்தவுபநிடதப்பொருளாகி
நாதமாய்வெறுவெனியாய்நாரணனுங்காண்பரிதாஞ்
சோதியாலயமலதுசூழாக்கால்சூழாவே.

(௨0)

மையெடுவொயோலுமழைமதமால்கரியுரித்துச்
செய்யதிருமேனிதனிம்போர்த்தருளுஞ்சேவகன்ற
னையசெழும்பொற்கமலமலர்போலுமடியினல்லாற்
கொய்மலர்கீவிநின்றசூழாக்கைகூம்பாவே.

(௨௧)

வேறு.

என்றுகூறிமுனிவானேத்தலுங்
கொன்றைவேணியனின்ருள்கூர்தரத்
துன்றுபாவந்தொலைந்தவனோங்குகை
மன்றமுன்னையதாகவழங்கிற்றால்.

(௨௨)

தண்டுழாய்மணிமாலேதணந்தொளிர்
கண்டுகைத்தொடைசூடிக்களிப்பொடும்
புண்டரங்கள்புனைந்துசிவனடித்
தொண்டர் தாண்மலர்சூடினனானான்.

(௨௩)

அன்றுதொட்டெம்மமலனுக்கன்பனாய்
மன்றவோங்குகண்டாகனவ்வாயிற்
றுன்றுதண்கதிர்ச்சோதியிலிக்கமாங்
கொன்றமைத்துள்ளுவந்தருச்சித்தனன்.

(௨௪)

இன்னவீசனற்காதையியம்பினர்
 துன்னுபாதகங்கோடிதொகுப்பினு
 மன்னயாவுந்தொலைத்தரன்சேவடி
 மன்னிவாழ்குவொன்னவழங்கினான்.

(உரு)

கூசு-வது-வியாதன்கையும்நாவுமொழாதுரின்றஅத்தியாயம்-முற்றிற்று.

ஆ திருவிருத்தம்-உஉசூசு.

தொண்ணூற்றேழாவது.

வியாதன்சாபமிட்ட அத்தியாயம்.

விடைக்கொடியுயர்த்தேன்றொண்டர்க்கன்பனும்வியாதன்முன்னங்
 கடக்கருஞ்சாபங்காசிக்கிடுமெனக்கரைந்தாய்வ்வா
 றடக்கருமுவகையேற்கின்றறைகெனமுனிவன்கேட்பப்
 படைக்கடலுடைக்கும்வைவேற்பண்ணவனுரைக்குமன்றே

(க)

அடைபுடைபொதிந்துதிந்தேனரும்புபூங்கரும்புவேலி
 படர்வயற்காசுதன்னிற்பாயொளியிலிங்கமொன்று
 கடவுணன்மறைவியாதனமைத்தநாள்முதலாய்க்காமர்
 சுடர்மணிகன்னிகைப்பூம்புளலில்லைவகறையிற்றேய்ந்து.

(உ)

எறிகுடர்ப்பணிலமுத்தமீர்க்கதிர்மதியென்றெண்ணி
 யறைபுனற்றுறைதோறும்பலரும்பறவெடித்துமன்ற
 னறவுகொப்பளிக்குங்காசிரகரில்வீற்றிருக்குமுக்கட்
 கறைமிடற்றெந்தைசெம்பொற்கழலீணைகருதியேத்தி

(ஈ)

பத்தியிற்றுகுயின்றமுத்தம்பனிச்சுடொறிப்பவோக்கு
 முத்திமண்டபத்தின்வைகிவழிபடுமுனிவர்கேட்ப
 மைத்திருநீக்குசோலைமதுமுகந்துடைக்குஞ்செவ்வி
 வித்தகன்மருவுகாசுவியன்சிறப்புரைக்குமன்றே.

(ச)

கூன்பிடர்ப்பவளச்செந்நெல்கொழுமடற்கமுகினோங்கி
 வான்படர்வயல்குழ்காசிமாநகரடைந்தபோதே
 தேன்படுமொழியாள்பங்கன்சீறடிசேர்வென்னுத்
 தான்படர்நெறியினீங்கித்தவறிழைத்திடுதலாகா.

(ரு)

பிறன்மனையினிதுவேட்டல்பிறன்பொருள்கவர்ந்துகோடல்
 தெறுதொழில்முதலவாயதிவினைபுரிதலாகா
 விறுவதுகாசுதன்னில்வேண்டிமென்றெண்ணியாவி
 மறலிதன்முதற்கொள்ளவலிதினில்வழங்கலாகா.

(சூ)

மற்றையதலத்திலிங்கங்கோடிமேல்வழங்குபேறு
முற்றுநீர்க்கங்கையோங்குகாசியில்முடிவினாத
கற்றையஞ்சுடரிலிங்கமொன்றினைக்காண்டலோடும்
பெற்றுவிண்ணவர்களே தத்ப்பெறலரும்விடுசேர்வார். (எ)

முயலடைகிடக்குந்திங்கள்மோலியவிவிங்கமொன்றைப்
பயின்மலர் தூவியோர்காற்பழிச்சிலெண்ணிருமாதான
மியைவுறக்கொடுத்தபேறிக்கெய்துமைந்தமுதத்தாலாட்
டயர்பவர்புரவிமேதமாற்றியபயனுண்டாவார். (அ)

சுலைபொருதலையுந்தூநீர்க்குடம்படுரும்பைத்தெக்கி
னிலைதலைவிரிக்குங்கானமிருசுடர்தடுக்குங்காசி
யலர்கதிரிலிங்கமொன்றிற்கோர்பொழுதடிசிலேற்றின்
மலர்தலையுலகில்வாசபேயமாற்றியதைமானும். (ஆ)

கொலைத்தலைச்சூலவெள்வேற்குழுகணுக்கருளினோடுங்
கலைத்தலைத்திங்களன்னகவிகைவெண்கவரிசக்க
நலத்தகுக்கொடிகளின்நல்கினோர்குடையினீழ
லலைத்தலைசுமந்தவாழியகனிலமுழுதுமாள்வார். (க)

பாவடிப்பணக்கைவேழமுரித்தருள்பரமன்செம்பொற்
சேவடிப்போதிறுவினையேத்துவான்சிறந்தவந்தண்
பூவலர்சோலைவாவினின்னபுரிவித்தீந்தோர்
யாவரங்கவர் தம்வீட்டிழ்க்கப்புகமிருக்குமன்றே. (கக)

படுமணியிடற்றசேதா மடிசுரந்தொழுகுபாலிற்
கடவுணல்லிலிங்கமாட்டிப்பாற்கடற்றுயில்வர்க்கை
புடைகிடந்தலைக்குந்திங்கட்புரிசடையண்ணல்கோயில்
வடிவுறப்பினந்தோரோங்குகயிலைமால்வாயின்வாழ்வார். (கஉ)

எண்ணிருதானமற்றைத்தலங்களினீதறன்னில்
மண்ணமைமுழுவந்துஞ்சாவளங்கெழுக்காசினனில்
நண்ணியோரியோகிக்கீதனன்மெனவுரைத்தான்மீட்டும்
புண்ணியவிரதம்யாவுட்புகலெனப்புக்கலுமன்றே. (கக)

ஒருபகலுண்டல்கங்குலுண்ணல்யாசிதம்நல்லுண்டி.
வனாகுதல்நான்கும்பாதகிரிச்சரமவடந்தருப்பை
யரசுநல்லத்திவில்லமவற்றிலொன்றோர்நாள்தோய்த்து
தருபுனல்துகர்தல்பன்னகிரிச்சரமென்பர்தக்கோர். (கச)

ஓர்பகலொரொன்றாகவுவந்துபிண்ணுக்குத்தீம்பால்
மோர்புனல்பொரிமாக்கோடல்முறையினோர்வைகலுண்டி.

தீர் தலிந்நெறியில்யா துந்திறம்பிலராற்றினாளு
மேற்பெருசுவமியப்பேர்க்கிரிச்சரமென்பமன்னே. (கரு)

மூன்றுளாள்பிடியோரொன்றுமுறைபடவருந்திமுன்னு
ளான்றவவ்வுணவுதிர் தலதிகிரிச்சரமதாரு
மேன்றுயரிருபத்தேதார்நாள்பால்சூடித்தினிதிருத்தல்
சான்றவர்கிரிச்சராதிகிரிச்சரமென்பதாமே. (ககூ)

மும்மைநாட்காலையுண்டல்மும்மைநாளிரவருந்தல்
மும்மைநாட்கிடைப்பிற்றுய்த்தல்மும்மைநாளுணவுதிர் தல்
மெய்ம்மைசேர்பிரசாபத்தியகிரிச்சரமுணவுவிட்டிங்
கம்மபன்னிருநாள்வைகல்பார்க்கிரிச்சரமதாமால். (ககூ)

கோசலமோர்நாளோர்நாள்கோமயமோர்நாள் தீம்பால்
மாசில்வெண்டயிரோர்நாள்நெய்யொருபகல்மற்றையோர்நா
ளாசுறுதருப்பைதோய்த்தபுனலுணலகற்றலோர்நா
ளேசறவாற்றிற்சாந்தபனகிரிச்சரமென்பாரே. (ககூ)

கோசலமுதலவாகக்கூறியவிவற்றிலோரொன்
றாசறவேழ்நாளாற்றினதன்பெயர் தவத்தின்மேலோர்
பேசருமுயர்மாசாந்தபனகிரிச்சரமாம் பெட்டிற்
றேசைபோமுனிவகேட்டிசாந்திராயணமென்றேறும். (ககூ)

ஒடிவீல்கக்கிலபக்கத்தினுகிராய்த்தொடங்கியோரோர்
பிடிசுறைத்தபரபக்கமுதலவாய்ப்பெட்டினேரொன்
றடைவினிலேற்றியில்வாறருந்திமுப்போதுநீரிற்
படிவதுமேலோர்சாந்திராயணமென்பபகர்ந்தார். (உ௦)

சுக்கிலபக்கமாதொடங்கியொன்றேற்றிமற்றைப்
பக்கமேமுதலோரொன்றுசுறைப்பினும்பகர்வரப்பேர்
புக்ககாலையினுங்க்குற்போதுநன்னுன்குபிண்டந்
தக்கவாறருந்தல்வாலசாந்திராயணமதாமால். (உ௧)

தினமுமுக்கவளமுண்டலல்லதையோமசேட
மினிதினிற்றுய்த்தலின்னசாந்திராயணமாமென்பர்
புனைநெடுவாய்மைகல்வினானத்தாற்பொருவிலாக்கை
வினையறும்மனம்பூதான்மாப்புத்திதான்விமலமாகும். (உ௨)

மேவருசித்தங்காசியடைந்தல்லால்விமலமாகா
தாவயினுறைதல்முத்தியாமெனவியாதன் றன்பொற்
சேவடிபணியோர்யார்க்குஞ்செப்பினன்பலியேற்றுண்டு
காவணமிலங்குமந்தன் காசியினுறைபுநாளில். (உ௩)

நீர்முகந்தளந்தகொண்டல்நீனிறவண்ணன்காணு
வார்கழற்புனிதன்செம்பொன்மணிக்ஞுடம்பதித்ததன்ன
வேரிளவனமென்கொங்கையிலவிதழ்ப்பவளச்செவ்வாய்
கார்புனாகரியகூந்தற்கவுரியையேநாக்கிக்கூறும்.

(௨௪)

மறைவளம்பழுத்தசெந்நாப்புலமையவியாதன்மன்னும்
நெறியுடையன்புதேர்தல்வேண்டிநீயேகியன்னோர்க்
குறுபலிவழங்காதிங்கன்விலக்கெனவுலகமீன்ற
பிற்றைகிடந்தனையநெற்றிப்பெய்வளைவிலக்கினுளே.

(௨௫)

விரிகடலனையகேள்வியாதமாமுனியுமற்றை
யருமறைபயில்வோர்யாருமகனகர்மனைகடோறு
மொருபகலந்திகாறுமுறுபலிபெறாதவாற்றால்
பெருகுமெம்பகிநோய்பற்றப்பேதுறவோடும்வைகி

(௨௬)

மற்றையனான்முமையமேம்பவைமனக்கொண்டேகி
யற்றைனான்நினுமுள்ளாவிடலமரவையம்யாதும்
பெற்றிலனதனாலோதுஞ்சிறுவரைப்பெரிதுநோக்கி
யுற்றதோர்குறையுண்டாங்கொலிந்நகர்க்குராமினென்றான்.

(௨௭)

அருமறைவியாதம்போற்றியடிகள்கேட்டருள்கவோங்கித்
தீருவநீணகரம்யாவுஞ்செல்வமுஞ்சிறப்புமிக்க
வொருகுறைகளுமின்றென்னமறைபயில்சிறுவரோத
வருபகிபினிமீதூரவயிற்றெரிதவழந்துபொங்கி.

(௨௮)

தெறுசினந்தலைக்கொண்டோங்கவிருதிசிறந்தமுத்தி
யறிவருங்கல்விமூன்றுதலைமுறையகல்கவென்னு
மறைபயில்வியாதன்காசிரகரினைவைதுகையி
னுறுபலியேற்பக்கொண்டவோடும்விட்டெறிந்துபோனான்.

(௨௯)

ஈற்றுனைந்தலறுஞ்சூழ்சங்கீன்றவெண்டரளக்குப்பை
பாற்றிநாக்கதீர்கள்கான்றுபாயொளிபரப்புமந்தண்
சேற்றகல்வயல்சூழ்காசிரகரினைமுனிந்துசெல்லு
மாற்றல்சால்முனிமுன்னாலமளித்தருளன்னசென்றான்.

(௩௦)

கடைந்தசெப்பென்னவீங்குகுதீர்முலைமுனிவன்பாற்சென்
றடைந்தெனதன்பலுண்ணைதிதிபூசனைசெய்தல்லால்
தொடர்ந்தபேருவகையுள்ளந்தூண்டவெம்மையமேற்றுப்
படர்ந்திடுகென்னலோடும்பழமறைவியாதன்கூறும்.

(௩௧)

பற்பலகலையுமெம்பாற்பயிலுநரளவிலோர்யா
மற்றவர்தம்மோடன்றியருந்திலமாதேயென்ன

வற்புமீ தூரயாருமடைதிரென்றுரைத்தலோடுந்
தற்பதந்தொழுமாணக்கர்தம்மொடும்வியாதன்சார்ந்தான். (௩௨)

சேர்தலுமமுதமன்னதீஞ்சுவைடிசிலுள்ளத்
தார்வமோடுவந்துநல்கவருந்திருந்கலன்வெண்ணே
தார்ந்துந்தெய்வச்சாந்தந்தரவணிந்தியல்மாணக்கர்
யாரொடுமுவுகைபூப்பமுனிவரனேகுமேல்வை. (௩௩)

உலகெலாம்பூத்தவுந்தியொருதனிமுளரிப்புவை
மலர்புரைவண்ணன்காணவரதேனார்மறையோனாகிச்
சிலைநுதலேழையோர்க்குத்திருத்தகுமறனேதென்னப்
பலகலைமுனிபாற்கேட்டியெனவவன்பகர்தலோடும். (௩௪)

அருந்ததிக்கற்பினல்லார்க்கறனுயிர்க்கேள்வருள்ளம்
பொருந்தியவேவல்செய்தலெனமுனிபுகலச்செவ்வி
திருந்திழையனையாள்யார்க்கும்பொதுவறன்செப்புகென்னக்
கருந்தடக்கண்ணிகேட்டியெனமுனிகழறுமன்றே. (௩௫)

வெருவரமொழிந்திடாமைவெகுருதல்செயாமைதானம்
வருதவங்கருணைசந்தைதுணைநுகூறுதல்மற்றென்றிற்
கருதரும்பொறாமையின்றித்தன்னுயிர்போலக்காத்தல்
தருமமென்றுரைப்பவாதியந்தணன்சாற்றுமன்றே. (௩௬)

இன்னனதருமமென்னவிசைத்தனையிவற்றேதேனு
முன்னிடையுளதேற்சாபமுரைத்தவாறென்னையென்ன
வன்னதுகருதான்சாபமிடுமெனிலவன்பாலந்தப்
பன்னருஞ்சாபஞ்செல்லுமெனமுனிபகர்ந்தான்மன்றே. (௩௭)

பகர்தலுமினையோர்முத்திப்பதிதனிலுறைதநீதா
மகல்கரீயெனவியாதற்கருள்புரியமலன்சூறப்
புகலருங்கொடியதீமைபரிந்தனன்பொறுத்திதண்ணென்
வகிர்புனைந்தவேணிவரதவென்றடியில்வீழ்ந்தான். (௩௮)

முளரிபோல்முகத்தல்லலார்முலைதிரிந்திருத்தசாந்த
வாறுகாலிமூக்கச்செல்லாதரசிளங்குமார்வீழும்
வளமலிமறுகுசூழக்காசிவானவனையுள்ளந்
தெளிவுறப்பதினென்கெட்டாம்பக்கமீங்கிவற்றிற்சேர்ந்து. (௩௯)

தொழுதனையோதியென்னத்தாய்ச்சடையண்ணல்கூறி
மழவிடையிவந்துவெற்பின்மயிலொடுஞ்செவியாதன்
விழைதகுசுடவுட்டெண்ணீர்க்கங்கையின்மேற்பாலோங்கு
மொழுகொளிபயிலும்லோலாதவனுறையிடத்தின்சீழ்பால். (௪௦)

சேஷத்திரவளமுத்தீர்த்தத்தின்கதையுமுரைத்த உகள
அத்தியாயம்.

ஆ ரழங்கடவுள்வைகுந்திசையினின்றவுநீங்கான்
சீர்மலிகாசினோக்கியுறைந்தனன்சந்தைவேட்ப
யாரி துபயின்றோர்கேட்டோரவரெலாமிமையோதேத்தச்
சார்வரிதாகியோங்குமுத்தியிற்சார்வொன்றான். (சக)

கௌ-வது-வியாதன்சாபமிட்டஅத்தியாயம்-முற்றிற்று.

ஆ திருவிருத்தம்-௨௩௦௫.

தொண்ணூற்றெட்டாவது.

சேஷத்திரவளமுத்தீர்த்தத்தின்கதையுமுரைத்த
அத்தியாயம்.

எவ்வயில்காசியுறைதருமிலிங்கத்தீர்த்தமற்றெத்துணையென்ன
வவ்வியமவித்தமுனிவரன்கேட்பவழலுமிழ்நு தல்விழிக்கடவுள் [த்
கொவ்வையங்கனிவாய்வமைமக்குரைத்தவண்ணம்யான் கூறுவலென்ன
தெவ்வடுகுருதிவேவ்வலனேந்துசேவலங்கொடியவனுரைப்பான். (க)

தீர்த்தமென்றோதுபெயரிலிங்கத்தின்கிறப் புடைப்பெயர்சிவன்முதலோர்
பூத்தசெங்கமலக்கையினிற்றொடலால்புனலுமப்பெயரொடும்பொலிந்த
தேத்தருங்காசிரகரில்மாதேவலிலிங்கமேமுதலவார்த்தீர்த்தம்
பார்த்தவருவக்குரான்கருள் கூடமதன்வடபாலிலொன்றுதால். (உ)

ஆங்கதன் குடபாற்கக்கையாளுருவோடமருமாதேவுறைகீழ்பாற்
றீங்ககயிலையமைந்தரல்லிலிங்கஞ்சிறப்பின்மேவிடுமதன்மென்பாற்
பூங்கதிரொறிக்குந்திங்கள்கண்ணிப்புரிசடைத்ததீச்சுரன்பொருந்து
மோங்கொளியுருவினொடுமதன்மென்பாலத்திரீச்சுரனுவந்துறையும். (ஈ)

புனிற்றிளஞ்சேதாப்பொருந்துழியமைத்த பொங்கொளியிலிங்கத்தின்
கீழ்பாற், கனற்றுமெம்பொறியுமிலிங்கமொன்றுறையுங்கருணை கூர்ந்தாங்
கதன்குணபால், வினைத்துயரகற்றிவீட்டுஞ்சுதர்வேதேச்சுரமுறையும்ந்
தன்பாற், கனைத்துவண்டியிருந்தண்டுழாய்மவுலிக்கடவுணல்லிலிங்கமொ
ன்றமரும். (ச)

ஆவிர்சுடொறிக்குமைப்படைசுமந்தவாநிகேசவற்குந்கீழ்பாற்
பவவினைக்கடலுட்புகாதருள்சங்கமேச்சுரன்பரிவினவீற்றிருக்கும் [ம்
புவனகோடிகளுந்தொழுவதன்குணபாற் புகழ்விராதேச்சுரன்பொருந்து
பவளமுத்துயிர்க்கும்வரணைமாநதியின்புலங்கார்குந்தீச்சுரனும். (ஊ)

குவிமுகிழருக்கங்கண்ணிசூழவேணியோங்குஞ்சீசூர்வடபாற்
றவழ்திணாமுத்தக்கொழித்திடுகபிலவாவிழும்புனெலொடுதயங்குஞ்
சுவைகனிந்தமுதிற்பழுத்தவந்தீம்பாற்சூரபிமுன்பழிச்சியவில்க
முுவகையினுறையுமதன்வடக்கனசூயேச்சூரவில்க்கொன்றோங்கும். ()

மற்றதன்கீழ்பாலருளதருசுததன்நாயகன்மகிழ்சிறந்திருக்கு
முற்றதன்மேல்பால்விளங்கொளியிரணியேச்சூரமுளததன்மேல்பால்
வெற்பெனவேங்குமுயர்சினகரத்துவிளங்குமுண்டசூரவீச
னற்புடனுறையுங்கோப்பிரோகத்தினயல்விடபேச்சூரனமரும். (எ)

மறைமுதலறியாதொளிர்மகதேவலிங்கத்தின்மேற்றிசையிலங்கு
மறைகடல்வயிறுபுழுங்கமாட்டியவேலாதிநத்தேச்சூரனுறையும்
பெறலருமுத்தியருள்விசாகேசன்பெட்பொடும்வழியுறையு
முறையும்த்தலையிந்தகறைமிடற்றணிந்தநயிகமேச்சூரனுவந்துறையும். ()

நந்தியேமுதலகணமினிதமைத்தநளிகதிர் பூத்தொளிரிலிங்கம்
புந்தியினுணர்ந்தாங்கித்துணையென்னப்புகலரிதவ்வுழிச்சிலாதன்
சின்தையின்னபுகனிந்ததன்பெயராற்செய்தவோரிலிங்கமுண்டன்பால்
வந்தனைபுரிவோர்க்கினிதருள்வழங்குமாணியாக்கேச்சூரன்மருவும். (சு)

அரவகங்கணத்தவட்டகாதேசமனையதன்வடக்கதன்வடபால்
பிரசனவதனைச்சூரமதன்பாலிற்பிறங்குநீர்வாவினொன்றுளதாற் [யா
குரைகடல்குடித்துத்தேக்கெறிந்தெழுந்த கொண்டல்போல்மேனியனறி
விரிசுடர்ப்பிழம்பாமித்திராவருணவிலிங்கமத்தலையின்வற்றிருக்கும். ()

அலங்கிலைச்சூலவேல்வலனுயர்த்தவட்டகாதேச்சூரற்கருளா, விலங்கு
தென்மேல்பால்விருத்தவாதித்தேச்சூரமுளதிசைத்தமற்றதன்பால், வல
ங்கொள்பேராழிவலனுயர்கிருஷ்ணேச்சூரன்வதிந்திடுமதனுழையில், நல
ங்கிளரருமாதவம்புரியாக்கியவர்க்கநல்லிலிங்கநண்ணுறுமால். (கக)

பேசியவதன்பாற்பிரகலாதேசன்பிறங்குமாங்கதனுழைப்பெட்பின்
மாசறுளுநெறியருள்வயிரேச்சூரமுறுமதன்வடபாலி
லோசையோடியபேருவகைகூர்வலீசமுளததன்பால்வருணேச
மாசறவிளங்குஞ்சந்திரேச்சூரன்பால்வயங்குவிஸ்வேச்சூரனமரும். (கஉ)

அறைந்ததன்மென்பால்மதிமுகிழணிந்தவவிர்சடையண்ணல்வீசோஞ்
சிறந்திடுமதன்பால்விகடையென்றுகாக்குந் தேவியும்பஞ்சமுத்திணாயெ
றுறைந்தபீடமுமாங்குண்டதன்வடமேற்குயர்ச்சகோச்சூரமோற்கும் [ன்
பிறங்கியவதனின்மென்குண்புலத்திற்பெட்பினுளீச்சூரன்வதியும். (ககூ)

மல்குநீர்க்கங்கைபுனைந்தகாளீசன்சேர்ந்தவவடபுலமதனிற்
கொல்சினவடிவேற்சுக்கிரீபேசங்குறுகியதாங்கனுமேசம்

சேஷத்திரவளமுத்தீர்த்தத்தின்கதையுமுரைத்த உகூக அத்தியாயம்.

நல்வினையளிக்குஞ்சாம்பவதீசநண்ணியகங்கைமேல்ககையி
னெல்லொளிக்கதிரோன்பல்லுகவடர்த்தவச்சுவனேசமெய்தியதால். (கச)

மற்றதன்வடபாற்பக்கிரகிருதமடுவுளததனின்மேற்றிசையிற்
பற்பலகோடியமரர்நின்றேத்தும்பத்திரோச்சுரமினிதுறையு
முற்றதன்வடமேற்கருளுபசாந்திசுவமுறைந்துளததன்வடபாற்
கற்பகோடியினுமொழிவருஞ்சீர்த்திச்சக்கோச்சுரன்கரந்துறையும். (கக)

சக்கோச்சுரற்குவடபுலமதனிற்சக்கரகாதமென்றுணர்க்கப்
புக்கநல்வாவியமர்ந்திருவினையும்போக்குமற்றதன்வடமேல்பாற்
செக்கர்வான் பூத்தவிளவிலாமவுலிசிறந்தசூலேச்சுரஞ்செயிரில்
முக்கணைம்பெருமான்வடிவமாஞ்சூலவாவிமென்பூம்புனல்முழங்கும்.()

நண்ணருஞ்சூலவாவியின்கீழ்பால்நாரகேச்சுரமுளததன்பால்
புண்ணியர்சாருங்குண்டமொன்றுளதுபுகன்றவாவியின்வடமேல்பால்
விண்ணவர்மகுடகோடிகளிறைஞ்சும்விக்கினேச்சுரமும்வானதியி
னுண்ணிறைநெடுநீர்விக்கினகரமென்றுரைத்திடும்வாவியுமுளவால். ()

அலங்கொளியிரிக்கும்நாரகேச்சுரமும்நாரகுண்டமுமதன்வடபா
லிலங்கிடுமெறிநீர்வரணையங்கரையிலியல்வரணேச்சுரனுறையும்
நலங்கெழுமதன்மேற்குயர்சயிலேசனண்ணுறுமாங்கதன்றென்பாற் [ம்
பொலங்கெழுகுடமிநெடுமதிற்கோயிற் பொலந்தகோட்சுரன்பொருந்து

திம்புனல்பெருகித்திரைபொருகோடிதீர்த்தமாங்குளதுதென்கீழ்பாற்
பாம்புடனெளிப்பப்பஃறலைத்தாங்குமசானதம்பமுமுளததன்பாற்
காம்பிசைகளியச்செய்வாயமைத்தகண்ணனேத்தருங்கபாலேச
னேம்பலினுறையுங்கபாலமோசனமென்றியம்புதீர்த்தமுமவணியையும்.()

அரும்புசாய்த்தொழுநூண்மலர்ப்பசுந்தேனலம்புமங்காரகதீர்த்தம்
விரும்பினர்க்கருளும்விசுவகன்மேசம்விளங்குமாங்கதன்வடபாலில்
வரும்பவர்தொலைக்குஞ்சோதிஞானேசமருவிமென்னதன்றென்பாற்
சுரும்பிரிதிழிபுனைமகாகுண்டேச்சுரமொளிபெருகிடத்துளங்கும். (உ௦)

இலங்குமக்கேசிமோதகமென்னமோட்டராமுடியினின்றெழுந்த
வலங்குநீர்க்கடபமொன்றுளததன்பாலருண்மகாமுண்டையென்றோதும்
வலம்படுகுருதிச்சூலியாங்குறையும்வழிக்கட்டுவாக்கேசன்
விலங்கிவில்லுமிழுமுயர்பொலங்கோட்டுச்சினகரமேவிமென்றே. (உ௧)

தூங்கிருள்விழுங்குவிரிசுடர்ப்புவனேச்சுரம்புவனேச்சுரகுண்ட
மாங்குளவிமலேச்சுரமுயர்விமலகுண்டமென்றுண்டதன்றென்பா

லோங்குபேருவகைபுரிதரும்பிருகு கோயிலுமுள தன்றென்பாற்
றங்கருந்தவத்துக்கபிலன்முனிவற்கருள்புரிசனீச்சுரன்மேவும். (௨௨)

அவ்வுழிக்கபிலேச்சுரமறைமுனிவரருந்தவம்புரியுமோர்குமைம்
றெவ்வமிலச்சோதகமுளதச்சோதரியினிதிருந்ததன்வடபால்
வெவ்விடம்பழுத்துக்கனிந்தகார்மிடற்று வெற்றுநாகேச்சுரமேவுஞ்
செவ்விசேர்கவுத்துவேச்சுரன்பாங்கர்ச்சங்குகன்னேச்சுரன்சிறக்கும். ()

சங்குகன்னேசன்மணிநெடுங்கோயில்வாயிலிற்றங்ககோரேசம்
பொங்குதண்கடவுட்புனல்கெழுமகோரதீர்த்தம்வான்புகழ்தமனேச
மங்கண்மாநூலந்தொழுதருட்பேசமிவையுளவன்னதன்றென்பால் [யும்
மங்குல்வாய்துடைக்குங்கொடிநெடுங்கோயிலுருத்திரேச்சுரமகிழ்ந்துறை
உருத்திரவாசகுண்டமுமாங்கணுளதுதென்மேற்றிசைமுனிவ
ரருத்தியிற்போற்றுங்காலல்லிங்கமமர்ந்ததவ்விலிங்கத்தின்முன்னர் த்
திருத்தகவிற்ற்தோர்க்குறுகடன்கழிக்குந்திகழ்பிதிர்கூபம்வைதரணி
மருக்கமழ்வாவிவியாழவீச்சுரங்காமேசமாகுண்டமும்வயங்கும். (௨௫)

ஒழுகொளிச்சூலமேந்தியகாமேச்சுரனினிதுறைவதன்மீழ்பால்
விழியருள்கொழிக்குமியல்லளகூபபேச்சுரமேவியதாங்குப்
பழவினைப்பவத்தின்வேறுத்தருள்கூர்பாவனகுண்டமொன்றுளது
தொழுதருள்கூபரனுழைச்சந்திரசூரியவிலிங்கம்வையியதால். (௨௬)

அரிசூர்ப்பகுவாய்வலம்புரியலம்புமாழ்கடலகடுளைந்தீன்ற
விருசுடரிலிங்கமதனுழையத்தகேசுதித்தேச்சுரம்யாண்டும்
பரவுமண்டலேசமறைதொழுசுவனேச்சுரஞ்சனகேச்சுரம்பரத்திற்
றெரிவருசனதேச்சுரஞ்சனற்குமாரமியவையெலாஞ்சிறந்துவீற்றிருக்கும்.

அன்னதன்றென்பாலாகுதீச்சுரம்புண்ணியேச்சுரமழிவருஞ்சீர்த்தி
மன்னுமாண்டவியவாவிசுண்டேசம்வயங்குசுண்டேச்சுரமருவும்
பன்னருமறைகடுணிவருகபாலேச்சுரமதன்றென்றிசைபயிலுஞ் [சும்
சொன்னதன்றென்பாற்றிணைபொருநெடுநீர்க்குண்டமோர்மூன்றருள்கரக்
பத்துநாறடித்தபருமடன்புளரித்தமனியப்பொசூட்டின்மேற்பயிலு
மெய்த்திருவமைத்தவிலிங்கமுமாங்குமேவியதத்தலத்தனக்குச்
சித்திகூர்சொர்க்கத்துவாரமென்றுரைப்பரன்னதன்றென்புலமதனில்
முத்திகூர்காயத்திரியொடுஞ்சாவித்திரிப்பெயரிலிங்கமொய்த்துளவால். ()

கண்சிபாரூரீத்தமடைதிறந்தொழுங்குக்கடவுண்மச்சோதரிக்கையி
நொருதனிச்சுடராஞ்சத்தியதபேசனுக்கிரேச்சுரனுவந்துறைவர்
பரிபவந்துடைக்குமுக்கிரகுண்டமொன்றதன்றென்றிசைபயிலும்
பொருவருமதன்மேற்குயர்கரவீரேச்சுரமருள்பூத்தினிதிருக்கும். (௩௦)

**சேஷத்திரவள மும்மீர் தத்தின் கதையுமுரைத்த டாக
அத்தியாயம்.**

மரகதநிறத்தபாசடைத்துளவமாலேதாழ்சென்னியனறியா
விரிசுடர்க்காவிசேரேச்சுரன்கோயில்மேற்புறத்தருண்மரிகேச
னெரிதவழ்குமிப்பரிதிநெட்டிலேவேலிந்திரத்துப்பமுனனிருப்பர்
பரவதன்மேற்பால்சந்திரேச்சுரனுஞ்சந்திரகுண்டமும்பயிலும். (௩௧)

ஆரமுற்புரவிவேள்விநூற்றும்புயிந்திரேச்சுரனுறைவதன்பால்
வார்சினைச்சங்கமீற்றுணைந்தாரம்வழங்குகாற்கோடகவாவி
சேர்தரும்விளங்குதருமசண்டேசஞ்சிறந்திடுமேற்றிசைத்தென்பால்
வேரியங்கமலக்காடுசூழ்ப்புவாய்விரிபுனற்குண்டமொன்றுளதால். (௩௨)

அதனின்மேற்காக்கினீச்சுரங்கீழ்பாலவிரொளிவாலசந்திரேசம்
பிதிர்நெடுங்கூபமுளவதன்மேல்பால்பிறங்குசித்தேச்சுரங்கீழ்பால்
மதிதவழ்கேயிலுருத்திரேச்சுரஞ்சீர்விருத்தகாளேச்சுரமருவு
முதுதிரைபுரட்டிமுழங்கூரீர்காலோதகமதன்முன்னரொன்றுளதால். ()

செந்தசைப்புலவுச்சூலவேற்காலேச்சுரமுறையிடத்தன்மென்பால்
வெந்திறற்றக்கேச்சுரமிருத்தேசமேவிடுமாங்கதன்மேல்பா
லந்தகேசுரமீங்குரைத்ததன்மென்பாலத்திபாலேசமற்றதன்பால்
நந்தலிலயிராவதேச்சுரமயிராவதெடுவாவிநண்ணியதே. (௩௩)

மாதீச்சுரஞ்செந்தேச்சுரமாங்குவயங்கும்வன்மீச்சுரஞ்சிறந்த
மேதகுண்டமுயர்பிருங்கேசம்வயித்தியேச்சுரமடுவியப்புற
ரோதுதன்மந்திரேச்சுரம்வளர்தன்மந்திரமடுவிரிகேசர்
தீதில்மாகாளகுண்டத்தின்வடபாற்சிறந்துவீற்றிருந்திடுமன்றே. (௩௪)

துங்கநாமத்தின்மென்புலஞ்சிவேசந்துளங்கிடுமாங்கதன்மென்பாற்
றங்கியவயிரவேச்சுரநந்தீச்சுரமொடுவயிரவகூப
மங்கதன்மேற்குப்புக்கழுவியாதேசம்வியாதல்வாவியுமமர்ந்த
பொங்கூரீர்க்கண்டாகன்னனல்வாவிபுகன்றதன்மேற்றிசைபொருந்தும். ()

அனையதன்பாங்கர்சந்திரஞ்சுனமருமற்றதனுழைமருவும்
பனிவருமலமலரரூநெடுநீர்ப்பஞ்சுடாசலவாவி
வனையுழற்கவுரிகூபமுமதன்மேற்குள்ளதுமற்றதன்வடபால்
வினையறுஞ்சோககூபமுமந்தாகினிநெடுவாவிபுகன்றதன்மேற்றிசைபொருந்தும். (௩௫)

மற்றதன்வடபால்விச்சுவதேவேச்சுரன்வருமத்தியமேசன்
கொற்றவைவாவிபத்திரகாளீசன்குருதிவேல்வீரபத்திரேச
னுற்றினிதிருப்பரதன்வடபுலத்திற்புண்ணியகூபமுண்டதன்மேற்
கற்றயில்சீர்த்திச்சவுனகவாவிசவுனகேச்சுரமினிதமரும். (௩௬)

சவுனகேச்சுரற்குத்தென்றிசைக்கஞ்சுகேச்சுரஞ்சார்ந்திடும்வடபா
லவிரொளிபரப்புமுயர்மதங்கேசமமர்ந்திடுமதன்வடமேல்பாற்
பவவினை துடைக்குமுனிவராமைத்தவிலிங்கமற்றளப்பிலபயிலும்
நவையறுமதங்கேச்சுரனுழைத்தென்பால்பிரமார்த்திரேசுநண்ணியதே. (

தென்புலத்தவர்களமைத்திடுமிலிங்கமளப்பிலவாங்குளதென்பால்
மன்பெருந்தவத்தோரேத்துசித்தேசஞ்சித்தநற்கூபமும்வயங்கு
மன்புறுவியாக்கிரேச்சுரமதனின்குணக்குளதன்னதின்றென்பால் [ம்
பொன்பழுத்தென்னப் புரிசடைச்சேட்டேசுரமுறைந்துலகெலம்புரக்கு
சேட்டிளங்கொன்றைபுனைந்தசேட்டேசுனமர்ந்ததன்றென்புலமதனிற்
சூட்டரவணிந்தபிரகசிகேதேவச்சுரனுறுமன்னதன்வடபால்
வீட்டுநல்லின்பந்தருவிவாகேசஞ்சேட்டமாதேவியும்விளங்கு
மூட்டரக்குண்டசெய்யதாட்சன்மீச்சுரமதன்மேற்றிசையுறையும் (சக)

விளம்பியவிதற்குவடபுலந்தண்டகாதகூபந்திகழ்மேற்பால்
களங்கமில்லதேவலேச்சுரஞ்சுதகாலேச்சுரமுமாபதிகருணை
துளங்கொளிச்சுரதாதபேச்சுரமருவுஞ்சொற்றதன்மேற்கெதுகேச
முளங்கவர்கணதீச்சுரஞ்செபாதேசஞ்சுரபாணீச்சுரமுறையும். (சஉ)

சக்கிரபாணீச்சுரனுறைதென்பாற்றயங்குபூதேசமேற்றிசையின்
மிக்கொளிவிரிக்குங்கறையிடற்றவிரிமீச்சுரம்விளம்பியவதன்கீழ்த்
திக்கினிற்றுருவாசேச்சுரமதனின்றென்றிசைமழுகதிரெறிக்குங்
கக்குசெங்குருதிமூவிலெடுவேற்பராபூதேச்சுரங்கவினும். (சஃ)

மறையொருநாள்குந்தெரிவியாதேசனுறைவதன்கீழ்ப்புலம்வாய்ந்த
வெறிதிரைக்கங்கைபுனைந்தசங்கேசம்விச்சுவேச்சுரம்விகுதேச
மறையதன்வடகீழ்த்திசையவதாதேச்சுரமவதூதநற்றீர்த்தம்
பெறலருமதன்கீழ்த்திசையிடைப்பசுபதீச்சுரம்பெட்டின்வீற்றிருக்கும். (

பசுபதீச்சுரற்குத்தென்புலமதனில்படரொளிக்கோப்பிரேச்சுரமேற்
கசைவில்சீமூதவாகனம்பஞ்சுநதத்தினில்மயூகவாதித்த
னிசைபடுசத்தீச்சுரமுலகேத்துபக்கிரகாதமெய்தியவித்
திசையதின்வடபாற்கங்கைகீர்வளர்க்குங்கற்பகவாவிசேர்ந்துளகால். (சௌ)

கடன்முரசுதிர்க்குங்கருப்புவில்லனங்கற்றசெற்றநுள்புரிகபத்தீச
னிடத்ததன்றென்பால்மங்கலகவுரியிலங்குகக்கேசனின்வடபால்
விடக்கருஞ்சேறுபழுத்திருநேக்குமிடற்றசித்தீச்சுரமதனின்
வடக்குயர்தொட்டேச்சுரம்விரித்திரேசம்வேண்டியவரமளித்துறையும்

அதன்வடதிசையின்சத்திகாதேவியமருமற்றவன்முனஞ்சிறந்த
கதிரொகிரொறிக்கும்விரிகுடர்வடிவேலிரேவதேச்சுரங்கவின்கொழிக்கு

**சேஷத்திரவளமும் தீர்த்தத்தின் கதையுமுரைத்த ஊர்
அத்தியாயம்.**

மிதன்முனம்பஞ்சநதேச்சுரம்வயங்குமெறிபுனல்மங்கலோதகமென்
றுதநிரஞ்சருந்தாமங்கலதேவியுறைவதன்மேற்புறத்தொளிரும். (௪௭)
வண்டொடுசுரும்புங்கலித்தசில்லோதிமங்கலகவிரியின்றென்பால்
வெண்டலைமலைபுனையுபமன்யலிலிங்கமேவிடுங்கபத்தீசன்
றண்டலில்கோயில்தென்றிசைத்தசாங்கேச்சுரஞ்சயித்தியரதஞ்சார்ந்த
வொண்டிறலீரோவதேச்சுரன்றென்பால்சயிமினீச்சுரமுவந்துறையும்.)

பற்பலகோடியிலிங்கமாங்குளதுபின்னரும்பகர்ந்தவடபா
லுற்றதுராவணேச்சுரந்தென்பாலுயர்வராகேச்சுரமுறையு
மற்றதன்றென்பால்மருவிடுமாண்டவேச்சுரமாண்டவேச்சுரற்குத்
தெற்கினிதமர்ந்தவயோகனதேசஞ்சிறந்தொளிர்தயங்குவாதேசம். (௪௯)

ஆதன்முனஞ்சோமேச்சுரமதனி ருதிமூலையிற்கன்னிகேச்சுரமற்
றதன்வடபாலிற்பஞ்சபாண்டவர்களமைத்தருள்சுரக்குநல்லிலிங்க
மதன்முனஞ்சனவாதேச்சுரமதன்மேற்கருந்தவம்புரிசுவேதேச
மதனின்மேற்குலகந்தொழுதகுசலேசமமர்ந்தினிதிருந்ததையன்றே. ()

வாய்ந்ததன்வடபாற்சித்திரகுத்தேச்சுரங்கலாகேசனின்வடபாற்
சேந்தொளிர்கருணைவாமதேவசந்தென்புலங்கம்பனேச்சுரந்தார்ப்
பூந்துணர்புனையச்சுவதோச்சுரம்வின்புகழ்நளகூபரவிலிங்கஞ்
சார்ந்தவதனின்மென்றிசைமணிகன்னேச்சுரந்தயங்கியதன்றே. (௫௧)

வார்க்குர்பரப்பிப்புதையிருள்விழுங்குமணிகன் னேச்சுரற்குமேற்புறத்தி
சாரதோசமதனின்மேற்பாலிற்றவலருஞ்சீர்பிதாமகேசம் [ன்
நீரளவறியாப்பிதாமகவாவிடுகழ்ந்ததன்றென்றிசையதனின்
யாருமேத்தெடுப்பவினிதருள்புரியியல்வரணேச்சுரமுளதால். (௫௨)

ஆருமறைவடித்தபிதாமகவாவியருகூர்ப்பாண்டமாவிலிங்கம்
பொருவறுமதனின் குணபுலத்திராக்கதேச்சுரம்புகன்றதன்றென்பால்
விரிபுனல்வேணியிலங்குகக்கேசம்விளங்குறுவச்சுதேச்சுரந்தார்
மருவிரிகடுக்கைபுனை தருசக்கரேச்சுரம்நாடொறும்வயங்கும். (௫௩)

மின்னகுவடிவேற்சாரகேச்சுரம்யாழ்மென்மொழிச்சானகேச்சுரமுன்
சொன்னபாரேசனருள்மருத்தேசந்துளங்கொளியின்றசக்கிரேசம்
பொன்னவிரிதழிபுனையரங்கேசநதீச்சுரமுடற்றுவெம்போரி
லொன்னலர்க்கடந்தலோகபாரேசரளம்பிலராங்கினிதுறைவார். (௫௪)

உரகர்கந்தருவரியக்கிம்புருடர்தானவரும்பரிணுறைவோர்
பெரிதுணர்சித்தர்வித்தியாதாரேமுதலினூர்பெட்பொடிமமைத்த

தெரிவருமிலிங்கமனேககோடிகளுண்டிலங்குசக்கிரேச்சுரன்றென்பாற்
பரவினர்க்கருள்கூர்பாசுவதேசம்பற்குணேச்சுரமிவையிலும். (௫௫)

வடபுலமீசானேச்சுரன்மேல்பால்வயங்கொளிகிழ்சமுத்திரேச
னடையிலாங்கிலீசனவ்வுழிலகுலீச்சுரன்கயிலேச்சுரனூ
மடிதொழும்பிரதிகேச்சுரனுறைவர்மேற்றிசையலங்குரீர்கரவாத்
தடமுளததன்மேற்றிசையினிற்றண்டபாணிமாநகர்தனையளிக்கும். (௫௬)

அசைநடைத்தென்றற்கன் றுலாவீ திபவிமுத்தேச்சுரனுறைவதன்பால்
வசையறுமுத்தியீசன்மற்றதற்குவடபுலங்குணேசன் ஞானேசன்
றிசைமுகங்கமமுந்தேம்படுந றுந்தார்கிடந்தேதாட்சிறந்தசொன்னேச
னிசைபடவுறைவர்கொடிமதிற்கோயிற்பாக்கியகவுரியாங்கிருக்கும். (௫௭)

கயமலர் துவைத்துக்கரை தவழ்பணிலங்கழனிதோறலங்கு முத்தியிர்ப்பப்
புயல்வளஞ்சுரக்குங்காசிவிச்சுவேசனுறையுளின்றென்புலம்புனை தா
ரயிலுடைச்சுலமேந்தாகும்பேசனதனின்மேற்கருள்செய்விக்கினேசன்
செயிரில்கும்பேசன்கோயிலின் றென்கீழ்த்திசைவிருபாக்கமேவிடுமால். (௫௮)

தீவினேதொடருமருட்பிணியகற்றிப்பெறலருமுத்தியிற்சேர்க்குந்
தாவருகுநக்கேத்திரத்தினிலுறைந்ததானுவாமிலிங்கம்வெங்கதிர்க்கால்
மேவருலோலாதவனினிதுறையுமீயுயர்கோயிலின்மேல்பா
லோவருமுத்தியடியவர்க்கருளியுவந்துவீற்றிருந்ததையன்றே. (௫௯)

நனந்தலையுலகமுழுவதம்புகமுறைமிசாரணியத்தினுறையுஞ்
சினங்கனிந்தொழுகுமழுவலனேந்துதேவதேவப்பெயரிலிங்கக்
கனம்பொழிகாலேக்களையுழிந்தொழுகுகாளிந்தியெனக்கடாங்கவிழ்க்கு
மனம்படுதண்டிவிநாயகன்கோயில்வடபுலத்தினிதிருந்ததுவே. (௬௦)

மழைவளஞ்சுரக்குங்கோகனத்துறையுமாபெலவிலிங்கமீண்டெய்தி
யொழுகொளிச்சாம்பாதபனுழைவதிந்தவயாபிரகாசகேத்திரத்திற்
றழைவுறுசசிபூரணமெனுமிலிங்கந்தயங்கொளியிரண்டுமோசனத்தின்
விழைவுறுகீழ்ப்பாலமாரேத்தெடுப்பமேவிவீற்றிருந்ததுமாதோ. (௬௧)

இருள்படுசேரலையுடித்தவுச்சீனிநகர்மகாகாளால்விவிங்கம்
பிரணவவிலிங்கமுறைவதன்கீழ்ப்பாலமர்ந்ததுபிறங்குரீர்க்கங்கைப்
புரிசடையோகந்தேச்சுரவிலிங்கம்புட்கரதீர்த்தத்தினேடு
மருள்கொழித்தெழும்ச்சோதரவாவியதன்வடபுலத்தமர்ந்ததுவே. (௬௨)

நெடுவிலமாடமிருசுடர்தடுக்குவிகரில்சீரட்டகாதெசத்திற்
கடவுளர்புகழ்நாகேச்சுரமுகக்கடவுடன்வடபுலத்துறைந்த [று
தடியவர்க்கருள்கூர்மகோற்கேட்சுரம் வாளணிமருட்கோடம்பிட்ட்கள்
விடுசுடர்பசப்பிவிளங்குறுகாமேச்சுரன்வடபாலின்மேவியதால். (௬௩)

சேஷத்திரவளமும் தீர்த்தத்தின்கதையுமுரைத்த நூலு அத்தியாயம்.

மழைதவழ்குமிப்பிரிசைசூழ்கிடந்தவிச்சுவதானத்துவயங்கு
மொழுகொளிவிமலேச்சுராஞ்சிவலோகத்துயர்வடபுலத்துறைந்ததுநாள்
விழவறாவிதிசூழ்மகேத்திரத்திலருள்மகாவிதரல்லிலிங்கந்
தொழுதகுக்கைதரித்தருள்கந்தேச்சுரனிடத்தினிதமர்ந்ததுவே. (௬௪)

அரியயன்முதலதேவரின்றேத்தவருண்மகாதேவநல்லிலிங்கம்
விரிதிரைபுரட்டுமிரணியகருப்பத்தீர்த்தத்தின்மேற்றிசைவந்த
துரவுநீர்த்திரைதாயொழுசூர்த்தீர்த்தத்துறைந்திடும்பிதாமகேச்சுரமீண்
டிருமையும்டியர்க்கருள்புரிதருமேச்சுரனுழையிருந்ததையன்றே. (௬௫)

தண்புனற்பிரயாகைசூலக்கேசம்பிரயாகைதன்னொடுபிரவாண
மண்டபமதன்மேற்றிசையினிற்சுடரின்வயங்குபொற்கோயிலின்மருங்கு
கண்கவர்மாடமறுசூழ்சங்குகன்னத்தில்கமாவொளியிலிங்கம் [ல்
வெண்பிறைக்கண்ணிபுனையருட்பினுகேச்சுரத்ததன் குணக்கின்மேவியதா

திரைபொருதலைக்குமுருத்திரகோடித்தீர்த்தத்தினருண்மகாயோகீச்
சுரமெனுமிலிங்கம்விளங்குபாருவதீச்சுரத்துழையுறைந்ததுதேவர்
பரிவுறுமேகாம்பரதலத்தமர்ந்தகிரித்திவாகேச்சுரர்பரிவிற்
கரியுரிபோர்த்துவிளங்குறுமுக்கட்கரும்புறைதலத்தின்வையிதால். ()

இருள்படப்பொதுளையிளமர்ச்சோலையிடையறு துயர்மதக்கேசத்
தருள்புரிசண்டேச்சுரனியற்பாசபாணியாங்கணத்துழையமரும்
பொருவறுகாளாஞ்சுரத்துறைநீலகண்டமாவிவிங்கமால்போற்றக்
கருணைகூர்கூடதெந்தென்னறுரைக்குக்கணத்தருகுறைந்ததையன்றே. ()

அசைநடைத்தென்றல்முருகுயிர்த்துலவுமகன்பணைக்காசமீரத்தின்
விசையநலிலிங்கமுயர்கிரிசண்டையூர்த்ததேரேச்சுரனெனவிளங்கி
யிசைபடுமிலிங்கமிலுகூர்ப்பாண்டகணத்துழையிருந்தமுக்கணனும்
வசையில்பேரிலிங்கத்திரிசந்தவிட்டருள்கூர்முக்கணனுழைவதிந்ததுவே.

பொருப்புடித்தன்னபுரிசைசூழ்மண்டலேசுரதலத்தினிற்பொலிந்த
வெருட்சிதிரகண்டவிலிங்கமாமுண்டவிநாயகர்க்குத்தரத்தமர்ந்த
திரைத்தெழுநசாகதண்டமாதீர்த்தத்தினிதுறைந்தருள்கபாத்தீசன்
றிருத்தகுபசாதுமோசனவாவியகன்கரைச்சிறந்திருந்திடமால். (௭0)

துளங்கொளிபரப்புமாம்பிராதக்கேத்திரத்துறைசூக்கமேச்சுரன்றான்
வளங்கெழுவிடத்துடனருகுறையும்வயங்குவபோதானபாங்கி

னுளங்கவர்மனுக்கேச்சுரத்துறைசயந்திலிங்கமுற்றதுதிருச்சயிலம்
விளங்கொளித்திரிபுராந்தகம்விசுவேச்சுரற்குமேற்றிசையின்மேவியதால்.

சூக்குடேச்சுரம்வான்றொடுமதிட்சூடுமிச்சவுமியதானம்விட்டிலுசு
வக்கிரதுண்டகணத்தருகுறையும்வயங்குசாலேச்சுரத்தகன்று
செக்கர்வான்பூத்தபச்சிளங்குழவித்திங்களஞ்சடைத்திரிசூலி
புக்குயர்கூடத்தந்தவைங்கரத்தோனிருந்துழிப்பொலிந்துவைகிடுமால். (௭)

தாங்கருந்தத்தருபுனலருவிதழங்குவாமேச்சுரத்தமர்ந்த
வோங்கொளிச்சேடதேவனோந்தந்தகணபதிக்குத்தரத்துறையும்
பூங்கதிர்க்கழனிபயிலரிச்சந்திரகேத்திரம்பொலிந்தனோசன்
நீங்கறுமரிச்சந்திரன்மன்முன்னமரோத்திடச்சிறந்துவைகியதால். (௭௩)

வலஞ்சுழித்தொழுகுபுனலருக்கழனிமத்தியமகதலத்தமர்ந்த
நலங்கெழுசூர்வேதேச்சுரமருள்கூர்தலேச்சுரண்ணுமெச்சேச
மலங்கிலைச்சூலமேந்துமாதேவனருகிருந்தனசொல்லாயிரங்கண்
ணிலிங்கமுஞ்சயிலேச்சுரந்தனிற்சுவநாக்கதமொழிந்திருந்ததுமாதோ. (௭௪)

அரிதகதரிபிதேச்சுரமந்தணைச்சுரனருகினிலமரு
முருவமுவிலைவெறுருத்திரோச்சுரன்வாழ்ருத்திரமகாபலந்தந்
திரிபுரோச்சுரன்பால்வைகியதிடபேசத்துறைபுகழிடபேசம்
வரியரவசைத்தபுரிசடைவரணைச்சுரனுழைவைகியமாதோ. (௭௫)

அறைபுனற்றுறைதோறளிவிருந்தூட்டுபொய்கைசூழ்ந்தணிகொள்கே
தாரத், துறையும்சானேச்சுரன்பிரகலாதகேசவனுற்றுழியுறையு, மறுசு
தோறெழுதாமறைகிடந்தொலிக்கும்வயிரவகேத்திரத்தமர்ந்த, திறல்கொ
ள்சங்காரவயிரவன்பருவவிநாயகன்மன்றுழைச்சேரும். (௭௬)

கனகலத்துக்கிரோச்சுரனருக்கவிநாயகனிருந்துழிகலக்கும்
பனிமலர்ச்சோலைவத்திராபகத்திற்பவேச்சுரன்விமசண்டேசன்
றனதிடத்தமருறமலர்த்தேவதாருநல்வனத்ததணடசன்
சினவுமுவிலைவேலேந்தினனிருக்குந்தேகளிவிநாயகன்மருங்கே. (௭௭)

பொருவில்பத்திரகன்னேச்சுரன்பத்திரகன்னனன்மடுவொடும்போதா
வருள்செயுந்தண்டகணபதிகோயிலதன்கிழக்கமர்ந்திடுமொங்கு
காரொருதலைக்கும்புனலருவியமலிங்கத்திற்காலலிங்கேசன்
விரிகதிர்பரப்பிவிளங்குசந்திரோசன்கோயிலின்குணக்குவீற்றிருக்கும். (௭௮)

தாற்றிளங்கதலிப்படப்பைசூழ்வேலித்தனவயலுடுத்தநேபாளத்
தூற்றிருந்தொழுகுருகிமுவிலைவேற்பசுபதீசனுமவனுறையுஞ்

சேஷத்திரவளமும் தீர்த்தத்தின் கதையுமுரைத்த ஊளா அத்தியாயம்.

சேற்றிதழ்க்கமலமலர்காவீரதீர்த்தத்திலுறைகபாலீசன்
பாற்றிரைபுரட்டுபாலமோசனத்தின்கனகரைப்பரிவொடுமமரும். (எக)

கன்னலங்காடுபடர்வயலாரோகணத்தலகுளிச்சுரனடையு
மன்னமுர்ந்தவனுமேத்தருங்கங்காசாகரத்தருளடீசன்
றன்னுளத்துவகைமீக்கொளவிலங்குசத்தகோதாவிரியுறையு
மன்னுமந்நதியினுறைதருமவீமேச்சுரனவண்மகிழ்ந்துவைகியதால். ()

மதிமுகந்துடைக்குமேமகூடத்தில்வாழ்விருபாக்கரல்லிலிங்கம்
பொதியவிழ்மலர்த்தேன்படுபுனற்கங்காத்துவாரத்திற்புகழிமத்தேசங்
கதிரொளிமழங்கவொளிர்கயிலாயத்தறைதருகணபதிகருங்கார்
முதுகுபதேசகந்தமாதனத்தில்மொழிவரும்புற்பவவிலிங்கம். (அக)

பாதலத்தாடகேச்சுரம்விசும்பிற்படரொளித்தாரகவிலிங்க
மேதமில்லிராதத்துறைகிராதேசமிலிங்கமாபுரிமகத்தேச
மாதவன்றொழும்கோடச்சுரத்தினிதுவைகியசேட்டமாவிலிங்கங்
காதலிற்சிறந்தவமரர்நின்றேத்தக்கருணையினுவந்துவைகியதே. (அஉ)

வேறு.

வெள்ளிக்குருந்துவிரித்ததிலாமுடித்தவிருபாக்கேசனுயர்
வள்ளற்கோயில்தென்றிசையின்சுக்கிலேசமதன்வடபா
லெள்ளற்கரியபேரின்பமுத்தியருள்தெய்வாவீச
முள்ளத்துறைசுக்கிலேச்சுரற்குக்குணபாற்கூபேச்சுரமுறையும். (அக)

ஆங்கோர் கூபமுளததனிலாடிப்புரவிமகப்பலனுண்
டோங்குபவனீச்சுரநளகேச்சுரங்கொன்னேச்சுரம்மோசை
தேங்குமதலேச்சுரமரிகேச்சுரங்கோனேசஞ்செழுந்தினாரீர்
வாங்குகடல்வாய்நஞ்சமுண்டகவேசம்யாவுமன்னுமால். (அச)

அதன்வாயுளதோர்துருவகுண்டமதனின்வடபால்பிசாசேசம்
பிதிசேச்சுரமுன்பிதிர்குண்டந்துருபேச்சுரர்க்குமுன்பிறங்கு
மதர்வானெடுங்கட்பேதைபுணர்வயித்தியநாதனவன்றென்பால்
கதிர்கான்றொழும்குமேனிலிங்கமுசுருந்தேசங்களித்துறையும். (அடு)

பிறவித்துன்பக்கடல்கடத்தும்பிரியவிரதேச்சுரம்பாங்கர்
விறல்வல்லீரபத்திரோசங்கெவுதமேசம்விளங்குதென்பா
லறியவரியவீரியசுங்கேசமவைமுன்பிரமேசங்
கறைவாழ்மிடற்றுமுக்கணுடைப்பருச்சேனசங்கலத்துறையும். (அசு)

பரிச்சனேசனுறைந்ததன்கீழ்ப்பாலின் குடக்கேசரம்பாங்கர்
 விருப்பினுறையும்விசாலாகூழிவிசாலாசேஷசனவர்தென்பாற்
 பொருப்பின் வீங்குபனைநெடுந்தோட்சராசந்தேசன்புகல்தென்பால்
 கருப்பவினை தீர்த்தருளிரணியாக்கேசன்காதலினுறையும் (அ௭)

அங்கட்கமலத்தயனறியாவாதீச்சுரமற்றதன்மேற்பால்
 வெங்கட்களிற்றினுரிபோர்த்தபகீரதேசமேயதன்முன்
 றிங்கம்மவலித்திலிபேசம்விசுவாவசுதேச்சுரஞ்செயிரில்
 பொங்குபுகழ்முண்டேசமவர்தென்பால்விதீசம்புஞ்சுற்றையும். (அ௮)

விதீசன்பாங்கர்தசாசுவதமேதமுயர்மாதருதீர்த்தங்
 கதீர்தகால்புட்பதெந்தேசந்தென்கீழ்த்திசையிற்காதலினால்
 முதுமாதவத்தின் றுறைபடிந்தமுனிவரமாரினிதமைத்த
 சதுரானனத்தோனேத்தரியவிலிங்கக்கோடிசார்ந்துளவால். (அ௯)

மைத்தவிடவாளரவணிந்தபுட்பதெந்தேச்சுரன்வடபாற்
 சித்தீச்சுரன்பார்புகழுமரிச்சந்திரேச்சுரற்குத்திகழ்மேற்பால்
 முத்திவழங்குநிருதேசகிரீசனதனின்மொழிதென்பாற்
 ரொத்தாரிதழிபுனைசயமேச்சுரன்சித்திராங்கேச்சுரனுறையும் (௯0)

உரவுக்கறைப்பாவடிக்களிற்றினுரிபோர்த்தருள்சித்திராங்கேசன்
 மருவுமதனின் நென்புலத்துக்கோதாக்கேசன்வளர்தென்பா
 லிரவுப்பகல்செய்வெண்டிங்கள்வெய்யோன் குலத்தினியல்வேந்தர்
 பரவித்தொழுநீடொளியிலிங்கக்கோடிமேலும்பலவுளவால். (௯௧)

அண்ணலேற்றுக்கொடியுயர்த்தவாசாபூரகன்னேச
 நண்ணுமதன்மேற்றிசைக்காந்தமேசனடஞ்செய்மகா தூர்க்கை
 மண்ணுமதன்பாற்சங்கேசன்மற்றுஞ்சங்குகன்னேச
 நெண்ணினதன்மேற்றிசையின்மகாசித்திவாயினினிதுறைவார். (௯௨)

மூட்கூனெயிற்றுவிடநாகமணிந்தமுடிதாழ்சங்குகன்னன்
 பெட்பாலினிதுவைகியதன்மேல்பால்விளங்குவிதண்டேசன்
 கொட்பாம்பிறவியகற்றுதுவாரேசன்விறல்வேற்குகனேசன்
 புட்பாகனனும்போற்றுதுவாரேசியிவர்கள்பொருந்தினரால். (௯௩)

குடபால்சுரந்துவழிந்தமடிக்குறுந்தாண்மேதிமலர்கறித்து
 மடைகீழ்க்கிடந்துமூச்செறியும்வளங்கூர்காசிரகரளிக்குஞ்
 சுடர்நூங்கதீர்வேற்கணநாதரனேகருளர்தோமறுகாங்கட
 கடற்பார்புகழுமரீதீசன்சாங்கலேசன்கரந்துறையும். (௯௪)

முத்திமண்டபத்தின்கதையுரைத்த அத்தியாயம். ௩௩௯

கனககைமுுகிரிடந்தகண்ணன் கமலமலர் பூத்தோ
னிணையவரியகாத்தியாயினேசன் பாங்கர் மகுடேச
னிணிதினுறையும் தலையோர் கூபமுள தின்புறவாடி
வினைகமலர்க்குமகுடேசற்றொழுவுவார்வேட்டபலன்பெறுவார். (௧௩)

அதனின்வடபாலோர் தலமுண்டாங்குநாறாயிரவில்லங்கம்
விதியினுளபொற்சினகரமோரைந்துண்டாங்குவிற்றிருந்து
மதர்வேலுண்கட்டூங்கொடியார்தொழில்முன்றியல்வான்வழங்குவழிக்
கதீர்காலிலிங்கமோரொருவரமைத்தவொன்றேகழறினமால். (௧௪)

இன்னுமாங்குப்பலகோடியிலிங்கமுளவித்துணையிலிங்க
மன்னுகூபமணிக்குண்டமின்னவென்னவகுத்தெம்மால்
பன்னியுரைப்பதரிதுபசும்பராரைக்கமுளின்மிடறொடியக்
கன்னிப்பருக்கண்வராலுகளுங்காசியிலிங்கவுருவாமால். (௧௫)

நீரேற்றணைந்தசூற்கொண்டல்நெடுவாய்திறந்துதுளிகவிழ்ப்பப்
போரேற்றெருத்தின்வயிரநுகம்பூட்டிக்களமருமுசேற்றில்
வாரேற்றணிந்தமுலைக்கடைசிமடவார்தடுதண்வயற்காசி
யாரேத்துனர்மற்றவரேரம்புதல்வரினுமன்பினிதுள்ளார். (௧௬)

வண்டிற்றறையாமுகைமுளரிமடல்வாய்திறப்பமடைதிறந்து
தண்டேன்குதிக்குமவளவயல்குழ்காசிரகரந்தனி லுதிக்கும்
விண்டோயமரம்புல்லுமெல்லாமீட்டும்பிறவாரெறிசேர்தல்
கண்டாலகல்வானுறையோரிற்சிறந்ததென்னக்கழறுமால். (௧௭)

௧௬-வது-சேஷத்திரவளமும் தீர்த்தத்தின் கதையுரைத்த
அத்தியாயம்முற்றிற்று.

ஆதிருவிருத்தம்-௨௪௦௪.

தொண்ணூற்றொன்பதாவது.

முத்திமண்டபத்தின்கதையுரைத்த அத்தியாயம்.

வண்டுஞ்சுரும்புயீற்றுணைந்துமலர்வாயிரங்குவயாவுயாக்குவ
கண்டல்வேலிவிளிம்புபுத்தகாசிரகரி லுமையோடு
மண்டர்பெருமானடைந்ததற்பினிகழ்ந்தவெல்லாமயிலூர்தி
கொண்டறவழும்பொதியமலைமுனிவற்கினிதுகூறுமால். (௧)

கமலக்காடுபூத்தனையகன்னித்துளவமால்முதல
வமரரோடுமெம்பெருமான்றிரிவட்டபத்தினகன்றேகிக்
குமரிப்பானைமடல்கிழியக்கயல்வாய்வானைகுதித்துகளுந்
தமரத்தினாரீர்க்கங்கைபுனைகாசிரகரஞ்சார்தனனூல். (௨)

பொன்செய்கொல்லர்கைசெய்யாப்பொலம்பூண் துயிலுமுலைசுமந்து
மின்செய்மருங்குநோவவரமகளீர்விழைவினாட்டயரக்
கொன்செய்நேமிநான்முகத்தேதான்குலிசப்படையோன்முதலமர
ரன்பினெத்தியடிபோற்றக்கடவுட்கோயிலகம்புக்கர்ன். (௩)

தென்றல்வழங்குசாளரத்திற்செங்காற்புறவுதூதருங்கி
நின்னுபேட்டிவ்விழையுளருநெடுவெண்மாடமருங்குபித்த
மன்றவோங்குதிருமதினோடெட்டிங்கடந்துவான்குடிமிக்
குன்றமனையவருள்முத்திவழங்குமாடங்குறுகினனூல். (௪)

தரணிபொதிந்தநிலாத்திங்கள் தவமுஞ்சடையோன்பாலனுக்காய்
முரணியெதிர்ந்தகூற்றுடலமுரியவுதைத்தமலர்த்தாளி
லருணமுளரியலக்கிதழ்ப்பூம்பொகுட்டிலிருக்குமருமறையோன்
கருணையொடுநன்மலர்தூவிப்பழிச்சிப்பழிச்சிக்கைதொழுதான். (௫)

நெடுவெண்களிற்றுப்பெரும்பாகன்முதலவமரர்நிழலுமிழ்பொற்
சுடிகைப்பிறைவாளெயிற்றரவநகரிலுறைவோர்தீந்தொடையாழ்
தடவந்தமுதினிசையூற்றுதன்மையோர்மற்றெவருளருங்
கடிமென்மலர்தூய்தாழ்ந்துள்ளங்கசிந்துகசிந்துகளிப்புற்றார். (௬)

மின்னுக்கொழுந்துவிட்டெறிக்குமிளிர் பூண்சுமந்துவிங்குபசும்
பொன்னஞ்சணங்குபூத்தமுலைநாதொழுவர்புகழ்ந்தேத்தி
மன்னுரீராஞ்சனமேந்தமகிழ்கூர்ந்தருளான்மறைக்கிழவன்
றன்னையீன்றோன்பழிச்சுதலுமெந்தையினிதுசாற்றுமால். (௭)

ஆலமொழுக்குமாயிரவாயமளித்துயிலுமழைவண்ணை
ஞாலமளிக்குந்தனிச்செங்கோற்றிவோதானனுக்குமுத்திரல்கிச்
சோலைக்கரும்பிற்றொடுத்தவிருல்பெருகிநறவத்துளிதூற்று
சாலித்தடஞ்சூழ்காசியின்யாமடையுமவண்ணந்தந்தனையால். (௮)

கருந்தாட்செங்கட்பொறிச்சுரும்புமவண்டிந்தேனுங்களிதூங்கி
விருந்தாட்டயருந்துழாய்முடியொயெமதுவிழைவுமவிசைத்துவரால்
பருந்தாட்டுடக்காய்முடத்தெங்கின் பழங்கள்சிந்தமலர்குதட்டி
வருந்தான்மேகிவெளிப்பெயருங்காசியலதூமற்றுண்டே. (௯)

முத்திமண்டபத்தின் கதையுரைத்த அத்தியாயம். நூல் ௩

கரும்புவினாந்துகழுத்திறைஞ்சும்வயல்குழகாசிககரினுளம்
விரும்புமதுபோல்மூவுலகும்பீவண்டிகில்வேரமதேவல்
புரிந்துள்ளாரிற்சிறப்புடையநீயேயன்றோபுகல்வேட்ட
வரங்கடருதுமெனவுரைத்தான்கண்மூன்றுடையமறையோனே. (௧௦)

கறக்குபகுவாய்மணியிடற்றவெள்ளேறுகைக்குங்காபாஸி
யறைந்தமாற்றந்தலைக்கொள்ளாவமலவரமின்றறருநுகியே
னிறைந்தவுவகைமீதோங்கநின்பாலன்றியாமயலே
மற்றதுமுறையாவரந்தருதல்வேண்டுகயிலைவானவனே. (௧௧)

என்றுபறவாப்பசும்பூவைவண்ணனுரைப்பவிசைத்தவரம்
நன்றுதந்தேமநீனைத்தொழுதோர்க்கியாமேமுத்திவழங்குவம்வான்
சூன்றமெடுத்திநிகாநாதோய்குறுகாமுத்திமண்டபத்தின்
சென்றமதன்போங்குருடுக்கயிலையிடத்துஞ்செல்லாதால். (௧௨)

அருள்கூர்முத்திமண்டபத்தினமைந்தவுவகைநமதன்பர்
மருளாவிதயமலரிடத்துமிலையாமகிழ்வுற்றாக்கிருந்து
தெருளால்நம்மையொருபோதுசின்தைசெய்வோரொழிவரிய
கருவாழியின்புக்கிறந்துபிறந்துமலார்முத்திரெறிகாண்பார். (௧௩)

வண்டல்வாரித்திரைபுரட்டுமணிகன்னிகைத்தண்புனல்முழ்கி
யண்டமுகமிகழித்தோங்குமுத்திமாடத்தமர்ந்தொருநாற்
பண்டைமறைகடெரிந்துசெபந்தானமோமம்பண்ணுகின்றோர்
கொண்டல்வினையாட்டயர்குடுமிக்கயிலைவரையிற்குறுசுவரால். (௧௪)

மணிகன்னிகையிற்சிறந்தோங்குமலர்வாவிடும்பொன்வயங்குகதி
ரணிகேசர்முத்திமண்டபத்தைநிகர்மண்டபமுமலங்குதுததிப்
பணவாளரவின்முடிக்கிடந்தபாரில்விசும்பிற்காசிககர்க்க
கிணையாநகருமெஞ்ஞான்முயில்லையிலையிலையால். (௧௫)

இம்பர்வருமுன்றாமுகத்திலெழில்சேர்முத்திமண்டபத்துக்
கும்பரேத்துக்குடமண்டபமென்றொருபேருளதாமென்
றம்பொற்சிலைமால்வரைசூனித்துப்புரத்தீயூட்டுமடலேற்று
நம்பனுரைப்பமாயனிதூவில்கென்றிறைஞ்சாவிட்கின்றான். (௧௬)

மறைதேர்வாழ்க்கைமாகநந்தனென்பானொருவன்வான்கலையின்
றுறைபோயுலகின்பலகலைக்குமொருவனென்னுத்துணியெய்தி
யுறையுநாளிலவன்றூதையிறப்பக்காமயீதூர்ந்து
பிறன்மற்றொருவனெய்தீரானண்புநாளும்பொரிதோங்க. (௧௭)

நண்பிறந்தீரான்போன்றவனிழ்கிழத்திமுலைமென்னலதுகர்ந்தும்
பண்பிறந்திரிந்துக்கொலைகளவுமுதலபாவம்பலபயின்றும்
வண்சொற்பயிலுமறைநெறியின்வழுக்கிக்காமவயத்தனாய்த் [ம்
திண்பொற்றடந்தோளெறுழ்வலியாற் பிறர்பாற்பொருள்கடினங்கவர்ந்து

பாகவதரோடியையந்துசைவநெறியைப்பழித்துஞ்சைவநெறி
போகுமவர்பாலியைந்துதினம்பாகவதரைப்புறமொழிந்தும்
யாகமுனிவர்க்கிடர்வினைத்தும்யாவர்பொருள்நல்கினரவர்கட்
காகநெறியிற்கிராளும்பகர்ந்தும்பதிதனாயினால். (கக)

கதிர்முத்திரிஞ்சமுலைக்கருங்கட்காமர்கோதைமுலைவேட்டுப்
பதிதனுகிப்படிந்றொழுக்கிப்பயிலுநாளோரிழிகுலத்து
முதியோனொருவனளப்பரியிதியங்கொணர்ந்துமுதுக்குறைவால்
மதிதாழ்குடிப்பருவததேயத்தினகன்றுவந்தனால். (உ0)

காமர்சிறைமென்பெடைக்குருகுகயலாய்ந்தெடுத்தாங்கிரைகுறுடிப்பு
பூமென்றவிசின்புரத்தாமடப்பெடையோடுறங்கப்பொறிவாணீ
தேமென்கதல்ப்படுபழங்கள்சிந்தவுகளும்பொழிற்காசி
நாமமெடுநீர்த்திரைபுரட்டுமணிகன்னிகையினயந்தாடி. (உக)

காண்டல்செல்லாவினைபுரிசண்டாளன்யா னும்பொழிகருணை
வேண்டிவேண்டிபொருள்முணர்ந்திங்கடைந்தேன்கோடல்வேண்டிமன
பூண்டபேரன்பொடுமுவுகைபூப்பமணிகன்னிகைப்புறத்தி
னீண்டுதவஞ்செய்மாதவவாரோக்கியினிதியம்பினால்.

முன்னைவினையின்வேறொறிந்தமுதியதவத்தேதாரதுகேளா
வன்றேனவாங்குமெனநோக்கியதைலோடுமிழிகுலத்தோன்
பண்ணுமறையினெறிதிறம்புமறையோற்பணிந்துபகர்ந்திடலு
மன்னுபொருளெத்துணையிக்குகொணர்ந்தாயென்னவழங்குமால். (உ௬)

உனதுவிழைவெத்துணையுளவத்துணையபொருள்யானுதவுவெலன் [ல்
றனையோனுரைப்பக்கொணர்ந்தபொருளனைத்து மெனக்கின்றருளுதியே
ரினதுதானமேற்பலெனரிதியமனைத்துமவன்கொடுப்ப
வினிதுமகிழ்ந்தாங்கிழிகுலத்தோன்வழங்குதானமேற்றனால். (உ௭)

வேற்றுக்கொடியவிழிகுலத்தோன்வழங்குரிதியந்தனைவிழைவி
னேற்றவதனும்சண்டாளனிலையாகுமென்றென்று
போற்றல்செய்யாரிழிகுலத்தோனென்னவெவரும்புறங்கூற
வாற்றல்தீர்த்துதன்மனைவிட்டகலாதாங்குவைகினால். (உ௮)

முத்திமண்டபத்தின்கதையுரைத்த அத்தியாயம். ௩௩௩

கண்டபெயர்யாவருமிவனைக்கண்ணிற்காணுதகற்றுமகன
வண்ணீன்கோதைபின்றொடரமக்களோடுமணித்தோட்டுக்
நுண்டிசினே பூத்தலர்கனைக்காற்குவனைப்பசுந்தேன்ருமிழியெழக்
கெண்டைகுதிக்கும்வளவயற்கீகடதேயத்திற்செவ்வயர்ந்தான். (௨௬)

கங்கைபடிந்துகாவடிக்கொண்டேருவார்பின்கரந்தேகி
வெங்கட்களிற்றுபுலிவழங்குகொடுங்காளிடையின்மேவுதலுந்
துங்கச்சிலையர்தொடுதோலர் துணிப்புறத்தர்நிரையுளைய
சிங்கப்போத்தினுருகெழுமெந்திறலோர்விரைவிற்சென்றெதிர்த்தார். ()

ஈனுக்குறுங்கட்பசுங்கமுகினெழில்சேர்கண்டத்தேந்திழைக்கா
யானுக்கொடுத்திவினையிழைத்துக்கொணர்ந்தபொருள்களனைத்தினையு
மூன்வாய்பிலிற்றிரிணங்கமமுமொள்வாயெயினர்கவர்வரெனப்
போனும்போகுநெறியினிடைப்புருந்தாரேற்றுப்புலிபோல்வார். (௨௮)

காழிற்சிமந்தகூன்பிறைவெங்கதையாற்புடைத்துக்கலைமறையோ
னுழிற்கொள்ளாக்கொடும்பா வநிதியமனைத்துமொருங்கள்ளி
மாழைக்கருங்குணைக்கியையும்வலிதிற்குறைத்துமாகந்தன்
தாழ்வுற்றாவிசைதந்தொழியமக்களோடுந்தடிந்தனரால். (௨௯)

கரும்புகுதட்டிச்சாரொழுதுங்கடைவாய்மேதிகண்படுக்கு
மிருந்தண்புனல்சூழ்காசிதனையிதயத்தெண்ணியிறந்தனனால்
வரம்பிற்சாலிமுத்துயிர்க்கும்வயற்கீகடத்தில்முற்பவத்திற்
றிருந்துமுணர்வோடவனரத்தச்சூட்டுச்சேவலாயினால். (௩௦)

மக்களிருவர்பார்ப்பாகமடமாளேக்கிபேடாக
வொக்கவுறையுநாள்தனிர்காசிக்கேசுமவரோடுஞ்
செக்கர்நிறத்தகூர்வாயசூட்டுச்சேவல்பெடைதொடரத்
தொக்கபார்ப்பினெடுங்காசித்தொல்லேநகரிற்சென்றதுவே. (௩௧)

செக்கட்கயவாய்மோட்டெருமைசெழுநீர்க்குவனைப்போதருந்திப்
பங்கப்பழைத்துனைந்துழக்கப்பணிலமுழங்குகாசியினிற்
றிக்கடவழ்ந்துவிளிம்புரிஞ்சமுத்திமாடத்திடைச்சேரா
வங்கணிநந்துபடுபேற்றற்கயிலைவரையினடையுமால். (௩௨)

அன்றுமுதலாய்க்குக்குடமண்டபமென்றோதுமகனுலக
மன்றவிதனைக்கேட்டோர்கள்மருளாமுத்திகளிலடைவா
ரென்றுகூறத்திருநெடுமாலிதயநெகிழவிழிபனிப்பக்
சூன்றவில்லிசேவடிக்கீழ்க்குழைந்துகுழைந்துதொழுதனனால். (௩௩)

ஆயகாலையளப்பரியவிவிக்கபூசையாற்றுக்கின்றோர்
பாயபசும்பொற்படுமணியினுதைசெவியினிடைப்படா.

மாயன் கமலப்பொருட்டுறையுமறையேன் முதலோர் வாழ்த்தெடுப்பச்
சேயபசும்பொற்சிங்கா ரமணிமண்டபத்திற்சென்றடைந்தான். (கூச)

காதைகேட்கின்றோர்நட

ரனையோர்பாதம்பணிந்திடுவோர்பணிந்தோர்க்கடிமைபூண்டிள்ளோர்
கனைவண்டிமிருங்கற்பகப்பூங்காட்டினமரர்பணிந்தேத்தப்
பனைவெம்புழைக்கைவெள்ளைப்பாகன்பரவவீற்றிருப்பார். (கூந)

கூசு-வது-முத்திமண்டபத்தின்கதையுரைத்ததுத்தியாயம்முற்றிற்று.

ஆதிருவிருத்தம்-உசகூசு.

நூறுவது.

விஸ்வநாதர்மகிமையுரைத்தஅத்தியாயம்.

வான்றடவுஞ்சிங்காரமணிமண்டபத்திற்புருந்ததற்பின்
கூனற்பிறைதாழ்கோடரக்குழகன் செய்தியுரைத்துமென
ஞானத்துறைவாய்படிந்தகுறுமுனிவனுவப்பநலங்கெழுதண்
நபானற்கருகட்செங்கனிவாய்க்குறத்திகொழுநன்பகர்ந்திடமால். (க)

இருண்மேய்ந்திலங்குகதிர்நாவாற்கடைவாய்க்குமெரிமணிசே
ரரியாசனத்தினினிதேறியழற்கட்பெருமானமர்ந்திடலுங்
கரியான்முதலபுத்தேளிர்வணக்கக்கார்தள்முகைகவற்றும்த
வரிவால்வளைக்கைவாணிமுதலமரர்மாதர்வாழ்த்தெடுத்தார். (உ)

கன்னிப்படலைத்துழாய்முடியோய்கேட்டிகமழ்தேனூற்றிருக்கும்
பொன்னிற்பழுத்தகொன்றையந்தார்புனையுஞ்சடைவிச்சுவநாத
னென்னவுரைக்குமவ்விவிலங்கம்பிரமமாகுமீங்கதனில்
மன்னியன்பர்க்கெஞ்ஞான்றுமழியாமுத்திவழங்குவமால். (கூ)

நிலவுகதிர்கான்றிலகொளியவெண்ணீறணிந்திலாரெற்றி
மலமூன்றெறிந்தபாசுபதர்வடிவநமதுவடிவாகு
மலர் தூய்வணக்கியாங்கவனையொருகாற்பழிச்சிலாயிரக்காற்
பலன்வேண்டாமலெனையேத்துபான்மையோரின்பலன்பெறுவார். (சு)

என்னையேத்திவணங்குதற்குக்காண்டலரியதெஞ்ஞான்று
மன்னவாற்றூலிவ்விவிலங்கத்தனையேவழிபாடியற்றிடுமின்
சொன்னேன்சொன்னேன்முக்காலுமின்னவிவிலங்கத்தொழுதிடுவோர்
மன்னுமுத்திதனில்நாளும்வாழ்தலுண்மையுண்மையே. (சூ)

வினைப்பூட்டறுக்குயிவ்விவிலங்கத்தனைவிழைவினெண்ணுது
நினைப்பினவர்தமிரும்பிறவிக்கொடியபாவ்வினைநீங்கு

விஸ்வநாதர் மகிமை யுரைத்த அத்தியாயம். ஊரறிஞ்

மனத்தின் விழைந் துவழிபடுவான் போதல் செய்யின் மற்றவர்கள்
கனைக்குங்கடலின் விரிந்தகன்ற கொடுத்தினை யின் கடல்கடப்பார். (க)

...ருணையோடு மிவ்வின்கங்காண்டல் செய்யினவொளிதிற்
புரவிமகநாறற்று பலனடைவர்தீண்டிற் புகலரிதாய்ப்
பரவவருமாயிர ராசசூயமாற்று ம்பலனடைவார்
விரிநீராட்டிற் புரவிமகக்கோடியாற்று ம்பலன்மேவும். (எ)

இன்னகடவுளில் நகத்தின்மேனி குளிர்ப்பவெழுந்தோங்கு
தென்னம்பொதியின றஞ்சாந்ததேய்வைகொட்டினைக்கவர்மே
லன்னம்பொருவுமரமகளீர்தெய்வச்சாந்தமகிழ்ந்தணியப்
பொன்னன் துணர்க்கம்பகநீழலரியாசனத்திற் பொலிந்திருப்பார். (அ)

மணங்கொள் தூபமளிக்கின்றோர் மணங்கூர்தெய்வவுருவாவர்
கணங்கொள்தீபமெடுக்கின்றோர்கதிர்காலுடுவின்வடிவாவா
ரிணங்குறியகருப்பூரத்தீபமினிதினெடுத்தோர்கள்
பணங்கொளரவகங்கணத்தோன்படிவமாகிவீற்றிருப்பார். (க)

ஆர்வமோடு மின்னமுதமளிப்போர் நமதுகயிலைவரை
சேர்வரநீதமாடல்பலவியமுன்செய்வித்திடுமவர்தா
மூர்பொற்றிதலைபூத்தமுலையரம்பைமாதருவந்தாட
வேர்முற்றியபூந்தருநீழற்குவிசப்படையோனெனவிருப்பார். (க0)

ஈறையுமலராலிவ்வின்கந்தன்னைநாளும்பணிவோரைத்
திறைதூயுலகமொருமூன்றுஞ்சேவைசெய்யுமீக்கிதன்பே
ரறையேவார்தம்பாற்கூற்றணுகாதன்பானைக்கியுவந்திடுவோர்
கறைதாழரவக்குழியணிர்துகணத்தின்முதலாயினிருப்பார். (கக)

அலகிப்புக்கழ்விச்சவநாதவென்னவொருகாலறையோரை
இலகுநமதுநல்லுருவென்றெண்ணிமுத்தியினிதளிப்போ
முலகம்புகமெண்டிசைப்பால்பதமுமழியுமுவந்துவந்து
பலகாலிதனைத்தொழுமவர் தமபதமற்றழியாதழியாதால். (கஉ)

இலகுசுடர்விச்சவநாதற்கிணையங்கடவுளிலிங்கமுநீர்
சலவுமணிகன்னிகைக்கிணையாந்துகடர்தெய்வதீர்த்தமுமவான்
சலவமஞ்ஞைநடம்பயிலுங்காசிக்கிணையான்கரு
முலகமொருமூன்றுமிலையீதுண்மையுண்மையுண்மையால். (கஈ)

என்றுகூறியுமையோடுமெண்டோள் முக்கணம்பெருமான்
றுன்றுகதிர்கால்சுடரிலிங்கமதனிற்சேர்த்துழாய்புடியோன்
மன்றற்கமலவீட்டுறையமுரவோன்முதலவானவர்கள்
யின்றுபழிச்சிப்பழிச்சியென்றுநீங்காதாங்கணுறைந்தனரால். (கச)

கன்னகாடுவிளிம்புடித்தகாசிகரின்பெருமையெல்லாம்
பன்னிவிரிப்பின்புழையாதற்கருக்கிரினக்குப்பகர்ந்தனம்யா
மென்னவுவந்துசூர்மாளவிலங்குவடிவேல்பணிகொண்டோன்
தென்னம்பொருப்பினினிதுறையுஞ்சீர்சால்முனிவற்குரைத்தணைல். (1)

அலகில்புகழிப்பெருங்காதைநவின்றோர்கேட்டோரன்புற்றோர்
நிலவுபொழியுந்தனிக்கவிகைநிழற்றவரியரசனத்தேறி
யுலகமூன்றுமொருதிகிரியுருட்டியரசுந்திறையளப்ப
மலரினுறைபொற்றிருமடந்தைவாழ்த்தவினிதுவாழ்ந்திருப்பார். (கசு)

க00-வது-விஸ்வநாதர்மகிமையுரைத்தஅத்தியாயம்முற்றிற்று.

ஆதிருவிருத்தம்-உசடுடு.

நாற்றோராவது.

சேவியத்திறமுரைத்தஅத்தியாயம்.

—>—<—

மூசுவரிவண்டிசைபயிலுமுட்டாட்கமலத்தடமுடித்த
காசிகரிலுறையிலிங்கம்போற்றுமுறைமைகழறுகென
வாசில்மறைகள்முழுதுணர்ந்தமலயமுனிவனறைந்திடலும்
பூசல்புரியுங்கயனெடுங்கட்குறத்திகொழுநன்புகலுமால். (க)

அசைத்ததுகிலோடலைபுரட்டுமணிகன்னிகையிலமர்ந்தாடி
யிசைத்ததேவர்முனிவர்தென்புலத்தோர்கடன்களினிதாற்றிப்
பசுத்தபுரவிடுந்தேரோன்றுரோபாதிசன்மால்பாந்தள்
விசித்தண்டபாணிமச்சேச்சரன்றாள்முறையின்வியந்தேத்தி. (உ)

பின்னர்த்துண்டிவிநாயகனைப்பெட்டினோடுமினிதேத்தி
நன்னித்திலஞ்சுற்சங்குயிர்க்கும்ஞானவாவிநீர்தெளித்துப்
பொன்னிப்பொலிந்தசடைநந்திதாரகேசன்மகாகாளர்
பன்னற்கரியபுகழ்த்தண்டபாணிபாதந்தினம்பணிக. (ஈ)

மழலைத்தம்பிபாட்டயாமதுவற்றிருக்குமலர்ப்பொதும்பிற்
குழவித்தீநீர்க்குடக்குரும்பைசுதறவானுகுதித்துகளும்
பழனத்தடஞ்சுழ்நாசியகிலேசம்போற்றும்பரிசினியான்
மொழியக்கேட்டிபெறலரியவருமாதவத்துமுதலோனே. (ச)

ஓங்காரோசன்றனையருச்சித்துவப்பினோடுமச்சோத்தியி
னீங்காதாடிக்கடன்கழித்துநிகரில்நிரிவிட்டபத்திசன்
நீங்கில்குருத்திவாகேசனிரத்தேனச்சரன்சந்திரோச்சரன்பார்
தாங்குபுகழ்க்கேதாரோசன்பிரகேச்சரன்சொல்வீரோசன். (ஊ)

அணிசேர்கருணைக்காமேசனருள்கூர்விஸ்வகன்மேசன்
மணிகன்னேசனவிமுத்தேச்சுரனீங்கிவவாவான்முறையில்
பணிககாசியகிலேசற்பணிகராரும்பணியாரோற்
றணவாமுத்திறகாசியகன்றுபோகித்தளர்குவரால் (௬)

இன்னவீசர்தமைமுறையினிறைஞ்சினமரபக்கத்து
முன்னர்த்திதியைமுதற்பதினான்களவுந்தொழுகவஃதின்றேற்
பன்னுமீசர்பதினல்வர்தமையுமருளாற்பதினான்கு
தன்னிலேனுந்தொழுவேண்டுமென்னமறைகள்சாற்றுமால். (௭)

இருநான்கிலிங்கமின்னுமுளகேத்திரோச்சுரன்பாருவதீச
னருள்கூர்பசுபதீச்சுரன்கக்கேசனருமதேசனன்பு
தருமோங்கொளியகபத்தீசன்சதீசன் தாரகேச்சுரன்றார்
தெருளாலுணர்ந்தட்டமிதொறும்போய்ச்சேவைசெய்யவேண்டுமால். (8)

தடங்கொள்வரணைதனிலாடிச்சயிலேசனையுஞ்சங்கமத்திற்
படிந்துசங்கமேசனையுஞ்சுவலவாவிதனிற்படிந்தாங்
கடைந்தசவலேசனையுமுத்தியருள்கூர்மந்தாகினிப்புளவிற்
குடைந்துபுகழ்மத்தியமேசன்றனையுந்தொழுதுகைகூப்பி. (9)

பூசைபுரிந்தாங்கிரணியகற்பத்திற்படிந்தப்பெயர்புனைந்த
வீசன்றனையுமுயர்மணிகன்னிகைதொய்ந்தீசானேசனையும்
பேசுபுகழ்கொப்பிரோக்கத்திற்படிந்தப்பெயர்மெய்க்கடவுளையு
மாசில்கபிலமடுமுழ்கிபிடபக்கொடியோனையும்வாழ்த்தி. (10)

மறைகளோதுமுபசாந்திமடுவிவாடியுபசாந்தி
யிறைவன்றனையுமெழிற்பஞ்சசூடவாவினியினிதாடி
நறவுதுளிதுங்கிதழிபுனைசேட்டேசனையுந்கடப்பேர்
பெறுகூபத்திற்படிந்தாங்கணுறைந்தபெருமானையுமேத்தி (11)

மகதேவுறைபொற்சினகரத்துவாவிதொய்ந்தவ்விறைவனையுந்
தகைசால் தருசுக்கிரோசர்முன்னர்த்ததத்திற்படிந்தக்கடவுளையுந்
துகடர் தண்டகாதத்திற்றோய்ந்துவியாக்கிரோசனையு
முகில்வாய்மடுக்குஞ்சவுனககுண்டத்தினேங்குபுனல்முழ்கி. (12)

முற்றக்குருத்துமுனைத்திங்கள்முடித்தசவுனகேசனையுந்
கற்றாரிதயமலர்களிப்பக்களிகூர்சம்புகேசனையு
முற்றதரவினமரபக்கத்துயர்முற்றிதியைமுதற்றொடங்கி
மற்றோர்பதினான்களவேத்திவணங்குமவர்வீடடைவாரோ. (13)

அறைவலின்னுமீசர்பதினொருவருளராக்கினித்திரப்பேர்
பெறுவாவினியிற்படிந்தாக்கினித்திரோச்சுரன்றண்பிறைவேணி

யுறுவசீசன்விளங்குமகிலேசனோங்குசடாமீசன்
பொறிவாளரவகங்கணத்துப்புனைதார்ப்பாரபூதேசன். (கச)

புனிற்றுமடமானிடனேந்துமிலாங்கேசன் புரார்தகனன்
மனப்பிரகாசேச்சரன்பிரிதிசேசன்மாதேசன்வண்டு
களைக்குமிதழிபுனேவேணித்திலவன்னேசன்சுழலிணைகள்
நினைத்துமுறையிற்சேவைசெய்யுமவமோமுத்திரெறிகாண்பார். (கடு)

கரும்புசாற்றுக்கழைமென்றோட்காமர்கவரிசேவைமுறை
விரும்பிக்கேட்டிசுக்கிலபக்கத்தின்மேபதிரிதிகையி
லரம்பைசூலைத்துமுகக்கவிமுககன்கொப்பிராக்கந்தனிலாடிச்
சுரும்புண்கூந்தற்கருநெடுங்கட்சுகிக்காளிதாள்போற்றி. (கக)

சேட்டவாவிதனிற்படிந்துசேட்டகவுரிதனையுமுத்தி
காட்டுஞானமடுமூழ்கிச்செளபாக்கியநற்கவுரியையும்
வீட்டினின்பமினிதருள்சிக்காரகவுரியருள்கோயில்
மோட்டுவாவிபடிந்தவள்பொன்முளரிமலர்த்தானையுமேத்தி. (கஎ)

வெண்ணந்துயிர்த்தமுத்தமிருள்விழுங்குகோட்டுவிசாலகங்கை
தண்ணம்புனலிற்றோய்ந்துவிசாலட்சிதனையுமருவினையா
மெண்ணந்தொலைக்குமலனிதமடுமூழ்கிலனிதகவுரியையும்
வண்ணநதிகழும்பவானிட்டந்தப்பேர்மடமானையுமேத்தி. (கஆ)

விந்துதீர்த்தப்புனலாடிவியன்மங்கலப்பேர்க்கவுரியையுந்
தந்தமுறையிற்பணிந்துமலர்த்தையல்பாதமலர்க்கமலஞ்
சின்தைசெய்துசுதூர்த்திதொறுமலர்தூய்வணங்கிச்சேவைசெயி
னத்திலதிறைக்கொடுக்கூற்றமடையுந்கரிலடையாரால். (கக)

மகிழ்கூர்த்தினிதுமங்கலவாரத்தில்வயிரவனைத்தொழுக
புகழ்ஞாயிற்றிற்கன்னியொடுபொருந்துமஞ்ஞான்றினிற்புதல்வ
ரிகழாதேத்தந்தூலாமியைந்தவவ்வாரத்திலிருள்சீக்கும்
பகலோற்பணிககொற்றவையைப்பணிகநவாயிட்டமியில். (உ0)

தடவுப்பசுந்தாளநெடுமுடவுத்தாழைபுடைசூழ்வயற்காசிக்
கடவுட்கோயிலகத்துணிகழ்சேவைகேட்டிவைகறையி
லடைவிற்புனலாட்டயர்ந்துபஞ்சவேழமுகவற்பணிந்ததற்பின்
விடமுற்றியகார்மணிமிடற்றெம்மகிலேசன்ருள்வியந்தேத்தி. (உக)

மதியமுரிஞ்சுநிருவாணமணிமண்டபத்திலிருந்துமறை
விதியினகத்துநிகழ்சேவைபுரிவல்கொடுத்திவினையகற்றிக்
கதியின்றருளல்வேண்டிமெனக்கருதிமவுனமொடுமலர்த்தேன்
பொதியுமணிகன்னிகைகநுந்தண்புனலினன்புபுரிந்தாடி. (உஉ)

மணிகன்னிகையைமலர் தூவிவணங்கிக்கம்பளாச்சுவத
வினையிலிலிங்கம்புயகேசன்பருவதீசனுலகெல்லாம்
பணியவருகக்கேசனன்பாம்பலளிதாகவுரிபணைநெடும்பொற்
நிணிடோட்சராசுந்தேச்சுரன்சோமேசன்வராகஞ்சிறந்தேத்தி. (௨௬)

பிரமேச்சுரனைப்புக்கழகத்தீச்சுரனைக்கச்சியபேசனையோங்
கரிகேச்சுரனைவயித்தியநாதனைமெய்த்துருவேசனையிலங்கு
விரிதார்க்கோகன்னேச்சுரனையாடகேசன்றனைவிதிக்குந்
தெரியாவுருவாந்தடாகேசன்றனையாங்குவகைசிறந்தேத்தி. (௨௭)

பொன்னங்கொன்றைபுனைகிகேசன்பாரபூதேசன்
யின்னுக்கதிர்வேல்சத்திராகுத்தேசன்விறற்சித்திரகண்டை
பன்னுமறையினுபநிடதப்பொருளாம்பகபதேச்சுரனீள்
கன்னங்கரியமணிமிடற்றுப்பிதாமகேசன்கழல்போற்றி. (௨௮)

கலசேச்சுரன்சந்தேச்சுரன்வீரோசன்விசுவேச்சுரன் கருணை
யிலங்குந்தேசன்வளர்சிந்தாமணியைங்கரன்வானிமையோர்கள்
மலர் தூஞ்சேனாவிநாயகன்சிர்வசிட்டன்வாமதேவன்வரைச்
சிலையாற்புரமுன்றழலூட்டுதிரிசந்தேசனடிபோற்றி. (௨௯)

தள்ளாவிமுச்சீரொடுமோங்குவிசாலாட்சேசன்தருமேசன்
வெள்வேலேந்துவிச்சுவபாகுவன்சீராசாவிநாயகன்ற
ரொள்வாள்விருத்தாதபன்சதுர்வக்கிரோசன்பிரமீச்சுரனுடைந்து
கள்வாயுமிழ்தார்மனப்பிரகாசீசனணிபொற்கழல்வாழ்த்தி. (௩௦)

ஏற்றுக்கொடியேந்தியவீசானேசன்சண்டிசன்மசன்
போற்றுபவானிசங்கரனீள்புழைக்கைத்துண்டிவிநாயகன்வெங்
கூற்றையுதைத்தபொலங்கழற்றாட்சராசந்தேசன்கொன்றைநற
ஆற்றுசடிலத்திலாங்கேசன்குலீச்சுரன்றருவந்தேத்தி. (௩௧)

பரிதிச்சுடர்வேலுயர்த்தருள்பார்ச்சேசனருட்பாத்திரவேசன்
பிரதிக்கிரோசனிட்களங்கன்மார்க்கண்டேசன்பெய்மலர்ப்பூந்
தெரியற்பரிசாசேச்சுரன் கங்கேசனிவர் தாள்சேவைசெய்யா
வருவிப்பசுந்தேனலைபுரட்டுஞானவாவிதனிளாடி. (௩௨)

நந்திகேசனருட்டாரகேசனுலகநன்குதொழ
வந்தமகாகாளேசன்விறற்றண்டபாணிமகேசன்வினைப்
பந்தமறுக்குமுத்தீசன்விடையூர்வீரபத்திரோச
னைந்துவேழமுகனவிமுத்தேசனிவரையடிபோற்றி. (௩௩)

வளங்கொள்காசியகிலேசன்றிருமுன்போந்துமவுணமொழிந்
துளங்கொள்மறையின்பொருளோதியின்னசேவையுருற்றினன்பான்

விளங்கவென்பாலருள்புரியவேண்டும்விமலவெனவேத்தித்
துளங்குமுயர் தென்மண்டபத்தினிருந்துபோந்ததுயர்நீங்கி. (௩௧)

பின்னர் த்தன துமனைக்கேகிற்பாவரீங்கிப்பேரின்ப
மன்னியிருப்பாப்தினென்றூந்திதியிற்கடவுண்மாதீர்த்தந்
தன்னிலாடிமணிவண்ணன்சேவைதாழாநியற்றுவலோல்
முன்னவரியபேரின்பமுத்திரெறிக்குவழியாமால். (௩௨)

சுலதம்பத்தைப்பூரணையிலுவாவிற்றோற்றிக்கைகூப்பி
னலகைவருத்தாசேவையன்றிவிழ்நாள்கழித்தலாகாவா
னிலவுதினந்தோறிருபோதுநெடுநீர்க்கக்கைமார்திடோய்ந்
துலகமேத்தமகிலேசன்பொற்றூள்வணங்கியுறைகவே. (௩௩)

காவிமேய்ந்துகள்னொழுக்ககயவாய்மேதிடூந்துயிர்க்கும்
வாவிசூழ்ந்தகாசிரகர்வதிந்துசேவைசெய்யாமல்
யாவருறைந்தாரவர்மரபினிறந்தோர்சிறிதுமருளின்றிப்
போவொன்னவெஞ்ஞான்றுமருமாமறைகள்புகலுமால். (௩௪)

உலகுபுகுதத்திறந்தகடையோங்குமதிட்காசியிலுறைந்து
மலைநீர்புரட்டுகக்கைதனிலாடியகிலேசனைப்பணியார்
கொலைசெய்ப்பிறைவாளெயிற்றழல்கட்கூர்முத்தலைவேல்காலனெனு
மிலகுமணிச்சூட்டலங்குதுத்திப்பாந்தள்வாய்ப்பட்டிறந்தழல்வார். (௩௫)

அணிபொற்கனத்தகடுபொதிந்தலங்குசோதிக்கதிருறிக்கு
மணிகன்னிகையிற்றினமுழ்கியகிலேசன்றூள்வழுத்துகின்றோ
ரிணையில்கடவுட்டீர்த்தகங்கள்பாவும்படிந்துசேவைசெய்தார்
தணிவிலுயர்பேரின்பமுத்திசார்வருண்மைபுண்மையே. (௩௬)

வேறு.

யாழிசைமிடற்றமாங்குயிலகவுமிலைதலைவிரித்ததண்சோலை
சூழ்கிடந்தோங்குகாசிகண்டத்தின்றொடர்புயர்வதனுடைசிறப்பு
மாழ்கடற்பாப்பின்கண்ணறிவரிதாமருந்தமிழ்முழுவதந்தெரிந்த
தாழ்விச்சீர்முனிவகேளெனச்சூர்மாத்தடிந்தவனருளொடுஞ்சாற்றும். (1)

மின்னவிர்பசும்பொற்குடுமியநெடுவான்முகட்டியர்விந்தமால்வரையை
இன்னிசைமகதியாழ்பயில்முனிவனெதிர்ந்தனனியம்பியவாறும்
பன்னருமறைநான்முகத்தவனுலகிற்பண்ணவர்போகியவாறு
மன்னவர்மலயத்தருந்தவமுனிவன்சாலையினடைந்திடமாறும். (௩௮)

கடவுண்மீன்கற்பிற்றிருந்திழைமகளீர்செய்திறன்கழறியவாறுங்
குடுமிவான்பொதியத்தருந்தவன்விந்தவரையிடைக்குறுகியவாறு
முடைதினாநெடுநீர்ப்புண்ணியதீர்த்தத்துயர்சிறப்போதியவாறுங்
கெடலுருஞ்சீர்த்திசிறந்ததுயர்சத்தபுரிவளன்கிளத்தியவாறும். (௩௯)

புண்ணியசீலன் சசீலனென் றுரைக்குமாயவன்கணங்கள் முன்போந்து
திண்ணிதினுரைப்பவருசிவசன் மன்றென்புலநோக்கியவா றும்
பண்ணமைபுரவியேமுடைத்தோரோ னுலகிடைப்பார்ந்துபோமா றும்
விண்ணவர்க்கிறைவனினி துவீற்றிருக்குமுலகினில்மேவியவா றும். (௪௦)

ஆரழங்கடவுளுலகினிலடைந்தவா றுமற்றடல்கெழுநிருதி
யேருடையுலகும்வருணனீடுலகுமெய்தியவா றுநீள்காற்றின்
பேர்பெறுமுலகுக்குபேரனீடுலகும்பேசியவா றுமீசானன்
சார்தருமுலகுந்திங்கள்முதுலகின்றன்மையும்வழங்கியவா றும். (௪௧)

அவிரொளிபரப்புதாரகையுலகுபுதனுலகடைந்துபோமா றுங்
கவியுறையுலகெய்தியவா றுங்கருணையங்காரகனுலகும்
புவிதொழுகுருவினுலகமுஞ்சனியினுலகமும்பொருந்தியவா றுந்
தவமுயல்முனிவரெழுவாத்முலகின்றன்மையைவிளம்பியவா றும். ()

அருந்தவமிழைப்பான் விறல்கெழுதுருவன் போகியவா றுமங்கன்தேனன்
புரிந்திடுசெய்திசாற்றியவா றும்புரிந்துதன்பெயருடைப்பதம்பெற்
றிருந்திடுமாறுமுயர்மகலோகமுதலநான் குலகெதிர்ந்தனவுந் [ம்
திருந்துநான்முகத்தோன் காசியைத்துதித்தசெய்கையான் குரைத்திடுமாறு

தொல்லுலகளவைபுகன் றுமாயவற்குச்சுடர்முடிசூட்டியவா றும்
பல்கலைதெரிந்தபுகழ்ச்சிவசன் மன்பரகதிமேவியவா றும்
வில்வலற்செகுத்தோன்வரைபகவெறிந்தவிறைவனைக்கூடியவா றுங்
கல்லொலிமணிகன்னிகையின்வான்சிறப்புக்காதலிழையவா றும். (௪௪)

விரிதினாபொருநீர்க்கக்கையின்றன்மைவிளம்பியவா றுமக்கக்கைத்
தினாயிடைக்கமுனோகொன்பிடமுன்னைத்தீவினையகற்றியவா றும்
பொருவிலாக்கடவுட்கக்கையினுமமாயிரம்புகன் றிடுமாறுங்
கரைபொருவாரணசியுடைத்தன்மைகருணையிற்கூறியவா றும். (௪௫)

வடிகெழுகுருதிமுவிலைச்சுலவயிரவன்றேன் றியவா று
மடல்கெழுதண்டபாணிபார்போற்றவன்பினிற்றேன் றியவா றுந்
தடமலினானவாவிசாற்றுழியிற்றருபடநோக்கியவர் றும்
படைநெடுந்தடங்கட்கலாவதிசெய்திபரிவொடுகிளத்தியவா றும். (௪௬)

வழுவினில்லொழுக்கரிசுழ்த்தியவா றுமுன்னராச்சிரமத்தின்வருவாய்
மொழிதருமா றுமணிநுதன்மகளீரிலக்கணமொழிந்திடுமா றும்
பழுதிவாசாரம்விளம்பியவா றுமில்லறம்பகர்ந்திடுமாறு
மழிவிவாழுத்திவீட்டுள்யோகநிலைமையையறைந்திடுமா றும். (௪௭)

காலமுற்றுணர்வானுரைத்ததுமீறாக்கணிக்கிலத்தியாயமேரர்நாற்பான்
மேலுமொன்றாகும்பூருவகாண்டம்வியப்பினத்தொகை தனைக்கேட்போந்

ஞாலமோரோமுமொருகுடைநிழற்றவரசவீற்றிருந்தநாளுலப்பிற்
பாலலோசனன்றன்செய்யபொற்கழற்காற்பங்கயப்போதினிலடைவார். ()

அருள்புரியவிழுத்தேசனற்காதையறைந்ததுமருட்டிவோதானன்
புரவுபூண்டிருந்ததுரைத்ததுங்காசிச்சிறப்பினைப்புகன்றதுங்கக்கைத்
தினாதவழ்காசிரகரில்யோகினிகள்சென்றிடுமாமும்விண்புகழும்
விரிசுடருலோலாதவனுயர்க்காதைவிளங்குமப்பகர்ந்திடுமாமும். (௪௬)

உருவவொண்கதிர்காலுத்தராதித்தன்காதையாங்கோதியவாமும்
விரிகதிர்ச்சாம்பாதவனியற்காதைவிளம்பியவாமுமேழ்பரித்தேர்
துருபதாதித்தன்மயுகவாதித்தன்காதைகள்சொல்லியவாமு
மருவருங்கடோற்காதவன்கருடேசன்காதைகள்வழங்கியவாமும். (௫௦)

ஆய்கதிருருணாதவன்முதற்றபனர்காதைகளைறந்திடுமாமும்
பாய்பரிமகமோர்ப்பத்தூநான்முகத்தோன்பரிவுடனற்றியவாமுஞ்
சேயவான்குஞ்சிச்சிவகணம்வளங்கூர்காசியிற்சேர்ந்திடுமாமு
மேயவோரலகைதன்னுருநீங்கிவிண்ணவளுகியவாமும். (௫௧)

அருவியங்கடாத்தவைங்கானகாசியடைந்திடுமாமுமைக்
கருணையினுலகுபுகழ்திவோதானற்கண்டலங்கடனிறவண்ணன்
பொருவறுகாசிசேர்ந்ததுந்திவோதானனுக்கருள்புரிந்திடுமாமும்
விரிதினாப்பஞ்சநதவரலாமும்விந்துமாதவனுதித்ததுவும். (௫௨)

அருள்புரிவிந்துமாதவன்றேறன்றியக்கினிவிந்துவுக்கியல்பாற்
பொருவறுதித்தமான்மியமுரைத்ததன்மையும்புரிசடைக்கடவு
ளெரிமணியிமைக்குமந்தரநீங்கிக்காசியினெய்தியவாமு
மருவருஞ்சேட்டதானத்தினடைந்துமறைமுனிக்கருள்புரிந்ததுவும். ()

காசியின்பெருமைமுனிவரர்க்குரைத்தவண்ணமுங்கலைமதிபுனைந்த
மாசறுகடவுட்பராசரவில்லக்கமுதலியவில்லக்கத்தின்வரவுந்
தேசறுசயிலேச்சுரன்முதலீசர்காதையுஞ்சிறந்தரத்தேச
சுசறுசிறப்புங்கிருத்திவாகேசனன்புறவினிதுதோற்றியதும். (௫௪)

உலகொருமூன்றும்புகழ்பெறுதூர்க்கரைசினதுரிமையும்ன்றேண்
புலவுகாறழல்வேற்கூலிமேற்றாண்டுபொருபடையெழுச்சியுமவனைக்
கலையிவரண்குஞ்செற்றதும்வச்சிரபஞ்சரகவசமுங்கதிர்கான்
நிலகுமோங்காரவில்லக்கமெய்தியதுமன்னதனேத்தருஞ்சிறப்பும். (௫௫)

முக்கணம்பெருமான்றேற்றமுமன்றேண்பெருமையுமுடிவில்கேதாரந்
தொக்கநற்கதையுந்தருமல்க்கத்தின்றேற்றமுங்கின்றையின்கதையு
யிக்கவான்செல்லவோற்றவர்க்கனிக்குமடேரைத்தத்திரிகைவிதியுங்
கக்குவெங்குருதிவேல்வலனுயர்த்ததூர்த்தமனிளியுநற்கதையும். (௫௬)

ஒண்ணிறவடிவேலேந் துகங்காளகேதுவின்வதைபுமோங்கொளிய
வண்ணல்வீரோசன்காதையுமமரரோத்திடவருந்தவக்கிமுமை
நண்ணியார்மாட்டுமுனி துருவாசனல்வரம்பெற்ற துமறைபு
மெண்ணருஞ்சீர்த்திவிசுவகன்மேசவிலிங்கமுன்றோன்றியவியல்பும். (௧)

தக்கேனார்வேள்விமுயன்ற துந்தேவிதந்தைதன்சாலைபுக்கதுவு
மிக்கவல்வேள்விசதைத்தசூந்தக்கன்வீந்ததும்பாருவதிசன்
புக்கதுங்கக்கேச்சுரன்வரலாறுநருமதேச்சுரன்பொருந்தியது
மைக்கருமிடற்றுத்திங்களங்கண்ணிவனைசடைச்சுச்சுரன்வரவும். (௨)

புனிற்றிளந்திங்கள்புனையமுதேசன்முதலியவிலிங்கத்தின்பொலிவுங்
கனிச்சுவையன்னகவிபுனைவியாதன்கையொடுநாவெழுவாறு
நினைப்பருஞ்சாபமவன்விளம்பியதுநிகரில்கேத்திரவளனோடு [பும்
கனைத்துவெண்டினாதாழ்தீர்த்தவான்சிறப்புமுத்திமண்டபத்தினற்கதை

அலங்கிதழ்க்கொன்றைத்தெரியல்குழ்வேணியகிலநாயகனுயர்சிறப்பு
நலங்கெழுசேவைபுரிதருமுறையுமாககன்கிசைத்தவத்தியாயம்
புலங்கொளரோக்கினைம்பதோடொன்பான்புகலினீ துத்தரகாண்டம்
விலங்கலில்காண்டமிரண்டினத்தியாயநாறெனவுரைப்பர்மிக்குணர்ந்தோர்

கலைமுழுதுணர்ந்துதவத்துறைபோயகடவுணன்முனிவரகாந்தத்
துலகெலாமேத்துகாசிகண்டத்தின்பெருமையிங்கொருமுறைகேட்போ
ரலைதினாபுரட்டுபுண்ணியதீர்த்தமாடுநர்பெறுபலனடைந்து
கொலைமுதலாயதினைக்குறும்புகொன்றுயர்முத்திவீடடைவார். (௩)

புத்தகத்திதனைவரைந்துளமுலகைபூப்ப நன்களிப்பவரதனி, லெத்து
னைக்காதையெத்துனைக்கவிக ளெத்துனைப்பதம்வரியெழுத்தாங், குய்த்
தவேடணிந்தநாணிழைபொதிந்ததுகில்முதலிவைகளோரொன்றிற்,கத்த
மால்வரைபோற்களிற்றுரிபுனைந்தோன்கயிலையினளப்பினொருறைவார். (4)

இனிதினிவ்வேடொன்றளித்திடிற்புராணம்யாவுமீந்திடுபலனெய்து
மனையதுவிழைந்துகேட்பின்வந்தியருமருமகப்பெறுவர்தீர்வரிதா
முனிதருபிரமகத்திபன்னிருகாற்கேட்டிடிற்றீர்ந்திடுமுக்கட்
டனிமுதற்கடவுளாணை முக்காலுஞ்சத்தியஞ்சத்தியமாமால். (௫)

பெறலரும்விரதமருந்தவந்தானம்வேள்வியாற்றுநர்பெறுபலனு,மறை
முழுதுணர்ந்துங்கையினிற்ண்டம்வழங்கியும்புராணமுற்றறிந்து, மற
நெறிவழுவாதொழுகியு மறையோர்க்கடிசிலூட்டியுமெதுபோது, முறை
யுனரெய்துபெறுமிக்காதையார்முறைகேட்டுளோர்பெறுவார். (௬)

கொழுந்துவிட்டிலகுக்குருச்சுடர்மாடக்கொடிநெடுவிதிதோறரம்பைப்
பழங்கனிந்தொழுகுமுதமுற்றிருக்கும்லளவயற்காசியெம்பரமன்

பொழிந்திகிருணைவாரிதிபடிந்தபுலமையோர்க்கன்றியெஞ்ஞான்றும்
விழைந்துளமுலகைபூப்பவிக்னதைகேட்குரல்வினையமெய்திடாதால். ()

ஓதுமிக்காதை முழுவதுங்கேளா தொழிந்திடினுரைத்தகாதையினிற்,
பாதியாயினுமத்தியாயமொன்றேனும்கிருத்தமொன்றாயினும்பரிவிற், நீ
திலோரொழுத்தாயினுமுணர்ந்தொருவன்செவிப்புலத்தறவுரைப்போனை,
மேதகுசுலத்தத்தமதுதெய்வதமென்றருச்சனைபுரிந்திடல்வேண்டும். ()

அன்னவன்றனக்குவேண்டுவரல்கிமகிழ்ச்சிசெய்திடிலகிலேசன்
றன்னுளமகிழ்ச்சிசெய்திடல்போலுஞ்சாற்றுமிக்காதைகேட்டறிந்தோர்
புன்னெறியொழுக்கம்பயின்றிடார்ஜீமைபுரிகிலார்திருவொடும்பொலிந்து
பன்னெடுங்காலம்விரிகடலுமித்தபாரினிலினிதுவாழ்ந்திருப்பார். (௬௭)

என்றினிதருளால்வரைபகவெறிந்தவிவல்கிலவேவலவலையுர்த்தோன்
குன்றுறைதெய்வமுனிவனுக்குரைத்தயாவையுமுளமகிழ்சூர
மன்றநான்மறைதேர்வியாதனின்னருளால்வழிபடுகுதனைம்புலனும்
வென்றுறைகடவுளைமிசாரணியத்தருந்தவர்வியப்புறவுரைத்தான். ()

கலக வது- சேவியத்திறமுரைத்த அத்தியாயம்- முற்றிற்று.

ஆதிருவிருத்தம்-௨௫௨௪

புலம.

காசிகாண்டம்

முற்றுப்பெற்றது.

திருஞானசம்பந்தன் திருவடிவாழ்க.

Sundaravadiyulu Mudaliar

V. B. SUBRAHMANYASARMA
TAMIL-PANDIT.



உ


சிவமபம்.

திருச்சிற்றம்பலம்.



கா சி கா ண ட த் தி ன்

அத்தியாயவகராதி.



பக்கம்.	அத்தியாயத்தின்பெயர்கள்.	விருத்த த்தொ கை.
உக	அகஸ்தியர்விந்தத்தையடைந்தது	உக
கக	அகஸ்தியர்முருகனையடைந்தது	கக
உஅஎ	அமுதேசன் முதலிய விலங்கத்தின் சிறப்புரை } த்தது	கடு
கஅக	அருணைத்தன்முதலாதித்தர்கதை	உக
கஅஎ	அலகைதேவகையது	கஉ
கடுடு	அவிமுத்தேசன்கதை	கஎ
ககக	ஆசாரங்கூறியது	சு
உகக	இரத்தினேசன்கதை	எடு
ககக	இல்லொழுக்கங்கூறியது	சஎ
கசக	இல்லொழுக்கங்கூறியது	ச௦
கஎக	உத்தராதித்தன்கதை	க௦
உகஉ	ஒங்காரவிலங்கத்தின்கதை	உ௦
உகடு	ஒங்காரவிலங்கத்தின்சிறப்பு	கஅ
கஎ	கங்கையின்சிறப்பு	எ
கஅ	கங்கையின்லும்புவிழுந்தது	கக
க௦௦	கங்கையின்ஆயிரநாமமுரைத்தது	க
உடுச	கங்காளகேதுவதை	உக
உஅஉ	கங்கேசன்வரலாறு	க
கஎக	கடோற்காதித்தன்கதையும்கருடேசன்கதையும்	சஉ
கஅக	கணபதிசாயையடைந்தது	கச
ககக	கணபதிதிவோதானனைக்கண்டது	கக
ககஎ	கலாவதிபேறுபெற்றது	கஉ
கச	கற்பிலக்கணங்கூறியது	டுச

பக்கம்.	அத்தியாயத்தின்பெயர்கள்.	விருத்த தொகை.
கக	காசிப்படங்கண்டது	௫க
ககக	காசியின்சிறப்பு	சக
க௫உ	காலமறிதல்	உக
உஉ0	கிருத்திவாகேசனேரூன்றியது	கக
உச௭	கிளியின்கதை	க௭
உசச	கேதாரவிலிங்கத்தின்கதை	கச
உஅ௫	சதிச்சுரவ்ரலாறு	கஉ
உஅ	சத்தபுரியின்சிறப்பு	உஅ
உ0அ	சயிலேசன்முதலானவிலிங்கத்தின்கதை	உ௩
க௭உ	சாம்பாதித்தன்கதை	க௩
௩உ	சிவசன்மாவையியமனெதிர்கொண்டது	௫௭
௩௯	சிவசன்மாசூரியலோகங்கண்டது	௩க
ச௩	சிவசன்மாபெயர்வலோகங்கண்டது	௫௫
௫0	சிவசன்மாஅக்கினிலோகங்கண்டது	௫0
௫௯	சிவசன்மாநிருதியுலகமும்வருண னுலகமுங்கண் டது.	சஉ
௬க	சிவசன்மாவாயுவுலகமும்குபேரனுலகமுங்கண்டது	௫௯
௬அ	சிவசன்மா ஈசானனுலகமும்சந்திர னுலகமுங் கண்டது	க௭
௭0	சிவசன்மாதாரகையுலகமும்புத னுலகமுங்கண்டது	௩௫
௭௫	சிவசன்மாசுக்கிர னுலகங்கண்டது	க௯
௭௭	சிவசன்மாசெவ்வாய்வியாமும்சனியுலகங்கண்டது	௩௫
அக	சிவசன்மாசத்தவிரூடிகுருலகங்கண்டது	௭
அஅ	சிவசன்மாமகலோகமுதலநாலுலகங்கண்டது	௯
அ௯	சிவசன்மாவுக்கு அண்டத்தினளவு கூறியதும் மாலுக்குமுடிசூட்டியதும்	கக
௯உ	சிவசன்மாமுத்திபெற்றது	கஉ
௯அக	சிவகணங்கள்காசியையடைந்தது	அ
௩க௯	சேவியத்திறமுரைத்தது	௬அ
உ௬௩	தக்கன்வேள்விசெய்தது	சஉ
உ௭க	தக்கன்வேள்வியையழித்தது	ச௯
உ௭௭	தக்கன்வதை	௩௯
௯௯	தண்டபாணிதோன்றியது	க௩
உச௬	தருமேசவிலிங்கத்தின்சிறப்பு	௫
உ௩அ	திரிலோசனவிலிங்கத்தோன்றியது	௩
உ௩அ	திரிலோசனவிலிங்கத்தின்சிறப்பு	ச௯
௯௫௭	திவோதானனாட்டிப்படுத்தது	உ௯
௯௯ச	திவோதானன்முத்தியடைந்தது	கஉ
௯௫	திர்ந்தமகிமையுரைத்தது	உச

பக்கம்.	அத்தியாயத்தின்பெயர்கள்.	விருத்த தொகை.
௧௭௪	துருபாதித்தன்கதை	௭
௮௨	துருவன்செய்கை	௧௫
௮௫	துருவன் தவஞ்செய்தது	௮
௮௬	துருவன் பதம்பெற்றது	௧௩
௨௬௦	துருவாசர்வரம்பெற்றது	௧௦
௨௨௨	தூர்க்கனரசாட்சி	௨௨
௨௨௫	தூர்க்கன்படையெழுச்சி	௨௦
௨௨௮	தூர்க்கன்வதை	௮
௨௫௨	தூர்த்தமன்கதை	௧௧
௭	தேவர்கள்பிரமலோகமடைந்தது	௩௬
௧௧	தேவர்கள் அகஸ்தியராசிர்மத்தில்வந்தது	௨௪
௨௬௮	தேவிதக்கன்வெள்விச்சாலையடைந்தது	௨௪
௨௮௩	நருமதேசன்வரலாறு	௧௨
௪	நாரதர்விந்தவனாயைக்கண்டது	௨௩
௧௯௬	பஞ்சநதத்தின்வரலாறு	௧௭
௨௦௬	பராசரவிலிங்கமுதலானவிலிங்கத்தின்கதை	௧௩
௧	புரபிரம்	௧௭
௨௮௨	பார்வதீசன்கதை	௫
௧௨௫	பிரமசரியங்கூறியது	௨௪
௧௮௫	பிரமன்வேள்வியெய்தது	௧௦
௧௨௮	மகளீரிலக்கணங்கூறியது	௬௫
௬௫	மணிகள் னிகையின்சிறப்பு	௧௮
௧௭௫	மயூகாதித்தன்கதை	௮
௨௪௬	மரோதத்திரிதினைவியுரைத்தது	௧௬
௩௦௬	முத்திமண்டபத்தின்கதை	௩௫
௧௪௬	யோகநிலையுரைத்தது	௫௧
௧௬௬	யோகினிகள் காசியையடைந்தது	௨௪
௧௬௬	லோலாதித்தன்கதை	௧௫
௨௨௬	வச்சிரபஞ்சரகவசம்	௨௧
௧௦௪	வயிரவன்றேறன்றினது	௩௬
௧௦௧	வாரணசிகிறப்பு	௩௦
௨௬௧	விசுவகன்மேசவிலிங்கந்தோன்றியது	௧௫
௨௦௨	விஸ்வநாதர்காசியையடைந்தது	௧௬
௨௦௪	விஸ்வநாதர்முனிவனையளித்தது	௫
௨௦௫	விஸ்வநாதர்காசியின்சிறப்புமுனிவருக்குரைத்தது	௭
௧௯௨	விஷ்ணுகாசியையடைந்தது	௧௬
௩௧௪	விஸ்வநாதர்மகிமைபுரைத்தது	௧௬
௩௯௮	விந்துமாதவன்றேறன்றியது	௧௧

பக்கம்.	அத்தியாயத்தின்பெயர்கள்.	விருத்த த்தொ கை.
௨00	விந்துமாதவன் அக்கினிவிந்துவுக்குத் தீர்த்தமகி மையுரைத்தது	௧௭
௨௮௧	வியாதன்கையும்நாவுமெழாதுவின்றது	௨௫
௨௯௨	வியாதன்சாபமிட்டது	௪௧
௨௫௭	விசேசன்ரேறன்றியது	௨௧
௨௯௭	சேஷத்திரவளமும் தீர்த்தத்தின்கதையும்	௯௯

கூண்டம்.

பக்கம்.

பூருவகூண்டம்

௪

உத்தரகூண்டம்

௧௫௫

பாயிரமுட்பட ஆ அத்தியாயம்-௧0௨க்கு

திருவிருத்தம்-௨௫௨௪.

காசிகூண்டத்தின் அத்தியாயவகராதி

V. B. SUNDARAVADIVOLU MUDALIAR
TAMIL VEDANT
சுவமயம்.

௪௧-வது- துருபாதித்தன்கதையுரைத்த அத்தியாயமும்-௫0-வது-
மயூகாதித்தன்கதையுரைத்த அத்தியாயமும் ஆகிய விவ்விரண்டத்தியாயங்
களையும், நாற்பத்தொன்பதாவதாகிய, துருபாதித்தன்கதையும், மயூகா
தித்தன்கதையுமுரைத்த அத்தியாயமென ஓரத்தியாயமாகக்கொண்டு அ
துமுதல் அத்தியாயவிலக்கங்களை ஒவ்வொன்றாகக் கழித்து நூறத்தியாய
மாகக்கொள்க.

Sundaravadivolu Mudaliar

1 1 1902

